

கணக்காய்வாளர் தலைமை அதிபதியின்
ஆண்டறிக்கை

2020

கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் உத்தியோகபூர்வச் சின்னம்



இந்த உத்தியோகபூர்வச் சின்னத்திற்காக பயன்படுத்திய குறியீடுகளிலிருந்து பின்வரும் அர்த்தங்கள் நிரூபனமாகின்றன.

- சின்னத்தில் மேலே காட்டப்பட்டுள்ள சிங்கத்தின் மூலம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது
- அதன் நடுவிலுள்ள தராசு மூலம் சுகந்திரமும் பக்கச்சார்பற்ற தன்மையையும் பிரதிபலிக்கின்றது.
- அதனைச் சுற்றியுள்ள இரண்டு ஓலிவ் கிளை சமாதானத்தையும் சௌபாக்கியத்தையும் பிரதிபலிக்கின்றது.
- அதனைச் சுற்றியுள்ள தாவர இலை மூலம் தேசிய கலாச்சாரம் பிரதிபலிக்கின்றது.

எமது தூர நோக்கு

இலங்கை பிரசைகளின் நலனுக்காக பொதுக் கணக்களிப்பொறுப்பு மற்றும் நல்லாளுகையை நோக்காகக் கொண்டு பொதுத் துறையின் வழிகாட்டியாக இருத்தல்.

எமது செயற்பணி

நிலைபேறான அபிவிருத்தியை பேணுவதற்காக சிறந்த நிதி முகாமைத்துவத்தினையும் உத்தம பொது வளப் பயன்பாட்டினையும் உறுதிப்படுத்துவதற்கு கணக்காய்வில் ஈடுபடுவதன் மூலம் நல்லாளுகையையும் பொதுக் கணக்களிப் பொறுப்பையும் மேம்படுத்தல்

எமது குறிக்கோள்கள்

1. வளங்களை தம்வசம் வைத்துள்ள நிறுவனங்களின் முகாமைத்துவங்கள் அவர்களுக்குள்ள பொதுக் கணக்களிப்பொறுப்பினை உறுதிப்படுத்தி பாராளுமன்றத்திற்கு அறிவிக்கின்றனவா என்பது தொடர்பில் சுயாதீன பரிசோதனையொன்றை மேற்கொள்தல்
2. பொதுத்துறை நிறுவனங்களின் செயலாற்றலை பரிசோதிப்பதற்காக பொதுக் கணக்குகள் குழு (COPA) மற்றும் பொது முயற்சிகள் குழு (COPE) ஆகிய இரண்டு பாராளுமன்ற கண்காணிப்புக் குழுக்களிற்கும் உதவுதல்
3. முகாமைத்துவ அறிக்கைகளினூடாக பரிந்துரைகளை வழங்குவதன் மூலம் அவர்களது கணக்களிப்பொறுப்பினை முன்னேற்றிக் கொள்வதற்கு கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனங்களிற்கு உதவுதல்

எமது விழுமியங்கள்

மேன்மை
புத்தாக்கம்
தலைமைத்துவம்



கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் குறிப்பு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 148 வது உறுப்புரையின் பிரகாரம் பாராளுமன்றத்திற்குள்ள பொது நிதிக் கட்டுப்பாட்டை பயனுள்ள மற்றும் வினைத்திறனான வகையில் பராமரித்தல் தொடர்பாக சுயாதீன பரிசோதனைகளை மேற்கொண்டு அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கையிடல் குறித்து அரசியலமைப்பின் 154 வது உறுப்புரையினால் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு பிரதான பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தப் பணியை நிறைவேற்றுவதன் மீதான 2020 ஆம் நிதியாண்டுக்கான எனது அறிக்கையை மகிழ்ச்சியுடன் சமர்ப்பிக்கின்றேன். பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் இந்த வருடாந்த அறிக்கை ஏழாவது தொகுதியாக முன்வைக்கப்படுவதுடன் ஏனைய அறிக்கைகளை பின்வரும் ஒன்பது தொகுதிகளின் கீழ் தனித்தனியாக சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலாம் தொகுதி	-	அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள்
இரண்டாம் தொகுதி	-	அரசாங்க கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள், சபைகள் மற்றும் நியதிச்சட்ட நிதியங்கள்
மூன்றாம் தொகுதி	-	நியதிச்சட்டமற்ற நிதியங்கள்
நான்காம் தொகுதி	-	வெளிநாட்டு நிதியுதவிச் செயற்திட்டங்கள்
ஐந்தாம் தொகுதி	-	மாகாண சபைகள்
ஆறாம் தொகுதி	-	உள்ளூராட்சி அதிகாரசபைகள்
எட்டாம் தொகுதி	-	செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு அறிக்கைகள்
ஒன்பதாம் தொகுதி	-	அரசு கம்பனிகள்
பத்தாம் தொகுதி	-	விசேட கணக்காய்வு ஒப்படைப்புகள்

கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பணிகளிற்கும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தையும் இலங்கை அரசு கணக்காய்வு சேவையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கும் அவற்றுடன் தொடர்புடைய அல்லது அவற்றின் இடைநேர் விளைவான விடயங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. தேசிய கணக்காய்வுச் சட்டம் 2018 ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போதிலும், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பணிகளைச் செய்வதற்கு இன்றியமையாததாக காணப்படுகின்ற கணக்காய்வு பதவியணியினருக்கான சேவை பிரமாணக் குறிப்பை நிறுவுவதற்கு இதுவரை முடிந்திருக்கவில்லை. இது கணக்காய்வுப் பணிகளை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு பெருந்தடையாக காணப்படுவதுடன் பதவியணியினருக்கு பதவி உயர்வுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இதனால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் தலைமையில் இயங்கிவந்த கணக்காய்வுச் சேவைகள் ஆணைக்குழு இரத்துச் செய்யப்பட்டதன் மூலம், கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு உரித்தாகக் காணப்பட்ட தனது பதவியணியினர் மீதான நியமனங்கள், பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் மற்றும் ஒழுக்காற்றுக் கட்டுப்பாடுகள் இல்லாதொழிந்தன. இவ்வாறான அதிகாரங்களை அரசு சேவைகள் ஆணைக்குழுவிற்கு மாற்றப்பட்டமையால், அந்த அதிகாரங்களை அரசு சேவை ஆணைக்குழுவிடமிருந்து கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு மாற்றுவதற்கான சட்டரீதியான தடையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சுயாதீனமான கணக்காய்வுச் செயற்பாடுகளுக்கு இடையூறாக உள்ளது. இந்த நிலைமையை எதிர்கால அரசியலமைப்பு திருத்தத்தில் பரிசீலிக்குமாறு நான் பரிந்துரைக்கிறேன்.

கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக, 2020 ஆம் ஆண்டில் எனது பணிப்பொறுப்பை நிறைவேற்றுவதில் பல்வேறு தடைகளை கடக்க வேண்டியிருந்ததுடன், ஆனால் அந்த சவாலான சூழ்நிலைக்கு மத்தியிலும், எனது ஊழியர்களின் கடின உழைப்பால், கணக்காய்வு பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும், கணக்காய்வு அறிக்கைகளை இலக்கிடப்பட்ட காலத்திற்குள் திட்டமிடப்பட்ட படி சமர்ப்பிக்கவும் முடியுமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் முக்கிய வகிபாகத்தை கருத்திற்கொண்டு, பொதுத்துறை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளை நன்கு புரிந்துகொள்வதை உறுதி செய்யும் பொருட்டு தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊடாக பல்வேறு செயற்பாடுகளை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளேன். கணக்காய்வு அறிக்கைகளை வினைத்திறமையாகவும் பயனுள்ள விதத்திலும் விநியோகிப்பதற்காக அலுவலகத்தின் செயற்திறனை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும் மதிப்பாய்வு செய்வதற்கும் தேசிய கணக்காய்வு அலுவலகம் உறுதியூண்டுள்ளது. இறுதியாக, அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள கணக்காய்விற்கான சுதந்திரம், அலுவலகத்தின் உற்பத்தித்திறனில் ஒரு முக்கிய காரணியாக தெளிவாக இனங்காணப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அர்ப்பணிப்புள்ள பதவியணியினருடன் இணைந்து பணியாற்றுவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக உள்ளதுடன், அவர்களது கடமைகளை திறம்படச் செய்வதற்கு அவர்களின் அர்ப்பணிப்புக்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகின்றேன். பொதுக் கணக்குகளுக்கான குழு மற்றும் பொது நிறுவனங்களுக்கான குழு ஆகியவற்றின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுத் தொழிலில் ஈடுபட்டு எனக்கு உதவிய பட்டய கணக்காளர்கள், இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனம், கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள், சனாதிபதியின் செயலாளர் உள்ளிட்ட பணியாளர்கள், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அவரது பதவியணியினர், பொதுச் சேவைகள் ஆணைக்குழு, தேசிய சம்பள ஆணைக்குழு, சட்டமா அதிபர் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளிற்கு உதவிய ஏனைய அரசாங்க நிறுவனங்கள், அலுவலகத்தின் பெளதீக மற்றும் மனித வள மேம்பாட்டிற்கு பங்களிப்பு நல்கிய சர்வதேச அபிவிருத்தி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றிற்கு இச்சந்தர்ப்பத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.

இந்த சவால்மிக்க காலக்கட்டத்தில், பொது மக்களினதும் பாராளுமன்றத்தினதும் தேவைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் நான் தொடர்ந்தும் பணியாற்றுவேன்.

ஓப்பம்./டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன
கணக்காய்வாளர் தலைமை அதிபதி

உள்ளடக்கம்

	பக்கம்		பக்கம்
எமதுகட்டமைப்பு	01	மின்வலுமற்றும் எரிசக்தி	
சட்டரீதியானநிறைவேற்றல்	04	மின்வலுமற்றும் புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி	221
எமதுஒழுங்கமைப்புவரைபடம்	14	எரிசக்தி	225
பதவியணியினர் பயிற்சி	17	நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல்	
தகுதியுள்ளகணக்காய்வாளர்களைசேவையில் ஈடுபடுத்துதல்	22	நீர்ப்பாசனம் மற்றும் சுத்திகரிப்பு	235
		நீர் வழங்கல்	239
பாராளுமன்றத்திற்குஉதவுதல்	22	வீடமைப்புமற்றும் நகராபிவிருத்தி	
கணக்காய்வாளர் தலைமைஅதிபதியால் விதிக்கப்படும் மிகைஅறவீடு	24	வீடமைப்பும் நிர்மாணமும் நகரவசதிகள்	245 247
கணக்காய்வாளர் தலைமைஅதிபதியால் மேற்கொள்ளப்படும் செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு	27	மனிதவளஅபிவிருத்தி	
		கலாச்சாரமற்றும் கலைஅலுவல்கள்	255
		கல்வி	257
விசேடபுலனாய்வுக் கணக்காய்வும் பொதுமக்கள் பிரதிநிதித்துவஅலுவல்களும்	47	உயர் கல்வி திறன் அபிவிருத்தி	265 273
2019 இற்கானநிதிக்கூற்றுக்கள்	59	தொழிலாளர் மற்றும் தொழிற்சங்கஉறவு	283
2019 இல் வெளியிடப்பட்டவிசேடகணக்காய்வுஅறிக்கைகள்	67	சுகாதாரம் விளையாட்டுஅலுவல்கள் இளைஞர் விவகாரம்	293 313 317
திரட்டியநிதியம்	83	தொழில்நுட்பஅபிவிருத்தி	
அரசதொழில் முயற்சிகள்	103	விஞ்ஞானம்,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி	319
உள்ளூராட்சி	111	தொடர்பாடல்	323
வெளிநாட்டுநிதியுதவிச் செயற்திட்டங்கள்	117	சுற்றாடல்	
வங்கித்துறை	123	வனச்சீவராசிகள் சுற்றாடல் முகாமைத்துவம்	335 339
தேசியபாதுகாப்பும் நீதிமன்றஅலுவல்களும்		பிரதேசஅபிவிருத்தி	
தேசியபாதுகாப்பு	139	கிராமியபொருளாதாரஅலுவல்கள்	345
நீதிமன்றமற்றும் சிறைச்சாலைஅலுவல்கள்	149	பிரதேசநிர்வாகம்	347
உண்மைப் பொருளாதாரம்		சமூகப் பாதுகாப்பு	
விவசாயம்	155	சமூகஅபிவிருத்தி	351
கால்நடை வளம்	161	சமூகநிவாரணம்	357
பெருந்தோட்டத் தொழில்	165	சமூகப் பாதுகாப்பு	359
மீன்பிடிமற்றும் நீரியல் வளம்	175	சேவைப் பொருளாதாரம்	
கைத்தொழில்	183	நிதிச் சேவைகள்	365
காணிஅலுவல்கள்	187	அரசாங்கசேவை	371

போக்குவரத்து		வாணிபஅலுவல்கள்	377
பயணிகள் போக்குவரத்து	193	சுற்றுலாஅலுவல்கள்	381
துறைமுகமற்றும் கப்பந்துறை	207	மிருகக் காட்சிசாலைகள் மற்றும் தாவரவியல் பூங்காக்கள்	387
நெடுஞ்சாலைகள்	215	மாகாணசபைகளின் அறிமுகம்	389

மேல் மாகாண சபை	393	வடமத்தியமாகாண சபை	409
மத்தியமாகாண சபை	397	வடமேல் மாகாண சபை	415
தென் மாகாண சபை	399	சப்ரகமுவமாகாண சபை	419
வடக்குமாகாண சபை	401	ஊவாமாகாண சபை	423
கிழக்குமாகாண சபை	403		

எமது வரலாறு

இலங்கையின் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தோற்றத்தினை பிரித்தானியர் காலத்தின் ஆரம்பப் பகுதியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். 1776 இல் பிரித்தானியர் தீவினை கைப்பற்றி 3 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 1779 ஆம் ஆண்டின் ஆரம்ப பகுதியில் சிசில் ஸ்மித் என்பவர் கணக்காளர் மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியாக இருந்துள்ளமை ஆவணங்களின் மூலம் தெரியவந்துள்ளது. அன்று முதல் இலங்கையின் உயர் கணக்காய்வு நிறுவனமாக 40 கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளின் கீழ் சுதந்திர நிறுவனமொன்றாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி திணைக்களம் இயங்கி வந்திருந்ததுடன் அது தற்போது தேசிய கணக்காய்வு அலுவலகம் என்ற பெயரில் தொடர்ந்து தொழிற்பட்டு வருகின்றது.

கணக்காய்வு தொடர்பாக எமக்குள்ள அதிகாரம்

இலங்கை சனநாயக சோசலிஷ்ட் குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களின் கணக்குகளை கணக்காய்வு செய்வதற்கான அதிகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவர்களுக்கு முதன்மையாக கிடைத்துள்ளது. அது 2018 ஆகஸ்ட் 01 ஆந்திகதி முதல் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரகாரம் ஏற்பாடுகளில் மிகவும் விரிவாக உள்ளது.

“கணக்காய்வாளர் தலைமை அதிபதி அரசாங்கத்தின் எல்லாத் திணைக்களங்கள், சனாதிபதிக்கான செயலாளர் அலுவலகம், பிரதம அமைச்சரின் செயலாளர் அலுவலகம், அமைச்சரவையின் அலுவலகங்கள், 44 ஆவது அல்லது 45 ஆவது உறுப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அலுவலகங்கள், நீதித்துறைச் சேவை ஆணைக்குழு, பாராளுமன்றப் பேரவை, 41 (அ) என்னும் உறுப்புரையின் ஐ ஆம் பட்டோலையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள், மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, நிர்வாகத்திற்கான

பாராளுமன்ற ஆணையாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், உள்ளூராட்சி அதிகார சபைகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், ஏதாவது ஏழுத்துமூல சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ள தொழில் மற்றும் வேறு பொறுப்பு முயற்சிகள் மற்றும் 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதும் அல்லது பதிவு செய்யப்பட்டதுமாக கருதப்பட்டுள்ள எந்தக் கம்பனிகளில் ஐம்பது சதவீதமான அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை அரசாங்கம் அல்லது பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது உள்ளூராட்சி அதிகாரசபை வைத்திருக்கின்றதோ அக் கம்பனிகள் எவற்றையும் அவற்றின் கணக்குகளையும் கணக்காய்வு செய்தல் வேண்டும்.”

அரசியலமைப்பினால் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள அதிகாரம் கீழே காட்டப்பட்டுள்ள சட்ட விதிகளில் மேலும் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளன.

- பொது நிதி தொடர்பான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கடமைப் பொறுப்புக்களை குறித்துக் காண்பிக்கின்ற மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட அல்லது அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம்.
- அரசு கூட்டுத்தாபனங்களிற்கான கணக்காய்வு ஏற்பாடுகளை வழங்குகின்ற 1971 இன் 38 ஆம் இலக்க நிதி அதிகாரச்சட்டத்தின் பகுதி ஐஐ
- மாகாண சபைகளைக் கணக்காய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் 1987 இன் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் அதிகாரச் சட்டத்தின் 23 ஆம் பிரிவு
- மாநகர சபைகளைக் கணக்காய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் மாநகர சபைகள் கட்டளைச்சட்டம் (252 ஆம் அத்தியாயம்) 219 ஆம் பிரிவு
- நகர சபைகளைக் கணக்காய்வு செய்வதற்கு ஏற்பாடுகளை வழங்கும் நகர சபைக் கட்டளைச்சட்டத்தின் (255 ஆம் அத்தியாயம்) 181 ஆம் பிரிவு
- பிரதேச சபைகளைக் கணக்காய்வு செய்வதற்கான ஏற்பாடுகளை வழங்கும் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகாரச் சட்டத்தின் 172 ஆம் பிரிவு

- கமநல அபிவிருத்திச் சபைகளைக் கணக்காய்வு செய்வதற்கு ஏற்பாடுகளை வழங்கும் 2000 இன் 46 ஆம் இலக்க கமத்தொழில் அபிவிருத்திச் சபைகள் அதிகாரச் சட்டத்தின் 58 ஆம் பிரிவு
- விளையாட்டுச் சங்கங்களைக் கணக்காய்வு செய்வதற்கு ஏற்பாடுகளை வழங்கும் 1993 இன் 47 ஆம் இலக்க விளையாட்டுச் சங்கங்கள் அதிகாரச் சட்டத்தின் 9 ஆம் பிரிவு

தேவைப்படுமிடத்து பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஏதேனும் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட வேறு எவையேனும் கடமைகளையும் புரிவதற்கு அரசியலமைப்பு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அதிகாரம் வழங்குகின்றது. தனது செயற்பாடுகளையும் கடமைகளையும் பரிகையில் தமது கடமையில் உதவி செய்வதற்கு தகைமை பெற்ற கணக்காய்வாளர்களை ஈடுபடுத்துவதற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அரசியலமைப்பு அதிகாரம் வழங்கியுள்ளது. அத்துடன் கணக்காய்வு தொடர்பான ஏனைய தொழில்நுட்ப, தொழில்சார், விஞ்ஞான ரீதியான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு விசேட நிபுணர்களின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 154(5) ஆம் உறுப்புரையானது கணக்காய்வாளர் தலைமை அதிபதி அல்லது அவரின் கடமைகளை மேற்கொள்ளும் போதும் கையளிக்கும் போதும் சகல புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளையும் மேலே குறிப்பிடப்பட்ட நிறுவனங்கள் அல்லது பொதுத் துறை நிறுவனங்களின் களஞ்சியங்கள் மற்றும் எனைய சொத்துக்கள் என்பவற்றை அணுகுவதற்கும், கணக்காய்வினை மேற்கொள்வதற்கும் தேவையான தகவல்கள், விளக்கங்கள் என்பவற்றைப் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எமது சேவை பெறுனர்

மேலே குறிப்பிடப்பட்டவாறு கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் நோக்கெல்லை அரசியலமைப்பினால் நிச்சயிக்கப்பட்டுள்ளதன் அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தின் மூலம் கம்பனிகளையும் உள்ளடக்கிய விதத்தில் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தற்போதைய எமது சேவை பெறுநர்களின் அடிப்படை கீழுள்ளவாறாகும்.

சேவை பெறுனர்	நிறுவனங்களின் எண்ணிக்கை
அமைச்சுக்கள்	28
இராஜாங்க அமைச்சுக்கள்	40
திணைக்களங்கள்	98
மாவட்டச் செயலகங்கள்	25
கூட்டுத்தாபனங்கள்	214
அரசாங்க கம்பனிகள் (இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தினால் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விடயப் பரப்பிற்குள் கொண்டுவரப்பட்டவை)	125
அரசாங்க வங்கிகள்	08
நியதிச்சட்ட மற்றும் ஏனைய நிதியங்கள்	65
வெளிநாட்டு நிதியளிப்புச் செயற்திட்டங்கள்	124
ஏனைய சுயாதீன நிறுவனங்கள்	21
மாகாண சபைகள்	09
உள்ளூராட்சி மன்றங்கள்	341
கமநல சேவை நிலையங்கள்	562
விளையாட்டுச் சங்கங்கள்	68
மாகாண சபை அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் விசேட செலவின பிரிவுகள்	270
மாகாண சபைகள் கட்டளைகளின் கீழ் தாபிக்கப்பட்ட நிறுவனங்கள்	64
மொத்தம்	2,062

எமது விடயப் பரப்பு

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பாகம் ஐ இலுள்ள 3 முதல் 5 வரையான பிரிவுகளில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் மேற்கொள்ளப்படும் கணக்காய்வுகளின் விடயப் பரப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய,

- கணக்காய்வாளர் தலைமையதிபதியினால்
 - திரட்டு நிதியத்தினாற் பெறப்பட்ட எல்லா வருமானங்களையும் திரட்டு நிதியத்திலிருந்தான எல்லாச் செலவினங்களையும் கணக்காய்வு செய்தல் வேண்டும்;
 - செலுத்தீடு செய்யப்பட்டனவாகக் கணக்காய்வுக்குட்படு உருவகங்களின் கணக்குகளில் காட்டப்பட்ட பணங்கள், அவை எந்தச் சேவைகளுக்காக அல்லது நோக்கங் களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனவோ அல்லது பொறுப்பிக்கப்பட்டுள்ளனவோ அந்தச் சேவைகளுக்காக அல்லது நோக்கங் களுக்காகச் சட்டமுறையாகக் கிடைக்கக் கூடியனவாகவிருந்தன மற்றும் ஏற்புடையற்பாலனவாகவிருந்தன என்பதை நிச்சயித்தல் வேண்டும்;
 - செலவினமானது அதனை அனுமதிக்கின்ற அதிகாரத்துக்கு இசைந்தொழுகு கின்றதா என்பதைத் தீர்மானித்தல் வேண்டும்; அத்துடன்
 - ஒவ்வொரு கணக்காய்விலும், வருமானம், செலவினம், கொடுக்கல் வாங்கல் மற்றும் நிகழ்வுகள் என்பவற்றைப் பரிசோதனை செய்தல் வேண்டும்.
- கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் நிறைவேற்றப்பட்ட கணக்காய்வொன்றின் நோக்கெல்லை, கணக்காய்வுக்குட்படு உருவகங்களின் கணக்குகள், நிதிகள், நிதிநிலைமை மற்றும் பகிரங்க நிதியினதும் ஆதனங்களினதும் புத்திசாலித்தனமான முகாமைத்துவம் என்பனவற்றைப் பரிசோதனை செய்வதனை உள்ளடக்கும்.
- இச்சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றுவதில் கணக்காய்வாளர் தலைமையதிபதி பாராளுமன்றத்துக்குப் பொறுப்பைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய, கணக்காய்வாளர்

தலைமையதிபதி, எடுத்துக்கூறப்பட்ட விடயங்கள் பற்றிய கணிசமான எண்பிப்புடன் சேர்த்து பொதுமக்கள் எவராலும் எழுத்தில் அவரது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் ஒரு கணக்காய்வுக்குட்படு உருவகம் தொடர்பானதுமான ஏதேனும் விடயத்தைப் பரிசோதனைசெய்யலாம் என்பதுடன் அது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.

- கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் அவரது தற்றுணியின் பிரகாரம், கணக்காய்வின் நோக்கெல்லை தீர்மானிக்கப்படுவதுடன், இது தொடர்பில் அவர் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 5 ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும். அதற்கமைய,
 - 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட கணக்காய்வு நியமங்கள் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட இலங்கைக் கணக்காய்வு நியமங்கள், 29 ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட தேசியக் கணக்காய்வு அலுவலகத் தினால் பொறுப்பேற்கப்படும் கணக்காய்வுகளுக்கு ஏற்புடையற்பாலனவாதல் வேண்டும்.
 - இலங்கைக் கணக்காய்வு நியமங்களில், செயலாற்றுகைக் கணக்காய்வுகள், சூழல் கணக்காய்வுகள், தொழில்நுட்பக் கணக்காய்வுகள் மற்றும் வேறு விசேட கணக்காய்வு களுக்காகக் கணக்காய்வு நியமங்கள் குறித்துரைக்கப்பட்டிராதவிடத்து, கணக் காய்வுச் சேவை ஆணைக்குழுவானது, அத்தகைய கணக்காய்வுகளுக்கு ஏற்புடையனவாக வேண்டிய உயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச ஒழுங்கமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட உயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச நியமங்களின் ஏற்பாடுகளை, உள் ர்த் தேவைப்பாடுகளுக்கொவ்வ அவசியமான திருத்தங்களுடன் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளைமூலம் குறித்துரைக்கலாம்.
 - பாராளுமன்றத்தின் பொதுக் கணக்குகள் குழு (ஊழீயு) மற்றும் பொது முயற்சிகள் குழு (ஊழீநு) ஆகியவற்றாலும் கணக்காய்வாளர் தலைமை அதிபதி வழி காட்டப்படுகின்றார்.

எமது சுதந்திரம்

கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சுதந்திரம் அரசியலமைப்பினால் விரிவாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புக்கான திருத்தங்கள் மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் மூலம் அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச அமைப்பின் உயர் கணக்காய்வு நிறுவனங்களின் சுதந்திரம் மீதான அடிப்படைக் கோட்பாடுகளுடன் இணங்கும் விதத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 153 ஆம் உறுப்புரையில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

- “கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஒருவர் இருத்தல் வேண்டுமென்பதுடன் அவர் தலைமைபெற்ற கணக்காளராக இருத்தலும் வேண்டும். அவர் அரசியலமைப்பின் 41 அ உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய சனாதிபதியால் நியமிக்கப்படுதல் வேண்டும். அவர் நன்னடத்தையுடையவராக இருக்கும் காலத்தில் பதவிவகித்தலும் வேண்டும்.”

நோய்வாய்ப்படல் அல்லது உடல் அல்லது உள ரீதியான இயலாமை காரணமாக மாத்திரம் சனாதிபதியினால் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டு அவரை பதவிநீக்கம் செய்யலாம். அரசியலமைப்பின் 153 ஆம் உறுப்புரை மேலும் தெரிவிப்பது யாதெனில், கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் சம்பளம் பாராளுமன்றத்தாலேயே நிர்ணயிக்கப் பட்டு அது திரட்டிய நிதிக்குச் சாட்டுப்படுவதுடன் அவரது பதவிக்காலத்தில் குறைக்கப்படவுமாகாது.

கணக்காய்வாளர் தலைமை அதிபதி எந்தவொரு அமைச்சரினதும் அல்லது அரசாங்க அலுவலகத்தினதும் மேற்பார்வைக்கு உட்படுவதில்லை.

சட்டரீதியான நிறைவேற்றல்

சட்டரீதியான நிறைவேற்றலுக்கான தேவைப்பாடுகள்

கணக்காய்வாய்வாளர் தலைமை அதிபதியின் பணியாற்றும் சுதந்திரம் இற்றை வரை அரசியலமைப்பின் வாயிலாகப் பாதுகாக்கப்பட்ட போதும், அவரது நிதிசார்

மற்றும் நிர்வாகச் சுதந்திரம் என்பன இவ்விடயங்கள் மீதான அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை ஏற்பாடுகளின் மூலம் நிறைவேற்று நர்களால் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், 2018 ஆகஸ்ட் 01 ஆந் திகதி முதல் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் மூலம் மட்டுப்படுத்தல் இல்லாமலாக்கப்பட்டுள்ளது. மனிதவளம் மற்றும் நிதி ஆகிய மூலவளங்களுக்கு நிறைவேற்றுநர் மீது கணக்காய்வாளர் தலைமை அதிபதி தங்கியிருப்பதானது பாராளுமன்றத்தின் பொருட்டு மேற்கொள்ளப்படும் கணக்காய்வு வகைகளை உண்மையான, சுதந்திரமான தன்மைக்கு ஊறுவிளைவிப்பதாக காணப்படு வதனால் எந்தவொரு நிறுவனத்தின்தோ தனிநபரினதோ கட்டுப்படுத்தலின்றியும் சர்ச்சை க்குரிய பழிவாங்கல்களுக்கு உட்படாதவாரும் அவர் இருத்தல் வேண்டும். பணிகளையும் நிதியையும் உள்ளடக்கியவாறான கணக்காய்வாளர் தலைமை அதிபதியினது சுதந்திரத்தை உறுதி செய்வதற்கு சட்டங்களின் வாயிலாக பாராளுமன்றத்தால் விரிவான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. 2018 ஆம் ஆண்டு வரை கணக்காய்வாளர் தலைமை அதிபதி, அவரின் செலவினங்களுக்காக பொதுத் திறைசேரியின் உதவியில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. ஏனைய முன்னேற்றமடைந்த பொதுநலவாய நாடுகளிலுள்ளவாறு இலங்கையின் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினது வரவு, செலவுத் திட்டம் அரசியலமைப்புச் சபை ஒன்றினால் நுணுக்கமாக பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படும் வகையில் அல்லது அவரது வரவு, செலவுத் திட்டம் நிறைவேற்றுனர்களது கட்டுப்பாடுகளிலிருந்து விலகும் வகையில் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கடமைகளை நிறைவேற்றுவதற்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியினதும் அவரது பதவியணியினரதும் நிர்வாகச் சுதந்திரத்தை பாதுகாத்தல், பதவியணியினரது பதவி உயர்வுகள், இடமாற்றம், ஒழுக்காற்று விடயங்கள், சம்பளம் மற்றும் பதவியணியினரின் ஏனைய நிர்வாக விடயங்கள் தொடர்பான கட்டுப்பாடு தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டு வந்திருந்த போதிலும், இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தினால் கணக்காய்வு ஆணைக்குழு இல்லாதொழிக்கப்

பட்டமையால் அந்தப் பணிகள் மீண்டும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக மீண்டும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குத் தேவைப்படுகின்ற மனித வளத்தைப் பெற்றுக் கொள்வதற்கு அவர் அங்கத்துவம் வகிக்காத ஆணைக்குழு ஒன்றில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதால் அவரது நிர்வாக சுதந்திரத்திற்கு பங்கமேற்பட்டுள்ளது. இந்த நிலைமை மேலும் மோசமடைந்து அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவினால் ஏனைய நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஒப்படைக்கப்படுகின்ற சில அதிகாரங்களை கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு ஒப்படைப்பதில் தடையினை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பின் 170 ஆவது உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதி “அரசாங்க உத்தியோகத்தர் தொடர்பான விசேட பட்டியலில்” சேர்த்துக் கொள்ளப் படாதிருத்தலே இதற்கான காரணமாகும். ஆகையால், கணக்காய்வாளர் தலைமை அதிபதியினது பதவியணியினருக்கான நிர்வாகச் சுதந்திரம் எதிர்வரக்கூடிய அரசியலமைப்புக்கான திருத்தங்களால் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும்.

மேலும், அரசியலமைப்பின் 170 ஆவது உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதி “அரசாங்க உத்தியோகத்தர் தொடர்பான விசேட பட்டியலில்” சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் நிர்வாகச் சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களிற்கான சர்வதேச அமைப்பின் (“இன்டொசாய்”) 1977 இன் “லீமா பிரகடனத்தில்” அரசாங்க கணக்காய்வுச் சுதந்திரத்திற்கான மூலதத்துவங்கள், முறைகள் மற்றும் தொழில்சார் விதிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இச்சூழ் நிலையில் 30 ஆண்டுகளிற்குப் பின்னர் அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களின் சுதந்திரம் தொடர்பிலான ஓஜஓ ஒன்றுகூடலின் போதான (2007 மெக்சிகோ) மெக்சிகோ பிரகடனத்தில் அரசாங்க நிறுவனங்களின் சிறந்த கணக்காய்விற்காக அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களிற்கான சுதந்திரம் தொடர்பாக நிரந்தரமான பின்வரும் 8 விடயங்கள்

அத்தியாவசியமானது என இனங்காணப்பட்டுள்ளன.

கொள்கை 1 - அர்த்தமுள்ளதும பயனுள்ளதுமான அரசியலமைப்பிற்கு இணங்க ∴ நியதிச்சட்டரீதியான ∴ சட்டரீதியான கட்டமைப்பொன்று மற்றும் அந்த கட்டமைப்பினுள் நடைமுறையில் அமுல்படுத்தப்படும் ஏற்பாடுகள் காணப்படுகின்றமை.

அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களுக்குரிய சுவாதீனத்தின் அளவினை விரிவாக காட்டும் வகையிலான சட்டங்களை இயற்றுதல் அவசியமாகின்றது.

கொள்கை 2 - அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் (கல்வியியல் நிறுவனங்களின்) அங்கத்தவர்கள் தமது கடமைகளை சாதாரணமான முறையில் நிறைவேற்றும் போது அவர்களின் பதவிகளின் பாதுகாப்பு மற்றும் சட்டச் சூழலின் சுவாதீனத்துவம்.

பின்வரும் நிலைமைகளுக்கு கட்டுப்பாடும் அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களின் தலைவர்களினதும் கல்வியல் நிறுவனங்களின் அங்கத்தவர்களின் நியமனம், மீள் நியமனம், வேலை வாய்ப்பு, பதவி நீக்கம் மற்றும் ஓய்வூதியம் பெறல் தொடர்பான நிபந்தனைகள் குறித்த சட்டங்களை இயற்றுதல் மூலம் விசேடமாக காண்பிக்கப்பட வேண்டும்.

- அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்படும் நடைமுறையின் மூலம் சுவாதீனத்துவத்தை சான்றுறுதிப்படுத்தும் நியமனங்கள், மீள் நியமனங்கள் அல்லது பணி நீக்கம் (அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களின் சுவாதீனத்துவம் மற்றும் தொடர்புடைய ஐளுளுயுஐ ஐஐ வழிகாட்டி கோவை மற்றும் சிறந்த நடைமுறைகள்).

- தமது கட்டளைகளை (ஆயனெயவந) எதிர்ப்புகளின் அடிப்படையில் முன்னிலைப்படுத்தும் அச்சமின்றி நடைமுறைப்படுத்துவதற்கு முடிமான முறையில் போதியளவான நீண்ட மற்றும் குறித்துரைக்கப்பட்ட கால எல்லையுடன் மேற்கொள்ளப்படும் நியமனங்கள் மற்றும்

- தமது கடமைகளை உரிய முறையில் நியாயமான முறையில் நிறைவேற்றும் போது கடந்த காலத்தில் அல்லது

தற்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏதேனுமொரு அடிப்படையாக மேற்கொள்ளப்படும் போதான தடைகாப்பு. (ஐஅஅரநெ) பணியொன்றை கொண்டு முறைப்பாடொன்றின்

கொள்கை 3 - அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களின் பணிகளை நிறைவேற்றும் போது போதியளவில் பரவலாக்கப்பட்ட கட்டளை (ஆயனெயவந) மற்றும் பூரணமான விருப்புரிமை.

பின்வரும் பணிகளை கணக்காய்வு செய்யும் அதிகாரம், அதிஉயர் கணக்காய்வு நிறுவனங்களுக்கு கையளிக்கப்பட வேண்டும்.

- பொது நிதி, வளங்கள் அல்லது சொத்துக்களை பெற்றுக்கொண்ட நபரொருவர் அல்லது நலனாளியொருவரால் அவற்றை பாவனைக்கு உட்படுத்தல் தொடர்பான அதனது நாளாந்த தன்மை தொடர்பில் கவனம் செலுத்தாது கணக்காய்வுக்கு உட்படுத்துதல்.
- அரசாங்கத்திற்கு அல்லது அரசு நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானங்களை சேகரித்தல்.
- அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் கணக்குகள் தொடர்பில் சட்டரீதியான மற்றும் நியாயத்தன்மை
- நிதி முகாமைத்துவத்தின் மற்றும் அறிக்கையிடலின் தரம் மற்றும்
- அரசின் அல்லது அரசு நிறுவனங்களின் செயற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சிக்கனம், செயற்திறன் மற்றும் விளைதிறன்.

சட்டரீதியாக அவ்வாறு செயற்படுமாறு குறிப்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களின் போது அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களால் அரசினது அல்லது அரசு நிறுவனங்களின் கொள்கைகளை கணக்காய்வுக்கு உட்படுத்த கூடாதெனினும், அவர்களது கணக்காய்வு நடவடிக்கையானது கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் பணிக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.

தனது பொறுப்புக்களை நிறைவேற்றும் போது அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களுக்கு பூரண விருப்பத்தின் பிரகாரம் செயற்படக்கூடியதாக இருத்தல் வேண்டும். அவர்கள் அரசு நிதிய பயன்பாடு மற்றும் முகாமைத்துவம் அதியுயர் கணக்காய்வு

நிறுவனங்கள் தொடர்பாக சர்வதேச அமைப்பினதும் சர்வதேச அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களால் அந்த நிறுவனங்களுக்குரிய முறையில் அரசியலமைப்பு ரீதியில் விதிக்கப்படும் சட்டங்களுக்கு மதிப்பளிக்க வேண்டியதுடன், பின்வரும் விடயங்கள் தொடர்பில் அரசியலமைப்பினூடாக அல்லது நிறைவேற்று ரீதியாக மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளில் அல்லது தலையீடுகளில் இருந்து அந்த கணக்காய்வு நிறுவனம் விடுதலையளிக்கப்படும்

- கணக்காய்வு பிரச்சினைகளை தேர்ந்தெடுத்தல்
- அவர்களது கணக்காய்வினை திட்டமிடல், நிகழ்ச்சித்திட்டங்களுக்கு உட்படுத்துதல், நடாத்துதல், அறிக்கையிடல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
- தமது அலுவலகங்களின் ஒழுங்கமைப்பு மற்றும் முகாமைத்துவம்
- அங்கீகரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தமது கட்டளையின் (ஆயனெயவந) ஒரு பகுதியாகும் சந்தர்ப்பங்களின் போது தமது தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல்

அதியுயர் கணக்காய்வு நிறுவனங்களால் தாம் கணக்காய்வு செய்யும் ஒழுங்கமைப்புக்களின் முகாமைத்துவத்தினுள் ஏதேனுமொரு விதத்திலான தலையீடொன்று அல்லது தலையீடொன்று இடம்பெறுவதாக தென்படும் வகையில் செயற்படலாகாது.

அதியுயர் கணக்காய்வு நிறுவனங்கள் தம்மால் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் நிறுவனங்களுடன் மிகவும் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள கூடாதென உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பிரகாரம் அவர்கள் நோக்கங்களுக்கமைய செயற்பட்டவாறு உள்ளனர் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமது கடமைகளை நிறைவேற்றும் போது அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களின் பூரணமான விருப்புரிமையின் அடிப்படையில் செயற்படக்கூடியதாக இருக்க வேண்டும். அவர்கள் அரசின் நிதியங்களின் பயன்பாடு மற்றும் முகாமைத்துவத்தினை முன்னேற்றுவதற்கு பாடுபடும் அரசு அல்லது அரசு நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.

சர்வதேச கணக்காளர் சம்மேளனத்தினாலும் ஏனைய ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களை விதிக்கும் நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ ஆவணங்களை அடிப்படையாக கொண்ட பொருத்தமான பணிகள் மற்றும் கணக்காய்வு நியமங்களைப் போன்று ஒழுக்கநெறிக் கோட்பாடுகளும் அதி உயர் கணக்காய்வு நிறுவனத்தினால் பயன்படுத்தப்பட வேண்டும்.

அரசியலமைப்பின் சட்டங்கள் மூலம் அல்லது சட்டங்களை உருவாக்குவதன் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு வருடாந்த செயலாற்றல் அறிக்கையொன்றினை அல்லது அதி உயர் கணக்காய்வு நிறுவனத்தினால் சட்ட மன்றத்திற்கு மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த நிறுவனத்தால் அந்த அறிக்கைகள் பொது மக்களுக்கு அறிந்து கொள்வதற்கு இடமளிக்க வேண்டும்.

கொள்கை 4 - தடைகளின்றி தகவல்களை பெறக்கூடியதாக இருத்தல்.

அதி உயர் கணக்காய்வு நிறுவனத்திற்கு சொந்தமான சட்டரீதியான பொறுப்புகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் தகவல்களை உரிய நேரத்தில், செம்மைத்தன்மையுடன், நேரடியாக மற்றும் சுதந்திரமாக பெற்றுக்கொள்வதற்கு போதியளவான அதிகாரங்கள் அந்த நிறுவனத்திடம் காணப்பட வேண்டும்.

கொள்கை 5 - தமது பணிகள் தொடர்பில் அறிக்கையிடுவதற்கான உரிமையும் கடப்பாடும்.

தமது கணக்காய்வு பணியின் பெறுபேறுகளை அறிக்கையிடல் தொடர்பில் அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களுக்கு வரையறைகளை விதிக்கக்கூடாது. தமது கணக்காய்வு பணிகளின் பெறுபேறின் கீழ் வருடத்திற்கு ஒரு தடவையாவது அறிக்கையிடுவதற்கு அவர்களுக்கு சட்டத்தினால் கட்டளையிடப்பட வேண்டும்.

கொள்கை 6 - கணக்காய்வு அறிக்கைகளில் உள்ளடக்கம் மற்றும் கால நிர்ணயத்தினை தீர்மானிக்கும் சுதந்திரம் மற்றும் அவற்றை வெளியிட்டு பகிர்ந்தளித்தல்.

- தமது கணக்காய்வு அறிக்கைகளின் உள்ளடக்கத்தினை தீர்மானிக்கும் சுதந்திரம் அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களிடம் காணப்படுகின்றது.

- கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் நிறுவனத்தின் கருத்துக்களை பொருத்தமான முறையில் கவனத்திற் கொண்டு தமது கணக்காய்வு அறிக்கைகளின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகளை உள்ளடக்கும் சுதந்திரம் அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களிடம் காணப்படுகின்றது.
- கணக்காய்வு அறிக்கைகளில் குறிப்பிடப்பட வேண்டிய ஆகக்குறைந்த தேவைப்பாடுகளை குறிப்பிடலும் பொருத்தமான சந்தர்ப்பங்களின் போது முறையான கணக்காய்வு அபிப்பிராயமொன்றிற்காக அல்லது சான்றுறுதிப்படுத்துவதற்கான குறித்துரைக்கப்பட்ட விடயங்களின் அறிவித்தலொன்று சட்டரீதியான முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- அறிக்கையிடுவதற்கு தேவையான விடயங்கள் குறிப்பாக சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களின் போது தவிர்ந்த தமது கணக்காய்வு அறிக்கைகளின் கால நிர்ணயத்தை தீர்மானிக்கும் சுதந்திரம் அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களிடம் காணப்படுகின்றது.
- ஒட்டுமொத்தமான முறையில் சட்டமன்றம், அதன் ஆணைக்குழுவொன்று அல்லது அரசினால் விசாரணையொன்று இல்லாத போது கணக்காய்விற்காக விசேட கோரிக்கையொன்று மேற்கொள்ளப்படும் போது அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களுக்கு அவற்றை நிறைவேற்ற முடியும்.
- அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களின் அறிக்கைகளை சட்டத்தினால் நிர்ணயிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் உரிய அதிகாரிகளுக்கு முறையாக சமர்ப்பிப்பதன் மூலம் கையளித்ததன் பின்னர் அவற்றை வெளியிட்டு பகிர்ந்தளிக்க வேண்டும்.

கொள்கை 7 - அதி உயர் கணக்காய்வு நிறுவனத்தின் பரிந்துரை தொடர்பில் விளைவுடைய பின்தொடர் பொறிமுறையொன்று காணப்படுதல்.

- அதி உயர் கணக்காய்வு நிறுவனங்கள் தமது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை மீளாய்வு செய்து பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீள்திருத்த படிமுறைகளை எடுப்பதற்கு உரிய முறையில் சட்ட மன்றங்களுக்கு அல்லது அதன்

ஆணைக்குழுவிடமிருந்து அல்லது கணக்காய்விற்கு உட்படுத்தப்படும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு சபைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

- அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களைப் போன்றே உரிய முறையில் சட்டமன்றம், அதன் ஆணைக்குழுவொன்று அல்லது கணக்காய்விற்கு உட்படுத்தப்படும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு சபை போன்றவற்றின் அவதானிப்புக்கள் மற்றும் பரிந்துரைகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்துவதற்காக அந்த கணக்காய்வு நிறுவனங்களுக்கு உரித்தான உள்ளக பின் தொடர் முறைமையொன்று காணப்படுகின்றது.
- பின்தொடர் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதற்கு உரித்தான அரசியலமைப்பு அதிகாரங்கள் அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களிடம் காணப்படும் போதும் அந்த கணக்காய்வு நிறுவனங்களுக்குரிய பின்தொடர் அறிக்கைகள் உரித்தாகும் வகையில் சட்டமன்றத்திற்கு அல்லது அதனது ஆணைக்குழுவொன்றிற்கு அல்லது கணக்காய்வினை மேற்கொண்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டு சபைக்கு கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்படும்.

கொள்கை 8 - நிதி மற்றும் முகாமைத்துவம்
∴ நிர்வாக தன்னுரிமை மற்றும் பொருத்தமான மனித, பௌதீக மற்றும் நிதி வளங்கள் காணப்படுதல்.

- அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களுக்கு தேவையான மற்றும் சராசரி மனித, பௌதீக மற்றும் நிதி வளங்கள் காணப்பட வேண்டும். இந்த வளங்களை பெற்றுக்கொள்வதனை கட்டுப்படுத்துவதற்கோ செயற்படுத்துவ தற்கோ நிர்வாகிகள் முன்வரக்கூடாது. அதி உயர் கணக்காய்வு நிறுவனம் தனது பாதிட்டினை அவர்களாலேயே முகாமை செய்து பொருத்தமான முறையில் ஒதுக்கீடுகளை மேற்கொள்ளும்.
- சட்டமன்றம் அல்லது அதன் ஆணைக்குழுவொன்று அதி உயர் கணக்காய்வு நிறுவனம் தமது

கட்டளையினை (ஆயனெய்வந) நிறைவேற்றுவதற்கு தேவையான உரிய வளங்களை கொண்டுள்ளதனை உறுதிப்படுத்தும் பொறுப்பினை ஏற்க வேண்டும்.

- அதி உயர் கணக்காய்வு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வளங்கள் அவர்களின் கட்டளைகளை (ஆயனெய்வந) நிறைவேற்றுவதற்கான படிமுறைகளை எடுப்பதற்குரிய அளவில் இல்லாதிருப்பின் அது தொடர்பில் நேரடியாக சட்டமன்றத்திற்கு மேன்முறையீடு செய்வதற்கான உரிமை அந்த கணக்காய்வு நிறுவனத்திற்கு காணப்படுகின்றது.

அரசியலமைப்பு கணக்காய்வாளர் தலைமை அதிபதி மாத்திரம் தொடர்பில் குறிப்பிடுவதுடன் அவரது பதவியணியினரைக் குறித்துக் குறிப்பிடவில்லை. ஆகையால் ஏனைய நாடுகளிலுள்ளவாறு தனிப்பட்ட அதிகாரச்சட்டமொன்றினூடாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பதவியணியனரது அதிகாரமும் பொறுப்பும் வரையறுத்துக் கூறப்படுதல் வேண்டும். அத்தேவைப்பாடு 2018 ஆகஸ்ட் 01 ஆந் திகதி முதல் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் மூலம் கிடைத்துள்ளது.

அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தத்தின் மூலம் 153 மற்றும் 154 ஆம் உறுப்புரைகளுக்கு மேற்கொள் ளப்பட்ட திருத்தங்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் எதிர்கொள்ளப்பட்ட நிர்வாக மற்றும் நிதிசார் சுதந்திரத்திலுள்ள குறைபாடுகளை நீக்கும் நோக்குடன் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது மற்றும் இருபதாவது திருத்தத்தின் மூலம் பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், அரசாங்க கணக்காய்வை பலப்படுத்துகின்ற புதிய ஏற்பாடுகள் கணக்காய்வுச் சட்டத்திலும் உள்ளடங்கியுள்ளன.

- கணக்காய்வாளர் தலைமை அதிபதி தகைமைபெற்ற கணக்காளராக இருத்தல் வேண்டுமென்பதுடன், அவர் 41அ உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளின் படி சனாதிபதியால் நியமிக்கப் படுதல் வேண்டும். நன்னடத்தை

டையவராக இருக்கும் காலத்தில் பதவி வகித்தலும் வேண்டும்.

- கணக்காய்வாளர் தலைமை அதிபதி அரசாங்கத்தின் எல்லாத் திணைக்களங்கள், சனாதிபதிக்கான செயலாளர் அலுவலகம், பிரதம அமைச்சரின் செயலாளர் அலுவலகம், அமைச்சரவையின் அலுவலகங்கள், 44 ஆவது அல்லது 45 ஆவது உறுப்புரையின் கீழ் நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் அலுவலகங்கள், நீதித்துறைச் சேவை ஆணைக்குழு, பாராளுமன்றப் பேரவை, 41அ என்னும் உறுப்புரையின் ஐ ஆம் பட்டோலையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆணைக்குழுக்கள், மாகாண அரசாங்க சேவைகள் ஆணைக்குழு, நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர், பாராளுமன்ற செயலாளர் நாயகம், உள்ளூராட்சி அதிகார சபைகள், பொதுக் கூட்டுத்தாபனங்கள், ஏதாவது ஏழுத்துமூல சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ள தொழில் மற்றும் வேறு பொறுப்பு முயற்சிகள் மற்றும் 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதும் அல்லது பதிவு செய்யப்பட்டதுமாக கருதப்பட்டுள்ள எந்தக் கம்பனிகளில் ஐம்பது சதவீதமான அல்லது அதற்கு மேற்பட்ட பங்குகளை அரசாங்கம் அல்லது பொதுக் கூட்டுத்தாபனம் அல்லது உள்ளூராட்சி அதிகாரசபை வைத்திருக்கின்றதோ அக் கம்பனிகள் எவற்றையும் அவற்றின் கணக்குகளையும் கணக்காய்வு செய்தல் வேண்டும்.
- நிறைவேற்றுத் தரப்பினரிடமிருந்து கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சுதந்திரம் வழங்குவதற்காக அந்தப் பதவி “அரசாங்க உத்தியோகத்தர்கள்” என்ற வியாக்கியாணத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
- நிறைவேற்றுத் தரப்பினரின் எவ்விதத் தலையீடும் இன்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பணிகளை மேற்கொள்வதற்கு போதியளவு நிதி கிடைப்பதனை உறுதிப்படுத்துவதற்காக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பாதீடானது பாராளுமன்றத்தினால் நிச்சயிக்கப்படுதல் வேண்டும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தையும் இலங்கை அரசு கணக்காய்வுச் சேவையையும் தாபிப்பதற்கும், ஏற்பாடு செய்வதற்கும், பகிரங்க நிதி மீது கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பங்களிப்பைக் குறித்துரைப்பதற்கும் அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோக்க விடயங்களுக்கான ஏற்பாடுகள் 2018 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான ஏற்பாடுகள் பின்வருமாறு இருந்தது.

- கணக்குகள், நிதி, நிதி நிலைமை, அரசு நிதியங்களின் நிதிக் கட்டுப்பாடு, கணக்காய்வு நிறுவனங்களின் ஆதனங்களின் பரிட்சிப்பு மற்றும் செயலாற்றல் கணக்காய்வு, சூழல் கணக்காய்வு, தொழில்நுட்பக் கணக்காய்வு மற்றும் ஏனைய விசேட கணக்காய்வு என்பவற்றை மேற்கொள்வதற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு முடியுமான வகையில் விடயப்பரப்பெல்லை விரிவுபடுத்தப்பட்டமை.
- கணக்காய்வை மேற்கொள்கின்ற நிறுவனத்திற்குரிய எந்தவொரு விடயம் தொடர்பாகவும் அந்த விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான போதியளவான சான்றுகளுடன் பொது மக்களிடையே எவரேனும்மொருவர் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு எழுத்து மூலம் அறவிடுவில்லையாராயின் அந்த விடயங்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் பரிட்சிக்கப்பட முடியுமாக இருந்ததுடன் அது தொடர்பாக பாராளுமன்றத்திற்குப் அறிக்கையிடப்பட வேண்டும்.
- 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்ட கணக்காய்வு நியமங்கள் குழுவினால் தீர்மானிக்கப்பட்ட இலங்கை

- கணக்காய்வு நியமங்கள் தேசிய கணக்காய்வு அலுவலகத்தால் பொறுப்பேற்கப்படுவதுடன் அது சகல கணக்காய்வாளர்களுக்கும் ஏற்புடையதாகும்.
- அரசு கூட்டுத்தாபனம், அரசு கம்பனிகள் தவிர ஏதாவது கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் அல்லது ஏதாவது கணக்குகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனத்திற்கு ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்ததன் பின்னர் ஐந்து மாதங்களுக்குள் சுருக்கமான அறிக்கையொன்று விநியோகிக்கப்பட வேண்டியிருந்தமை.
 - அரசு கூட்டுத்தாபனமொன்று அல்லது அரசினால் அல்லது அரசு கூட்டுத்தாபனத்தால் பங்குகளில் ஐப்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதத்தைக் கொண்டு இருக்கின்ற கம்பனியொன்றில் அங்கீகரிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய உரிய பதிவேடுகள் மற்றும் தகவல்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு கிடைத்த முன்று மாதங்களுக்குள் அதன் ஆண்டறிக்கையை பிரசுரிப்பதற்காக கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தமை.
 - உரிய கணக்காய்வை மேற்கொள்கின்ற நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள அமைச்சருக்கும், நிதி விடயங்கள் கையளிக்கப்பட்டுள்ள அமைச்சருக்கும் பிரதியுடன் ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து ஐந்து மாதங்களுக்குள் ஒவ்வொரு கணக்காய்வு மேற்கொள்ளப்படுகின்ற நிறுவனங்களினதும் நிர்வாக சபைக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் வருடாந்தம் விரிவான முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தமை.
 - அரசாங்கத்தின் நிதிக் கூற்றுக்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து முன்று மாதங்கள் கழிவதற்கு முன் திறைசேரி செயலாளரால் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தமை.
 - கணக்காய்வு மேற்கொள்ளப்படுகின்ற அரசு கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிதியங்கள் அல்லது சபைகள் ஏதாவது எழுத்து மூல சட்டத்தின் மூலம் அல்லது அதன் கீழ் அரசாங்கத்திற்கு கையளிக்கப்பட வியாபார முயற்சிகள் அல்லது ஏனைய வியாபாரங்கள் மற்றும் 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது என கருதப்படுகின்ற தனது பங்குகளில் ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதமொன்றை அரசாங்கம் அல்லது அரசு கூட்டுத்தாபனம் அல்லது உள்ளூராட்சி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஏதாவதொரு கம்பனியிலிருந்து கட்டணமொன்று அறவிட வேண்டியிருந்தமை.
 - தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு ஆட்சேர்க்கப்படுகின்ற நபர்களின் சம்பளம் மற்றும் ஏனைய படிகளும் வேறு ஏதாவது நலன்களும், திரண்ட நிதியத்திற்கு செலவினப் பொறுப்பாக உள்ளது.
 - சகல கணக்காய்வு செய்யப்படுகின்ற நிறுவனத்தாலும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கும் அவரால் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஏதாவதொரு உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பைக் காண்பிக்க வேண்டியிருந்ததுடன் வினைத்திறனான கணக்காய்வை மேற்கொள்வதற்கான வசதிகளை வழங்குவதற்காக வேலை செய்வதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுடன் கூடிய சூழலொன்றை அமைத்து வழங்க வேண்டியுள்ளது.
 - நிதி விடயங்கள் கையளிக்கப்பட்டுள்ள அமைச்சரால் குறித்துரைக்கப்படுகின்ற கால எல்லையில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த பாதீட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட வேண்டும். அது சபாநாயகரினால் தீர்மானிக்கப்படுகின்ற தினத்தின் போது அது சபாநாயகருக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தமை. இந்த மதிப்பீடு குறித்து அவதானிப்புக்களை 10 நாட்களுக்குள் நிதி அமைச்சரிடமிருந்து பெற்று சபாநாயகர் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பித்தல் வேண்டும். பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகின்ற பாதீட்டு மதிப்பீட்டை தேசிய பாதீட்டில்

உள்ளடக்குவதற்காக சபாநாயகரால் நிதி அமைச்சருக்கு ஒப்படைத்தல் வேண்டும்.

- கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அல்லது அவரால் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு நபருக்கு ஒத்துழைப்பு வழங்குதலை புறக்கணித்தல் குற்றமாக இருந்தமை.
- அந்தரங்கத்தை கருத்திற்கொள்ளாது எழுத்துமூல அல்லது இலத்திரனியல் அறிக்கைகள், புத்தகங்கள், ஆவணங்கள் அல்லது தகவல்களை அணுகுவதற்கான வசதியினை ஏற்படுத்துவதன் மூலம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அதிகாரங்கள் விரிவு படுத்தப்பட்டுள்ளமை.
- ஏவரேனும் ஆளின் அல்லது நிறுவனத்தின் கணக்குகளை கணக்காய்வு செய்வதற்கான கிரயத்தை அறவிடுவதற்காக கணக்காய்வுக் கட்டணத்தை நிச்சயிப்பதற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை.
- அறிக்கைகளை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக கால வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளமை.
- தேசிய கணக்காய்வு அலுவலகத்தை கணக்காய்வு செய்வதற்காக சபாநாயகரால் தலைமை பெற்ற சுதந்திரமான கணக்காய்வாளர் நியமிக்கப்பட வேண்டியிருந்ததுடன் அந்த அறிக்கை பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தமை.
- பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தரின் அல்லது கணக்கீட்டு உத்தியோகத்தரின் பொறுப்புக்கள் குறிப்பிடப்பட்டிருந்தமை.
- கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக்களின் நிலைத்திருப்பு மற்றும் அவற்றின் பயனுள்ள செயற்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளமை.
- கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு தகவல்களை வழங்குகின்ற ஆட்களிற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தல்.
- கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் பாராளுமன்றத்திற்கு தனது அறிக்கை

சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவற்றை பொது மக்கள் பெறக்கூடிய விதத்தில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பிரசுரிக்கப்படுதல் வேண்டும் என்பது.

- கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் அல்லது அவரது பதவியினியிலுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் நல்கெண்ணத்துடன் அல்லது அந்தக் கருத்தில் மேற்கொள்ளப்படுகின்ற செயல்களால் அல்லது அரசியலமைப்பின் கீழ் நிறைவேற்றப்பட வேண்டிய ஆரம்ப சட்டரீதியான செயல்பாடுகளுக்கு எதிராக தொடுக்கப்படுகின்ற சட்டரீதியான நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்படுவர்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அமுலுக்கு வந்தவுடன் கணக்காய்வுச் சேவைகள் ஆணைக்குழு இரத்துச் செய்யப்பட்டதுடன் அதன் பிரதான பணிகள் அனைத்தும் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவிற்கு கையளிக்கப்பட்டன. இருப்பினும், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் படி பின்வரும் பணிகளும் கணக்காய்வுச் சேவைகள் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப் பட்டுள்ளதுடன் அந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்காக கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அதிகாரங்களை வழங்கும் விதத்தில், தேசிய கணக்காய்வுச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.

தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் பிரிவு	ஏற்பாடு
5(2) ஆம் பிரிவு	செயலாற்றல் கணக்காய்வுகள், சூழல் கணக்காய்வுகள், தொழில்நுட்பக் கணக்காய்வுகள் மற்றும் வேறு விசேட கணக்காய்வுகளுக்காக இலங்கைக் கணக்காய்வு நியமங்களில், கணக்காய்வு நியமங்கள் குறித்துரைக்கப்பட்டிராதவிடத்து, கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவானது, அத்தகைய கணக்காய்வுகளுக்கு ஏற்புடையனவாக வேண்டிய உயர் கணக்காய்வு நிறுவனங்களின் சர்வதேச ஒழுங்கமைப்பினால் தீர்மானிக்கப்பட்ட உயர் கணக்காய்வு

	<p>நிறுவனங்களின் சர்வதேச நியமங்களின் ஏற்பாடுகளை, உள்ளூர்த் தேவைப்பாடுகளுக்கொவ்வ அவசியமான திருத்தங்களுடன் வர்த் தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம் குறித்து ரைக்கலாம்.</p>
<p>19(1)(அ) பிரிவு</p>	<p>வேறேதேனும் எழுத்திலான சட்டத்தில் வேறுவகை யாகக் குறிப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலொழிய, கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு ஆனது, கணக்காய்வுக்குட்படு உருவகமொன்றின் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கலினதும் குறைபாட்டின் அல்லது இழப்பின் பெறுமதி மீது மிகைக் கட்டணமொன்றை விதிப்ப தற்காக, அத்தகைய கொடுக்கல் வாங்கல் ஏதேனும் எழுத்திலான சட்டத்துக்கு முரணாகச் செய்யப்பட்டுள்ளதென்றும், அக்கொடுக்கல்வாங்கலில் சம்பந்தப்பட்டோரின் மோசடி, அசட்டை, கையாடல் அல்லது ஊழல் காரணமாக ஏதேனும் குறைபாடு அல்லது இழப்பு விளைந்துள்ளதென்றும் நம்புவதற்கு கணக்காய்வுச் சேவை ஆணைக்குழு நியாயமான ஏதுக்களைக் கொண்டிருக்குமிடத்து, அக்கணக்காய்வுக்குட்படு உருவகத்தின் பிரதான கணக்கீட்டு அலுவலருக்கு அறிககையிடுதல் வேண்டும்</p>
<p>34 ஆம் பிரிவு</p>	<p>ஆணைக்குழுவினால், நிதி என்னும் விடயம் குறித்தளிக்கப்பட்ட அமைச்சரினால் குறித்துரைக்கப்பட்டவாறான காலப் பகுதியினுள் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளைத் தயாரித்தல் வேண்டும்.</p>

எமது நிறுவனக் கட்டமைப்பு

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தலைவராக கணக்காய்வாளர் தலைமை அதிபதி காணப்படுவதுடன், அலுவலகத்தின் நிதி நடவடிக்கைகள் தொடர்பில் நிதிப்பிரமாணம் 124(2) இன் பிரகாரம் பிரதான

கணக்கீட்டு உத்தியோகத்தராகவும் அவர் தொழிற்படுகின்றார். அலுவலகத்தின் தற்போதைய நிறுவகக் கட்டமைப்பு பொதுத் திறைசேரியின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பதவியணிக்கு இணையாக ஒவ்வொரு மட்டத்திலும் குறித்தளவு எண்ணிக்கையான உத்தியோகத்தர்களுடன் அதன் அமைப்பில் 05 மட்டங்களைக் கொண்டதாகும்.

முதலாம் மட்டம் 03 மேலதிக கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளை உள்ளடக்குகின்றது. இரண்டாவது மட்டம் 15 பிரதிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளை உள்ளடக்குவதுடன் அவர்களால் அரசாங்கக் கணக்காய்வு தொடர்பான கொள்கைகள் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்க கணக்காய்வு என்பன மேற்பார்வை செய்யப்படுகின்றன. பிரதிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளின் கீழ் 44 பிரிவுகள் தாபிக்கப்பட்டுள்ளதுடன் அந்த ஒவ்வொரு பிரிவுகளிற்கும் பொறுப்பாகவுள்ள உதவிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகள் மூன்றாம் மட்டத்தில் காணப்படுகின்றனர். இந்த உதவிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளால் மத்திய அரசாங்க மற்றும் மாகாண சபைகளின் கணக்காய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பிரிவுத் தலைவர்களிற்கு ஒப்படைக்கப்படுகின்ற கணக்காய்வு கிளைகளின் தலைமைத்துவம் கணக்காய்வு அத்தியட்சகர்கள் அல்லது கணக்காய்வுப் பரீட்சகர் சேவையிலுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரால் நிறைவேற்றப்படுவதுடன் அவர்களிற்கு குறிப்பிட்டளவு கணக்காய்வு செய்யப்படும் நிறுவனங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் நான்காவது மட்டத்தில் உள்ளனர். அதற்கமைய குறித்துரைக்கப்பட்ட விதத்தில் தங்களது கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ள கணக்காய்வுக் கிளைகள் செயற்படவேண்டிய முறையினை முகாமைத்துவம் செய்தல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான முழுமையான பொறுப்பு பிரிவுத் தலைவருக்கு ஒப்படைக்கப்படுகின்றது. கிளைத் தலைவர்களிற்கு இணைப்புச் செய்யப்பட்டுள்ள கணக்காய்வுப் பரிசோதகர் சேவையிலுள்ள உத்தியோகத்தர்களை வினைத்திறனாகவும் பயனுள்ள விதத்திலும் சேவையில் ஈடுபடுத்தி அவர்களிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களில் கணக்காய்வை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் படி கிளைத் தலைவர்களுக்கு உதவி

வழங்கும் அந்த உத்தியோகத்தர்கள் ஐந்தாம் மட்டத்தில் உள்ளனர்.

இலங்கை கணக்காய்வு நியமங்கள், நியதிச்சட்டங்கள் மற்றும் ஏனைய நியதிச்சட்டத் தேவைப்பாடுகளிற்கு இணங்க பரிசோதனைகள், அவதானிப்புக்கள் மற்றும் தமது அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இணங்ககளைப் பரிசோதனைகளை நிறைவேற்றுவதன் ஊடாக அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள அரசாங்க நிறுவனங்களில் கணக்காய்வினை மேற்கொண்டு தமது கிளைத் தலைவர்களுக்கு உதவுகின்றனர். மேற்குறிப்பிட்ட இரண்டாம் மட்டத்திற்கு உரித்தான பிரதான 44 பிரிவுத் தலைவர்களிலிருந்து 17 பிரிவுகளின் தலைவர்கள் மாகாண மட்டத்தில் பிராந்திய அலுவலகங்களிற்கு பொறுப்பாக செயற்படுவதுடன் அவர்களின் கண்காணித்தல் மூன்று பிரதிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளால் மேற்கொள்ளப்படுகின்றது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிர்வாக நடவடிக்கைகள் மேலதிக கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஒருவரால் கண்காணிக்கப்படுகின்ற பணிப்பாளர் (நிர்வாகம்) இன் கீழ் வரும் தாபனக் கிளையாலும் நிதி நடவடிக்கைகள் பிரதான கணக்காளரின் கீழுள்ள கணக்குகள் பிரிவினாலும் மேற்கொள்ளப்படுகின்றன.

நிதிப்பிரமாணம் 133 இல் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு பிரதம உள்ளகக் கணக்காய்வாளரின் கீழ் அரசாங்க முகாமைத்துவ உதவி உத்தியோகத்தர்களை உள்ளடக்கிய உள்ளகக் கணக்காய்வுப் பிரிவொன்று செயற்படுவதுடன், அவர் நேரடியாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் செயற்படுகின்றார்.

தேசிய கணக்காய்வு சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் அரசாங்க கணக்காய்வுச் சேவையை தாபிப்பதற்குத் தேவையான சேவைப் பிரமாணக் குறிப்பை அங்கீகரித்துக் கொள்ளல் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் அதற்காக சில காலம் எடுக்கும் என்பதனால் கணக்காய்வு நடவடிக்கைகளை தங்கு தடையின்றி மேற்கொள்வதற்காக அமைச்சரவையால் தேசிய கணக்காய்வுச் சேவைக்காக சம்பள ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள அளவுத்திட்டங்கள்,

பதவிப் பெயர்கள் மற்றும் ஊழியர் எண்ணிக்கைகளை இலங்கை கணக்காய்வுச் சேவை மற்றும் கணக்காய்வு பரிசோதகர் சேவையின் சம்பள அளவுத்திட்டங்கள், பதவிப் பெயர்கள் மற்றும் ஊழியர் எண்ணிக்கைகளுடன் பிரதியீடு செய்து சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையில் உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்து பதவியுயர்வு வழங்குவதற்காக 2021 செப்டெம்பர் 13 ஆந் திகதி அங்கீகாரம் வழங்கியுள்ளமையால் அந்தப் பணிகள் அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் ஆலோசனையுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கணக்காய்வுச் சேவையிலுள்ள உத்தியோகத்தர்களின் நீண்டகாலமாக நிலவி வருகின்ற பதவியுயர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் இதன் மூலம் இடைக்கால ரீதியில் ஓரளவேனும் கிடைத்திருப்பதுடன், இச்சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்வதற்கு எவ்வேளையிலும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கிய சனாதிபதியின் செயலாளருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதற்கமைய, 2021 ஒக்தோபர் 01 ஆந் திகதி முதல் அமுலாகும் விதத்தில் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கணக்காய் வினை செயற்படுத்துவதற்குரிய திருத்திய ஒழுங்கமைப்பு வரைபடம் கீழே காட்டப்பட்டுள்ளது.

என்ஓஎஸ்எல் இன் நிறுவக கட்டமைப்பு

மேலதிக கணக்காய்வாளர் தலைமை அறிபதி
மத்திய அரசாங்க கணக்காய்வு மற்றும் உறுதிப்பாட்டு சேவைகள் (சீஜீஎஸ்ஏ)
நிர்வாகம், கூட்டுத்தாபன முலோபாயம் மற்றும் அபிவிருத்தி (ஏசீஎஸ்பி)
மாகாண மற்றும் உள்ளூராட்சி கணக்காய்வு மற்றும் உறுதிப்பாட்டு (பிடிஎஸ்ஏ)

பிரதி கணக்காய்வாளர் தலைமை அறிபதி
அரசு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணக்காய்வுகள் (பிஏஎல்)
விசேட வணிக முயற்சிகளின் கணக்காய்வு (எஸ்பிஏ)
அரசு உடமையாக்கப்பட்ட கம்பனிகளின் கணக்காய்வு (சீஏஎம்)
வெளிநாட்டு நிதியளிக்கப்பட்ட செயற்திட்டங்களின் கணக்காய்வுகள் (எவ்வெபி)
மாகாண சபைகளின் கணக்காய்வுகள் (பிஆர்சீ)
விசேட கணக்காய்வு பணிகள் (எஸ்பிஆர்)
நியதிச்சட்ட மற்றும் ஏனைய நிதியங்களின் கணக்காய்வுகள் (எஸ்ஓஎல்)
மாகாண மட்டத்தில் மத்திய அரசாங்க ஒதுக்கீட்டின் பயன்பாடு தொடர்பான கணக்காய்வு (சீஜீஎல்)
பல்கலைக்கழகங்கள் மற்றும் பிஜீ நிறுவனங்களின் கணக்காய்வுகள் (பிபிஜி)
அமைச்சுக்களின் கணக்காய்வு (எம்ஐஎன்)
திணைக்களங்களின் கணக்காய்வு (டிஈபி)
எஸ்பிஏகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தவிர்த்த கூட்டுத்தாபனங்கள், சபைகள் மற்றும் அதிகாரசபைகளின் கணக்காய்வுகள் (சீபிஏ)
திறைசேரி மற்றும் அரசு கடன் (ரிபிடி)
நிர்வாகம் (ஏடிஎம்)
உள்ளூராட்சி சபைகளின் கணக்காய்வுகள் (எம்பிபி)

உதவி கணக்காய்வாளர் தலைமை அறிபதி	
வங்கித்துறை	(பிஏஎன்)
நிதி மற்றும் குத்தகை	(எவ்வெல்)
காப்புறுதி	(ஐஎன்எல்)
திறைசேரி மற்றும் அரசு கடன்	(ரிபிடி)
அரசு வருமானம்	(பிபிஆர்)
வியாபாரம் மற்றும் வர்த்தகம்	(ரிஏசீ)
தொடர்பாடல் மற்றும் ஊடகம்	(சீஏஎம்)
கலாச்சாரம் மற்றும் கலைகள்	(சீஏஏ)
விளையாட்டுக்கள் மற்றும் இளைஞர் விவகாரங்கள்	(எஸ்வைஏ)
வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்	(ஆர்ஏஎச்)
நிர்மாணம் மற்றும் பொறியியல்	(சீஏஎ)
வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி	(எச்பிடி)
பாதுகாப்பு	(டிஈஎல்)
நீதி, சட்டம் மற்றும் கட்டளை	(ஐஐஎல்ஓ)
கல்வி	(ஈடிபி)
உயர் கல்வி	(எசீஈடி)
தொழில் பயிற்சி	(விஓர்)
மின்சக்தி	(பிபிஎன்பிஆர்)
எரிசக்தி	(என்ஆர்)
துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை	(பிஏஎன்)
விமானநிலையம் மற்றும் விமான போக்குவரத்து	(ஏஏவி)
விவசாயம் மற்றும் தொட்டிப்புட்ட தொழில்துறை	(ஏஆர்ஐ)
நிர்ப்பாசனம், நீர் வளங்கள் மற்றும் அகழ்வு	(ஐபிஎன்பிஆர்)
நீர் மற்றும் சுகாதாரம்	(டபிஎன்பிஎஸ்)
காடு, வனவிலங்கு மற்றும் சுற்றாடல்	(எவ்ஓபிஎன்பிஎல்)
பெருந்தொட்டம் மற்றும் காணி	(பிஏஎல்)
கட்டுறொழில் மற்றும் கால்நடை	(எவ்வெல்எஸ்)
பொது நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு அலுவலர்கள்	(பிஏஎன்)
தொழிலாளர், ஊழியர் நலன்கள் மற்றும் சமூக நலன்புரி	(எல்எஸ்பிஎன்பி)
பாராளுமன்ற அலுவலர்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள்	(பிஐசீ)
மருத்துவ வழங்கல்கள்	(எம்எஸ்பி)
போதனா வைத்தியசாலைகள்	(ரிஎசீடி)
மருத்துவ நிர்வாகம்	(எம்ஈடி)
பயணிகள் போக்குவரத்து	(சீஓர்)
கைத்தொழில்துறை, உற்பத்தி மற்றும் தொழில்நுட்பவியல்	(ஐஎம்ஈ)
சுற்றுலா மற்றும் முதலீட்டு மேம்பாடு	(ரிஐபி)
வெளிநாட்டு நிதிச் சம்பந்திட்டங்கள்	(எவ்வெபி)
அனர்த்த முகாமைத்துவம்	(டிஎம்ஐ)
விசேட கண. புலனாய்வு மற்றும் தடயவியல்	(எஸ்ஐஎஸ்)
செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு	(பிஈஏ)
பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி	(ரிஆர்டி)
தர உறுதிப்பாடு	(கிபிபிடி)
சட்டம்	(எல்ஈஐ)
ஐரீ கணக்காய்வுகள்	(ஐர்ஓ)
வாரியல்	(ரிஏஎக்ஸ்)
இணக்கப்பாடு	(சீஓஎம்)
பாராளுமன்ற அறிக்கையிடல் மற்றும் ஒருங்கிணைப்பு	(பிஆர்ஓ)
மிகைக்கட்டணம், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள்	(பிஎல்ஐ)
கொழுப்பு	(சீஓஏ)
கொழுப்பு	(சீஓபி)
கம்பஹா	(ஐஎம்பி)
களுத்துறை	(கேஎல்பி)
கால்	(ஐஓஎல்)
மாத்தறை	(எம்ஈஆர்)
அம்பாந்தோட்டை	(எசீஎம்பி)
திருகோணமலை	(ரிஆர்சீ)
அம்பாறை	(எம்ஓபி)
மட்டக்களப்பு	(பிர்சீ)
யாழ்ப்பாணம்	(ஐஓஎவ்)
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார்	(கேவிஎம்)
புத்தளம்	(பிர்எல்)
குருணாகல்	(கேஆர்ஐ)
மாத்தளை	(எம்ஈஎல்)
கண்டி	(கேடிஏ)
கண்டி	(கேடிபி)
நுவரெலியா	(என்பிஈ)
அனுராதபுரம்	(என்ஓபி)
பொலன்னறுவை	(பிஓஎல்)
இரத்தினபுரி	(ஆர்ஓர்)
கேகாலை	(கேஐஎல்)
பதுளை	(பிடிபி)
மொனராகலை	(எம்என்ஐ)

கணக்காய்வாளர் தலைமை அறிபதி

கணக்காய்வு அறிபதிட்சுக்கள்

கணக்காய்வு பரிட்சுக்கள்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பொறுப்புக்கள் மற்றும் வகிபாகம் தொடர்பில் மதிப்பாய்வொன்றை மேற்கொண்ட பின்னர் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் 2011 நவம்பர் 14 ஆந் திகதி அங்கீகரிக்கப்பட்ட புதிய ஊழியர் கோப்பின் பிரகாரம், இலங்கை கணக்காய்வுச் சேவை உத்தியோகத்தர்களின் மொத்த எண்ணிக்கை 350 ஆக உயர்த்தப்பட்டதுடன் கணக்காய்வுப் பரீட்சகர் சேவையின் உத்தியோகத்தர்கள் 1,200 ஆக காணப்பட்டனர். இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புக்கான பத்தொன்பதாவது திருத்தத்தின் பிரகாரம் தாபிக்கப்பட்ட இலங்கை கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டமும்

அமுலாக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பதவியணிக்காக வரையப்பட்டுள்ள சேவை பிரமாணக் குறிப்பினை நிறைவேற்றிக்கொள்வதற்கு 2021 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரை முடியாது போயிருப்பதுடன், ஏற்படுகின்ற வெற்றிடங்களை பழைய சேவைபிரமாணக் குறிப்பின் பிரகாரம் நிரப்புவதற்கு அரசாங்க சேவைகள் ஆணைக்குழு தற்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

மேற்படி நிலமையின் கீழ், ஆண்டின் 2020 இன் ஆரம்பத்திலும் 2020 ஆம் ஆண்டின் இறுதியிலும் 2021 யூன் 30 ஆந் திகதியிலும் உள்ளவாறு ஒவ்வொரு பதவியிலும் நிலவிய வெற்றிடங்களின் எண்ணிக்கை பின்வரும் அட்டவணை 01 இல் தரப்பட்டுள்ளன.

பதவி	2020 சனவரி 01 இல் உள்ளவாறு			2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு			2021 யூன் 30 இல் உள்ளவாறு		
	அங்கீகரித்த பதவியணியினர்	உள்ளபடியான பதவியணியினர்	வெற்றிடங்கள்	அங்கீகரித்த பதவியணியினர்	உள்ளபடியான பதவியணியினர்	வெற்றிடங்கள்	அங்கீகரித்த பதவியணியினர்	உள்ளபடியான பதவியணியினர்	வெற்றிடங்கள்
கணக்காய்வு பதவியணி									
மேலதிக கணக்காய்வாளர் தலைமை அதிபதி	03	-	03	03	-	03	03	-	03
பிரதிக கணக்காய்வாளர் தலைமை அதிபதி	15	11	04	15	10	05	15	09	06
உதவிக் கணக்காய்வாளர் தலைமை அதிபதி	44	26	18	44	22	22	44	18	26
கணக்காய்வு அத்தியட்சகர்	288	205	83	288	199	89	288	192	96
கணக்காய்வு பரிசோதகர்	1200	1013	187	1200	992	208	1200	1139	61
கணக்காய்வு சாராத பதவியணி									
பணிப்பாளர் - நிர்வாகம்	01	01	-	01	01	-	01	01	-
பிரதான கணக்காளர்	01	01	-	01	01	-	01	01	-
பிரதம உள்ளகக் கணக்காய்வாளர்	-	-	-	01	01	-	01	01	-
ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள்	17	11	06	17	12	05	17	12	05
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை மற்றும் இணைந்ததரங்கள் அறிக்கை தட்டெழுத்தாளர்	127	113	14	127	112	15	127	113	14
கனிஷ்ட ஊழியர்கள்	41	41	-	41	41	-	41	41	-
மொத்தம்	1950	1623	327	1951	1584	367	1951	1721	230

அட்டவணை 01 – 2020 திசம்பர் 31 இலும் 2021 யூன் 30 இலும் உள்ளவாறான பதவியணி நிலை

மேலே குறிப்பிட்டவாறு, 2020 சனவரி 01 முதல் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் 237 பேர் முதல் 367 பேர் வரையிலான வீச்சில் பதவியணியினர் வெற்றிடங்கள் நிலவுகின்றமை காரணமாக தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் பாரிய இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறே 2021 யூன் 30 ஆந் திகதி வரையில் அவ்வெற்றிடங்களின் எண்ணிக்கை 230 வரை அதிகரித்திருந்தது.

சேவை பிரமாணக் குறிப்பை அங்கீகரித்துக் கொள்ளல்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பதவியணி, இலங்கை கணக்காய்வுச் சேவை மற்றும் கணக்காய்வுப் பரிசோதகர் சேவை உத்தியோகத்தர்களை உள்ளடக்குகின்றது. அப்போது காணப்பட்ட நிலமையின் கீழ், 6.2006 ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கையின் பிரகாரம் இந்த இரு சேவைகளிற்காகவும் தனித்தனியான சேவைப் பிரமாணக் குறிப்புகள் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், இது தொடர்பில் பதவியணியினரால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பிரேரணைகள் மற்றும் கோரிக்கைகளை ஆராய்வதற்காக சனாதிபதியின் செயலாளரால் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இக்குழு அப்போதைய கணக்காய்வாளர் தலைமை அதிபதியினை தலைவராகக் கொண்டு இரண்டு முன்னாள் கணக்காய்வாளர் தலைமை அதிபதிகளையும் சனாதிபதியின் மேலதிகச் செயலாளர் ஒருவரையும் உள்ளடக்கியிருந்தது. குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகளைக் கவனத்திற்கொண்ட பின்னர், இலங்கை கணக்காய்வுச் சேவையினையும் கணக்காய்வு பரிசோதகர் சேவையினையும் ஒன்றிணைத்து “இலங்கை பொதுக் கணக்காய்வுச் சேவை” என்ற பெயரில் புதிய சேவையொன்றை தாபிப்பதற்கான அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு 2014 திசம்பர் 23 ஆந் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருந்தது.

மேற்படி அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை கணக்காய்வுச்

சேவையினையும் கணக்காய்வு பரிசோதகர் சேவையினையும் ஒன்றிணைத்து தாபிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ள “இலங்கை பொதுக் கணக்காய்வுச் சேவை” அரசாங்கத்தினால் கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்படி புதிய சேவைக்கான சேவைப்பிரமாணக் குறிப்பு தயாரிக்கப்பட்டு வருவதுடன், 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அரசாங்க கணக்காய்வு ஆணைக்குழு அதனை அங்கீகரித்துக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. புதிய சேவை பிரமாணக் குறிப்பை அங்கீகரித்துக் கொள்வதன் மூலம் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளையும் தொழிற்பாடுகளையும் வினைத்திறனாகவும் பயனுறுதியாகவும் நிறைவேற்றுவதற்காக மிக உயர்தொழில் தரத்தில் பதவியணியினரை பேணுவதற்கான வாய்ப்பினை இது வழங்கும். குணக்காய்வுச் சட்டம் அமுலாக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், 2021 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரையிலும் அந்த சேவை பிரமாணக் குறிப்பை அங்கீகரித்துக் கொள்ள முடியாது போயுள்ளது. இருப்பினும், அரசாங்க கணக்காய்வுச் சேவையின் நிலைத்திருப்பு தொடர்பில் எழுந்திருந்த சட்ட ரீதியான தடைகள் நீக்கப்பட்டு அமைச்சரவையால் மீண்டும் 2014 திசம்பர் 23 ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்தை 2021 செப்டெம்பர் 13 ஆந் திகதி முதல் மீண்டும் செயல்வலுப் படுத்தியமை காரணமாகவும் அரசாங்க கணக்காய்வின் விசேடத்துவத்தினை கருத்திற் கொண்டும் பொருத்தமான சம்பள அளவுத் திட்டமொன்றை தயாரிப்பதற்காக தேசிய சம்பளங்கள் ஆணைக்குழுவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தாமதமின்றி இந்தச் சேவையை நிறுவுதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பதவியணியினர் பயிற்சி

அரசு வளங்களை சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் பயனுறுதியாகவும் பயன்படுத்துவதனை வலுப்படுத்துவதற்குத் தேவையான பங்களிப்பு மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதன் மூலம் இலங்கை மக்களுக்கு தரமான மற்றும் நம்பிக்கையூட்டுகின்ற அரசு சேவையை வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் அரசு நிறுவனங்களின் நிதி மற்றும் செயலாற்றல்

கடமைகளை நிறைவேற்றல் சம்பந்தமாக கணக்களிக்கும் பொறுப்பு சரியான முறையில் நிறைவேற்றப்பட்டுள்ளதா என்பதை பரிசீலித்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப் படுகிறது.

இந்த நியதிச்சட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக, 1,358 கணக்காய்வு உத்தியோகத்தர்களையும் மற்றும் 363 உதவிச் சேவைகளிற்கான உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய பதவியினியினரின் பங்களிப்பு தற்போதைய தேசிய கணக்காய்வுத் திணைக்களத்தினால் பெறப்படுகின்றது.

அந்த சட்டபூர்வமான பாத்திரத்தை திறம்பட மற்றும் பயனுள்ள விதத்தில் நிறைவேற்றுவதற்காக, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஊழியர்கள் பின்வரும் பரப்புகளில் அவர்களது தற்போதைய அறிவு மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் இனங்காணப்பட்டுள்ளது.

- அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்களை அபிவிருத்தி செய்தல்.
- வினைத்திறனையும் செயலாற்றலையும் உயர்த்துதல்.
- முகாமைத்துவ ஆற்றல்களை விருத்தி செய்தல்.
- கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான அறிவு ஆற்றல் மற்றும் விவேகத்தை வழங்குதல்.
- நிதிசார்ந்த மற்றும் சேவை சட்டங்கள் தொடர்பான அறிவை வழங்குதல்.
- குழு ஆற்றலை அபிவிருத்தி செய்தல்.
- உத்தியோகத்தர்களின் நேர் மனோபாவத்தை அபிவிருத்தி செய்தல்

இந்த இலக்கை அடைய, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஒவ்வொரு உத்தியோகத்தரும் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில், தொடர்ச்சியான தொழில் அபிவிருத்திக்காக (ஊழுவெரைமுரள சீமுகநளளழையெட னுநளநடழிஅநவெ - ஊீனு) ஆண்டுக்கு குறைந்தது 100 மணிநேர

- நிதி கணக்காய்வு
- புலனாய்வுக் கணக்காய்வு
- செயலாற்றல் கணக்காய்வு
- சுற்றுச்சூழல் கணக்காய்வு
- தடயவியல் கணக்காய்வு
- கொள்வனவு மற்றும் கட்டுமான கணக்காய்வு
- செயற்திட்ட கணக்காய்வு
- இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் கணக்காய்வு நியமங்கள்
- வரிவிதிப்பு
- ஒதுக்கீட்டு கணக்குகளின் கணக்காய்வு
- உள்ளூராட்சி அதிகாரசபைகள்
- கணக்கீடு மற்றும் கணக்காய்வு
- மிகைஅறவீட்டுச் செயல்முறை
- கணக்காய்வு அறிக்கையிடல்
- கணினி திறன் மேம்பாடு
- மொழித் திறன் அபிவிருத்தி

தத்துவார்த்த மற்றும் நடைமுறை பயிற்சி நெறிகளை பூரணப்படுத்த வேண்டும் என்பதை தேசிய கணக்காய்வு அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பயிற்சி தேவை மதிப்பீட்டின்படி, தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் உத்தியோகத்தர்களது தொழில் அபிவிருத்திக்கு வழங்கப்பட வேண்டுமென அடையாளம் காணப்பட்ட பின்வரும் துறைகளை உள்ளடக்கிய பயிற்சித் திட்டங்களை உருவாக்கும் பணியில் அலுவலகம் ஈடுபட்டுள்ளது.

அதற்கிணங்க அலுவலகத்தின் பயிற்சி பிரிவினால் உத்தியோகத்தர்களுக்கு அவர்களின் தேவைப்பாடுகளுடன் பொருந்தும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி வேலைத்திட்டங்களை ஏற்பாடு

செய்வதற்கும் அதற்காக அவர்களுக்கு அவசியமான உதவியை வழங்குவதன் மூலம் அவர்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அதற்காக வளப் பங்களிப்பை அலுவலகத்தில் சேவையாற்றிக்கொண்டிருக்கும் தகுதியான, திறமையான உத்தியோகத்தார்களின் உதவியையும் வெளிவாரி விரிவுரையாளர்களின் உதவியையும் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதோடு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களுக்காக விரிவுரைகள், கலந்துரையாடல்கள் நடைமுறை பயிற்சி மற்றும் களச் சுற்றுலாக்கள் போன்ற பயிற்சி முறைகளை பயன்படுத்தி பயிற்சித் தேவைப்பாடுகள் பூரணப்படுத்தப்படுகின்றன.

உள்நாட்டில் பயிற்சியளித்தல்

மேற்குறிப்பிடப்பட்ட நோக்கங்களை அடைவதற்காக 2020 ஆம் வருடத்திலே தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பயிற்சி பிரிவினால் அனைத்து கணக்காய்வு உத்தியோகத்தார்களையும் உள்ளடக்கும்

வகையில் மேற்படி 3 தலைப்புகளின் கீழ் 08 பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் நடத்தப்பட்டிருந்த துடன் கணக்காய்வு அல்லாத பதவியணி உத்தியோகத்தார்களுக்காகவும் பயிற்சி வசதிகள் வழங்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டுப் பயிற்சிகள்

மீளாய்வாண்டில் 7 உத்தியோகத்தார்கள் நிதி மோசடி மற்றும் குற்றப் புலனாய்வு தொடர்பான வெளிநாட்டு பயிற்சி நெறிகளில் பங்கேற்றிருந்தனர்.

மீளாய்வாண்டிலே தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் உத்தியோகத்தார்கள் பங்குபற்றிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் சம்பந்தமான விபரங்கள் அட்டவணை 02 இல் காண்பிக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சித்திட்டங்களின் விபரம்	நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை	பங்குபற்றிய உத்தியோகத்தார்கள்				பயிற்சி மணித்தியால எண்ணிக்கை
		பகுதித்தலைவர்கள்	கணக்காய்வு அத்தியட்சகர்கள்	கணக்காய்வு பரீட்சகர்	மொத்தம்	
உள்நாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்						
1 நிதிக் கணக்காய்வு பயிற்சிநெறி	6	-	79	267	346	2இ650
2 வரியியல் பயிற்சிநெறி	1	-	4	25	29	210
3 வெளிநாட்டு செயற்திட்ட கணக்காய்வு பயிற்சிநெறி	1	5	29	82	116	841
மொத்தம்	8	5	112	374	491	3இ701
வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்						
1 நிதி மோசடி மற்றும் குற்றப் புலனாய்வு	1	-	3	4	7	355

அட்டவணை 02 - நடாத்தப்பட்ட பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களின் எண்ணிக்கை
மூலம்: தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் பயிற்சிப் பிரிவு

வெளிவாரி நிறுவனங்களுக்காக வளவாளர்களை வழங்குதல்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தார்களினால் தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் கணக்காய்வுடன் சம்பந்தப்பட்ட துறைகளில் ஏனைய அரசாங்க

நிறுவனங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தார்களின் அறிவினையும் இயலுமையினையும் விருத்தி செய்வதற்காக அவர்களது அறிவினை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இருப்பினும், மீளாய்வாண்டில் கோவிட் -19 தொற்றுநோய் உலகளவில் வெடித்ததால், திட்டமிட்டபடி உள்ளூர் பயிற்சித் திட்டங்களை ஏற்பாடு செய்தல் சுகாதார வழிகாட்டுதல்கள்

காரணமாக மட்டுப்படுத்தப்பட வேண்டியிருந்த துடன் இந்த காரணத்தால் வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளையும் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது.

தகைமையுள்ள கணக்காய்வாளர்களை சேவையில் ஈடுபடுத்துதல்

தற்போது நிலவும் வெற்றிடங்கள் காரணமாக உருவாகியுள்ள வளப் பற்றாக்குறைக்கான இடைவெளியை நிரப்பும் நோக்கிலும் நிபுணத்துவ சேவையின் தேவைப்பாட்டை குறிப்பாக அரசு வங்கிகளின் கணக்காய்வுகளை மேற்கொள்வதற்கும் தகைமை பெற்ற கணக்காய்வாளர்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இலங்கை சனநாயக சோசலிஷக் குடியரசு அரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரை மூலம் தகைமை பெற்ற கணக்காய்வாளர்களை ஈடுபடுத்துவதற்கான அதிகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த கணக்காய்வு கம்பனிகளுக்கு அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு சேவைகளுக்காக 2020 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே ரூபா 35.6 மில்லியன் மற்றும் ரூபா 42.64 மில்லியன் என கணக்காய்வுக் கட்டணம் செலுத்தப்பட்டது. தகைமை பெற்ற கணக்காய்வாளர்களின் சேவையினைப் பெற்றுக் கொள்கையில் அவர்களால் முன்னர் மேற்கொள்ளப்பட்ட சேவைகளின் தரம், கம்பனியில் உள்ள பங்காளர்களின் எண்ணிக்கை, அவர்களுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கணக்காய்வுப் பயிலுனர்களின் எண்ணிக்கை போன்ற காரணிகள் கருத்திற் கொள்ளப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக கணக்காய்வுக் கம்பனியின் தரத்தினைக் காட்டும் விடயங்களில் ஒன்றான அவர்களின் சர்வதேச தொடர்புகள் மற்றும் அவர்களால் வழங்கப்படுகின்ற தொழில்சார் சேவைகளின் தரம் என்பன அவர்களை தெரிவு செய்யும் தேர்வுகளில் உள்ளடக்கப்படுகின்றன. பொதுவாக, ஓர் குறித்த கம்பனிக்கு ஆகக் கூடிய அளவில் 05 ஆண்டுகளுக்காக ஓர் குறித்த கணக்காய்வு ஒப்படை தொடர்ந்து வழங்கப்படுகின்றது.

இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்தினால் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விடயப் பரப்பிற்கு உள்ளடக்கப்பட்ட 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அரசு

உரித்தினைக் கொண்டுள்ள 150 கம்பனிகளில் 16 கம்பனிகளது கணக்காய்விற்கு மாத்திரம் 03 பொதுத் தொழிலுள்ள கணக்காய்வுக் கம்பனிகளால் எனக்கு உதவப்பட்டது. அத்துடன், இலங்கை மத்திய வங்கி, வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கம்பனி, ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனி மற்றும் 50 விளையாட்டுச் சங்கங்களை கணக்காய்வு செய்வதற்காக பொதுத் தொழிலில் துறையில் ஈடுபட்டுள்ள 18 கணக்காய்வுக் கம்பனிகள் எனக்கு உதவி வழங்கின.

கணக்காய்வு பரீட்சகர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டமையால் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் குறித்த கம்பனிகள் நேரடிக் கணக்காய்விற்கு உட்படுத்துவதற்கும் பிரதான இரண்டு வர்த்தக வங்கிகளின் கிளைகளை கணக்காய்வு செய்வதற்காகவும் தகைமை பெற்ற கணக்காய்வாளர்களை நியமிக்காமல் இருப்பதற்கு எடுத்த தீர்மானம் காரணமாக 2017 ஆம் ஆண்டு முதல் ஈடுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பு பெற்றுக்கொண்ட கணக்காய்வு கம்பனிகளின் அளவு குறைவடைந்துள்ளது.

பாராளுமன்றத்துக்கு உதவுதல்

அரசியலமைப்பின் 148 ஆம் உறுப்புரையின் பிரகாரம், பொது நிதி மீதான முழுமையான கட்டுப்பாட்டினை பாராளுமன்றம் கொண்டுள்ளது. தேசிய கணக்காய்வு அலுவலகமானது, பொது முயற்சிகளின் நிதிப் பராமரிப்பும் சிக்கனமும், செயற்பாட்டு வினைத்திறனமும் செயற்திறனும் மீது பாராளுமன்றத்துக்கு நேரடியாக அறிக்கை சமர்ப்பிக்கும் கடமைப்பொறுப்புடன் அரசாங்கத்தின் வெளிவாரிக் கணக்காய்வாளராக செயற்பட்டு பொதுக் கணக்களிப்பொறுப்பு முறைமைக்கு பிரதான பங்களிப்பினை மேற்கொள்கின்றது. பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்ற கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைகள், பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 119 மற்றும் 120 இன் கீழ் தாபிக்கப்பட்டுள்ளன முறையே அரசாங்க கணக்குகள் குழு மற்றும் பொது முயற்சிகள் குழு என்பவற்றின் கவனத்திற்கு எடுக்கப்படுகின்றன. பொதுக் கணக்குகளை பரிசோதிப்பதன் ஊடாக பொது நிதிகள் மற்றும் வளங்களினது பயன்படுத்தலைக் கருத்திற்கொண்டு சட்டமியற்றுவோருக்கு உதவுவதே இந்த இரண்டு குழுக்களினதும் வகிபாகமாகும். ஆகையால், பொதுத்துறையின் கணக்களிப்பொறுப்பு

மற்றும் பயனுள்ள நல்லாளுகையினை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கக் கணக்ககளை பரிசோதித்து, அரசாங்க நிதிகள் மற்றும் வளங்கள் உரியவாறு பயன்படுத்தப்பட்டுள்ளனவா எனப் பரிசோதித்தறிவதற்கு பாராளுமன்றத்திற்கு உதவுகின்ற சிக்கலான வகிபாகமொன்று இந்த இரண்டு குழுக்களிற்கும் உள்ளன.

நிலையியல் கட்டளை 119 இன் படி, பொதுச் செலவினத்தை பராமரிப்பதற்காக பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட நிதிகளின் செலவினத்தைக் காட்டுகின்ற பகிர்வுக் கணக்குகள் மற்றும் குழு தேவையெனக் கருதி பாராளுமன்றத்திற்கு முன்வைக்கப்படுகின்ற ஏனைய கணக்குகளை கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைகளின் உதவியுடன் சேர்த்து பரிசோதித்தில் அரசாங்க கணக்குகள் குழுவின் கடமைப்பொறுப்பாக உள்ளது. பொதுவாக எந்தவொரு திணைக்களம், உள்ளூராட்சி அதிகாரசபை மற்றும் அவற்றிலிருந்து எழுகின்ற ஏதேனும் விடயம் தொடர்பில் பரிசோதிக்கப்பட்ட கணக்குகள், நிதியியல், நிதிசார் நடைமுறைகள், செயலாற்றல் மற்றும் முகாமைத்துவம் மீது அவ்வப்போது பாராளுமன்றத்திற்கு அரசாங்க கணக்குகள் குழுவினால் அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்க கூட்டுத்தாபனங்கள், முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அரசாங்கத்தினால் மூலதனத்திற்குப் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள தொழில் முயற்சிகள் மற்றும் எவையேனும் எழுத்திலமைந்த அதிகாரச்சட்டத் தினால் அரசாங்கம் கையேற்ற வணிக முயற்சிகளின் கணக்குகளை கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைகளுடன் சேர்த்து பரிசோதித்தில் நிலையியல் கட்டளை 120 இன் கீழ் தாபிக்கப்பட்டுள்ள பொது முயற்சிகள் குழுவின் கடமையாகும். அரசாங்க கூட்டுத்தாபனங்கள், முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ அரசாங்கத்தினால் மூலதனத்திற்குப் பங்களிப்புச் செய்யப்பட்டுள்ள தொழில் முயற்சிகள் மற்றும் எவையேனும் எழுத்திலமைந்த அதிகாரச்சட்டத்தினால் அரசாங்கம் கையேற்ற வணிக முயற்சிகளினதும் குழுவினால் பணிப்புரை வழங்கப்பட முடிந்த அவ்வாறான நிறுவனங்களினதும் பரிசோதிக்கப்பட்ட கணக்குகள், பாதீடுகளும் வருடாந்த மதிப்பீடுகளும், நிதியிடுதல்களும் முகாமைத்

துவமும் மீது குழுவானது அவ்வப்போது பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தல் வேண்டும்.

தேவையேற்படுகையில் இரண்டு குழுக்களிற்கும் உரித்தான அங்கத்தவர்களை உள்ளடக்கிய உப குழுக்களை நியமிப்பதற்கு அரச கணக்குகள் குழு மற்றும் அரச முயற்சிகள் மீதான குழுவிடமிருந்து அதிகாரமுள்ளதுடன் எந்தவொரு நபரையும் அழைத்து வினவுவதற்கும் அதிகாரமுள்ளது. அத்துடன், எந்தவொரு ஆவணத்தை, புத்தகத்தை, பதிவேட்டை அல்லது ஏனைய ஆவணத்தினை பரிசோதிப்பதற்கும் களஞ்சியங்கள் மற்றும் ஆதனங்களிற்கு பிரவேசிப்பதற்குமான அதிகாரம் அவற்றுக்கு உள்ளது.

பாராளுமன்றத்திலுள்ள ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சியினை பொருத்தமான விதத்தில் பிரதிநிதித்துவம் செய்வதற்கு ஏற்றவாறு குழுவினால் பெயரிடப்படுகின்ற 16 பாராளுமன்ற உறுப்பினர்களை பொது முயற்சிகள் குழு மற்றும் பொதுக் கணக்குகள் குழு அவற்றின் அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. அரசாங்க கணக்குகள் குழு மற்றும் அரசாங்க பொது முயற்சிகள் குழு ஆகிய இரண்டு குழுக்களினதும் பரிசோதனைகளின் பின்னர் அவற்றின் பரிந்துரைகளை நிறைவேற்றுத் தரப்பினர் ஏற்றுக் கொள்கின்றனரா என்பது மாத்திரமன்றி அந்த பரிந்துரைகள் பயனுள்ள விதத்திலும் முழுமையாகவும் அமுல்படுத்தப்பட்டு, மிக முக்கியமாக நிதி செயற்திறன் மற்றும் சேவைகளின் தர நிலைமை தொடர்பில் நேர்சிந்தனையான மாற்றம் இடம்பெற்றுள்ளதா என்பதனை பரிசோதித்து, அமுலாக்கப்படுகின்ற செயன்முறை குறித்து இக்குழுக்களிற்கு மீண்டும் அறிக்கை சமர்ப்பித்தல் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் கடமைப்பொறுப்பிற்குள் உள்ளடங்குகின்றது.

கணக்காய்வாளர் தலைமை அதிபதி அல்லது அவரது பிரதிநிதிகளால் விசேடமாக கணக்காய்வில் நேரடியாக சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களின் உதவியுடன் குழுக்களிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. குழுக்களின் செயற்பாடுகளிற்கு ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் கணக்காய்வாளர் தலைமை அதிபதி முக்கியமான பணியொன்றை மேற்கொள்வதுடன் மீளாய்வுக்குரிய விடயம் தொடர்பில் தேவைப்படுகின்ற அனைத்து தகவல்களையும்

அபிப்பிராயத்தையும் வெளிப்படுத்தி குழுக்களிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது.

பின்புலத்திலுள்ள தகவல்களை வழங்குதல் மற்றும் விவாதிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் குழுக்களிற்கு உதவுதலே கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பணியாகும். கணக்குகள் குழுக்களின் விசாரணையின் போது தகவல்களை வழங்குதல், குழுக்களிற்கு கருத்துரை தெரிவித்தல் மற்றும் குழுக்களின் உறுப்பினர்களால் கேட்கப்படுகின்ற வினாக்களிற்கு விடையளித்தலும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. வினவப்பட வேண்டிய வினாக்கள் தொடர்பில் நடைமுறையொன்றை அல்லது எவையேனும் கலந்துரையாடப்பட வேண்டிய பிரச்சினை தொடர்பான பின்புலத் தகவல்களை கணக்காய்வாளர் தலைமை அதிபதி முன்மொழிகின்றார்.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய அரசாங்க நிறுவனத்தின் செயற்பாட்டுச் செயலாற்றலை பரிசோதிப்பதற்காக குறித்த அரசாங்க நிறுவனத்திற்கு ஏறத்தாழ ஒரு மாதகால அவகாசம் குழுவினால் வழங்கப்படுகின்றது. கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்ட நிறுவனத்தினால் நாளதுவரையாக்கப்பட்ட செயன்முன்னேற்ற அறிக்கையொன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கான பிரதியொன்றுடன் குறித்துரைக் கப்பட்ட காலத்தில் குழுவிற்சுச் சமர்ப்பித்தல் வேண்டும். குழுவில் கலந்துரையாடப் படுவதற்காக கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சிறு குறிப்பொன்றை தயாரித்துக்கொள்வதற்கு ஏற்றவிதத்தில் பதிலளித்தலொன்றை கணக்காய்விற்கு உட்படுத்தப்படும் நிறுவனம் தயாரித்து வழங்குதல் வேண்டும். கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையில் உள்ளடங்கியுள்ள பரிந்துரைகளை கணக்காய்விற்கு உட்படுத்தப்படுகின்ற நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டமை தொடர்பான செயன்முன்னேற்றம் மீதான தகவல்கள் நியாயமானவை என்பதனை உறுதிப்படுத்துவதற்காக கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்ட நிறுவனத்தின் அனைத்துப் பதில்களும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் மீளாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. மீளாய்வின் நிறைவின்

பின்னர் தொடர்புடைய பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர், கணக்கீட்டு உத்தியோகத்தர் அல்லது ஆளுகைச் சபையினால் மேற்கொள்ளப்படுகின்ற கருத்துரைகள் மற்றும் அவதானிப்புக்கள் கருத்திலெடுக்கப்பட்டு கணக்காய்வு அறிக்கை மூலம் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்களைக் கொண்டு சிறியளவிலான கலந்துரையாடல் குறிப்பொன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் தயாரிக்கப்படுகின்றது. ஆகையால். குழுவின் உறுப்பினர்களிற்கு அந்த கணக்காய்வு அவதானிப்புக்களிலிருந்து கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனத்தின் தற்போதைய நிலைமையினை தெளிவாக புரிந்துகொள்ள முடியும். மேலும், முன்னர் நடாத்தப்பட்ட கூட்டங்களில் வழங்கப்பட்ட பணிப்புரைகளை அமுல்படுத்தலின் செயன்முன்னேற்றம் அந்த கலந்துரையாடல் குறிப்பில் வேறாக உள்ளடக்கப்படுகின்றது.

2020 ஆம் வருடத்தினுள் அரசு கணக்குகள் குழுவினால் 03 அரசு நிறுவனங்களை பரிசோதிப்பதற்காக 03 குழு அமர்வுகளும் விசேட கணக்காய்வு அறிக்கைகளை பரிசோதிப்பதற்காக 02 நிறுவனங்கள் தொடர்பில் 02 குழு அமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளதுடன், பொது முயற்சிகள் குழுவினால் 03 அரசு நிறுவனங்களை பரிசோதிப்பதற்காக 03 குழு அமர்வுகளும் விசேட கணக்காய்வு அறிக்கை களை பரிசோதிப்பதற்காக 06 நிறுவனங்கள் தொடர்பில் 06 குழு அமர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன.

விசேடமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளை மதிப்பீடு செய்வதற்காக தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட வினாப்பட்டியலை தயார் செய்யும் பொருட்டு தேசிய கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்களினால் அரசு கணக்குகள் குழுவிற்சு ஒத்துழைப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களும் தமது செம்மைத்தன்மையினை உறுதி செய்வதற்காக வழங்கப்படுகின்ற பதிலளித்தல்களின் செல்லுபடியான தன்மையை உறுதி செய்தலின் ஊடாக கணக்காய்வு அலுவலக உத்தியோகத்தர்கள் இக் குழுவிற்சு மேலும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் விதிக்கப்பட்ட மிகை அறவீடு

இலங்கையில் 341 உள்ளூராட்சி நிறுவனங்கள் காணப்படுவதுடன், 24 மாநகர சபைகள், 41 நகரசபைகள் மற்றும் 276 பிரதேச சபைகள் அவற்றுள் உள்ளடங்கும். இந்த உள்ளூராட்சி நிறுவனங்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரை, 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் மற்றும் உரிய கட்டளைச் சட்டங்களின் ஏற்பாடுகளின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் கணக்காய்விற்கு உட்படுத்தப்படுகின்றன.

அந்த கட்டளைச்சட்டங்கள் மற்றும் அதிகாரச்சட்டங்களில் சட்டத்திற்கு முரணாக கொடுப்பனவு விடயங்கள், கவனயீனம் அல்லது மோசடியினால் ஏற்பட்ட நட்டம் மற்றும் கணக்குகளில் காண்பிக்கப்பட வேண்டிய போதிலும், குறிப்பிடப்படாத விடயங்களை மிகை அறவீடு செய்வதற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அதிகாரத்தின் பிரகாரம் 2011 சனவரி 01 முதல் 2020 திசம்பர் 31 வரையான 10 வருட காலப்பகுதியினுள் உள்ளூராட்சி நிறுவனங்க ளுடன் சம்பந்தப்பட்ட 490 தரப்பினர்களிற்கு ரூபா 34.80 மில்லியன் தொகையான 75 மிகை அறவீட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும், 2021 யூன் 30 ஆந் திகதி வரையிலும் அவற்றுள் ரூபா 4.99 மில்லியன் அல்லது 14 சதவீதம் மாத்திரம் அறவிடப்பட்டிருந்தது. உரிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்களால் மிகை அறவீட்டினை அறவீடு செய்யும் நடைமுறை தொடர்பில் போதிய கவனம் செலுத்தப்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது.

தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைத்திருந்த பொதுமக்களின் பிரதிநிதித்துவங்கள்

2020 ஆம் ஆண்டில், தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு 1673 பொதுமக்கள் பிரதி

நிதித்துவங்கள் கிடைத்திருந்ததுடன் அதில் 661 அரசாங்கத்தின் அல்லது அரசாங்க நிறுவனங்களின் கொள்கை விடயங்களுடன் சம்பந்தப்பட்டவையாகக் காணப்பட்டன. மேலும் 261 பல்வேறு தரப்பினர்களின் மனக்குறைகளுடன் சம்பந்தப்பட்டவையாகக் காணப்பட்டன. அத்துடன், 681 பிரதிநிதித்துவங்கள் நிறுவன மோசடிகள் மற்றும் ஊழல்கள் பற்றியவையாகக் காணப்பட்டதுடன், 70 பிரதிநிதித்துவங்கள் பல்வேறு தரப்புக்களின் தனிப்பட்ட விடயங்களுடன் சம்பந்தப்பட்டிருந்தன. அவ்வாறு பெறப்பட்ட பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட எழுத்துமூலமான பிரதிநிதித்துவங்களின் துறைசார் வகைப்பாட்டின் படி, 192 முக்கியமாக கல்வித் துறை சார்ந்ததாகவும், 243 உள்ளாட்சித் துறை சார்ந்ததாகவும், 166 சுகாதாரத் துறை சார்ந்ததாகவும் மற்றும் 63, 70 மற்றும் 45 ஆகியவை முறையே நெடுஞ்சாலைகள், விவசாயம் மற்றும் போக்குவரத்துத் துறைகளுக்கு உரியன வாகவும் காணப்பட்டன. அரசாங்கத்தின் ஏனைய பல்வேறு நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட ஏனைய 894 பிரதிநிதித்துவங்களும் தேசிய கணக்காய்வு அலுவலகத்திற்கு கிடைத்திருந்தன.

மீளாய்வாண்டில் பெறப்பட்ட 219 பொது பிரதி நிதித்துவங்களிற்குரிய கணக்காய்வு நடவடிக்கைகள் பூரணப்படுத்தப்பட்டு அவற்றில் 23 பிரதிநிதித்துவங்கள் தொடர்பில் அவதானி க்கப்பட்ட மிக முக்கியமான அவதானிப்புகள் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்படுகின்ற கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைகளிலும் ஏனைய அவதானிப்புகள் முகாமைத்துவ கணக்காய்வு அறிக்கைகளிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் பெறப்பட்ட 1454 பிரதிநிதித்துவங்கள் தொடர்பிலான கணக்காய்வு நடவடிக்கைகள் 2020 திசம்பர் 31 ஆந் திகதியிலுள்ளவாறு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் மேற்கொள்ளப்படுகின்ற செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு

- செயலாற்றல் கணக்காய்வு
- சுற்றாடல் கணக்காய்வு

வெளியிடப்பட்ட செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு அறிக்கைகள்

- உள்நாட்டில் காய்கறி விதைகளை உற்பத்தி செய்யும் செயல்முறையின் செயலாற்றலை மதிப்பீடு செய்தல்
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான கடன் நிவாரணத் திட்டத்தின் செயலாற்றல்
- உரிமம் பெற்ற மதுபான ஆலைகள் மீது மதுவரித் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்தல் செயலாற்றலை மதிப்பீடு செய்தல்.
- உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் எதிர்பார்க்கப்படும் அரிசி இருப்பை பராமரித்தல் மற்றும் களஞ்சியப் பயன்பாட்டு செயலாற்றல்
- மட்பாண்ட கூட்டுத்தாபனத்திற்குரிய ஓட்டுத் தொழிற்சாலைகளின் உற்பத்தி, செயல்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் செயல்முறையை மதிப்பீடு செய்தல்
- பொது அறங்காவலருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள வாரிசு ஆதனங்களின் மீதான முகாமைத்துவத்தை மதிப்பீடுதல்
- திரிபோஷா திட்டத்தின் செயலாற்றலை மதிப்பீடு செய்தல்
- இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிகள் நிறைவேற்றப்படுதலை மதிப்பீடு செய்தல்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையின் தரமான வளர்ச்சிக்கு செய்ய வேண்டிய பணிகளை மதிப்பீடு செய்தல்
- இலங்கையில் பிளாஸ்டிக் இறக்குமதி, பயன்பாடு மற்றும் பின் பயன்பாட்டு முகாமைத்துவம் குறித்த சுற்றாடல் கணக்காய்வு அறிக்கை
- பூச்சிக்கொல்லிகளின் இறக்குமதி, பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பு மீதான சுற்றாடல் கணக்காய்வு அறிக்கை
- சர்வதேச ரம்சா ஈரநிலங்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதியால் மேற்கொள்ளப்படுகின்ற செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு

அரசு நிறுவனமொன்றில், நிகழ்ச்சித் திட்டமொன்றின், செயற்திட்டமொன்றின் மற்றும் செலவின விடயமொன்றின் தெரிவு செய்யப்பட்ட துறை தொடர்பாக அரசு நிறுவனங்களின் செயற்பாடுகளில் சிக்கனம், செயற்திறன், வினைத்திறன் மற்றும் சுற்றாடல் தாக்கங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு உரிய கணக்காய்வு அவதானிப்புக்களின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்படுத்தல் தொடர்பான பரிந்துரைகள் உட்பட அறிக்கையிடல் செயலாற்றல் கணக்காய்வின் மூலம் நிறைவேற்றப்படுகின்றன.

அரசு நிறுவனங்களில் வெவ்வேறு துறைகள் தொடர்பாக ஏனைய கணக்காய்வு கிளைகளிலிருந்து சமர்ப்பிக்கப்படும் முன்மொழிவுகள் மற்றும் இந்த செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு பிரிவின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற பொருளாதார சமூக மற்றும் சுற்றாடல் தாக்கம் போன்ற விஷேட துறை ஊடாக சுற்றாடல் கணக்காய்வு மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் நிதிக் கணக்காய்வு அறிக்கைகளுக்கு மேலதிகமாக சமர்ப்பிக்கப்படுகின்ற செயலாற்றல் மற்றும் சுற்றாடல் கணக்காய்வு அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. இத்துறைக்குரிய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பயிற்சியளித்தலும் மேற்கொள்ளப்படுகின்றது.

செயலாற்றல் கணக்காய்வு செயற்பாடுகள் தொடர்பில் அலுவலக மயப்படுத்தப்பட்ட பாதீட்டு முறைமையொன்றை செயற்படுத்தல் மற்றும் ஒவ்வொரு அலுவலகத்திற்கும் பிரதான செயலாற்றல் குறிகாட்டிகள் (முநெ¹நசகழசஅயஉந ஐனெஉயவழசள) நிர்ணயித்தல் மிகவும் முக்கியமானதாக இருந்த பொதிலும் இலங்கையில் தற்போது அலுவலகத்தை அடிப்படையாகக் கொண்டு

பாதீட்டு முறைமை செயற்படுத்தப்படுவதுடன் செயலாற்றல் குறிகாட்டி நிச்சயிக்கப்பட்ட போதும் பணிகளில் அளவீதொன்று மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக ஒவ்வொரு துறைக்குரிய செயலாற்றல் குறிகாட்டிகள் எம்மால் தீர்மானிக்கப்பட்டு செயலாற்றல் கணக்காய்வு மேற்கொள்ளப்படுகின்றது. மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்ட செயலாற்றல் கணக்காய்வு அறிக்கைகளின் அவதானிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காட்டப்பட்டுள்ளன.

காய்கறி வித்துக்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் செயன்முறையின் செயலாற்றலை மதிப்பீடு செய்தல்

இலங்கையினுள் விதை உற்பத்திக்கும் இறக்குமதிக்கும் தனியார் துறையினரின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வது 1984 ஆம் ஆண்டு தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டதுடனேயே உள்நாட்டு விதை உற்பத்தி மற்றும் இறக்குமதியில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டது. இதனால் விதை உற்பத்தி மற்றும் இறக்குமதி செய்கையில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தினால் அந்தச் சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில் 2003 இன் 22 ஆம் இலக்க விதைகள் அதிகாரச்சட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. மேலும், 1997 ஆம் ஆண்டின் போது “விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் தொடர்பான அரசு கொள்கை” விதைகள் தொடர்பான கொள்கையொன்றாக கருதப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், 2021 சனவரி 01 ஆந் வரையிலும் அது வர்த்தமானியின் மூலம் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

இதற்கமைய இலங்கையில் விதைகள் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கையினுள் செயற்படும் முதன்மையான நிறுவனமாக விவசாயத் திணைக்களத்தின் கீழ் தாபிக்கப்பட்ட விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம் உள்ளதோடு அது உருவாக்கப்பட்டதன் நோக்கமானது தரமான விதைகள் நடுகைப் பொருட்களை உரிய காலத்தில் இலகுவான இடங்களில் நியாயமான விலைகளில் விவசாயிகளுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காகும். பூங்காவியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தினால் உள்நாட்டுப் பயிர்களுக்குத் தேவையான இனப்பெருக்க விதை உற்பத்தி செய்தல், புதிய காய்கறி இனங்கள் அறிமுகப்படுத்தல் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும்.

அரசாங்கம் ஆண்டு தோறும் பெருந்தொகையான நிதியினை உள்நாட்டு விதை துறையின் அபிவிருத்திக்காக வழங்கியிருந்த போதிலும், ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2018 ஆம் ஆண்டிற்கான ஆராய்ச்சி அறிக்கையின் பிரகாரம் உள்நாட்டு காய்கறி விவசாயிகளின் சுமார் 70 சதவீதமானோர் இறக்குமதி செய்யப்பட்ட விதைகளை தெரிவு செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. உள்நாட்டு காய்கறி விதை வகைகள் போதுமான அளவில் விவசாயிகளுக்குக் கிடைக்காமை, அவற்றின் தரம் தொடர்பான சிக்கல்கள் காணப்படாமை போன்றே இறக்குமதி விதை வகைகளைப் பயன்படுத்துகையிலும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேர்வதாக ஊடகங்கள் மூலம் அறிக்கையிடப்பட்டிருந்தன. விதைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்களை நிறைவேற்றும் பொருட்டு தாபிக்கப்பட்ட தேசிய விதைச் சபையானது விதைச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 14 வருடங்களுக்குப் பின்னர் அதாவது 2017

நவம்பர் 29 ஆம் திகதி முதன் முறையாகக் கூடியிருந்ததுடன் அதன் பின்னர் 2019 திசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 03 சந்தர்ப்பங்களில் மட்டுமே கூடியிருந்தன. அதன் பிரகாரம், முன்னேற்றத்தினை மதிப்பிடுதல் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய ஏனைய கொள்கைகளைத் தயாரித்தல் மற்றும் தேவையான தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகள் செயற்திறனாக மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

இவ்வாறான பின்னணியில் பயிரிடல் நடவடிக்கைகளுக்கு விவசாயிகளுக்குத் தேவையான தரமான காய்கறி வித்துக்கள் நியாயமான விலையில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் பெற்றுக் கொடுப்பதற்காக அரசு நிறுவனங்களின் தலையீட்டினை மதிப்பிடும் நோக்கில் இந்த செயலாற்றல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கணக்காய்வில் விதைகள் மற்றும் நடுகைப் பொருள் மத்திய நிலையத்தினால் மேற்கொள்ளப்படும் விதை உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் மற்றும் விற்பனை ஆகியவை மதிப்பிடலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு தரமான விதை உற்பத்திக்கு விதை சான்றிதழ் சேவையின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளும் மதிப்பிடப்பட்டது.

இந்தக் கணக்காய்வில் வெளிப்படுத்தப்பட்ட முக்கிய அவதானிப்புகளில் காய்கறி விதைகள் தொடர்பாகப் போதியளவு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்காமை, வருடாந்தம் தேவைப்படும் விதைகளின் அளவு தொடர்பாக சரியான எதிர்வுகூறல் இடம்பெற்றிராமை, அதற்கமைய தேவைப்பாட்டிற்கு ஏற்ற வகையில் விதை உற்பத்தி செய்யப்படாமை, விதைகளைக் களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை முறைகளில் சிக்கல்கள் காணப்படுகின்றமை, அதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு தொடக்கம்

2019 ஆம் ஆண்டு வரையில் ரூபா 38 மில்லியன் பெறுமதியான காய்கறி விதைகள் முளைப்பதில் பலவீனமானதன் அடிப்படையில் அகற்றப்படுவதற்காக வைக்கப்பட்டிருந்தது.

விதை விற்பனை செய்கையில் நிறுவனத்தின் மொத்த விற்பனை வலையமைப்பினுள் காணப்படுகின்ற மற்றும் விற்பனைக் களஞ்சியசாலையில் காணப்படும் இருப்பு தொடர்பான தகவல்களை மிக விரைவில் அறிந்து கொள்வதற்கு கணினிமயப் படுத்தப்பட்ட வேலைத்திட்டமொன்று பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. விதை விற்பனை செய்வதற்கு கமநல சேவைகள் மத்திய நிலையத்தை இணைத்துக் கொள்வதற்கு முறையான செயன்முறையொன்று இருக்கவில்லை. மிகக் குறைவான கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் மாத்திரமே விதை மற்றும் நடுகைப் பொருள் மத்திய நிலையத்தில் விதைக் கொள்வனவை மேற்கொள்வதாக அவதானிக்கப்பட்டது.

இவ்வாறான நிலைமையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய காய்கறி விதைகள் போன்று ஏனைய காய்கறி விதைகள் பாரியளவில் இறக்குமதி செய்தல் மேற்கொள்ளப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டில் ரூபா 962.7 மில்லியனான காய்கறி விதைகள் இறக்குமதிச் செலவானது அந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 ஆம் ஆண்டில் ரூபா 1,491.6 மில்லியன் வரையிலும் 35 சதவீதத்தினால் அதிகரித்துக் காணப்பட்டது. அதற்கமைய 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் விவசாய அமைச்சின் வரவு செலவு மதிப்பீட்டிற்கு அமைய காய்கறி மற்றும் ஏனைய பயிர் இறக்குமதி அளவு 1.3 பங்கினால் குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே விவசாயத் திணைக்களத்தினால் காய்கறி

விதை இறக்குமதி எல்லை நிர்ணயம் போஞ்சி விதைக்கு மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் உண்மையில் ஒவ்வொரு காய்கறி வகைகளிலும் இறக்குமதி செய்யப்பட்ட விதை அளவுகள் தொடர்பான தரவுகள் இலங்கைச் சுங்கம் மற்றும் விவசாயத் திணைக்களம் என்பவற்றிடம் காணப்படவில்லை.

இந்தச் சிக்கல்களைக் குறைத்துக் கொள்வதற்கு இறக்குமதி செய்யப்பட்ட விதைகளுடன் போட்டியிடக் கூடிய உள்நாட்டு விதைகளை அறிமுகப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், விதை மற்றும் நடுகைப் பொருள் மத்திய நிலையத்தின் மூலம் நாட்டின் தேவைப்பாட்டின் அடிப்படையில் குறைந்த பாதுகாப்பு விதை இருப்பினைப் பேணுவதற்கு விதை இருப்பு மட்டத்தினைத் தீர்மானித்து பேணிச் செல்லுதல், விதை மற்றும் நடுகைப் பொருள் மத்திய நிலையத்திற்குரிய விதை உற்பத்தி 27 பண்ணைகளில் காணப்படும் பயன்படுத்தப்படாத நிலப் பரப்பினை அபிவிருத்தி செய்து விதை உற்பத்தியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்தல், விதை பண்ணைகளை நடாத்திச் செல்வதற்குத் தேவையான பயிற்சி வளங்களை நீண்ட காலத்திற்கு பேணுதல், நீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்தல், விதைப் பண்ணைகளில் காணப்படும் வசதிகளை விரிவுபடுத்தல், விதை விற்பனை செய்வதற்கு விதை மற்றும் நடுகைப் பொருள் மத்திய நிலையங்களின் விற்பனைக்கூடங்களுக்கு மேலதிகமாக கமநல சேவைகள் மத்திய நிலையங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களை இணைத்துக் கொள்ளல் என்பன பரிந்துரை செய்யப்படுகின்றது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்குக் கடன்

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் செயலாற்றல்

இலங்கை மக்களின் பிரதான உணவான சோற்றினை வழங்கும் நெற்பயிர்ச் செய்கையானது இலங்கையின் பிரதான விவசாயப் பயிராகும். எமது நாட்டின் வருடாந்த அரிசித் தேவையானது 2.4 மில்லியன் மெட்ரிக் தொன் என மதிப்பிடப்பட்டிருந்ததோடு அண்ணளவாக 3.6 மில்லியன் மெட்ரிக் தொன் நெல்லாகக் காணப்படுகின்றது. 2018-19 பெரும் போகத்திற்கு முன்னரான நான்கு போகங்களில் நிலவிய வரட்சி காரணமாக நெல் உற்பத்தி குறைந்தமை விவசாயிகளுக்குப் போன்றே நுகர்வோருக்காகும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தது. அவ்வாறே 2000 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 2000 ஆக காணப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்களின் எண்ணிக்கை தற்போது 800 ஆக குறைந்துள்ளது. இதன் காரணமாக அரிசி உற்பத்தியானது வரையறுக்கப்பட்ட ஒரு சிலரின் கைகளில் காணப்படுவதுடன் அரிசி சந்தையில் ஏகாதிபத்திய நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலைமைகளுக்குத் தீர்வாக சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு மிக விரைவாக கடன் நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டம் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த வேலைத்திட்டம் அநுராதபுரம், பொலன்னுவை, அம்பாறை, குருணாகல், புத்தளம், கண்டி, அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு போன்ற தெரிவு செய்யப்பட்ட 8 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகை ஒரு பில்லியன் ரூபாவாகும். இந்த வேலைத்திட்டத்தினை

நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தொடர்புடைய நிறுவனங்களாவன விவசாய அமைச்சு, பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொது வழங்கல் பாராளுமன்ற அந்தஸ்தற்ற அமைச்சு, திறைசேரி வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய 8 மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம், உணவு ஆணையாளர் திணைக்களம் மற்றும் மாவட்ட நெல் உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச்சங்கம் என்பனவாகும்.

அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத்திட்டத்தின் மூலம் நெல் கொள்வனவின் போது நியாயமான விலையினை நிர்ணயித்தல், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களைக் கட்டியெழுப்பதல் மற்றும் அரிசி உற்பத்தியினைப் பாரிய அளவிலான வியாபாரிகள் பலரின் கையிலிருக்கும் நிலைமையினை மாற்றி நுகர்வோருக்கு நியாயமான விலையின் கீழ் அரிசியினைக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தை உருவாக்குதல் போன்ற பல்வேறு நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா என்பதனை மதிப்பிடவே இந்தக் கணக்காய்வின் நோக்கமாகும்.

2019 ஆம் ஆண்டில் பெரும் போகத்தில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனுமதியினைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் அதற்குத் தேவையான நிதி கிடைக்கப் பெற்றிருத்தல், மத்திய அரசினால் மாவட்டச் செயலாளர்களுக்கு மற்றும் மாவட்டச் செயலாளர்களினால் மாவட்டக் சங்கங்களுக்கு குறிக்கப்பட்ட வகையில் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கான நிதியினைப் பெற்றுக்கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளமை, வேலைத் திட்டத்திற்காக ஆலை உரிமையாளர்களைத்

தெரிவு செய்வது போன்றே தொழிற்படு மூலதனத் தேவையினைத் தீர்மானிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டமை, மாவட்டக் சங்கங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட நிதியை அதன் அங்கத்தவர்களிடையே பகிர்ந்தளிப்பதில் சிக்கல்கள் காணப்பட்டமை. நெல் கொள்வனவு செய்கையில் உர பெயர்ப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாத விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டிருந்தமை, ஒரு சில ஆலை உரிமையாளர்களினால் எதிர்பார்க்கப்பட்ட அரிசி அளவினைக் சங்கங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காமை, கையளிப்பதில் கால தாமதம் காணப்பட்டமை மற்றும் அரிசி விற்பனை செய்யும் முறைமை தொடர்பில் வேலைத்திட்டத்தின் ஆரம்பத்தில் கவனம் செலுத்தப்பட்டிருக்காமை என்பன கணக்காய்வின் போது பிரதானமாக அவதானிக்கப்பட்டன.

ஆலை உரிமையாளர்களினால் உற்பத்தி செய்யப்பட்ட அரிசிக்காக சங்கத்தினால் குறித்த வகையில் குத்தும் வாடகை செலுத்தப்பட்டிருக்காமை, அங்கத்துவ அரிசி ஆலை உரிமையாளர்களினால் வங்கிக்கு அதுவரையிலும் அவர்களினால் செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் தவணைகளைச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காமை அல்லது கடன் தவணை செலுத்துதலை மிகக் குறைந்த மட்டத்தில் பேணுதல் போன்ற காரணிகள் கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களின் வேலைத் திட்டத்திற்காக வழங்கப்பட்டிருந்த வழிகாட்டல்களின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த கடமையானது உணவு ஆணையாளரின் ஊடாக தயாரிக்கப்பட்ட கணிணி வேலைத்

திட்டத்திற்குத் தேவையான தரவுகளை வழங்குவது எனினும், இந்த சங்கத்தினால் சரியான முறையில் செயற்பட்டிருக்காமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறே இந்த வேலைத் திட்டத்தினால் இது வரையிலும் மாவட்டக் சங்கங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதி கூடிய தொகையான ரூபா 206 மில்லியன் வரையறுக்கப்பட்ட இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் பிரதிநிதித்துவப்படுத்தும் பொலனறுவை மாவட்ட கூட்டுறவுச் சங்கத்திற்குச் செலுத்தப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டிருந்ததுடன் பொலனறுவை மாவட்ட சங்கத்தின் தலைவரால் அவரது தனிப்பட்ட தற்றுணிவின் அடிப்படையில் ஒவ்வொரு ஆலை உரிமையாளருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அந்தக் கடன் தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு மேலதிகமாக அந்தந்த மாவட்ட சங்கங்களுக்கு அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்த நிதி சங்கத்தினால் குறிப்பிட்ட காலத்தினுள் மீளச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காமை, வேலைத்திட்ட ஒழுங்குறுத்தலுக்குத் தேவையான தரவு ஒழுங்கமைப்பிற்குத் தேவையான தரவுகள் அங்கத்துவ ஆலை உரிமையாளர்களினால் சரியான முறையில் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காமை போன்ற சிக்கல்களினூடாக வெளிப்படுத்தப்பட்டது. அரசு கொள்கையாக அரசு நிதியினைப் பயன்படுத்தி செயற்படுத்தப்படும் இந்த வேலைத் திட்டத்திற்குப் பங்களிப்பு செய்யப்பட வேண்டிய ஒவ்வொரு அரசு நிறுவனங்களின் பொறுப்புகளை நிறைவேற்றுவதைப் புறக்கணித்தல் அல்லது போதுமான அடிப்படையில் நிறைவேற்றப்பட்டிருக்காமை என்பதாகும். அதன் காரணமாக குறித்த வேலைத் திட்டம் எதிர்பார்க்கப்பட்ட செயலாற்றுகையை எட்டுவதற்கு முடியாது போனமையால் அதன் பிரதிபலன் அந்தத் துறையினுள் ஈடுபட்டுள்ள

கைத்தொழிலா ளிகளைப் போன்றே நுகர்வோரையும் எட்டுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அங்கத்துவச் சங்கத்தினால் நெல் கொள்வனவு செய்தல், அரிசி விற்பனை, தொழிற்படு மூலதனத் தொகை அங்கத்தவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றம் செய்தல், வரையறுக்கப்பட்ட இலங்கை அரிசி உற்பத்தியாளர்களின் கூட்டுறவுச் சங்கத்தினால் மாவட்டக் சங்கத்திற்கு மேற்கொள்ளப்படும் மத்தியஸ்தம் கூட்டுறவு உதவி ஆணையாளரின் முழுமையான மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பிற்கும் உட்படுத்தப்படல் வேண்டும். அவ்வாறே தாமதமின்றி நெல் கொள்வனவு செய்வதற்கு உரிய நிதியை நேர காலத்துடன் சங்கத்திற்கு வழங்குதல், நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய கொள்வனவினை உச்சபட்ச பயன்பாட்டினைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் நெல்லினைக் கொள்வனவு செய்வதற்கும் அவற்றைச் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும் மாவட்ட செயலாளர்கள் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

கடன் தொகையாக இந்த நிதியினை அங்கத்தவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, உற்பத்தி செய்யப்படும் அரிசியின் அளவின் அடிப்படையில் மட்டும் குறித்த நிதி அளவினை ஒப்பந்தத்தின் பிரகாரம் பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும். மற்றும் மாவட்டக் சங்கங்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்படும் கடன் தொகை ஒப்பந்த கால இறுதியில் மீண்டும் மீளச் செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளாத ஆலை உரிமையாளர்களுக்கு தேவையான சட்ட

ரீதியான நடவடிக்கை எடுத்தலும் செய்யப்படல் வேண்டும். அவ்வாறே உரிய மாவட்ட சங்கங்களினால் அரசினால் தீர்மானிக்கப்படும் உட்சபட்ச சில்லறை விலையின் கீழ் அந்தந்த மாவட்ட மட்டத்தில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஊடாக .∴ சதொச பிரதேச விற்பனை நிலையங்கள் ஊடாக அரிசி விற்பனை செய்யப்படல் வேண்டும் என்பதும் சந்தையில் அரிசி விலை தொடர்பில் தொடர்ச்சியான தொடர் நடவடிக்கைச் செயற்பாடு மற்றும் அதற்கு நேரொத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் பரிந்துரைக்கப்படுகின்றது.

இலங்கையின் வருடாந்த அரிசித் தேவைப்பாட்டின் 0.5 அளவு மட்டுமே இந்த வேலைத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்தமை மற்றும் அதற்கு இணையாக அரசாங்கத்தினால் அரிசிக்காக உயர்ந்தபட்ச சில்லறை விலையினை நிர்ணயித்து அரிசி விலையினை குறைத்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நேரடியான மத்தியஸ்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டின் இறுதிப் போகத்தின் போது சந்தையில் அரிசி விலை முன்னர் காணப்பட்ட விலையினை விடக் குறைந்து இருந்தமை அவதானிக்கப்பட்டது. அவ்வாறிருக்க நீடித்திருக்கக் கூடிய சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதுடன், அரிசி சந்தையினைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிபலன் பெற்றுக் கொள்ளக் கூடிய இவ்வாறான வேலைத் திட்டத்தினை உறுதிப்படுத்திக் கொண்டு செல்வதற்கு தேவையான நடவடிக்கை வழங்கப்படல் வேண்டும்.

அனுமதிபெற்ற மதுபான உற்பத்திச் சாலைகள் தொடர்பாக மதுவரித் திணைக்களத்தின் ஒழுங்குபடுத்து

வதிலுள்ள வினைத்திறனை மதிப்பீடு செய்தல்

1913 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மதுவரித் திணைக்களம் இலங்கை சட்ட விதிக் கோவையின் 52 ஆம் அத்தியாயமான 1912 இன் 8 ஆம் இலக்க மதுவரிக்கட்டளைச் சட்டத்தை அமுல்படுத்துவதுடன் அதற்கு மேலதிகமாக பல்வேறு திருத்தச் சட்டங்களின் மூலம் திருத்திய ஒழுங்கு விதிகளையும் அமுல்படுத்துகின்றது. தற்பொழுது அரசாங்கத்தின் வரி வருமானத்தை முகாமைத்துவம் செய்கின்ற நிறுவனங்களுக்கு மத்தியில் மூன்றாம் இடத்தை மதுவரித் திணைக்களம் வகிக்கின்றது. திணைக்களத்தினால் மதுவரியுடன் உற்பத்தி வரிக்கான தாமதக் கட்டணம், ஸ்பிரிட்டினை எடுத்துச் செல்லும் போது அறவிடப்படுகின்ற வரி, அனுமதிப்பத்திரக் கட்டணம், அனுமதிப்பத்திரத்தினை புதுப்பித்தல் கட்டணம் முதலிய வருமானங்களைச் சேகரித்தல் மேற்கொள்ளப்படுகின்றன. மதுவரித் திணைக்களத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் மதுபான உற்பத்திச் சாலைகள், குதம், கள்ளுத் தவறணைகள், வினாகிரி உற்பத்திச் சாலைகள் என்பன செயற்படுகின்றன. தற்பொழுது 23 மதுபான உற்பத்திச்சாலைகள், 14 வடிசாலைகள், 8 குதங்கள் செயற்படுகின்றன. வடிசாலைகளினூடாக ஸ்பிரிடிகள் மதுபான உற்பத்திச்சாலைகளுக்கு பகிர்நதளிக்கப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக மதுபான உற்பத்திச்சாலைகளால் ஸ்பிரிட் இறக்குமதி செய்தலும் இடம்பெறுகின்றது.

மதுவரித் திணைக்களத்தின் இடமாற்றல் கொள்கையினை அமுல்படுத்தும் போது 23 மதுபான உற்பத்திச்சாலைகளுக்கு மத்தியில் அரசாங்க வருமானத்திற்கு மிகவும் குறைந்த பங்களிப்பினை வழங்குகின்ற 6 உற்பத்திச் சாலைகள் அதிக விருப்பத்திற்குரியவையாக இனங்காணப்பட்டிருந்தமை, அந்த உற்பத்திச் சாலைகளில் சேவையில் ஈடுபடுவதற்கு அதிக அளவான உத்தியோகத்தர்கள் விருப்பத்தினைத் தெரிவித்திருந்தமை அவற்றின் தொழில்நுட்பக் குற்றங்கள் அறிக்கையிடப்பட்டிருக்காமை, அந்த 6 நிறுவனங்களை ஒழுங்குபடுத்துகின்ற பிரதான அதிகாரி மதுவரித் திணைக்களமாக இருத்தல் முதலிய விடயங்கள் இத்தலைப்பினைத் தெரிவு செய்வதற்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டன.

உள்நாட்டு வடிசாலைகளிலிருந்து அல்லது இறக்குமதி செய்வதன் மூலம் உற்பத்திச் சாலைகளுக்கு ஸ்பிரிட் கிடைப்பதுடன் அந்த ஸ்பிரிட் கிடைப்பது தொடர்பான தகவல்கள் உற்பத்திச்சாலைகளினால் பேணப்படுகின்ற ஸ்பிரிட் பெறுவனவு பதிவேட்டில் (1e-33) உள்ளடக்கப்படுகின்றன. இதன்போது ஸ்பிரிட்களை எடுத்துச் செல்வதற்காகவும் அனுமதிப் பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியதுடன் எடுத்துச் செல்லப்படுகின்ற ஒரு லீற்றருக்கு ரூபா 10 கட்டணம் அறவிடப்படுகின்றது. உற்பத்திச் சாலைகளுக்கு கிடைக்கின்ற இந்த ஸ்பிரிட்கள் உரிய பதிவேடுகளில் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் ஒவ்வொரு பீப்பாய்க்கு (ஏயுவு) வழங்குதல் இடம்பெறுகின்றது. இதில் ஒவ்வொரு பீப்பாய்க்கும் ஸ்பிரிட்களை வழங்குதல் தொடர்பான தகவல்கள் மற்றும் உற்பத்திக்காக ஸ்பிரிட்களை ஈடுபடுத்துதல் தொடர்பான தகவல்கள் உற்பத்தி செயற்பாடு தொடர்பான பதிவேட்டிற்கு (1e-7) உள்ளடக்குதல் இடம்பெறுகின்றது. ஒவ்வொரு பீப்பாய்க்கும் வழங்குகின்ற அளவு மற்றும் மாற்றம் செய்தல் தொடர்பாக 1e-8 பதிவேட்டில் உள்ளடக்குதலும் இடம்பெறுகின்றது. மாத இறுதியில் இந்த (1e-8) பதிவேட்டின் மொத்தம் வழங்கல் பதிவேட்டிற்கு (1e-9) உள்ளடக்குதல் இடம்பெறுகின்றது. அதற்கிணங்க வடிசாலைக்குள் ஸ்பிரிட் உற்பத்தி, போக்குவரத்து, உற்பத்திச் சாலைக்கு கிடைத்தல், உற்பத்திச் சாலைக்குள் ஸ்பிரிட்டை களஞ்சியப்படுத்தல், உற்பத்திக்காக ஸ்பிரிட்டினை வழங்குதல், மதுபானங்களை உற்பத்தி செய்தல், சந்தைக்கு வழங்குதல் என்பன தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சுங்கவரி உத்தியோகத்தர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இடம்பெறுகின்றன. இதன்போது ஒவ்வொரு பதிவேட்டிலும் உள்ளடக்கப்பட்டிருந்த தரவுகளை செம்மைப்படுத்தலும் செய்யப்படுதல் வேண்டும். 6 உற்பத்திச் சாலைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு பரிசோதனையின் போது அந்த பதிவேடுகளுக்கிணையான கிடையேயான செம்மையாக்கப்படாத சந்தர்ப்பங்கள் பல அவதானிக்கப்பட்டதனால் இது தொடர்பாக மதுவரி உத்தியோகத்தர்களின் மேற்பார்வை இடம் பெற்றிருக்கவில்லை என்பது அதவானிக் கப்பட்டது. அதாவது பல உற்பத்திச் சாலைகளின் ஏடுகளிலுள்ள தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தல், டிப்பெக்ஸ் செய்யப்பட்டிருந்தல், வெட்டப்பட்டிருந்தல் ஆகியவை இடம்பெற்றிருந்த சந்தர்ப்பங்களும்

அவதானிக்கப்பட்டன. உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட ஸ்பிரிட்களின் அளவுடன் ஒப்பிடுகையில் சாராயம் உற்பத்தி செய்தல் அறிவிக்கப்பட்டிருக்காமை, பீப்பாய்களுக்கு மாற்றுதல் இடம்பெறும் போது மாற்றப்பட்ட அளவு மற்றும் மாற்றப்பட்ட பீப்பாய்களுக்கு கிடைக்கின்ற அளவு தொடர்பாக முக்கியமான வித்தியாசங்கள் காணப்பட்டமை, ஸ்பிரிட்களை எடுத்துச் செல்லும் அனுமதிப் பத்திரங்களில் குறிப்பிட்ட அளவுக்கும் ஏடுகளில் பதியப்பட்ட அளவுக்குமிடையே முரண்பாடுகள் காணப்பட்டமை முதலிய இணக்கமின்மைகள் அவதானிக்கப்பட்டதனால் மதுவரி உத்தியோகத்தர்களின் ஒழுங்கு படுத்துதல் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பாக சிக்கல்கள் காணப்பட்டது.

இலங்கையில் மதுபான பாவனை மிகவும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதன் காரணமாக அரசாங்க வருமானத்திற்கு குறிப்பிடத்தக்க அளவான பங்களிப்பு அதன் மூலம் கிடைக்கின்றது என்பது புள்ளி விபரங்களின் பிரகாரம் வெளிப்படுத்தப்பட்டிருந்த போதிலும், மதுபான பாவனையினாலான பக்க விளைவுகளுக்கான பரிகாரங்களுக்காக செலவிடப்படுகின்ற மறைமுக கிரயம் அதற்கு ஒப்பாக உயர்ந்த பெறுமதியினைக் கொண்டுள்ளது என பல்வேறு ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஸ்பிரிட்டினைப் பயன்படுத்தி பாவனைக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற மதுபான வகைகளை சந்தைகளுக்கு அனுப்புவதற்கு முன்னர் உற்பத்தியாளர்களால் பல்வேறு நிறமான அம்சங்களை ஈடுபடுத்துதல் மற்றும் ருசியான அம்சங்களை ஈடுபடுத்துதல் இடம்பெறுகின்றன. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மதுவரிக் கட்டளைகளின் பிரகாரம் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆராய்ந்து பார்க்கும் பொறுப்பு மதுவரி உத்தியோகத்தர்களுடையதாகும். ஒவ்வொரு வகையான மதுபான உற்பத்தியின்போதும் அங்கீகரித்த நியமங்களின் கீழ் கடினத் தன்மையின் அளவின் பிரகாரம் உற்பத்திகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பதிவேட்டில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் சரியானவை எனவும் ஆராய்ந்து பார்த்தலானது முது வரி உத்தியோகத்தர்களின் பொறுப்பாகும். வெவ்வேறாக பீப்பாய்களிலிருந்து சுத்திகரிப்பு மேற்கொள்ளும் போது மாதிரிகளைப் பெற்று அவற்றை அரசாங்க இரசாயன

பகுப்பாய்வாளருக்கு அனுப்பி பகுப்பாய்வு அறிக்கையினைப் பெற்றுக்கொண்டு அவை நிர்ணயிக்கப்பட்ட நியமங்களின் பிரகாரம் காணப்படுகின்றது என்பதனைப் பரீட்சித்தல் இடம்பெறுகின்றது. கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்ட 8 வடிசாலைகள் ∴ உற்பத்திச் சாலைகள் சம்பந்தமாக நிர்ணயிக்கப்பட்ட தவணைகளின் போது அறிக்கைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை, பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளை தாமதித்து இரசாயனப் பகுப்பாய்வாளர்களுக்கு அனுப்பி வைத்தல், இராயப் பகுப்பாய்வாளரின் அறிக்கையில் குறிப்பிட்ட கடினத்தன்மையின் அளவுக்கும் பதிவேட்டில் குறிப்பிட்ட கடினத் தன்மையின் அளவிற்குமிடையே வித்தியாசம் காணப்படுதல் முதலிய விடயங்கள் அவதானிக்கப்பட்டதனால் மதுவரி உத்தியோகத்தர்களின் பொறுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது அவதானிக் கப்படவில்லை.

மதுவரி அறிவித்தல்கள் மற்றும் கட்டளைகளை மீறுதல் இடம்பெற்றுள்ள சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டதனால் இது தொடர்பாக மதுவரி உத்தியோகத்தர்களின் மேற்பார்வை இடம்பெற்றுள்ளது என்பது அவதானிக்கப்படவில்லை. மேலும், மதுவரி அதிகாரிகளாலும் உதவி மதுவரி ஆணையாளராலும் போதியளவு மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டன என்பதுவும் அவதானிக்கப்படவில்லை.

மேலும், மதுவரி ஒழுங்குபடுத்தல் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்ற பொறுப்புமிக்க அதிகாரிகளின் அலட்சியத்தின் காரணமாக சட்ட விரோதமாக உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்ற, மதுவரி மற்றும் சுங்கவரி செலுத்தாது இறக்குமதி செய்யப்படுகின்ற ஸ்பிரிட்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்ற மதுபானங்கள் சிறிய அளவில் சந்தையில் ஊசலாடுகின்றது என முன்னைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் விசாரணை மற்றும் சுங்க விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் மூலம் இடம்பெற்றுள்ள சமூகப் பாதிப்புக்களையும் அரசாங்க வருமானம் இழக்கப்படுவதையும் குறைத்தல் பொறுப்பு மிக்க அதிகாரத்தைக் கொண்ட நிறுவனங்களின் அடிப்படை பொறுப்பாக இருந்த போதிலும், இக்கணக்காய்வின் மூலம் அவதானிக்கப்படுகின்ற விடயங்களின் காரணமாக அப்பொறுப்பினை நிறைவேற்றாதல்

சர்ச்சைக்குரிய விடயமொன்றாக அவதானிக்கப்பட்டது.

போக்குவரத்துச் செய்வதற்காக அனுமதிப் பத்திரத்தினைப் பெற்றுக்கொள்ளுதல், ஸ்பிரிட்டினைத் தயாரித்தல், மதுபான உற்பத்திக்கான ஸ்பிரிட்களை உற்பத்திச்சாலையிலுள்ள ஸ்பிரிட் பெறுவனவு பதிவேட்டில் உள்ளடக்குதல் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளுக்காக அவற்றினை வழங்கும் வரையான நடைமுறை தொடர்பாக மதுவரி உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்துவதற்காக முறையான உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறையை உருவாக்கிக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறே லேபல், மூடி, போத்தல் என்பவற்றை பயன்படுத்துதல் பற்றியும் அதேபோல் உற்பத்தி செய்யப்பட்ட அம்மூலப்பொருட்களுடன் உள்ள தொடர்புகள் பற்றியும் பகுப்பாய்வு செய்தல், திணைக்களத்திற்குள் ஆய்வுகூடத்தினை தோற்றுவிப்பதன் மூலம் பகுப்பாய்வு நடவடிக்கைகளை இலகுவடுத்துவதற்குத் தேவையான முயற்சிகளை எடுத்தல், திணைக்களத்தின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான முயற்சி எடுத்தல், மீறுதல்கள் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டணங்களை நிர்ணயித்தல், சட்டவிரோதமான மதுபான பாவனையின் காரணமாக சுகாதாரம் தொடர்பான பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்காக குற்ற தீர்ப்பு சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு கூடுதல் சட்ட நடவடிக்கைகளை எடுத்தல், உற்பத்திச் சாலைகளிலிருந்து அறவிட வேண்டிய அரசாங்க வரி வருமானத்தைப் பாதுகாப்பதற்காக உத்தியோகத்தர்களால் தலைமை வகித்து நடவடிக்கை எடுக்க வேண்டியிருத்தல், பகுப்பாய்வு அறிக்கையினை தாமதமின்றி பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் முதலிய பரிகாரங்கள் இவ்வறிக்கையின் மூலம் பரிந்துரை செய்யப்படுகின்றது

உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பான அரிசி இருப்பினைப் பேணுதல் மற்றும் களஞ்சியப் பயன்பாட்டின் செயலாற்றல்

உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்குடன், உணவுப் பொருட்கள் இறக்குமதி செய்தல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணயத்தினை நோக்காகக் கொண்டு 1942 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உணவு ஆணையாளர் திணைக்களம் 1987 ஆம் ஆண்டு உணவு முத்திரை முறையினை

ஏற்படுத்தும் வரை இந்நாட்டில் நடைமுறையில் இருந்து வந்த நிவாரண உதவி மற்றும் பங்கீட்டு முறையிலான அடிப்படை செயற்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டன. அதற்குப் பிறகு கோதுமை மா வர்த்தகம் முழு அளவில் தனியார் மயப்படுத்தும் வரை அரசு சார்பாக பிரிமா கம்பனியினது கோதுமை மா விநியோகத்தினை உணவு ஆணையாளர் திணைக்களத்தின் விடய பரப்பினுள் கையளிக்கப்பட்டிருந்தது.

திணைக்கள பொறுப்புக்கள் படிப்படியாக குறைந்ததன் காரணமாக 2006 பெப்ரவரி 08 ஆந் திகதிய அமப.:06.:0238.:218.:010 ஆம் இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் படி உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான ஆதனங்கள் மற்றும் உபகரணங்கள் இலக்கை விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தும் அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. அவ்வாறாயினும், உலகளாவிய ரீதியாக ஏற்பட்ட உணவு பற்றாக்குறையும் அதனால் ஏற்படக்கூடிய எதிர்கால உணவு விநியோக ஐயப்பாட்டினை கவத்திற் கொண்டு வர்த்தக விற்பனை அபிவிருத்தி, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் சேவை அமைச்சரினால் 2008 ஆகஸ்ட் 11 ஆந் திகதிய டீ.எம்.சீ.சீ.:2008.:18 ஆம் இலக்க அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக அமைச்சரவையினால் 2008 ஆகஸ்ட் 27 ஆந் திகதிய அமப.:08.:1481.:342.:016 ஆம் இலக்க கொண்ட அமைச்சரவை தீர்மானப்படி மறுசீரமைப்பதற்கு முன்மொழியப்பட்டது. இங்கு உணவு ஆணையாளர் திணைக்களத்திற்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை இலங்கை விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இரத்துச் செய்வதற்கும் திணைக்களத்திற்கு சொந்தமான சிரவஸ்திபுர, பொலன்னறுவை, அம்பாறை, வியாங்கொடை, நாராஹேன்பிட்டி, ஒருகொடவத்த மற்றும் இரத்தமலான ஆகிய உணவுக் களஞ்சியத் தொகுதிகளை தவிர ஏனைய களஞ்சியங்கள் மற்றும் அக்களஞ்சியங்களுக்கு சொந்தமான ஏனைய அசையா ஆதனங்களை கட்டுப்படுத்துவதனை மீள் தீர்மானிக்கும் வரை மாவட்ட செயலாளர்களிடம் கையளிப்பதற்கும், குறிப்பிடத்தக்களவு, சிறு பணிக் குழுத்தினுடனான, உணவுப் பாதுகாப்பினை நோக்காகக் கொண்டு வருடத்திற்கு 100,000 அரிசி மெட்ரிக் தொன் களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக

மறுசீரமைக்கப்பட்ட உணவு திணைக்களத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

“ஒவ்வொரு வீட்டுக்கும் பாதுகாப்பான தொடர் ஊட்டச்சத்து மிக்க தானிய ஆகாரம்” என்பது திணைக்களத்தின் தொலை நோக்கமாக இருந்ததுடன், 100,000 மெற்றிக் தொன் அரிசி சேமிப்பினை முன்னெடுத்து செல்லல் திணைக்களத்தின் பிரதான செயற்பாடாக இருந்தது. அத்தொலை நோக்கினையும் பொறுப்பினையும் அமுல்படுத்துவதற்காக தேவைப்படும் 286,946 மெற்றிக்தொன் கொள்ளளவு உடைய ரூபா 3,269.19 மில்லியன் பெறுமதியான 120 களஞ்சியங்கள் நாடு முழுவதும் வியாபாதிருந்திருந்ததுடன் இவைகளில் 2012 ஆம் ஆண்டு முதல் 2019 திசெம்பர் 31 வரையிலான கொள்ளளவு 34,300 மெற்றிக் தொன் அளவிலான 06 களஞ்சியங்களை ரூபா 292.31 மில்லியன் செலவிட்டு விஞ்ஞான ரீதியான களஞ்சியங்களாக நவீனமயப்படுத்தப்பட்டன. மனித பாவனைக்கு பொருந்தும் படிவான ஆரோக்கியமான அரிசித் தொகையினை ஒரு வருடத்திற்கு அல்லது அதற்கு மேல் .∴ குறைந்த அண்மித்த காலம் வரை முன்னெடுத்து செல்லக்கூடியதாக இருத்தல், அதன் ஊடாக சந்தை விலையின் ஏற்றம் இறக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் உள்நாட்டு சந்தையில் தொகை நடவடிக்கையினை விருத்தி செய்தல் நாட்டினுள் எதிர்பாராமல் ஏற்படும் அனர்த்த நிலைமையின் பயன்பாட்டிற்காகத் தேவையான ஒரு பாதுகாப்பான இருப்பை பராமரித்தல், அரிசியின் சாதகமான நுகர்வோர் விலையைப் பராமரிப்பதற்குப் பங்களித்தல் என்பன இக் களஞ்சிய சாலைகளை நவீனமயமாக்கலின் நோக்கங்களாகக் காட்டப்பட்டுள்ளன.

திணைக்களத்திற்குச் சொந்தமான 46 களஞ்சியங்கள் அரச மற்றும் தனியார்

நிறுவனங்களுக்கு வாடகைக்கும் 28 களஞ்சியங்கள் அரச நிறுவனங்களுக்கு வாடகையின்றியும் திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள 24 களஞ்சியங்களும் 20 களஞ்சியங்கள் மாவட்ட செயலகங்களிலும் பாவனைக்குப் பொருத்தமற்ற 2 களஞ்சியங்களுக்குமாகக் காணப்பட்டன.

வருடத்திற்கு 100,000 மெற்றிக் தொன் பாதுகாப்பு அரிசி இருப்புக்களை பராமரித்தலின் செயற்திறனை மதிப்பிடுதல், விஞ்ஞான ரீதியான 6 களஞ்சியங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் அவற்றின் பாவனை சம்பந்தமான மதிப்பீடு மற்றும் ஏனைய களஞ்சியங்களின் பாவனை தொடர்பான மதிப்பீடு மற்றும் நிலுவை வாடகை அறவிடுவதற்கான செயன் முறைகளை பரீட்சித்தல் என்பன இச் செயலாற்றல் கணக்காய்வின் முக்கிய நோக்கமாகும்.

விஞ்ஞான ரீதியான களஞ்சியங்களின் பரீட்சார்த்த திட்டத்தின் வெற்றியை மதிப்பிடுவதற்காக 2012 ஆம் ஆண்டில் களஞ்சியப்படுத்தப்பட்ட 661.567 மெட்ரிக் தொன் அரிசி இருப்பினை விட 2012 ஆம் வருடத்திலிருந்து 2019 திசெம்பர் 31 வரையில் திணைக்களத்தின் எவ்வித பாதுகாப்பு அரிசி இருப்பும் திணைக்களத்தின் களஞ்சியங்களில் பேணப்பட்டிருக்கவில்லை. 2014 ஆம் ஆண்டில் கூட்டுறவு ஆணையாளர் திணைக்களத்தின் 4267.93 மெற்றிக் தொன் 2014 ஆம் ஆண்டில் லங்கா சதோச நிறுவனத்தின் அரிசி இருப்பு மற்றும் 2017 ஆம் ஆண்டில் கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் 13,054 மெற்றிக் தொன் என்பன விஞ்ஞான ரீதியான களஞ்சியங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. இதன் காரணமாக திணைக்களத்தின் குறிக்கோளினை அடைவதற்கு பதிலாக ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் குறிக்கோளினை பூர்த்தி

செய்து கொடுக்க வேண்டி இருந்தது. ஆகையினால் விஞ்ஞான ரீதியான களஞ்சியங்களை நவீனமயப்படுத்தலின் குறிக்கோளினை அடைந்து கொள்வதற்கு மற்றும் களஞ்சியங்களின் உற்பத்தி திறன் மற்றும் வினைத்திறன் ஆகியவற்றினை அடைந்து கொள்ளமுடியாது போனதன் காரணமாக சந்தையில் அரிசி தட்டுப்பாடாக இருக்கும் காலங்களில் சந்தையில் அரிசி பற்றாக்குறையினை போக்கி அதன் விலை ஏற்றம் இறக்கத்தினை கட்டுப்படுத்துவது இயலாது போயிற்று.

பாதுகாப்பான அரிசித் இருப்பினை களஞ்சியங்களில் பேணப்படாமையினால் களஞ்சிய இயலாமை உச்சகட்ட பாவனை மேற்கொள்ளாமை, களஞ்சியங்கள் விளைவற்று இருந்தமை, வெயாங்கொடை வளவின் உட்கட்டமைப்பு வசதிகளை பயன்பாட்டிற்கு எடுக்காமல் இருந்தமை, இவ்வளவிற்காக அதிக மாதாந்த மின்சார செலவினத்தை மேற்கொள்ள நேர்கின்றமை, ஆய்வு கூடங்கள் செயலற்று இருந்தமை, தரக்கட்டுப்பாட்டு உத்தியோகத்தர் மற்றும் தானிய ஆய்வு பரிசோதகர்பதவிகளுக்காக போதிய அளவிலான பொறுப்புக்கள் இல்லாது இருந்தமை ஆகியன அக்கணக்காய்வின் அடிப்படை அவதானிப்புக்களாக எடுத்துக் காட்ட முடியும். வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள திணைக்களத்திற்கு சொந்தமான களஞ்சியங்களில் 2019 திசம்பர் 31 ஆந் திகதி வரையில் ரூபா 111.16 மில்லியன் அறவிடப்பட வேண்டி இருந்ததுடன் அந்த நிலுவை வாடகையினை அறவிடுவது தொடர்பாக போதியளவு நடவடிக்கை எடுப்பதற்கு திணைக்களம் தவறியிருந்தது.

மட்பாண்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான ஓட்டுத் தொழிற்சாலைகளது உற்பத்தி, செயற்பாட்டு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தல்

இலங்கையில் களி மண்ணுடன் இணைந்த ஓட்டு உற்பத்திக் கைத்தொழில் 1955 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், அது 1957 இன் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மட்பாண்ட கூட்டுத்தாபனம் என நிறுவப்பட்டிருந்தது. இலங்கையில் தரமான ஓடுகள், செங்கற்கள், களி மண்ணுடன் இணைந்த உற்பத்திகளில் சந்தையில் பிரபல்யமடைவதே கூட்டுத்தாபனத்தின் எண்ணக் கருவாகும். உயர் தரத்திலான உற்பத்திகளை போட்டியுடனான கூறுவிலைகளின் கீழ் சகல நுகர்வோரும் திருப்தியடையும் வண்ணம் வழங்குதலும் அதற்கான சமுதாயப் பொறுப்பை வகிப்பதும் அதன் நோக்கமாகும்.

பிரதான பணிகளையும் தொலைநோக்கையும் முன்னோடியாகக் கொண்டு தீவடங்கிலும் 09 தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இச்செயலாற்றல் கணக்காய்வை நடாத்துவதற்கு தூண்டுகோளாக அமைந்த பிரதான காரணங்களாக, பொதுமக்களது சுகாதாரத்திற்குப் பங்கம் விளைவிக்காத உற்பத்திகளைப் பாதுகாத்துக் கொள்ளுதல், அரச துறையின் உரித்துடைய உள்ளூர்க் கைத்தொழிலை பாதுகாத்தல், சுற்றாடலுக்கு உகந்த உற்பத்தியாக அமைதல் மற்றும் நிழல் வழங்கும் மாற்றீட்டுப் பொருட்களுக்கு செலவாகும் அந்நியச் செலாவணியை நாட்டினுள் வைத்திருத்தல் ஆகிய விடயங்கள் அடிப்படையாக இருந்தன.

செயலாற்றல் கணக்காய்வு 2019 ஆகஸ்ட் தொடக்கம் ஒக்தோபர் வரையான காலப்பகுதியின் போது திட்டமிடப்பட்டு அமுலாக்கப்பட்டது. கணக்காய்வின் போது ஆவணச் சான்றுகளைச் சேகரித்தல், களப் பரிசோதனை, நேரடிச் சரி, பிழை பார்த்தல் மற்றும் கேள்விக் கொத்துக்கள் பயன்படுத்தப்பட்டன. முக்கிய கணக்காய்வுக் கண்டுபிடிப்புகளது பொழிப்பில் பின்வரும்

விடயங்கள் உள்ளடங்கும். தற்சமயம் செயற்பட்டவாறிருக்கும் ஒரேயொரு ஓட்டுத் தொழிற்சாலையான எரகம தொழிற்சாலை தொடர்பான உற்பத்தி நடவடிக்கைகளை பகுப்பாய்வு, இயந்திரங்களும் ஏனைய வசதிகளினதும் பயன்பாடு, விற்பனை போன்ற விடயங்களுக்குரிய பின்வரும் குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

அதன் பிரகாரம் ஓட்டுத் தொழிற்சாலைகளது இயந்திர சாதனங்கள் மிகப் பழமை வாய்ந்தவையாக இருந்தமையால் அடிக்கடி அவை செயற்பாடின்றி உற்பத்தித் தடை ஏற்படுவது அவதானிக்கப்பட்டது. தொழிற்சாலைகளில் பணிபுரிந்த பயிற்சி பெற்ற ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டு அகற்றப்பட்டமையால், போதியளவு பயிற்றப்பட்ட ஊழியர்கள் பணியிலமர்த்தப்பட்ட உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையும், உற்பத்தி செய்யப்பட்ட ஓடுகளில் இழப்பு அதிகரித்து உற்பத்தி தரங் குன்றியிருந்ததும் உஸ்வெவ போன்ற தொழிற்சாலைகளில் தரங்குறைந்த ஓடுகளை விற்பனை செய்தமையால் விற்பனை செய்யப்பட்ட ஓடுகளது கையிருப்பினை நிராகரித்திருந்தது. நிராகரிக்கப்பட்ட அந்த ஓடுகளின் கையிருப்பால் விளைந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்கான செலவினமும் ஏற்பட்டிருந்தது.

பொது நம்பிக்கை பொறுப்பாளருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள மரணச் சொத்துக்களின் முகாமைத்துவம் தொடர்பான மதிப்பீடு

1922 இன் 01 ஆம் இலக்க பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் பதவிக்கு சாதாரண பொறுப்பாளராக நடவடிக்கையை மேற்கொள்ளல், பாதுகாப்பு காவலராக

அல்லது பாதுகாப்பு பொறுப்பாளராக நடவடிக்கையை மேற்கொள்ளல், சொத்துக்கள் சேகரித்தல் கட்டளையின் கீழ் சொத்துக்கள் சேகரிப்பாளராக நடவடிக்கையை மேற்கொள்ளல், இளம் வயதினர்களின் சொத்துக்களின் பாதுகாவலராக நடவடிக்கையை மேற்கொள்ளல். மன நலன் பாதிப்புக்குள்ளான நபரின் சொத்துக்களின் முகாமையாளராக நடவடிக்கையை மேற்கொள்ளல். ஆகிய காரியங்கள் வழங்கப்பட்டுள்ளன. வெவ்வேறு தரப்பினர்களினால் வெவ்வேறு அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் அந்த சொத்துக்களின் பாதுகாவலர் அல்லது நிறைவேற்றுபவராக நியமிக்கப்பட்டுள்ள மரணச் சொத்துக்களுக்குரிய பல வருடங்களாக தீர்க்கப்படாத, முரண்பாடுகள் காணப்படுதல் இந்த செயலாற்றல் கணக்காய்விற்கான அடிப்படையாக இருந்தது.

அதன்படி விசாரணைப்பிரிவில் காணப்படுகின்ற அவ்வாறான 15 மரணச் சொத்துக்கள் சம்பந்தமாக கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் போது பொது நம்பிக்கையாளரின் பொறுப்புக்களை வினைத்திறனாக மற்றும் ஆக்கபூர்வமான வகையில் நிறைவேற்றுவதற்காக உருவாக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பின்னணி, மரணச் சொத்துக்களை தீர்ப்பதற்கான நடைமுறைகள் மற்றும் நிர்வாக உரிமங்கள் பத்திரத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அந்த சொத்துக்களை முகாமைத்துவம் செய்தல் மற்றும் அது தொடர்பாக ஏற்படுகின்ற முரண்பாடான சந்தர்ப்பங்களிலே நடவடிக்கை மேற்கொள்ளல் தொடர்பாக மதிப்பீட்டிற்கு உள்ளடக்கப்பட்டது. இதன் போது நிறுவன நோக்கங்களை வினைத்திறனாக நிறைவேற்றுவதற்காக தேவையான வளங்களை தேவையின் பொருட்டு முன்னுரிமைப்படுத்தி வழங்காமை, உபாயகரமான திட்டங்களை

தயாரித்திருக்காமை, அமைப்பின் வியூகத்தில் மற்றும் நிர்வாக வியூகத்தில் நிலவுகின்ற பலவீனங்கள் காரணமாக பொது நம்பிக்கை பொறுப்பாளரினால் எதிர்பார்க்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் நிறுவன பின்னணி உருவாக்கப்பட்டிராமை இந்த சொத்துக்கள் தொடர்பாக பல வருடங்களாக காணப்படுகின்ற முரண்பாடுகள் தீர்க்கப்படாமைக்கான காரணங்களாக காணப்பட்டது. மேலும், பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள சொத்துக்களை அடையாளங்காணுதல், தீர்த்து வைத்தல், பாதுகாத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்காக காட்டப்படுகின்ற அக்கறை குறைவடைதல் மற்றும் அசாதாரணமாக காலத்தை கழித்தல். நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் மந்தப் போக்கான நிலைமை, மரணச் சொத்து உரிமையாளரின் நோக்கத்திற்கு எதிரான விடயங்களுக்காக வளங்கள் மற்றும் காலத்தை தேவையற்ற வகையில் செலவிடுதல், சொத்துக்களை முறையாக முகாமைத்துவம் செய்யாததன் காரணமாக முரண்பாடுகள் ஏற்படுதல் ஆகிய காரணங்களும் இந்த சொத்துக்கள் தொடர்பாக காணப்படுகின்ற முரண்பாடுகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமைக்கான காரணங்களாக காணப்பட்டது. இந்த அனைத்து காரணங்கள் காரணமாக வெவ்வேறு தரப்பினரால் இந்த சொத்துக்கள் பொது நம்பிக்கை பொறுப்பாளருக்கு வழங்கப்பட்டு எதிர்பார்க்கப்பட்ட வெவ்வேறு பொருளாதார, சமூக மற்றும் சமய நோக்கங்கள் போதுமான அளவு நிறைவேற்றப்பட்டிராமை காணக்கூடியதாக இருந்தது. இந்த முரண்பாடுகளையும் பலவீனங்களையும் தவிர்ந்துக் கொண்டு மரணச்சொத்து உரிமையாளரின் நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக தந்திரோபாய திட்டங்களை தயாரிப்பதற்கும், நிர்வாக வியூகத்தின் பலவீனங்களை சரி செய்வதற்கும் ஒவ்வொரு

மரணச்சொத்து தொடர்பாகவும் உள்ள நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முன்னேற்றத்தை காலத்திற்கேற்ப மதிப்பிடவும், சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி துரிதமாக முடிவுறுத்தக் கூடிய வழக்கு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவும், வரலாற்றுப் பெறுமதி வாய்ந்த சொத்துக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், நிதியத்தினை ஆக்கபூர்வமான முதலீட்டு வழிகளில் முதலீடு செய்வதற்கும், வேறு நபர்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள சொத்துக்கள் தொடர்பாக இரு தரப்பினர்களுக்குமிடையில் முறையான ஒப்பந்தத்திற்கு முனைவதற்கும் அனுமதியற்ற நிர்மாணங்கள் காணப்படுகின்ற தோட்டங்களில் அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு அனுமதியற்ற நிர்மாணப்பணிகள் தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமான செயல் நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கு பரிந்துரை செய்ய முடியும்.

திரிபோஷா நிகழ்ச்சித்திட்டத்தின் செயலாற்றல் மதிப்பீடு

இலங்கை பொது மக்களை போசணைக் குறைபாடற்ற, சுபீட்சமான, அபிமானமிக்க ஆரோக்கியமான மக்களாக மாற்றியமைக்கும் தலையாய நோக்கை அடிப்படையாகக் கொண்டு ஆச்சரியமிகக் நாணைய உலகை வெற்றிகொள்ளும் எமது தாய்நாட்டில் சுபீட்சமான, நற்பண்புடைய இலங்கை தேசத்தின் எதிர்காலத்தை முன்னிட்டு பொது திறைசேரியின் அங்கீகாரத்துடன் சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் பூரணமாக உள்ளாட்டு விவசாயிகளை வலுப்படுத்தும் வழங்குனர்களை சக்திபெறச் செய்து உயர் தரம்மிக்க போஷாக்குடைய மேலதிக உணவு வகைகளை சிறப்பாக சுகாதார பாதுகாப்புடன் தயாரித்து, பொதியிட்டு பூர்த்தி செய்து எதிர்பார்க்கப்படும் பயன்பெறுநருக்கு ஏற்புடையவாறு தொடர்ச்சியாக வழங்குதல்

எனும் செயற்பணியை நிறைவேற்றுவதற்கு லங்கா திரிபோஷா லிமிடெட் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.

போஷணை தேவையுடன் கூடிய எமது நாட்டின் மக்களுக்கு பொருத்தமான போஷணை மேலதிக உணவொன்றை வழங்கும் நோக்குடன் கனடாவின் கெயார் நிறுவனத்தின் உதவியுடன் திரிபோஷா உற்பத்தி முதலாவதாக 1973 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டது. 2007 இன் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சிற்குச் சொந்தமான முழுமையாக அரசு கம்பனியாக 2010.09.07 ஆம் திகதி லங்கா திரிபோஷா லிமிடெட் என்ற பெயரில் இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டிருந்தது. 2010.06.23 ஆம் திகதிய 10:1236:415:039 ஆம் இலக்க அமைச்சரவைக் குறிப்பின் மூலம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் அது சுகாதார அமைச்சின் கீழ் வருகின்ற அரசு கம்பனியாக ஸ்தாபிக்கப்பட்டது.

திரிபோஷா உற்பத்திற்கு தேவையான மூலப் பொருட்களாக சோளம் மற்றும் சோயா அவரை என்பவையே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றது. அது முறையே 66 சதவீதம் மற்றும் 30 சதவீத அளவாகும். இந்த தானிய வகைகள் உள்நாட்டு விவசாயிகளிடமிருந்து உத்தரவாத விலையின் கீழ் விவசாய சங்கங்கள் ஊடாக கொள்வனவு செய்யப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக இதற்கு தேவையான பால்மா, கனியுப்புக்கள் மற்றும் விட்டமின் போன்ற ஏனைய பொருட்களும் வழங்கப்பட்டு இயந்திர பொறிமுறையில் திரிபோஷா மேலதிக உணவு உற்பத்தி செய்யப்படுகின்றது. திரிபோஷா மேலதிக உணவை உயர்ந்த போசணைத் தரத்துடன் பூரணமாக இருந்ததுடன் இதில் காபோவைதரேட் 61.9 சதவீதமும், புரதம் 20.06 மற்றும் 7.8 கிராம் கொழுப்பு

அடங்கியுள்ளது. இதற்கு மேலதிகமாக கனியுப்புக்கள், விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரதான உணவுகளின் மூலம் அடைந்து கொள்ள முடியாத போசணை குறைபாடுளை நிவர்த்தி செய்வதற்கு திரிபோஷா பேருபகாரமாக இருந்ததுடன், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் போசணைக் குறைபாடுள்ள சிறுவர்களுக்கு மாதமொன்றுக்கு 750 கிராம் பக்கட்டுக்கள் 02 வீதம் இலவசமாக பகிர்ந்தளிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் பரந்து வாழ்கின்ற ஒரு மில்லியனுக்கும் அண்ணளவான இந்த திரிபோஷா நலனாளிகளுக்குத் தேவையான திரிபோஷா மேலதிக போஷாக்கை ஜா-எல கப்புவத்தையில் அமைந்துள்ள திரிபோஷா உற்பத்தி தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதிலும் உள்ள சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக தோட்டங்களின் மக்களுக்கும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் 09 நிலையங்களுக்கும் திரிபோஷா மேலதிக உணவு பகிர்ந்தளிக்கப்படுகின்றது. மேலும், திரிபோஷா உதவிக்கு மேலதிகமாக சந்தையினை இலக்காகக் கொண்டு “சூபோஷா” என்ற பெயரில் மேலதிக உற்பத்தியொன்று நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படுகின்றது.

190 ஊழியர்களுக்கு அண்ணளவான அளவில் தற்போது சேவையில் ஈடுபட்டிருக்கின்ற இந்த அரசு கம்பனி கடந்த சில ஆண்டுகளில் 2015 இல் வரிக்கு முன்னரான நடட்டம் ரூபா 0.41 மில்லியனையும், 2016, 2017, 2018 ஆம் ஆண்டுகளுக்காக முறையே ரூபா 0.46 பில்லியன் 0.63 பில்லியன் மற்றும் 0.78 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தையும் உழைத்திருந்தது.

வருடாந்தம் அரசாங்கம் ரூபா 03 பில்லியன் அளவில் செலவினப் பொறுப்பொன்றை செய்திருந்த போதிலும், இலங்கை சிறுவர்கள் போசாக்கு குறைவில் இருக்கின்ற நாடுகளுக்கு இடையில் இரண்டாவது இடத்தை பிடித்திருந்ததாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் அறிக்கை களின் பிரகாரம் அறிக்கையிடப்பட்டமை மற்றும் இலங்கையில் போஷாக்கு குறைபாடு காரணமாக சிறுவர் மரணங்கள் அறிக்கையிடப்பட்டமை தொடர்பாக ஊடகம் மற்றும் இணைய தளம் ஊடாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள கலந்துரையாடல்கள் இந்த அரசு கம்பனியின் தற்போதைய செயற்படுநிலையை மதிப்பீடு செய்யும் வகையில் செயலாற்றல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயலாற்றல் கணக்காய்வில் நோக்கமானது உற்பத்திக்கு தேவையான நிதியத்தை வழங்குவதற்காக ஆரம்ப திட்டமொன்றை தயாரித்தல், திரிபோஷா உற்பத்திக்கு பூர்த்தி மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளல், திரிபோஷா உற்பத்தியின் தரத்தினை கட்டுப்படுத்துதல் மற்றும் திரிபோஷாவை பகிர்ந்தளித்தல் என்பவற்றுடன் கம்பனியில் மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்துதல் என்ற பணிகளை பொருளாதார ரீதியில் ஆகக் பூர்வமானதும், செயற்திறனாகவும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பான மதிப்பீடாகும்.

உற்பத்திக்குத் தேவையான நிதியத்தை வழங்கும் போது நிறுவனத்திற்கு தேவையான மூலப்பொருட்களை களஞ்சியப்படுத்தி வைப்பதற்காக ஒன்று மெற்றிக் தொன் 4000 வீதம் இயலளவை உடைய இரண்டு சையலோக்களை நிர்மாணிப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டிருந்ததுடன், அதற்கு தேவையான

நிதி ஏற்பாடு 2018 ஆம் ஆண்டின் பாதீட்டில் கோரப்பட்ட போதிலும், அதற்காக நிதி கிடைத்திருக்கவில்லை.

திரிபோஷா உற்பத்திக்காக மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது பெறுகைகள் காலாவதியாகியதன் காரணமாக உற்பத்தி இழத்தல், விரிவான திட்டமொன்று காணப்படாமை, வழங்குனர்களுடன் உடன்படிக்கை செய்து கொள்ளப்படாமை மற்றும் வழங்குனர்கள் வழங்குகின்ற மூலப் பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பது தொடர்பாக பின்தொடர் நடவடிக்கைகளை எடுக்காமை தெளிவான பலவீனமொன்றாக வெளிப்படுத்தப்பட்டது.

2017, 2018, 2019 யூன் வரையான காலத்திற்குரிய பரிசோதனையின் போது நிறுவனத்தினால் அவர்களின் உற்பத்தி இலக்கு அடைந்து கொள்ளப்படாதிருந்ததுடன், மூலப் பொருள் பற்றாக்குறை, ஊழியர் பற்றாக்குறை பிரதான காரணமாக இருந்தது. உணவு உற்பத்தி நிறுவனமொன்றின் திட்டம் மற்றும் வெளியிடல் திட்டம் (ஐநளபைடு ரூ 0.5 மில்லியன்) உற்பத்தியின் தரத்தை பேணும் வகையில் 3 திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும், திட்டமிடும் போது அதில் நலிவுகள் காணப்பட்டன.

உற்பத்தியில் அடங்கியுள்ள போஷாக்கின் உள்ளடக்கம் உரிய மாதிரிகளுடன் கவனத்தில் கொள்ளும் போது 100 கிராம் திரிபோஷாவில் அடங்க வேண்டிய போஷாக்கு உள்ளடக்கங்களில் பற்றாக்குறை மற்றும் மிகைகள் அவதானிக்கப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது. உற்பத்தி பிரிவின் தரத்தை கட்டுப்படுத்தும் போது மூலப்பொருள் சுத்தப்படுத்தும் செயற்பாடுகள், மூலப் பொருள் கலவையிடல் மற்றும் பொதியிடல் மற்றும் களஞ்சியப்படுத்தல்

போன்ற கட்டங்களின் போது உற்பத்தியின் தரத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடியதை காணக்கூடியதாக இருந்தது.

மேலும் நிறுவனத்தினால் தமது உற்பத்திக்காக ஐரூமு 22000 மற்றும் ரியூனக்சீ என்ற தரச் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்கு மதியுரை நிறுவனத்தின் மூலம் 2017.பெப்ரவரி 14 ஆம் திகதி ஆலோசனை பெறப்பட்டிருந்த போதும், அதில் காணப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ததன் பின்னர் அந்த தரச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப் படாதிருந்தமை மேலும் அவதானிக்கப்பட்டது.

திரிபோஷா பகிர்ந்தளித்தல் கோரிக்கையின் பிரகாரம் விநியோகிக்கப்படாதிருந்ததுடன் வெளிச் சந்தைகளின் இலக்கைக் கொண்டு சூபோஷா உற்பத்திக்கு ஈடுபடுத்தப்பட்டிருந்தது. திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள் பற்றாக்குறையான சந்தர்ப்பங்களில் சூபோஷா உற்பத்தியை நிறுத்தி திரிபோஷா உற்பத்திக்குரிய மூலப்பொருட்களை ஈடுபடுத்திய சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்படவில்லை. மூலப்பொருள் காணப்படுகின்ற அளவில் திரிபோஷா மற்றும் சூபோஷா ஆகிய உற்பத்திகள் இரண்டும் மேற்கொள்ளப்படுவதுடன், திரிபோஷா உற்பத்திக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. மேலும், திரிபோஷா பகிர்ந்தளிகளும் போது 01-04.2016 திரிபோஷா பகிர்ந்தளித்தல் தொடர்பான சுற்றறிக்கைகளின் நியதிகளுக்கு புறம்பான சந்தர்ப்பங்கள் சிகிச்சை நிலையங்களின் ஆவணங்கள் பராமரித்து செல்வதிலுள்ள குறைபாடு, திரிபோஷாக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் வகையில் சுகாதார வைத்திய சேவை உத்தியோகத்தர் அலுவலகங்கள் மற்றும் தாய் சேய் சிகிச்சை நிலையங்களில் திரிபோஷாவை களஞ்சியப்படுத்துவதில்

குறைபாடுகளைக் காணக்கூடியதாக இருந்தன.

திரிபோஷா நிகழ்ச்சித்திட்டத்தின் ஒட்டுமொத்த செயலாற்றலை பேணிச்செல்வதற்காக போதியளவானதிட்ட முறைமையொன்று காணப்படாதிருந்தமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டதுடன், மூலப்பொருட்களை கொள்வனவு செய்தல், உற்பத்தி செய்தல், பகிர்ந்தளித்தல், களஞ்சியப்படுத்தல் மற்றும் அறிக்கைகளை பேணிச் செல்லல் போன்ற செயற்பாடுகள் மேற்பார்வையின்றி பேணிச்செல்லப்பட்டமையின் காரணமாக உற்பத்தி தடைப்படல் மற்றும் உரிய தரப்பினருக்கு குறித்தநேரத்தில் வழங்க முடியாமை போன்ற விடயங்களின் காரணமாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் செயலாற்றல் வெற்றிகரமான மட்டத்தில் காணப்படாதிருந்தமை வெளிப்படையாக தென்பட்டது. குறைபாடுகளை மாற்றியமைப்பதன் மூலம் இலங்கை பொது மக்களை போஷாக்கு குறைபாடு இல்லாத சுப்பீட்சமான, அபிமானமிக்க ஆரோக்கியமான மக்களாக மாற்றியமைக்கும் நிறுவனத்தின் நோக்கு அரசாங்கத்தின் அபிலாசைகளை அடைவதற்கு முடியுமாக இருக்கும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் நடைமுறைகள் மற்றும் சிபார்சுகளை அமுல்படுத்துதல் தொடர்பான மதிப்பீடு

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 1978 அரசியலமைப்பின் இலங்கை ஆவது அத்தியாயத்தில் காட்டப்பட்டுள்ளவாறு அடிப்படை மனித உரிமைகளாவன சிந்தனை செய்யும் சுதந்திரம், மனச்சாட்சியைப் பின்பற்றும் சுதந்திரம், மத சுதந்திரம், சித்திரைவதைக்குள்ளாகாமல் இருப்பதற்கான சுதந்திரம், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் என்பதற்கான உரிமை, விசாரணையின்றி சிறைவைப்பதிலிருந்தும், தடுத்து வைப்பதிலிருந்தும், தண்டனை வழங்குவதிலிருந்தும், சுதந்திரம், எதிர்காலத்தில் அமுலாகும். தண்டனைச் சட்டங்களை விதிப்பதனைத் தடை செய்தல்,

பேசுதல், ஒன்று சேர்த்தல் கம்பனியில் தொழில் புரிதல், போகுதல், வருதல், முதலியவற்றிற்கான சுதந்திரம், தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான சுதந்திரம் முதலியவாறானவைகளாகும். இந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமைகளை மீறுதல் மற்றும் மீறுவதற்கு அண்மித்த சந்தர்ப்பங்களில் இலங்கை பிரசைக்கு முறைப்பாடு செய்யக்கூடிய நிறுவனமாக இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்ட ஒரே நிறுவனம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவாகும். ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கத்தவராக இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு குறிப்பாக நடவடிக்கை எடுப்பதனை வலுப்படுத்துவதற்கும் சர்வதேச உடன்படிக்கையின் மூலம் இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளையும் வாக்குறுதிகளையும் சர்வதேச மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கும் 1996 ஆம் ஆண்டின் போது இலங்கை அரசாங்கத்தினால் பிரான்சு தத்துவத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட தரத்தினைப் பேணுவதற்காகவுமாக 1996 இன் 21 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது சுதந்திரமான ஒரு ஆணைக்குழுவாகும்.

மனித உரிமைகளை மீறுவதன் மூலம் பொது மக்களுக்கு சமூகத்தில் சமமான மற்றும் நியாயமான சந்தர்ப்பம் இழக்கப்படுகையில் பல்வேறு சிக்கலான நிலைமை உருவாகின்றது. தனிப்பட்டவர்களின் மனித உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பாக தெரிந்து கொண்டுள்ள நபர்கள் முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பார்கள். இவ்வாறு முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கையில் அவற்றிற்காக சிபார்சுகளைச் சமர்ப்பிப்பதற்கு நீண்டகாலம் எடுத்தலும் முறைப்பாடுகளை விசாரித்து வழங்கப்படுகின்ற சிபார்சுகளை நிறுவனத்தினால் அமுல்படுத்தாமையும் காரணமாக அதற்காகத் தாக்கமளிக்கும் காரணங்கள் தொடர்பாக மதிப்பீடு செய்யும் வகையில் இச் செயலாற்றல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது.

இக் கணக்காய்வின் நோக்கமானது இலங்கையர்களின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முறைப்பாட்டினைப் பெற்ற

நேரத்திலிருந்து அதனை விசாரித்து உரிய தரப்பினர்களுக்கு பரிந்துரைகளை வழங்கியதன் பின்னர் அதனை அமுல்படுத்தும் வரையான கட்டம் சம்பந்தப்பட்ட நடைமுறையே செயலாற்றல் மதிப்பீடாகும். இதன் போது இலங்கை பொலிஸ், கல்வி அமைச்சு, ஓய்வூதியத் திணைக்களம் என்பன தொடர்பாக வழங்கிய பரிந்துரைகள் மாத்திரம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் இனங்காணப்பட்ட பிரதான கணக்காய்வு அவதானிப்புக்களானவை ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ள கடமைகளை நிறைவேற்றுகையில் வெற்றிடமாக காணப்படுகின்ற அங்கீகரித்த 118 பதவிகளில் 98 பதவிகளும் வெற்றிடமாகக் காணப்பட்டதன் காரணமாக 2015, 2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளின் இறுதியில் புலனாய்வு நடவடிக்கை முடிவறுத்தப்படாத கோவைகளின் எண்ணிக்கை 3576, 5710, 10201 மற்றும் 8812 ஆக இருந்தமையும் முறைப்பாடுகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு 2 ஆண்டுகளிலிருந்து 6 ஆண்டுகள் வரையான காலம் எடுத்திருந்தமையாகும்.

1996 இன் 21 ஆம் இலக்க மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் 15(8) ஆம் பந்தியின் பிரகாரம் ஆணைக்குழுவினால் வழங்கப்படுகின்ற பரிந்துரைகள் உரிய காலத்தில் ஆணைக்குழுவிற்கு அறிக்கையிடுதல் தவறப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது பரிந்துரைகளை அமுல்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள அல்லது எடுப்பதாகக் கருதியுள்ள நடவடிக்கைகள் ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தின் பிரகாரம் போதியல்லாத சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவினால் அவ்விடயம் தொடர்பாக முழுமையான அறிக்கையை சனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டிய போதிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஆணைக்குழுவின் தந்திரோபாயத் திட்டத்திலும் சட்டத்திலுள்ள பலவீனங்களைக் கூட்டிக் காட்டியிருந்தும் 1996 ஆம் ஆண்டிலிருந்து சட்டத்தை திருத்தவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை புலனாய்வு செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள பரீசீலனை மற்றும் புலனாய்வு பிரிவிற்குரிய 22 சட்ட உத்தியோகத்தர் பதவிகளில் 21 பதவிகளும் 47 மனித உரிமை உத்தியோகத்தர் பதவிகளும் வெற்றிடமாகக்

காணப்படுதல் பரிந்துரைகள் வழங்குதல் தாமதமடைந்தமைக்குத் தாக்கமளித்திருந்தது. 1996 இன் 21 ஆம் இலக்க ஆணைக்குழு சட்டத்தின் 30 ஆம் பிரிவின் பிரகாரம் ஆணைக்குழுவின் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களும் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அனைத்து விளக்கங்களின் பட்டியல்களும் அவ்விளக்கங்கள் சம்பந்தமாக ஆணைக்குழுவின் சிபார்சுகளும் உள்ளடங்கிய அறிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட வேண்டிய போதிலும் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையான ஆண்டறிக்கைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஆணைக்குழவினால் வழங்கப்படுகின்ற பரிந்துரைகள் ஏனைய நிறுவனங்களுக்கு தாக்க மேம்படுத்தும் சட்ட விதிகளுடன் பொருந்தியிருக்காத சந்தர்ப்பங்களும் இணைவாக விசாரணைகளை நடாத்துகின்ற நிறுவனங்களின் பரிந்துரைகளுடன் முரண்படுகின்ற சந்தர்ப்பங்களும் அவதானிக்கப்பட்டன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் தரத்துடன் கூடிய வளர்ச்சிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைப் பொறுப்புகளை மதிப்பிடல்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையானது, இலங்கையில் தேசிய வருமானத்திற்கு மிக விசேட பங்களிப்பினை வழங்குவதுடன், இலங்கை மத்திய வங்கியின் புள்ளி விபரங்களின் படி 2018 ஆம் ஆண்டில் ரூபா 1,138,124 மில்லியன் தொகை அதன் மூலம் உழைக்கப்பட்டிருந்தது. அது செலவிட முடியுமான தேசிய வருமானத்தில் 7.5 சதவீதம் ,அந்நியச் செலாவணி உழைப்பில் 96 சதவீதம் என்ற வகையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதாசாரத்தை 4.41 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதற்கும் பங்களிப்புச் செய்துகொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையானது, இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக தொழிலாளர்கள் தொடர்பான கேள்விகளுக்கு வெளிநாட்டு தொழில் சந்தையில் ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வுகள், அரசியல் அமைதியின்மை மற்றும் மோதல்கள், புலம் பெயர்கின்ற தொழிலாளர்களை மட்டுப்படுத்துவதற்கு கொள்கையுடனான மாற்றங்கள், தன்னியக்கம், தொழில்நுட்ப

மாற்றங்கள் மற்றும் தொழிற்படையினரை ஏற்றுமதி செய்வதற்கான நாடுகளிடையே நிலவும் போட்டி நிலைமை போன்ற விடயங்களும் குறிப்பாக பயிற்றுவிக்கப்படாத தொழிலாளர்களின் பொருட்டு வேலைவாய்ப்புகளுக்கான கேள்வி மட்டுப்படுத்தலும் காரணமாக அமைந்துள்ளன. ஆகையால் திறமையற்ற தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதை குறைத்துக்கொண்டு, பல்வேறு துறைகளில் வளர்ச்சியடைகின்ற பகுதிநேர பயிற்சிபெற்ற மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட தொழிற் சந்தையிடம் இலங்கை வாழ் தொழிலாளர்களை அனுப்பி வைப்பதற்கு இயன்றவாறு திறன்களுடன் கூடிய தொழிலாளர்களை வழங்குதலை வலுப்படுத்துவதற்காக சர்வதேச தரநியமங்களுக்கு ஒழுங்கமையும் வகையில் தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். அதேபோன்று பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு செல்வதன் காரணமாக ஏற்படும் சமூக பிரச்சினைகள், உழைப்பு சுரண்டல், கொடுப்பனவுகள் செலுத்தப்படாமை அல்லது குறைவாக செலுத்தப்படல் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற மனித உரிமைகளை மீறுகின்ற செயற்பாடுகள் தற்போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் ஊடாக எழுந்துள்ள பாதகமான நிலைமைகளாகும்

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே வேலைக்குச் சென்ற பின்னர் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையால் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையின் நிலையானதன்மை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதையும், இதன் விளைவாக எழுந்த பல்வேறு பிரச்சினைகள் இத்துறையின் தரமான வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தியுள்ளன என்பதையும் தொடர்பாக இக் கணக்காய்வின் போது விசேடமாக கவனத்தில் கொள்ளப்பட்டது. இந்த நிலைமையை மாற்றுவதற்காக துறைக்கு ஏற்புடையதான தேசிய கொள்கை மற்றும் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக இத் துறையை ஒழுங்குப்படுத்தும் பிரதான நிறுவனமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் திறன்களுடன் கூடிய தொழிலாளர்களை உருவாக்கும் பொறுப்பை வகிக்கும் தொழில்சார் பயிற்சி அமைச்சும அதனுடன் இணைந்துள்ள தொழில்சார் பயிற்சி நிறுவனங்களும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

துறையின் மேம்பாட்டுக்கு ஆற்றியுள்ள கடமைப்பொறுப்புகளை மதிப்பிடல் இக் கணக்காய்விற்கான அடிப்படையாகியது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையில் தற்போதைய போக்கினை பகுப்பாய்வு செய்வதற்கும், அந்த துறையில் தரமான வளர்ச்சிக்கு கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகளை அடையாளம் காண்பதற்கும், அந்த துறை தொடர்பான பல்வேறு நிறுவனங்களின் பங்களிப்பினை பகுப்பாய்வு செய்வதற்கும் இக் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை தற்போது உள்நாட்டு பொருளாதாரத்திற்கு ஒரு பலமாக இருந்தாலும், இளைஞர் உழைப்பைத் தக்கவைத்துக் கொண்டு, உள்நாட்டு பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு முடியுமான வகையில் நீண்டகால நிகழ்ச்சித்திட்டமொன்றை நாட்டில் உருவாக்குதல் வேண்டும். அதன்போது இலங்கையில் சில கைத்தொழில்களில் விசேடமாக நிர்மாணிப்புத் துறையில் உள்ள தொழிலாளர்களின் பற்றாக்குறை காரணமாக இந்தியா, மாலைதீவு மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து வேலைவாய்ப்புகளுக்காக அழைத்து வரப்பட்ட வெளிநாட்டவர்களிடமிருந்து, இலங்கை நாட்டின் சமூகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்படும் தாக்கங்கள் காரணமாக, நீண்டகாலத்திற்கு ஏற்படக்கூடிய பிரச்சினைகள் தொடர்பாக கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்

இலங்கையின் பிளாஸ்டிக் இறக்குமதி, பயன்பாடு மற்றும் பின்பயன்பாடு

பிளாஸ்டிக்கோஸ் (டையளவமைழள) என்ற கிரேக்கச் சொல் வழியே உருவாகியிருப்பதோடு அதன் அர்த்தம் “உடையாமல் உருவத்தை மாற்றக் கூடியது” என்பதாகும். தற்கால உலகில் அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பிரதானமாக 07 வகைப்படுத்தப்படுகின்றன.

2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான 07 ஆண்டு காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அளவு 3,353.9 மில்லியன் கிலோகிராம் என அறிக்கையிடப்பட்டிருந்ததுடன் அதற்காக ரூபா 184,300.9 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. மூலப்பொருட்கள், முடிவுப்பொருட்கள், தளபாடங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் என 4 பிரதான வகைகளின் கீழ்

பிளாஸ்டிக் இறக்குமதி செய்யப்படுவதுடன் 2018 ஆம் ஆண்டின் போது பிளாஸ்டிக் இறக்குமதியில் 64 சதவீதம் பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

வருடாந்தம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிளாஸ்டிக் அளவில் படிப்படியாக மீள்சுழற்சி செயற்பாட்டிற்காக ஈடுபடுத்தப்பட்ட அளவு அண்ணளவாக 30 சதவீதமாக இருந்தது. அதன் பிரகாரம் எஞ்சிய 70 சதவீதத்தில் 30 சதவீதம் சுற்றாடலுக்கு நேரடியாக வெளியேற்றப்படுகின்றது. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் அதனுடன் இணைந்ததாக பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் எதிர்பார்த்த மட்டத்தில் செயற்படுத்தாமை சுற்றாடலுக்கு சாதகமான வகையில் அல்லாமல் பிளாஸ்டிக் பொருட்களை கைதவிர்த்தல் உட்பட தற்போது செயற்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் சிலவற்றின் செயற்திறனை மதிப்பீடு செய்தல் கணக்காய்வின் நோக்கமாகும். பின்பாவனை பிளாஸ்டிக் முகாமைத்துவ செயற்பாடு தொடர்பாக இலங்கையில் செயற்படுத்தப்படுகின்ற 100 பிரதான நிலையங்களின் செயலாற்றலை பரீட்சித்த போது சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்கள் இல்லாமல் 26 நிலையங்கள் காணப்பட்டதுடன் 2019 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரையில் 28 நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடிக்காலம் காலாவதியாகியிருந்தன.

பிளாஸ்டிக் பொலித்தின் கழிவுப்பொருள் முகாமைத்துவம் முழுமையாக மேற்கொள்ளும் முன் மாதிரியான உள்நூராட்சி மன்றங்கள் சிலவற்றை அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்ட செயற்திட்டத்திற்காக 2018 திசம்பர் 31 ஆந் திகதி வரை ரூபா 452.7 மில்லியன் முதலீடு செய்யப்பட்டிருந்த போதிலும் அச் செயற்திட்டத்தின் செயலாற்றலை பரீட்சித்த போது குறித்த தரப்பினர் தமது பொறுப்பினை போதியளவில் நிறைவேற்றியிருக்கவில்லை. அவ்வாறே பொலித்தீன் பிளாஸ்டிக் உற்பத்தி, வியாபாரம், பயன்பாட்டினை குறைத்தல் மற்றும் பின்பாவனை முகாமைத்துவ சுற்றாடலுக்கு சாதகமான வகையில் மேற்கொள்ளும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் 2017 ஆம் ஆண்டில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 6 அறிவித்தல்கள் மூலம் அடைவதற்கு

எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் போதியளவில் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

பின்பாவனை பிளாஸ்ரிக் முகாமைத்துவ செயற்பாட்டிற்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் அந்நிகழ்ச்சித்திட்டங்களின் வெற்றி குறைந்த மட்டத்தில் காணப்பட்டன. அவ்வாறே பிளாஸ்ரிக் பொலித்தின் தொடர்பாக பின்பாவனை பிளாஸ்ரிக் முகாமைத்துவ தொடர்பாக அமைச்சரவையால் வழங்கப்பட்டிருந்த தீர்மானத்தை செயற்படுத்துதல் தொடர்பாகமஹாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் நிறைவேற்ற வேண்டிய செயலாற்றல் போதியளவில் காணப்படவில்லை.

பிளாஸ்ரிக், பொலித்தீன் தொடர்பாக தற்போது செயற்படுத்தப்படும் சட்ட ரீதியான நிலைமையை மீளாய்வு செய்தல் மற்றும் தேவையான திருத்தங்கள் மூலம் பிளாஸ்ரிக், பொலித்தின் இறக்குமதி, உற்பத்தி வியாபாரம், பாவனையைக் குறைத்தல் மற்றும் துரித நடைமுறைகளை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அவதானிக்கப்பட்டது. பிளாஸ்ரிக் பொலித்தின் இறக்குமதி மற்றும் நாட்டில் உற்பத்தி என்பவற்றை அதைரியப்படுத்துவதற்கும் நாட்டில் காணப்படும் பிளாஸ்ரிக் பொலித்தின் பயன்பாட்டைக் குறைப்பதற்கும் பின் பாவனை முகாமைத்துவ நடைமுறைகளை கிராமிய மட்டத்தில் செயற்படுத்துவதற்காக தேவையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கும் பின்பாவனை முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தி அதற்காக சந்தைகளை உருவாக்கி மேலும் பலப்படுத்துதல் இடம்பெற வேண்டும்.

பீடைகொல்லிகள் இறக்குமதி, பயன்பாடு மற்றும் அதன் சுற்றாடல் தாக்கம் தொடர்பான சுற்றாடல் கணக்காய்வு அறிக்கை

பீடைகொல்லிகள் என்பது களைகொல்லிகள், பூஞ்சணக் கொல்லிகள் மற்றும் பூச்சுக் கொல்லிகள் போன்ற இரசாயணச் சேர்க்கைகளின் மூலம் தயாரிக்கப்பட்டு விவசாய நடவடிக்கைகளிற்காக பயன்படுத்தப்படுகின்ற உள்ளீடுகளாகும். பயிரினங்களை சேதப்படுத்துகின்ற பல்வேறு உயிரினங்கள் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்துவதற்காக கிருமிநாசினிகளைப் பயன்படுத்துவதில் பண்டைய காலந்தொட்டு

தற்காலம் வரை அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. 1980 இன் 33 ஆம் இலக்க பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் மூலம் பீடைகொல்லிகள் இறக்குமதி செய்தல், பொதியிடுதல், சுட்டுத்துண்டிடுதல், களஞ்சியப் படுத்துதல், கூட்டுக்களைத் தயாரித்தல், போக்குவரத்துச் செய்தல், விற்பனை செய்தல், விற்பனைக்காக விநியோகித்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்து வதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அச்செயற்பாடுகளின் கண்காணித்தல் கிருமிநாசினிகள் பதிவாளர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. கிருமிநாசினிகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் ஒழுங்குபடுத்தல் நிறுவனத்தினால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைப் பொறுப்புக்கள் நிறைவேற்றப்படுகின்றமை தொடர்பிலும் அதன்மீது செல்வாக்குச் செலுத்துகின்ற பிரமாணங்கள், விதிகள் மற்றும் நியமங்களின் படி அவை பயன்படுத்துகின்றனவா என்பது தொடர்பிலும் அதன்மூலம் இடம்பெற ஏதுவான சுகாதார மற்றும் சுற்றாடல் பிரச்சினைகளை குறைத்துக் கொள்வதற்கு ஏற்ற விதத்திலும் நிறுவனங்களினால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைப் பொறுப்புக்களை மதிப்பிடுதல் இக்கணக்காய்வின் குறிக்கோளாகும்.

2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மொத்தக் கிருமிநாசினிகளின் அளவு 28,640 மெற்றிக் தொன்னாக காணப்பட்டதுடன் அதற்காக செலவிடப்பட்டிருந்த தொகை ஐக்கிய அமெரிக்க டொலர் 225 மில்லியனாகும். 2019 யூன் 30 ஆந் திகதி வரை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்த மொத்தக் கிருமிநாசினிகளில் உள்ளடங்கியிருந்த செயற்பாடுடைய மூலக்கூறுகளின் எண்ணிக்கை 200 ஆகக் காணப்பட்டதுடன், அச்செயற்பாடுடைய மூலக்கூறுகள் உள்ளடங்கியுள்ள கிருமிநாசினிகளை இறக்குமதி செய்வதற்காக பீடைகொல்லி பதிவாளர் அலுவலகத்தில் பதியப்பட்டிருந்த இறக்குமதியாளர்களின் எண்ணிக்கை 80 ஆகக் காணப்பட்டது. நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகின்ற கிருமிநாசினிகளின் தரத்தினைப் பரிசோதிப்பதற்காக தற்போது அந்தக் கிருமிநாசிகளை உற்பத்தி செய்கின்ற நாடுகளால் வழங்கப்படுகின்ற தரச்சான்றிதழ் அடிப்படையாகக் கொள்ளப்படுவதுடன், நூற்றுக்கு நூறுவீதம் உள்நாட்டு ஆய்வுகூடப் பரிசோதனைகளின் மூலம் பீடைகொல்லிகள்

பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

பீடைகொல்லிகள் விற்பனைச் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டினை பரிசோதனைக்கு உட்படுத்தியதில் அச்செயற்பாடு முறையாக இடம்பெறுவதில்லை என்பது அவதானிக்கப்பட்டதுடன், கிருமிநாசினி விற்பனை நிலையங்களைக் கண்காணித்தலும் போதியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படாதுள்ளமையும் அவதானிக்கப்பட்டது. விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற பீடைகொல்லிகளில் உள்ளடங்கியுள்ள செயற்பாடுடைய 110 மூலக்கூறுகளில் 60 இற்காக மாத்திரம் அறுவடைக்கு முந்திய காலமும் 219 உச்ச பயன்பாட்டு வரையறைகளும் தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், அதற்கமைய செயற்பாடுடைய 50 மூலக்கூறுகளிற்கான உச்ச பயன்பாட்டு வரையறைகள் இலங்கையில் தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

காலாவதியான கிருமிநாசினிகளை சுற்றாடலிற்கு தீங்கிழைக்காத வகையில் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதிருந்ததுடன் 2019 செப்டெம்பர் 30 ஆந்திகதியிலுள்ளவாறு அகற்றப்படாதுள்ள 2,057 லீற்றர் திரவ நிலையிலுள்ள காலாவதியான கிருமிநாசினிகளும் 24,153 கிலோ கிராம் திண்ம நிலையிலுள்ள கிருமிநாசினிகளும் அரசு துறைக்குச் சொந்தமான சில இடங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. இவ்வாறு காலாவதியான கிருமிநாசினிகளை சுற்றாடலிற்கு தீங்கிழைக்காத வகையில் அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாது மிக நீண்டகாலமாக பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

இறக்குமதி செய்யப்படுகின்ற பீடைகொல்லிகள் தெரிவுப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு தேவையான மனித மற்றும் பெளதீக வசதிகள் சுங்கத்தில் நிறுவப்படாமல் இருந்ததுடன் இறக்குமதியாளர்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற தரச்சான்றிதழின் அடிப்படையில் பீடைகொல்லிகள் விடுவிக்கப்படுகின்றன. இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துக் பீடைகொல்லிகளும் மாதிரிகளை ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்குத் தேவையான மனித மற்றும் பெளதீக வசதிகள் போதியளவில் பீடைகொல்லிகள்

பதிவாளர் அலுவலகத்தில் நிறுவப்படாதுள்ளமை அவதானிக்கப்பட்டது.

அம்பாறை, களுத்துறை, மாத்தறை, கம்பஹா, குருநாகல், புத்தளம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில், நெல், பச்சை இலை காய்கறிகள், அன்னாசி, மா, பப்பாளி, மிளகாய் மற்றும் காய்கறிகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு, விவசாயிகள் பூச்சிக்கொல்லிகளைப் சுற்றுச்சூழல் நட்பாகவும் சுகாதாரத்திற்கு சாதகமாகவும் பயன்படுத்துவதில்லை என்பது தெரியவந்தது. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மற்றும் கட்டுப்பாட்டை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொறுப்பான முாகமைகள் பொறுப்புள்ள நிறுவனங்களால் பயிற்சியளிக்கப்பட்டு தொடர்ந்து புதுப்பிக்கப்பட வேண்டும்.

சுற்றாடலிற்கு தீங்கிழைக்காத மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அனுகூலமான சிறந்த விவசாய நடைமுறையொன்றை அமுல்படுத்துவதற்காக (புயி - புழமுன யுபசடைஉரடவரசந ூசயஉவடைந) நிகழ்ச்சித் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்த போதிலும், விவசாயிகளிடையே இந்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்தும் செயன்முன்னேற்றம் கீழ் மட்டத்தில் காணப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்களை அடைந்துகொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் ஊடாக மிகவும் வெற்றிகரமான விவசாயக் கலாச்சாரமொன்றை ஏற்படுத்த முடியுமாக இருந்தது.

பீடைகொல்லிகளின் விற்பனையானது முழுமையாக தனியார் பீடைகொல்லி விற்பனையாளர்களால் மேற்கொள்ளப்படுவதுடன், அநேக பீடைகொல்லி விற்பனையாளர்களிற்கு பீடைகொல்லிகள் தொடர்பில் முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே பீடைகொல்லி பிரச்சினைகள் மற்றும் பீடைகொல்லிகள் தொடர்பான அறிவுரைகள் போன்றன விவசாயிகளுக்கு மேற்படி முறையாக பயிற்றுவிக்கப்படாத பீடைகொல்லி விற்பனையாளர்களினாலேயே வழங்கப்படுகின்றன. பீடைகொல்லிகள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்வதன் மூலம் பெற்றுக்கொண்ட முறையான பதிவுச் சான்றிதழின் கீழ் மாத்திரமே பீடைகொல்லிகளின் விற்பனை இடம்பெற

வேண்டிய போதிலும், 2018 ஆம் ஆண்டின் இறுதியிலுள்ளவாறு நாடு முழுவதிலும் பீடைகொல்லிகள் விற்பனையில் ஈடுபட்டிருந்த 2,294 விற்பனையாளர்களில் 1,079 விற்பனையாளர்கள் மாத்திரமே அவ்வாறு சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டிருந்தனர்.

இதன்படி, பீடைகொல்லிகளின் இறக்குமதி, பாவனை, காலாவதியான மற்றும் பயன்படுத்திய வெற்றுக் கொள்கலன்களை முறையாகவும் சுற்றாடலிற்கு சாதகமான விதத்திலும் அகற்றுதல் போன்ற விடயங்கடன் தொடர்புடைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களின் செயற்பாடுகளை முன்னேற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதன் மூலம் மனித ஆரோக்கியத்திற்கும் இயற்கைச் சுற்றாடலிற்கும் ஏற்படுகின்ற பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும்.

சர்வதேச ரம்சார் ஈரவலயங்கள்

உலகில் மனித நாகரிகத்தின் தொடக்கத்துக்கு பின்புலமான தனித்துவமானதும், பல்லுயிர்கள் நிரம்பியதுமான சுற்றுச் சூழல் அமைப்புகளாக ஈர நிலங்களைக் குறிப்பிடலாம். இந்தச் சுற்றுச் சூழல் அமைப்புக்களால் உருவாகும் தனிச் சிறப்புகளின் காரணமாக, சர்வதேச ரீதியில் இந்த ஈர நிலங்களைப் பாதுகாப்பதற்கும், நிர்வகிப்பதற்கும் ஒரு கருவியாக 1971 ஆம் ஆண்டில் ராம்சர் ஈர நில நிலங்களுக்கான மாநாடு எனும் பன்னாட்டு ஒப்பந்தம் ஆரம்பிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டாகும் போது உலகம் முழுவதும் 2331 ராம்சர் ஈர வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு அவற்றுள் இலங்கையும் 06 மண்டலங்களுக்கு உரித்துடையதாக இருக்கிறது.

சனத்தொகை வளர்ச்சியினாலும், நகர மயமாக்கலினாலும் வரையறுக்கப்பட்ட நில வளங்களைப் பயன்படுத்துவது அதிகரித்ததோடு, ஈர நிலங்களின் நீடித்தலுக்கான அச்சுறுத்தல்களும் அதிகரித்து வருவதைக் காணக் கூடியதாக இருந்தது. சுற்றுச் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரதேசங்கள் மனித நடவடிக்கைகளால் கடுமையான சவால்களை எதிர்கொள்வதோடு, அதற்குரிய அதிகாரம் வாய்ந்த நிறுவனங்கள்

அச் சவால்களைக் குறித்து போதியளவு கவனம் செலுத்தவில்லை.

சதுப்பு நிலங்களை மண்ணிட்டு நிரப்புதல், வனப் பகுதிகளை அகற்றுதல், ஈர நிலங்களில் காணப்படும் வளங்களை அதிகளவில் பெற்றுக் கொள்தல் மற்றும் அந்நிய ஆக்கிரமிப்புப் பயிர்களும், உயிரினங்களும் விரைவாகப் பரவுதல் போன்றவை இங்கு காணப்படும் சிக்கல்களில் சிலவாகும். இலங்கையில் முக்கியமான ராம்சர் ஈர நிலங்களாக சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த தேசிய வனங்கள் மற்றும் சரணாலயங்களான பூந்தல், வில்பத்து, குமன, ஆனவிலுந்தாவ, வங்காலை மற்றும் மாதுரு கங்கை ஆகிய பிரதேசங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சர்வதேச ராம்சர் ஈர நில சாசனத்தில் இலங்கையும் கூட ஒரு உறுப்பு நாடாக உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும், மாநாட்டின் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு உரிய தனியான சட்ட அமைப்பு எதுவும் இலங்கையில் நிறுவப்பட்டிருக்கவில்லை. வன விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்ட விதிகளின் கீழ் இந்த ராம்சர் ஈர நிலங்களுக்கான ஒழுங்குமுறைகள் கட்டுப்படுத்தப்படுவதை அவதானிக்க முடிந்தது. ராம்சர் ஈர நிலங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர், இந்த ஈர நிலங்களில் காணப்படும் பல விதமான உயிர்களின் நிலைப்பாடு குறித்து போதுமான அளவில் ஆய்வுகள் எதுவும் செய்யப்பட்டிருக்கவில்லை. அத்தோடு பல்லுயிர் பாதுகாப்பிற்காக பல தரப்பட்ட தந்திரோபாயங்கள் மற்றும் தேசிய திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், ராம்சர் ஈர நில மண்டலங்களுக்கென்று தனியானதொரு திட்டத்தைத் தயாரித்து செயற்படுத்துவதும், தற்போதைய நிலைமையைக் குறித்த செயலாற்றல் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை

ராம்சர் ஈர நில மண்டலங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலப் பகுதிகளுக்குரிய எல்லைகள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டிருந்த போதிலும், கணக்காய்வு தினம் வரையில் ராம்சர் ஈர நிலங்கள் தொடர்பாக எழுந்துள்ள எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துவது போதியளவில் நடைபெற்றிருக்கவில்லை. ராம்சர் ஈர நில மண்டலங்களின் உள்ளே மற்றும் அதன் அயல் மண்டலங்களின் உள்ளே அங்கீகாரமற்ற கட்டிட

நிர்மாணங்களைச் செய்தல், சதுப்பு நிலங்களை நிரப்புதல் மற்றும் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நடவடிக்கைகள் பலவும் அவதானிக்கப்பட்டதோடு, ஆக்கிரமிக்கக் கூடிய தாவர இனங்களின் பரவலால் வாழி அமைப்புகளுக்கும், பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பல்லுயிர்களுக்கும் பெருமளவிலான பாதிப்புகள் உருவாகியிருந்தன.

இந்த ராம்சர் ஈர நில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பணியாளர்களை ஈடுபடுத்தாதிருத்தல் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளை போதியளவு வழங்காதிருத்தல் போன்றவை அவதானிக்கப்பட்டதோடு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஈர நிலங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள் மீது அதிக கவனம் செலுத்துதல் அத்தியாவசியமானது என்பதுவும் அவதானிக்கப்பட்டது. பல்லுயிர்களில் மிகவும் உயர் பெறுமதி வாய்ந்த, வெள்ளக்

கட்டுப்பாடு போன்ற சுற்றாடல் சேவைகள் பலவற்றை வழங்கும், அருகி வரும் அரிதான தாவரங்களையும், உயிரினங்களையும் கொண்டிருக்கும், புலம் பெயர்ந்து வரும் விசேட வகைப் பறவைகள் பலவற்றுக்கும் சுவர்க்கமாக அமைந்திருக்கும் நீர் வளம் நிறைந்த பிரதேசங்கள் இவை என்பதோடு வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இந்த ராம்சர் ஈர நிலங்களின் பாதுகாப்பிற்காக அரசாங்கம் தலையிடும் தேவைப்பாடு உருவாகியிருந்தது.

புலனாய்வுக் கணக்காய்வுச் செயற்பாடுகள்

அவதானிப்புகள்

- சுற்றறிக்கையின் விதிகளுக்கு மாறாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் பங்கேற்றல்
- விளம்பரங்களுக்காக பொருத்தப்பட்ட இரண்டு எல்இடி பேனல்கள் செயலிழந்திருத்தல்
- மித்துச் செல்லக்கூடிய குப்பை சேகரிக்கும் இயந்திரம் திருத்தப்படாமை
- திட்டமிட்டபடி தகவல் மையம் மற்றும் அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்படாமையால் திறக்க முடியாதுள்ளமை
- பயிற்சி புத்தகங்கள் உற்பத்திசெய்து அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு இலவசமாக விநியோகித்தல்
- பணியாளர் சம்பளத்திலிருந்து கழிக்கப்பட்ட ஊழியர் சேமலாப நிதிய மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்புகளை உரிய நிதியங்களுக்கு செலுத்த தவறியமை
- குடா ஓயா நீர்த்தேக்கத்தில் நீர்த்தேக்கக் கட்டை நிர்மாணிப்பதற்காக மணல் கொள்வனவு செய்கையில் மேற்கொண்ட மேலதிக கொடுப்பனவு
- முறையான ஒப்புதல் பெறாமல் பாணந்துறை நகரசபையில் ஒரு மென்பொருள் முறைமையை நிறுவுதல்
- நிதி ஏற்பாடு இன்றி பாணந்துறை நகரசபைக்கு ஒரு கெப் வாகனத்தை கொள்வனவு செய்தல்
- சேவையில் நிரந்தரம் இல்லாத அதிகாரிக்கு வெளிநாட்டு பயிற்சி வழங்குதல்
- நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட பெறுமதிசேர் வரியை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு செலுத்தாமை
- தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியமை
- ஒப்பந்த நிர்வாக பலவீனங்கள்
- மஹ கல்கமுவ பசுமை கால்வாய் நிர்மாணித்தல் குறைபாடுகள்
- அதிர்வுறும் உருளை காணாமல் போயுள்ளமை.

புலனாய்வுக்

கணக்காய்வுச்

செயற்பாடுகள்

தனிநபர் அல்லது தனிநபர்களின் குழு ஒன்றால் நியாயமற்ற அல்லது சட்டவிரோதமான முறையொன்றில் நன்மை அல்லது நலன் ஒன்றைப் பெற்றுக்கொள்ளும் இடர்களின் தோற்றத்தை பரீட்சித்தல் புலனாய்வுக் கணக்காய்வு ஒன்றிலிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பத்தில், புலனாய்வுக் கணக்காய்வு மோசடிகளைக் கண்டறிந்து தடுக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு முறைமையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தம் மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டம் ஆகியன பொது நிதிகளை முறையாக முகாமை செய்வதற்கு அரசு கணக்காய்வை வலுப்படுத்தியிருந்தன. கணக்காய்வு செய்யப்படும் நிறுவனங்களின் உத்தியோகபூர்வ ஆவணங்களை பரீட்சிப்பதற்கு மேலதிகமாக புலனாய்வை விரிவுபடுத்துவதற்காக பொது பிரதிநிதித்துவத்திலிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளுதல், ஆணைக்குழுக்களின் கோரிக்கைகள், பொதுக் கணக்குகள் மற்றும் பொது முயற்சிகள் பற்றிய குழுக்களில் உள்ள பிரதிநிதித்துவங்கள், நிறுவனத் தலைவர்களின் பிரதிநிதித்துவங்கள் மற்றும் பொது நிதி முகாமைத்துவத்தை நெறிப்படுத்துவதற்கு ஊடகங்கள் வெளிப்படுத்திய தகவல்கள் என்பவற்றின் போது கணக்காய்வைத் தொடர்வதற்கு புலனாய்வுக் கணக்காய்விலிருந்து எதிர்பார்க்கப்படுகின்றது, அதே நேரத்தில், உத்தியோகத்தர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான முறைகள் மற்றும் பயிற்சிகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் பௌதீக வளங்கள், ஈழவடநெடு இலக்கங்கள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை மேம்படுத்தவும் திணைக்களங்கள் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

மீளாய்வாண்டின் போது விசேட புலனாய்வுப் பிரிவு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான மற்றும் அவசர விடயங்களில் (பிரதிநிதித்துவங்கள்) அது கவனம் செலுத்திய போது 23 பிரதிநிதித்துவங்களுக்கு பொருந்தும் ரூபா 9,314 மில்லியன் செலவினம் பரீட்சிக்கப்பட்டதுடன் அதில் அரசாங்கத்திற்கு மதிப்பிடப்பட்ட நட்டம் ரூபா 3,432 மில்லியனாகும். 2020 ஆம் ஆண்டின் போது நடாத்தப்பட்ட புலனாய்வுகள் தொடர்பான குறிப்பிடத்தக்க அவதானிப்புக்கள் கீழே பொழிப்பாக்கப்பட்டுள்ளன.

சுற்றக்கை விதிகளுக்கு முரணாக வெளிநாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் சுற்றுலாக்களில் பங்குபற்றல்

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் விசேட பயிற்சித் நிகழ்ச்சித்திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த உத்தியோகத்தர்களின் சார்பாக வட மத்திய மாகாண சபையால் ரூபா 18.08 மில்லியன் கூட்டுமொத்த தொகை செலவிடப்பட்டிருந்தது. நிதி அமைச்சின் 2015 மே 15 ஆம் திகதிய எவ்.எம்.01.:2015.:01 ஆம் இலக்க சுற்றறிக்கை மற்றும் தாபன விதிக் கோவையின் ஏற்பாடுகளிற்கு முரணாக ஏறத்தாழ ஐ.அ.டொலர் 7,980 இற்கு சமமான ரூபா 1.23 மில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் குறித்த முறையற்ற கொடுப்பனவுகளை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களிடமிருந்து அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விளம்பரங்களுக்காக இரண்டு நடுனு ியநெடள களை நிறுவுதல்

விளம்பரங்களைக் காட்சிப்படுத்தும் நோக்கில் ஹக்கல தாவரவியல் பூங்காவின் நுழைவாயில் மற்றும் வெளியேறும் வாயில்களில் இரண்டு நடுனு ியநெடள 2020 மார்ச் 20 இல் நிறுவப்பட்டன. தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் தேசிய தாவரவியல் பூங்கா அபிவிருத்தி திட்டத்தின் பிரகாரம் முக்கிய செயற்பாடுகள் இனங்காணப்பட்டிருந்ததுடன் அந்த முக்கிய செயற்பாடுகளில் தாவரங்களை பாதுகாப்பது உள்ளிட்ட செயற்பாடுகள் மேலும் ஆற்றப்பட வேண்டியிருந்தன. இரண்டு நடுனு ியநெடள ரூபா 6.48 மில்லியன் செலவிடப்பட்டு நிறுவப்பட்டிருந்த போதிலும் குறித்த முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்தாமலும், சரியான குறிப்புரைகளைத் தயாரிக்காமலும், 2019 ஆம் ஆண்டின் பெறுகை திட்டத்திற்கு முரணாகவும், அந்த ியநெடள 2020 திசெம்பர் 31 வரையிலும் விளைவற்றிருந்தன.

கழிவு உறிஞ்சி சேகரிப்பான்

பேராதனை அரச தாவரவியல் பூங்காவை சுத்தம் செய்யும் நோக்கங்களிற்காக 2018 ஒக்தோபர் 02 இல் ரூபா 2.24 மில்லியன் செலவிடப்பட்டு கழிவு உறிஞ்சி சேகரிப்பான் கொள்வனவு செய்யப்பட்டது. குறித்த இயந்திரம் அதன் உத்தரவாதக் காலப்பகுதி முடிவடைவதற்கு முன்னரே செயற்படாமல் இருந்ததுடன் விநியோக கம்பனிக்கு பல முறை எழுத்துமூலம் அது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு சம்பந்தப்பட்ட கம்பனி பதிலளித்திருக்கவில்லை. எவ்வாறாயினும் தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த இயந்திரத்தை பழுதுபார்ப்பதற்கோ அல்லது செலவிடப்பட்ட தொகையை பொறுப்பான

தரப்பினரிடம் இருந்து அறவீடு செய்வதற்கோ நடவடிக்கையை எடுத்திருக்கவில்லை.

தகவல் நிலையம் மற்றும் அருங்காட்சியகத்தின் நிர்மாணம்

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்திற்கு சொந்தமான அரச தாவரவியல் பூங்காவில் சுற்றுலா சேவையை மேம்படுத்தும் நோக்கில் தகவல் நிலையம் மற்றும் அருங்காட்சியகமொன்றை நிர்மாணிப்பதற்கு ரூபா 25.2 மில்லியன் தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந் நிர்மாணங்கள் 2019 திசெம்பர் 31 அளவில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டிய போதிலும் அருங்காட்சியகத்தின் உள்ளக திட்டம் சரியாகத் தயாரிக்கப்படாததன் காரணமாக 2020 நவம்பர் 12 வரையிலும் அருங்காட்சியகத்தைத் திறக்க முடியாதிருந்தது.

பயிற்சி புத்தகங்களின் (நுஞ்சஉளைந டீழமுள) உற்பத்தி

பயிற்சி புத்தகங்கள் 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களை பணிக்கமர்த்துவதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்டிருந்ததுடன் அக் காலப்பகுதியின் போது அதற்காக ரூபா 88.15 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. குறித்த காலப்பகுதியின் போது ஏறக்குறைய 1,769 படைவீரர்கள் பயிற்சி புத்தகங்களின் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களுக்கு அரசாங்கத்தால் செலுத்தப்பட்ட சம்பளங்கள் மற்றும் படிகள் குறித்த கிரயத்தில் சேர்க்கப்பட்டிருக்கவில்லை. அவ்வகையில் உற்பத்தி செய்யப்பட்ட பயிற்சி புத்தகங்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கிடையே இலவசமாக பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு பங்களிப்புக்களை செலுத்துதல்

உமா ஓயா கீழ்நிலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் பிரதி செயற்திட்ட அலுவலகம் மற்றும் வதிவிட பொறியியலாளர் அலுவலகங்களில் பணிக்கமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு செலுத்த வேண்டிய பங்களிப்புகளுக்காக ரூபா 24.43 மில்லியன் கூட்டுமொத்த தொகை 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மேலேயுள்ளவாறு தொழிலாளர் சேவையை வழங்கிய 06 நிறுவனங்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது. தற்போது பணியாற்றும் தொழிலாளர்களின் மாதிரியொன்றிலிருந்து பெறப்பட்ட கூற்றுக்களின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்புக்கள் அவர்களின் சம்பளங்களிலிருந்து கழிக்கப்பட்டிருந்தன. எனினும், அந்த பணம் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு செலவு வைக்கப்பட்டிருக்கவில்லை. ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு செலுத்த வேண்டிய பங்களிப்புக்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை வழங்கும் நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு ஆதரவாக அந்த நிதியங்களுக்கு செலவு வைக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தாமல் அக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

குடா ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு நிர்மாணத்திற்காக மணலை கொள்வனவு செய்தல்

- உமா ஓயா கீழ்நிலை அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் குடா ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை நிர்மாணப்பதற்குத் தேவையான மணலை கொள்வனவு செய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டின் பிரகாரம் 01 கியூப் மணலின் விலை (15மஅ வழந கடைவநசாயரட இற்காக நன்கு அரைத்த மணலை வழங்குதல், போக்குவரத்து செய்தல், குவித்தல், இடுதல் மற்றும் இறுக்குதல்) ரூபா 6,452 ஆகும். முறையான அங்கீகாரமின்றி ஒரு கியூப் மணலின் மதிப்பிடப்பட்ட விலையை 56 சதவீதத்தால் விஞ்சி ரூபா 10,100 என்ற விலைவீதத்தில் மணல் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததால் ரூபா 399.50 மில்லியன் தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது.
- குடா ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை நிர்மாணப்பதற்கான மணல் வழங்கல் 2017 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அதே வழங்குநரால் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மணல் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் முறையே ரூபா 6,890, ரூபா 9,500 மற்றும் ரூபா 10,100 ஆகிய விலைவீதங்களில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இரண்டு ஆண்டுகளினுள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு 46 சதவீதமாக காணப்பட்டது.
- 2020 ஆம் ஆண்டில் குடா ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டை நிர்மாணப்பதற்கு தேவையான மணலின் விலையை மதிப்பிடும் போது மணல் விநியோக தூரத்தை 20 மஅ ஆகவும் ஒரு பேர்ச் காணியின சந்தை விலை ரூபா 28,000 ஆகவும் கருத்தில் கொண்டு ஒரு கியூப் மணலின் விலை ரூபா 10,200 ஆக கணிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டிலிருந்து 200 அ தொலைவில் அமைந்துள்ள குடா ஓயாவின் நீர்நிலைகளில் இருந்து மணல் வழங்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டிருந்தது. மேலும், குடா ஓயா நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்காக வழங்கப்பட்ட மணலின் மாதிரிகள் நான்கு சந்தர்ப்பங்களில் பரீட்சிக்கப்பட்டு அவற்றில் இரண்டு தரமற்றதாக காணப்பட்டது.

- தேசிய போட்டி கேள்வி நடைமுறையின் (ஊடக) பிரகாரம் மணல் கொள்வனவு செய்யும் நோக்கத்திற்காக 2019 ஏப்ரல் 25 மற்றும் 2019 செப்டெம்பர் 20 இல் பிரசுரிக்கப்பட்ட செய்தித்தாள் விளம்பரங்களின் நிபந்தனை இல. 02 இன் பிரகாரம் மணல் வழங்குவதில், வழங்குநர் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் மற்றும் போக்குவரத்து அனுமதி போன்ற அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் கொண்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மணலுக்கான போக்குவரத்து அனுமதிகளின் தேவைப்பாடானது தெரிவுசெய்யப்பட்டிருக்காத வழங்குநருக்கு வழங்கப்பட்ட கேள்வி ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த போது கேள்விகளை முழுமையாக சமர்ப்பித்திருந்த இரண்டு வழங்குநர்களில் தெரிவுசெய்யப்பட்ட வழங்குநருக்கு வழங்கப்பட்ட கேள்வி ஆவணங்களில் அது அறிவிக்கப்பட்டிருக்கவில்லை. தெரிவு செய்யப்பட்ட வழங்குநர் போக்குவரத்து அனுமதிகளின் அவசியத்தை புறக்கணித்து 4 ஆண்டு காலப்பகுதியினுள் 14,812 கியூப் மணலை வழங்கியிருந்தார். குறித்த வழங்குநர் உள்ளூர் சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்களுக்கு இணங்க பெறப்பட வேண்டிய

அனுமதிகளைப் பெற்றிருக்காததால், ரூபா 4.85 மில்லியன் அனுமதி கட்டணங்கள் அரசாங்கத்திற்கு நட்டமாக ஏற்பட்டிருந்தது.

- அரசாங்க பெறுகை வழிகாட்டலின் 2.7.5 வழிகாட்டலின் பிரகாரம் உமா ஓயா கீழ்நிலை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான மணலை கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கான எல்லை ரூபா 50 மில்லியனாக காணப்பட்டதுடன் செயற்திட்ட பணிப்பாளரின் 2016 பெப்ரவரி 17 ஆம் திகதிய கடிதம் மூலம் அது தொடர்பாக பிரதி செயற்திட்ட பணிப்பாளரிடம் தெரியப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், மேற்படி அங்கீகரிக்கப்பட்ட எல்லையை விஞ்சி மணல் விநியோகத்திற்காக பிரதி பணிப்பாளர் 02 உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருந்தார்.

பாணந்துறை நகர சபையில் மென்பொருள் முறைமையொன்றை நிறுவுதலும் அதன் செயற்பாடும்

பாணந்துறை நகர சபையில் கணினிமயப்படுத்தப்பட்ட வலையமைப்பு முறைமை ஒன்றை நிறுவுவதற்கான கிரய மதிப்பீடு கேள்வி சபை, நாணயக் குழு அல்லது சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. அத்தகைய அங்கீகரிக்கப்படாத மதிப்பீட்டின் அடிப்படையில் 09 உட்பாகங்களுடன் மென்பொருள் முறைமையொன்றை நிறுவுவதற்கு 2016 மார்ச் 21 இல் ரூபா 2.96 மில்லியனுக்கு ஒப்பந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது.

மென்பொருள் முறைமையின் 09 உபபாகங்களில் 04 மாத்திரமே நிறுவப்பட்டிருந்ததுடன் ரூபா 1.57 மில்லியன் தொகை 2018 நவம்பர் 22 அளவில் செலுத்தப்பட்டிருந்தது. அவ் உபபாகங்களின் பராமரிப்பு மற்றும் சேவை கட்டணங்களாக 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் ரூபா 328,262 தொகை செலுத்தப்பட்டிருக்க வேண்டிய போதிலும் ரூபா 636,821 தொகை செலுத்தப்பட்டிருந்தது. அதற்கிணங்க ரூபா 308,559 தொகை மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது. நகர சபை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அவ்வாறு மேலதிகமாக செலுத்தப்பட்ட தொகையை அறவீடு செய்வதற்கு நடவடிக்கையை எடுத்திருக்கவில்லை. மென்பொருள் முறைமையில் விசேடமாக நிறுவப்பட்ட கணக்கு முகாமைத்துவம், சம்பளங்கள் மற்றும் மனித வளங்களின் முகாமைத்துவம் மற்றும் கடை வாடகைகளை ஒன்லைனில் செலுத்துதல் போன்ற முறைமைகள் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் விளைவற்றிருந்தன.

பாணந்துறை நகரசபைக்கு கெப் வாகன மொன்றை கொள்வனவு செய்வதற்கான நிதிகளை அதிகரித்தல்

பாணந்துறை நகர சபைக்கு கெப் வாகனமொன்றை கொள்வனவு செய்வதற்காக பாதீட்டு முன்மொழிவொன்றை நிறைவேற்றுவதன் மூலம் நிதியேற்பாடு மேற்கொள்ளப்படாமல் 2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பாதீட்டு முன்மொழிவுகளில் இருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட செலவின விடயங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்ட நிதியேற்பாடுகளின் சேமிப்பானது செலவினமாக கணக்கிற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. ஆகையால் கடன்கொடுத்தோர் மீதியை விளைவித்திருந்தது. இப்பகுதியில் உள்ள மக்களின் நலன்புரிக்காக செலவிடப்பட

வேண்டிய ரூபா 12.50 மில்லியன் தொகை அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்காததால் கடன்கொடுத்தோர் மீதியை விளைவித்திருந்தது.

சேவையில் உறுதிப்படுத்தப்பட்டிருக்காத உத்தியோகத்தர் ஒருவரிற்கு வெளிநாட்டுப் பயிற்சியை வழங்குதல்

இந்நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் (அபிவிருத்தி) தேசிய உணவு மேம்பாட்டு சபையின் பணிப்பாளரால் 2019 சனவரி 21 தொடக்கம் மார்ச் 01 வரை இந்தியாவில் நடைபெற்ற யுபசநந ரூ குழமன நுவெநசிசளைநள இன் திட்டமிடல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பான 40 நாள் கற்கைநெறியில் பங்குபற்றச் செய்யப்பட்டிருந்தார். தாபனவிதிக் கோவையின் ஓஏ ஆம் அத்தியாயத்தின் 3.1 ஆம் பிரிவின் பிரகாரம் தகுதிகாண் காலத்திலுள்ள உத்தியோகத்தர் ஒருவர் அவரது நியமனத்தின் பிரகாரம் உறுதிப்படுத்தப்படுவதற்கு தேவையான தகைமையை பெற்றுக்கொள்வதை தவிர, படிப்பு அல்லது பயிற்சிக்காக வெளிநாட்டிற்கு அனுப்பப்படக்கூடாது. எவ்வாறாயினும், குறித்த உத்தியோகத்தர் அவரது தகுதிகாண் காலப்பகுதியின் போது மேற்படி பயிற்சியில் பங்குபற்றச் செய்யப்பட்டிருந்ததுடன் நிறுவனத்தால் அதற்காக ஐ.அ.டொலர் 1,200 (அண்ணளவாக ரூபா 217,980) தொகை செலவிடப்பட்டிருந்தது.

தாபனவிதிக் கோவையின் ஓஏ ஆம் அத்தியாயத்தின் 4.1 மற்றும் 4.2 ஆம் பிரிவுகளின் பிரகாரம் ஒரு மாதத்திற்கு மேல் படிப்பு அல்லது பயிற்சிக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் கட்டாய சேவைக் காலப்பகுதியின் போது அவர் அரசாங்கத்திற்கு சேவை செய்வதற்கு தீர்மானித்து தீவை விட்டு வெளியேறுவதற்கு

முன்னர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட வேண்டும். எனினும் அதற்காக அத்தகைய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வாடிக்கையாளர்களிடமிருந்து அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரி செலுத்தப்படாமை

குறிப்பிட்ட தனியார் நிறுவனமொன்றால் சேவைகளை வழங்குவதற்கான விலைப்பட்டியல் வருமானத்திலிருந்து அறவிடப்பட்ட பெறுமதி சேர் வரி உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டிருக்கவில்லை. உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் அதற்காக விதிக்கப்பட்ட மேலதிக வரி மற்றும் தண்டப்பணங்களுடன் சேர்த்து செலுத்தப்படாத வருமான வரி உட்பட ரூபா 67.51 மில்லியன் கூட்டுமொத்த தொகை குறித்த கம்பனியால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு செலுத்தப்பட வேண்டியுள்ளது. குறித்த செலுத்த வேண்டிய தொகையில் ரூபா 6.00 மில்லியன் தொகை அக் கம்பனியால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு காசோலை மூலம் செலுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட தனியார் நிறுவனம் 2019 ஆகஸ்ட் 26 இல் பெறுமதி சேர் வரிக்காக பதிவு செய்யப்பட்டிருந்தது. வரி வருமான நிலுவைகள் காணப்பட்ட போதிலும் மேலதிக வரி மற்றும் தண்டப்பணங்களிற்காக காசோலைகள் வழங்கப்பட்டு கோவை செயற்படுத்தப்பட்டதால் அனுமதிச் சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கு ஆட்சேபனை எதுவும் இல்லை என்று 2019 செப்டெம்பர் 16 ஆம் திகதிய தம்புள்ள உள்நாட்டு இறைவரி ஆணையாளரின் கடிதத்தின் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. பெறுமதி சேர் வரிக்கு பதிவுசெய்யப்பட்டிருந்த குறித்த தனியார் நிறுவனம் 2009 ஆம் ஆண்டின் நான்காம்

காலாண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு வரையான (2011 ஆம் ஆண்டின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகள் தவிர) 35 காலாண்டுகளுக்காக வரி அறிக்கைகளை சமர்ப்பித்திருக்கவில்லை. எனினும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் பெறுமதி சேர் வரிச் சட்டத்தின் 21(10) ஆம் பந்தியின் பிரகாரம் குறித்த நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறியிருந்தது.

அந்த கம்பனியின் பெறுமதி சேர் வரி செயலற்ற நிலையில் இருந்த காலப்பகுதியின் போது குறித்த கம்பனியின் உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் தம்புள்ள பிராந்திய அலுவலகத்தால் 2019 செப்டெம்பர் 5 இல் 2015 ஆம் ஆண்டின் 3 காலாண்டுகளுக்கும் 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு வரையும் வெற்று வரி படிவங்களை பூர்த்தி செய்ததை அடிப்படையாகக் கொண்டு தம்புள்ள பிராந்திய அலுவலகத்தின் உதவி ஆணையாளர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் நிலுவைகள் காணப்படவில்லை என்பதையும், வரி கணக்கு செயற்பாட்டில் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் கடிதங்களை 2019 செப்டெம்பர் 17 இல் வழங்கியிருந்தனர்.

கொழும்பு கொமர்ஷியல் பேர்ட்டிலைசர் லிமிட்டெட்டிற்கு சேவைகளை வழங்கியிருந்த 06 நிறுவனங்களுக்கான ரூபா 54.68 மில்லியன் பெறுமதியான விலைப்பட்டியல்களுக்காக பெறுமதி சேர் வரியாக அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 8.19 மில்லியன் தொகை நட்டமொன்றாக அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருந்தது. குறித்த தனியார் நிறுவனம் அக் காலப்பகுதியின் போது பெறுமதி சேர் வரிக்காக பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை.

கொழும்பு கொமர்ஷியல் பேர்ட்டிலைசர் லிமிட்ட்டின் பெறுமதி சேர் வரிப் பதிவு செயற்பாட்டில்லாத காலப்பகுதியின் போது குறித்த தனியார் நிறுவனம் ரூபா 154.09 மில்லியன் விலைப்பட்டியலிடப்பட்ட பெறுமதி ஒன்றிற்கான சேவைகளை பெற்றிருந்தது. 2013 யூன் தொடக்கம் 2019 மார்ச் வரையிலான காலப்பகுதியின் போது அத் தனியார் நிறுவனத்திற்கு கொழும்பு கொமர்ஷியல் பேர்ட்டிலைசர் லிமிட்ட்டால் பெறுமதி சேர் வரியின் செயற்படு நிலை உறுதிப்படுத்தப்படாமல் ரூபா 16.41 மில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு செலுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி, அத் தனியார் நிறுவனத்தால் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு செலுத்தப்பட்டிருக்கவில்லை.

வழங்குநர்களுக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திடமிருந்து செயற்படு நிலை உறுதிப்படுத்தப்படாமல் கொடுப்பனவு திகதியில் உள்ளவாறு பெறுமதி சேர் வரி அறவீட்டை உறுதிப்படுத்தும் பொருட்டு சிலோன் பேர்ட்டிலைசர் கம்பனி லிமிட்ட்ட பெறுமதி சேர் வரி தொடர்பாக ரூபா 5.94 மில்லியன் சட்டவிரோத கொடுப்பனவொன்றை மேற்கொண்டிருந்தது. அத்தகைய வரியை செலுத்தியிருந்த வழங்குநர்களின் தகவல்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படாமை

பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல் முடிவுகளின் அறிவிப்பு பூர்த்தி செய்யப்படும் வரை விடுமுறையில் செல்வதற்கு முறையான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்

எனவும் அத்தகைய நபரால் ஏதேனும் பொறுப்பு வைத்திருக்கப்படுமானால் அதை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மற்றொரு உறுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் 2020 மார்ச் 22 ஆம் திகதிய ஈசீ.ஈடிஆர்.ஐஎன்எவ்வூ.பிஎவ்-2020 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்கமுவ பிரதேச சபையின் தலைவர் உட்பட மூன்று உறுப்பினர்கள் சுற்றறிக்கைகளின் பிரகாரம் விடுமுறையை பெற்றிருக்காததுடன் கூட்டங்களில் பங்குபற்றி அதற்காக ரூபா 273,000 கூட்டுமொத்தமான படிகளைப் பெற்றிருந்தனர். மேலும், தலைவரால் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட திகதிக்குப் பின்னர் அவர் ரூபா 12.87 மில்லியன் கூட்டுமொத்தமான 25 ஒப்பந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருந்தார். மேலும், ருவன்வெல்ல பிரதேச சபையின் தலைவர் விடுமுறை பெற்றுக்கொள்ளாமல் தேர்தல் நடவடிக்கைகளில் பங்குபற்றி சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ள முடியாத மாதாந்த படி, பிரயாணச் செலவினங்கள், தொலைபேசி படிகள் மற்றும் கொரோனா நிவாரணக் கடன் என 2020 மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரூபா 118,000 கூட்டுமொத்த படிகளை பெற்றிருந்தார். மேலும், அவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்த திகதியின் பின்னர் 07 ஒப்பந்த உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டிருந்தார். பிரதேச சபையின் கெப் வாகனம் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கையளிக்கப்பட்ட பின்னர் மார்ச் 22 தொடக்கம் 28 வரை தலைவரால் பயன்படுத்தப் பட்டிருந்ததுடன் சம்பந்தப்பட்ட காலப்பகுதி க்கான எரிபொருள் செலவினங்களாக ரூபா 99,393 தொகையும், கெப் வாகனம் மீளளிக்கப்பட்ட திகதி வரை பிரயாணச் செலவினங்களாக ரூபா 27,000 தொகையும் விடுமுறை நாட்களில் பணிபுரிந்தமைக்காக சாரதிக்கு மேலதிகநேரக் கொடுப்பனவாக ரூபா 8,886 தொகையும்

செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ருவன்வெல்ல பிரதேச சபையின் கெப் வாகனத்தின் ஓட்ட அட்டவணைகள் போலியானதாக உள்ளமையும் அத்தகைய பதிவுகளை போலியாக செய்வதன் மூலம் 2,984.2 லீற்றர் எரிபொருள் வாகனத்திற்கு நிரப்பப்பட்டிருக்காதமையும் அவதானிக்கப்பட்டதுடன் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு மாதமொன்றிற்கு அங்கீகரிக்கப்பட்ட 750 லீற்றர் எரிபொருளை விஞ்சி ரூபா 49,816 பெறுமதியில் பெப்ரவரி மாதத்தில் 191 லீற்றர் எரிபொருளும் மார்ச் மாதத்தில் 288 லீற்றர் எரிபொருளும் நிரப்பப்பட்டிருந்தன. 2019 ஆம் ஆண்டில் 09 மாதங்களின் போது அங்கீகரிக்கப்பட்ட எல்லையை விஞ்சி ரூபா 345,904 பெறுமதியான 3,326 லீற்றர் எரிபொருள் அளவு பயன்படுத்தப்பட்டிருந்தது.

ஒப்பந்த நிர்வாகத்திலுள்ள பலவீனங்கள்

அங்கொட தேசிய மனநல நிறுவகம் ஐ. ஐஐ மற்றும் மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு உணவு மூலப் பொருட்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்ட இரண்டு தனியார் கம்பனிகளுக்கு 2018 ஆம் ஆண்டு தொடர்பாக ரூபா 8.14 மில்லியன் மேலதிகக் கொடுப்பனவு செலுத்தப்பட்டிருந்தது. குறித்த மேலதிகக்கொடுப்பனவில், ரூபா 1.32 மில்லியன் தொகை நிர்வாகத்தால் அறவீடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மேலும் ரூபா 1.48 மில்லியன் தொகை அறவிடப்பட வேண்டியிருந்தது. எனினும், அவ் அறவீடு பெறுகைக் குழுவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மகா கல்கமுவ பசுமை கால்வாய் நிர்மாணம்

குருநாகல் மாவட்டத்தில் உள்ள மகாகல்கமுவ குளத்தை மறுசீரமைப்பதற்கான பத்து ஆண்ட செயற்திட்டம் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன் இச் செயற்திட்டம் 2019 ஆம் ஆண்டின் இறுதியளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. திணைக்களத்தால் 2020 ஆகஸ்ட் 31 இல் உள்ளவாறு தயாரிக்கப்பட்ட செயன்முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் 2021 ஆகஸ்ட் 31 வரையிலும் ஒட்டுமொத்த செயன்முன்னேற்றம் 89 சதவீதமாக வெளிப்படுத்தப்பட்டது. இச் செயற்திட்டம் 03 ஆண்டுகள் முழுவதும் அமுல்படுத்தப் பட்டிருந்த போதிலும் அதற்காக விபரமான திட்டம் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், செயற்திட்டம் தொடர்பான கால்வாய் 15 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு இலக்கு திகதிகளை உள்ளடக்கி அது தொடர்பான திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. மேலும், முன்மொழியப்பட்ட கால்வாயை நிர்மாணிப்பதில் மண் வேலைக்காக 07 இயந்திரங்களுக்கு 93,605 இயந்திர மணித்தியாலங்கள் மதிப்பிடப்பட்டிருந்தன. எனினும் 137,892 இயந்திர மணித்தியாலங்களுக்கு உடன்படிக்கைகள் கைச்சாத்தி டப்பட்டன. அதன் பிரகாரம் மதிப்பிடப்பட்ட மணித்தியாலங்களின் எண்ணிக்கை 44,287 இயந்திர மணித்தியாலங்களை விஞ்சியிருந்ததுடன் இதனால் அதற்காக ஏற்பட்ட கிரயம் ரூபா 75.78 மில்லியன் தொகையாகும். தொழிலாளர்களின் நேரடி பங்களிப்பு மூலம் மண் வேலை மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்கமுவ பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாரால் கோரிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அங்கீகாரம் இல்லாமல் திட்டத்தை விஞ்சி 44,287 இயந்திர மணித்தியாலங்களுக்கு உடன்படிக்கைகளை கைச்சாத்திடுதலானது

முறையற்ற செயலுக்கான வாய்ப்பொன்றை வழங்குதலாக வெளிப்படுத்தப்பட்டது.

அதிர்வுறும் உருளைகள் காணாமல் போயுள்ளமை

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கல்கழுவ பிராந்திய அலுவலகத்தில் இருந்த ரூபா 700,000 பெறுமதியான ஐடிவீஆர்-86 இலக்கத்தை கொண்ட ஏடைசயவபை சுழட்டநச தவறவிடப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இல்லாத வெளிநபர் ஒருவராலும் அமைய அடிப்படையில் சேவையாற்றும் கள உதவியாளராலும் இந்த ஏடைசயவபை சுழட்டநச லொறி ஒன்றில்

ஏற்றப்பட்டிருந்தமை விசாரணை சபைக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. குருநாகல் பிராந்திய பொறியியலாளர் அல்லது நீர்ப்பாசன பணிப்பாளரால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், பிராந்திய பொறியியலாளர் அலுவலகத்தின் பாதுகாப்பில் உள்ள அனைத்து இயந்திரங்களுக்கும் பிராந்திய நீர்ப்பாசன பொறியியலாளர் பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அலுவலகத்தின் இயந்திரங்கள் மற்றும் வேலை செய்யும் தளங்களில் உள்ள உபகரணங்களை வழங்குதல் மற்றும் கையளித்தல் தொடர்பாக போதுமான உள்ளக கட்டுப்பாட்டு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை.

<p>தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள்</p>
<p>விடயங்கள்</p>
<p>2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று</p>
<p>நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தல் அடிப்படை</p>
<p>2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று</p>
<p>கட்டுநிதிச் சீராக்கல் கணக்கு</p>
<p>2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று</p>

2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு		
நிதி நிலைமைக் கூற்று		
	உள்ளபடியானது	
	2020	2019
	ரூபா	ரூபா
நிதி சாராத சொத்துக்கள்		
ஆதனம், பொறி மற்றும் உபகரணம்	525,720,485	391,745,228
நிதிச் சொத்துக்கள்		
முற்பணக் கணக்குகள்	228,179,389	226,919,272
ஏனைய தலைப்புக்கள் மூலம் தீர்க்கப்படாதுள்ள கட்டுநிதி மீதி	-	6,802,571
சாசும் காசுக்கு சமமானவையும்	64,784	
மொத்தச் சொத்துக்கள்	753,964,658	625,467,071
தேறிய சொத்துக்கள் ∴ உரிமைத்துவம்		
தேறிய சொத்துக்கள்	115,790,810	164,010,576
ஆதனம், பொறி மற்றும் உபகரண ஒதுக்கம்	525,720,485	391,745,228
வாடகை மற்றும் வேலை முற்பண ஒதுக்கம்	-	585,000
நடைமுறைப் பொறுப்புகள்		
வைப்புக் கணக்குகள்	112,388,579	62,323,696
கட்டுநிதி மீதி	64,784	6,802,571
மொத்தப் பொறுப்புகள்	753,964,658	625,467,071
<p>இந்த நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளவாறு மிகப் பொருத்தமான கணக்கீட்டுக் கொள்கைகள் பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன், மேற்படி இறுதிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைகள், அதனுடன் தொடர்புடைய கணக்குளிற்கான குறிப்புகள் மற்றும் ஏனைய கணக்குகளிற்கான தகவல்கள் திறைசேரிப் புத்தகங்களுடன் கணக்கிணக்கம் செய்யப்பட்டுள்ளன என்றும் அவை சரியானவை என்றும் உறுதிப்படுத்துகின்றேன்.</p>		
<p>டபிள்யூ.பி.சீ. விக்ரமரத்ன பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் கணக்காய்வாளர் தலைமை அதிபதி</p>		<p>ஜி.எஸ். கருணாரத்ன பிரதான கணக்காளர்</p>
2021 பெப்ரவரி ஆந் திகதி		2021 பெப்ரவரி ஆந் திகதி

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் படிவம்

தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் நிதிக் கூற்றுக்கள் அரசாங்கக் கணக்குகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட வழிகாட்டல்கள் 6 இலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆந்த வழிகாட்டல்களிலுள்ள பின்வரும் அடிப்படைகளைப் பிரயோகித்து 2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான காசுப் பாய்ச்சல் கூற்று என்பன தயாரிக்கப்பட்டுள்ளன.

அறிக்கையிடல் அடிப்படை

அறிக்கையிடல் காலப்பகுதி

இந்த நிதிக் கூற்றுக்களிற்கான அறிக்கையிடல் காலப்பகுதி 2020 சனவரி 01 இல் தொடங்கி திசெம்பர் 31 இல் முடிவடையும் நிதி ஆண்டாகும்.

தயாரிப்பிற்கான அடிப்படை

இந்த நிதிக் கூற்றுக்கள் வரலாற்றுக்கிரய அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதுடன் சில சொத்துக்களின் வரலாற்றுக் கிரயங்கள் மீள மதிப்பிடப்பட்ட பெறுமதிகளிற்கு சீராக்கப்பட்டுள்ளன. வேறுவகையில் குறிப்பிடப்படாதவிடத்து கணக்குகள் மேம்படுத்திய காசு முறையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

நிதிக் கூற்றுக்கள் இலங்கை ரூபாவில் கிட்டிய தொகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

வருமானங்களை இனங்காணல்

கைமாறுகின்ற மற்றும் கைமாற்றமற்ற வருமானங்கள் அவை கிடைக்க வேண்டிய காலஎல்லை கருத்திலெடுக்கப்படாது, காசு கிடைக்கும் காலத்தில் வருமானமாக இனங்காணப்படுகின்றன.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களை இனங்கண்டு அளவிடுதல்

சொத்துக்களிலிருந்து எதிர்கால பொருளாதார நலன்கள் நிறுவனத்திற்கு கிடைப்பது உறுதியாக காணப்பட்டு, அச்சொத்துக்களை நம்பகரமாக அளவிடக் கூடியதாக இருப்பின் அவை ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என இனங்காணப்படுகின்றன.

ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் கிரயத்தில் இனங்காணப்படுவதுடன் கிரய வடிவம் சம்பந்தப்படாதிருக்கும் சந்தர்ப்பங்களில் மீள விலைமதிக்கப்பட்ட பெறுமதிகள் பிரயோகிக்கப்படுகின்றன.

ஆதனம், பொறி மற்றும் உபகரண ஒதுக்கம்

இந்த ஒதுக்கக் கணக்கு ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் ஒப்பீட்டுக் கணக்காகும்.

காசும் காசுக்கு சமமானவைகளும்

2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு உள்நாட்டில் புழக்கத்திலுள்ள பண நோட்டுக்களும் குற்றி நாணயங்களும் காசு மற்றும் காசுக்கு சமமானவைகளில் உள்ளடங்கியுள்ளன.

2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான

நிதிச் செயலாற்றல் கூற்று			
பாதிடு		ஊள்படியானது	
2020		2020	2019
ரூபா		ரூபா	ரூபா
	வருமானப் பெறுவனவுகள்		
250இ000இ000	வரியல்லாத மற்றும் ஏனைய வருமானம்	302,494,749	276,697,315
250இ000இ000	மொத்த வருமானப் பெறுவனவுகள் (அ)	302,494,749	276,697,315
	வருமானமற்ற பெறுவனவுகள்		
-	திறைசேரிக் கட்டுநிதி	1,367,393,037	1,527,971,140
	வைப்புக்கள்	316,938,095	125,055,685
49,000,000	முற்பணக் கணக்குகள்	63,638,620	72,466,341
-	ஏனைய பெறுவனவுகள்	72,347,403	74,656,439
-	பெறுமதி சேர் வரிப் பெறுவனவுகள்	17,382,954	50,146,355
49,000,000	மொத்த வருமானமற்ற பெறுவனவுகள் (ஆ)	1,837,700,109	1,850,295,960
299,000,000	மொத்த வருமான மற்றும் வருமானமற்ற பெறுவனவுகள் (இ) = (அ) + (ஆ)	2,140,194,858	2,126,993,275
	கழிக்க: செலவினம்		
	மீண்டுவரும் செலவினம்		
1,625,700,000	சம்பளம், கூலி மற்றும் ஏனைய ஊழியர் நலன்கள்	1,451,777,938	1,453,700,074
302,500,000	ஏனைய பொருட்களும் சேவைகளும்	273,604,910	327,927,115
16,000,000	மானியங்கள் மற்றும் மாற்றல்கள்	14,628,903	13,622,630
-	ஏனைய மீண்டுவரும் செலவினம்	141,401	127,327
1,944,200,000	மொத்த மீண்டுவரும் செலவினம் (ஈ)	1740,153,152	1,795,377,146
	மூலதனச் செலவினம்		
38,500,000	மூலதனச் சொத்துக்களின் புனரமைப்பும் மேம்படுத்தலும்	21,285,201	26,759,417
20,000,000	மூலதனச் சொத்துக்களை கைக்கொள்ளல்	19,016,378	23,192,765
3,000,000	இயலுமை அபிவிருத்தி	323,300	61,959,414
61,500,000	மொத்த மூலதனச் செலவினம் (உ)	40,624,879	111,911,596
	பிரதான பேரேட்டுச் செலவினம்		
-	செலுத்திய வைப்புக்கள்	266,873,212	69,596,760
-	செலுத்திய முற்பணங்கள்	65,483,738	82,113,840
-	செலுத்திய பெறுமதி சேர் வரி	17,382,954	54,688,488
-	மொத்த பிரதான பேரேட்டுச் செலவினம் (ஊ)	349,739,904	206,399,088
2,005,700,000	மொத்தச் செலவினம் (எ) = (ஈ) + (உ) + (ஊ)	2,130,517,935	2,113,687,830
-	2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கட்டுநிதி மீதி (ஏ) = (இ) - (எ)	9,676,923	13,305,445

2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான கட்டுநிதி சீராக்கல் கணக்கு

	ரூபா	ரூபா
2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு நிதிச் செயலாற்றல் கூற்றின் படி கட்டுநிதி மீதி		9,676,932
(+) கூட்டுக:		
முற்பணக் கணக்குகளின் சீராக்கிய மீதி	1,621,393	
ஏனைய செலவின விடயங்களிலிருந்து வரவு வைத்தல்	1,509,230	3,130,623
		12,807,546
(-) கழிக்க:		
முற்பணப் பெறுவனவுச் சீராக்கம்	12,026,740	
ஏனைய செலவின விடயங்களிற்கான செலவினம்	780,806	12,807,546
2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கட்டுநிதி மீதி		-

2020 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான

காசுப் பாய்ச்சல் கூற்று

	உள்ளபடியானது	
	2020 ரூபா	2019 ரூபா
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான காசுப் பாய்ச்சல்		
மொத்த வரிப் பெறுவனவுகள்		
கட்டணம், மிகைஅறவீடு, தண்டப்பணம் மற்றும் அனுமதிப்பத்திரங்கள்	302,494,749	276,697,315
வருமானமற்ற பெறுவனவுகள்	72,347,403	74,656,439
கட்டுநிதிப் பெறுவனவுகள்	1,420,650,000	1,588,600,000
பெறுமதி சேர் வரிப் பெறுவனவுகள்	17,382,954	50,146,355
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான காசு (அ)	1,812,875,106	1,990,100,109
கழிக்க: காசுச் செலவினம்		
ஆளுக்குரிய வேதனங்கள் மற்றும் செயற்பாட்டுச் செலவினம்	1,745,623,520	1,881,997,862
மானியங்கள் மற்றும் மாற்றல்கள்	14,628,903	-
ஏனைய செலவின விடயங்களிற்கான செலவினம்	12,026,740	3,908,852
ஏனைய செலவின விடயங்களிற்காக செலுத்திய கட்டுநிதி	-	6,802,571
திறைசேரிக்கு தீர்க்கப்பட்ட கட்டுநிதி	53,256,963	60,628,860
பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவு	17,382,954	54,688,488
செயற்பாட்டுச் செலவினத்திற்கான காசுப் பாய்ச்சல் (ஆ)	1,842,919,080	2,008,026,633
செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான தேறிய காசுப் பாய்ச்சல் (இ) = (அ) - (ஆ)	(30,043,974)	(17,926,524)
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான காசுப் பாய்ச்சல்		
முற்பணங்களை அறிவிடுதல்	65,260,012	67,699,469
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான காசு (ஈ)	65,260,012	67,699,469
கழிக்க: காசுச் செலவினம்		
பொளதீகச் சொத்துக்களின் நிர்மாணம் அல்லது கொள்வனவு மற்றும் ஏனைய முதலீட்டுக் கைக்கொள்ளல்	19,016,378	23,192,765

முற்பணக் கொடுப்பனவு	66,264,543	82,039,105
முதலீட்டு நடவடிக்கைகளிற்காக செலவிடப்பட்ட மொத்த காசுப் பாய்ச்சல் (உ)	85,280,921	105,231,870
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான தேறிய காசுப் பாய்ச்சல் (ஊ) = (ஈ) - (உ)	(20,020,909)	(37,532,401)
செயற்பாட்டு மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்து உருவான தேறிய காசுப் பாய்ச்சல் (எ) = (இ) + (ஊ)	(50,064,883)	(55,458,925)
நிதியீட்டல் நடவடிக்கைகளிலிருந்து உருவான காசுப் பாய்ச்சல்		
வைப்புக்கள் பெறுவனவு	316,938,095	125,055,685
நிதியீட்டல் நடவடிக்கைகளிலிருந்து உருவான காசுப் பாய்ச்சல் (ஏ)	316,938,095	125,055,685
கழிக்க: காசுச் செலவினம்		
வைப்புக்கள் கொடுப்பனவு	266,873,212	69,596,760
நிதியீட்டல் நடவடிக்கைகளிற்கான மொத்தக் காசு செலவினம் (ஐ)	266,873,212	69,596,760
நிதியீட்டல் நடவடிக்கைகளிலிருந்து உருவான தேறிய காசுப் பாய்ச்சல் (ஔ) = (ஏ) - (ஐ)	50,064,883	55,458,925
காசிலேற்பட்ட தேறிய மாற்றம் (஑) = (எ)+(ஔ)	-	-
சனவரி 01 உள்ளவாறு ஆரம்பக் காசு மீதி	-	-
திசெம்பர் 31 உள்ளவாறு ஆரம்பக் காசு மீதி	-	-

2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கைகளிலிருந்து பொழிப்பாக்கப்பட்ட கணக்காய்வு அவதானிப்புகள்

விடயங்கள்

- இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் செயல்பாடுகள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை
- வடமேல் மாகாண சபைக்கு சொந்தமான குளங்களின் புனரமைப்பு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
- இலங்கையின் அபிவிருத்திக்காக அதிகபட்ச இயலளவில் எப்பாவல பொஸ்பேட் படிவத்தின் பயன்பாட்டை மதிப்பிடுவதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை.
- விவசாய அமைச்சிற்கான தனியார் கட்டிட வாடகை குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை
- மாத்தறை மாநகர சபையின் உயிரியல் எரிவாயு பிரிவின் கட்டுமானத்தை கைவிடுதல் மற்றும் கழிவு முகாமைத்துவம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை
- இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்கள் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை
- வெள்ளவாய கொட்டிகம்பொக்க வனப்பகுதியிலுள்ள உருக்குப் படிவத்தை அகழ்தல் செயற்திட்டத்தை ஆரம்பிப்பதில் தாமதம் மற்றும் அந்தப் படிவத்தை அங்கீகாரமின்றி அகழிவு செய்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
- நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள கும்புக்கன் ஓயா நீர்த்தேக்கத் திட்டம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை
- கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் வகிபாகம் பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை
- இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் வகிபாகம் பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை
- இலங்கையில் யானை-மனித மோதல் பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை
- மதிப்பிழந்த காசோலைகளுக்காக பணத்தை மீளப்பெறுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விசாரணைகள் பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை
- வரி செலுத்துவேரிடமிருந்து அறவிடப்பட வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் அபராதம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை

- கந்தளாய் சீனி தொழிற்சாலை லிமிடெட் மறுசீரமைப்பு மற்றும் இரும்பு விற்பனையை பரீட்சிப்பதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை
- மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் உமிழ்வு திட்டம், உமிழ்வு சோதனை, அறக்கட்டளை நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் உமிழ்வுப் பரிசோதனை மற்றும் புகை பரிசோதனை சான்றிதழ்களை வழங்கும் செயல்முறையை ஆய்வு செய்வதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை
- பெறுமதிசேர் வரி மீதான அரசாங்க நிறுவனங்களின் செயல்முறையை ஆய்வு செய்வதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை
- இலங்கையில் பெற்றோலிய களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை
- மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தின் நிர்மாணம் மற்றும் பராமரிப்பு செயல்முறை பற்றிய விசேட கணக்காய்வு அறிக்கை

2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கைகள்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் 154(1) உறுப்புரை மற்றும் 2018இன் 19ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 13ஆம் பிரிவின் பிரகாரம் 2020ஆம் ஆண்டினுள் விசேடக் கணக்காய்வு அறிக்கைகள் 18 வெளியிடப்பட்டிருந்தன. தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கணக்காய்வுக்குட்படுத்தப்படும் அமைச்சுக்கள், திணைக்களங்கள், சபைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்குரியதாக இந்த அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விசேட கணக்காய்வு அறிக்கைகளை வெளியிடும் போது பொது முயற்சிகள் தொடர்பாக கணக்குகள் குழு, அரசாங்க கணக்குகள் குழுவினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களும் கணக்காய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் அறிவுறுத்தல்களும், தேசிய மற்றும் கால அடிப்படையிலான முக்கியத்துவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் ஊடக வெளிப்படுத்தல்கள் அல்லது மக்கள் பிரதிநிதிகள் ஆகிய விடங்களை கருத்திற்கொண்டு எனக்கு சாட்டப்பட்டுள்ள தற்றுணிபு அதிகாரத்தின் அடிப்படையில் விசேட கணக்காய்வு அறிக்கைக்கான விடயங்கள் தீர்மானிக்கப்படும்.

கீழே விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளவாறு 2020ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட அனைத்து விசேட கணக்காய்வு அறிக்கைகளும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அறிக்கை தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினரின் பயன்பாட்டுக்காக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வலைதளத்திலும் அந்த அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட விசேட கணக்காய்வு அறிக்கைகள் தொடர்பான தகவல்கள் அட்டவணை 03 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.

தொடர் இலக்கம்	அறிக்கையின் பெயர்	அறிக்கையின் திகதி	அறிக்கையை வெளியிடுவதற்கான பின்புலம்
01	தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.01.14	தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகாரசபையின் 2 உயர் பதவிகளான பணிப்பாளர் நாயகம் மற்றும் தலைவரின் பதவிகளுக்காக உத்தியோகத்தர்கள் அடிக்கடி ஆட்சேர்ப்பு செய்யப்பட்டமையால் நிர்வாகத்திலான நலிவுகள் ஏற்படல், அதிகாரசபையின் உயர் முகாமைத்துவத்தின் உத்தியோகத்தர்கள் ஒழுக்காற்று விசாரணைகளுக்கு உட்பட்டமையும், 2016 – 2020 மூலோபாயத் திட்டத்தின் பிரகாரம், அதிகாரசபையின் ஒவ்வொரு பிரிவுகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்த இலக்குகள் ஆக்கபூர்வமான முறையில் நடைமுறைப்படுத்தாமை போன்ற விடயங்களின் அடிப்படையில் கடந்த சில வருடங்களாக செயலாற்றல் செயன்முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் நிலவியமை கருத்திற் கொண்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
02	வடமேல் மாகாண சபைக்குரிய குளங்களை புனரமைத்தல் தொடர்பான	2020.01.17	வடமேல் மாகாணத்திற்குரிய குளங்களை சில அரச நிறுவனங்களின் பங்களிப்புடன் புனரமைப்பு பணிகள்

	விசேட அறிக்கை. கணக்காய்வு		மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், அந்த நடைமுறையில் நிலவிய குறைபாடுகளின் காரணமாக மக்களின் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமையும், அது தொடர்பில் கணக்காய்வினாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவதானிப்புகள் இனங்காணப்பட்டிருந்த காரணத்தால் அது தொடர்பாக கவனம் செலுத்துவதற்காக இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
03	இலங்கையின் அபிவிருத்திக்காக எப்பாவல பொசுப்பேற்று படிமத்தை உச்ச இயலளவுடன் பயன்படுத்தப்படுவதனை மதிப்பீடு செய்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.01.20	1971ஆம் ஆண்டின் போது கண்டுபிடிக்கப்பட்ட எப்பாவல பொஸ்பேட் படிமத்தினை 2018ஆம் ஆண்டளவில் நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு உரிய தரப்பினருக்கு முடியாது போயுள்ளமையால் சுற்றாடல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறைவடையும் வகையில் பொஸ்பேட் படிமத்தினை பொருளாதார ரீதியில் ஆக்கபூர்வமானதாக பயன்படுத்துவதற்கு உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவருதல் இந்த விசேடக் கணக்காய்வு அறிக்கையின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
04	விவசாய அமைச்சுக்காக தனியார் கட்டிடமொன்றினை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.01.21	விவசாய அமைச்சிற்காக அத்தியாவசிய கட்டிட வசதிகளுக்காக ரூபா 21 மில்லியன் மாதாந்த குத்தகை வாடகைக்கு மற்றும் பாதனமான நிபந்தனைகள் சிலவற்றின் கீழ் 2016 ஏப்ரல் 08ஆம் திகதி முதல் தனியார் கட்டிடமொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்ததுடன், இந்த கட்டிடத்தினை ஆக்கபூர்வமாக பயன்படுத்தாமை தொடர்பில் கணக்குகள் குழுவில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மேலும், இது தொடர்பில் ஊடகங்களில் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினரிடையே கலந்துரையாடப்பட்டமையால் மேற்படி விடயம் கருத்திற்கொள்ளப்பட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
05	மாத்தறை மாநகர சபையின் உயிரியல் வாயு அலகினை நிர்மாணித்தல் கைவிடப்படல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.01.21	மாத்தறை மாநகர சபையின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசத்தினுள் 20 பிரிவுகளிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை அகற்றுவதற்காக மாத்தறை மாநகர சபையினால் எடுக்கப்பட்டிருந்த நடைமுறை முறையற்றிருந்த காரணத்தால் சுற்றாடல் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகள் உருவாகியிருந்ததுடன், மக்களின் எதிர்ப்பு போன்றே, நீதிமன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. மேலும், பல்வேறு சந்தர்ப்பங்களில் கணக்காய்வினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கமைய இந்த வேலைத்திட்டத்தில் காணப்படும் தோல்வி நிலமைகள் இனங்காணப்பட்டமையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

06	இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்காக அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான விசேட கணக்காய்வு.	2020.01.27	இலங்கையினுள் அமைந்துள்ள கலாச்சார, சமயஞ்சார்ந்த, இயற்கையான மற்றும் பொருளாதார பெறுமதியுடைய இடங்களை பார்வையிடுவதற்கு நாளாந்தம் பெரும் எண்ணிக்கையான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுடன், அந்த இடங்களை பார்வையிட வருகைதரும் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து அந்த இடங்களுக்குரிய உரித்துக்களை காணப்படும் அல்லது உரித்துக்களை முகாமை செய்யும் நிறுவனங்களால் கட்டணங்களை அறவிடல் இடம்பெறுகின்றது. எனினும், இவ்வாறு பார்வையிடும் இடங்களுக்கு அறவிடப்படும் கட்டணங்கள் தீர்மானிக்கப்படும் பொருத்தமான நடைமுறையொன்று இனங்காண முடியாமையும், அறவிடப்படும் கட்டணங்களுக்கு ஒப்பாக அந்த சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் போதுமானவையா என்பது தொடர்பில் கவனம் செலுத்துவதற்கும், இந்த கட்டணங்களை அறவிடுவதற்கான கண்காணிப்பு தொடர்பில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அல்லது மற்றுமொரு திட்டவட்டமான அதிகாரசபைக்கு குறித்த அதிகாரம் இல்லாதிருந்தமையால் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் பரிசோதித்து அறிக்கையிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
07	வெல்லவாய கொட்டம்பொக்க வனத்தினுள் அமைந்துள்ள திருவனா பளிங்குப் படிமம் அகழ்வுகளுக்கு உட்படுத்தப்படுவதனை பரீட்சித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.06.08	வெல்லவாய கொட்டம்பொக்க வனத்தினுள் அமைந்துள்ள திருவனா பளிங்குப் படிமம் உடைத்து அகற்றப்பட்ட போது, சட்டங்கள், விதிகள் மற்றும் பிரமாணங்கள் பிரகாரம் செயற்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அகழ்வுகளின் மூலம் ஏற்படக்கூடிய சுற்றாடல் தாக்கங்களை இனங்காணவும், அமைச்சரவை அங்கீகாரத்தின் பிரகாரம் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், ஏற்றுமதி இடம்பெற்றுள்ளதா என்பதும் அதற்குரிய நடைமுறைகளில் முறையீனங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை இனங்காணவும் இந்த திருவனாப் பளிங்கினை அகழ்ந்து அகற்றும் போது இதன் போது ஏற்படும் சமூக, பொருளாதார மற்றும் சுற்றாடல் தாக்கங்களை இனங்காணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை வெளிப்படுத்தவும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.
08	நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவ அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கும்புக்கன் ஓயா நீர்த்தேக்க செயற்திட்டம் தொடர்பிலான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.06.09	நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள கும்புக்கன் ஓயா மற்றும் ஹெட ஓயா நீர்ப்பாசன செயற்திட்டத்திற்காக ஒப்பந்ததாரர் ஒருவரை தெரிவு செய்யும் போது பின்பற்றப்பட்டுள்ள பெறுகை நடைமுறையின் போது நிலவிய குறைபாடுகள் தொடர்பில் சனாதிபதி அவர்களுக்கு மக்களின் முறைப்பாடொன்று கிடைத்திருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை

			மேற்கொள்ளுமாறு அவரால் எனக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கமைய மற்றும் அந்த பெறுகை நடைமுறையின் வெளிப்படைத்தன்மை தொடர்பில் சிக்கலான நிலமையொன்று ஏற்பட்டுள்ளமையால் இந்த செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்தும் போது பெறுகை நடைமுறையின் மீதான தாக்கங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளல் இந்த அறிக்கையின் நோக்கம் ஆகும்.
09	கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பொறுப்பு தொடர்பான விசேட கணக்காய்வு.	2020.06.09	கமநல அபிவிருத்தி அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய அரசு கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் போது கமநல அபிவிருத்தித் திணைக்களம் அந்த பணியை எந்த அளவில் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது என்பதை பரிசோதிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட மாதிரியொன்றின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
10	இலங்கையின் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பொறுப்பு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.06.11	தற்போதைய இலங்கைச் சமூகத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் சார்பளவில் ஒவ்வொரு நாளும் அதிகரிப்பதாக ஊடக அறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டமையும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸ் திணைக்களத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றமை மற்றும் அதற்கு ஒப்பாக முறைப்பாடுகளை விசாரிக்கும் நடைமுறைகளில் காணப்படும் நலிவான நிலமை அவதானிக்கப்பட்டமையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
11	இலங்கையின் யானை மற்றும் மனிதர்களுக்கிடையிலான மோதல்கள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.07.20	மனிதர்கள் மற்றும் யானைகளுக்கிடையேயான மோதல்களை குறைப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் நிதியேற்பாடுகள் வருடந்தோறும் கிரமமாக அதிகரித்திருந்த போதிலும், அதற்கு ஒப்பாக மனிதர் - யானை ஆகியவற்றுக்கிடையிலான மோதல்கள் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மற்றும் ஆதனங்களுக்கு ஏற்படும் சேதங்கள் குறைவதாக தெரியவில்லை என்பதுடன் அதன் காரணமாக பல்வேறு பிரதேசங்களிலும் பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகள் பல தோன்றியுள்ளமை இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு காரணமாக அமைந்தது.
12	மதிப்பிழந்த காசோலைகளுக்கு உரிய பணத்தை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பரீட்சித்தல்	2020.07.20	உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்படும் காசோலைகள் மதிப்பிழக்கும் போக்கொன்று அவதானிக்கப்பட்டதுடன், அந்த மதிப்பிழந்த காசோலைகளை தீர்வையாக்குவதற்கு துரித நடவடிக்கை எடுத்தல் அல்லது மற்றுமொரு

	தொடர்பான விசேடக் கணக்காய்வு அறிக்கை.		பொருத்தமான கொடுப்பனவு முறைமையை அறிமுகப்படுத்த தவறியமை அவதானிக்கப்பட்டமையால், அந்த விடயங்களை உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
13	வரி செலுத்துவோரிடமிருந்து அறிவிடப்பட வேண்டிய நிலுவை வரி மற்றும் தண்டப்பணம் அறவிடுதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.07.20	உள்நாட்டு அறைவரித் திணைக்களத்திற்கு அறிவிடப்பட வேண்டிய நிலுவை வரி மற்றும் தண்டப்பணம் ஆகியவற்றை அறவிடுவதற்காக அதிகாரச்சட்டங்களில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அவ்வாறு அறிவிடப்பட வேண்டிய வரிப் பெறுமதியின் மீதிகள் கிரமமாக அதிகரித்துள்ளமை இனங்காணப்பட்ட காரணத்தால் அது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் என்னால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
14	வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலையை மீளக் கட்டமைத்தல் மற்றும் அங்கிருந்த இரும்பு விற்பனையை பரீட்சிப்பதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.07.23	வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனி தொழிற்சாலை 2015ஆம் ஆண்டின் போது மீளக் கட்டமைத்தல் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் போது இலங்கை முதலீட்டுச் சபை தனியார் கம்பனிகளுடன் முதலீட்டு உடன்படிக்கையொன்றினை கைச்சாத்திட்டிருந்தது. அந்த உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசிற்காக திறைசேரியின் செயலாளர் உரிய கம்பனிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட பங்குடமை உடன்படிக்கைக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு தரப்பினரின் தலையீட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட தாக்கத்தினை பரிசோதித்தலும், 2018 செப்தம்பர் 19ஆந் திகதி தொழிற்சாலையின் இருப்பினை விற்பனை செய்யும் போது ஏற்பட்டிருந்த சிக்கலான நிலைமை மற்றும் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமையும் உள்ளடக்கி அறிக்கை யொன்று தயாரிக்கப்பட்டது.
15	மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் வாகனப் புகைப் பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டத்தினால் கழிவுப் புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டம் மற்றும் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை பரீட்சிப்பதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.07.23	மோட்டார் வாகனங்களுக்காக கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்கும் தேவைப்பாட்டின் அடிப்படையில் திரண்ட நிதியத்திலிருந்து ரூபா 20 மில்லியன் ஆரம்ப மூலதனமாக ஈடுபடுத்தியதன் மூலம் “ புகைப் பரீட்சித்தல் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம்” 2009 திசெம்பர் 29ஆந் திகதி நிறுவப்பட்டிருந்த போதிலும், எதிர்பார்த்த நோக்கங்கள் நிறைவேறியிருக்கவில்லை என கணக்காய்விற்கு வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
16	பெறுமதி சேர் வரி தொடர்பில் அரசு நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும்	2020.07.23	மத்திய அரசின் மற்றும் மாகாண சபைகளின் அபரும்பாலான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களால் வழங்குநர்களுக்கு

	நடைமுறையினை பரிசோதிப்பதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை.		செலுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரித் தொகை தொடர்பாக கணக்காய்வாரள் தலைமை அதிபதிக்கு முன்வைக்கப்பட்டிருந்த தகவல்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சுயஆணை இன் கீழ் உள்ள வரியிறுப்பாளர்களால் முன்வைக்கப்பட்ட பெறுமதி சேர் வரி பட்டோலைகள் தொடர்பில் மாரிதிப் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்பட்டது. அதன் போது அரசின் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களால் வரியிறுப்பாளர்களால் செலுத்தப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியின் அடிப்படையிலான வரித் தொகை, அந்த வரியிறுப்பாயர்களால் உரிய முறையில் வரி அறிக்கைகளில் மற்றும் பட்டோலைகளில் வெளிப்படுத்தி அனுப்பப்படிராத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. அவ்வாறே பெறுமதி சேர் வரி (ஏயுவு) இற்காக செயற்பாட்டில் இல்லாத வரியிறுப்பாளர்களுக்காகவும் சில அரச நிறுவனங்கள் பெறுமதி சேர் வரி (ஏயுவு) செலுத்தியிருந்த சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. இஇந்த விடயங்களை பரிசோதித்து அவதானிப்புகள் உள்ளடக்கி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
17	இலங்கையின் கனிய எண்ணெய் களஞ்சியப்படுத்தல் மற்றும் பகிர்தளத்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.08.28	கடந்த சில வருடங்களினுள் உள்நாட்டுச் சந்தையில் மசகெண்ணெய்க்கான கேள்வி கிரமமாக அதிகரித்துள்ள பின்புலத்தில் பிரதானமாக நாட்டினுள் போதியளவான மற்றும் முறையான எண்ணெய் களஞ்சிய வசதிகளை பேணிச் செல்லல், குழாய் கட்டமைப்பு மற்றும் கொண்டுசெல்லும் கட்டமைப்பினை உரிய முறையில் பேணுதல் அவசியமாகும். விசேட அறிக்கையொன்றினை வெளியிடுவதற்கு எனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இலங்கையின் மசகெண்ணெய் கைத்தொழிலுக்கு உரிய உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி தொடர்பில் மற்றும் அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் ஆக்கபூர்வமான தன்மை தொடர்பில் கவனம் செலுத்தி இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
18	மட்டக்களப்பு தனியார் கல்லூரியை நிறுவுதல் மற்றும் அதனை நடாத்திச் செல்லும் நடைமுறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.	2020.09.24	மகாவலி அதிகாரசபையிடமிருந்து நீண்ட காலத்திற்கு காணியொன்ற குத்தகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டு அதனை இலங்கை முதலீட்டு சபை வசதிகளை வழங்கம் செயற்திட்டமொன்றாக, இலங்கை வங்கியின் மட்டக்களப்பு கெம்பஸ் லிமிடட் எனும் பெயருடன் திறக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கின் ஊடாக உயர் பெறுமதியான வெளிநாட்டு பண உட்திருப்பல்கள் ((குமுசநபைபெ ஐறெயசன சுநஅஅவையெஉந)) பெற்றுக்கொள்ளப்பட்டு செயற்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், மகாவலி அபிவிருத்தி

			<p>அதிகாரசபை மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை மேற்படி செயற்திட்டத்திற்காக வசதிகளை வழங்கும் போது உரிய நடைமுறைகளை பயன்படுத்தியிருந்தமை மற்றும் வெள்நாட்டு பண உட்திருப்பல்கள் தொடர்பில் செலாவணி விதிகளுக்கமைய செயற்படுவதற்கு இலங்கை வங்கி (உரிய வங்கியாளர்) நடவடிக்கை எடுத்திருந்தமை அவதானிக்கப்படவில்லை. அதன் பிரகாரம் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது பங்களிப்பு மற்றும் பரிந்துரைகளை வழங்கியிருந்த மேற்படி நிறுவனங்களின் நடைமுறைகளை பரிசோதனை செய்யும் போது இனங்காணப்பட்ட தகவல்களை உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது.</p>
--	--	--	---

அட்டவணை 3 - 2020ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட விசேடக் கணக்காய்வு அறிக்கைகள்

2020ஆம் ஆண்டின் போது வெளியிடப்பட்ட அறிக்கைகள் பொழிப்பாக்கப்பட்டு இந்த அத்தியாயத்தில் தரப்பட்டுள்ளது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

இரத்தினக்கல் தொழில் மற்றும் ஆபரண தொழில் அபிவிருத்தி செய்தல், ஓழுங்குப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தலுக்காக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை 1993 இன் 50 ஆம் இலக்க சட்டத்தின் ஊடாக நிறுவப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அதிகாரசபை நிறுவப்பட்டு 26 வருடங்கள் கடந்திருப்பதனால் அவ் அதிகாரசபையினால் நிறைவேற்றப்பட்ட பணிகளுக்குரிய செயலாற்றல் எவ்வளவு தூரம் வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளது என்பது தொடர்பாக அதிகாரசபையின் செயற்படுத்தப்படுகின்ற வெவ்வேறு பிரிவுகள் தொடர்பாக வெவ்வேறாக கவனத்திற்கொள்ளப்பட்டு ஆய்வுக்குட்பட்டிருக்கப்பட்டுள்ளது. அதில் அதிகாரசபை சட்டத்தின் நியமங்களுக்கு முரண்பாடாக செயற்பட்டு அதிகாரசபையினால் கணிய அகழ்வு மேற்கொள்ளல், நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற அனுமதியில்லாத இரத்தினக்கல் சுரங்கதொழில்மற்றும் சுற்றுச் சூழல் சீரழிவை தடுப்பதற்காக அதிகாரசபையின் தலையீடு போதுமானதாக இல்லாமையும், இரத்தினக்கல் மற்றும் ஆபரணம் ஏற்றுமதி செய்யும் போது ஏற்றுமதி செயல்பாட்டினுள் வெவ்வேறு வகையான பலவீனங்கள் காணப்படுகின்றது எனவும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில்

இரத்தினக்கல் தொழில் ஊக்குவிப்பு செய்வதற்காக அதிகாரசபையின் இயக்க பங்களிப்பு போதுமானதாக இல்லையெனவும் வெளிப்படுத்தப்பட்டது.

அதிகாரசபையின் நிர்வாக கட்டமைப்பில் காணப்படுகின்ற பலவீனங்கள் மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிலுக்கு தொடர்புபடுத்தக்கூடிய ஏனைய நிறுவனங்களுடன் சரியான ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களுக்கு தொடர்புடைய ஆய்வுகளுக்காக போதுமான நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் அதிகாரசபையிடம் இல்லாமையும் காரணமாக திருப்திகரமான செயலாற்றலை அடைவதில் அதிகாரசபை தோல்வி கண்டிருந்தது.

வடமேல் மாகாண சபைக்குரிய குளங்களை புனரமைத்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

வடமேல் மாகாண சபைக்குரிய குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய இரு மாவட்டங்களின் பெரும் எண்ணிக்கையான விவசாயிகள் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ளதுடன், நெற்பயிர்ச்செய்கையை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக தொடர்ச்சியான நீர் விநியோகம் தேவைப்படுகின்றது. அதன் காரணமாக மழை நீருக்கு மேலதிகமாக குளத்தின் நீரினையும் பெற்றுக்கொள்ளலும் பயிர்ச்செய்கைக்கு அத்தியாவசியமான விடயமொன்றாகும். மழை நீரினைப்

பயன்படுத்தி அடிப்படை வயல்களில் பயிர்ச்செய்கையினை ஆரம்பித்து, அதற்காக கருத்திற்கொள்ளக்கூடிய அளவிலான செலவினத்தை மேற்கொண்டதன் பின்னர் மழை கிடைக்காத போது, பெரும்பாலான பிரதேசங்களில் வயல்கள் வறண்டு போவதால், குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களின் விவசாயிகள் தமது நெல் அறுவடையினைப் போன்றே அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவினமும் இழக்கப்படும் அச்சுறுத்தலுக்கு அடிக்கடி ஆளாகின்றனர்.

அதன் பிரகாரம், குளங்களின் நீரினை தேவையான காலப்பகுதிகளில் பெற்றுக் கொள்வதற்காக வடமேல் மாகாண சபையினுள் உள்ள குளங்களை புனரமைத்து மீள பயன்பாட்டுக்கு எடுக்கக்கூடிய நிலைக்கு உள்ளாக்குதல் மிகவும் முக்கியமான விடயமாகியுள்ளது. வடமேல் மாகாண சபையில் சுமார் 5,744 குளங்கள் அமைந்துள்ளதுடன், இவற்றுள் பெரும்பாலான சிறிய குளங்களை புனரமைத்து பயன்பாட்டுக்கு எடுக்கும் தேவைப்பாடு எழுந்திருந்தது. அதன் பிரகாரம், பல்வேறு அரசு நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்த குளங்களை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்றிருந்ததுடன், அந்த நடைமுறையில் நிலவிய குறைபாடுகள் தொடர்பில் மக்களின் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டமையும், அது தொடர்பில் கணக்காய்வினாலும் பல்வேறு அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமையால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

குளங்களை புனரமைக்கும் நோக்கத்திலிருந்து விலகி புனரமைக்கும் ஒப்பந்ததாரர்களினால் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு கனிய வளங்களை விற்பனை செய்தல் முக்கியமான பிரச்சினையொன்றாக இனங்காணப்பட்டதுடன், பௌதீக ரீதியில் புனரமைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான குளங்கள் பயன்பாட்டுக்கு எடுக்க முடியாதவாறு சேதமடைந்திருந்தமை உள்ளடங்கலாக குளங்களை புனரமைக்கும் நோக்கம் உயர் மட்டத்தில் இடம்பெற்றிருக்கவில்லை என்பது இனங்காணப்பட்டது. அதன் பிரகாரம் குளங்களை புனரமைக்கும் நடைமுறையை முறைமைப்படுத்தி அதன் மூலம் எதிர்பார்த்த நலன்களை விவசாயி களுக்கு பெற்றுக்கொடுத்தல் முக்கியமான தொரு விடயமாக இனங்காணப்பட்டது.

இலங்கையின் அபிவிருத்திக்காக எப்பாவெல பொசுப்பேற்று படிமத்தினை உச்ச இயலளவுடன் பயன்படுத்தப் படுவதனை மதிப்பீடு செய்வதற்கான விசேடக் கணக்காய்வு அறிக்கை

இலங்கையில் 02 பொசுப்பேற்று படிமங்கள் அமைந்துள்ளதுடன், பொருளாதார ரீதியில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொசுப்பேற்று படிமமான எப்பாவெல பொசுப்பேற்று படிமம், அநுராதபுரம் மாவட்டத்தின் தலாவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது. சுமார் 06 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவான பிரதேசத்தில் வியாபித்துள்ள இந்த படிமம் சுமார் 60 மெற்றிக் தொன் இயலளவுடையதாக இனங்காணப்பட்டுள்ளது. அது 1971ஆம் ஆண்டு புவிச் சரிதவியல் ஆய்வுத் திணைக்களத்தினால் கண்டறியப்பட்டுள்ளதுடன், 1971-1974 காலப்பகுதியினுள் அதனுடன் தொடர்புடைய அளவீட்டு பணிகள், வரைபடம் தயாரித்தல், துளைகளை ஏற்படுத்தல், மாதிரிகளை சேகரித்தல் ஆகியன மேற்கொள்ளப்பட்டுள்ளன. 1974ஆம் ஆண்டின் போது மாவட்ட அபிவிருத்திக் கவுன்சிலினால் சிறிய அளவிலான அகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1978ஆம் ஆண்டின் போது அந்த பணி அரசு சுரங்க மற்றும் கனியவள அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1992ஆம் ஆண்டின் போது வ.ப.லங்கா பொசுப்பேற்று கம்பனி தாபிக்கப்பட்டதன் பின்னர் அதன் அகழ்வுப் பணிகள் அந்த கம்பனியினால் மேற்கொள்ளப்படுகின்றது. எவ்வாறான போதிலும், இந்த படிமம் கண்டறியப்பட்டு 46 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனை நாட்டின் அபிவிருத்திக்காக உயர்ந்த மட்டத்தில் பயன்படுத்த முடியாதுள்ளதாக அவதானிக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட டிரிப்பல் சுப்பர் பொஸ்பேட்டினை (வுசுடைந ஞரிநச ாழனியாவந) பதிலீடாக ஈடுபடுத்தக்கூடிய தனிப்பட்ட சுப்பர் பொஸ்பேட்டினை (ளுபெடந ஞரிநச ாழனியாவந) உற்பத்தி செய்வதற்காக அந்த படிமத்தினை பயன்படுத்த முடியும் என பல்வேறு ஆர்வலர்கள் ஆராய்ச்சிகளின் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர். வ.ப.லங்கா பொசுப்பேற்று அரசு கம்பனி, விவசாய அமைச்சு மற்றும் அமைச்சரவையினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட சுப்பர் பொஸ்பேட்டினை (ளுபெடந ஞரிநச ாழனியாவந) உற்பத்தி செய்வதற்கு தீர்மானம்

எடுக்கப்பட்டுள்ள போதிலும், அந்த தீர்மானம் 2020 சனவரி 20ஆந் திகதி வரையிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

டிரிப்பல் சுப்பர் பொஸ்பேட்டினை (வுசனிடந ஞரிநச ிாமுளியவந) பதிலீடாக எப்பாவெல தனிப்பட்ட சுப்பர் பொஸ்பேட்டினை (ஞபெடந ஞரிநச ிாமுளியவந) உற்பத்தியை ஆரம்பித்தால் டிரிப்பல் சுப்பர் பொஸ்பேட்டினை (வுசனிடந ஞரிநச ிாமுளியவந) இறக்குமதிக்காக செலவிடப்படும் அந்நிய செலாவணி சேமிக்கப்படுவதுடன், எஞ்சிய உற்பத்தியை ஏற்றுமதி செய்வதற்கு மூலம் அந்நிய செலாவணியை ஈட்டவும் முடியும். அவ்வாறே, எப்பாவெல பொசுப்பேற்று கெட்ரியம் மற்றும் ஆசனிக் மிகவும் குறைந்த அளவில் காணப்படுகின்றமையால் தற்போது முயற்சியாளர்களுக்கு பரவலாக காணப்படும் சிறுநீரக நோயினைப் போன்றே புற்றுநோய் மற்றும் இருதய நோய்களை குறைக்கக் கூடியதாக இருக்கும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தனிப்பட்ட சுப்பர் பொஸ்பேட்டினை (ஞபெடந ஞரிநச ிாமுளியவந) உற்பத்தி மற்றும் உற்பத்தி பல்வகைப்படுத்தலுக்கு உட்படுவதன் மூலம் வ.ப லங்கா பொசுப்பேற்று கம்பனி தாபிக்கப்பட்டதன் நோக்கத்தினை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட தாகவும் அவதானிக்கப்பட்டது.

விவசாய அமைச்சிற்காக தனியார் கட்டிடமொன்றினை வாடகைக்கு எடுத்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

விவசாய அமைச்சு 2002ஆம் ஆண்டின் போது பத்தரமுல்ல பெலவத்தையில் ரஜமல் மாவத்தையில் அமைந்துள்ள 17.199 ஹெக்டேயர் பரப்பளவான நிலப்பரப்பில் தாபிக்கப்பட்டிருந்ததுடன், அந்த கட்டிட வளாகத்தில் தேவையான கட்டிட வசதிகள் மற்றும் அந்த நிலப்பரப்பில் விவசாயப் பயிர்ச்செய்கைகள் மற்றும் தேசிய உணவு வகைகளை தயாரிக்கும் சிற்றுண்டிச்சாலை உள்ளடங்கலாக விவசாயத்திற்கு தேவையான சூழலுடன் அமைந்த இடத்தில் காணப்பட்டது.

அவ்வாறு காணப்பட்ட போது 2015 செப்தம்பர் 21ஆந் திகதி கௌரவ பிரதமரினால் முன்வைக்கப்பட்ட 15/130/705/007 ஆம் இலக்க அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் பிரகாரம், 2015 ஒக்தோபர் 08ஆந் திகதிய 24ஆம் இலக்க அமைச்சரவைத் தீர்மானத்தின்

மூலம் இந்த கட்டிடத் தொகுதி பாராளுமன்ற குழுக்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் மேலதிக அலுவலக இடத்தினை பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்காக பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் வழங்கப் பட்டிருந்ததுடன், விவசாய அமைச்சு செத்திரியாய கட்டிடத்தில் தாபிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம், செத்திரியாய கட்டிடத்தில் அதற்காக பொருத்தத்தன்மை தொடர்பில் பரிசோதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், விவசாய அமைச்சினை நடாத்தில் செல்வதற்கு அத்தியாவசியமற்ற மேலதிக வசதிகள் தொடர்பில் கவனம் செலுத்தி நியாயமான அடிப்படையொன்றில்லாது செத்திரியாய கட்டிடத்தினுள் தேவையான கட்டிட வசதியினைப் பெற்றுக்கொள்ளும் தீர்மானம் அகற்றப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் கௌரவ பிரதமர் மற்றும் பதவியணியால் ராஜகிரியவில் இலக்கம் 288 இல் அமைந்துள்ள விவசாய அமைச்சிற்காக தேவையான அளவினை விட கூடுதலான இடவசதியுடைய கட்டிடமொன்றினை அவதானித்து பெற்றுக்கொள்ளும் பொருட்டு, குறித்த கட்டிடத்தின் உரிமையாளரால் தீர்மானிக் கப்பட்ட நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்ட முன்மொழிவொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அந்த கட்டிடத்தினை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டிடமானது அடிப்படையாக அங்காடியொன்றினை நடாத்துவதற்கு பொருத்தமானதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றாக அவதானிக்கப்பட்ட போதிலும், அதன் அங்கீகரிக்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கையை விட 3 தளங்கள் மேலதிகமாகவும், கட்டிடத்தின் உயரமானது அங்கீகரிக்கப்பட்ட உயரத்தினை விட 33 அடிகள் கூடுதலான உயரத்துடனும் நிர்மாணிக்கப்பட்டிருந்தமையால் அது சட்டரீதியான நிர்மாணமொன்றாக இல்லாதிருக்கும் போது அந்த கட்டிடத்தினை தெரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மேலும், போதியளவான சுதந்திரமான நுழைவு வசதிகள் இல்லாதிருந்தமை, வாகனத் தரிப்பிட வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டமை, சுற்றிலும் அதிக வாகன நெரிசல் நிலவுகின்றமை போன்ற சிக்கல்கள் தவிர அலுவலக வளாகத்தினுள் அறைகளை ஒதுக்க நேர்ந்தமை போன்ற தொடர்ந்தும்

நிறைவேற்ற வேண்டிய பல்வேறு பணிகளுடனான முழுமையான கட்டிட மொன்றாக அந்த கட்டிடம் காணப்பட்டது.

மேலும், இந்த கட்டிடம் தொடர்பில் குறித்த கட்டிடத்தின் உரிமையாளரால் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன், அந்த நிபந்தனைகளிடையே அத்திகதியில் உள்ளபடியாக சந்தைப் பெறுமதியை விஞ்சிய சதுர அடியொன்றுக்கான கிரயத்துடன் இரண்டு வருடங்களுக்கான முற்பணத் தொகையை செலுத்துவதற்கு உடன்பட்டு மற்றும் இறுதி இரண்டு ஆண்டுகளினுள் குறித்த முற்பணத் தொகை ஈடுசெய்யப்படுகின்றமையை போன்றே, முன்றாவது வருடம் முதல் 15 சதவீதத்தால் குத்தகை வாடகையை அதிகரித்தல் போன்ற அரசிற்கு நட்டம் ஏற்படுத்தும் நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த கட்டிடம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

அவ்வாறே இந்த கட்டிடத்தினை பெற்றுக்கொள்வதற்காக முற்பணம் செலுத்திய திகதி முதல் 15 மாத காலப்பகுதி குறித்த கட்டிடத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக கடந்திருந்ததுடன், அதன் பிரகாரம் அந்த காலத்திற்காக செலுத்தப்பட்ட செலுத்தப்பட்ட ரூபா 315 மில்லியன் (சேவைக் கட்டணத்துடன்) குத்தகைத் தொகை சிக்கனமற்ற செலவினமொன்றாக அவதானிக்கப்பட்டது. மேலும், இந்த கட்டிடத்தில் ஏனைய வசதிகளை ஏற்படுத்துவதற்காக ரூபா 342.7 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

மேலும், பாராளுமன்றத்திக் குழுக்களை தாபிக்கும் நோக்கில் அமைச்சிற்கு சொந்தமான பழைய கட்டிடம் அமைந்திருந்த வளாகம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும், 2020 சனவரி மாதம் வரையிலும் அந்த பழையக் கட்டிடத் தொகுதி அதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. மேலும், குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொள்ளப்பட்ட புதிய கட்டிடத்திற்காகவும் வருடாந்தப் பாதீடின் ஊடாக நிதியேற்பாடினை மேற்கொள்ளாது ஆண்டினுள் மேலதிக நிதியேற்பாடினை பெற்றுக்கொண்டு குறித்த கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் பிரகாரம் கட்டிட வசதிகளை பெற்றுக்கொள்ளும் இந்த தீர்மானத்தினை எடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய திட்டமிடல் நடைமுறைக்கு புறம்பாக செயற்பட்டுள்ளதுடன், அரசின் நிதியினை செலவிடுவதில் உள்ள வெளிப்படைத்தன்மை, சிக்கனத்தன்மை, நிதிக்

கடப்பாடு ஆகியவற்றை பின்தள்ளி செயற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது.

மாத்தறை மாநகர சபையின் உயிரியல் வாயுப் பிரிவினை நிர்மாணித்தல் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

மாத்தறை மா நகர சபை மா நகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 252 ஆம் அதிகாரத்தின் கீழ் நிறுவப்பட்டிருந்ததுடன், அதிகாரப் பிரிவுச் சமர் 12.8 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அதன் தற்போதைய குடிசைச் சமர் 77,392 தொகையாகக் காணப்பட்டதுடன் நகர சபை அதிகாரப் பிரிவுச் சட்டத்தில் 20,375 வீடுகள், 5,104 வானி மற்றும் வியாபார நிலையங்கள், 40 கல்வி நிலையங்கள், 93 மத நிலையங்கள், 01 தொழிற்கல்வி நிலையம், 03 சந்தைகள் மற்றும் 01 வாராந்த சந்தை என்பவற்றைக் கொண்டுள்ளது.

மாத்தறை மா நகர சபை அதிகாரப் பிரிவுச் சட்டத்தில் நாள்நாள் குறைந்தது 35-40 தொள்கள் அளவு குப்பைகள் அதாவது ஒரு மாதத்திற்கு சமர் 1,200 தொள்கள் சுற்றாடலுக்கு சேகரமாகின்றது. இவ்வாறு சேகரமாகும் அனைத்து குப்பைகளையும் அகற்றும் பொறுப்பு நகர சபை கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் மாத்தறை மா நகர சபைக்கு சாட்டப்பட்டுள்ளது. மாத்தறை மா நகர சபை அதிகாரப் பிரிவுச் சட்டத்தில் குப்பைகளை சேகரிப்பதற்காக 02 வலயங்களின் கீழ் 20 வட்டங்களாக பிரிக்கப்பட்டு 276 பதவியினியர் மற்றும் 25 வாகனங்கள் அதற்காக இணைக்கப்பட்டிருந்தது.

கொடலிலவில் அமைந்துள்ள 13 ஏக்கர் காணி ஒன்று வெலிகம் பிரிவுச் சபையினால் உரித்தாக்கப்பட்டு பிஸ்சு செயற்திட்டத்தின் மூலம் 2009 ஆம் ஆண்டு முதல் 2012 ஆண்டு வரை சேதம் பனை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையத்திற்காக ரூபா 7,956,539 தொகை செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடம் உயிரியல் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் செயற்திட்டம் ஒன்றாக 2014 ஆம் ஆண்டின் போது பயன்படுத்தப்பட்ட காரணத்தினால் சேதம் பனை உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது.

மேற்கூறியிட்ட உயிரியல் அலகின் மூலம் உயிரியல் உற்பத்தி செய்து அதன் மூலம் மின்சக்தி (Waste to energy) உற்பத்தி செய்வதற்காக 2014 ஆம் ஆண்டின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை மற்றும் மொட்டுவ பல்கலைக் கழகத்துடன் அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு செயற்திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது.

குறிப்பிட்ட செயற்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 2014 ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி பியாகிரீன் தனியார் கம்பனியுடன் மாத்தறை மா நகர சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டு

வேளையு திகதி 2015 மார்ச் 10 ஆம் திகதி என இளங்காணப்பட்டிருந்தது. எனினும் 2015 ஜூன் 16 ஆம் திகதி செயற்கூறிய நிறுத்தப்பட்டிருந்ததுடன் 2015 ஜூன் 06 திகதி அளவில் மத்திய கற்றுலா அலுவலக சபை ரூபா 64,356,400 இற்கான தொகையொன்று அந்த கணக்குக்கு விடுவிக்கப்பட்டிருந்தது. செயற்கூறிய மீண்டும் 2016 ஆம் ஆண்டின் போது அவ்வப்போது ஆரம்பிக்கப்பட்டிருந்த போதிலும் இவ்வறிக்கைத் திகதி வரை செயற்கூறிய பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

சேதனப் பசளை உற்பத்தி நிறுத்தப்படல், இந்த உயிர்வாழ்வு அலகு பூர்த்தி செய்யப்படாமையின் காரணத்தினால் 04 வருட காலம் முற்றாக நாளாந்தம் சேகரமாகும் குப்பை மலையின் காரணத்தினால் அப்பிரதேச மக்களுக்கு பீட ஏற்படும் நிலைமைக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. மேலும் மீள்சுழற்சி மேற்கொள்ள முடியாத குப்பைகள் 2,026 டிரக்ளர் லோட் மற்றும் மீள்சுழற்சி மேற்கொள்ளக் கூடிய குப்பைகள் 1,817 டிரக்ளர் லோட் இலக்ரோனிக் சுழிப் பொருட்கள் கூடிய எண்ணிக்கையும் கொடவில குப்பை செயற்கூறிய அகற்றப்பட்டிருந்தது என அவதானிக்கப்பட்டது.

பொது மக்கள் பீடகளை குறைப்பதற்காக உடனடியாக செயற்படுமாறு குறியிட்ட இடத்தில் குப்பை அகற்றுவதை தடை செய்து நதிமற்றக் கட்டளை ஒன்று வழங்கப்பட்டிருந்ததுடன் நகர சபையினால் மேற்கொள்ளப்பட்டிருந்த கோரிக்கை மீது கவனம் செலுத்தி குப்பை போடுவதற்கு ஏதிரான கட்டளை 2019 திசம்பர் 31 திகதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு அந்த திகதி முதல் குப்பை அகற்றுவது இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் கற்றுலாவுக்கு மற்றும் பொது மக்களுக்கு பீடகள் ஏற்படாத வகையில் குப்பைகளை அகற்றுவதற்கான இடம் ஒன்று தயாரிப்பதற்கும், சேதனப் பசளை உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கும், உயிர்வாழ்வு உற்பத்தி செயற்கூறிய உடனடிவழியை விசுவாச ஆரம்பித்து குப்பை முகாமைத்துவத்துக்கான தீர்வு வழங்குவதற்கு மாத்திரை மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கவேண்டி இருந்ததென அவதானிக்கப்பட்டது.

இலங்கைக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடல், அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பான விசேட கணக்காய்வு

இலங்கையின் கண்கவர் சுற்றுலாக்கள், மத்திய மலைத்தொடர்கள், வரலாற்று இடப்பாடுகள், மத மற்றும் கலாசார இடங்கள் மட்டுமல்லாது இலங்கையர்களின் மரியாதையான தன்மையும் சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாக காணப்படுகின்றது. இந்த நிலைக்குள் 2018 ஆம் வருடத்தில் மட்டும் சுற்றுலா பயணிகள் 2,333,796 பேர் இலங்கைக்கு சுற்றுலாவிற்காக வருகை தந்திருந்ததுடன் அதனுடாக ரூபா 712,027 மில்லியன் அந்நிய செலவாணி ஈட்டுவதற்கு இலங்கைக்கு முடியுமாமிருந்தது. இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலா பயணிகளிடமிருந்து வள சீவாசிகள் பாதுகாப்பு திணைக்களம், வள பாதுகாப்பு திணைக்களம், தேசிய விலங்கு காட்சிசாலை திணைக்களம், தேசிய நூதனசாலை திணைக்களம், மத்திய கலாசார நிதியம் மற்றும் தாவரவியற் பூங்கா திணைக்களமும் பிரதேச ரிதியாக உள்ளூராட்சி நிறுவனங்களினாலும் (பிரதேச ரீதியில் காணப்படுகின்ற கவரக்கூடிய சுற்றுலா

இடங்கள் தொடர்பாக) கட்டணங்கள் அறவிடப்படுகின்றதென அடையாளப்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு அறவிடப்படுகின்ற கட்டணங்கள் தீர்மானித்தற்கான உரிய முறைமையொன்று அடையாளப்படுத்துவதற்கு முடியாமையும், அறவிடப்படுகின்ற கட்டணங்களுக்கு இணையாக சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படுகின்ற சேவைகள் போதுமானதா என்று கவனிக்கப்படவும், இக் கட்டணங்கள் அறவிடல் மற்றும் அவ் அறவிடல்கள் ஏற்படுத்தப்படும் தொடர்பாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு அல்லது வேறு குறியிட்ட நிறுவனத்திற்கு அதிகாரம் பணிக்கப்படாமையின் காரணத்தினால் உருவாகியுள்ள நிலை தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு அறிக்கையிடுவதற்காகவும் இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது. மேலும் சபரி ஜீப் வாகனங்கள் பயன்படுத்துகையில் வெவ்வேறான முறைகேடுகளும் சட்ட விதிகளை செயற்பாடுகளும் நடைபெறுகின்றது எனவும், வெவ்வேறு இடங்களினால் வெளியிடப்படுகின்ற அனுமதி பத்திரங்களில் கவனிக்கப்பட வேண்டிய குறைப்பாடுகள் அவதானிக்கப்பட்டமையும், மத்திய கலாசார நிதியத்தினால் சட்டத்திலிருந்து நிதியத்திற்கு பெறப்பட்டுள்ள அதிகாரங்களை தாண்டி வெவ்வேறு இடங்களிலிருந்து வருமானங்கள் ஈட்டப்படுகின்றது எனவும் அதிகளவான சுற்றுலா பயணிகள் நாளொன்றுக்கு வருகை தருகின்ற சீகிரிய போன்ற இடங்களில் காணப்படுகின்ற பாதுகாப்பு கட்டமைப்பு போதுமானதாக இல்லாமையும் அந்த அறிக்கை தயாரிக்கும் போது அடையாளப்படுத்தப்பட்டது. மேலும், 2005 இன் 38 ஆம் இலக்க சுற்றுலா நடவடிக்கைகள் சட்டத்தினூடாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு பெறப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் சுற்றுலா விபாரத்தின் தரம் பாதுகாக்கப்படுவதற்கும், இலங்கைக்குள் சுற்றுலா தொழில் ஈடுபாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பினும் அதிகாரசபையினால் சுற்றுலா பயணிகளிடமிருந்து அவ் இடங்கள் பார்வையிடும் போது அறவிடப்படுகின்ற வெவ்வேறு கட்டண வீதங்கள் மற்றும் அக் கட்டணங்களுக்கு ஏற்ற சேவை வழங்கப்படுவதற்கு தொடர்புடைய இடத்திற்கு பொறுப்பான கட்டுப்பாட்டு குழு செயற்பட்டு இல்லாமையும் அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இலங்கைக்கு வருகை தருகின்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வெவ்வேறு இடங்கள் பார்வையிடுவதற்கு வருகை தரும் போது அறவிடப்படுகின்ற கட்டணங்கள் தொடர்பாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் நேரடி ஏற்பாட்டில் உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுத்தலின் தேவை தொடர்பாக இந்த அறிக்கையில் வலியுறுத்தப்படுகின்றது.

பணிகளை வெல்லவாய் வெல்லவாய் கொட்டம்பொக்க வளத்தினுள் அமைந்துள்ள திருவனா பளிங்குப் படிமம் அகழ்வுகளுக்கு உட்படுத்தப்படுவதனை பரீட்சித்தல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை.

ஊவா மாகாணத்தின் மொணராகலை மாவட்டத்தில் வெல்லவாய் பிரதேச செயலகப் பிரிவில் ரன்டெனிய கிராமத்தில் கொட்டம்பொக்க கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வளப் பாதுகாப்பு திணைக்களத்திற்குரியதாக கொட்டம்பொக்க வளத்தினுள் 270 ஹெக்டாரை அளவினைக் கொண்டதாகும். இடப்பகுதி வலயத்தைச் சேர்ந்த வளத்தினுள் அம்சங்களும், சமதளப் புல்வெளி அம்சங்களும் கலந்த வளத்தினுள் அடையாளம் காணப்பட்டுள்ள இப்பகுதி, மணல் கலந்த சரளை கற்கள், வெண்கற்கள், பெல்லப்பர் மற்றும் வேறு கற்களிலான படிவுகளை கொண்டமைந்த வேதியியல் உயிரியல் பெறுமதிகளில் தனித்துவமான விசேட வளத்தினுள் அமைந்துள்ளது.

உமாடியா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டத்தின்கீழ் தற்போது வேலைகள் முடிவடைந்துள்ள அலிகொட்டஆர் நீர்தேக்கத்தில் மேல் நீர்ப்பிடிப்பு பகுதியாக கொட்டிகம்பொக்க வளாந்தரம் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த வளாந்திரத்திற்கு எல்லையாக அமைகின்ற பிரதேசங்களில் வெண்கற்கள் மற்றும் பெல்ஸ்பார் போன்ற கனிம பொருட்கள் அகற்றல் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் ஊரிதமாக அதிகரித்துள்ளது.

இந்த கொட்டிகம்பொக்க வளாந்தரத்தில் அமைந்துள்ள வெண்கற் படிவுகளை அகழ்வு செய்து, பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றிருந்ததுடன், குறித்த நடவடிக்கைகளை மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின்கீழ் தாபிக்கப்பட்ட ஸ்டீஸ்எம்பி தொழில்நுட்ப சேவைகள் (தனியார்) கம்பெனியிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அகழ்வுகளை மேற்கொண்டு அகழ்வதற்குரியதாக இருந்த 02 வெண்கற் படிவுகளிலுள்ள வெண்கற்களின் இறுதி சந்தை பெறுமதி ரூபா.26.67 பில்லியன் ஆகும் என குறித்த கம்பெனி மதிப்பீடு செய்துள்ளது. இதன்போது அலிகொட்டஆர் நீர்தேக்கத்தை நிரப்புவதற்கு முன்னர் வெண்கற் படிவுகளை அகழ்வு செய்வதன் தேவையான அமைச்சரவை கவனம் செலுத்தியிருப்பினும், கருத்திட்டம் ஆரம்பிப்பதற்கு கணக்காய்வு மேற்கொண்ட 2019 திசம்பர் 31 ஆந் திகதியிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

மேலும், உரிய கருத்திட்டம் பொருட்டு நீர்ப்பாசன பணியாளர் நாயகத்தின் அனுமதி வழங்கியிருப்பினும், வெண்கற்களின் அகழ்விற்காக வெடிக்க வைக்கும்போதும், குறித்த படிவுகளில் அகழ்வின்போதும் அலிகொட்டஆர் நீர்தேக்கத்திற்கு தாக்கங்கள் ஏற்படலாமென நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர்களது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லாறாயினும், தற்போது நீர்தேக்கத்தை நீரால் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், ஸ்டீஸ்எம்பி தொழில்நுட்ப சேவை கம்பெனி 2019.12.31 ஆந் திகதி ரூபா.14,188,841 ஆன செலவினை கருத்திட்டம் பொருட்டு செலவிடப்பட்டிருந்தது.

மேற்படி கொட்டிகம்பொக்க வளத்திற்கு அளமித்து அமைந்துள்ள தனிப்பட்ட காணிகளுக்கு, தனிப்பட்ட தரப்புகளால் அகழ்வு அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டு, அதாவது வளப் பாதுகாப்பு திணைக்களத்திடம் உரிய கட்டணங்களை செலுத்திய பின்னர் சரிதலியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்திடமிருந்து அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொண்டு அரசாங்கத்திற்குரிய வளத்தில் அமைந்துள்ள வெண்கற் படிவுகளில் அகழ்வுகளை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த அத்துமீறல் வெண்கற் மற்றும் பெல்ஸ்பார் அகழ்வு காரணமாக அரசாங்கத்திற்கு ஏற்பட்ட ரூபா.44,243,526 தொகையிலான நடத்தை அறவிடுவதற்கு வளப் பாதுகாப்பு திணைக்களத்தால் அகழ்வு மேற்கொண்ட தரப்புகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமைச்சரவை இந்த கனிமப் பொருட்களின் பொருட்டு ஆகக்கூடியதாக பெறுமதி சேர்க்கப்பட்ட பின்னர் ஏற்றுமதியின்மீது பாரிய கவனம் செலுத்தியிருப்பினும், தற்போது தனிப்பட்ட தரப்புகளால் அகழ்வுகளை மேற்கொள்கின்ற வெண்கற்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்கள், அவற்றை முடிவுப் பொருட்களாக அல்லது பகுதி முடிவுப் பொருட்களாக மேற்கொள்ளாது, க்ரவ்ஸ் இயந்திரங்களின்மூலம் துண்டுகளாக அல்லது தூளாக்குவதன்மூலம் மட்டும் கனிம மூலப்பொருட்களாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.

நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் முகாமைத்துவ அமைச்சின் கீழ் இயங்கும் கும்புக்கன்னோயா கருத்திட்டம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

கும்புக்கன்னோயா அணைக்கட்டுக்கு மேற்புறமாக (Anicut)புத்தலை மொணராகலை A - 4 வீதி மற்றும் கும்புக்கன்னோயா சந்திக்கும் இடத்தில் கி.மீ.13.4 இற்கு மேற்புறமாக தண்ணீர் கன மீற்றர் 48 மில்லியன் ஆன (mcm 48)கொள்ளளவினைக்கொண்ட நீர்தேக்கம் நிருமாணிப்பதற்காக 2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் 28 ஆந் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவாக கருத்திட்டம் கவீஸ் செலன்ஜ் முறையின்கீழ் நடைமுறைப்படுத்துவதற்காக China National Heavy Machinery Co operation (CNHMC) என்ற சீன கம்பெனியிடம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆந் திகதி கையளிக்கப்பட்டிருந்தது. இந்த கையளப்பில் உள்ள வெளிப்படாததன்மையும் முறையற்ற தன்மையும் குறிப்பிடப்பட்டு பொது மக்களின் முறைப்பாடுகளை மேன்மைதங்கிய சனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவரின் கோரிக்கையினை கவனத்தில் கொண்டும் கணக்காய்வினால் அடையாளம் காணப்பட்ட தகவல்களைக்கொண்டும் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன்படி மேற்கொண்ட பரிசோதனைகளுக்கமைவாக 04 வெளிநாட்டு கம்பெனிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றிருந்த ஆர்வத்தின் வெளிப்பாடுகளை அறிவிக்கும் பிரேரணைகளை (EOI) கவனத்தில் கொள்ளாது மேற்படி கம்பெனியிடம் கவீஸ் செலன்ஜ் முறைக்கு கும்புக்கன்னோயா நீர்தேக்க கருத்திட்டம் மற்றும் ஹெடலூயா நீர்தேக்க கருத்திட்டம் என்பவற்றுக்கு சாத்தியவள ஆய்வை மேற்கொள்வதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான ஒப்பந்தம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆந் திகதி அளிக்கப்பட்டிருப்பினும், 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலும் கருத்திட்டத்தின் பணிகளை ஆரம்பிக்கப்படவில்லை. அதேபோன்று கருத்திட்டம் தொடர்பாக பெற்றுக்கொள்ள வேண்டிய சுற்றாடல் அறிக்கை, சமூக பொறுப்புகள் அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கை தயாரிப்பதற்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவிடப்பட்டு தனியார் நிறுவனங்களுடன் உடன்படிக்கை மேற்கொண்டிருந்ததுடன், உரிய காலப்பகுதி முடிவடைந்திருப்பினும், அவ்வறிக்கைகள் 2019 ஆம் ஆண்டு திசம்பர் 31 ஆந் திகதியிலும் வழங்கப்படவில்லை.

மேலும் கருத்திட்டத்தின் அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளாது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆந் திகதியிலும் ரூபா. 108 மில்லியன் தொகையினை பயனின்றியும் முறையின்றியும் செலவிடப்பட்டிருந்தது. அதேபோன்று இந்த கருத்திட்டத்திற்கு சமமாக ரூபா. 86.09 மில்லியன் தொகை செலவிடப்பட்டு மேற்கொண்ட 02 குளங்களின் புனரமைப்பு நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்பட்ட தரத்தில் இல்லை என்பது 2019 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 19 திகதி மேற்கொண்ட பெளதீக பரிசோதனையின்போது அவதானிக்கப்பட்டது.

அதன்படி இக் கருத்திட்டம் நிருமாணிக்கப்படுவதன்மூலம் கிடைக்கப்பெறும் நலன்கள் தொடர்பாகவும், கருத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாகவும் நன்கு ஆராய்ந்து கருத்திட்டத்திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக இங்கு நிருமாணிப்பு நடவடிக்கைகளை ஊரிதமாக ஆரம்பிக்கும் தகவல்திறனை வலியுறுத்துகின்றேன்.

கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பொறுப்பு தொடர்பான விசேட கணக்காய்வு

விவசாயத்துடன் தொடர்புடைய பாராளுமன்றத்தின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனம் விவசாய அமைச்சாவதுடன், அந்த அமைச்சின் கீழ் பிராந்திய மட்டத்தில் விவசாயத்துடன் தொடர்புடைய பிரதானமான நிறுவனம் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆகும். விவசாய நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அடிப்படை வழங்கல் சேவைகளை வழங்கும் நோக்கில் 1957 ஒக்தோபர் 01 ஆந் திகதி கமநல அபிவிருத்தி திணைக்களம் தாபிக்கப்பட்டிருந்ததுடன், அது தற்போது 2011 இன் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி (திருத்தப்பட்ட) அதிகாரச்சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 2000 இன் 46 ஆம் இலக்க கமநல அபிவிருத்தி அதிகாரச்சட்டத்தின் மூலம் நிருவகிக்கப்படுகின்றது.

தற்காலத்தில் விவசாயம் தொடர்பில் உள்ளாட்டு விவசாயிகளின் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்ற போதிலும், திணைக்களத்திற்கு அது தொடர்பில் ஆக்கபூர்வமான சேவையொன்றினை வழங்க முடியாது போயுள்ளமையை அவதானிக்க முடியுமானதாக உள்ளது. அது தொடர்பில் தெரிவு செய்யப்பட்ட துறைகள் தொடர்பில் கணக்காய்வினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம் திணைக்களத்தினால் கமநல அபிவிருத்தி சபைகளை தாபிக்க நடவடிக்கை எடுக்கப்படாமை, கமநல அபிவிருத்தி செயற்பாட்டு குழுக்களில் மற்றும் கமநல வங்கிகளின் கணக்குகள் உரிய தினங்களில் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பிக்கப்படாமை, விவசாய செயற்பாட்டுக் குழுக்களின் பணிகள் உரிய முறையில் கண்காணிக்கப்படாமை, ஏக்கர் வரி உரிய முறையில் அறவிடப்படாமை, திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் காணப்படும் விவசாய வங்கிகளை நிதி நிறுவனமொன்றாக பதிவு செய்யாமை மற்றும் ஒழுங்குபடுத்தல் பணிகளை மேற்கொள்ளாமை, விவசாய வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ள காலாவதியான வங்கிக் கடடன்களை அறவிட நடவடிக்கை எடுக்காமை, பௌதீக மற்றும் மனித வளங்களை உரிய முறையில் முகாமை செய்யாமை, ஆட்சேர்ப்பு நடைமுறை விதிகளுக்கமைய பதவியணி இணைத்துக்கொள்ளப்படாமை, வயல் காணிகளை நில மீட்டலுக்கு உட்படுத்தல் உட்பட அவதானிக்கப்பட்ட பெரும்பாலான

விடயங்கள் திணைக்களத்தின் வினைத்திறன் வீழ்ச்சியடைய காரணமாக அமைந்திருந்தன. அதன் பிரகாரம் கமநல அபிவிருத்தி திணைக்களத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட பணிப்பொறுப்பு உரிய முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

கமநல அபிவிருத்தி சபைகளை தாபித்தல், கமநல அபிவிருத்தி செயற்பாட்டு குழுக்களில் மற்றும் வங்கிக் கணக்குகளை உரிய தினங்களில் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு சமர்ப்பித்தல், நல அபிவிருத்தி செயற்பாட்டு குழுக்களின் பணிகளை உரிய முறையில் மேற்பார்வை செய்தல், கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழுள்ள விவசாய வங்கிகளை நிதி நிறுவனங்களாக பதிவு செய்தல் மற்றும் நிதிக் கட்டுப்பாட்டினை ஒழுங்கமைத்தல், விவசாய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள காலாவதியான கடன் மீதிகளை துரிதமாக அறவிடுவதற்கு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு செயற்திட்டங்கள் மூலம் உத்தேச நோக்கங்களை அடைந்து கொள்ள நடவடிக்கை எடுத்தல் மற்றும் பின்தொடர்தல், திணைக்களத்திற்கு சொந்தமான அனைத்து பௌதீக மற்றும் மனித வளங்களை ஆக்கபூர்வமான முறையில் முகாமை செய்ததல் மற்றும் விளைவற்று காணப்படும் வயல் காணிகளையும் நிலமீட்டலுக்கு உட்படுத்துவதற்கு அதிகாரச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரங்களை மீள திருத்தியமைப்பதற்கு பரிந்துரை செய்கின்றேன்.

இலங்கையின் சிறுவர் துஷ்பிரயோகத் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பொறுப்பு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்தல் மற்றும் அவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கொள்கையொன்றை தயாரிக்கும் நோக்கில் 1998 இன் 30 ஆம் இலக்க தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சட்டத்தின் கீழ் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை 1999 ஆம் ஆண்டின் போது எந்திரிக்கப்பட்டிருந்தது. அவ்வாண்டு முதல் 20 வருட காலம் கடந்ததன் பின்னர் அந்த கொள்கைக்காக பணிப்பாளர் சபை அங்கீகாரம் பெறப்பட்டிருந்த போதிலும் இந்த அறிக்கை தீவிர வரையிலும் அந்த கொள்கையை ஆக்கபூர்வமானதாக அமுல்படுத்துவதற்கு அதிகார சபை தலையிருந்தது. மேலும் ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற மற்றும் போலீஸ் திணைக்களத்திற்கு கிடைக்கின்ற உரிய முறைப்பாடுகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துச் சென்றமையினால் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக இனங்காணப்பட்ட ஆபத்தான நிலைமையின் காரணமாக இந்த அறிக்கையை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கூறப்பட்ட கொள்கையை அமுல்படுத்துதலின் தாமதம் தொடர்பாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவையை முறைமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல், துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் தொடர்பாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை முறைமைப்படுத்துதல், பிள்ளைகளை பாதுகாப்பதற்கு சிவில் மக்களை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களை சரியான பிரகாரம் அமுல்படுத்துதல் என்பவற்றை உள்ளடக்கி பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக அதிகார சபையினால் எடுக்கப்பட்ட செயல்நடவடிக்கைகளை போதியளவான பிரகாரம் நிறைவேற்றுவதற்கு தலையிருந்தமை அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் அதிகார சபைக்கு கையளிக்கப்பட்ட பணிப்பொறுப்புக்களை போதியளவான பிரகாரம் நிறைவேற்றுவதன் மூலம் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேவையினை கட்டியெழுப்ப முடியாமலே இந்த அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

இலங்கையின் யானை மற்றும் மனிதர்களுக்கிடையேயான மோதல் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

வருடாந்தம் 250 யானைகள் வரையிலும், மனிதர்கள் 50 பேர் வரையிலும் மனித யானை மோதல் காரணமாக மரணமடைவதோடு, வருடாந்தம் பாரிய அளவில் ஏற்படும் சொத்துக்கள் பயிர்ச்செய்கை அழிவு காரணமாக சமூக மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்கள் பலவற்றிற்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. தற்போது வரையிலும் பல்வேறு பிரதேசங்களில் நிகழும் இம்மனித யானை மோதல்களுக்கு பிரதானமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்தல், மனித (மக்கள்) தொகை அதிகரித்தல், யானைகளின் வாழ்விடங்களை மனிதன் ஆக்கிரமிப்புச் செய்தல், விவசாய நடவடிக்கை காரணமாக

யானைகள் மனித வாழ்விடங்களுக்கு கவரப்படுதல் என்பன முக்கியமாக தாக்கம் புரிவதாக அறியப்பட்டுள்ளது. மேலும் மனிதர் காடுகளை அழித்து பயிர்ச்செய்கை நிலங்களாக மாற்றுவதன் காரணமாக அந்த பயிர் நிலங்களுக்கு அண்மைப் பிரதேசங்களிலுள்ள யானைகளுக்கு வாழ்வதற்கு ஏற்ற பிரதேசமாக காணப்படுகின்றது. அவ்வாறே அவற்றின் இயற்கையான வாழ்விடம் அற்றுப் போவதினால் பயிர் நிலங்களுக்கு யானை வருதல் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றது. பயிர் நிலங்களுக்கு அண்மையில் போசணைகள் கூடிய உணவு அதிகமாகையால் விவசாயத்திற்காக மனிதனால் அமைக்கப்பட்ட நீர் ஆகாரங்களினால் யானைகள் அதிகளவில் பயிர்ச்செய்கை நிலங்களை நோக்கி வருவதற்குக் காரணமாக உள்ளது. இந்த மனித யானை மோதல் நீண்ட காலமாக இடம்பெறுவதால் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை அறிந்து கொள்வதற்கும், அது தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனங்களின் கவனத்திற்கு கொண்டு வந்து அது தொடர்பாக உடனடியாக தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிக்கலுக்குப் பிரதான தீர்வு வன பாதுகாப்புத் திணைக்களத்தினால் காட்டு யானை பாதுகாப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான தேசிய கொள்கையொன்று அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும் அந்த கொள்கை சரியான முறையில் நடைமுறைப்படுத்த திணைக்களம் தவறியுள்ளதோடு, இது தொடர்பாக பொறுப்புக் கூறவேண்டிய நிறுவனங்களுக்கிடையில் கூட்டிணைப்புக் குறைபாடு காணப்படுவதும், யானைகள் மனித வாழ்விடங்களுக்குள் வருவதைத் தடுப்பதற்காக பிரதானமாக உபயோகப்படுத்தும் யானை வேலி அமைத்தல் மற்றும் பராமரித்தல் முறையாக இடம்பெறாமல் உள்ளிட்ட போதும் சிக்கல்கள் காரணமாக இவ்வறிக்கை வழங்கப்படும் தினம் வரையிலும் இது தொடர்பாக கவனத்திற் கொள்ளக் கூடியதான தீர்வு கிடைக்கப் பெற்றமைக்கான சான்றுகள் எதுவும் காணப்படவில்லை.

இவை காரணமாக நாளுக்கு நாள் அதிகரிக்கும் இச்சிக்கல்களுக்கு பிரதானமாக செல்வாக்கு செலுத்தும் காரணத்திற்கு அவசியமான தீர்வை உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கு மேலே குறிப்பிடப்பட்ட தேசிய

கொள்கை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதும், யானைகள் கிராமத்தினுள் வருவதைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் திறனுள்ள முறையில் பிரயோகிப்பதன் மூலமும் இச்சிக்கல்களுக்கு உடனடி தீர்வு பெற்றுக் கொடுத்தல் அத்தியவசியமானது என்பது அறியப்பட்டுள்ளது.

மதிப்பீடு செய்த காசோலைகளுக்குரிய பணத்தை அறவிட உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பிலான பரிசோதனைக்கான விசேட கணக்காய்வு அறிக்கை

வரி செலுத்துவோரால் தமது வரி கடப்பாட்டிலிருந்து விடுவிப்பதற்காக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் வருமான சேகரிப்பு கணக்குகளுக்கு பணம் செலுத்துதல் இடம்பெறுகின்றது. வருமான முகாமைத்துவ நிர்வாக கட்டமைப்பின் கீழ் பணம் சேகரிக்கும் வங்கிகள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் கணனி கட்டமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புபடுத்தியுள்ளதுடன் வரி செலுத்துவோரால் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் வங்கியினால் வழங்கப்படுவதன் மூலம் வரி செலுத்துவோரின் வரி ஆவணங்கள் நாளதுவரையாக்கப்படுகின்றது.

பெரும்பாலான வரி செலுத்துவோர் தமது வரிப் பொறுப்புக்களை காசோலைகள் மூலம் செலுத்துவதுடன் உரிய காசோலைகள் மாற்றப்படுவதன் மூலம் வரி செலுத்துவோரின் வரிக் கட்டுப்பாடு விடுவிக்கப்படும். எனினும் சில வரி செலுத்துவோரால் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு வழங்கப்படும் காசோலைகள் மதிப்பீடுப்பதுடன் கடந்த சில வருடங்களினுள் மதிப்பீடுக்கும் காசோலைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் மொத்த பெறுமதி கிரமமாக அதிகரிக்கின்றமை அவதானிக்கப்பட்டது. 2015 திசம்பர் 31 ஆந் திகதியில் உள்ளபடியான 4,494 மதிப்பீடு செய்த காசோலைகளுக்கு உரிய ரூபா 1,093 மில்லியன் ஆக காணப்பட்ட மதிப்பீடு செய்த காசோலைகளின் பெறுமதி 2019 யூன் 30 ஆந் திகதி வரையிலும் ரூபா 3,031 ஆக இருந்ததுடன் காசோலைகளின் எண்ணிக்கை 8,060 வரை உயர்வடைந்திருந்தது. 2019 யூன் 30 ஆந் திகதியில் உள்ளபடியான மதிப்பீடு செய்த காசோலைகளுக்கிடையே வரி

செலுத்துவோரால் முன்றம் தரப்பினரிடமிருந்து சேகரிக்கப்படும் பெறுமதி சேர் வரித் தொகையினை செலுத்துவதற்காக வழங்கியுள்ளதுடன் ரூபா 2,039 மில்லியன் அளவான காசோலைகள் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.

அவ்வாறே மதிப்பீடு செய்துள்ள காசோலைகளிடையே ஒரே வரி செலுத்துபவரின் சில காசோலைகள் மதிப்பீடு செய்துள்ள சந்தர்ப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், மதிப்பீடு செய்துள்ள காசோலைகள் தொடர்பான காலப்பகுப்பாய்வினை மேற்கொள்ளும் போது 2009 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற தீர்க்கப்படாத காசோலைகள் காணப்படுகின்றமை வெளிப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரம் மதிப்பீடு செய்த காசோலைகளை தீர்ப்பளவு செய்வதற்காக திணைக்களத்தின் செயற்பாடுகள் மந்தமான நிலையில் உள்ளமை அவதானிக்கப்பட்டது. இதன் காரணமாக நிலுவை வரியினை தீர்க்காமை மற்றும் அரச வருமானத்திலிருந்து கருத்திற் கொள்ளக் கூடிய அளவானது காலரீதியில் சேகரிக்கப்படாமை அவதானிக்கப்பட்டது.

வரி செலுத்துபவர்களிடமிருந்து அறவிட வேண்டிய நிலுவை வரியும் தண்டப்பணமும் தொடர்பான கணக்காய்வு அறிக்கை

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் சேகரிக்கப்படுகின்ற வரி வகைகளுக்கூறிய நிருவாக நடவடிக்கைகள் Legacy (2015 திசம்பர் 31 ஆந் திகதி வரை) மற்றும் RAMIS (2016 சனவரி 01 ஆந் திகதியிலிருந்து) ஆகிய கணனி முறைமைகளினூடாக இடம்பெறுகின்றது. வரி செலுத்துபவர்களின் வரி அறிக்கை, வரிக் கொடுப்பனவுகள், உள்நாட்டு இறைவர்த் திணைக்களத்தினால் செய்யப்படுகின்ற மேலதிக மதிப்பீடு முதலிய தகவல்கள் இக்கணனி முறைமைகளில் பதிவிடப்படுவதுடன் அத்தகவல்களின் அடிப்படையில் வரி செலுத்துபவர்களின் நிலுவை வரி தொடர்பான விபரம் கணனி முறைமைக்குள் பதியப்படுகின்றது.

இக்கணனி முறைமைகளின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களின் பிரகாரம் உள்நாட்டு இறைவர்த் திணைக்களத்தினால் நிதிப்பிரமாணம் நிபி 128(2)(இ) இன் பிரகாரம் ஒவ்வொரு நிதி ஆண்டின் யூன் 30 ஆந் திகதி மற்றும் திசம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறான நிலுவை வரியும் தண்டப்பண மீதியும் உள்ளடக்கப்பட்டு நிலுவை வருமான அறிக்கை கணக்காய்வாளர் தலைமை அறிக்கைக்குச் சமர்ப்பிக்கப்படுகின்றது. Legacy கணனி முறைமை தொடர்பாக 2019 யூன் 30 ஆந் திகதி சமர்ப்பித்த வரி அறிக்கையின் பிரகாரம் மொத்த நிலுவை வரிப்பணம் ரூபா 309,934,567,851 ஆக இருந்ததுடன் அறவீடு செய்யும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவை வரிப்பணமானது ஒட்டுமொத்த நிலுவைகளில் 58.8 சதவீதமான அளவாகும். அவ்வாறே அறவிடக்கூடிய நிலுவை வரிப் பணமானது ஒட்டுமொத்த நிலுவைகளில் 41.2 சதவீதமாகும். RAMIS கணனி முறைமை தொடர்பாக 2019 யூன் 30 ஆந் திகதி சமர்ப்பித்த வரி அறிக்கையின் பிரகாரம் மொத்த நிலுவை வரிப் பணம் ரூபா 3,861,623,483,037 ஆக இருந்ததுடன் அறவீடு செய்யும் நடைமுறை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவை வரிப் பணமானது ஒட்டுமொத்த நிலுவைகளில் 96 சதவீத அளவாகும். அதற்கிணங்க அறவிடக்கூடிய நிலுவை வரிப் பணமானது ஒட்டுமொத்த நிலுவைகளில் 4 சதவீத அளவாகும்.

நிலுவை வரி தொடர்பான காலப்பகுப்பாய்வின் பிரகாரம் அறவிடக்கூடிய வரியையும் தண்டப்பணத்தையும் உரிய காலத்தில் அறவீடு செய்தல் இடம்பெற்றிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டதுடன் அறவீடு செய்தல் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலுவை வரி மற்றும் தண்டப்பண மீதி தொடர்பாக தீர்த்துவைக்கக் கூடிய மீதிகளைத் தீர்த்து வைப்பதற்கும் திணைக்களத்தினால் பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

மேலும், இந்த நிலுவை வரி மீதிகளுக்கிடையே கணக்கு வைத்தல் தவறு காரணமாக உருவாக்கப்பட்ட ரூபா 3,500 மில்லியனுக்கு மிகையான நிலுவை வரி மீதிகள் காணப்பட்டதுடன் அவற்றினைத் தீர்த்து வைப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பது அவதானிக்கப்பட்டது. அறவீடு செய்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வரி மற்றும் தண்டப்பண மீதிகள் தொடர்பான சில ஆண்டுகளுக்கான தகவல்களின் பகுப்பாய்வின் போது நிறுத்தி வைப்பதற்குரிய காரணங்களை இனங்காண்பதற்கு திணைக்களம் பொருத்தமான நடவடிக்கைகள் எடுத்தல் இடம்பெற்றிருக்கவில்லை என்பதுவும் அவதானிக்கப்பட்டது.

வரிவகைகளின் பிரகாரம் மேற்கொண்ட பகுப்பாய்வின் போது ஒட்டுமொத்த நிலுவை வரி மீதியில் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட அளவானவை பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரிகளை உள்ளடக்கியிருந்தமையும் அவதானிக்கப்பட்டது. அதற்கிணங்க உள்நாட்டு இறைவர்த் திணைக்களத்தினால் நிலுவை வரி வருமானத்தை அறவீடு செய்வதற்கு / தீர்த்து வைப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதுவும் அவதானிக்கப்படவில்லை.

வரையறுத்த கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளமைத்தல் மற்றும் அதில் காணப்பட்ட இரும்புகளை விற்பனை செய்வதனை பரீட்சிப்பதற்கான

விசேட கணக்காய்வு அறிக்கை

21,223 ஏக்கர் அளவான நிலப் பிரதேசத்தில் பரவிக் காணப்படும் கத்தாளாய் சீனித் தொழிற்சாலை 1957 இன் 49 ஆம் இலக்க அரசாங்க கைத்தொழில் கூட்டுத்தாபன அதிகாரச் சட்டத்தின் கீழ் 1957 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தொழிற்சாலையை ஆரம்பிப்பதற்காக செக்கோஸ்லோவோவியா அரசாங்கத்தின் பங்களிப்பு கிடைத்திருந்ததுடன் 1960 ஆம் ஆண்டின் போது அது மக்கள் மயமாக்கப்பட்டிருந்தது. ஒரு நாளைக்கு 1200 மெட்ரிக் தொன் அளவுக்கும் இயலளவாக கொண்ட இத் தொழிற்சாலையில் அரைத்தல் தலவணிகள் 160 நாட்களில் 192,000 மெட்ரிக் தொன் கரும்புகள் அமைப்பதனால் 16,320 மெட்ரிக் தொன் சீனிகள் உற்பத்தி செய்வதற்கும் 300 நாட்களின் போது 3.6 மில்லியன் லீற்றர் ஸ்பிரீட்கள் உற்பத்தி செய்யும் இயலவும் காணப்பட்டது. இத் தொழிற்சாலையின் உரிமை 1993 ஆம் ஆண்டின் போது லங்கா ஏன்சீஸ் கம்பனிக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் மூலம் எதிர்பார்த்த குறிக்கோள்கள் நிறைவேற்றப்படாமல்கான காரணத்தினால் அந்த ஆண்டிலேயே நிறுவனம் அரசாங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் தொழிற்சாலையின் இயந்திரங்களின் பாதுகாப்பிற்காக மாத்திரம் 230 அளவிலான ஷாழியர்களை வைத்துக்கொண்டு நிறுவனம் 1994 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் முழுமையாக மூடப்பட்டிருந்தது.

எல்வாராயிலும் லங்கா ஏன்சீஸ் கம்பனியால் தொடுக்கப்பட்ட வழக்கு 2003 ஆம் ஆண்டின் போது அரசாங்கத்திற்குச் சாதகமாக முடிவூதப்பட்டிருந்ததுடன் அப்போதிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களின் போது தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முதலீட்டாளர்களைப் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தும் பொருத்தமான முதலீட்டாளரைதேர்வு செய்வதற்கு முடியாதிருந்ததன் அடிப்படையில் அம் முயற்சி வெற்றியளித்திருக்கவில்லை. எனினும், 2015 ஆம் ஆண்டின் போது மீண்டும் தொழிற்சாலையை மீளமைப்புச் செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்திருந்ததுடன் அதற்காக Sri Prabhulingaswath Sugar Group Of Companies Industries நிறுவனத்தை தேர்வு செய்வதற்கு அங்கீகாரம் கிடைத்திருந்தது.

அதற்கிணங்க தேர்வு செய்யப்பட்ட மேற்கூறிய கம்பனியுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகள் அடிக்கடி மாற்றம் செய்யப்பட்டதன் காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்பட்ட தாக்கம் அத் தொழிற்சாலையில் இருந்து விற்பனையின் போது ஏற்பட்டுள்ள நிலைமை என்பவற்றை அறிந்து கொள்வதற்கும் தொழிற்சாலையின் நிகழ்கால நிலைமை தொடர்பாக அறிக்கையிடுவதற்குமாக

இதற்கிணங்க தொழிற்சாலையை மீளமைப்புச் செய்யும் போது ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பங்குதாரர் உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் விடுவிப்பினைப் பெற்றுக் கொண்டதன் பின்னரும் நிதி அமைச்சின் சட்ட செயற்பாடுகள் திணைக்களத்தின் முன்னர் சட்ட ஆலோசகரினால் அரசாங்கத்திற்கு சாதகமற்ற வகையில் பங்குகள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தமையும் அதன் மூலம் இதற்காக சிங்கப்பூர் மத்திய சபை வழக்கின் போது இலங்கை அரசாங்கத்திற்கு இழப்பீடாக சிங்கப்பூர் டொலர் 894,516 மற்றும் அமெரிக்க டொலர் 211,913 இணைச் செலுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மேலும் தொழிற்சாலைக்குச் சொந்தமான அதிக விலையுள்ள இயந்திரங்களின் உரிமையும் அரசாங்கம் இழந்திருந்ததுடன் 25 ஆண்டுகள் காலம் நிறுவனம் மூடப்பட்டிருந்ததன் காரணமாக தற்பொழுது தொழிற்சாலையில் காணப்பட்ட அதிக அளவானவை பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் அழிவடைந்தமை அவதானிக்கப்பட்டது. எல்வாராயிலும், இந்த அறிக்கை வழங்கப்படுகின்ற காலப்பகுதியில் 9 சதவீதம் ஆள கீழ் மட்டத்திலான உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செய்யப்படுகின்ற சீனியின் அளவைக் குறைப்பதற்காக இத் தொழிற்சாலையிலிருந்து பெற்றுக்கொள்ளக் கூடிய முழுமையான பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு தொடர்புடைய அதிகாரிகளால் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சிபார்சு செய்கின்றேன்.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களத்தின் உமிழ்வு மற்றும் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்

படும் நடைமுறை களை பரீட்சிப்பதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை.

வாகனக் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வளி மாசடைதலை அளத்தல் மற்றும் குறைத்தல் தொடர்பில் 7 பிரதான நோக்கங்களை பிரதானமாக கொண்டு வாகன புகைப் பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டம் ரூபா 20 மில்லியனை திரண்ட நிதியத்தின் முதலீடாக போக்குவரத்து விடயப் பொறுப்பு அமைச்சரினால் 2008 செப்டெம்பர் 02 ஆம் திகதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அமப.:08.:1515.:358.:054 ஆம் இலக்கம் கொண்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைய 2009 ஆம் ஆண்டு திசெம்பர் 29 ஆம் திகதி நிறுவப்பட்டிருந்தது. வாகனக் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்கும் தனியார் நிறுவனங்களினால் பொது மக்களிடம் அறவிடப்படும் கட்டணங்களில் 10 சதவீதம் இக் வாகனப் புகை பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்ட மாதாந்தம் செலுத்தப்பட வேண்டியதுடன், அவ்வாறே நிதியத்தின் வருமானமாக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் வாகன புகைப் பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ரூபா 1,516,304,043 பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆயினும் இந் நிதியம் நிறுவப்பட்டதன் நோக்கம் எதிர்பார்க்கப்பட்ட வகையில் நிறைவேற்றப்பட்டிருக்காமை கணக்காய்வில் வெளிப்படுத்தப்பட்ட காரணிகளுக்கமைய இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது.

வாகனக் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட லாபஸ் எக்கோ ஸ்ரீ (தனியார்) கம்பனி மற்றும் க்ளின்கோ லங்கா (தனியார்) கம்பனி ஆகிய வழங்குனர் இருவரிடம் 2006 நவம்பர் 01 ஆந் திகதி மோட்டார் வாகன ஆணையாளர் நாயகத்திடம் வேறு வேறாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கமைய ஒப்பந்ததின் படி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 5 வருட காலத்திற்கு கழிவுப் புகை சான்றிதழ் வழங்கும் செயற்பாடு ஒப்படைக்கப்பட்டிருந்தது. 2008 நவம்பர் 17 ஆந் திகதி தொடக்கம் அச் செயற்பாடு மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அதற்கு 5 வருட காலத்தின் பின்னர் இறுதியாக 2013 யூன் 3 ஆம் திகதியளவில் வட மாகாணம் உள்ளிட்ட முழு நாடும் உள்ளடக்கப்பட்டிருந்தது. பின்னர் 2010, மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் 3

சந்தர்ப்பங்களில் கட்டண திருத்தம் செய்யப்பட்டிருந்ததுடன் அதற்கமைய ஒப்பந்தத்தின் படி இணங்கியிருந்த கட்டணத்துடன் ஒப்பிடுகையில் கட்டண அதிகரிப்பு வீதம் 47 சதவீதம் அளவில் உள்ளது.

இந்த வாகனக் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்குவதற்காக செய்யப்பட்ட ஒப்பந்த காலமானது 2011 ஆம் ஆண்டில் முடிவுறுத்தப்பட்டிருந்த வேண்டியதுடன் அது தொடர்பில் வழங்குனர் கம்பனி மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் இறுதி இணக்கப்பாட்டிற்கு வர தவறியிருந்தனர். எவ்வாறாயினும் விடயப் பொறுப்பு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட குழுவினால் ஒப்பந்தம் முடிவுறுத்தும் திகதி 2016 யூலை 01 அந் திகதி என தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன், அவ்வாறு ஒப்பந்தம் முடிவுறும் திகதி தொடக்கம் 2018 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் மாத்திரம் இந் நிறுவனங்களினால் 11,713,456 எண்ணிக்கையான கழிவுப் புகை பரீட்சித்தல் சான்றிதழ்கள் அதாவது ஒப்பந்த காலத்தினுள் எதிர்பார்க்கப்பட்ட அளவினை விட 177 சதவீதம் மேலதிக எண்ணிக்கையிலான வாகனக் கழிவுப் புகை வெளியேற்றல் சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தன. அதற்கமைய தற்கால வழங்குநரின் காலத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்தமையால், குறித்த நிறுவனம் தொடர்ந்தும் முன்னரைப் போன்றே வருமானம் ஈட்டியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

வாகன புகைப் பரீட்சித்தல் நிகழ்ச்சித்திட்டத்தில் இவ் வேலைத்திட்டத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு போதியளவில் நிதி காணப்பட்ட போதிலும், நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்புச் சபையால் அவை நிறைவேற்றப்படும் வகையில் அந் நிதியை முகாமைத்துவப்படுத்தவதற்கு நீண்ட கால கூட்டிணைந்த திட்டமொன்று அல்லது வருடாந்த செயல்நடவடிக்கை திட்டம் அல்லது தயாரிக்கப்பட்டு உரிய முறையில் செயற்படுத்தப்படாமை அவதானிக்கப்பட்டது. மேலும் உள்ளக கட்டுப்பாட்டு முறைமைகளை மேம்படுத்துவதற்கு போதியளவு உள்ளக கட்டுப்பாட்டு ஒழுங்குகள் தயாரிக்கப்பட்டிருக்காமை மற்றும் பொருத்தமான தகுதியுடைய நிரந்தர பதவியணியொன்று நிதியத்திற்கு இது வரையிலும் இணைந்துக் கெள்ளப்படாமை

போன்ற காரணங்களால் புகை பரீட்சித்தல் வேலைத்திட்டத்தின் நிர்வாக நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்காக புகை பரீட்சித்தல்நிதியத்தினால் ஈட்டப்படும் வருமானம் பொதுமக்களின் நலன்புரிக்காக ஈடுபடுத்தக்கூடிய வகையில் முகாமைத்துவப்படுத்தலுக்கான அரச பிரதிகள் தலையீடு போதியளவில் இல்லாமை அவதானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம் எஞ்சிய ஒப்பந்தக் காலத்தினை நீடிக்கும் போது தேவை ஏற்படின் அதன் போது சலுகை கட்டண முறைமையொன்றினை அறிமுகப்படுத்தவும், அந்த கட்டணங்களை குறைப்பதன் மூலம் ஏற்படும் நலனை முழுமையாகவும் நேரடியாகவும் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியமை, வளி மாசடைதலை குறைப்பதன் மூலம் பொது மக்களின் அபிவிருத்திக்காக பங்களிப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரச தரப்பினரால் இந்த பணியை நிறைவேற்றுவதன் மூலம் இந்த பணியை முறைமைப்படுத்த வேண்டும் என்பது இந்த அறிக்கையின் மூலம் மேலும் சுட்டிக் காண்பிக்கப்படுகின்றது.

பெறுமதி சேர் வரி தொடர்பில் அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் நடைமுறையினை பரிசோதிப்பதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை

பொருட்கள் மற்றும் சேவைகள் மீதானவரி இரத்துச் செய்யப்பட்டதுடன் 2002 ஆகஸ்ட் 01 ஆந் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 2002 இன் 14 ஆம் இலக்க அதிகாரச்சட்டத்தின் கீழ் பெறுமதிசேர் வரி அறிமுகம் செய்யப்பட்டிருந்ததுடன், உள்நாட்டு இறைவரி ஆணையாளரினால் அந்த வரி நிர்வகிக்கப்படுகின்றது. பெறுமதிசேர் வரியினை சேகரிப்பதற்காக அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் வரி செலுத்துவோர் பதிவு செய்ய வேண்டியதுடன், பதிவு வரி செலுத்துவோர்களால் வழங்கல்கள் மற்றும் சேவைகளை நிறைவேற்றும் போதுகால அடிப்படையில் அதிகாரச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விகிதங்களின் அடிப்படையில் மூன்றாம் தரப்பினரிடம் வரி அறவிடுதல் இடம்பெறுகின்றது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட முடிவுப்பொருள் வரியில் தமது உள்ளீட்டுக்கான செலுத்திய வரியை கழித்து எஞ்சிய தொகையை உள்நாட்டு இறைவரி

ஆணையாளர் நாயகத்திற்கு செலுத்தப்படுவதுடன், சேகரிக்கப்பட்ட வரி தொடர்பான அறிக்கைகள் அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் மாதாந்தம் அல்லது காலாண்டு ரீதியில் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அறிக்கையிடல் வேண்டும். 2016 சனவரி 01 ஆந் திகதி முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தினால் புதிய வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பு (சயுஆஐஐ) அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன், அதன் போது வரி அறிக்கையுடன் முடிவுப்பொருள் மற்றும் மூலப்பொருட்களின் வரிப் பட்டோலைகள் மொன் பிரதிகளாக திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படவேண்டும். அதன் பிரகாரம், சயுஆஐஐ கட்டமைப்பின் மூலம் வரி செலுத்துவோரின் முடிவுப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களை பரிசோதிக்கும் மற்றும் ஒப்பிடும் இயலுமை கிடைக்கும்.

அரச அமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகள் தமது வழங்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது பெறுமதிசேர் வரியினை செலுத்துவதுடன், பெரும்பாலான அரச நிறுவனங்கள் பெறுமதிசேர் வரிக்காக பதிவு செய்யப்பட்டிராமையால் வரி அறிக்கைகள் மற்றும் பட்டோலைகள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு செலுத்தப்படுவதில்லை.

எனினும் அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் பிரகாரம் அரச நிறுவனங்களினால் வழங்குநர்களுக்கு ஒரு மாதத்தினுள் செலுத்தப்படும் பெறுமதிசேர் வரி தொகை தொடர்பில் அறிக்கையொன்று அதற்கடுத்த மாதத்தின் 15 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் உள்நாட்டு இறைவரி ஆணையாளருக்கு அனுப்பப்படவேண்டும். 2019 ஆம் ஆண்டின் போது அரச நிறுவனங்களினால் அவ்வாறான 837 அறிக்கைகள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்த போதிலும், திணைக்களத்தினால் அவை பரீட்சிக்கப்படுவதாக அவதானிக்கப்படவில்லை.

அதன் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் அரசஅமைச்சுகள் மற்றும் திணைக்களங்களினால் வரி செலுத்துவோருக்கு செலுத்தப்பட்டுள்ள பெறுமதிசேர் வரி தொடர்பான தகவல்களின் மாதிரியொன்று சயுஆஐஐ கட்டமைப்பிலுள்ள வரி செலுத்துவோரின் தகவல்கள், அறிக்கைகள் மற்றும் பட்டோலைகளுடன் பரிசோதிக்கப்பட்டது. அதன் போது பெறுமதி

சேர் வரிக்காக செயலிழப்பு செய்யப்பட்ட வரி செலுத்துவோரினால் அரச நிறுவனங்களால் வரி சேகரிக்கப்பட்டிருந்தமை, வரி செலுத்துவோரால் உரிய முறையில் உரிய காலங்களில் அறிக்கைகள் மற்றும் பட்டோலைகள் சமர்ப்பிக்கப்பட்டிராமை, கணனி கட்டமைப்பினுள் உள்ளடக்கப்படாத 59,000 எண்ணிக்கையான பெறுமதிசேர் வரி அறிக்கைகள் ரூபா 1,031 மில்லியன் அளவில் வரியிறுப்பாளர்களால் தமது முடிவுப்பொருள் வரி பட்டோலைகளில் வெளிப்படுத்தப் பட்டிருக்காமை போன்ற விடயங்கள் அவதானிக்கப்பட்டன.

இலங்கையில் பெற்றோலியத்தை களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான விசேடக் கணக்காய்வு அறிக்கை

இலங்கையின் பெற்றோலியத்திற்கான கேள்வியின் படிப்படியான வளர்ச்சிக்கு ஏற்ப பெற்றோலியத் தொழிலுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் எரிபொருள் துறையில் ஏற்படக்கூடிய சிக்கலான நிலைமைகளை இனங்காண்பதற்காக இந்த அறிக்கை விநியோகிக்கப்படுகின்றது. மேலும், மொத்த உற்பத்தியில் கூடுதலான பங்களிப்பினை வழங்கும் டீசல், பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் களஞ்சியப்படுத்தல் மற்றும் போக்குவரத்து செய்தல் தொடர்பாக மாத்திரமே இங்கு விரிவாக பரீட்சிக்கப்படுவதுடன், லங்கா இந்தியன் ஓயில் கம்பனியால் திருகோணமலைத் துறைமுகத்தினூடாக இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும் பெற்றோலியம் தொடர்பாகவும் அதற்கு அண்மித்ததாக காணப்படும் தற்போது நவீனமயப்படுத்தப்பட்ட எண்ணெய்த் தாங்கிகளின் இயலளவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.

இலங்கையில் பெற்றோலிய வர்த்தகத்தை செயற்படுத்துவதற்காக 1961 இன் 28ஆம் இலக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனச் சட்டத்தின் மூலம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது. பின்னர் 2003 ஆம் ஆண்டின் போது லங்கா இந்தியன் ஓயில் கம்பனி (ஐஐஐஐ) ஒரு தனியார் தரப்பினராக நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் இணைந்தது. பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 2011-2019 காலகட்டத்தின் உண்மையான நாளாந்த எரிபொருள் தேவைப்பாடு படிப்படியாக

அதிகரித்து உள்ளதுடன், கணக்காய்வினால் சம்பந்திய ஆண்டுகளில் கேள்வியின் நடத்தையின் தன்மையை அடிப்படையாக கொண்டு குறைந்த வர்த்தக முறைக்கு எதிர்வு கூறப்பட்டதன் பிரகாரம் 2020-2026 காலப்பகுதியில் எரிபொருளுக்கான நாளாந்த கேள்வியில் தொடர்ச்சியான அதிகரிப்பொன்று இடம்பெறவுதாக அவதானிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அந்த கேள்வியை பூர்த்தி செய்வதற்காக வருடாந்தம் ரூபா 650 பில்லியனுக்கு அதிகமான செலவினமொன்றை மேற்கொண்டு மசகு எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இலங்கை பெற்றோலிய மொத்தக் களஞ்சிய தொகுதி டேர்மினல் கம்பனிக்குரிய கொலன்னாவ மற்றும் முத்துராஜவலவில் அமைந்துள்ள பிரதான எரிபொருள் களஞ்சியங்கள் உட்பட தீவு முழுவதும் அமைந்துள்ள 14 களஞ்சியங்கள் மூலமும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சப்புக்ஸ்கந்த புதிய முனையத்திலிருந்தும் லங்கா இந்தியன் ஓயில் கம்பனியின் திருகோணமலையில் அமைந்துள்ள பெற்றோலிய தாங்கி தொகுதியிலிருந்தும் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையில் பெற்றோலியம் போக்குவரத்து குழாய் மற்றும் தரை போக்குவரத்து முறைகள் மூலம் செய்யப்படுகின்றன. அதன் பிரகாரம், தற்போது நான்கு முக்கிய குழாய்கள் பயன்படுத்தப்படுவதுடன், பவுசர் மற்றும் புகையிரத தாங்கிகள் மூலம் தரை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.

எரிபொருள் கம்பலொன்று இலங்கைக்கு வந்த பிறகு தரையிறக்கும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு எரிபொருள் வகைகளின் பிரகாரம் வெவ்வேறாக கருத்திற்கொள்ளும் போது தற்போது களஞ்சியத்தில் காணப்படும் டீசல், பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் அயவு நாட்டின் தேவைக்கேற்ப முறையே 13 நாட்கள், 08 நாட்கள் மற்றும் 06 நாட்களாக குறைவடைந்த சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. மேலும், தற்போது காணப்படும் களஞ்சிய இயலளவு மாறாமல் இருந்தால் எதிர்வுகூறப்பட்ட எரிபொருள் கேள்வியின் பிரகாரம் 2026ஆம் ஆண்டளவில் அது முறையே 9 நாட்கள், 06 நாட்கள் மற்றும் 05 நாட்கள் வரை குறையக்கூடும் எனவும், ஏதேனும் காரணத்தால் எண்ணெய் கம்பல்கள் தாமதமானால் நாட்டில்

காணப்படும் எரிபொருள் வழங்கல் செயற்பாடற்று போகக்கூடிய ஆபத்தொன்று இருப்பதாக அவதானிக்கப்பட்டது.

தற்போதுள்ள நான்கு பிரதான குழாய் முறைமைகளுக்கு இடையே இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிப்பு பொருட்களின் 70 சதவீதம் அளவில் கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ முனையம் வரை 48 ஆண்டுகள் முதல் 75 ஆண்டுகள் வரை பழமையான குழாய் அமைப்பு ஊடாக இறக்கப்படுகின்றதுடன், இம்முறையின் 05 குழாய்களில் 03 குழாய்கள் செயற்பாடற்ற நிலையில் காணப்படுவதுடன், ஏனைய குழாய்களில் அடிக்கடி கசிவுகள் ஏற்படுகின்றமை அவதானிக்கப்பட்டது. அதன் பிரகாரம், கொலன்னாவ முனையத்திற்கு 10 அங்குலம் அளவிலான சிறிய மிகவும் பழமையான அடிக்கடி கசிவுகளுக்கு உட்படும் குழாய்களைக் கொண்டு மொத்தமாக சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் 70 சதவீதம் இறக்கப்படுவதால் தரையிறங்குவதற்கு அதிக காலம் எடுப்பதாலும், அதன் காரணமாக கம்பல்களுக்கு தாமதக் கட்டணம் செலுத்த நோர்கின்றமையாலும், குழாய்க்கு ஏதேனும் சேதமொன்று ஏற்பட்டால் அதன் மூலம் அதிக ஆட்கள் மற்றும் சொத்துக்களுக்கு சேதமொன்று ஏற்படுவதற்கான அதிக அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் அவதானிக்கப்பட்டது. மேலும், முனையத்திற்கிடையே உள்ளக இடமாற்றல் முறைமையொன்று இல்லையென்பது அவதானிக்கப்பட்டது.

பெற்றோலியம் தரை வழியாக கொண்டு வரும் போது பவுசர் ஊடாக கொண்டு செல்வதற்குப் பதிலாக புகையிரத தாங்கிகளின் மூலம் போக்குவரத்து செய்வதில் ஏற்படும் கிரயத்தின் சேமிப்பு புகையிரத தாங்கிகளின் போக்குவரத்திற்கு ஒப்பாக 87 சதவீதம் முதல் 235 சதவீதம் வரை கூடிய பெறுமதியொன்றை கொண்டிருந்தாலும் பவுசர்கள் மூலம் கொண்டசெல்வதற்கு செய்வதற்கு அதிக விருப்பம் உள்ளதாக அவதானிக்கப்பட்டது. அது சுற்றாடல் பாதிப்புகளை அதிகரித்தல் மற்றும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தல் போன்ற ஆபத்துகளை ஏற்படுத்துவதற்கான காரணங்களாக அவதானிக்கப்பட்டது.

நாட்டில் போதுமான எரிபொருள் களஞ்சியப்படுத்தல் முறைமையொன்று மற்றும் அதனுடன் இணைந்ததாக போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் ஸ்தாபிக்கப்படாமல் இருந்தமை

காரணமாக முறையான இருப்புக் கட்டப்பட்டு மறைமையொன்றை நிறுவ முடியாமை, நாட்டிற்கு சாதகமான சர்வதேச எரிபொருள் கொள்வனவு ஒப்பந்தங்களுக்காக தொடர்புபட முடியாமை அவசியமான கொள்வனவு இடம்பெறுவது காரணமாக அதிக செலவுடன் தரங்குறைந்த தயாரிப்புகளை இறக்குமதி செய்ய நேர்கின்றமை, எரிபொருள் களஞ்சியங்களை கையாளுவதை விட சிக்கலான செயற்பாடொன்றாக மாறியிருத்தல், நாட்டின் எரிபொருள் விநியோகம் சீர்குலைவதன் காரணமாக ஒட்டுமொத்த பொருளாதார செயன்முறை வீழ்ச்சியடைதல், பராமரிப்பு செயற்பாடுகளை முறையாக ஒழுங்குபடுத்துவது சிரமமாக இருத்தல், அதிகமான சுற்றாடல் பாதிப்புகளை உருவாக்குதல், அதிக போக்குவரத்து நெரிசல்களுக்கு காரணமாக இருத்தல், நாட்டின் இயற்கை அமைப்பின் காரணமாக இயலுவாக செயற்படுத்தக்கூடிய கப்பல் பெற்றோலிய வியாபாரம் போன்ற சர்வதேச வியாபார வாய்ப்புகள் கிடைக்காமை போன்ற பாதகமான நிலைமைகள் நாட்டில் ஏற்படக்கூடும் என்பது அவதானிக்கப்பட்டது.

அதன் பிரகாரம், நாட்டின் பொருளாதாரத்தின் நிலையான தன்மையை தீர்மானிக்கும் முக்கிய எரிசக்தி மூலமான எரிபொருட்களை வழங்குவதற்குரிய தற்போதுள்ள கட்டமைப்பினை மேம்படுத்துவதற்காக தற்போதைய எரிபொருள் களஞ்சிய இயலாவினை அதிகரித்தல், தற்போது காணப்படும் முறைமையினை மேம்படுத்தல், எரிபொருளை கொண்டு செல்வதற்காக புகையிரதங்களை பயன்படுத்த முன்னுரிமை வழங்குதல் ஆகியவற்றுக்கான கிரயம் மற்றும் ஆபத்தை குறைப்பதற்கு முக்கியமானது என அவதானிக்கப்பட்டது.

திருகோணமலை முறைமுகத்திற்கு அருகில் அமைந்துள்ள பெற்றோலியத் தாங்கி தொகுதி நாட்டின் பெற்றோலிய வழங்கல் செயன்முறைக்கு இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக இருந்த போதும், இந்த அறிக்கை திகதி வரை அத்தொகுதியை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு முடியாமல் இருந்தது. அதன் பிரகாரம், நாட்டில் பெற்றோலிய வளங்கள் செயற்பாட்டுக்குரியதாக தற்போது உருவாகியுள்ள அதி ஆபத்தான நிலைமை தவிர்ப்பதற்கும் கூடிய வகையில் அந்நிய செலாவணியை உருவாக்கும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை விரிவுபடுத்தக்கூடிய வகையிலும் நாட்டின் எதிர்கால எரிபொருள் தேவைகள் தொடர்பான முறையான

ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டு அந்த தேவைக்கு ஏற்ப பொருத்தமான எரிபொருள் களஞ்சிய இயலாவினை அதிகரிக்கக்கூடிய வகையிலும் தற்போது 9 தசாப்தங்களாக விளைவற்ற வகையில் அலந்து குறைப்பயன்பாட்டுடன் காணப்படும் திருகோணமலை பெற்றோலிய தாங்கி தொகுதியை முறையான சட்டக அமைப்பிற்குள் புனரமைத்து பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பெற்றோலிய இறக்குமதி, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை போன்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக விடயத்திற்குட்பட்ட திரட்டிய தகவல்கள் மற்றும் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் சட்ட முறைமையொன்றும் சுயாதீனமான நிறுவனக் கட்டமைப்பொன்றாகவும் ஸ்தாபிப்பதற்கு எரிசக்தி துறை தொடர்பான தேசிய கொள்கையொன்றினை தாபித்து நாளதுவரையாக பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்தல் அவசியமானது என்பது இந்த அறிக்கையின் மூலம் குறிப்பிட விரும்புகின்றேன்.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரியை ஸ்தாபித்தல் மற்றும் செயற்படுத்துதல் நடைமுறை தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை

இலங்கையில் தேசிய மட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்பட்டுள்ள மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரியை (பெடிகலோ கெம்பஸ் தனியார் கம்பனி) ஸ்தாபித்தல் தொடர்பாக அரசாங்க தொழில் முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவிக்குமுவினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கைகளுக்காக உதவியளிக்கும் வகையில் விசேட புலனாய்வினை மேற்கொள்ளுமாறு வேண்டுகல் விடுவிக்கப்பட்டிருந்தது. அதற்கிணங்க கணக்காய்வு புலனாய்வு நடவடிக்கையானது நிறுவக தோற்றங்கள் சிலவற்றில்மேற்கொள்ளப்பட்டது. சட்டரீதியான கட்டமைப்புக்குள் ஒரு உயர் கல்வி நிறுவனத்தை செயற்படுத்துவதற்குத் தேவையான அடிப்படை அம்சங்கள் பூரணப்படுத்தப்பட்டிருக்கவில்லை என தொழிற் பயிற்சி அமைச்சு மற்றும் தொழில்சார் கல்வி ஆணைக்குழுவால் இனங்காணப்பட்டிருந்தும் மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக கல்லூரிக்கு மோசடியாக சட்டரீதியான தன்மையை ஒப்படைக்கும் எண்ணத்துடன் இளைஞர் விவகார அமைச்சிற்கும் தனியார் பல்கலைக்கழக கல்லூரிக்குமிடையே

புரிந்துணர்வு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. மஹுவெலி அதிகார சபைக்குச் சொந்தமான காணியில் இக் கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு காணியை தனிப்பட்ட ஒரு பயன்பாட்டிற்கு வழங்கும் போது பின்பற்றப்பட வேண்டிய தேவைப்பாடுகள் தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டிருக்காததுடன் முறையான ஒழுங்குபடுத்துதல்கள் இல்லாததன் காரணமாக சுற்றாடல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சட்டரீதியாக குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த காணியின் அளவு 35 ஏக்கர்களாக இருந்த போதிலும் சட்டரீதியற்ற வகையில் 55 ஏக்கர்கள் காணி வரை பல்கலைக்கழக கல்லூரியின் மூலம் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டது. இலங்கை முதலீட்டுச் சபையின் மூலம் புதிய ஒரு செயற்திட்டமன்றி காணப்படுகின்ற ஒரு செயற்திட்டத்தின் விஸ்தரிப்பாக ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டத்திற்காக வசதிகள் வழங்கப்படுவதில்லை என்ற நிபந்தனைக்கு இணக்கமற்ற வகையில் மேற்கூறிய தனியார் கல்லூரியானது முதலீட்டுச் சபை செயற்திட்டமாகப் பதிவு செய்யப்பட்டு ரூபா 71 மில்லியன் இறக்குமதி தீர்வை நிவாரணம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மத்திய வங்கி வழிகாட்டிகள் மற்றும் சட்ட விதிகளுக்கு இணங்கும் வகையில் முறையாக கவனம் செலுத்தப்படாது இலங்கை வங்கியினால் கல்லூரிக்கு கிடைத்திருந்த ரூபா 3,671 மில்லியன் அளவான வெளிநட்டுப் பணம் அனுப்புதல் களின் பெறுவனவுகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இச் செயற்திட்டத்திற்காக அரசாங்க காணியை வழங்கும் நடைமுறையும் சட்டரீதியான தன்மையும், நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தொடர்புபட்ட உள்ளூராட்சி நிறுவனத்தின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த முறைமை, உரிய சுற்றாடல் அங்கீகாரங்கள் உயர் கல்வி நிறுவனமாக இலங்கையில்

தொழில் முயற்சியினை மேற்கொள்வதற்காக அங்கீகாரத்தினை வழங்கும் நடைமுறையும் சட்டரீதியான தன்மையும், வரி நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில் முதலீட்டுச் சபையின் அங்கீகரித்த செயற்திட்டமாக பதிவு செய்யும் நடைமுறையும் சட்டரீதியான தன்மையும், அவ்வாறே உள்வருகின்ற வெளிநாட்டு நாணயம் தொடர்பான போதியளவான கண்காணிப்புக்கள் உரிய அதிகாரம் பெற்ற நிறுவனங்களின் மூலம் இடம் பெற்றுள்ளனவா என்பது இத்தனியார் நிறுவனத்தின் மூலம் சமூக எதிர் விளைவுகள் இடம் பெற்றுள்ளதா என்பது மற்றும் இவற்றுக்குச் சமமான ஏனைய விடயங்களும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டன.

அரசாங்கத்தின் காணிகளுக்காக முறையான அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில் இச் செயற்திட்டத்திற்கு இலங்கை முதலீட்டுச் சபை அங்கீகாரம் வழங்கியிருந்ததுடன் இலங்கை மத்திய வங்கி மற்றும் இலங்கை வங்கி இப்பாரிய அளவிலான உள்வருகின்ற வெளிநாட்டு நாணயம் சம்பந்தமாக முறையான கவனம் செலுத்தியிருக்கவில்லை. மேலும், இத் தனியார் பல்கலைக்கழக நிறுவனத்தை ஸ்தாபிக்கும் போது அங்கீகாரத்தினை வழங்கிய மற்றும் ஒழுங்குபடுத்துதலுக்கு உட்பட்ட அரசாங்க நிறுவனம் ஏனைய சமமான நிறுவனத்துக்கு வழங்கியிருக்காத விசேட கருணையுடன் செயற்பட்டுள்ளது என்பது அவதானிக்கப்பட்டது. ஒவ்வொரு நிறுவனரீதியான கட்டமைப்பானது மேற்கூறிய விடயம் சம்பந்தமான செயற்பாடுகளில் ஈடுபடும் போது சட்டரீதியான தன்மையினை மீறுதல், வெளிப்படைத்தன்மையின்றி செயற்படல், பொறுப்புக்களுக்கு எதிராக செயற்படல் என்பன தொடர்பாக ஒழுக்காற்று சட்டவிதிகள் மற்றும் சாதாரண சட்ட விதிகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட வேண்டிய நிறுவனரீதியான கடமைகள் சம்பந்தமாக சிபார்சுகளைச் சமர்ப்பித்தல் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

திரட்டு நிதியம்

அவதானிப்புகள்

- அரசாங்க வருமானம்
- வரி வருமானம்
- அரசாங்க வருமானமும் பாதீட்டுப் பற்றாக்குறையும்
- மீண்டுவரும் செலவினத்திற்கு நிதியளிப்பதற்கு வருமானம் போதாமை
- பாதீட்டுப் பற்றாக்குறை
- பாதீட்டுப் பற்றாக்குறையை நிதியிடுதல்
- பொதுப்படு கடன்
- ஒதுக்கீட்டுச் சட்டத்திலுள்ள வரையறைகளை மீறி கடன் பெறுதல்
- உச்ச பொறுப்பு எல்லையை மீறுதல்
- தலைக்குரிய கடன் அளவு அதிகரித்தல்
- உள்நாட்டு வெளிநாட்டுக் கடன்படுதல், கடன் தவணையும் வட்டியும் செலுத்துதல் மற்றும் அரச வருமானம்

திரட்டு நிதியம்

அரசின் நிதி நிர்வாகத்திற்குரியதாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 148 ஆம் உறுப்புரையின் ஓஜஐஐ ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் அரசாங்க நிதி தொடர்பான முழுமையான கட்டுப்பாட்டினையும் பாராளுமன்றம் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் 149 ஆம் உறுப்புரையின் பிரகாரம் அரசினால் சேகரிக்கப்படுகின்ற வருமானம் திரட்டு நிதியத்திற்குச் செலவு வைக்கப்பட வேண்டியிருந்ததுடன் அரசியலமைப்பின் 150 மற்றும் 152 ஆம் உறுப்புரைகளின் பிரகாரம் திரண்ட நிதியத்திலிருந்து கொடுப்பனவு செய்யப்பட வேண்டிய முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான அரசு செலவினத்திற்கு தேவையான நிதிஏற்பாடு 2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டு (திருத்தச்) சட்டம் 2020 நவம்பர் 20 ஆந் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டின் போது அரசியலமைப்பின் 150 ஏற்பாடுகளின் அதன் பிரகாரம் ஒதுக்கீட்டுச்சட்டம் நிறைவேற்றப்படும் வரை அரசின் வழங்கல் மற்றும் சேவைகள் வழங்கலுக்காக அட்டவணை 04 இல் குறிப்பிடப்பட்ட அதிகாரமளித்தலின் கீழ் செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

காலப்பகுதி	அதிகாரம் வழங்கல்
2020.01.01- 2020.03.05 வரை	2019.10.23 ஆந் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வாக்குப் பண கணக்கு
2020.03.06 – 2020.05.31 வரை	அரசியலமைப்பின் 150(3) உப உறுப்புரையின் கீழ் 2020.03.05 ஆந் திகதி சனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட ஆணைச்சீட்டு
2020.06.01 – 2020.08.31 வரை	அரசியலமைப்பின் 150(3) உப உறுப்புரையின் கீழ் 2020.05.31 ஆந் திகதி சனாதிபதி அவர்களால் வழங்கப்பட்ட ஆணைச்சீட்டு
2020.09.01 – 2020.11.20 வரை	2020.08.28 ஆந் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வாக்குப் பண கணக்கு

அட்டவணை 04 – 2020 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை அரசு செலவுகளுக்காக பெறப்பட்ட அதிகாரங்கள்

2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 2020.08.28 ஆந் திகதி பாராளுமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட வாக்குப் பணக் கணக்கு இல்லாமல் போனது.

2020 ஆம் ஆண்டில் அமைச்சரவை கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம் பல சந்தர்ப்பங்களில் வேறுபட்டிருந்த போதும் 2020 சனவரி 01 ஆந் திகதி முதல் 2020 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் வெவ்வேறு அமைச்சுக்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் செலவிடப்பட்ட செலவினம் அறிக்கையிடல் 2019 ஒக்டோபர் 23 ஆந் திகதி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட வாக்குப் பணகணக்கில் உள்ளடக்கப்பட்ட செலவின விடயங்களின் கீழ்

மேற்கொள்ளப்பட்டுள்ளதாக 2020 நவம்பர் 30 ஆந் திகதிய 06:2020 ஆம் இலக்க வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் 6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது, வாக்குப் பணக் கணக்கின் பிரகாரம் 31 அமைச்சுக்களுக்கும் அமைச்சரவை அந்தஸ்து இல்லாத 06 அமைச்சுகளின் கீழ் நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டு செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2020 செப்தம்பர் 01 ஆந் திகதி முதல் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை செலவின மதிப்பீடு உள்ளடக்கான செலவு மதிப்பீடுகள் உட்பட இடைக்கால கணக்கு 28 ஆகஸ்ட் 2020 ஆந் திகதி பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள அமைச்சுகள் 2020 ஆகஸ்ட் 09 ஆந் திகதிய ஆம் 2187:27

இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட அமைச்சுகளின் படி தயாரிக்கப்பட்டன. அமைச்சுகளின் அமைப்பு 2020 ஓக்டோபர் 26 திகதிய 2196:27 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலின் வெளியிடப்பட்ட அறிவித்தலின் படி சிறிது திருத்தப்பட்டுள்ளது. அந்த திருத்தங்கள் உட்பட, 2020 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2020 திசம்பர் 31 வரையிலான மொத்த செலவின மதிப்பீடும் 2020 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டம் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கீட்டுச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் காணப்பட்ட செலவின விடயங்களின் கீழ் அறிக்கையிடப்பட்டிருந்த செலவினம் 06:2020 வரவு செலவுத் திட்ட

சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி 2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட செலவினத் தலைப்புக்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான அச்சீட்டு மதிப்பீடுகளுக்கு இணங்க சீராக்கி 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரகாரம் மீளாய்வாண்டின் செலவினத்திற்காக ரூபா 4,718,158 மில்லியன் நிதிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விபரங்கள் அட்டவணை 05 இல் காண்பிக்கப்படுகின்றது. ரூபா மில்லியன்

மூலம்	மூலதன நிதி ஏற்பாடு	மீண்டெழும நிதி ஏற்பாடு	மொத்தம்
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்
ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் வழங்கல் மற்றும் சேவைகளுக்கான நிதிஏற்பாடு	929,539	1,788,483	2,718,022
காணப்படும் சட்டங்கள் மூலம் அங்கீகாரம் கிடைத்துள்ள திரட்டு நிதியத்திற்கு செலவினப் பொறுப்பான விசேட சட்ட சேவைகளுக்கான நிதிஏற்பாடு	982,189	1,017,944	2,000,133
விசேட சட்ட சேவைகளுக்காக மேலதிகமாக வழங்கப்படும் நிதிஏற்பாடு	-	3	3
மொத்தம்	1,911,728	2,806,430	4,718,158

அட்டவணை 05 - அரசின் வழங்கல்கள் மற்றும் சேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட நிதிஏற்பாடு
மூலம் - தேசிய பாதிட்டுத் திணைக்களம்

2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6 ஆம் பிரிவின் பிரகாரம் தலைப்புகள் 240 தேசிய பாதிட்டுத் திணைக்களத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்வரும் குறைநிரப்பு உதவி சேவைகள் மற்றும் அவசர பொறுப்பு செயற்திட்டத்தின் வருடாந்த பாதிட்டு மதிப்பீட்டின் 2.4.1 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்ட விடயங்களுக்கு மாத்திரம் பயன்படுத்து வதற்காக ரூபா 59,741 மில்லியனான மேலதிக நிதிஏற்பாடு வழங்கப்பட்டிருந்தது. அந் நிதிஏற்பாடுகளிலிருந்து ரூபா 45,544 மில்லியன் ஏனைய செலவினத் தலைப்புகளுக்கு மாற்றப் பட்டிருந்தது. அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதி வரை அச்செயற்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதிஏற்பாடுகளில் ரூபா 15,197 மில்லியன் சேமிக்கப்பட்டிருந்தது. விபரங்கள் அட்டவணை 06 இல் காண்பிக்கப்படுகின்றது.


செலவினத்தின் தன்மை	தேறிய நிதிஏற்பாடு	வேறு தலைப்புகளுக்கு மாற்றல் உள்ளவாறான	சேமிப்புக்கள்	சேமிப்புக்கள் தேறிய நிதிஏற்பாட்டின் சதவீதமாக
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்
மீண்டெழுபவை	31,741	19,743	11,998	38
மூலதனம்	28,000	24,801	3,199	26
மொத்தம்	59,741	44,544	15,197	34

அட்டவணை 06 - குறைநிரப்பு மதிப்பீட்டு உதவி சேவை மற்றும் அவசர தேவைகள் பொறுப்பு செயற்திட்டத்தின் கீழான நிதிஏற்பாடு மற்றும் நிதிஏற்பாட்டு மாற்றல்
மூலம்:- தேசிய பாதிட்டுத் திணைக்களம்

மீளாய்வாண்டின் அரசின் வழங்கல் மற்றும் சேவைகளுக்காக ரூபா 4,718,158 மில்லியன் நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டிருந்ததுடன் முன்னைய ஆண்டிற்காக ஒதுக்கீடு செய்த நிதி ஏற்பாடு ரூபா 4,728,193 மில்லியனாக இருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் நிதி ஏற்பாடு ரூபா 10,035 மில்லியனால் அதாவது 0.21 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. 2020 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ஏற்பாட்டில் ரூபா 4,457,390 மில்லியன் மாதிரம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் ரூபா 260,768 மில்லியன் அதாவது ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டில் 6 சதவீதம் சேமிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் பாதிட்டு மதிப்பீட்டின் பிரகாரம் அரசாங்க செலவினத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி ஏற்பாடுகளில் சேமிப்புக்கு உருவாகிய சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளது

- மீண்டெழும் செலவினத்திற்காக மொத்த தேறிய நிதி ஏற்பாடு ரூபா 2,804,651 மில்லியனாக இருந்ததுடன், மீளாய்வாண்டில் அதில் ரூபா 2,682,713 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தமையால். ரூபா 121,938 மில்லியன் நிதி ஏற்பாடு சேமிக்கப்பட்டிருந்ததுடன், அது மொத்த மீண்டெழும் நிதி ஏற்பாட்டில் 4 சதவீதமாக இருந்தது.
- மீளாய்வாண்டில் மூலதனச் செலவினத்திற்காக மொத்த நிதி ஏற்பாடு ரூபா 924,208 மில்லியனாக இருந்ததுடன் ரூபா 811,773 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தமையால். சேமிப்புக்கள் ரூபா 112,435 மில்லியனாக இருந்தது. அது மொத்த மூலதன நிதி ஏற்பாட்டில் 12 சதவீதமாக இருந்தது.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் கொடுப்பனவிற்காக மொத்த நிதி ஏற்பாடு ரூபா 989,298 மில்லியனாக இருந்ததுடன். மீளாய்வாண்டில் ரூபா 962,903 மில்லியன் மாதிரம் பயன்படுத்தப்பட்டிருந்தமையால் சேமிப்புக்கள் ரூபா 26,395 ஆக இருந்தது. அச்சேமிப்பு மொத்த கடன் கொடுப்பனவிற்கான நிதி ஏற்பாட்டில் 3 சதவீதமாக இருந்தது

மீளாய்வாண்டிற்குரிய கடன் கொடுப்பனவுகள் தவிர, மூலதன நிதி ஏற்பாடு ரூபா 924,208 மில்லியனாக இருந்ததுடன் அதில் ரூபா 811,773 பில்லியன் அதாவது 88 வீதம் பயன்படுத்தப்பட்டிருந்தது. முன்னைய ஆண்டின் போது மூலதன நிதி ஏற்பாட்டின் பயன்பாடு ரூபா 637,219 மில்லியனுடன் ஒப்பிடும் போது அது ரூபா 174,554 மில்லியனால் அதிகரித்திருந்தது. அத்தோடு மீளாய்வாண்டின் மீண்டெழும் செலவினத்திற்காக மொத்த தேறிய நிதி ஏற்பாடு ரூபா 2,804,651 மில்லியனாக இருந்ததுடன் அதில் ரூபா 2,682,713 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தமையால் அதாவது மேற்கொள்ளப்பட்டிருந்த நிதி ஏற்பாட்டில் 96 சதவீதமாகும். அது முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினமான ரூபா 2,321,623 மில்லியனுடன் உடன் ஒப்பிடும் போது ரூபா 361,090 மில்லியனால் அதிகரித்திருந்தது. அதன் பிரகாரம் முன்னைய ஆண்டின் ரூபா 2,968,842 மில்லியனான மொத்த செலவினம் (கடன் கொடுப்பனவுகள் தவிர) மீளாய்வாண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 3,494,486 மில்லியன் வரை ரூபா 535,644 மில்லியனால் அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டிற்குரிய கடன் கொடுப்பனவுகள் தவிர, மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியின் 22 சதவீதமாக இருந்தது. மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 07 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது மொத்த அரசு செலவினம் மொத்த தேசிய உற்பத்தி தொடர்பான தகவல்கள் உரு 01 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 01 - மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக மொத்தச் செலவினம் (கடன்கொடுப்பனவு தவிர)

மூலம் : குடியரசின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் மத்திய வங்கி ஆண்டறிக்கை

மீளாய்வாண்டின் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனுக்கான வட்டியாக மற்றும் திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள் மீதான கழிவுகளை கொடுப்பனவு செய்வதற்காக ரூபா 975,434 மில்லியன் மொத்தச் செலவினத்தில் 36 சதவீதம் செலவிடப்பட்டிருந்தது. அது முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக ரூபா 86,647 மில்லியனாக அதாவது 10 சதவீதினால் அதிகரித்திருந்தது. இதற்கு மேலதிகமாக ஆளணி வேதனங்களுக்காக ரூபா 578,607 மில்லியனும் தொகையும் மானியம் மற்றும் நிதியுதவிகளுக்காக ரூபா 881,469 மில்லியனும் ஏனைய பொருட்கள் மற்றும் சேவைச் செலவினங்களுக்காக ரூபா 221,067 மில்லியனும் செலவிடப்பட்டிருந்தன.

மொத்த மீண்டெழும் செலவினம் தொடர்பாக மேற்கூறப்பட்ட செலவினங்கள் உயர்ந்த பங்களிப்பைக் கொண்டுள்ளதுடன் ஒட்டு மொத்த மீண்டெழும் செலவினங்களையும் தீர்ப்பதற்காக ஆண்டின் போது சேகரிக்கப்பட்ட வருமானம் போதியளவாக இருக்கவில்லை. அதன் பிரகாரம் மீளாய்வாண்டில் மொத்த அரசு செலவினத்தை விஞ்சிய மீண்டெழும் செலவினம் ரூபா 1,303,826 மில்லியனாக இருந்தது. அது முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக ரூபா 889,400 மில்லியனாக அதாவது 215 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 05 ஆண்டுகளில் மீண்டெழும் செலவினம், அரசின் வருமானம் மற்றும் அரசின் வருமானத்தை மிகைத்த மீண்டெழும் செலவினம் தொடர்பான தகவல்கள் அட்டவணை 07 இல் தரப்பட்டுள்ளது.


	2015	2016	2017	2018	2019	2020
	ரூபா மில்.	ரூபா மில்.	ரூபா மில்.	ரூபா மில்.	ரூபா மில்.	ரூபா மில்.
அரசாங்க வருமானம்	1,394,245	1,698,755	1,845,017	1,935,095	1,907,196	1,378,887
மீண்டுவரும் செலவினம்	1,672,921	1,770,882	1,945,575	2,108,964	2,321,623	2,682,713
அரசாங்க வருமானத்தை விஞ்சிய மீண்டுவரும் செலவினம்	278,676	72,127	100,558	173,869	414,427	1,303,826

அட்டவணை 07 – மீண்டெழும் செலவினம், அரசு வருமானம் மற்றும் அரசாங்க வருமானத்தை மிகைத்த மீண்டுவரும் செலவினம்

மூலம் : அரசு கணக்குகள் திணைக்களம் ∴ குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

அவ்வாறே மூலதன செலவினங்களுக்காகவும் மீளாய்வாண்டின் போது ரூபா 811,773 மில்லியன் செலவிடப்பட்டிருந்ததுடன், மீண்டெழும் செலவினத்தின் ஒரு பகுதி, அரசு முதலீடு மற்றும் கடன் தவணைப் பணம் செலுத்துவதற்கான உள்நாட்டுக்கடன், வெளிநாட்டுக்கடன் மற்றும் உதவிகள் பெறவேண்டி ஏற்பட்டிருந்தது. அதன் பிரகாரம் வருடாந்த கடன் தவணைப் பணம் மற்றும் வட்டியாக கணிசமான தொகையொன்றைச் செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்ததுடன் அது வருடாந்தம் அதிகரித்து செல்கின்ற கிரயமாக இருந்தது.

மீளாய்வாண்டின் போது மீண்டெழும், மூலதனச் செலவினம் மற்றும் கடன் மீளச் செலுத்துதல் என்பவற்றின் கூட்டுமொத்தம் ரூபா 4,457,390 மில்லியனாக இருந்ததுடன் திரட்டிய செலவினத்தில் 22 சதவீதம் கடன் செலுத்துவதற்காகவும், 22 சதவீதம் கடன் வட்டி மற்றும் கழிவினை செலுத்துவதற்காகவும் செலவிடப்பட்டிருந்தது. இனங்காணப்பட்ட 18 துறைகளுக்கு இடையே மீளாய்வாண்டின் செலவினம் மேற்கொள்ளப்பட்ட விதம் உரு 02 இல் காண்பிக்கப்படுகின்றது.




உரு. 02 இனங்காணப்பட்ட 18 துறைகளுக்கு இடையே மீளாய்வாண்டின் செலவினம் மேற்கொள்ளப்பட்ட விதம் மூலம் :- குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

அரசு வருமானம்

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2020 இன் வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் பிரகாரம் வரி வருமானம், வரியல்லாத (மாகாண சபை வரியல்லாத) மதிப்பிடப்பட்ட அரசின் வருமானம் ரூபா 1,555,200 மில்லியன் ஆக இருந்தது. அது முன்னைய ஆண்டில் மதிப்பிடப்பட்ட வருமானமான ரூபா 2,402,000 பில்லியனான வருமானத்துடன் ஒப்பிடும் போது ரூபா 846,600 மில்லியன் அதாவது 35 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. மதிப்பிடப்பட்ட வருமானத்திற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது சேகரிக்கப்பட்ட


வருமானம் ரூபா 1,403,921 மில்லியனானக இருந்தமையால் மதிப்பிடப்பட்ட வருமானத்தை விட ரூபா 151,279 மில்லியனால் அதாவது 6 சதவீதம் குறைவாக சேகரிக்கப்பட்டிருந்தது. முன்னைய ஆண்டில் சேகரிக்கப்பட்ட ரூபா 1,939,362 மில்லியன் உடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 535,441 மில்லியன் அதாவது 28 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. அரசின் வருமானம் மொத்த தேசிய உற்பத்தியுடன் ஒப்பிடும் போது முன்னைய ஆண்டின் போது 12 சதவீதமாக இருந்த போதும் அது மீளாய்வாண்டின் போது 9 சதவீதம் வரை குறைவடைந்திருந்தது. விபரம் உரு 03 இல் தரப்பட்டுள்ளது.



உரு 05 :- அரசாங்க வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக, மூலம் :- இலங்கை குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

அரசு வருமான வகைப்படுத்தல்

அரசாங்க வருமானம் “வரி வருமானம் மற்றும் வரியல்லாத வருமானம்” பிரதான இரண்டு வகையின் கீழ் அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், வரி வருமானம் மீண்டும் வருமான வரி, உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி மற்றும் சர்வதேச வியாபார அடிப்படையிலான வரி என வகைப்படுத்தப்பட்டு குடியரசின் நிதிக்கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டுள்ளன. மீளாய்வாண்டிற்கான வருமான வரியாகச் ரூபா 324,000 மில்லியன் சேகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அதில் 268,249 மில்லியன் மாத்திரம் சேகரிக்கக் கூடியதாக இருந்தது. அவ்வாறே உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் சேவைகள் அடிப்படையில் விதிக்கப்படுகின்ற வரிகளில் ரூபா 629,290 மில்லியன் சேகரிப்பதற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும், அதில் ரூபா 584,528 மில்லியன் மாத்திரம் சேகரிக்கக் கூடியதாக இருந்தது. சர்வதேச வியாபாரத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்ற வரிகளில் ரூபா 404,710 மில்லியன் சேகரிப்பதற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அதில் ரூபா 363,765 மில்லியன் சேகரிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் வரி வருமானங்களில் ரூபா 1,358,000 மில்லியன் சேகரிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அதில் 90 சதவீதம் அதாவது ரூபா 1,216,542 மில்லியன் மாத்திரம் சேகரிப்பதற்கு முடியுமாக இருந்தது. மீளாய்வாண்டின் போது வரியல்லா ஏனைய வருமானங்களில் ரூபா 174,000 மில்லியன் சேகரிப்பதற்கு மதிப்பிடப்பட்டிருந்த போதும் அதில் மரூபா 162,345 மில்லியன் வருமானம் மாத்திரம் சேகரிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டிற்காக மதிப்பிடப்பட்ட அரசின் வருமானம் மற்றும் சேகரிக்கப்பட்ட வருமானம் தொடர்பான விபரங்களை உரு 04 இல் காண்பிக்கப் படுகின்றது.



உரு 04 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளவாறான வரி வருமானம்
மூலம் :- குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

வரி வருமானம்

அரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், மீளாய்வாண்டின் வரி வருமானம் ரூபா 1,216,542 மில்லியனாக இருந்ததுடன் அது மொத்த அரச வருமானத்தின் 87 சதவீதமாக இருந்தது. முன்னைய ஆண்டின் போது வரி வருமானம் ரூபா 1,734,925 மில்லியனாக இருந்ததுடன் மீளாய்வாண்டின் போது வரி வருமானம் ரூபா 498,383 மில்லியனால் அதாவது 29 சதவீதினால குறைவடைந்திருந்தது.

வருமான வரி

முன்னைய ஆண்டின் போது வரி வருமானமாக ரூபா 268,249 மில்லியன் சேகரிக்கப்பட்டிருந்ததுடன் அது மொத்த வரி வருமானத்தில் 22 சதவீதமும் மொத்த அரசின் வருமானத்தில் 19 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. முன்னைய ஆண்டின் போது வருமான வரியாக ரூபா 427,700 மில்லியன் சேகரிக்கப்பட்டிருந்ததுடன் முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது ரூபா 159,451 மில்லியனால் வரி குறைவடைந்திருந்தது. இவ்வாறு வருமான வரி குறைவடைந்தமை தொடர்பில் வருமான வரியின் கீழ் வரும் கூட்டிணைக்கப்பட்ட வரி வருமானம் ரூபா 46,025 மில்லியனாலும் கூட்டிணைக்கப்படாத மொத்த வரி வருமானம் ரூபா 113,425 மில்லியனால் அதிகரித்திருந்தமை தாக்கமளித்திருந்தது.

உள்நாட்டுப் பொருட்கள் சேவைகள் மீதான வரி

மீளாய்வாண்டின் போது சேகரிக்கப்பட்ட வரி வருமானத்தில், உள்நாட்டுப் பொருட்கள் சேவைகள் மீது விதிக்கப்பட்ட வரித் தொகை ரூபா 584,528 மில்லியனாக அதாவது மொத்த வரி வருமானத்தில் 48 சதவீதமாகவும் மொத்த அரசின் வருமானத்தில் 42 சதவீதமும் ஆக இருந்தது. முன்னைய ஆண்டின் போது அது மொத்த வருமானத்தில் 56 சதவீதமும் மொத்த அரச வருமானத்தின் 51 சதவீதமாகவும் இருந்தது.

மீளாய்வாண்டின் அரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் அரசின் வருமானத்திற்கு உள்நாட்டுப் பொருட்கள் சேவைகள் மீதான பெறுமதி சேர்க்கப்பட்ட வரி மற்றும் தொலைத்தொடர்பு வரிகளிலிருந்து 18 சதவீதத்தை விட கூடுதலான பங்களிப்பொன்றை வழங்கியிருந்தது, மதுபானம் மற்றும் சிகரட் (மதுவரி) போன்ற பொருட்களிலிருந்து மொத்த வருமானத்திற்கு 16 பங்களிப்பொன்ற வழங்கப்பட்டிருந்ததுடன் அது மொத்த வருமானத்தில் 23 சதவீதத்தை விட கூடிய சதவீதமொன்றாக சுகிரட் மற்றும் மதுபானம் மோட்டார் வாகனங்கள் பெற்றோலிய உற்பத்திகள் மீது விதிக்கப்பட்ட உற்பத்திகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது,

சர்வதேச வியாபாரத்தின் மீதான வரி

அரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது சர்வதேச வர்த்தகத்தின் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள வரி மூலம் ரூபா 363,765 மில்லியன் சேகரிக்கப்பட்டிருந்ததுடன் அது மொத்த வரி வருமானத்தில் 30 சதவீதமும் திரட்டிய அரச வருமானத்தில் 26 சதவீதமாகவும் இருந்தது. முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது சர்வதேச வியாபாரத்தின் மீதான வரி மூலம் வருமான சேகரிப்பு 30,383 மில்லியனாக அதாவது 9 சதவீதம் குறைவடைந்திருந்தது.

மேலே குறிப்பிட்டதன் பிரகாரம் அரச வருமானக் கட்டமைப்பில் நேர் மற்றும் மறைமுக வரி வருமானம் குறைவடைவதற்கு கருதக்கூடிய தாக்கங்கள் அளித்திருந்தன.

- 2020 மார்ச் மாதத்தின் போது இலங்கைக்கு தாக்கம் ஏற்படுத்திய கொவிட் 19 தொற்றுக் காரணமாக ஆண்டின் ஆரம்பத்தின் போது எதிர்பார்க்கப்பட்ட பிரகாரம் பொருளாதார செயற்பாடுகள் செயற்படாமை
- அரசினால் வரி விகிதங்களைக் குறைத்தமை மற்றும் வரி அகற்றலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை ரீதியான நடைமுறையின் அடிப்படைத் தாக்கம்
- இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்பட்டமை
- சுற்றுலா, உள்நாட்டு வர்த்தகம் போன்ற பொருளாதாரத்தின் அடிப்படை பிரிவுகளில் காண்பித்த மந்த கதியான பொருளாதார வளர்ச்சி

மேலும், வெளிநாட்டு வியாபார உடன்படிக்கை மற்றும் ஏனைய சட்டங்கள் மீது மேற்கொள்ளப்படும் வரி விடுதலை, இலகுவடுத்தல் மற்றும் வரி விலக்களிப்பு காரணமாக அரச வருமானத்திற்கு இடம்பெறும் தாக்கம் தொடர்பாக விரிவான


தகவல்களும் குறித்த திணைக்களங்களின் செயலாற்றலை மதிப்பிடும் போது கருத்திற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

வரியல்லாத வருமானம்

மீளாய்வாண்டின் போது அரச வருமானக் கட்டமைப்பில் வரியல்லாத வருமானத்திற்கு ஒப்பாக பங்களிப்பு 12 சதவீதமான குறைந்த பெறுமதியொன்றை எடுத்திருந்ததுடன் அது முன்னைய ஆண்டின் போது 9 சதவீதமான குறைந்த பெறுமதியொன்றை எடுத்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் வரியல்லாத வருமானம் ரூபா 9,926 மில்லியனாக அதாவது 6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது.

அரச வருமானம் மற்றும் பாதிட்டு இடைவெளி

அரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் மதிப்பிடப்பட்ட பாதிட்டு பற்றாக்குறை ரூபா 2,198,289 மில்லியனாக இருந்ததுடன் அது முன்னைய ஆண்டின் மதிப்பிடப்பட்ட பாதிட்டு பற்றாக்குறையை விட ரூபா 1,218,889 மில்லியன் அதாவது 124 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் உள்ளவாறான பாதிட்டு பற்றாக்குறை ரூபா 2,115,599 மில்லியனாக இருந்ததுடன் அது மதிப்பிடப்பட்ட பாதிட்டு பற்றாக்குறையை விட ரூபா 82,690 மில்லியன் அதாவது 3 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. எவ்வாறாயினும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் உள்ளவாறான பாதிட்டு பற்றாக்குறை ரூபா 1,063,954 மில்லியனாக அதாவது 101 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. அரச வருமானத்திற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் பாதிட்டு பற்றாக்குறை அரசின் வருமானத்தில் 153 சதவீதமாக இருந்ததுடன் அது முன்னைய ஆண்டின் போது 55 சதவீதமாக இருந்தது. அதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டு முதல் அரசின் வருமானத்திற்கு ஒப்பாக பாதிட்டு பற்றாக்குறை தொடர்பான விபரங்கள் உரு 05 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 05 – அரசு வருமானம் மற்றும் பாதிட்டுக் குறை மூலம் :- இலங்கை குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

மீண்டெழும் செலவினத்தை ஈடுசெய்து கொள்வதற்கு வருமானம் போதியளவில் காணப்படாமை

அரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டிற்காக அரசாங்கத்தின் மீண்டெழும் செலவினம் ரூபா 2,682,713 மில்லியன் மற்றும் அரசாங்கத்தின் மூலதனச் செலவினம் ரூபா 811,773 பில்லியனாகவும் இருந்தது. எனினும், அரசாங்கத்தினால் உழைக்கப்பட்ட மொத்த வருமானம் ரூபா 1,378,887 மில்லியனாக இருந்ததன் காரணமாக அந்த வருமானம் ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை ஈடுசெய்து கொள்வதற்கும் போதியளவினதாக இருக்கவில்லை. அதன் பிரகாரம், ஒட்டு

மொத்த அரசாங்க வருமானத்தை விஞ்சி ரூபா 1,303,826 மில்லியனால் மிகைத்து மீண்டெழும் செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.


பாதிட்டு பற்றாக்குறை

2006 ஆம் ஆண்டின் இறுதியில் பாதிட்டு இடைவெளி அவ்வாண்டிற்காக மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியில் ஐந்து சதவீதத்தை மிகைக்காத மற்றும் அம்மட்டத்தை அதன் பின்னர் தொடர்ந்தும் பேணும் பொறுப்பாக இருப்பதாகவும் அரசின் கடன் சுமை மட்டத்தை குறைத்தல்” அரசினால் பின்பற்றப்பட வேண்டிய பொறுப்புடன் நிதி முகாமைத்துவதற்கு அடிப்படையாக இலக்கொன்றாக 2003 இன் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 3(அ) பிரிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் முன்னைய ஆண்டிலும் மீளாய்வாண்டிலும் அந்த அந்த ஆண்டின் இறுதி பாதிட்டு இடைவெளி அவ்வாண்டுகளுக்கு உரிய மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியில் ஐம்பது சதவீதத்தை மிகைக்காத வகையில் பேணிச் செல்வதற்கு நிதி அமைச்சு தவறியிருந்தது, அதன் பிரகாரம் மீளாய்வாண்டின் போது மதிப்பிடப்பட்ட தேசிய உற்பத்தியில் மதிப்பீடு செய்யப்பட்ட பாதிட்டு பற்றாக்குறை 19.76 சதவீதமாக இருந்ததுடன் மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்திக்கு உள்ளவாறான பாதிட்டு பற்றாக்குறை 13.20 சதவீதமாக இருந்தது, முன்னைய ஆண்டிலும் மீளாய்வாண்டினதும் பாதிட்டு பற்றாக்குறை மற்றும் மொத்த தேசிய உற்பத்தி தொடர்பான விபரங்கள் அட்டவணை 08 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு	மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தி	பாதிட்டு இடைவெளி		மதிப்பீடு செய்யப்பட்ட பாதிட்டு இடைவெளிஇ மதிப்பீடு செய்ய உற்பத்தியின் சதவீதமாக	உள்ளவாறான பாதிட்டு இடைவெளிஇ மதிப்பீடு செய்ய மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக
		மதிப்பிடப்பட்ட	உள்ளவாறான		
	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்	ரூபா மில்லியன்		
2019	15,600	1,067,594	1,051,647	6.85	6.74
2020	16,003	3,162,958	2,115,599	19.76	13.204

அட்டவணை 08 – மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக பாதிட்டுப் பற்றாக்குறை மூலம் :- அரசின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் மத்திய வங்கி ஆண்டறிக்கை

மீளாய்வாண்டின் மொத்த அரச வருமானம் ரூபா 1,378 பில்லியனாக ஆக இருந்ததுடன் திரட்டிய அரச செலவினம் (மீண்டெடும் அரச முதலீடுகள்) ரூபா 3,494 பில்லியனாக இருந்தது. அதன் பிரகாரம் பாதிட்டு பற்றாக்கறை ரூபா 2,116 பில்லியன் பெறுமதியை எடுத்திருந்தது. மீளாய்வாண்டிலும் கடந்த 07 ஆண்டுகளிலும் அரச வருமானம், அரச செலவினம் மற்றும் பாதிட்டு பற்றாக்கறை தொடர்பான விபரங்கள் உரு 06 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 06 – அரச வருமானம், மொத்தச் செலவினம் மற்றும் பாதிட்டுப் பற்றாக்குறை மூலம் :- அரசின் நிதிக்கூற்றுக்கள் 2013 - 2020

பாதிட்டு பற்றாக்குறை நிதியீட்டம்

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் பாதிட்டு பற்றாக்குறை ரூபா 1,063,954 பில்லியனால் அதாவது 101 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன், அதன் பிரகாரம் தேறிய வெளிநாட்டுக் கடன் எடுத்தல்கள் ரூபா 362,763 மில்லியன் முதல் ரூபா 96,679 மில்லியன் வரை ரூபா 266,084 மில்லியனால் அதாவது 73 சதவீதத்தாலும் குறைவடைந்திருந்தது. தேறிய உள்ளாட்டுக் கடன் பெறுவனவு ரூபா 561,010 மில்லியன் முதல் ரூபா 1,711,679 மில்லியன் வரை ரூபா 1,150,669 மில்லியனால் அதாவது 205 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

இதன் பிரகாரம் மீளாய்வாண்டின் பாதிட்டு பற்றாக்குறையை நிதியளிப்பதற்காக உள்ளாட்டுக் கடன்கள் மூலம் உயர்ந்த பங்களிப்பொன்று பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன் அது மொத்த நிதியளிப்புகளில் 81 சதவீதமாக இருந்தது. அதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கடன் எடுத்தல் நிதியளிப்பில் 5 சதவீதமாகவும் உப கடன் அறவீடு 1 சதவீதமும் வைப்புக் கணக்குகள் மற்றும்

பொறுப்புக்களின் தேறிய வேறுபாடுகள் 1 சதவீதமாகவும் இருந்தன.

பொதுப்படு கடன்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரையின் பிரகாரம் கடனை உள்ளடக்கிய முழுமையான நிதிக் கட்டுப்பாடும் பாராளுமன்றத்திற்கு உரித்தாக வருவதுடன் குடியரசின் சகல கடன்களுக்காகவும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் பெறவேண்டும். அதன் பிரகாரம் 2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டு அதிகாரச்சட்டத்தின் 2.1(ஆ) பிரிவின் பிரகாரம் “2020 நிதியாண்டில் வழங்கப்படும் கடன் தொகையில் உருவாகும் மீதி 2020 நிதியாண்டில் எந் ஒரு சந்தர்ப்பத்திலும் அல்லது 2020 நிதியாண்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலோ அல்லது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா 2,830,000 மில்லியனை மிகைக்காமல் இருந்தால் 2003 இன் 3 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழ் பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்காக குறித்துரைக்கப்பட்ட இறுதி வரவு செலவுத் திட்டம் தொடர்பான அறிக்கையில் அக்கடன்

தொகைகளின் விபரங்களை உள்ளடக்குவதாயின் அரசிற்காக மற்றும் அரசிற்காக உரிய சட்டத்தின் பிரகாரம் இலங்கைக்குள்ளேயோ அல்லது இலங்கைக்கு வெளியே இதன் மூலம் அதிகாரம் கிடைப்பதாகவும் 2020 நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் கடன் எடுப்பனவுகளின் போது தீர்வு செய்யப்பட வேண்டும். எவ்வாறாயினும் இப்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதன் 2020 ஆம் ஆண்டில் பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகை கணக்கிடும் செயற்பாட்டிற்காக குறுங்கால கடன் தொகை அளவினைத் தீர்மானிக்கும் போது 2020 ஆம் நிதியாண்டில் பெற்றுக்கொள்ளும் குறுங்கால கடன் அளவு மற்றும் 2020 நிதியாண்டில் செய்யப்படுகின்ற குறுங்கால கடன் தீர்வு அளவாக இருந்ததுடன் வேறுபாடு மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.” அந்த ஏற்பாடுகளுக்கு இணங்க பாராளுமன்றத்தினால் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

குடியரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது வெளிநாட்டுக் கடன் ரூபா 600,888 மில்லியன் உள்நாட்டு

வங்கியல்லாக் கடன் (திறைசேரி உண்டியல் மூலம் தேறிய கடன் எடுத்தல் உட்பட) ரூபா 2,170,373 மில்லியன் தொகையுமாக மொத்தம் ரூபா 2,771,261 மில்லியன் கடன் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அது முன்னைய ஆண்டில் பெறப்பட்டிருந்த ரூபா 2,040,759 மில்லியன் கடன் அளவு (திறைசேரி உண்டியல் மூலம் தேறிய கடன் எடுத்தல் உட்பட) உடன் ஒப்பிடும் போது ரூபா 730,502 மில்லியனால் அதாவது 36 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது, மீளாய்வாண்டின் போது, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் தொடர்பில் கூடிய கவனமொன்று செலுத்தியிருந்த போதிலும், மீளாய்வாண்டின் போது, பெற்றுக்கொண்ட உள்நாட்டுக் கடன் அளவை முன்னைய ஆண்டின் போது பெறப்பட்டிருந்த (திறைசேரி உண்டியல்கள் மூலம் தேறிய கடன் பெறுவனவு உட்பட) ரூபா 1,105,658 மில்லியனான உள்நாட்டு கடன் அளவுடன் ஒப்பீடு செய்த போது ரூபா 1,064,715 மில்லியனால் அதாவது 96 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டின் போது, பெற்றுக்கொண்ட கடன் அளவை முன்னைய ஆண்டுடன் ஒப்பிடப்பட்டு அட்டவணை 09 இல் காண்பிக்கப்படுகின்றது.

விபரம்	2020	2019
	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்
வெளிநாட்டு கடன் பெறுவனவு	600,888	935,101
உள்நாட்டு கடன் பெறுவனவு		
திறைசேரி உண்டியல் (தேறிய)	723,705	138,874
திறைசேரி பிணைமுறி	1,332,069	768,000
வெளிநாட்டு பிரயோக பண வங்கி அலகு (செயற்திட்டம் அல்லாத)	50,635	67,937
அபிவிருத்தி பிணைமுறி	93,679	61,857
வெளிநாட்டு பிரயோக பண வங்கி அலகு (செயற்திட்டம் அல்லாத)	3,815	1,014
திறைசேரி பிணைமுறி (நேரடி முகாமை சட்டம்)	-	30,000
இலங்கை மத்திய வங்கி முற்பணம்	(83,530)	37,976
உள்ளக கடன வசதிகள்	50,000	-
மொத்த உள்நாட்டு கடன் எடுத்தல்	2,170,373	1,105,658
ஆண்டில் பெற்ற மொத்தக் கடன் அளவு	2,771,261	2,040,759

அட்டவணை 09 - அரசினால் பெற்றுக்கொள்ளப்பட்ட உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள் மூலம் :- குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

குடியரசின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு செலுத்த வேண்டிய அரசு கடன் மீதி ரூபா 14,845,571 மில்லியனாக இருந்ததுடன் அது 2019 திசெம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 12,424,467 மில்லியனான மொத்த அரசு கடன் மீதியுடன் (மத்திய வங்கி முற்பணம்

மற்றும் வங்கி மேலதிகப் பற்று தவிர) ஒப்பீடு செய்த போது ரூபா 2,421,104 மில்லியனால் அதாவது 19 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. முன்னைய ஆண்டிலும் மீளாய்வாண்டிலும் காணப்பட்ட மொத்த அரசாங்கக் கடன் தொடர்பான விபரம் கீழே அட்டவணை 10 இல் காண்பிக்கப்பட்டுள்ளன.

விபரம்	திசெம்பர் 31 இல் உள்ளவாறுமீதி	
	2020	2019
	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்
திறைசேரி உண்டியல்	1,621,375	897,670
திறைசேரி பிணை முறி	5,689,504	4,338,280
ரூபாய்க் கடன்	24,088	24,088
இலங்கை அபிவிருத்தி பிணை முறி	491,857	560,226
வெளிநாட்டு மீண்டெழும் நிதியில் உள்நாட்டு கடன்	227,418	168,011
வெளிநாட்டு மீண்டெழும் நிதியில் வங்கிப் பிரிவு (செயற்திட்டம்)	19,348	17,701
சுற்றுரூபாய் கட்டிடத்தை நிர்மாணப்பதற்காக பெற்ற கடன்	5,689	6,258
திறைசேரி உண்டியல் (செயற்படு கடப்பாட்டு முகாமைத்துவச் சட்டம்)	30,000	30,000
ஓய்வுபெறல் பணிக்கொடைக் கடன்	57,065	61,136
குத்தகைக் கடன்கொடுத்தோர்	732	2,881
உள்ளகக் கடன்	50,000	-
இலங்கை மத்திய வங்கி கடன்	153,079	236,609
மொத்த தேசிய கடன்	8,370,155	6,342,860
வெளிநாட்டு (செயற்திட்டம்)	3,576,769	3,105,824
வெளிநாட்டுத் தொகையில் காலரீதியான கடன் வசதிகள்	279,612	242,191
சர்வதேச பிணை முறி	2,619,035	2,733,592
மொத்த வெளிநாட்டுக் கடன்	6,475,416	6,081,607
மொத்த அரசு கடன் மீதி	14,845,571	12,424,467
மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த தேசிய உற்பத்தி	16,003,000	15,600,000
மொத்த அரசு கடன் மீது மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக	93	80

அட்டவணை 10 - வகைப்படுத்தப்பட்ட ஆண்டின் இறுதியில் காணப்பட்ட கடன் மீதி மூலம் :- அரசு கணக்குகள் திணைக்களம் ∴ குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

ஒதுக்கீட்டுச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளை மீறி கடன் பெற்றுக்கொள்ளல்

ஒவ்வொரு ஆண்டிற்குரிய பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டங்களில் ஒவ்வொரு ஆண்டிலும் பெற்றுக் கொள்ளும் கடன்தொகைகளில் உருவாகும் மீதி ஒவ்வொரு நிதியாண்டிலும் அல்லது சந்தர்ப்பத்திலும் அல்லது ஒவ்வொரு

ஆண்டின் இறுதியிலும் பேணவேண்டிய எல்லை தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அந்த எல்லையை மிகைத்து அட்டவணை 11 இல் குறிப்பிட்ட பிரகாரம் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆண்டு	பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எல்லை	உள்ளவாறான கடன் எடுத்தல்	எல்லை மீறல்
	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்
2019	2,079.0	2,158.0	79.0

அட்டவணை 11 - பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை மிகைத்து கடன் பெறல் மூலம் :- குடியரசின் நிதிக்கூற்றுக்கள்

2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டு அதிகாரச்சட்டத்தின் மூலம் 2020 நிதியாண்டினுள் பெற்றுக்கொண்ட கடன் தொகையில் உருவாகிய எஞ்சிய மீதி 2020 நிதியாண்டில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அல்லது ஆண்டின் இறுதியிலும் ரூபா 2,830 மில்லியனை விஞ்சக்கூடாது. 2020 ஆம் ஆண்டின் போது வெளிநாட்டுக் கடன்

எடுத்தலாக உள்ளடக்கப்பட்ட ரூபா 210 மில்லியன் 2019 ஆம் ஆண்டின் போதும் அதற்கு முன்னரும் பெற்றுக்கொண்டதாக இருந்ததுடன் அப்பெறுமதி 2020 கடன் எடுப்பனவு எல்லையை கருத்திற் கொள்ளாமல் இருந்ததாக அரசு கணக்குகள் திணைக்கள த்தினால் கணக்காய்விற்கு அறிக்கையிடப் பட்டிருந்தது.

ஆகக்கூடிய செலவு எல்லை மீறல்

2013 இன் 15 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) (திருத்த) சட்டத்தினால் திருத்தப்பட்ட 2003 இன் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் ஒரு ஆண்டின் இறுதியில் காணப்பட வேண்டிய ஆகக்கூடிய பொறுப்பு க்கள் அவ்வாண்டிற்காக மதிப்பிடப் பட்ட மொத்த தேசிய உற்பத்தியில் 80 சதவீதத்தை

மிகைக்க கூடாது. இருந்த போதும் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு கணக்கீடு செய்யப்படாத வெளிநாட்டுக் கடன் மற்றும் நிதி நிலைமை கூற்றுக்கு வெளியே கணக்க வைக்கப்பட்டிருந்த வெவ்வேறு பொது முயற்சிகளுக்குிய பொறுப்புக்களும் கருத்திற் கொள்ளும் போது மீளாய்வாண்டில் அந்த எல்லையை மிகைத்து பொறுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. விபரங்கள் அட்டவணை 12 இல் காண்பிக்கப்படுகின்றன.

பொறுப்பு	2020 திசெம்பர் 31 இல் பொறுப்புக்களின் பெறுமதி ரூபா பில்லியன்
வங்கி மேலதிகப் பற்று	464
அரசாங்கக் கடன் (அரசாங்க நிதிக்கூற்றுக்களின் படி)	14,845
நிதிக்கூற்றுக்களில் கணக்கீடு செய்யப்படாத பொறுப்புக்கள்	
- ஐந்தொகைக்கு வெளியே கணக்கு வைக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன்	323
- கணக்கிலிடப்படாத வெளிநாட்டுக் கடன்	6
மொத்த பொறுப்புக்கள்	15,638
மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தி	16,003
மொத்த பொறுப்புக்கள், மதிப்பிடப்பட்ட மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதமாக	97.7


அட்டவணை 12 - ஆகக்கூடிய செலவு எல்லைகளை மீறல் மூலம் :- அரசின் நிதிக்கூற்றுக்கள்

- பொது திறைசேரியின் பிணை பொறுப்பின் அடிப்படையில் பொது முயற்சிகளால் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த கடனுக்காக வங்கிக்கு வழங்கப்பட்டிருந்த பிணை மற்றும் சலுகைகளின் கடிதங்களின் பெறுமதி ரூபா 1,059 பில்லியன் மற்றும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் விசேட செலவின பிரிவுகளில் வருடாந்த நிதிக்கூற்றுக்களின் பொறுப்புக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட ரூபா 153 பில்லியனான பெறுமதியும் மேற்குறித்த பொறுப்புக்களில் உள்ளடக்கப்படவில்லை.

தனி நபர் கடன் அளவு அதிகரித்தமை

மீளாய்வாண்டிலும் முன்னைய 08 ஆண்டுகளில் அரசு கடன் மீதி, மத்திய

வருடாந்த சனத்தொகை மற்றும் தனிநபர் அளவு உரு 07 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 7 - தலைக்குரிய கடன் அளவு மூலம் :- அரசின் நிதிக்கூற்றுக்கள் ∴ குடிசன புள்ளிவிபரவியல் திணைக்களம்

மேற்குறித்த தகவல்களின் பிரகாரம் மொத்த அரசு கடன், வருடாந்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது 2012 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 264,824 ஆன தனியால் கடன் அளவு 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 677,289 வரை அதிகரித்திருந்தது. அவ்வாறே அது 2019 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 569,849 ஆன தனி நபர் கடன் அளவுடன் ஒப்பிடும்

போது ரூபா 107,440 ஆல் அதாவது 18.85 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

உள்நாட்டு வெளிநாட்டு கடன் பெறுகைகள், கடன் தவணையும் வட்டியும் செலுத்துதல் மற்றும் அரசாங்க வருமானம்

2020 ஆம் ஆண்டில் உள்நாட்டு வெளிநாட்டு கடன் பெறுகைகள், கடன் தவணையும் வட்டியும் செலுத்துதல் மற்றும் அரசு வருமானம் என்பன முன்னைய 05 ஆண்டுகளுடன் ஒப்பிடப்பட்டு கீழே அட்டவணை 13 இல் தரப்பட்டுள்ளது.

விபரம்	2015	2016	2017	2018	2019	2020
	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்	ரூபா பில்லியன்
ஆண்டில் பெறப்பட்ட உள்நாட்டுக் கடன்*	2,793,434	2,517,778	2,548,628	2,718,430	2,686,111	4,037,206
ஆண்டில் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்	556,370	574,249	601,306	771,608	935,101	600,888
ஆண்டில் பெறப்பட்ட மொத்தக் கடன்	3,349,804	3,092,027	3,149,934	3,490,038	3,621,212	4,638,094
உள்நாட்டு கடன் தவணைக் கொடுப்பனவு*மூ	2,265,485	2,072,666	2,340,146	2,548,515	2,125,101	2,325,527
வெளிநாட்டு கடன் தவணைக் கொடுப்பனவு	187,113	145,119	219,350	307,015	572,338	504,209
உள்நாட்டுக் கடன் வட்டிக் கொடுப்பனவு	450,053	509,819	597,020	667,657	654,818	708,755
வெளிநாட்டுக் கடன் வட்டிக் கொடுப்பனவு	77,174	101,076	138,546	184,532	233,970	266,679
கடன் தவணை மற்றும் வட்டிக் கொடுப்பனவு	2,979,825	2,828,680	3,295,062	3,707,719	3,586,227	3,805,170
அரசாங்க வருமானம்	1,394,245	1,698,755	1,845,017	1,935,095	1,907,196	1,378,887
அரசாங்க வருமானத்தை விஞ்சிய கடன் தவணை மற்றும் வட்டிக் கொடுப்பனவு	1,585,580	1,129,925	1,450,045	1,772,624	1,679,031	2,426,283
திசம்பர் 31 இல் உள்ளவாறு மொத்தப் படுகடன் மீதி	7,684,954	8,793,959	9,588,101	11,276,281	12,424,467	14,845,571

அட்டவணை 13 - உள்நாட்டு வெளிநாட்டு கடன் எடுப்பனவு, கடன் தவணை மற்றும் வட்டிக் கொடுப்பனவு மற்றும் அரசின் வருமானம்

மூலம் :- அரசின் நிதிக் கூற்றுக்கள்


* ஆண்டில் பெற்றுக்கொண்ட உள்நாட்டுக் கடனில் திறைசேரி முறிகளை வழங்குவதன் மூலம் பெற்றுக்கொண்ட தொகையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஜமீளாய்வாண்டில் வழங்கப்பட்ட திறைசேரி முறிகளின் பெறுமதி (நிதிக் கூற்றுக்கள் குறிப்பு 13 இன் பிரகாரம் மீளாய்வாண்டில் பெற்றுக்கொண்ட உள்நாட்டுக் கடன் திறைசேரி உண்டியல்களின் மூலம் தேறிய கடன் எடுப்பனவு)ஸ்
[உதாரணமாக மீளாய்வாண்டின் ரூபா 2,590,538 + (2,170,373 – 723,705) = 4,037,206 மில்லியன்]

** உள்நாட்டுக் கடன் கொடுப்பனவில் திறைசேரி முறிகளுக்காக ஆண்டில் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளும் உள்ளடங்கியுள்ளன. [நிதிக் கூற்றுக்கள் குறிப்பு 14 இன் பிரகாரம் மீளாய்வாண்டில் திருப்பிச் செலுத்திய உள்நாட்டுக் கடன் + மீளாய்வாண்டில் திருப்பிச் செலுத்திய திறைசேரி உண்டியல்களின் பெறுமதி]
[உதாரணமாக மீளாய்வாண்டின் ரூபா 458,694 + 1,866,833 = 2,325,527 மில்லியன்]

அரசாங்க வருமானம் குறைவடைந்து கடன் தவணை மற்றும் வட்டிக் கொடுப்பனவு அதிகரித்துள்ளமை

சேகரிக்கப்பட்ட வருமானம் போதியளவில் காணப்படவில்லை. விபரம் உரு 08 இல் காண்பிக்கப்படுகின்றது.

முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் மொத்த வருமானங்களின் கூட்டுத்தொகை ரூபா 528.31 மில்லியனால் அதாவது 27.70 சதவீதத்தினால் குறைவடைந்திருந்ததுடன் மதிப்பிடப்பட்ட வருமானத்திற்கு ஒப்பாக ரூபா சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 153.11 மில்லியனால் அதாவது 10 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. அவ்வாறே முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது தேறிய கடன் எடுத்தல் (உள்நாடு வெளிநாடு) ரூபா 884.59 மில்லியனால் அதிகரித்திருந்ததுடன் கடன் வட்டிக் கொடுப்பனவு முன்னைய ஆண்டிற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது ரூபா 86.65 மில்லியனால் அதாவது 10 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. முன்னைய ஆண்டுகள் உட்பட மீளாய்வாண்டிலும் கடன் தவணை மற்றும் வட்டிக் கொடுப்பனவிற்கு



உரு 08 - கடன் தவணை மற்றும் வட்டிக் கொடுப்பனவிற்கு சேகரித்த வருமானம் போதுமாக இல்லாமை
மூலம் :- அரசின் நிதிக் கூற்றுக்கள்

அரசு தொழில்முயற்சிகள்

அவதானிப்புகள்

- செயலாற்றல் மதிப்பீடு
- நிதிச் செயலாற்றல்
- நிலைபேறான அபிவிருத்தி
- நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அபிப்பிராயங்கள்
- முனைப்பழியற்ற அபிப்பிராயம்
- முனைப்பழியுள்ள அபிப்பிராயம் (தவிர்ப்பு அபிப்பிராயம்)
- பாதகமான அபிப்பிராயம்
- மறுப்பு அபிப்பிராயம்
- நிலையான சொத்துக்கள் தொடர்பான அறிக்கைகளை பேணுதல்
- வருடாந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரித்தல் மற்றும் சமர்ப்பித்தல்
- தொழில்சார் பதவியணியை ஆட்சேர்ப்பதற்கும் தக்கவைப்பதற்கும் சுதந்திரம் இல்லாமை
- அரசாங்கத்துக்குச் சொந்தமான வரையறுத்த பொறுப்புக் கம்பனிகள்
- இலாப நோக்கமற்ற ஏனைய அரசு தொழில்முயற்சிகள்

அரசாங்க தொழில் முயற்சிகள்


அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் என்பது அரசு கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள், ஏதேனும் எழுத்துருவிலான சட்டத்தின் மூலம் அரசிற்கு கையேற்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வர்த்தக மற்றும் வர்த்தக நோக்கற்ற செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற பெரும்பான்மையாக அரசிற்குச் சொந்தமாக கம்பனிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட நிறுவனங்களாகும் என அறிமுகப்படுத்தலாம். அதற்கமைய, தமது பெயரில் உடன்படிக்கை செய்வதற்கு அதிகாரமுள்ள, வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி மற்றும் செயற்பாட்டு அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள, இலாபமீட்டுதல் அல்லது கிரயத்தை ஈடுசெய்யும் விதத்தில் சாதாரண வணிகச் செயற்பாடுகளில் ஏனைய தரப்பினர்களுக்கு பொருட்கள் சேவைகளை விற்பனை செய்கின்ற மற்றும் அரசாங்கத் துறையிலுள்ள தரப்பினால் கட்டுப்படுத்தப்படுகின்ற நிறுவனமாக அரசாங்க தொழில் முயற்சிகளுக்கு செயற்பட முடியும்.

அத்துடன், பொருட்கள் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருமானங்களை உழைக்கின்ற அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள் என இவற்றை அறிமுகப்படுத்தவும் முடிகின்றது. பயன்பாட்டுச் சேவைகளை வழங்குகின்ற வர்த்தக முயற்சிகளும் நிதி நிறுவனங்களும் பொது முயற்சிகளில் உள்ளடங்குகின்றன. சில அரசாங்க முயற்சிகள் சமூக சேவைகளை வழங்குவதற்கான பொறுப்புடன் குறித்த தரப்பினருக்கும் சமூகப் பிரிவினருக்கும் விலையினை அறவிடாது அல்லது குறிப்பிடத்தக்க குறைந்த கட்டணத்தின் கீழ் பொருட்கள் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் செயற்பட்ட போதிலும், சாதாரணமாக இலாபமீட்டும் செயற்பாடாகவே உள்ளது. அதற்கமைய, அவற்றின் சொத்துக்களின் மீது திரும்பலொன்றை உழைத்தல் எதிர்கால அபிவிருத்திக்கு தேவையாக உள்ளது. ஒழுங்குபடுத்தல், மேம்படுத்தல் மற்றும் கல்விசார் அரசாங்க முயற்சிகள் பாரம்பரியமாக வர்த்தகத்

துறையில் உள்ளடங்குவதில்லை என்பதுடன், அந்த முயற்சிகள் இலாபமீட்டாத அமைப்புக்கள் எனக் கருதப்படுவதுடன், இலாபத்தன்மை நீங்கலான ஏனைய நியதிகளைப் பயன்படுத்தி அவற்றின் செயலாற்றல்களை பரிசீலித்தல் வேண்டும். பின்வரும் தலைப்புக்களின் கீழ் இலங்கையிலுள்ள அரசாங்க தொழில் முயற்சிகளை விரிவாக வகைப்படுத்த முடியும்.

- விசேடவகை வணிக முயற்சிகள்
- நியதிச்சட்ட மற்றும் நியதிச்சட்ட ரீதியற்ற நிதியங்கள்
- அரசுக்குச் சொந்தமான வரையறுக்கப்பட்ட கம்பனிகள்
- ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் நிறுவனங்கள்
- பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி மற்றும் ஏனைய பயிற்சியளித்தல் நிறுவனங்கள்
- ஏனைய அபிவிருத்தி மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள்

2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவ்வாறான 419 அரசாங்க தொழில் முயற்சிகளின் தொகுப்பு கீழே உரு 09 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 09 – 2020 ஆம் ஆண்டில் அரசு தொழில்முயற்சிகளின் கட்டமைப்பு

அதற்கமைய, மின்வலு, நீர், பெற்றொலிய உற்பத்திகள், தொலைத் தொடர்பு மற்றும் விமான சேவைகள் போன்ற பொருளாதாரத்தின் முக்கியமான பகுதிகள் பொது முயற்சிகளால் தந்திரோபாய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றன. பொருளாதாரத்தின் ஓட்டு மொத்த உரிமைத்துவம் மற்றும் போட்டித்தன்மை என்பன தொடர்பில் சகல அரசாங்க தொழில் முயற்சிகளினதும் நிறுவன ரீதியான கட்டுப்பாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

செயலாற்றல் மதிப்பீடு

அரசாங்க தொழில் முயற்சிகளின் கணக்காய்வு என்பது நிதிசார் மற்றும் இணங்கியொழுதல் கணக்காய்வுகளுடன் மட்டும் வரையறுக்கப்பட்டவையல்ல ஆனால் அவற்றின் குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கான வினைத்திறன், சிக்கனம் மற்றும் பயனுறுதி என்பவற்றையும் கருத்திற் கொண்டதாகும்.

அரசாங்க தொழில் முயற்சிகளின் வினைத்திறன் மற்றும் பயனுறுதி மீதான கணக்காய்வு சில நியமங்கள் மற்றும் பிரமாணங்களின் அடிப்படையில் நடாத்தப்படுகின்றன. இலாபமே செயலாற்றலின் பிரதானமான பிரமாணம் அல்ல என்பதுடன் பொது ந்திகளின் சிக்கனமான மற்றும் வினைத்திறனான பயன்பாடு மற்றும் குறிக்கோள்களை அடைதல் என்பன மீது முகாமைத்துவத்தின் செயலாற்றல் மிக முக்கியமானதாகும். குறிக்கோள்களில் அரசாங்க தொழில் முயற்சிக்குப் பொது முயற்சி வேறுபடுகின்றது. எந்தக் குறிக்கோள்களிற்காக ஒரு அரசாங்க தொழில் முயற்சி நிறுவப்பட்டதோ அதன் அளவுக்குக் கொண்டுவருவதற்காக அரசாங்க தொழில் முயற்சியின் நிதி மதிப்பீட்டுப் பகுப்பாய்வு செயற்படுத்தப்படுகின்றது. கணக்காய்வின் முதந்தர கடமைகளில் ஒன்று, ஒரு அரசாங்க தொழில் முயற்சியின் செயலாற்றலை மதிப்பீடு செய்வதற்கான பிரமாணத்தை இனங்காணுவதாகும். உதாரணமாக இலங்கை பெற்றொலியக் கூட்டுத்தாபனம் போன்ற உற்பத்தி முயற்சியின் விடயத்தில் குறிக்கோள் மற்றும் முதலீட்டு இயலாவு, கிரயங்கள் மற்றும் காலப்பட்டியல்கள், நுகர்ச்சியின் சாதாரண அளவுகள், விளைவு, உற்பத்தித்திறன், கிரமான வருவாயின் வீதம் போன்ற

செயலாற்றலை அளவிடுவதற்கான அளவுகோலாக காணப்படுகின்றன. அரசாங்க தொழில் முயற்சிகளிடமுள்ள நீண்டகால மற்றும் குறுங்கால மூலதனத்தினதும் செயற்பாட்டு திட்டங்களினதும் செயலாற்றலை மதிப்பீடு செய்தல் ஏனைய முக்கியமான பண்புகளாகும்.


பௌதீக செயலாற்றலை மதிப்பாய்வு செய்கையில் பொருத்தமான சூழ்நிலையில் நிறுவனத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட இயலாவு ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோலாக உள்ளது. எவ்வாறிருந்த போதிலும், தரப்படுத்தப்பட்ட இயலாவுப் பயன்படுத்துவது, மூலப்பொருட்கள், மற்றும் பயன்பாட்டுச் சேவைகள், விளைவுகள் மற்றும் நிராகரித்தல் அதேபோல பேணுதல் என்பவற்றுக்கான பொருத்தமான பராமரிப்பு மற்றும் நுகர்ச்சியுடன் சேர்த்து மதிப்பிடப்படுகின்றது. செயலாற்றலை மதிப்பீடு செய்வதற்கான இன்னொரு முக்கிய பயன்பாடு, நுகர்வுகள், உற்பத்தித் திறன், விளைவுகள் முதலியவற்றின் நியமான அளவின் அடைப்படையில் நியம அல்லது இலக்குக் கிரயத்தை தீர்மானிப்பதாகும். நிறுவனக் கட்டுப்பாடு, பொது முகாமைத்துவம், நிதிமுகாமைத்துவம், கொள்வனவு முகாமைத்துவம், நிர்மாண முகாமைத்துவம் போன்றவை தொடர்பாக பொது முயற்சிகளால் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டல்கள் திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த வழிகாட்டல்கள் முயற்சியின் செயலாற்றல் மற்றும் முறைமைகளை மதிப்பீடு செய்வதற்கான இன்னொரு அடிப்படையை வழங்குகின்றது. உள்ளக மற்றும் புறநிலை நிபுணர்களால் மேற்கொள்ளப்படுகின்ற ஏனைய தொழில்நுட்பக் கற்கைகள் மற்றும் நியமங்கள் இந்த வழிகாட்டல்களிற்கு அடிப்படை யிலமைந்த ஏனைய நியதிகளாக உள்ளன.

செயலாற்றல் கணக்காய்வு நடைமுறைத் தேவையாக உள்ளது. நிதிக் கணக்காய்வில் நிதிக் கட்டுப்பாடு மற்றும் கணக்குகளின் சரியான தன்மை தொடர்பில் சான்றுறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இருப்பினும் வளங்கள் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும் பயனுறுதியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்பதனைப் பரிசீலித்தல் செயலாற்றல் கணக்காய்வின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

நிதிச் செயலாற்றல்

பொதுத் துறைச் செயற்பாடுகளின் பெறுபேறுகளை பகுப்பாய்வு செய்கையில் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ள துறைகளில் ஈடுபட்டுள்ள அநேக அரச

தொழில் முயற்சிகள் நட்டத்தில் இயங்குகின்றமை அவதானிக்கப்படுகின்றது. 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 187 அரச தொழில் முயற்சிகளிற்குரிய நட்ட நிலைமைப் பகுப்பாய்வு கீழே உரு 10 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.




உரு 10 – 2020 ஆம் ஆண்டில் அரச தொழில் முயற்சிகளின் இலாப நட்டப் பகுப்பாய்வு

மேற்படி தகவல்களின் படி, அரசாங்க தொழில் முயற்சிகளின் நட்டத்தின் மொத்த அளவு ரூபா 103 பில்லியனாகக் காணப்பட்டதுடன் இலாபத்தின் மொத்த அளவு ரூபா 380 பில்லியனாகும். அதற்கமைய, அரசாங்க தொழில் முயற்சிகளின் 2020ஆம் ஆண்டின் இலாபத்தின் தேறிய அளவு ரூபா 277 பில்லியனாகும். நிதித் தகவல்களைச் சமர்ப்பித்திருந்த 187 நிறுவனங்களில் 66 நிறுவனங்கள் பற்றாக்குறையுடன் கூடிய நிறுவனங்களாகக் காணப்பட்டதுடன் 121 நிறுவனங்கள் மிகையினைக் காண்பித்ததுடன், ரூபா 100 மில்லியனை விட நிதிப் பற்றாக்குறையுடைய நிறுவனங்களாக இலங்கை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை மின்சார சபை,

வரையறுக்கப்பட்ட இலங்கை விமான சேவைகள் கம்பனி மற்றும் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 20 நிறுவனங்கள் என்பன காணப்பட்டன.

2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 187 அரச தொழில் முயற்சிகளினால் கட்டுப்படுத்தப்படுகின்ற மொத்தச் சொத்துக்களின் அளவு ரூபா 7,199 பில்லியனாகக் காணப்பட்டதுடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது ரூபா 540 பில்லியன் அதிகரிப்பாகும். ஒவ்வொரு வகைக்கும் உட்பட்ட 187 பொது முயற்சிகளின் மொத்தச் சொத்துக்களின் தொகுப்பு முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டு கீழே உரு 11 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 11 - 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அரசு முயற்சிகளின் மொத்தச் சொத்து

நிலைபேறான அபிவிருத்தி

இயற்கை வளங்களின் விரைவான நுகர்வானது வளங்காள சந்ததியினர் வளங்களின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அளவிற்கு இட்டுச் செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறே வளங்களின் நுகர்வின் பக்க விளைவாகவுள்ள கழிவுகள் சுற்றாடலின் சமநிலைக்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ளன. கட்டாய பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடலின் நிலைபேறான தன்மை என்பன நிலைபேறான அபிவிருத்தி என்ற கருத்தில் மையப்படுத்தப்படுகின்றது. பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பரஸ்பர ரீதியில் இருக்க வேண்டும் என்பதுடன் அதற்காக முழு உலகமும் கவனஞ்செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

சுற்றாடல் அபிவிருத்தி மீதான உலக அமைப்பால் குறிப்பிடப்பட்டவாறு அடிப்படை மனித தேவைகளை பூர்த்திசெய்தல், மனித வாழ்க்கைத்தரத்தை உயர்த்தல், சுற்றாடலைப் பாதுகாத்தல், உற்பத்தித்திறனை உயர்த்தல் நிலைபேறான அபிவிருத்தியின் முதல் தர நோக்கங்களாக உள்ளடக்கப்படுகின்றது. அதனால், நிலைபேறான அபிவிருத்தி எண்ணக்கருவானது எதிர்கால சந்ததியினர் அவர்களூடைய தேவைப்பாடுகளை எதிர்கொள்ளும் வகையில் சாத்தியங்களை பேணுவதோடு மனிதர்களால் உயிரிண பல்லினத்தை பயன்படுத்தல் மற்றும் முகாமை செய்தல் என்பவற்றை உள்ளடக்குகின்றது.

வித்தியாசமான பொருளாதார, சமூக மற்றும் சூழல் பின்னணியினைக் கொண்டு, ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கின்ற உறுப்பு நாடுகள் 2030 ஆம் ஆண்டளவில் சமநிலையினை அடைதல் வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணக்கருவே நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளாகும். இது தொடர்பில் 2015 செப்டெம்பரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி உச்சிமாநாட்டில் பங்கெடுத்த அரசு தலைவர்கள் அதற்கான இணக்கப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தனர். நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சித்திட்டமானது இது தொடர்பில் அடிப்படையாகவிருந்ததுடன், இது மனித நேயம், புவி மற்றும் செளபாக்யம் போன்றவற்றை இலக்காகக் கொண்டு அனைத்து உறுப்பு நாடுகளினாலும் அமுல்படுத்த வேண்டிய பொதுவான பிரகடனமாக உள்ளது. ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடாகவுள்ள இலங்கையானது இந்த பொதுவாக பிரகடனத்தை கட்டாயமாக அமுல்படுத்த வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதனால் 2017 ஆம் ஆண்டிலிருந்து கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும் நிறுவனங்கள் இந்த பொதுவான பிரகடன எண்ணக்கருவினை அமுலாக்கலின் செயல்முன்னேற்றம் பரீட்சிக்கப்பட்டது. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் மற்றும் அதற்கான செயல்முன்னேற்றம் போன்றவற்றை அடைந்து கொள்வதற்காக அரசு நிறுவனங்களின் தயார்நிலை தொடர்பில் அரசு கணக்காய்வுகள் மற்றும் அறிக்கையிடலின் போது முக்கியமாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பது நிலைபேறான

அபிவிருத்தி இலக்குகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிதிக்கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அபிப்பிராயம்

அரசாங்க தொழில் முயற்சிகளின் ஆண்டின் இறுதியில் உள்ளவாறான நிதி நிலைமை கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான வருமானக் கூற்று, காசோட்டக் கூற்று, உரிமை மூலதனத்திலான மாற்றங்கள் கூற்று மற்றும் குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய தகவல்களின் பொழிப்பு என்பவற்றை உள்ளடக்கியதாக வருடாந்த நிதிக்கூற்றுக்கள் தயாரிக்கப்படுகின்றன. நிறுவனங்களின் நிலைவரத்தினை உண்மையாகவும் நியாயபூர்வமாகவும் நிதிக்கூற்றுக்கள் தருகின்றனவா என்பது பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி சுதந்திரமான உறுதிப்படுத்தலை வழங்குகின்றார். நிதிக்கூற்றுக்கள் மீது அபிப்பிராயத்தைத் தெரிவிப்பதன் மூலம் இந்த உறுதிமொழி வழங்கப்படுகின்றது. அரசாங்க தொழில் முயற்சிகளின் நிதி நிலைமை

முனைப்பழியற்ற அபிப்பிராயம்

நிதிக்கூற்றுக்களில் பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் அல்லது இனக்கமின்மைகள் காணப்படாதவிடத்து வழங்கப்படுகின்றது.

முனைப்பழியுள்ள அபிப்பிராயம் (தவிர்ப்பு அபிப்பிராயம்)

நிதிக்கூற்றுக்களில் பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் அல்லது இனக்கமின்மைகள் காணப்படுமிடத்தும் அவை நிறுவனத்தின் நிதி விளைவினை திரிவுபடுத்தப்படுமளவிற்கு தாக்கம் செலுத்தாதிருப்பின் வழங்கப்படுகின்றது.

பாதகமான அபிப்பிராயம்

நிதிக்கூற்றுக்கள் தொடர்பில் அபிப்பிராய மொன்றை தெரிவிப்பதற்கு முடியாதவாறு நோக்கெல்லை வரையறுக்கப்பட்டிருப்பின் இந்த அபிப்பிராயம் வழங்கப்படுகின்றது.

மறுப்பு அபிப்பிராயம்

தெரிவிசெய்யப்பட்டுள்ள கணக்கீட்டுக் கொள்கைகள், அவை கையாளப்பட்ட முறை அல்லது நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களின் போதுமான தன்மை போன்ற விடயங்கள் தொடர்பில் முகாமைத்துவத்திற்கும்

மற்றும் நிதிச் செயலாற்றல் என்பன நிதிக்கூற்றுக்கள் ஊடாக நியாயபூர்வமாக பிரதிநிதித்து வப்படுகின்றனவா அல்லது இல்லையா என்பது பற்றியும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுடன் அல்லது சம்பந்தப்பட்ட சர்வதேச கணக்கீட்டு நியாயங்களுடன் இணங்கியதாகவுள்ள இலங்கை பொதுத்துறை கணக்கீட்டு நியமங்களுடன் அல்லது நிதி அறிக்கையிடும் நியமங்களுடன் இணங்கிய வகையில் அவை உள்ளனவா அல்லது இல்லையா என்பது பற்றியுமான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் முடிவு அபிப்பிராயத்தினால் வெளிப்படுத்தப்படுகின்றது.

நிதிக்கூற்றுக்களில் பொருட்படுத்தக்கூடிய தவறுகள் அல்லது இனக்கமின்மை மற்றும் நோக்கெல்லை வரையறைகளும் கணக்காய்வின் போது முகாமைத்துவத்திற்கும் கணக்காய்வாளருக்கும் இடையே எழுகின்ற இனக்கமின்மைகளைக் கருத்திற்கொண்ட பின்னர் நான்கு வகையான கணக்காய்வு அபிப்பிராயங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவையாவன

கணக்காய்விற்கும் இடையே பொருண்மையான / புருடத்துவ இனக்கமின்மை மற்றும் தவறான கூற்றுக்கள் காணப்படுமிடத்து இந்த அபிப்பிராயம் வழங்கப்படுகின்றது.

நிதிக்கூற்றுக்களின் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கையில் அது மிகவும் நியாயமானதாக காணப்படுவதற்காக கணக்காய்வின் போது பயன்படுத்த முடியுமான கணனிமுறைக் கணக்காய்வு மென்பொருளினதும் உதவி பெற்றுக்கொள்ளப்படுகின்றது. கணக்குகளை பரிசோதித்து பெற்றுக்கொள்ளப்படுகின்ற மாதிரிகளின் அடிப்படையிலும் ஒட்டுமொத்த பொருண்மையான விடயங்களின் சதவீதமாக திருத்தப்படாதுள்ள தவறான கூற்றுக்களின் கூட்டுத்தொகை சீராக்கப்பட்டு அதன் விளைவின் அடிப்படையிலும் கணக்காய்வு அபிப்பிராயம் தீர்மானிக்கப்படுகின்றது.

220 ஆம் ஆண்டிற்காக 419 அரசாங்கத் தொழில் முயற்சிகளினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக்கூற்றுக்களின் மீது வழங்கப்பட்ட கணக்காய்வு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிட்டு கீழேயுள்ள அட்டவணை 14 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வு அபிப்பிராயத்தின் வகை	2020	2019
முனைப்பழியற்ற	29	41

முனைப்பழியுள்ள	93	141
மறுப்பு	5	18
பாதகமான	0	7
இதுவரை தீர்மானிக்கப்படாதவை	60	6
தகவல்கள் சமர்ப்பிக்கப்படாதவை	232	206

அட்டவணை 14 - 419 அரச தொழில் முயற்சிகளுக்குரிய தகவல்கள்

நிலையான சொத்துப் பதிவேடுகளின் பேணுகை

ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் எனப்படுவது உற்பத்தியின் போது அல்லது சேவை வழங்கலின் போது பயன்படுத்தப்படுகின்ற மற்றும் ஏனைய தரப்பினருக்கு வாடகைக்கு விடுவதற்காக அல்லது நிர்வாக நடவடிக்கைகளிற்காக வைத்திருக்கப்பட்டுள்ள சொத்துக்களாவதுடன் அச் சொத்துக்கள் ஒரு அறிக்கையிடல் காலத்திற்கும் மேற்பட்ட காலப்பகுதிக்கு பயன்படுத்துவதற்காக எதிர்பார்க்கப்படுகின்ற நிலையான சொத்துக்களாகும். அத்துடன், நடைமுறைச் சொத்துக்கள் எனப்படுபவை செயற்பாட்டுச் சுற்றோட்டத்தில் விற்பனை செய்வதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற அல்லது அறிக்கையிடல் காலப்பகுதியின் பின்னர் பன்னிரண்டு மாத காலத்தில் தேறுமென எதிர்பார்க்கப்படுகின்ற சொத்துக்களாகும். சகல நிலையான சொத்துக்களிற்கும் திருத்தமாக இலக்கமிட்டு நிலையான சொத்துக்கள் பதிவேட்டினை உரியவாறு பேணாதிருப்பின் சொத்துக்களை சரிவர இனங்காண்பதற்கு முடியாது போவதுடன், அவை தொடர்பான பௌதீக மெய்மையாய்வும் தோல்வியில் முடியவடைகின்றமை அவதானிக்கப்பட்டது. ஒவ்வொரு நிலையான சொத்து தொடர்பான விபரங்களை வைத்திருக்கும் நடைமுறையால் சொத்துக்களின் கட்டுப்பாடு உறுதிப்படுத்தப்படுவதுடன் சொத்துக்கள் தவறாக பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்கும் நிறுவனத்திற்கு உதவியாக அமைகின்றது.

வருடாந்த நிதிக்கூற்றுக்களைத் தயாரித்துச் சமர்ப்பித்தல்

2003 யூன் 02 ஆந் திகதிய பீஈஈ /12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் பிரகாரம் நிதியாண்டு முடிவடைந்து 60 நாட்களிற்குள் வரைவு ஆண்டறிக்கையும் நிதிக்கூற்றுக்களும் கணக்காய்வாளர்

பெறுமானத்தேய்வை கணிப்பீடு செய்தல், குத்தகை மற்றும் காப்புறுதி நடவடிக்கைகளிற்காக வசதியளித்து சொத்துக்களின் சரியான பெறுமதியினை வைத்திருக்கும் செயற்பாடாகவும் உள்ளது. நிலையான சொத்துப் பதிவேடு முகாமைத்துவத்தின் தேவைகளுக்கு உகந்த வகையில் சரியான பூரணமான மற்றும் விளக்கமான அறிக்கைகளை உருவாக்குகின்றது. கணக்கீட்டு உத்தியோகத்தர்கள் அரசாங்கத்திற்கு உரித்தாக அல்லது அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள பணங்கள், உபகரணங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பாதுகாப்பாக பேணப்படுவதற்கு போதியளவில் முறைப்படியான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனையும் அவை அவ்வப்போது மெய்மையாய்வு செய்யப்படுவதனையும் உரிய பிரமாணங்கள் மற்றும் அறிவுறுத்தல்களிற்கு இணங்குகின்றன என்பதனையும் உறுதிப்படுத்துதல் வேண்டும். இருப்பினும் அநேக நிறுவனங்கள் சுற்றறிக்கை ஏற்பாடுகளின் பிரகாரம் நிலையான சொத்துக்கள் பதிவேட்டை பேணாதிருப்பதுடன், நிதிப்பிரமாணம் 756 மற்றும் 2016 மார்ச் 31 ஆந் திகதிய 05/2016 ஆம் இலக்க அரசாங்க நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் வருடாந்த பொருள் மெய்மையாய்வினையும் மேற்கொள்ளாதிருந்தமை கணக்காய்வில் அவதானிக்கப்பட்டது.

அநேக அரசாங்க தொழில் முயற்சிகளில் பயன்பாட்டிலிருந்து அகற்றப்பட்ட பொருட்கள் மற்றும் சொத்துக்கள் விளைவற்று வைக்கப்பட்டுள்ளதுடன் அச்சொத்துக்கள் 2009 நவம்பர் 13 ஆந் திகதிய 438 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் கைதவிர்க்கப்படாமை காரணமாக அப்பொருட்களும் சொத்துக்களும் விற்பனை செய்யப்படுவதன் மூலம் கிடைக்கக் கூடியதாகவுள்ள வருமானம் அரசாங்கத்திற்கு இழக்கப்பட்டிருந்ததுடன் அப்பொருட்களைப் பாதுகாப்பதற்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் மேலதிக கிரயம் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளமை அவதானிக்கப்பட்டது.

தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

2018 இன் 19 ஆம் இலக்க கணக்காய்வுச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரம் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தால் அல்லது அரசாங்க கூட்டுத்தாபனமொன்றால் பங்கு மூலதனத்தில் ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட உரிமைத்துவத்தைக் கொண்டுள்ள

கம்பனிகளின் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்த நிதிக்கூற்றுக்களும் வேறு தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் தகவல்களும் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குக் கிடைக்கப்பெற்று மூன்று மாதத்திற்குள், அவற்றின் வருடாந்த அறிக்கைகளுடன் பிரசரிப்பதற்காக அந்த கூட்டுத்தாபனத்திற்கு அல்லது கம்பனியின் ஆளுகைச் சபைக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் அவரது அறிக்கை சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.

தொழில்சார் பதவியணியினை ஆட்சேர்ப்பு தற்கும் தக்கவைத்துக் கொள்வதற்கும் சுதந்திரமின்மை

வர்த்தக தீர்மானங்களை மேற்கொள்கையிலும் பயிற்சிபெற்ற பதவியணியினரை சேர்த்துக்கொள்ளல் மற்றும் தக்கவைத்துக் கொள்கையிலும் தாக்கம் செலுத்துகின்ற பல்வேறு அங்கீகார தேவைப்பாடுகள் பணிப்பாளர் சபையின் செயற்பாடுகளிற்கு பாதகமாக தாக்கம் செலுத்துகின்றன. இந்த வரையறைகள் காரணமாக அதிகமான முயற்சிகள் உயர்ந்த சம்பளங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் உயர் தொழிலாளர்களை சேர்த்துக்கொள்கின்றமை அவதானிக்கப்பட்டது. தனியார் துறையுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த சம்பள அளவுத்திட்டம் காரணமாக விசேடமாக கணக்காளர்கள், பொறியியலாளர்கள் விலைமதிப்பீட்டாளர்கள் போன்ற பதவிகளுக்கு ஆட்சேர்ப்புதற்கும் தொழில்சார் தகுதி வாய்ந்தவர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் பொது முயற்சிகள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அரசாங்கத்திற்கு சொந்தமான வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கம்பனிகள்

அரசாங்க தொழில் முயற்சிகளாக அரசாங்கத்திற்குச் சொந்தமான பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிகள் சிலவும் நாட்டில் உள்ளன. அக் கம்பனிகளின் பங்குகளின் பெரும் பகுதி அரசாங்கத்திற்கு சொந்தமாக உள்ளது. இந்தக் கம்பனிகள் கம்பனி அதிகாரச்சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளதடன் இந்தக் கம்பனிகள் சிலவேளை முற்றாக அரசாங்கத்திற்கு சொந்தமானதாகவோ அல்லது பொது தனியார் கூட்டுமுயற்சியாக

செயற்படுகின்ற பங்குமூலதனத்தில் குறித்த சதவீதம் அரசாங்கத்திற்குச் சொந்தமாகக் கொண்டவையாகும். முழுமையாக அரசாங்கத்திற்கு சொந்தமான முயற்சிகளைச் சூழ்ந்துள்ள பிரச்சினைகளில் பலவற்றைத் தவிர்ப்பதற்கு தனியார் துறையின் ஈடுபாடு கட்டுப்பாட்டுக் கருவியாக செயற்படுத்தப்படுகின்றது. பொதுத் திறைசேரியின் பங்குபற்றுதலின்றி குறித்த தனியார் முயற்சியினால் மூலதனம் ஈடுபடுத்தப்படுகின்ற துணைக் கம்பனி அல்லது உப கம்பனியாக பொது முயற்சிகளினால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்திற்கு சொந்தமான கம்பனிகளும் காணப்படுகின்றன.

பங்குகளில் 100 சதவீதம் அரசாங்கத்திற்கோ அல்லது ஒரு பொது முயற்சிக்கோ உடைமையாக உள்ள பொறுப்பு வரையறுக்கப்பட்ட கம்பனிகளின் பணிப்பாளர் களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்திற்கு உள்ளதுடன் இலாபத்தில் பங்கு பெறுவதற்கு தனியார் எவருக்கும் உரித்தில்லை. அது உண்மையில் அரசாங்க கூட்டுத்தாபனமொன்று என்ற வகையில் அரசாங்கத்தினால் பங்குகள் சாதாரணமாக விற்பனை செய்யப்படுவதன் மூலம் சாதாரண “தனியார் துறை” கம்பனியாக அதனை மாற்றுவதில், போதுமானதாக இருப்பதனை ஒத்திருக்கும். பங்குகளில் 50 சதவீதத்திலும் குறைவாக விற்பனை செய்கையில் கூட கம்பனியின் பணிப்பாளர்களை நியமிப்பதற்கான அதிகாரம் அரசாங்கத்திடமே உள்ளது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட பங்குகள் விற்பனை செய்யப்படுகையிலும் கூட அரசாங்க தாபனக் கொள்கைகளிற்கு செல்வாக்குச் செலுத்துவதற்கு போதுமானளவு அதிகாரம் உள்ளது. எனினும் அதிகளவான பொதுக் கூட்டுத்தாபனங்கள் துணைக் கம்பனிகளின் பணிப்பாளர் சபையில் பெரும்பான்மையானோரை அதன் அங்கத்தவர்களைக் கொண்டு உருவாக்குகின்ற போதிலும் அவற்றின் கட்டுப்பாட்டு அதிகாரத்தை நிர்வாகத்திற்காக நடைமுறைப்படுத்துவதில்லை என்பது அவதானிக்கப்பட்டது.

அரசாங்க தொழில் முயற்சிகளின் செயற்பாடுகள் மற்றும் தொழிற்பாடுகளின் கட்டுப்பாட்டிற்காக அரசு முயற்சிகள் திணைக்களத்தினால் அவ்வப்போது பீஈஈ சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவற்றிலுள்ள சில தீர்மானங்களை அமுல்படுத்துவதற்காக தொழில் முயற்சிகள் நிதி அமைச்சின் ஒத்திசைவினைப்

பெற்றுக்கொள்ள வேண்டிய போதிலும், அவ்வாறு ஒத்திசைவினைப் பெற்றுக் கொள்ளாது தீர்மானங்களை அமுல்படுத்தியிருந்த சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

ஏனைய இலாப நோக்கற்ற அரசாங்க தொழில் முயற்சிகள்

இந்த தொழில்முயற்சிகள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள்,

பல்கலைக்கழங்கள் ஆராய்ச்சி மற்றும் ஏனைய பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் என்பவற்றைக் கொண்டதாக இந்த முயற்சிகள் உள்ளன. இந்த நிறுவனங்களின் பிரதான வருமான மூலமாக இருப்பது வருடாந்த அரசாங்க மானியம் அல்லது சில பொருட்கள் மற்றும் சேவைகளில் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வரியாகும்.

உள்ளூராட்சி	
உள்ளூராட்சி நிறுவனங்களின் எண்ணிக்கை	
உள்ளூராட்சி நிறுவனங்களின் வகை	எண்ணிக்கை
மாநகர சபைகள்	24
நகர சபைகள்	41
பிரதேச சபைகள்	276
மொத்தம்	341

உள்ளூராட்சி மன்றங்கள்

இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 341 உள்ளூராட்சி நிறுவனங்களில் 24 மாநகர சபைகள் மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 252) ஏற்பாடுகளின் மூலமும், 41 நகர சபைகள் நகர சபைகள் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 255) ஏற்பாடுகளின் மூலமும், 276 பிரதேச சபைகள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் மூலமும் ஸ்தாபிக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவதுடன், இந்த உள்ளூராட்சி நிறுவனங்களின் 2020 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை கணக்காய்வு செய்து 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் 11 ஆவது பிரிவின் பிரகாரமான அறிக்கைகள் உரிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. உள்ளூராட்சி அதிகார சபைகளின் நிதிக்கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வு அறிக்கைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள முக்கியமான சில அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

- பதுளை மாநகர சபையினால் 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில் பேருந்து நிலையத்திற்கு உள்ளுழைகின்ற பேருந்துகளில் இருந்து கட்டணம் அறவிடுவதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை பிரதேச அலுவலகத்திற்கு விநியோகிக்கப்பட்ட பற்றுச் சீட்டுக்களுக்குரிய நிலுவை வருமானம் ரூபா 2.18 மில்லியன் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- கதிர்காமம் பிரதேச சபையினால் வாடகைக்கு வழங்கப்பட்ட கடைகளில் வாடகையாக மீளாய்வாண்டிற்காக 4.78 மில்லியன் தொகையும், முன்னைய ஆண்டிற்காக ரூபா 1.08 மில்லியன் தொகையும் ஆக கூட்டுமொத்தமாக ரூபா 5.86 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
- 1988 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை புத்தல பிரதேச சபைக்குச் சொந்தமான மீன் கடை, இறைச்சிக் கடை மற்றும் வாராந்த சந்தை என்பவற்றை கேள்வி முறைமையை வழங்கப்பட்டிருந்த 06 ஆதனங்கள் வாடகைக்கு வழங்கியதற்காக அறவிட

வேண்டிய ரூபா 2.16 மில்லியன் நிலுவை வாடகை வருமானம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே புத்தல பிரதேச சபைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் 2010 ஆம் ஆண்டு முதல் வாடகைக்கு வழங்கியதற்காக மீளாய்வாண்டிற்குரிய ரூபா 3.83 மில்லியன் மற்றும் முன்னைய ஆண்டுகளுக்குரிய ரூபா 4.52 மில்லியன் ஆக கூட்டுமொத்தமாக ரூபா 8.35 மில்லியன் வாடகை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

- வெல்லவாய பிரதேச சபைக்குரிய கடைகளை வாடகைக்கு வழங்கியதற்காக முன்னைய ஆண்டுகளுக்குரியதாக அறவிட வேண்டிய ரூபா 3.97 மில்லியன் வாடகை மீளாய்வாண்டின் இறுதி வரை அறவிடப்பட்டிருக்கவில்லை.
- கட்டுவன பிரதேச சபையில் மித்தெனிய நவீன சந்தை தொகுதியில் 09 கடைகள் மக்கள் வங்கிக்கு 50 வருட காலத்திற்கு வருடாந்த வாடகை ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு தடவை உடன்படிக்கையை புதுப்பிப்பதன் கீழ் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. 2008 திசம்பர் 04 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் செல்லுபடிக்க காலம் 2018 ஆம் ஆண்டின் போது முடிவடைந்த போதும் உடன்படிக்கையை புதுப்பிக்காமை மற்றும் வாடகையை திருத்தாமையின் காரணமாக சபைக்கு பெறக்கூடியதாக இருந்த வருமானம் இழக்கப்பட்டிருந்தது.
- 2017 ஆம் ஆண்டின் போது திஸ்ஸமஹாராம பிரதேச சபையின் 03 வேலைகளை நிறைவேற்றுவதற்காக கூட்டுமொத்தமாக ரூபா 3.00 மில்லியன் கேள்வி பெறுமதியின் அடிப்படையில் ஒப்பந்தகாரருடன் உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த ஒப்பந்தகாரர்கள் உடன்படிக்கையின் பிரகாரம் வேலையினை நிறைவேற்றாது கைவிட்டிருந்தனர். ஒப்பந்தகாரர்களின் உடன்படிக்கையின் பிரகாரம் வேலைகள் நிறைவேற்றப்படாமையினால் எதிர்பார்த்த பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முடியாமை

தொடர்பாக 1988 இன் பிரதேச சபைகள் (நிதி மற்றும் நிர்வாகம்) விதிக் கோவையின் 178(5) இன் பிரகாரம் உரிய ஒப்பந்தகாரர்களை கறுப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறு பன்னேகமுவ ஆலோக மாவத்தையின் உள்ளக ரீதியில் இணைப்பிற்கு சிறு கொங்கிரீட் கற்கள் இடப்பட்டிருந்ததுடன் உள்ளக இணைப்பு சிறு கொங்கிரீட் கற்களின் சக்தி $25(N/mm^2)$ ஆக இருக்க வேண்டிய போதிலும், வீதியிலிருந்து பெறப்பட்ட சிறு கொங்கிரீட் கல் பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் சிறு கொங்கிரீட் கற்களில் 61 சதவீதம் குறித்த வலுவைக் கொண்டிருக்காமை யினால் செலவிடப்பட்ட ரூபா 1.73 மில்லியன் தொகையான செலவினம் பயனற்றதாகியிருந்தது.

- 2020 யூன் 30 இல் உள்ளவாறு இரத்தினபுரி மாநகர சபையில் 24 சுகாதார தொழிலாளர் பதவிகள் வெற்றிடமாக காணப்பட்டது. 2017 மே 04 ஆம் திகதிய DMS/SG/15 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் கடிதத்தின் பிரகாரம் பதவியொன்றை புரிவதற்கு தனிப்பட்ட ரீதியில் 82 சுகாதார தொழிலாளர்களை ஆட்சேர்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கை 58 ஊழியர்களை விஞ்சி 82 ஊழியர்களை ஆட்சேர்ப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டிருந்ததுடன், அதன் பிரகாரம் அந்த மொத்த 82 ஊழியர்களும் சேர்க்கப்பட்டிருந்தனர். அதற்கு மேலதிகமாக மேலும், 49 தொழிலாளர்கள் சேவை உடன்படிக்கையின் அடிப்படையில் சேர்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மிகை தொழிலாளர்களின் அளவினை உள்ளடக்கி அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை திருத்துவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே அங்கீகரிக்கப்பட்ட பதவி அணியினரை விஞ்சி 2020 சனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ரூபா 11.94 மில்லியன் சம்பளம் மற்றும் படிகள் செலுத்தப்பட்டிருந்தது.
- எம்பிலிபிட்டி நகர சபையினால் வாடகைக்கு வழங்கப்பட்ட பல்வேகம் பேருந்து நிலையத்தின் 40 கடைகளில் 17

கடைகளைப் பெற்ற தரப்பினருடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. மிகுதி 23 கடைகளின் உடன்படிக்கைக் காலம் முடிவடைந்திருந்த போதிலும், அந்த உடன்படிக்கைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. உடன்படிக்கை இன்றி வாடகைக்கு வழங்கப்பட்ட 04 கடைகளுக்கிரிய நிலுவை கடை வாடகையாக ரூபா 1.02 மில்லியன் தொகையை அறவிடுவதற்காக வாடகையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட போதிலும், ஏனைய கடைகளில் இருந்து அறவிட வேண்டிய நிலுவை வாடகையை இனங்கண்டு அறவிடுதல் தொடர்பாக 2020 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- எம்பிலிபிட்டி நகர சபைக்குச் சொந்தமான பல்வேகம் பொதுச் சந்தையின் 55 கடைகளில் 27 கடைகளுக்காக உடன்படிக்கை செய்யப்படாதிருந்ததுடன் ஏனைய 28 கடைகளின் உடன்படிக்கைக் காலம் முடிவடைந்திருந்தது. உடன்படிக்கை செய்யப்படாத கடைகளுக்காக உடன்படிக்கைகளைச் செய்வதற்கும், உடன்படிக்கைக் காலம் முடிவடைந்த உடன்படிக்கைகளை புதுப்பிப்பதற்கும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- ஏதாவதொரு நிலையமொன்றில் வாடகையாக அறவிட வேண்டிய பணம், அறவிட வேண்டிய திகதியின் பின்னர் 14 நாட்களுக்குள் செலுத்தப்படாத விடத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பொலன்னறுவை மாநகர சபையினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை. கதுருவெல பேருந்து நிலையத்தின் 195 கடைகளுக்கிரிய ரூபா 14.45 மில்லியன் வருமானம், பொலன்னறுவை பொதுச் சந்தைத் தொகுதியின் 46 கடைகளுக்கிரிய ரூபா 7.76 மில்லியன் வருமானமும் நிலுவையாக காணப்பட்டது.
- பொலன்னறுவை மாநகர சபைக்குச் சொந்தமான பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியில் 48 கடைகள் 2020 சனவரி 21 ஆம் திகதி முதல் 30 வருட காலத்திற்கு உடன்படிக்கை செய்யப்பட்டு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையின் பிரகாரம் மீள செலுத்தப்படாத கட்டுநிதி வாடகையாளர்களினால் வாடகை வழங்கியிருக்கு ஒரே தடவையில் செலுத்துதல் அல்லது அதில் 50 சதவீதம்

செலுத்தி எஞ்சிய பணம் 2020 திசெம்பர் 02 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டிய போதிலும், அவ்வாறு செலுத்துவதற்கு தவறுமாயின் உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தமை காண்பிக்கப்பட்டிருந்தது. 2021 மார்ச் 09 ஆம் திகதி வரையிலும் 40 கடைகளில் இருந்து ரூபா 18.09 மில்லியன் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படா திருந்ததுடன், வாடகையாளர்களுடன் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் உடன்படிக்கையை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- திம்புலாகல பிரதேச சபைக்காக பிபிதெமு (மலரும்) பொலன்னறுவை செயற்திட்டத்தின் மூலம் வெஹரகல நீர் செயற்திட்டத்திற்காக ரூபா 22.6 மில்லியன் நிதி ஏற்பாடு ஒதுக்கப்பட்டிருந்தது. செயற்திட்டத்தை அமுல்படுத்தப்பட்ட நீர் வழங்கல் சபையினால் உடன்படிக்கை செய்யப்பட்ட கிரயம் ரூபா 28.10 மில்லியன் ஆக காணப்பட்டது. அதன் பிரகாரம் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாட்டை விஞ்சி உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டு செயற்திட்ட நடவடிக்கைகள் 01 வருடமும் 02 மாதமும் ஆன காலம் தாமதமடைந்திருந்தது.
- ஹிங்குரக்கொட பிரதேச சபைக்குச் சொந்தமான பழுதுபார்க்கப்பட்டு பாவனைக்கு பொருத்தமான நிலையில் காணப்படுகின்ற பெக்கோ லோடர் ஒன்று 2015 ஆம் ஆண்டிலிருந்தும், கலிபெளஸர் டேலர் ஒன்றும் 2011 ஆம் ஆண்டிலிருந்தும், வாகன தரிப்பிடத்தில் பழுதுபார்க்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த மோட்டார் வாகனங்கள் 06 வருடங்கள் முதல் 10 வருடங்களுக்கு இடையிலான காலம் பயன்படுத்தப்படாமையினால் உதிரிப்பாகங்கள் துருப்பிடித்தலுக்கு உட்பட்டிருந்தது.
- ஹிங்குரக்கொட பிரதேச சபை வாடகைக் கொள்வனவு வசதிகளின் கீழ் பெற்றிருந்த கெப் வண்டியொன்று 2015 ஆம் ஆண்டின் போது விபத்திற்கு உட்பட்டிருந்ததுடன், காப்புறுதி இழப்பீட்டு பணமாக சபைக்கு கிடைக்கப் பெற்ற ரூபா 3.39 மில்லியன் தொகை சபையின் நடைமுறைக் கணக்கில் தொடர்ச்சியாக விளைவற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வாகனத்திற்காக முழுமையான இழப்பீடாக கிடைக்க வேண்டிய மிகுதி ரூபா 3.00

மில்லியன் தொகை காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- ஹிங்குரக்கொட பிரதேச சபையினால் ஹிங்குரக்கொட நீதிவான் நீதிமன்ற வளவில் 2013 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட சட்டத்தரணிகள் அலுவல வளவிற்குரிய காணியில் நிர்மாணிக்கப்பட்ட 16 கடைகளுக்காக அறவிட வேண்டியிருந்த கேள்வி கட்டணம் ரூபா 3.46 மில்லியன் தொகை மற்றும் மாதாந்தம் அறவிட வேண்டியிருந்த வாடகை என்பவற்றை அறவிடுவதற்கும் மற்றும் உரிய நிலத்தை சபைக்கு கையேற்பதற்கும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- எலஹெர பிரதேச சபையின் நீண்ட தூர பேருந்து நிலையம் மற்றும் வியாபார தொகுதிகளை நிர்மாணிக்கும் செயற்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்காக சபை அங்கீகாரம் இன்றியும் சாத்திய வள ஆய்வு இன்றியும் கருங்கற்றை உடைத்து அகற்றும் செயற்திட்டத்திற்காக ரூபா 15.67 மில்லியன் தொகையான பயனற்ற செலவினம் செய்யப்பட்டிருந்தது. அந்த செலவினம் மற்றும் ஏனைய நிகழ்த்தக்க பொறுப்புக்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பிரதேச சபை கவனம் செலுத்தியிருக்கவில்லை.
- நவகத்தேகம பிரதேச சபையின் “பிரதேச சபை வலுப்படுத்தல் தேசிய நிகழ்ச்சித் திட்டம் - 2017” செயற்திட்டத்தின் கீழ் வரிசை அமைச்சிலிருந்து ரூபா 2.15 மில்லியன் நிதி ஏற்பாடு பயன்படுத்தப்பட்டு நிர்மாண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்ற நவத்தேகம பேருந்து நிலைய காணியில் கடைத் தொகுதியினை நவீனமயப்படுத்தும் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் உடன்படிக்கையின் பிரகாரம் வேலைகள் பூர்த்தி செய்யப்படாதிருந்ததுடன், வேலை பூர்த்தி செய்யப்பட்ட பகுதியும் பயனற்று காணப்பட்டது.
- வனாத்தவில்லு பிரதேச சபையில் ரூபா 3.21 மில்லியன் பெறுமதியான 04 கட்டிடங்கள் மற்றும் ரூபா 2.81 மில்லியன் பெறுமதியான உடற்பயிற்சி உபகரணங்களின் இருப்பு என்பன பயனற்று காணப்பட்டது.

- ஆரச்சிக்கட்டுவ பிரதேச சபையினால் நிறுத்தி வைத்தல் பணத்தை விடுவிப்பதற்காக தொழில்நுட்ப உத்தியோகத்தரின் பரிந்துரை பெறப்பட்டிருந்த மற்றும் பூர்த்தி செய்யப்பட்டு 02 வருடங்களை விஞ்சிய 08 வேலைகளுக்கு உரியதாக செலுத்த வேண்டிய ரூபா 1.09 மில்லியன் தொகையான நிறுத்தி வைத்தல் வரி மற்றும் 03 வேலைகளுக்கு உரியதாக செலுத்த வேண்டிய ரூபா 3.46 தொகையான இறுதி கொடுப்பனவு பெறுமதியொன்று, மானியம் கையளிக்கப்பட்ட நிறுவனம் (பிரதேச செயலகம் மற்றும் அமைச்சு) மூலம் அறவிட்டு செலுத்தி விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- கருவலகஸ்வெவ பிரதேச சபையினால் 2014 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் ரூபா 18.00 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட நீலபெம்ம விடுமுறை விடுதி, தப்போவ வாராந்த சந்தை மற்றும் வீரபுர வாராந்த சந்தை என்ற கட்டிடங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் விளைவற்று காணப்பட்டது.
- புத்தளம் நகர சபையினால் 2009 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்குரிய 05 சந்தர்ப்பங்களின் போது செலுத்த வேண்டிய ரூபா 21.46 மில்லியன் தொகையை அறவிடுவதற்காக அந்த அறவிட வேண்டிய கடன்பட்டோர் தரப்பினர் இனங்காணப்பட்டிருக்கவில்லை.
- புத்தளம் நகர சபையினால் 2020 சனவரி 01 ஆம் திகதி முதல் பெறுமதி சேர் வரிகளை நகர சபை விடுவித்திருந்தமையினால் மேலும், ஈடுசெய்யமுடியாதிருந்த 2020 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு பெறுமதி சேர் வரிக் கணக்கில் ரூபா 7.36 மில்லியன் வரவு மீதி தொடர்பாக உள்ளாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆலோசனையைப் பெற்று தேவையான தீர்த்து வைத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- புத்தளம் நகர சபையினால் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னிருந்து சபைக்குச் சொந்தமான வாகனங்களை வாடகைக்கு வழங்கியதன் அடிப்படையில் அறவிடப்படாத ரூபா 19.45 மில்லியன் நிலுவை வாடகை சபைக்குரிய ஆவணங்களில் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு முடியாமையின் காரணமாக அந்த பணத்தை அறவிடல் நிச்சியமற்ற நிலையில் காணப்பட்டது.
- புத்தளம் நகர சபை 2018 திசம்பர் 31 ஆம் திகதி நபர சபைக்குச் சொந்தமான களஞ்சியம் தீப்பிடித்து அழிவடைந்த ரூபா 2.43 மில்லியன் இருப்பு இழப்பு தொடர்பாக நிதிப் பிரமாணம் 104 இன் பிரகாரம் 2021 மார்ச் 18 ஆம் திகதி வரையிலும் பரிசோதனைகள் மேற்கொண்டு பொறுப்புவாய்ந்த தரப்பினர் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை.
- சிலாபம் நகர சபையின் 2020 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு பெறுமதி சேர் வரிக் கணக்கில் உள்ள ரூபா 2.88 மில்லியன் வரவு மீதி தொடர்பாக உள்ளாட்டு இறைவரி திணைக்களத்தின் ஆலோசனை பெறப்பட்டு தேவையான தீர்த்து வைத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- சிலாபம் பிரதேச சபையில் 2018 சனவரி மாதத்தில் ரூபா 2.84 மில்லியன் செலவில் 21 வளிப்பதனாக்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தது. இயந்திரத்தை செயற்படுத்தவதற்காக காணப்படுகின்ற மின்சார இயளலவு போதியளவில் இல்லாமையினால் அது பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் விளைவற்று காணப்பட்டதுடன், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் உத்தரவாத காலமும் கடந்திருந்த போதிலும் அது தொடர்பாக சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- குருநாகல் மாநகர சபைக்குரிய தொல்பொருளியல் பெறுமதியுடைய மற்றும் நகர சபைக்கு வருமானம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியுமான பொது ஆதனமாக காணப்பட்ட ஹோட்டல் ஒன்று அமைந்துள்ள கட்டிடம் முறையான அங்கீகாரம் இன்றி உடைத்தமைக்காக குருநாகல் மாநகர சபையின் உயர் மட்ட முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருந்தது. உரிய கட்டிடத்தை உடைத்து அகற்றுவதற்கு முன் தொல்பொருளியல் திணைக்களத்தின் முன் அங்கீகாரம் மற்றும் பரிந்துரைகள் பெறப்படாதிருந்ததுடன், நகர சபையின் அங்கீகாரமும் பெறப்பட்டிருக்கவில்லை. 2020 யூலை 14 ஆம் திகதி உரிய கட்டிடத்தை உடைத்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பொறுப்பு வாய்ந்த தரப்பினராக பெயர் குறிப்பிடப்பட்ட பிடியாணை விநியோகிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு

நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக தோற்றியிருந்த சட்டத்தரணிக்காக சட்டக் கட்டணமாக 2020 நவம்பர் 07 ஆம் திகதி ரூபா 5.15 மில்லியன் தொகையும் மற்றும் 2020 திசம்பர் 01 ஆம் திகதி ரூபா 2.65 மில்லியன் தொகையும் ஆக கூட்டுமொத்தமாக ரூபா 7.80 மில்லியன் நகர சபை நிதியத்தில் இருந்து செலுத்தப்பட்டிருந்தது.

- வாரியப்பொல பிரதேச சபை அதிகாரப் பிரதேசத்தில் வீதிகளுக்கு தரைக்கல் பிடித்து அமைக்கும் செயற்திட்டத்திற்காக 324,899 தரைக்கற்கள் பெற்றுக் கொள்வதற்காக ரூபா 11.37 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. தரைக் கற்களை கொள்வனவு செய்யும் போது சபை அங்கீகாரம் பெறப்படாதிருந்ததுடன், கூறு விலை பெறப்படாமல் அந்த சிறு கொங்கிரீட் கற்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.
- 2012 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அநுராதபுரம் மாநகர சபையில் ஏற்பட்டிருந்த இரண்டு மோசடிகளில் சபை நிதியத்திற்கு ரூபா 47.17 மில்லியன் நிதிரீதியான நட்டமொன்று ஏற்பட்டிருந்தது. அந்த நட்டத்தினை தீர்ப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- அநுராதபுரம் மாநகர சபையில் கீரிக்குளம் பிளிசறு செயற்திட்டத்திற்காக ஈடுபடுத்த ப்பட்ட PD-120 என்ற எக்ஸ்கேவேட்டர் இயந்திரம் 2014 செப்டம்பர் 18 ஆம் திகதி தீப்பிடித்தமை தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப விசாரணை அறிக்கையின் பிரகாரம் ரூபா 3.3 மில்லியன் நட்டமொன்று இனங்காணப்பட்டிருந்தது. அதில் நான்கில் ஒரு பெறுமதியான 825,000 தொகையை உரிய பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தரிடம் இருந்து அறவிட வேண்டியிருந்தமை அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்ட போதும், அந்த பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- அநுராதபுரம் மாநகர சபையில் சேவையாற்றி 2013 ஆம் ஆண்டின் போது வேறு நிறுவனத்திற்கு இடம்மாற்றலாகிச் சென்ற ஊழியர் ஒருவருக்கு இடம்மாற்றம் பெற்றுச் சென்ற திகதி முதல் 2018 யூன் மாதம் வரையான காலத்திற்காக சம்பளம் மற்றும் படிகளாக ரூபா 1.82 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

அதனால் சபையின் நிதியத்திற்கு ஏற்பட்டிருந்த நிதிரீதியான நட்டத்தை தீர்ப்பதற்காக தேவையான நடவடிக்கைகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- அநுராதபுரம் மாநகர சபையின் விடயப் பொறுப்பு அமைச்சரின் அல்லது ஆளுநரின் அங்கீகாரம் ஒன்று பெற்றுக் கொள்ளப்படாமல் சபை தீர்மானத்தின் பிரகாரம் பல்வேறு காரணங்களுக்காக 2018 ஆம் ஆண்டின் மே முதல் 2020 திசம்பர் மாதம் வரையான காலத்தில் ரூபா 1.49 மில்லியன் படிகள் செலுத்தப்பட்டிருந்தது.
- அநுராதபுரம் மாநகர சபையில் 2020 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 96.82 மில்லியன் நிலுவையாக இருந்த ஆதன வரியை அறவிடுவதற்காக மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (252 ஆவது அத்தியாயம்) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- அநுராதபுரம் மாநகர சபையில் 2020 திசம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 40.06 மில்லியன் தொகையான நிலுவை கடை வாடகை மற்றும் பொதுச் சந்தையின் வாடகை ரூபா 2.95 மில்லியன் என்பவற்றை அறவிடுவதற்காக மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (252 ஆவது அத்தியாயம்) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- அநுராதபுரம் மாநகர சபையில் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு காணப்பட்ட ரூபா 5.24 மில்லியன் நிலுவை வியாபார அனுமதிப் பத்திர கட்டணத்தை அறவிடுவதற்காக மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் (252 ஆவது அத்தியாயம்) இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- ரம்பேவ பிரதேச சபைக்குச் சொந்தமான ரூபா 6.39 மில்லியன் தொகையான கெப் வண்டி 2019 மே 16 ஆம் திகதி விபத்துக்கு உட்பட்டமை தொடர்பாக அதற்கு பொறுப்பு வாய்ந்த தரப்பினரிடம் இருந்து அறவிட வேண்டிய ரூபா 1,583,250 தொகையை அறவிடுவதற்கு 2020 ஆம் ஆண்டின் போதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- 2017 ஆம் ஆண்டின் போது 03 செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காக ரம்பேவ பிரதேச சபைக்கு உள்ளூராட்சி திணைக்களத்தில் இருந்து ரூபா 1.73 மில்லியன் தொகை வழங்கப்பட்டிருந்த

- போதும் 2020 ஆம் ஆண்டின் போதும் அந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- ரம்பேவ பிரதேச சபைக்குச் சொந்தமான ரூபா 6.87 மில்லியன் தொகையான 04 சொத்து அலகுகள் 03 வருடங்கள் முதல் 26 வருடங்கள் வரையிலான கால வீச்சில் பயனற்று காணப்பட்டது.
 - மிஹிந்தலை நூலகம் மற்றும் கேட்போர்கூடம் நிர்மாணத்திற்காக மிஹிந்தலை பிரதேச சபையினால் 2011 ஆம் ஆண்டின் போது உள்நாட்டு கடன் மற்றும் அபிவிருத்தி நிதியத்தில் இருந்து ரூபா 12 மில்லியன் கடன் தொகை பெறப்பட்டிருந்தது. அத்திகதி முதல் அந்த கடன் தொகைக்கான கடன் தவணை செலுத்தப்பட்டிருந்த போதும், அந்த கேட்போர்கூடத்தை நிர்மாணித்தல் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.
 - நகர அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு மிஹிந்தலை பிரதேச சபைக்கு கையளிக்கப்பட்ட புதிய சந்தைத் தொகுதியின் 10 கடைகளை வாடகைக்கு வழங்கியதற்காக 2020 மார்ச் 11 ஆம் திகதி 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்திற்காக அறவிட வேண்டிய நிலுவை கடை வாடகை ரூபா 1.21 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் இறுதிவரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.
 - 2018 ஆம் ஆண்டின் போது தலாவ பிரதேச சபையினால் முன்மொழியப்பட்டிருந்த 02 செயற்திட்டங்கள் 2020 ஆம் ஆண்டின் போதும் அமுல்படுத்தப்படாமல் அதற்காக கிடைக்கப் பெற்ற ரூபா 7.50 மில்லியன் தொகை மக்கள் வங்கியின் வேலை நடைமுறைக் கணக்கில் பயனற்று நிறுவத்தி வைக்கப்பட்டிருந்தது.
 - 2012 ஆம் முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலத்தில் தலாவ கறகஹவெவ கழிவுப் பொருள் தளத்தை நிர்மாணிப்பதற்காக மத்திய சுற்றாடல் அதிகார சபையில் இருந்து தலாவ பிரதேச சபைக்கு ரூபா 3.45 மில்லியன் தொகை கிடைத்திருந்தது. அந்த கழிவுப் பொருள் முகாமைத்தவ நிலையத்தை நிர்மாணித்தல் பூர்த்தி செய்யப்படாமையினால் நாளாந்தம் சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் தமுத்தேகம ஓறுகலயாய கழிவுப் பொருள் நிலையத்திற்கு கொண்டு செல்வதற்காக சபைக்கு மேலதிக கிரயமொன்றைச் செய்யவேண்டி ஏற்பட்டிருந்தது.
 - தலாவ பிரதேச சபையின் ரூபா 7.59 மில்லியன் தொகையான 02 வாகனங்களுக்கு 2020 ஆம் ஆண்டின் போது ஏற்பட்ட விபத்தின் காரணமாக ரூபா 4.33 மில்லியன் நட்டமொன்று ஏற்பட்டது. அந்த நட்ட இழப்பு தொடர்பாக நிதிப் பிரமாணம் 103, 104 மற்றும் 105 இன் பிரகாரம் நடவடிக்கை எடுத்து பொறுப்பு வாய்ந்த தரப்பிரிடம் இருந்து உரிய நட்டத்தை அறவிடுவதற்கு தாபன விதிக் கோவையின் II இன் பகுதியின் ஏற்பாடுகளின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
 - தலாவ பிரதேச சபையில் 2017 ஆம் ஆண்டின் போது ரூபா 9.50 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தமுத்தேகம வாராந்த சந்தைக் கட்டிடத் தொகுதி பயன்பாட்டிற்கு எடுக்காமல் காடுகள் வளர்வதற்கு இடமளிக்கப்பட்டு பயனற்று காணப்பட்டது.
 - தலாவ பிரதேச சபையினால் 2018 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் ரூபா 5,421,890 செலவில் எப்பாவல பிரதேசத்தில் நிர்மாணங்கள் பூர்த்தி செய்யப்பட்ட கூடலைக்கூடம் அதற்குத் தேவையான அடுப்புகள் பொருத்தப்படாமையினால் பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் விளைவற்று காணப்பட்டது.
 - தலாவ பிரதேச சபையினால் ரூபா 8.00 மில்லியன் தொகையில் 2018 ஆம் ஆண்டின் போது நிர்மாணிக்கப்பட்ட கேட்போர்கூட கட்டிடம் எந்தவித பயன்பாட்டிற்கும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. கட்டிடம் முழுமையாக பாழடைந்து காடு வளர்ந்திருந்தமையினால் அந்த கட்டிடத்தின் வெளியில் அமைந்துள்ள மலசல கூட முறைமை மற்றும் மின் இணைப்புக்களுக்கு நட்ட இழப்புகள் ஏற்பட்டிருந்தன.
 - 2020 பெப்ரவரி 12 ஆம் திகதி வரையில் புறநெகும் செயற்திட்டத்திற்காக கிடைத்த ரூபா 2.51 மில்லியன் தொகை அந்த செயற்திட்டத்திற்காக செலவிடப்படாமல் மத்திய நுவரகம்பலாத்த பிரதேச சபையின் பெயரில் இலங்கை வங்கியின் நடைமுறைக் கணக்கொன்றில் விளைவற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 - 2012 ஆம் ஆண்டின் போது ஹோரவப்பொத்தான பிரதேச சபையினால் பிளிசறு செயற்திட்டத்தில் கழிவுப் பொருள் முகாமைத்துவத்திற்காக ரூபா 4.46 மில்லியன் செலவில் கட்டிடமொன்று

- நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட திகதி முதல் பயன்படுத்தப்படாமல் 2020 நவம்பர் 23 ஆம் திகதி வரையிலும் பூட்டு இடப்பட்டு மூடப்பட்டிருந்ததுடன், கழிவுப் பொருள் முகாமைத்துவ செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல் பயனற்று காணப்பட்டது.
- கெப்பிற்றிகொல்லாவ பிரதேச சபையினால் 2013 ஆம் ஆண்டின் போது கிரிகெட்டுவெவ பிரதேசத்தில் 02 ஏக்கர் நிலப் பிரதேசத்தில் ரூபா 9.17 மில்லியன் ஆக பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்ட கட்டிடம் ஒன்று கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையத்தை நடாத்திச் செல்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. கழிவுப் பொருள் முகாமைத்துவ நிலையம் அதற்குத் தேவையான ஊழியர்கள் நியமிக்கப்படாமையினால் அக்கட்டிடம் விளைவற்று அழிவடைந்த நிலையில் காணப்பட்டது.
 - கல்நேவ புதிய சந்தைத் தொகுதியில் 15 கடைகள் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தன. உடன்படிக்கையின் பிரகாரம் 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் ரூபா 4.89 மில்லியன் வாடகை வருமானம் நிலுவையாக கொண்டுவரப்பட்டிருந்த போதும், கல்நேவ பிரதேச சபையினால் அறவிடப்பட்டிருக்கவில்லை. அந்த நிலுவை வருமானத்தை சேகரிப்பதற்கு 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 159(1) ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
 - மதவாச்சி பிரதேச சபையின் புறநெகும் புதிய சந்தை தொகுதியின் கடைகளை வாடகைக்கு வழங்கியதற்காக 03 வருடங்களுக்காக கிடைக்கப்பெற்ற ரூபா 6.80 மில்லியன் தொகையான வைப்புக்கள் 02 வருடங்களை விஞ்சிய காலம் முதல் பயனற்று வங்கி நடைமுறைக் கணக்கு ஒன்றில் வைப்புச் செய்யப்பட்டிருந்தது.
 - கலன்பிந்துலுவெவ பிரதேச சபையினால் தடாக செயற்திட்டத்திற்கு உரிய வழக்கு தீர்ப்பின் பிரகாரம் வெளித்தரப்பினருக்கு ரூபா 4.25 மில்லியன் செலுத்த வேண்டியிருந்தது. 2020 ஆம் ஆண்டு வரையில் அந்த நிலுவையாக இருந்த தொகை 08 வருட காலம் முதல் கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த நிலுவைப் பணம் தொடர்பாக முகாமைத்துவம் உரிய தரப்பினருடன் முறையான சட்ட ரீதியான இணக்கப்பாட்டிற்கு வந்திருக்கவில்லை.
 - நொச்சியாகம பிரதேச சபையினால் 2019 செப்டம்பர் மாதத்தின் போது ரூபா 16.94 மில்லியன் செலவில் கூட்டுப்பசளை உற்பத்தி நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதிவரையிலும் முறையாக கழிவுப் பொருள் கூட்டுப்பசளை செயற்பாடுகளை நிறைவேற்றாமையினால் செலவினம் பயனற்றதாகியிருந்தது.
 - கஹடகஸ்திகிலிய பிரதேச சபையினால் 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையில் ரூபா 1.75 மில்லியன் ஆதன வரி நிலுவையாக கொண்டுவரப்பட்டிருந்த போதும், 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 158 ஆம் பிரிவின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து அந்த நிலுவை ஆதனவரியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
 - கஹடகஸ்திகிலிய பிரதேச சபையினால் 2004 ஆம் ஆண்டு முதல் கொண்டுவரப்படுகின்ற ரூபா 1.26 மில்லியன் தொகையான கேள்வி வாடகை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
 - கெக்கிராவ பிரதேச சபையின் வங்கி நடைமுறைக் கணக்கில் ரூபா 5.75 மில்லியன் தொகை 03 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் முதல் பயனற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
 - 2016 ஆம் ஆண்டின் போது பிரதேச சபைகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிலிருந்து கிடைக்கப் பெற்ற ரூபா ஒரு மில்லியன் நிதி ஏற்பாடுகளில் கெக்கிராவ பிரதேச சபையினால் ஆரம்பிக்கப்பட்ட கெக்கிராவ ஆயர்வேத கட்டிட நிர்மாண செயற்திட்டத்திற்காக ரூபா 767,969 தொகை செலவிடப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் எதிர்பார்த்த பெறுபேறுகள் பெற்றுக் கொள்ளப்படாமல் அக்கட்டிடம் கைவிடப்பட்டிருந்தது.
 - கெக்கிராவ பிரதேச சபையினால் மதிப்பீட்டு பெறுமதி ரூபா 7.52 மில்லியன் தொகையான 44 கடைகளைக் கொண்ட கெக்கிராவ புதிய சந்தைக் கட்டிடத் தொகுதி நிர்மாணம் 2019 யூன் மாதத்தில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. அந்தக்

கடைகளை கேள்விகோரி வாடகைக்கு வழங்கி வருமானத்தை உழைத்துக் கொள்வதற்கு முடியாதிருந்தமையினால் சபைக்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டிருந்தது.

- கெக்கிராவ பிரதேச சபையில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 2.50 மில்லியன் செலவில் எம்புல்கஸ்வெவ கழிவுப் பொருள் முகாமைத்துவ தளம் மற்றும் 04 உயிரியல் தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அது பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் விளைவற்று காணப்பட்டது.
- நுவரெலியா மாநகர சபையின் கடைகள் 2003 பெப்ரவரி 27 ஆம் திகதிய பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீடு மற்றும் 2019 ஆகஸ்ட் 21 ஆம் திகதிய மத்திய மாகாண மதிப்பீட்டாளரின் மதிப்பீடு என்பவற்றின் பிரகாரம் புதிய மதிப்பீட்டு வாடகை அறவிடப்பட்டிருக்கவில்லை. 2003 ஆம் ஆண்டு முதல் 2020 திசம்பர் 31 ஆம் திகதி வரை அவ்வாறு அறவிட வேண்டியதாக கணப்பட்ட ரூபா 254.79 மில்லியன் வாடகை வருமானம் நுவரெலியா மாநகர சபையினால் இழக்கப்பட்டிருந்தது.
- நுவரெலியா மாநகர சபையின் மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 77.16 மில்லியன் ஆதன வரி நிலுவையாக காணப்பட்டது. அந்த நிலுவை ஆதன வரி மீதி ஆண்டின் சிட்டையிடப்பட்ட ஆதன வரி வருமானம் ஆன ரூபா 63.36 மில்லியனுடன் ஒப்பிடும் போது 122 சதவீதமான கூடிய பெறுமதியைக் கொண்டிருந்தது. ஆண்டின் சிட்டையிட ல்களில் சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 31.02 மில்லியன் தொகை அதாவது சிட்டையிடப்பட்ட ஆதன வரிகளில் 49 சதவீதமாக இருந்தது. மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் நிலுவை ஆதன வரி ரூபா 60.82 மில்லியன் ஆக இருந்ததுடன், அதில் ஆண்டில் ரூபா 11.55 மில்லியன் அறவிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ரூபா 49.27 மில்லியன் தொகையான நிலுவை ஆதன வரி மீதி 01 வருடம் முதல் 30 வருடம் வரையான காலவீச்சலிருந்து கொண்டுவரப்பட்டிருந்தது.
- கடுகண்ணாவ நகர சபையினால் கொழும்பு - கண்டி வீதியில் பழைய நகர சபைக் கட்டிடம் அமைந்துள்ள காணிக்காக புகையிர திணைக்களத்திற்கு

மீளாய்வாண்டின் இறுதி வரையில் ரூபா 3.38 மில்லியன் வாடகைத் தொகையொன்று செலுத்தப்பட்டிருந்தது. அக்கட்டிடம் எந்தவொரு ஆக்கபூர்வமான பயன்பாட்டிற்கும் எடுக்கப்படாமல் விளைவற்று காணப்பட்டது.

- குண்டசாலை பிரதேச சபை அதிகார பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரினால் போலியாக தயாரிக்கப்பட்ட கணக்கு தொகுதியொன்றின் அடிப்படையில் 2015, 2016, 2017 ஆம் ஆண்டுகளில் கூட்டுமொத்தமாக ரூபா 2.36 மில்லியன் வரித் தொகை பிரதேச சபைக்கு செலுத்தப்பட்டிருந்தது. சுற்றுலா சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட கணக்குகளின் பிரகாரம் அந்த ஆண்டுகளுக்காக ரூபா 14.46 மில்லியன் வருமானம் ஒன்று குறைவாக அறவிடப்பட்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்த போதும், அந்த வருமானத்தை அறவிடுவதற்கு சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை. 2018, 2019 ஆம் ஆண்டுகளுக்காகவும் உரிய நிறுவனத்தினால் சபைக்கு நிதிக்கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.
- மாவனல்லை பிரதேச சபையில் மீளாய்வாண்டின் இறுதியில் நிலுவையாக காணப்பட்ட வாடகை வருமானம் ரூபா 12.62 மில்லியன் ஆக இருந்ததுடன், அந்த நிலுவைப் பணத்தில் 05 வருடங்களை விஞ்சிய ரூபா 4.81 மில்லியன் மீதி காணப்பட்டது. 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 159(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த மீதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- மாவனல்லை பிரதேச சபையினால் பொது மக்களுக்கு மிகவும் விரைவாக செல்லக் கூடிய வகையில் பிரதேச புதிய சந்தை நிர்மாணிக்காமையின் காரணாக ரூபா 5.11 மில்லியன் பெறுமதியான கட்டிடம் பயனற்று காணப்பட்டது.
- புலத்கொஹுபிட்டிய பிரதேச சபை கழிப் பொருள் முகாமைத்துவத்திற்காக பயன்படுத்துவதற்கு 2015 ஆம் ஆண்டின் போது நன்கொடையாக கிடைக்கப் பெற்ற ரூபா 17.65 மில்லியன் பெறுமதியான கம்பெக்டர் இயந்திரம் கழிவுப் பொருள் தளத்திற்கு செல்வதற்கான வீதியொன்று காணப்படாமையினால் பயனற்று காணப்பட்டது.
- 2014 ஆம் ஆண்டில் தெயட்டகிருல (தேசத்திற்கு மகுடம்) செயற்திட்ட தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற்கு இணையாக

தெரணியகல பிரதேச சபையில் தெரணியகல பேருந்து நிலையத்தில் கடைகளை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் ரூபா 44.80 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட கிரயத்தின் அடிப்படையில் 2013 திசம்பர் 26 ஆம் திகதி அரசு பொறியில் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

- மீளாய்வாண்டின் இறுதியில் தெஹியோவிட்ட பிரதேச சபையில்

நிலுவையாக இருந்த ஆதன வரி மற்றும் வரி மீதிகள் ரூபா 3.66 மில்லியனாக இருந்ததுடன், அந்த மீதியில் 03 வருடங்களை விஞ்சிய ரூபா 432,674 மீதியும், 05 வருடங்களை விஞ்சிய ரூபா 2.05 மில்லியன் மீதியும் காணப்பட்டது. 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் 158(1) மற்றும் 159 ஆம் பிரிவுகளின் பிரகாரம் நிலுவையாக இருந்த ஆதன வரியை அறவிடுவதற்கு சபை நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

வெளிநாட்டு நிதியுதவிச் செயற்திட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்புகள்

- வெளிநாட்டு நிதியளிப்புச் செயற்திட்டங்களின் நிதிக்கூற்றுக்களை கணக்காய்விற்காகச் சமர்ப்பித்தல்
- நீர்வழங்கல் துறை
- சமூக நலனோம்பல் துறை
- விவசாயத் துறை
- செயற்திட்டத் தயார்படுத்தல்களுக்கான வசதிகளை வழங்கும் வேலைத்திட்டம்
- பொதுவான குறைபாடுகள்

வெளிநாட்டு நிதியுதவிச் செயற்திட்டங்கள்


2020 ஆம் ஆண்டில் நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட வருடாந்த அறிக்கையின் படி, மதிப்பீட்டாண்டின் மொத்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையான ரூ. பில்லியன் 1,667.7 தொகையினை ஈடு செய்வதற்கு அரசு உள்நாட்டு நிதி மூலங்களில் இருந்து ரூ. பில்லியன் 1,750.9 இனையும் வெளிநாட்டு நிதி மூலங்களில் இருந்து ரூ. பில்லியன் 83.2 இனையும் நிகர வெளிநாட்டு கடனாக திருப்பிச் செலுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் வெளிநாட்டு நிதி மூலங்களில் இருந்து பெற்றுக் கொண்டிருந்த ரூ. பில்லியன் 542.6 க்கான நிகர வெளிநாட்டுக் கடன்களுடன் ஒப்பிடுகையில் இது வெளிநாட்டுக் கடன் பெறுகைகளில் அளவு கணிசமாகக் குறைவடைந்து சென்றுள்ளது. அரசு கடனல்லாத செயற்திட்டங்கள் நிதி அளிப்புகளின் உள்வருகையுடன் கடன் சுமைகளைக் குறைக்கும் நோக்கத்துடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்ததுடன் அதன் மூலம் வெளிநாட்டுக் கடன்களை நூற்றுக்கு 40 வீதம் வரை குறைத்தக் கொள்ள முடியுமாக இருந்துள்ளது.

மதிப்பீட்டாண்டில் அரசு வெளிநாட்டு அபிவிருத்தித் தரப்பினர்களிடமிருந்து மற்றும் கடன் கொடுக்கும் பிரதிநிதி நிறுவனங்களுடன் புதிய வெளிநாட்டு நிதிசார் 18 உடன்பாட்டு ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளதுடன், அதன் ஊடாக எதிர்வரும் வருடங்களில் ஐ.அ. டொலர் மில்லியன் 1,352 இனைப் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப் பட்டிருந்தது. நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியளிப்புச் செய்வதற்கு உத்தியோக பூர்வ அபிவிருத்தி ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் படி ஐ.அ. டொலர் மில்லியன் 781.2 நிதியளிப்புச் செய்யப்படுவதுடன் ஐ.அ. டொலர் மில்லியன் 70.9 அளவு பிரதான ஒப்பந்தங்களின் மூலம் நிதியளிப்புச் செய்யப்படும். மேலும், உத்தியோகபூர்வ அபிவிருத்தித் தரப்பினர்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்குப் புறம்பாக ஐ.அ. டொலர் மில்லியன் 500 இனை சீன அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொண்டதும் இடைக்கால நிதி உதவியில் உள்ளடக்கியுள்ளது. இக்கடன்களும் உதவி நிதிகள் முக்கியமாக கல்வி மற்றும் பயிற்றுவிப்புக்கள், சிறிய மற்றும் நடுத்தர அளவு வர்த்தக அபிவிருத்திகளுக்கும் இடர் முகாமைத்துவ பிரிவுகளுக்கும் இந்நிதி

பயன்படுத்தப் படுவதற்குத் தீர்மானிக்கப் பட்டிருந்தது.

வெளிநாட்டு நிதிச் செயற்திட்டங்களின் நிதி அறிக்கைகளை கணக்காய்வுக்குச் சமர்ப்பித்தல்.

மதிப்பீட்டாண்டில் நாட்டின் 12 பிரதான செயற்பிரிவுகளின் கீழ் 123 செயற்திட்டங்களின் வருடாந்த நிதி அறிக்கைகள் கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப் பட்டிருந்தது எனினும் இச் செயற்திட்டங்களில் 33 செயற்திட்டங்களின் நிதி அறிக்கைகளில் கணக்காய்வுச் செலவுகள் உள்ளடக்கப் படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாததன் காரணமாக அச் செயற்திட்டங்களின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி கைச்சாத்திடப் பட்டுள்ள ஒப்பந்தங்களுக்கான கணக்காய்வுச் செலவுகள் உட்படுத்தப் படுவதற்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டு அபிவிருத்தி தரப்பினர் மற்றும் கடன் கொடுக்கும் பிரதிநிதித்துவ நிறுவனங்கள் மூலம் நடாத்திச் செல்லப்படும் வெளிநாட்டுச் செயற்திட்டங்கள் தொடர்பான விபரம் உரு 12 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு. 12 - கணக்காய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வெளிநாட்டு நிதிஉதவிச் செயற்திட்டங்கள்

அந்தந்தப் பிரிவுகளின் கீழ் செயற்படுத்தப் பட்டுவந்த மேற்குறிப்பிட்ட செயற்திட்டங்களில் கணக்காய்வின்போது மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வுப் பரிசோதனை

களில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய கணக்காய்வு அவதானிப்புகளின் சுருக்கம் பின்வரமாறு காட்டப் பட்டுள்ளது.

நீர் விநியோகப் பிரிவு

2012 அம் ஆண்டு முதல் பேணப்பட்டுவரும் நூற்றுக்கு 49 வீத இலாபம் அறவிடப்படாத நீர் விநியோகம் 2020 ஆம் ஆண்டளவில் நூற்றுக்கு 18 வீதம் வரை குறைந்த மட்டத்திற்கு கொண்டு வருவதற்கும், கொழும்பு மாநகரில் 24 மணி நேரமும் தரமான நீர் விநியோகத்தை தொடர்ச்சியாக வழங்குதல், நிறுவனச் செயற்பாடுகளை உறுதிப்படுத்துதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் உட்பட தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை மூலம் செயற்படுத்தப்படும் செயற்திட்டங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஐ.அ. டொலர் மில்லியன் 198.95 க்குச் சமமான ரூ. மில்லியன் 26,032 இணை நிதியளிப்பு செய்யதிருந்தது. கொழும்பு நகரத்தில் புதைக்கப்பட்டுள்ள பழைய நீர்க் குழாய்த் தொகுதிகளை அகற்றி 769,230 மீற்றர்களுக்கான புதிய நீர்க்குழாய்த் தொகுதி அமைக்கப்படுவதற்கும் 78,321 சேவை மானிகளை மாற்றி அமைப்பதற்கும் இச் செயற்திட்டத்தின் மூலம் முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.

2020 ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 07 வருடங்களும் 03 மாதங்கள் கடந்துள்ளதுடன், மதிப்பீடு செய்யப்பட்ட மொத்தக் குழாய் பரப்புதல் 769,234 மீற்றர்களாகும். அதில் 639,200 மீற்றர்களும், மதிப்பீடு செய்யப்பட்ட சேவை மானிகளில் மாற்றப்பட வேண்டிய அளவு 101,947 ஆகவும், அதில் 44,694 அலகுகளுமே மாற்றப்பட்டுள்ளன. அதன்படி புதிய குழாய் பரப்புதல் நூற்றுக்கு 83 வீதமும் சேவை மானி நூற்றுக்கு 44 வீதமும் மதிப்பீட்டாண்டின் இறுதியில் மாற்றப் பட்டுள்ளன. எனினும் நூற்றுக்கு 49 விதமான நீர் விரயத்தை நூற்றுக்கு 18 வீதம் வரை குறைத்தக் கொள்வதற்கு முடியாமல் போயுள்ளது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதியன்று வரை மேலும் கொழும்பு நகரில் கட்டணம் அறவிடப்படாத நீர் விநியோக வீதாசாரம் நூற்றுக்கு 38.87 வீதம் என்ற மட்டத்தில் காணப்படுகிறது.

சமூக நலன்புரிப் பிரிவு

“சமூகப் பாதுகாப்பு நீர் விநியோகத் திட்டம்” 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில்

முடிப்பதற்கு திட்டமிடப் பட்டிருந்தது. எவ்வாறெனினும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்றளவில் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் கடந்திருந்த போதிலும், செயற்திட்டத்தினூடாக அடைந்து கொள்ள எதிர்பார்க்கப்பட்ட விடயங்களில் சமூக நலன்புரி மேம்பாட்டுச் சபையை நிறுவப்பட்டமையை மாத்திரமே செய்ய முடிந்துள்ளது. சமூக நலன்புரி மேம்பாட்டுச் சட்டத்தை மதிப்பீட்டாண்டு இறுதியளவிலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போயுள்ளது. அதே போல் பல்வேறு நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு பயனாளர்களைத் தேர்ந்தெடுக்கம் செயல்முறையை மேம்படுத்துவதற்கு நலன்புரி வேலைத் திட்டங்களுடன் தொடர்புடைய தரவுகளை சேமிக்கும் சமூகப் பாதுகாப்பு தகவல் வலைப்பின்னலை மின்னியல் தரவுக் கலஞ்சியமாக மாற்றியமைத்தல் மற்றும் அதனை ஒன்றிணைந்த நலன்புரி முகாமைத்துவத் தொகுதி என்ற எல்லைவரை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டிருந்த போதிலும் எதிர்பார்க்கப்பட்டவாறு பூர்த்தியடையச் செய்வதற்கு செயற்திட்டம் தவறியுள்ளது. மேலும், செயற்திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சமூக நலன்புரி மேம்பாட்டுச் சபைக்கான தலைவர் ஒருவரை 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடக்கம் மதிப்பீட்டாண்டின் இறுதி வரை நியமிக்கப் படுவதற்கு முடியாமல் போயுள்ளதன் காரணமாக அந் நிறுவனம் முடங்கிப் போயுள்ளது.

மதிப்பீட்டாண்டில் ஏற்பட்ட கொவிட் தொற்று நோய்க்கு மத்தியில் சமூகப் பாதுகாப்பின் முக்கியத்தவம் மிகவும் தீவிரமடைந்தள்ளது. எனினும் செயற்திட்டத்தின் நோக்கங்கள் முறையாக நிறைவேற்றிக் கொள்வதற்கு முடியாமல் போயுள்ளதன் காரணமாக செயற்திட்டத்துக்கு செலவு செய்யப்பட்ட 10,027 மில்லியனுக்கான கடனுதவித் தொகை பயனற்ற செலவாகக் கருதப்படுகிறது. அதன் பிரதிவிளைவாக சமூகத்தில் ஏழை மக்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள், செயற்திறனாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பெற்றுக்

கொடுப்பதற்குமான இச் செயற்திட்டத்தின் நோக்கங்கள் மொத்தமாக நிறைவேற்றப் பட்டிருக்கவில்லை.

விவசாயப் பிரிவு

விவசாயிகளும் நாட்டினதும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான விவசாய வருமான விருத்தி, உற்பத்தி அதிகரிப்பு மற்றும் பன்முகப்படுத்தல் போன்ற நோக்கங்களை அடைந்து கொள்ளும் முகமாக விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான செயற்திட்டம் 2017 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டிருந்தது. செயற்திட்ட மதிப்பீட்டு ஆவணம் மற்றும் செயற்திட்டத்தை ஆரம்பிப்பதற்காக விவசாய அமைச்சினதும் அப்போதைய முதன்மைக் கைத்தொழில் அமைச்சின் செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றிணைந்த அமைச்சுக்களின் குறிப்பாணைப் பத்திரத்திற்கு அமைய விவசாய அமைச்சின் கீழ் நிறுவப் பட்டிருந்த ஆக்கக்கூறு மூலம் சர்வதேச சேவை வழங்குநர் ஒருவரின் ஒத்துழைப்புடன் இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் அதிகளவில் மக்கள் வாழும் பிரதேசங்கள் என இனங்காணப்பட்ட யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, அனுராதபுரம், மட்டக்களப்பு, மொனராகலை, மாத்தலை மற்றும் பொலன்னருவை ஆகிய ஏழு மாவட்டங்களையும் மையப்படுத்தி 07 நவீன விவசாயத் தொழிநுட்ப மாதிரித் தோட்டங்களை அமைத்தல் மற்றும் அத் தோட்டங்களை அன்மித்து உருவாக்கப்படும் புதிய விவசாய சங்கங்கள் மற்றும் விவசாய வர்த்தகங்களின் விவசாய உற்பத்திகளின் விலைப் பிணைப்புகளை அபிவிருத்தி செய்வதற்காக அப்போதைய முதன்மைக் கைத்தொழில் அமைச்சின் கீழ் நிறுவப்பட்டிருந்த ஆக்கக் கூறுகள் மூலம் மூலதனச் செம்மையாக்கக் கொடுப்பனவாக நிதி உதவிகள் பெற்றுக் கொடுக்கப் படுவதற்கு அடிப்படையில் திட்டமிடப் பட்டிருந்தது.

எவ்வாறெனினும், சர்வதேச சேவை வழங்குநர் ஒருவரை தேர்ந்தெடுப்பது தொடர்பான ஒதுக்கீடுகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொருத்தமான சர்வதேச சேவை வழங்குநர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 03 வருடங்களை விட அதிகமான காலம் கடத்தப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் குறித்த சர்வதேச சேவை வழங்குநர் ஒருவருடன் செயற்திட்டம் கைச்சாத்திடப் பட்டுள்ளது எனினும், மதிப்பீட்டாண்டில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று காரணமாக செயற்திட்டத்துடன் ஒப்புக்கொள்ளப்பட்டவாறு திட்டமிடப்பட்ட அந் நடவடிக்கைகளை நடைமுறைப் படுத்த முடியாமல் போயுள்ளது. போக்குவருத்துக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதன் காரணமாக வெளி நாட்டவர்களது சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முடியாமல் போயிருந்தது. இதன் காரணமாக எதிர் பார்க்கப்பட்டவாறு விவசாயத் தொழிநுட்ப தோட்டங்கள் உருவாக்கப் படுவதற்கு மதிப்பீட்டாண்டிலும் முடியாமல் போயுள்ளது. மேலும், இக் குறைபாடுகள் காரணமாக விவசாயப் பிரிவு மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தேசியக் கொள்கைகளுக்கு உரிய பகுப்பாய்வு ரீதியாக மற்றும் கற்பித்தல் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான 08 நிறுவனங்களுடன் ரூ. மில்லியன் 69 மதிப்பு வாய்ந்த கற்பித்தல் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் பட்டிருந்த போதிலும் அந் நடவடிக்கைகள் மதிப்பீட்டாண்டின் இறுதி வரையிலும் நிறைவேற்றப் படுவதற்கு முடியாமல் போயுள்ளது. விவசாயத் தொழிநுட்ப தோட்டங்களை உருவாக்குவதில் தாமதம் ஏற்பட்தன் காரணமாக செயற்திட்டத்தால் ஆரம்பத்தில் இனங்காணப்பட்ட பிரதேசங்களில் முன்மாதிரிச் செயற்திட்டங்களாக மிளகாய், பாகற்காய், அன்னாசிப்பழம், முருங்கைக்காய், பஷன் புருட் போன்ற பயிர்களை பயிரிடுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகள், விவசாய உபகரணங்கள், விதைகள் மரக் கன்றுகள் மற்றும் பயிற்சி வழங்குவதற்காக ரூ. மில்லியன் 3,119

செலவிடப் பட்டிருந்தது. எவ்வாறெனினும், இம் முன்மாதிரிச் செயற்திட்டங்களை முறையாக மதிப்பீடு மற்றும் மேற்பார்வை செய்யாமை, விவசாய உற்பத்திகளுக்கு கூடுதல் விலை கிடைக்கக்கூடிய சந்தைகளை அறிமுகப் படுத்திக் கொடுப்பதற்குத் தவறியமை, பயிரிடப்பட்டபின் விவசாயிகள் முகம்கொடுத்த நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு இச் செயற்திட்டத்துக்கு முடியாமல் போயுள்ளமை ஆகிய காரணங்களின் பேரில் விவசாயிகள் இம் முன்மாதிரிச் செயற்திட்டத்தைக் கைவிட்டிருந்தமையானது, மேற்கொள்ளப்பட்ட களப் பரிசோதனைகளின் போது தெளிவாகியது. செயற்திட்டத்தின் மொத்தச் செயலாற்றுகையை ஆய்வு செய்துபார்த்த பின் அதன் முன்னேற்றம் திருப்திகரமானதாயின் நுரசுழிநயடு ருமெழெ இனால் 25 மில்லியன் யூரோ நன்கொடையாக பெற்றுத் தருவதற்கு இணங்கியிருந்த போதிலும், செயற்திட்டத்தின் பலயீனமான செயலாற்றுகை காரணமாக அந் நன்கொடையைப் பெற்றுக் கொள்ளவும் முடியாமல் போயுள்ளது.

செயற்திட்டங்களை தயாரிப்பதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள்

2018 ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டுவரை சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் கடனுதவித் திட்டத்தின் கீழ் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட 09 செயற்திட்டங்களுக்குத் தேவையான முதற்கட்ட வேலைகளைச் செய்வதற்கு, செயற்திட்டங்களைத் தயாரிப்பதற்கான வசதிகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை அரசுக்கு முற்பணமாக ஐ.அ. டொலர் மில்லியன் 04 பெற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது. எவ்வாறெனினும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்று வரை மேற்குறித்த செயற்திட்டங்களில் 03 செயற்திட்டங்களில் மாத்திரமே கைச்சாத்திடப் பட்டிருந்தன என்பதுடன் ஒரு செயற்திட்டத்தின் ஒப்பந்தம் 2021 அம் ஆண்டில் கைச்சாத்திடப்

படவிருக்கிறது. மேலும், ஏனைய 05 செயற்திட்டங்களுக்குமுரிய ஆரம்பப் பணிகள் நிறைவேற்றப்படாமல் கைவிடப் பட்டிருந்தன. அதன் விளைவாக முற்பணத்தின் நூற்றுக்கு 9.75 வீதத்தைப் பிரதிதித்துவப் படுத்தும் ஐ.அ.டொலர் மில்லியன் 0.39 மாத்திரம் பயன்படுத்தப் பட்டிருந்ததுடன் மிகுதிப் பணத் தொகையான ஐ.அ.டொலர் மில்லியன் 3.61 இனை சர்வதேச அபிவிருத்திச் சங்கத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தது.

பொதுக் குறைபாடுகள்

செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவுகளின் செலவுகளை ஈடு செய்து கொள்வதற்கு ஒப்பந்தப் பத்திரங்களில் வாக்கியப் பிரிவுகள் சேர்க்கப் பட்டுள்ளதன் ஊடாக செயற்திட்டத்துடன் தொடர்பற்ற பணிகளுக்கு கடன் நிதி பயன்படத்தப் பட்டிருந்தது. அதே போல் இனங்கிக்கொண்ட பணத் தொகையை விட ஒப்பந்ததாரர்களுக்கு கொடுப்பனவுகள் மற்றும் கிரயச் செலவுகள் ஈடு செய்யப்படுவதற்கு வீதாசார அளவிலான பெறுமானம் ஒன்றை செயற்திட்டம் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டள்ளமையும் கணக்காய்வின்போது கவனிக்கப்பட்ட பொதுவான குறைபாடாகவுள்ளது. ஒப்பந்ததாரர்களுக்கு இணங்கிய தொகைக்கு மேலதிகமாக கொடுப்பனவுகள் மற்றும் மேந்தலைச் செலவுகளை ஈடு செய்வதற்கு வீதாசார அளவிலான செலவொன்றைத் தாங்க வேண்டிய நிலை இச் செயற்திட்டங்களுக்கு ஏற்பட்டள்ளமை கணக்காய்வுகளின்போது தெரிய வந்துள்ளமை ஒரு பொதுவான குறைபாடாக இருந்தது. மேலும், செயற்திட்டங்களால் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படாமல் அத் தேவைப்பாடுகளை ஒப்பந்தக் கைச்சாத்தின் பிரதான விலைப்பட்டியல் விடயமொன்றாக உட்படுத்தப் பட்டுள்ளதன் காரணமாக செயற்திட்டத்துக்கு நேரடியாக மோட்டார் வாகனம் கொள்வனவு செய்யப்படுவதை விட மேலதிகமான தொகையை ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டள்ளமை மற்றும் குறித்த

வாகனங்களின் உரித்துடைமை ஒப்பந்தக் நிறுவனத்தின் பேரில் காணப்படுவதன் காரணமாக செயற்திட்டக் கால முடிவில் குறித்த வாகனங்களின் உரித்துடைமை நிரல் அமைச்சுக்கு அல்லது அரசு நிறுவனங்களுக்கு கிடைக்காத அபாயமும் நிலவுகிறது.

2020 ஆம் ஆண்டின் உள் நாட்டில் காணப்பட்ட கொவிட் தொற்று நிலைமை காரணமாக செயற்திட்டங்களின் பௌதீக செயலாற்றுகை எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளைவிட பின்தங்கியிருப்பதும், கடன் நிதிப் பயன்பாடு கீழ் மட்டத்தில் காணப்படுதல் மற்றும் செயற்திட்டங்களில் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு காலத்தை நீடித்துக் கொடுத்தலும் இடம்பெற்றிருந்தன. இதன்

காரணமாக பிரித்து வழங்கப்படாத கடன் தொகை மீது கட்டணச் செலவுகள் என்ற வகையில் இலங்கை அரசுக்கு பாரிய கிரயங்களைத் தாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நிதி அமைச்சு செயற்திட்டம் பற்றி வருட இறுதியில் நிதி அறிக்கைகள் தயாரிக்கப் பட வேண்டிய ஒழுங்கு முறை பற்றி முறையான அறிவுறை வழங்காததன் காரணமாக வெளிநாட்டு நிதி உதவிச் செயற்திட்டங்களின் செயற்பாட்டுக் கால வரையறை முடிவடைந்த பின்னரும் செயற்திட்ட முகாமைத்துவப் பிரிவு தொடர்ச்சியாக நிலைத்திருக்கும் எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு நிதி அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தது.

வங்கித்துறை

அவதானிப்புகள்

- சொத்துக்கள்
- செயற்பாடற்ற கடன்கள்
- பொறுப்புக்கள் மற்றும் உரிமைத்துவம்
- வைப்புக்கள்
- இலங்கை மத்திய வங்கி
- உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்
- உரிமம் பெற்ற விசேட வங்கிகள்
- முக்கிய கணக்காய்வு கண்டுபிடிப்புக்கள்

வங்கித்துறை

வங்கித் துறையில் 24 உரிமம் பெற்ற வணிக வங்கிகள் (LCBs) மற்றும் 6 உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள் (LSBs) உட்பட 30 வங்கிகள் உள்ளன. உரிமம் பெற்ற வணிக வங்கிகள் 11 வெளிநாட்டு வங்கிக்கிளைகளைக் கொண்டுள்ளது. மூடுதலுக்கான நடைமுறைகள் முடிந்ததும் அவற்றின் தலைமை அலுவலகங்கள் எடுத்த முடிவுகளின் அடிப்படையில் ஐசிஐசிஐ வங்கி லிமிட்டெட் மற்றும் ஆக்சிஸ் வங்கி லிமிட்டெட் என்பன இலங்கையில் செயற்படுவதற்கு 2020 ஆம் வருடத்தில் இரத்துச் செய்யப்பட்டன.

வங்கித் துறை பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதுடன் வங்கிச் சேவைகளை மேம்படுத்துவதன் மூலமும் வங்கி வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும்

நிதிச் சேர்க்கையை ஊக்குவிக்கின்றது. கொவிட் - 19 பரவிய 2020 ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு பௌதீக ரீதியான அணுகல்களில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எனவே வங்கிகள் வாடிக்கையாளருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தின. நாட்டின் நெருக்கடி நிலைமைக்குள் 16 புதிய வங்கிக்கிளைகள் மற்றும் 382 ஏடிஎம்கள் 2020 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன. 2020 இன் இறுதியில் மொத்த வங்கி நிலையங்களின் எண்ணிக்கை 7406 ஆக இருந்ததுடன் ஏடிஎம் களின் எண்ணிக்கை 6176 வரையில் அதிகரித்திருந்தது.

வங்கிகள், வங்கிக்கிளைகள் மற்றும் பிற வங்கி நிலையங்களின் பரம்பல்களின் பொழிப்பு அட்டவணை 15 இல் காட்டப்பட்டுள்ளது.


வகுதி	வங்கிகள்	கிளைகள்	மாணவர் சேமிப்பு பிரிவு	ஏடிஎம்கள்
உரிமம்பெற்ற வர்த்தக வங்கிககள் - LCBs			3,787	5,744
உள்நாட்டு வங்கிகள்	13	2,854		
வெளிநாட்டு வங்கிகள்	11	47		
உரிமம்பெற்ற விசேட வங்கிககள் - LSBs				432
தேசிய மட்டச் சேமிப்பு வங்கிகள்	1	265		
வீடமைப்பு நிதி நிறுவனங்கள்	2	64		
ஏனைய உரிமம்பெற்ற விசேட வங்கிககள் - OLSBs	3	374		

அட்டவணை 15 – வங்கிகள், வங்கிக் கிளைகள் மற்றும் ஏனைய வங்கிப் பிரிவுகளின் பரம்பல் மூலம் - இலங்கை மத்திய வங்கி (திருத்திய மற்றும் தற்காலிக தரவுகள்)

சொத்துக்கள்

வங்கித்துறையின் சொத்துத் தளம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டில் ரூபா 21 டிரில்லியன் ஆல் அதிகரித்தள்ளதுடன் மற்றும் 2020 இன் இறுதியில் ரூபா 14.6 டிரியில்லியனைத் தாண்டியது. 2019 ஆம் ஆண்டின் 6.2 சத வீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில் 2020 ஆம் ஆண்டின் வளர்ச்சி வீதம் 17.1 சதவீதம் ஆகும். சவாலான பொருளாதாரம் மற்றும்

நாட்டின் வணிகச் சுழலுடன் வங்கித் துறையின் சொத்து வளர்ச்சிக்கு முதலீடுகள் மீதான வளர்ச்சி மற்றும் கடன்கள் என்பன பங்களித்திருந்தன. வங்கித் துறையின் மொத்த சொத்துக்களின் விபரங்கள் உரு 13 இல் விபரிக்கப்படுகின்றது.




உரு 13 - வங்கித்துறையின் மொத்தச் சொத்துக்களின் விபரம்
மூலம் - இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை 2020

2020 ஆம் ஆண்டின் இறுதியில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் ரூபா 8,289.5 பில்லியன் அல்லது மொத்தக் கடன்களில் 91 சதவீதத்தை கடன்கள் மற்றும் முற்பணங்களாக வழங்கியிருந்தன. மீதமான ரூபா 802.1 பில்லியன் அல்லது 9 சதவீதமானவை எல்எஸ்பீக்களினால் வழங்கப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டின் 5.6 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டில் கடன்கள் மற்றும் முற்பணங்கள் 11.9 சதவீதத்தினால் அதிகரித்தது. மீள் திட்டமிடப்பட்ட கடன்கள் 38 சதவீதத்தால் வீட்டுக் கடன்கள் 18 சதவீதத்தால் மற்றும் தவணைக் கடன்கள் 14.1 சதவீதத்தால் அதிகரித்தமை பிரதான தயாரிப்புக்கள் என்பதுடன் அவை 2020 ஆம் ஆண்டில் அதிக வளர்ச்சி வீதங்களைப் பதிவு செய்துள்ளன.

2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டில் முதலீடுகளின் மீதான வளர்ச்சி கடன் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததுடன் மற்றும் முதலீடுகள் 40 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. திறைசேரிப் பிணை முறிகள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் என்பன முறையே ரூபா 804.7 பில்லியன் மற்றும் ரூபா 55.9 பில்லியன் என்பவற்றால் அதிகரித்தமையால் 2020 ஆம் ஆண்டில் முதிர்ச்சிக் கலவைக்காக(HTM) வைத்திருத்தல் 41.8 சதவீதத்தினால் வளர்ச்சி அடைந்திருந்தது.


LCBs மற்றும் LSBs இன் சொத்துக்களின் கட்டமைப்பு விபரங்கள் உரு 14 இல் காட்டப்படுகின்றது.



உரு 14 - LCBs மற்றும் LSBs இன் மொத்தச் சொத்துக்களின் விபரம்
மூலம் - இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை

செயற்பாடற்ற கடன்கள் (என்பீஎல்)

வங்கித்துறையின் என்பீஎல் வீதம் 2019 ஆம் ஆண்டின் 4.7 சதவீதத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 4.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டின் ரூபா 118.5 பில்லியன் அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டில் செயற்பாடற்ற கடன்களானது ரூபா 66.4 பில்லியன் ஆல் அதிகரித்தது. கொவிட் - 19 தொற்றுநோயால் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு கடனை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான சட்ட இசைவு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அத் துறைகளின் நீண்ட அறவீட்டுக் காலத்தைக் கருத்திற்கொண்டு மேலும் நீடிக்கப்பட்டது. எனவே செயற்பாடற்ற பிரிவுகளுக்கான கடன்களின் வகைப்படுத்தல்கள் கடனை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான சட்ட இசைவு காலத்தின் போது முடக்கப்பட்டதுடன் அத்தகைய கடனை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான சட்ட இசைவு நிறுத்தப்பட்டதுடன் சாதாரண வகைப்படுத்தல் விதிகள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே உண்மையான என்பீஎல் இன் நிலையானது கடனை காலம் தாழ்த்தி செலுத்துவதற்கான சட்ட இசைவு நிறுத்தப்பட்ட பின்னர் பிரதிபலிக்கப்படும். விபரங்கள் உரு 15 இல் காண்பிக்கப்படுகின்றது.




உரு 15 - செயற்பாடற்ற கடன்களின் விபரம்
மூலம் - இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை

பொறுப்புக்கள் மற்றும் உரிமைத்துவம்

மத்திய வங்கியின் பொறுப்புக்கள் ரூபா 2,421.6 பில்லியன் தொகையானதுடன் இதில் பிரதானமாக உள்ளடங்குவது சர்வதேச நிறுவனங்கள், வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் வெளிநாட்டு வங்கித்துறை நிறுவனங்களின் வைப்புக்களான ரூபா 857.4 பில்லியன் மற்றும் வணிக வங்கிகளின் வைப்புக்களான ரூபா 129.6 பில்லியன் அத்துடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட நாணயங்கள் ரூபா 834.8 பில்லியன் என்பனவாகும். கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 22 சதவீத அதிகரிப்புடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் வைப்புக்கள் ரூபா 11,140.9 பில்லியனை எட்டியிருந்தது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் LCBs மற்றும் LSBs இன் வைப்பானது வங்கித் துறையின் மொத்தப் பொறுப்புக்களில் 75.96 சதவீதத்தை எடுத்துள்ளது.


வங்கித் துறையின் மொத்தக் கடன்கள் 2019 ஆம் ஆண்டின் ரூபா 84 பில்லியனான குறைவுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டில் ரூபா 12.8 பில்லியனால் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பிற்குப் பிரதான காரணமாக அமைந்தது 2020 ஆம் ஆண்டில் இலங்கை ரூபாக் கடன்கள் 14.3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தமை (ரூபா 99.4 பில்லியன்) மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்கள் 11.1 சதவீதத்தால் குறைவடைந்தமை என்பனவாகும். விபரங்கள் உரு 16 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 16 - LCBs மற்றும் LSBs இன் மொத்தப் பொறுப்புக்களின் விபரம்
மூலம் - இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை

வைப்புக்கள்

2020 ஆம் ஆண்டிற்கான நிதியுதவியின் பிரதான மூலமானது LCBs மற்றும் LSBs இன் வைப்புக்கள் மற்றும் தவணை வைப்புக்களான ரூபா 7,022 பில்லியன் என்பதுடன் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த வைப்புக்களில் 63 சதவீதமாக இருந்ததுடன் சேமிப்பு மற்றும் கேள்வி வைப்புக்கள் என்பன முறையே 28.3 சதவீதம் மற்றும் 6.2 சதவீதமாக காணப்பட்டன. விபரங்கள் உரு 17 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 17 - LCBs மற்றும் LSBs இன் வைப்புக்களின் கட்டமைப்பு
மூலம் - இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை

இலங்கை மத்திய வங்கி

இலங்கை பணத்தின் நிர்வாகம், மேற்பார்வை மற்றும் ஒழுங்கமைப்பு, நிதிசார் மற்றும் கொடுப்பனவு முறைமைக்கு பொறுப்புக்கூறவேண்டிய தலைமை அதிகார அமைப்பாக, இலங்கை மத்திய வங்கியானது (சீபீஎஸ்எல்), திருத்தியமைக்கப்பட்ட 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க பணச் சட்ட அதிகாரச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உற்பத்தித்திறன் மிக்க வளங்களின் அபிவிருத்தியை ஊக்கப்படுத்தி மேம்படுத்தும் நோக்கில் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு மற்றும் நிதி முறைமை ஸ்திரத்தன்மை என்பவற்றை பாதுகாக்கும் குறிக்கோள்களுடன் இலங்கை மத்திய வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு பண உறுதிப்பாட்டை நிர்ணயிப்பதற்கு நாணயச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் மூலம் இயலுமான வரை பாதுகாப்பதற்கு பணத்தின் விநியோகம், கிடைப்பனவு, மற்றும் கிரயம் என்பவற்றை ஒழுங்கமைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை முயற்சித்தல் வேண்டும். பண நிரம்பலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் விலை உறுதிப்பாட்டை பாதிக்கின்ற பிரதான காரணியொன்றாக உள்ளது. பணவீக்க மொன்றின் ஊடாக காசு ஒதுக்கத்துடன் தொடர்புபடுகின்ற விரிந்த பண நிரம்பலின் மாற்றங்களிற்கு தாக்கத்தினை ஏற்படுத்துவதன் மூலம் விலை உறுதிப்பாட்டினை அடைந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

காசு ஒதுக்கம் என்பது நாணயக் கொள்கையின் செயற்பாட்டு இலக்காகும். கொள்கை வட்டி விகிதங்கள், திறந்த சந்தை செயற்பாடுகள் (ஓஎம்ஓ) மற்றும் வர்த்தக வங்கி வைப்புப் பொறுப்புக்கள் மீதான நிதிச்சட்ட ஒதுக்குத் தேவைப்பாடு (எஸ்ஆர்ஆர்) என்பன தற்போது பயன்படுத்தப்படுகின்ற பிரதான நாணயக் கொள்கை கருவிகளாகும். கொள்கை வட்டி விகிதங்களின் குறிப்பிடத்தக்களவு குறைப்பு ஒன்றுடன் 2019 மே இல் ஆரம்பிக்கப்பட்டு 2020 ஊடாக தொடரப்பட்ட பண வசதி சுற்று மற்றும் நிதிச்சட்ட ஒதுக்கு விகிதம் (எஸ்ஆர்ஆர்) என்பன உரிமம் பெற்ற வணிக வங்கிகளின் (எல்சீபீஎஸ்) அனைத்து ரூபா வைப்பு பொறுப்புக்களிற்ும் பொருந்தும்.

மத்திய வங்கியானது நிலையான வைப்பு வசதி விகிதம் (எஸ்டிஎவ்வீஆர்) மற்றும் நிலையான கடன்வழங்கல் வசதி விகிதம் (எஸ்எல்எவ்வீஆர்) எனும் பெயரிலான கொள்கை வட்டி விகிதங்களை முறையே 4.50 சதவீதம் மற்றும் 5.50 சதவீதம் வரை 250 அடிப்படை புள்ளிகளின் மொத்தமொன்றால் குறைத்தது. மத்திய வங்கியானது 2020 மார்ச் மாதத்தில் 1 சதவீத புள்ளியாலும் மீண்டும் 2020 யூன் மாதத்தில் 2 சதவீத புள்ளிகளாலும் எஸ்ஆர்ஆர் ஐ குறைத்திருந்தது.

புழக்கத்திலுள்ள நாணயமானது 2019 ஆம் ஆண்டின் போதான ரூபா 37 பில்லியன் அதிகரிப்பொன்றுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் ரூபா 834.8 பில்லியன் வரை ஆண்டின் போது ரூபா 156.8 பில்லியனால் அதிகரித்திருந்தது. ஒதுக்குப் பணம் மீதான எஸ்ஆர்ஆர் இன் குறிப்பிடத்தக்களவு குறைப்பின் தாக்கமானது ஆண்டின் போது புழக்கத்திலுள்ள நாணயத்தை அதிகரிப்பதன் மூலம் ஈடுசெய்யப்பட்டது. இது 2019 ஆம் ஆண்டின் இறுதியில் பதிவு செய்யப்பட்ட 3 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் ஆண்டிற்கு ஆண்டு 3.4 சதவீதத்தால் ஒதுக்குப் பணம் அதிகரிப்பதை விளைவிக்கின்றது.

ஒதுக்குப் பணத்தின் சொத்துக்கள் பக்கம் மத்திய வங்கியின் தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள் (என்டிஏ) மற்றும் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களை (என்எவ்ஏ) கொண்டுள்ளது. மத்திய வங்கியின் என்டிஏ 2019 ஆம் ஆண்டின் போதான ரூபா 173.9 பில்லியன் வீழ்ச்சியொன்றுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் ரூபா 437.7 பில்லியன் வரை 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 401.1 பில்லியனால் அதிகரித்திருந்தது. அதே நேரம் மத்திய வங்கியின் என்எவ்ஏ ஆனது மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணய சொத்துக்களில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் வெளிநாட்டு நாணய பொறுப்புக்களில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பவற்றின் இணைந்த தாக்கம் காரணமாக 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 369.2 பில்லியனால் வீழ்ச்சியடைந்திருந்தது.

இலங்கை ரூபாவானது 2020 மார்ச் நடுப்பகுதி தொடக்கம் ஏப்ரல் நடுப்பகுதி வரையான காலப்பகுதியின் போது குறிப்பிடத்தக்களவு பெறுமானத்தேய்வடைந்து 2020 ஏப்ரல் 09

இல் ஐ.அ.டொலர் ஒன்று ரூபா 199.75 ஆக உயர்வடைந்திருந்தது.

பொருளாதாரத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளை புதுப்பிப்பதன் முக்கியத்துவத்தை இனங்கண்ட மத்திய வங்கி பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களிற்கு உதவி புரிவதில் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் (எல்சீபீஎஸ்) மற்றும் உரிமம் பெற்ற விசேட வங்கிகள் (எல்எஸ்பீஎஸ்) என்பவற்றிற்கான நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு பல அதிவிசேட ஒழுங்குமுறை அளவீடுகளை அமுல்படுத்தியிருந்தது.

உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள் (LFCs) மற்றும் விசேட குத்தகைக் கம்பனிகள் (SLCs) துறை செயலாற்றலானது எதிர்மறை கடன் அதிகரிப்பு மற்றும் உயர் என்பிஎல்எஸ் என்பவற்றுடன் ஆண்டின் போது வீழ்ச்சியடைந்திருந்தது. 2020 ஆம் ஆண்டின் இறுதியில் துறையானது 40 LFCs மற்றும் SLCs என்பவற்றை கொண்டிருந்தது. LFCs இன் நிதி நிலைமை மேலும் வீழ்ச்சியடைதலை தவிர்ப்பதற்கும் துறையின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும் வைப்பாளர்களின் நலனை பாதுகாப்பதற்கும் நிதி துறை ஒன்றிணைந்த பிரதான திட்ட அறிமுகப்படுத்தலுடன் சேர்த்து பல ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மத்திய வங்கி ஆரம்பித்திருந்தது.

எனினும் 2020 மே 22 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் த பினான்ஸ் கம்பனி பில்சீ இன் உரிமங்கள் இரத்துச் செய்யப்பட்டிருந்தன. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை 2020 யூலை 13 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ஈஐ பினான்ஸ் லிமிட்டட் மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேவிஸஸ் பிஎல்சீ என்பவற்றின் வணிகத்தை இடைநிறுத்தியிருந்தன.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதார திட்டத்தின் கீழான ஆகக் கூடிய இழப்பீட்டுக் கொடுப்பனவை ரூபா 600,000 இலிருந்து ரூபா 1,100,000 வரை ரூபா 500,000 ஆல் அதிகரிப்பதற்கு தீர்மானித்திருந்தது. அதற்கிணங்க நாணய சபையால் இரத்துச் செய்யப்பட்ட அல்லது இடைநிறுத்தப்பட்ட உரிமங்களையுடைய சென்ரல் இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பினான்ஸ் பிஎல்சீ (ஈஐஎவஎல்), த ஸ்ரான்ட் கிரிட்

பினான்ஸ் லிமிட்டட் (ஈஎஸ்சீஎவ்எல்), ஈகேஎஸ் பினான்ஸ் லிமிட்டட் (ஈகேஎஸ்எவ்எல்), த பினான்ஸ் கம்பனி பிஎல்சீ (ஈஎவ்சீ), ஈஐ பினான்ஸ் லிமிட்டட் (ஈஐஎவ்எல்) மற்றும் சுவர்ணமஹால் பினான்சியல் சேவிஸஸ் பிஎல்சீ (எஸ்எவ்எஸ்பி) எனும் பெயர்களிலான ஆறு (6) நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்கள் திருத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்வதற்கு உரித்துடையவர்களாவர்.

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் இலங்கை வங்கி (பீஓசீ)

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி அதிகாரச்சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றாக இலங்கை வங்கி ஸ்தாபிக்கப்பட்டு 1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க இலங்கை வங்கி கட்டளைச்சட்டத்தின் கீழ் 1939 ஆகஸ்ட் 01 இல் முறையாக கூட்டிணைக்கப்பட்டிருந்தது. பங்குதாரர்களுக்கான உலகளாவிய நுழைவு, ஊழியர் வலுவூட்டல் மற்றும் பெறுமதி அதிகரிப்புடன் நாட்டிற்கு உயர் வினைத்திறன்மிக்க, வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட, தொழில்நுட்ப ரீதியில் அதிநவீனமயப்படுத்தப்பட்ட, வலுவான மற்றும் புதுமையான நிதிசார் சேவைகளை வழங்குவது வங்கியின் பணிக்கூற்றாகும். மேற்படி பணிக்கூற்றை அடைந்துகொள்வதற்கு, 2020 ஆம் ஆண்டளவில் 2001 வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள், 582 கிளைகள், 03 வெளிநாட்டுக் கிளைகள், 64 மட்டுப்படுத்தப்பட்ட சேவை கிளைகள், 633 சிமாட் வலயங்கள், 1489 பாடசாலை “சன்சத”, 15 எஸ்எம்ஈ நிலையங்கள் மற்றும் 991 நடமாடும் பாடசாலை சேமிப்பு அலகுகள் ஊடாக வங்கி தமது சேவைகளை பகிர்நதளித்திருந்தது. மேலும் 8,479 எண்ணிக்கையான பதவியணியினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

மொத்த சொத்துக்கள், மொத்தக் கடன்கள் மற்றும் மொத்த வைப்புக்களின் பிரகாரம் பிரதிபலிக்கும் வகையில் பீஓசீ ஆனது நாட்டிலுள்ள மிகப்பெரிய முறைமைப் படுத்தப்பட்ட முக்கிய வங்கியாக உள்ளது. கடன்கள் மற்றும் முற்பணங்களின் (தேறிய) பங்கானது 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான மொத்தச் சொத்துக்களில் 67 சதவீதமாக காணப்பட்டது. வைப்பானது வங்கியின் பிரதான நிதியிடல் மூலமாக உள்ளதுடன் அதன் பங்கு 2020 திசெம்பர் 31

இல் உள்ளவாறான மொத்தச் சொத்துக்களில் 83 சதவீதத்திற்கு அதிகரித்திருந்தது. பீஓசீ இன் வணிகமானது கூட்டுறவு கடன்வழங்கல் மூலம் முதன்மையாக இயக்கப்படுகின்றதுடன் அரசாங்கம் மற்றும் அரச உடமையாக்கப்பட்ட தொழில்முயற்சிகள் (எஸ்ஓஈ) மற்றும் ஏனைய கூட்டுறவு வாடிக்கையாளர்களிற்கு கடன் வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றது. மிகுதி கடன்கள் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (எஸ்எம்ஈ) மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

வங்கியானது பிற்ச றேரிங் லங்கா லிமிட்டட் மூலம் ஸ்திரமான கண்ணோட்டத்துடன் “AA-(Ika)” தேசிய நீண்டகால தரப்படுத்தலொன்றையும் ஐசிஆர்ஏ லங்கா லிமிட்டட் மூலம் (SL) AAA (எதிர்மறை) தரப்படுத்தலையும் கொண்டிருந்தது.

மக்கள் வங்கி

1961 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க மக்கள் வங்கி அதிகாரச்சட்டத்தின் மூலம் இலங்கையில் அரச உடமையாக்கப்பட்ட வங்கியொன்றாக மக்கள் வங்கியானது கூட்டிணைக்கப்பட்டு உரிமம் பெற்ற வர்த்தக வங்கியொன்றாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அதிகாரச்சட்டத்தின் 4 ஆம் பிரிவு மற்றும் அதற்கான திருத்தங்களின் பிரகாரம் இலங்கை கூட்டுறவு இயக்கம், கிராமிய வங்கித்துறை, விவசாயம் மற்றும் கைத்தொழிலை அபிவிருத்தி செய்து உதவியளித்தல் மற்றும் வர்த்தக வங்கி, தங்கநகை முகவர் மற்றும் வியாபார வங்கி வணிகத்தை மேற்கொள்ளுதல் என்பன வங்கியின் நோக்கமாகும்.

மக்கள் வங்கியானது 2020 ஆம் ஆண்டின் இறுதியிலுள்ளவாறு நாடளாவிய ரீதியில் 741 கிளைகளுடன் தற்போது செயற்படுகின்றது. மேலும் 765 ஏர்எம்எக்ள், 274 சீடிஎம்எக்ள், 221 கியோஸ்கள் மற்றும் 244 சுய வங்கிப் பிரிவுகள் காணப்படுகின்றன.

வங்கியின் மொத்த வைப்பு அடிப்படை 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் ரூபா 1,835.1 பில்லியனை அடைந்து ஆண்டின் போது ரூபா 343.7 பில்லியனால் அதிகரித்திருந்தது. வங்கியின் மொத்த சொத்து அடிப்படை 2020 திசெம்பர் மாத இறுதியளவில் ரூபா 2,230.1 பில்லியனை உரிமை கோருகின்றது. வங்கியானது முன்னைய ஆண்டிற்கு எதிராக

7.9 சதவீத அதிகரிப்பாக காணப்பட்ட ரூபா 21.2 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தை அறிக்கையிட்டிருந்தது. எனினும் வங்கியின் தேறிய வட்டி வருமானம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 0.4 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது. மக்கள் வங்கியானது ரூபா 20.0 பில்லியன் தட்டு II தொகுதிக்கடன்களை அதிகரித்திருந்ததுடன் அதன் பிரகாரம் மொத்த தட்டு I மூலதன விகிதம் மற்றும் மொத்த மூலதன விகிதம் என்பன முறையே 9.5 சதவீதம் மற்றும் 15.5 சதவீதமாக காணப்பட்டன.

டிஜிட்டல் தளத்தில் வங்கியின் வெற்றியானது மதிப்பு மிக்க ஆசியா பணம் (prestigious Asiamoney) மிகச் சிறந்த வங்கி விருதுகள் 2020 (இலங்கை) இல் பெறப்பட்ட “மிகச் சிறந்த டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட வங்கி 2020”, சர்வதேச வணிக சஞ்சிகை விருதுகள் 2020 இல் பெறப்பட்ட “இலங்கையில் மிகச் சிறந்த டிஜிட்டல் வங்கி விருது”, 2020 ஆம் ஆண்டிற்காக “இலங்கையின் மிகச்சிறந்த நுகர்வோர் டிஜிட்டல் வங்கி” மற்றும் உலக நிதி டிஜிட்டல் வங்கி விருதுகள் 2020 இல் பெறப்பட்ட “இலங்கையில் மிகச் சிறந்த Mobile Banking App 2020” என்பன உள்ளடங்கலாக தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பெறப்பட்ட விருதுகள் ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தகவல் காப்பு மற்றும் பாதுகாப்பு “ISO/IEC 27001:2013 சான்றிதழிற்கான” மிக உயர்ந்த சர்வதேச ரீதியான தர அங்கீகாரத்தையும் வங்கி பெற்றிருந்தது. சிறிய வணிகங்களை ஊக்குவிப்பதற்காகவும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட பரிவர்த்தனைக்காகவும் 2020 ஆம் ஆண்டில் மக்கள் வங்கியால் ‘People’s Pay QR’ அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தவொரு வியாபாரிக்கும் விரைவான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கிரய டிஜிட்டல் கொடுப்பனவுகளை எளிதாக்குகின்றது. மேலும் இவ் வங்கியானது 2020 ஆம் ஆண்டில் உலகிலுள்ள முதல் 1000 வங்கிகளிலும் ஆசியாவிலுள்ள 400 மிகப் பெரிய வங்கிகளிலும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. வங்கியானது பிற்ச றேரிங் லங்கா லிமிட்டட் மூலம் “AA-(Ika)” தேசிய நீண்டகால தரப்படுத்தலொன்றை கொண்டிருந்தது.

கொவிட் - 19 தொடர்பான கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிற்கு எதிர்காலத்தில்

வெற்றிகரமான தொழில்முனைவோராக அவர்கள் வளர்வதற்கு வங்கி அவர்களிற்கு நிதி மற்றும் நிதியல்லாத உதவிகளை வழங்கியிருந்தது. வங்கியால் விரிவுபடுத்தப்பட்ட கொவிட் - 19 நிவாரணம் எந்த நிதிச் சேவை குழுவிற்கும் மிகப் பெரியதாக உள்ளதுடன் இது 460,000 சில்லறை வாடிக்கையாளர்கள் மற்றும் 21,000 இற்கும் மேற்பட்ட வணிகங்களிற்கு பயனளித்தது. மக்கள் வங்கியானது அரசு மற்றும் ஏனைய அரசு உடமையாக்கப்பட்ட நிறுவனங்களிற்கு ரூபா 320.0 பில்லியன் வசதிகளையும் விரும்பிய மட்டங்களில் ரூபா வட்டி விகிதங்களை பேணுவதற்கு அரசாங்க திறைசேரிக்கு ரூபா 358.0 பில்லியனையும் வழங்குவதன் மூலம் உதவியிருந்தது.

உரிமம் பெற்ற விசேட வங்கிகள்

தேசிய சேமிப்பு வங்கி (என்எஸ்பி)

தேசிய சேமிப்பு வங்கியானது 1972 ஆம் ஆண்டில் 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி அதிகாரச்சட்டத்தின் மூலம் அந்நேரத்தில் மக்களிற்கு நிதிச் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டிருந்த நான்கு தனித்துவமான நிறுவனங்களை ஒன்றிணைத்து ஸ்தாபிக்கப்பட்டது. 1988 இன் 30 ஆம் இலக்க வங்கி அதிகாரச்சட்டத்தின் பிரகாரம் உரிமம் பெற்ற விசேட வங்கி என்ற அந்தஸ்து வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது.

வங்கியின் வாடிக்கையாளர்கள் அவர்களது சேமிப்புக்கள் மற்றும் முதலீட்டுத் தேவைப்பாடுகளை உச்ச அளவில் மேம்படுத்துவதற்கான மொத்த நிதி தீர்வுகளை அவர்களிற்கு வழங்கும் அதே நேரத்தில் அதனது அனைத்து பங்காளர்களினதும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுதல் வங்கியின் பணிக்கூற்றாகும்.

மேற்படி பணிக்கூற்றை அடைந்துகொள்வதற்கு, 259 கிளைகள், 4,063 தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் மற்றும் 361 எண்ணிக்கையான சீடெம்/ ஏர்எம்/ சீஆர்எம் இயந்திரங்கள் ஊடாக வங்கி தமது சேவைகளை பகிர்ந்தளித்திருந்தது. மேலும் 4,641 எண்ணிக்கையான பதவியணியினர் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

2020 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கிக்கு ஸ்திரமான கண்ணோட்டத்துடன் (SL)AAA வழங்குநர் தரப்படுத்தலை ஐசீஆர்ஏ

ஸ்ரீ லங்கா லிமிட்டட் மீண்டும் உறுதிப்படுத்தியிருந்தது.

குழுமம்

குழுவானது என்எஸ்பி பண்ட் மனேஜ்மென்ட் கம்பனி மற்றும் ஸ்ரீ லங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிட்டட் ஆகிய இரண்டு துணைக்கம்பனிகளை கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களின் பிரகாரம் என்எஸ்பி ஆனது 1999 நவம்பர் 16 இல் என்எஸ்பி பண்ட் மனேஜ்மென்ட் கம்பனி லிமிட்டட் என பெயரிடப்பட்ட தனியான கம்பனியொன்றாக கூட்டிணைக்கப்பட்டது. என்எஸ்பி பண்ட் மனேஜ்மென்ட் கம்பனி லிமிட்டட் 2000 மார்ச் 1 இல் மத்திய வங்கியால் பிரத்தியேக முதன்மை டீலராக (Dealer) நியமிக்கப்பட்டிருந்தார்.

ஸ்ரீ லங்கா சேவிங்ஸ் பாங்க் ஆனது 1982 இன் 17 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் பொறுப்பு வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனியொன்றாக கூட்டிணைக்கப்பட்டு 2007 இன் 7 ஆம் இலக்க கம்பனிகள் அதிகாரச்சட்டத்தின் கீழ் மீள பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும் 1988 இன் 30 ஆம் இலக்க வங்கி அதிகாரச்சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற விசேட வங்கியொன்றாக இது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. என்எஸ்பி ஆனது 2016 ஆம் ஆண்டு அரசாங்க பாதிட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளின் பிரகாரம் 2019 ஒக்டோபர் 11 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ஸ்ரீ லங்கா சேவிங்ஸ் பாங்க் லிமிட்டட்டை (என்எஸ்பி) முழுமையாக சுவீகரித்திருந்தது.

மேர்ச்சன்ட் பாங் ஒவ் ஸ்ரீ லங்கா & பினான்ஸ் பிஎல்சீ (எம்பிஎஸ்எல்)

மேர்ச்சன்ட் பாங் ஒவ் ஸ்ரீ லங்கா & பினான்ஸ் பிஎல்சீ ஆனது 1982 இல் இலங்கையில் முதலாவதாகவும் அந்நேரத்தில் நாட்டிலுள்ள விசேட வியாபார வங்கியாகவும் கூட்டிணைக்கப்பட்டிருந்தது. இக் கம்பனி 1991 இல் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்ததுடன் 2000 ஆம் ஆண்டில் குத்தகைக் கம்பனியொன்றாக செயற்படுவதற்கு உரிமம் பெற்றிருந்தது. கம்பனியானது 2014 ஆம் ஆண்டில் மேர்ச்சன்ட் பாங் ஒவ் ஸ்ரீ லங்கா & பினான்ஸ் பிஎல்சீ ஆக மீள பெயரிடப்பட்டிருந்ததுடன் 2015 ஆம் ஆண்டில் உரிமம் பெற்ற நிதிக்

கம்பனி ஒன்றாக நிதி வணிக அதிகாரச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்து நிதி வணிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

நாட்டிற்கு மிகவும் புதுமையான வணிக தீர்வு வழங்குநராக இருக்க வேண்டும் என்பதே கம்பனியின் தூரநோக்காகும். எம்பீஎஸ்எல் தற்போது நாடு முழுவதும் 48 கிளைகளின் வலையமைப்பு மூலம் செயற்படுகின்றதுடன் கம்பனி இலங்கையினுள் மாத்திரமே செயற்படுகின்றது.

அரசு ஈட்டு முதலீட்டு வங்கி (எஸ்எம்ஐபீ)

அரசு ஈட்டு முதலீட்டு வங்கியானது அரசு உடமையாக்கப்பட்ட வங்கியொன்றாக உள்ளதுடன் 1975 இன் 13 ஆம் இலக்க அரசு ஈட்டு முதலீட்டு வங்கிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளதுடன் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம், இச் சட்ட ஏற்பாடுகளிற்கிணங்க நிதி மற்றும் ஏனைய உதவிகளை வழங்குவதன் மூலம் விவசாயம், கைத்தொழில் மற்றும் வீடமைப்பு அபிவிருத்திகளிற்கு உதவியளிப்பதே வங்கியின் நோக்கமாகும்.

2020 திசம்பர் 31 இல் உள்ளவாறான வங்கியின் மொத்த வைப்புக்கள் ரூபா 45.3 பில்லியனை விஞ்சியிருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 16.7 சதவீத அதிகரிப்பொன்றாக உள்ளது. வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூபா 6 பில்லியனால் அல்லது 12.6 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் இது 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு ரூபா 53 பில்லியனை விஞ்சியிருந்தது. வங்கிகளின் பணிப்பொறுப்பு சொத்துக்களில் ஏற்பட்ட அதிகரிப்புக்கு பிரதானமாக பங்களித்திருந்ததுடன் கடன்கள் மற்றும் முற்பணங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது முறையே ரூபா 4.7 பில்லியனாலும் ரூபா ஒரு பில்லியனாலும் அதிகரித்திருந்தன.

வங்கியானது ரூபா 587 மில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தை அறிக்கையிட்டிருந்ததுடன் இது முன்னைய ஆண்டு பெறுபெற்றிற்கெதிராக 17.5 சதவீத அதிகரிப்பொன்றாக காணப்பட்டது. மேலும் வங்கியின் தேறிய வட்டி வருமானம்

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.9 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 1.6 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் இது 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு 20.9 சதவீதமாக காணப்பட்டது. செயற்பாடற்ற கடன் விகிதம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2.99 சதவீதத்தால் அதிகரித்திருந்ததுடன் இது 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு 10.72 சதவீதமாக காணப்பட்டது.

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியானது 1997 இன் 07 ஆம் இலக்க (2003 இன் 15 ஆம் இலக்க அதிகாரச்சட்டம் மற்றும் 2011 இன் 45 ஆம் இலக்க அதிகாரச்சட்டம் என்பவற்றால் திருத்தப்பட்ட) வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி அதிகாரச்சட்டத்தின் மூலம் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டு 1988 இன் 30 ஆம் இலக்க வங்கி அதிகாரச்சட்டத்தின் பிரகாரம் உரிமம் பெற்ற விசேட வங்கி என்ற அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. அதிகாரச்சட்டத்தின் 12(அ) பிரிவு மற்றும் அதற்கான திருத்தங்களின் பிரகாரம் அனைத்து இலங்கையர்களினதும் வீடமைக்கும் கனவை நனவாக்குவதற்காக வீடமைப்பு தொடர்பான நிதி வசதிகளை வழங்குவதில் சந்தையில் மறுக்கமுடியாத தலைவராக உருவாகுவதே வங்கியின் நோக்கமாகும்.

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியானது 2020 ஆம் ஆண்டில் புதிய கிளைகள் எதனையும் ஸ்தாபித்திருக்காததுடன் அதற்கிணங்க மொத்தக் கிளைகள் 39 ஆக காணப்பட்டதுடன் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் BB+ (Ika) கடன் தரப்படுத்தலைக் கொண்டிருந்தது. மேலும் கடன்கள் 2019 ஆம் ஆண்டின் ரூபா 41.21 பில்லியனுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டில் ரூபா 41.19 பில்லியன் வரை விரிவடைந்திருந்தது. இது 0.05 சதவீத வீழ்ச்சியாக காணப்பட்டது. ஆகையால் ஆண்டின் போதான வட்டி வருமானம் முன்னைய நிதியாண்டின் ரூபா 7.68 பில்லியனிலிருந்து 2.94 சதவீதத்தால் குறைவடைந்து ரூபா 7.46 பில்லியனை

அடைந்திருந்தது. மேலும் வங்கி அதன் வைப்பு அடிப்படையை ஆண்டின் போது ரூபா 42.50 பில்லியனிலிருந்து ரூபா 47.95 பில்லியன் வரை அதிகரித்திருந்தது. இது 12.82 சதவீத அதிகரிப்பாக காணப்பட்டது.

மொத்த சொத்துக்கள் 2019 ஆம் ஆண்டின் ரூபா 55.95 பில்லியனிலிருந்து ரூபா 61.03 பில்லியன் வரை அதிகரித்திருந்ததுடன் வங்கியின் மொத்த சொத்துக்கள் ரூபா 5.08 பில்லியனால் அதிகரித்திருந்தது. வங்கியின் செயற்பாடற்ற கடன் விகிதம் 2019 ஆம் ஆண்டின் 25.26 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டில் 20.23 சதவீதம் வரை குறைவடைந்திருந்தது.

வங்கியானது 2020 ஆம் ஆண்டில் ரூபா 1,068 மில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தை அறிக்கையிட்டிருந்ததுடன் இது முன்னைய ஆண்டிற்கெதிராக 38 சதவீத அதிகரிப்பாக காணப்பட்டது. மேலும் வங்கியின் தேறிய வட்டி வருமானம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 81 மில்லியனால் அல்லது 2.8 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

மூலதன போதுமை மற்றும் ஆகக் குறைந்த மூலதன தேவைப்பாடு, பங்குதாரர்களிற்கான பெறுமதி உருவாக்கம் என்பன முதன்மையானதாக உள்ளதுடன் பங்குதாரர் நிதிகள் 2020 ஆம் ஆண்டில் 12.95 சதவீதத்தால் அதிகரித்திருந்தது, பங்கொன்றிற்கான சொத்துப் பெறுமதி ரூபா 79.11 இலிருந்து 2020 ஆம் ஆண்டில் ரூபா 89.35 வரை அதிகரித்திருந்தது. இது 12.94 சதவீத அதிகரிப்பொன்றை குறிக்கின்றது. எனினும் பங்கொன்றிற்கான உழைப்பு இலாபத்தன்மை அதிகரித்தமை காரணமாக 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 7.35 இலிருந்து ரூபா 10.94 வரை அதிகரித்திருந்தது. முக்கிய மூலதன விகிதம் (தட்டு 1) மற்றும் மொத்த மூலதன விகிதம் (தட்டு 2) என்பன முறையே 8.5 சதவீத மற்றும் 12.50 சதவீத ஒழுங்குமுறை தேவைப்பாடுகளிற்கு எதிராக 20.20 சதவீதம் மற்றும் 20.67 சதவீதமான ஆகக்குறைந்த தேவைப்பாட்டிற்கு மேல் காணப்படுகின்றன. எனினும் 2017 ஒக்தோபர் 26 ஆம் திகதிய 2017 இன் 05 ஆம் இலக்க மத்திய வங்கி (சீபீஎஸ்எல்) பணிப்புரை பிரிவு 02 இன் பிரகாரம் வங்கியின் ஆகக் குறைந்த மூலதனம் 2020.12.31 இலிருந்து ஆரம்பித்து ரூபா 7,500 மில்லியனாக இருக்க வேண்டும். பெருந்தொற்று நிலைமை காரணமாக சீபீஎஸ்எல் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்கு

ஆகக் குறைந்த ஒழுங்குமுறை மூலதன தேவைப்பாட்டு காலக்கெடுவை திருத்தியிருந்தது.

பிரதேச அபிவிருத்தி வங்கி

பிரதேச அபிவிருத்தி வங்கியானது 2008 இன் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி அதிகாரச்சட்டத்தின் மூலம் 2010 ஆம் ஆண்டில் ஆறு மாகாண அபிவிருத்தி வங்கிகளை ஒன்றிணைத்து அரசு உடமையாக்கப்பட்ட உரிமம் பெற்ற விசேட வங்கியொன்றாக இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சிகளிற்கு நிதி உதவிகளை வழங்குவதன் மூலம் பிரதானமாக விவசாயம், கைத்தொழில், வியாபாரம், வர்த்தகம், கால்நடை, கடற்றொழில் நடவடிக்கைகள் மற்றும் பெண்களை வலுவூட்டுதல் போன்ற ஒட்டுமொத்த பிராந்திய பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கு வசதிகளை வழங்குவதே வங்கியின் நோக்கமாகும்.

நிதியை அபிவிருத்திக்கு அர்ப்பணித்த நிதி நிறுவனமொன்றாக, பிரதேச அபிவிருத்தி வங்கி நாட்டில் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை தரமுயர்த்துவதில் முக்கிய பங்கை தொடர்ந்து வகித்து வருகின்றது. வங்கியின் வாடிக்கையாளர்களை வலுவூட்டி அதன் மூலம் அதன் 276 நாடளாவிய கிளை வலையமைப்புக்கள் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்தலில் வங்கி ஈடுபட்டுள்ளது. கொவிட் - 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட வணிகங்களை கடனை காலம் தாழ்த்தி தீர்ப்பதற்கான சட்ட இசைவு மூலம் உதவுவதில் வங்கி முக்கிய பங்கு வகித்தது. வங்கியானது ஐசீஆர்ஏ லங்கா லிமிட்டெட்டிடமிருந்து A (எதிர்மறை) தரப்படுத்தலொன்றை கொண்டுள்ளது.

வங்கியானது ரூபா 1.01 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தை அறிக்கையிட்டிருந்ததுடன் 2020 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் மொத்த சொத்துக்கள் 2019 ஆம் ஆண்டின் ரூபா 199.9 பில்லியன் மொத்த சொத்து அடிப்படையுடன் ஒப்பிடும் போது ரூபா 221.1 பில்லியனாக அல்லது 11 சதவீத அதிகரிப்பாக காணப்பட்டது. 2020 இல் முடிவடைந்த ஆண்டிற்கான வங்கியின் வாடிக்கையாளர் வைப்புக்கள் 2019 இல்

முடிவடைந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 23 பில்லியன் அதிகரிப்பு அல்லது 16 சதவீத அதிகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்தி ரூபா 172 பில்லியனாக பதிவுசெய்யப்பட்டிருந்தது.

பிரதான கணக்காய்வுக் கண்டுபிடிப்புகள்

இலங்கை வங்கி

- 2020 ஆம் ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் வங்கியின் மொத்த வட்டி வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 226.3 பில்லியன் வரை 2.6 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் அதிகரித்தமை காரணமாக வட்டி வருமானம் அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டிற்கான மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 466.4 பில்லியனால் அல்லது 28 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. மொத்தக் கடனில் 59 சதவீத அதிகரிப்பு நேரடியாக அரசாங்கம் மற்றும் SOEs என்பவற்றிற்கு வழங்கப்பட்ட கடன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றதுடன் மிகுதி 41 சதவீதம் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
- 2020 ஆம் நிதியாண்டிற்கான வங்கியின் மொத்த வட்டி செலவினம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 151.5 பில்லியன் வரை 4.3 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. இது பிரதானமாக முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் போது வங்கியின் வைப்பு அடிப்படை ரூபா 469.6 பில்லியனால் அல்லது 23 சதவீதத்தால் அதிகரித்தமையால் ஏற்பட்டதாகும்.
- கடன்கள் மற்றும் முற்பணங்கள் மற்றும் ஏனைய நிதிச் சொத்துக்கள் மீதான நட்டக் கழிவு கட்டணங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டில் ரூபா 12.6 பில்லியனால் அல்லது 68 சதவீதத்தால்

தீவிரமாக அதிகரித்திருந்தன. கட்டம் II மற்றும் III கடன் வெளிப்பாடு ரூபா 61.1 பில்லியனால் அதிகரித்தமை, ஐ.அ.டொலர் மதிப்பில் ஜீஓஎஸ்எல் மற்றும் எஸ்ஓஈ வெளிப்பாடு மீது மேற்கொள்ளப்பட்ட ரூபா 5.6 பில்லியன் மேலதிக நட்டக்கழிவு, சுற்றுலாத்துறை மற்றும் நிர்மாணம் போன்ற அபாயகரமான தொழில்கள் மீதான நட்டக்கழிவு ஏற்பாடு அதிகரித்தமை மற்றும் ரூபா 405.3 பில்லியனால் கடன் போட்போலியோ (portfolio) அதிகரித்தமை காரணமாக கட்டம் I நட்டக்கழிவு ஏற்பாடு அதிகரித்தமை என்பன மீளாய்வாண்டின் போது நட்டக்கழிவு செலவினம் அதிகரித்தமைக்கான பிரதான காரணங்களாகும்.

- மீளாய்வாண்டின் செயற்பாட்டு விளைவு ரூபா 17.8 பில்லியன் இலாபமொன்றாக உள்ளதுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் இலாபம் ரூபா 23 பில்லியனாகும். ஆகையால் நிதி விளைவுகளில் ரூபா 5.2 பில்லியன் தொகையான வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டதுடன் இது பிரதானமாக நட்டக்கழிவு ஏற்பாடு அதிகரித்தமை மற்றும் கடனை காலம்தாழ்த்தி தீர்ப்பதற்கான சட்ட இசைவு காரணமாக வட்டி வருமானம் இழக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்டது.
- நட்டக்கழிவிடப்பட்ட கடன்கள் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறான மொத்தக் கடன்களில் 9.8 சதவீதம் அல்லது ரூபா 207 பில்லியனிற்காக கட்டம் III இன் கீழ் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இது 4.8 சதவீத ஒழுங்குமுறை என்பிஎல் விகிதத்தை விட மிகவும் உயர்வாக காணப்படுகின்றது. ஆகையால் திரவத்தன்மை தேவைப்பாடுகள், வருமானமீட்டும் இயலாவு, நிதி வினைத்திறன் மற்றும் வங்கியின் மூலதன காப்பு என்பவற்றை பாதுகாப்பதற்கு நட்டக்கழிவிடப்பட்ட கடன்களின் உயர் மட்டத்தை குறைப்பதற்கு கடுமையான பொறிமுறையை அமுல்படுத்துவது மிகவும் அவசியமாகும்.

- வங்கியால் தட்டு I மூலதனத்தில் 11.3 சதவீதத்தையும் மொத்த மூலதனத்தில் 14.9 சதவீதத்தையும் பேண முடிந்திருந்தது. இவை முறையே 9 சதவீதம் மற்றும் 13 சதவீதமான ஆகக் குறைந்த ஒழுங்குமுறை மூலதன போதுமை தேவைப்பாட்டு எல்லைக்கு மேல் காணப்படுகின்றன. இது வங்கியின் எதிர்கால வளர்ச்சிக்கு துணைபுரிவதற்கும் மூலதன போதுமை தேவைப்பாட்டை எதிர்கொள்வதற்கும் வங்கியின் முக்கிய வணிக வரிசைகள் ஊடாக உள்ளக மூலதனத்தை உருவாக்குவதற்கான வங்கியின் இயலுமையை கருத்தில் கொள்வதற்கு தேவைப்படுகின்றது. திரவச் சொத்து விகிதம் (உள்ளூர்) மற்றும் திரவத்தன்மை சொத்து விகிதம் (கரைகடந்த வங்கி பிரிவு) என்பன மீளாய்வாண்டின் போது முறையே 26.6 சதவீதம் மற்றும் 29.5 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்தன. இவை 20 சதவீத ஆகக்குறைந்த தேவைப்பாட்டிற்கு மேல் உள்ளன.

- பீஓசீ கட்டளையின் பிரகாரம் சபையில் அனுமதிக்கப்பட்ட பணிப்பாளர்களின் எண்ணிக்கை 6 உறுப்பினர்கள்கும். இது வங்கியின் அளவு, சிக்கல்தன்மை மற்றும் இடர் விபரங்களை கருத்தில் கொள்ள போதுமானதாக இருக்கவில்லை. எனினும் 2020 ஆம் ஆண்டு முழுவதும் 6 எண்ணிக்கையான பணிப்பாளர்களை சபை கொண்டிருக்கவில்லை. கூட்டுத்தாபன ஆளுகை வழிகாட்டலில் குறிப்பிடப்பட்ட தேவைப்பாட்டுடன் இணங்கும் பொருட்டு நிதி அமைச்சிற்கு முன்மொழியப்பட்ட திருத்தங்களை சமர்ப்பிப்பதன் மூலம் பீஓசீ கட்டளையை திருத்தம் செய்வதற்கான முயற்சிகளை வங்கி ஏற்கனவே எடுத்திருந்தது. எனினும் பீஓசீ கட்டளைக்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தற்போதும் நிலுவையாக உள்ளன.

தொகுதி

தொகுதியானது 2020 ஆம் ஆண்டிற்கான வரிக்கு முன்னரான தேறியலாபமாக ரூபா 27.6 பில்லியனை அறிக்கையிட்டிருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 33.4 சதவீத வீழ்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. தொகுதியின்

மொத்த சொத்து அடிப்படை ஆண்டின் இறுதியிலுள்ளவாறு ரூபா 3,024.7 பில்லியன் வரை அதிகரித்திருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 22.8 சதவீத அதிகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் மற்றும் மொத்த வைப்புக்கள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முறையே 27.7 சதவீதம் மற்றும் 23 சதவீதத்தால் அதிகரித்திருந்தன.

மக்கள் வங்கி

- முகாமைத்துவமானது அடிக்கடி கடன் உத்தியோகத்தர்களால் வழங்கப்படும் முன்கூட்டிய காசுப்பாய்ச்சல் கணிப்பை ஆகக்குறைந்தது மாதாந்தம்/ காலாண்டு/ வருடாந்தம்/ ஆரையாண்டு அடிப்படையில் மீண்டும் சோதனையிடுவதற்கான செயன்முறையொன்றை அமுல்படுத்த வேண்டும். பிற்சோதனையானது உணரப்பட்ட முடிவுகளுடன் முன்கூட்டிய கணிப்புக்களை ஒப்பீடு செய்வதாகும். மாதிரியொன்றின் எந்தவொரு சரிபார்ப்பையும் குறிக்க பிற்சோதனை பயன்படுத்தப்படுகின்றது. இது உணரப்பட்ட பெறுமதிகளிற்கு எதிராக முன்கூட்டிய கணிப்புக்களை ஒப்பீடு செய்வதை அடிப்படையாக கொண்டதாகும். இது தொடர்பாக வங்கிக்கு அனுப்பப்பட்ட உண்மையான காசுப்பாய்ச்சல்களுடன் முன்னைய காலப்பகுதிகளில் வழங்கப்பட்ட காசுப்பாய்ச்சல்களை முகாமைத்துவம் ஒப்பீடு செய்யலாம். ஏதாவது விலகல்கள் காணப்பட்டால் நட்டக்கழிவு கணிப்பீட்டு நோக்கங்களிற்காக கடன் உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட முன்கூட்டிய காசுப்பாய்ச்சல் கணிப்புக்களில் “பிழை விகிதம்” இற்காக சீராக்கங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- 2016 ஏப்ரல் 29 ஆம் திகதிய பிஈடி 03/2016 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றறிக்கையின் பந்தி (2) இன் பிரகாரம் அரசு உடமையாக்கப்பட்ட தொழில்முயற்சிகளின் ஊழியர்கள் உள்ளடங்கலாக அரசாங்க உத்தியோகத்தர்களின் உழைக்கும் போதே செலுத்தும் வரி உரிய ஐஆர்டி பிரமாணங்களின் பிரகாரம் வரி விதிக்கத்தக்க ஊழியர்

உழைப்புக்களிலிருந்து கழிக்கப்பட வேண்டும். எனினும் வங்கிக்கும் மக்கள் வங்கி ஊழியர் சங்கத்திற்கும் இடையே கைச்சாத்திடப்பட்ட கூட்டு உடன்படிக்கையானது ஊழியர்களின் வருமான வரிப் பொறுப்பு ஊழியர்களின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படாமல் வங்கியால் செலுத்தப்படுவதற்கு அறிவுறுத்துகின்றது. அதனை அடிப்படையாக கொண்டு 2020 திசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்காக ஊழியர்களின் உழைப்புக்களிலிருந்து கழிக்காமல் ஊழியர்களின் சார்பில் உழைக்கும் போதே செலுத்தும் வரியாக ரூபா 36,861,068 தொகையை வங்கி செலுத்தியிருந்தது.

- வங்கியால் 9.53 சதவீத தட்டு I மூலதனம் மற்றும் 15.47 சதவீத மொத்த மூலதனம் என்பவற்றை பேண முடிந்திருந்ததுடன் இவை ஓரளவு முறையே 10.77 சதவீதத்தால் குறைவாகவும் 5.52 சதவீதத்தால் அதிகமாகவும் காணப்பட்டதுடன் ஆகக்குறைந்த ஒழுங்குமுறை மூலதன போதுமை தேவைப்பாட்டிற்கு ஓரளவு மேலே பேணுகின்றது.

தேசிய சேமிப்பு வங்கி

- சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் வங்கியின் மொத்த வட்டி வருமானம் 2020 ஆம் ஆண்டின் போது 3 சதவீதத்தால் அல்லது ரூபா 118,730 மில்லியனிலிருந்து ரூபா 122,512 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது மீளாய்வாண்டின் இறுதியிலுள்ளவாறு கடன்கள் மற்றும் முற்பணங்கள் 14 சதவீதத்தால் அல்லது ரூபா 454,395 மில்லியனிலிருந்து ரூபா 516,795 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. எனினும் மீளாய்வாண்டின் போது வங்கியின் மொத்த என்பிஎல் விகிதம் 1.57 சதவீதத்திலிருந்து 2.79 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. மேலும் வங்கியின் மொத்த வைப்பு அடிப்படை ஆண்டின் இறுதியில் 22 சதவீதம் அல்லது ரூபா 1,016,574 மில்லியனிலிருந்து ரூபா 1,237,124 மில்லியன் வரை அதிகரித்திருந்தது.

- வங்கியின் செயற்பாடானது மீளாய்வாண்டிற்காக ரூபா 15,645 மில்லியன் தொகையான வரிக்கு முன்னரான தேறியலாபத்தை பதிவுசெய்திருந்ததுடன் ஒப்பிடும் போது அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டிற்கான வரிக்கு முன்னரான தேறியலாபம் ரூபா 10,462 மில்லியன் தொகையாக காணப்பட்டமையால் நிதி விளைவுகளில் ரூபா 5,183 மில்லியன் அல்லது 50 சதவீத அதிகரிப்பொன்றை சுட்டிக்காட்டுகின்றது. சராசரி சொத்து மீதான திரும்பல் (ஆர்ஓஏஏ) மற்றும் சராசரி உரிமை மூலதனம் மீதான திரும்பல் (ஆர்ஓஏஈ) என்பன முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது முறையே 0.29 சதவீதம் மற்றும் 6.42 சதவீதத்தால் அதிகரித்திருந்தன.

- வங்கியின் உரிமை மூலதனம் மற்றும் கடன் கருவிகளிலுள்ள மொத்த முதலீடு 2020 ஆம் ஆண்டின் போது 22.9 சதவீதத்தால் அல்லது ரூபா 620.9 பில்லியனிலிருந்து ரூபா 758.7 பில்லியன் வரை அதிகரித்திருந்தது. கடன் மற்றும் ஏனைய கருவிகள் 2020 ஆம் ஆண்டின் போது 22.5 சதவீதத்தால் அல்லது ரூபா 615.6 பில்லியனிலிருந்து ரூபா 754.2 பில்லியன் வரை அதிகரித்திருந்தது. மீளாய்வாண்டின் போது அரசாங்க பிணைமுறிகள், இலங்கை அபிவிருத்தி பிணைமுறிகள் (எஸ்எஸ்டிபீ), கூட்டுத்தாபன கடன் கருவிகள் மற்றும் நம்பிக்கைப்பொறுப்பு சான்றிதழ்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு மேற்படி அதிகரிப்பிற்கான காரணமாகும்.

- வங்கியின் தட்டு I மூலதன விகிதம் மீளாய்வாண்டில் 13.49 சதவீதத்திலிருந்து 13.65 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. வங்கியின் மொத்த மூலதன விகிதம் மீளாய்வாண்டில் 15.82 சதவீதத்திலிருந்து 16.45 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

- தொகுதியானது 2020 ஆம் ஆண்டிற்கான வரிக்கு முன்னரான தேறியலாபமாக ரூபா 16,791 மில்லியனை அறிக்கையிட்டிருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 28 சதவீத அதிகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

தொகுதியின் மொத்த சொத்து அடிப்படை ஆண்டின் இறுதியிலுள்ளவாறு ரூபா 1,383,221 மில்லியன் வரை அதிகரித்திருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 18 சதவீத அதிகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் மற்றும் மொத்த வைப்புக்கள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முறையே 13 சதவீதம் மற்றும் 22 சதவீதத்தால் அதிகரித்திருந்தன.

- தொகுதிக்கான மொத்த மூலதன விகிதம் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 17.74 சதவீதத்திலிருந்து 18.3 சதவீதம் வரை அதிகரித்திருந்தது.

மேர்ச்சன்ட் பாங் ஒவ் ஸ்ரீ லங்கா & பினான்ஸ் பிளஸீ (எம்பீஎஸ்எல்)

- மொத்த வட்டி மற்றும் அத்தகைய வருமானம் 2020 ஆம் நிதியாண்டில் ரூபா 1.58 பில்லியனால் வீழ்ச்சியடைந்திருந்தமை 24 சதவீத வீழ்ச்சியை பிரதிபலிக்கின்றது. கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக மிகக் குறைந்த அளவில் கடன்வழங்குதல், இலங்கை மத்திய வங்கியால் பணிக்கப்பட்ட கடன் தவணைப்பணம் காலம்தாழ்த்தி செலுத்துதல் சட்ட இசைவுடன் இணைந்தமை இவ் வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களாகும்.
- கம்பனியின் கடன்பெறல் மற்றும் பொதுமக்கள் வைப்பு பொறுப்புக்கள் குறைவடைந்தமையால் மொத்த வட்டி மற்றும் அத்தகைய செலவினம் அறிக்கையிடும் ஆண்டின் போது ரூபா 4.33 பில்லியனிலிருந்து ரூபா 3.53 பில்லியன் வரை 18 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தது. திரவத்தன்மையை முகாமை செய்வதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக கடன்பெறலை ஊக்குவிப்பதற்கும் முயற்சியொன்றாக வட்டி விகிதங்கள் மத்திய வங்கியின் நாணய சபையால் குறைக்கப்பட்டன.

- கடன்கள் மற்றும் ஏனைய நட்டங்களிற்கான நட்டக்கழிவு கட்டணங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 563.4 மில்லியன் வரை 101.5 சதவீதத்தால் அதிகரித்திருந்தன. துணைக்கம்பனிகளிலுள்ள முதலீடுகளின் நட்டக்கழிவு கட்டணமும் 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 462.5 மில்லியன் வரை 271 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. அறிக்கையிடல் திகதியிலுள்ளவாறான எம்பீஎஸ்எல் காப்புறுதிக் கம்பனி லிமிட்டெட்டின் (எம்பீஎஸ்எல்ஐ) நிதி நிலைமையை கருத்தில் கொண்ட பின்னர் கம்பனியின் எதிர்கால வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு எதிர்பார்க்கக்கூடிய எதிர்காலத்தில் செயற்பாடுகளை தொடர்வதற்கு கம்பனி போதுமான வளங்களை கொண்டுள்ளது எனும் நியாயமான எதிர்பார்ப்பொன்று உள்ளதென பணிப்பாளர்கள் முடிவு செய்திருந்தனர்.

- அறிக்கையிடும் ஆண்டின் போது கம்பனியின் வரிக்கு பின்னரான இலாபம் ரூபா 1,108 மில்லியன் நட்டம் வரை 1,180 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்திருந்ததுடன் அதற்கு எதிராக நேரொத்த முன்னைய ஆண்டு காலப்பகுதியின் போது ரூபா 102.6 மில்லியன் இலாபம் அறிக்கையிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கான கம்பனியின் நிறுத்தி வைக்கப்பட்ட உழைப்புக்கள் ரூபா 893.79 மில்லியன் நட்டத்தை பதிவுசெய்திருந்ததுடன் அதற்கு எதிராக 2019 ஆம் ஆண்டில் ரூபா 252.88 மில்லியன் நிறுத்தி வைத்த இலாபம் அறிக்கையிடப்பட்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டிற்கான கம்பனியின் தட்டு I மூலதன மற்றும் மொத்த மூலதன விகிதங்கள் முறையே 4.4 சதவீதம் மற்றும் 5.6 சதவீதமாக காணப்பட்டதுடன் அவை முறையே 6.5 சதவீத மற்றும் 10.5 சதவீத ஆகக் குறைந்த ஒழுங்குமுறை தேவைப்பாட்டிற்கு கீழே காணப்படுகின்றன. ஆகையால் இலங்கை மத்திய வங்கி கடன் மற்றும் முற்பணங்கள் (தொங்கலின் தேறிய வட்டி) மீது ரூபா 35 பில்லியன் மற்றும்

வைப்புக்கள் மீது ரூபா 23 பில்லியனான எல்லைகளை முறையே 2019 ஏப்ரல் மற்றும் 2019 மே தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் விதித்திருந்தது.

- எம்பீஎஸ்எல் அதன் தாய்க் கம்பனியான இலங்கை வங்கியுடன் கலந்தாலோசித்து சீபீஎஸ்எல் உள்ளடங்கிய கட்டுப்பாட்டாளர்களின் அங்கீகாரத்துடன் மூலதனத்திற்கிணங்க மூலதனத்தை திரட்ட முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. எம்பீஎஸ்எல் இது தொடர்பாக பங்குச் சந்தையில் பட்டியலிடும் விதிகளின் பிரகாரம் சந்தைக்கு பொருத்தமான அறிவிப்புக்களை மேற்கொள்ள விரும்புகின்றது. மேலும் அதன் சொந்தத்தில் தேவைப்பட்ட மேலதிக நிதிகளை கவர்ந்துகொள்வதற்கு கம்பனி தவறினால் ஒழுங்குமுறை தேவைப்பாடுகளை எதிர்கொள்வதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கு இலங்கை வங்கி இணங்கியிருந்தது.

தொகுதி

- தொகுதியானது 2020 ஆம் ஆண்டிற்கான வரிக்கு முன்னரான தேறியநட்டமாக ரூபா 947.8 மில்லியனை அறிக்கையிட்டிருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 4040 சதவீத வீழ்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. தொகுதியின் மொத்த சொத்து அடிப்படை ஆண்டின் இறுதியிலுள்ள வாறு ரூபா 34,307.6 மில்லியன் வரை குறைவடைந்திருந்ததுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவீத வீழ்ச்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் மற்றும் மொத்த வைப்புக்கள் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது முறையே 6 சதவீதம் மற்றும் 4.8 சதவீதத்தால் குறைவடைந்திருந்தன.

அரசு ஈட்டு முதலீட்டு வங்கி

- 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு முதல் பத்து செயற்பாடற்ற கடன் மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 138,068,917 ஆக காணப்பட்டதுடன் அதில் ஒரு வாடிக்கையாளர் அத் திகதியில் வங்கியின் முதல் பத்து

வாடிக்கையாளர்களிலும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

- 2020.03.27 ஆம் திகதிய பணிப்புரையின் பிரகாரம் மத்திய வங்கியால் 2022.12.31 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ஆகக் குறைந்த மூலதன தேவைப்பாடுகள் ரூபா 7.5 பில்லியன் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது. 2020.12.31 இல் உள்ளவாறு ஆகக் குறைந்த ஒழுங்குமுறை மூலதனத்தை எதிர்கொள்வதில் பதிவு செய்யப்பட்ட பற்றாக்குறை ரூபா 1.698 பில்லியனாக காணப்பட்டது. வங்கியானது உள்ளக ரீதியாக உருவாக்கப்பட்ட நிதிகள் ஊடாக பதிவுசெய்யப்பட்ட பற்றாக்குறையை பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்த்திருந்தது. 2020-2024 கூட்டிணைந்த திட்டத்தின் பிரகாரம் வங்கியானது அதன் வரிக்கு பின்னரான இலாபத்திலிருந்து ரூபா 658 மில்லியனை அடைந்துகொள்ளும். ஆகையால் வங்கியால் உள்ளக ரீதியாக உருவாக்கப்பட்ட நிதிகள் ஊடாக மாத்திரம் ஒழுங்குமுறை தேவைப்பாட்டை எதிர்கொள்ள முடியாதிருந்தமை எங்களால் அவதானிக்கப்பட்டிருந்தது.
- 2016 செப்டெம்பர் 01 தொடக்கம் 2017 மார்ச் 31 வரையான காலப்பகுதியின் போது வங்கியின் கடன் பிரிவு இரண்டு போலியான தனியார் நிறுவனங்களின் ஊழியர்களாக தங்களை முன்னிலைப்படுத்திய நாற்பத்தேழு (47) விண்ணப்பதாரர்களிற்கு ரூபா 66.34 மில்லியன் தொகையான கடன்களை வழங்கியிருந்தது. இரண்டு போலியான நிறுவனங்களின் ஊழியர்களாக தங்களை முன்னிலைப்படுத்திய விண்ணப்பதாரர்கள் உரிய கடன்களிற்கு விண்ணப்பிக்கும் போது போலியான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மேற்படி கடனில் ரூபா 61,528,617 தொகை 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவையாகவுள்ள மிகுதி கொடுப்பனவாக பதிவுசெய்யப்பட்டிருந்தது.
- 2007 இன் 12 ஆம் இலக்க வங்கி அதிகாரச்சட்ட பணிப்புரையின் பிரிவு 3(2)(i) உடன் இணங்காமல் சபைக்

கட்டமைப்பு தொடர்பில் சபையின் பணிப்பாளர்கள் 7 ஐ விடக் குறையக்கூடாததுடன் 13 ஐ விட அதிகமாக காணப்படக்கூடாது. எனினும் வங்கியின் பணிப்பாளர் சபை 2020 திசெம்பர் 31 இல் உள்ளாவறு ஐந்து பணிப்பாளர்களை மாத்திரமே கொண்டிருந்தது.

வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கி

- ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 13 இல் உள்ள கட்டிட மூலப்பொருள் கூட்டுத்தாபனத்தின் வளாகத்தில் அமைந்துள்ள எச்டிஎவ்ஈ வங்கியால் ரூபா 759.5 மில்லியன் பெறுமதியான முதலீட்டு ஆதனம் சொந்தமாக கப்பட்டிருந்தது. ஆதனத்தின் உரிமைத்துவம் 2008 திசெம்பர் 31 இல் வங்கிக்கு மாற்றப்பட்டிருந்த போதிலும் காலியாக உள்ள நிலம் கட்டிட மூலப்பொருள் கூட்டுத்தாபனத்தால் (பீஎம்ஈ) வங்கிக்கு கையளிக்கப்பட்டிருக்கவில்லை. காலியாக உள்ள நிலத்தை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வங்கி அழைப்பாணை (writ) கட்டளை தீர்மானத்தை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருந்ததுடன் அதற்கிணங்க அழைப்பாணை பத்திரங்கள் 2017.08.15 இல் நிரப்பப்பட்டிருந்தன. 2018 மே 31 ஆம் திகதிய 18/විවිට/(019) ஆம் இலக்க அமைச்சரவை தீர்மான பத்திரத்தின் 75(i)(அ) மற்றும் (ஆ) பிரிவின் பிரகாரம் அதன் அதிகார எல்லையின் கீழுள்ள நிறுவனத்தின் அனைத்து தலைவர்களும் அரசாங்க நிறுவனங்களிற்கிடையேயான மோதல்களை தீர்க்கும் நோக்கத்திற்காக ஏனைய அரசாங்க நிறுவனங்களிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து ஏனைய அனைத்து பொருத்தமான அதிகாரிகளின் உதவியுடன் மறுப்பு நடைமுறைகள் மூலம் அத்தகைய மோதல்களை தீர்ப்பதற்கு அனைத்து முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும். எனினும் வங்கியானது மறுப்பு நடைமுறைகள் ஊடாக காலியாகவுள்ள நிலத்தை பெற்றுக்கொள்ள தவறியிருந்தது.
- மேலும் ரூபா 242 மில்லியன் பெறுமதியான பீஎம்ஈ வளாகங்களில்

அமைந்துள்ள எச்டிஎவ்ஈ வங்கியின் முதலீட்டு ஆதனத்திற்கான நுழைவாயிலிற்காக 52.2 பேர்ச்சளான காணி பெற்றுக்கொள்ளப்பட்டது. குறித்த காணியை சுற்றியுள்ள மக்கள் தமது குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டுவதற்கு காணியை பயன்படுத்துகின்றமை அவதானிக்கப்பட்டது. மேலும் சங்கராஜ மாவத்தையிலுள்ள நபர் ஒருவரிடம் வாயில் கதவின் திறப்பும் கையளிக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. குறித்த முதலீட்டு மீது எந்தவொரு திரும்பலையும் வங்கி பெற்றிருக்கவில்லை.

- அம்பாறை கிளையால் ஏழு மோசடியான கடன்கள் வழங்கப்பட்டிருந்ததுடன் பின்னர் அவை செயற்பாடற்ற வகைப்படுத்தலிற்கு மாற்றப்பட்டிருந்தன. 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிலுவை மீதி ரூபா 8,250,131 ஆகும்.
- 2018 செப்டெம்பர் 30 ஞாயிற்றுக் கிழமையில் அம்பாறை பிராந்திய முகாமையாளரால் 801650000504 மற்றும் 801650000505 ஆம் இலக்கங்களை யுடைய கடன்கள் ஒவ்வொன்றிற்காகவும் ரூபா 1,000,000 தொகையான இரண்டு மோசடியான கடன்கள் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. எனினும் எச்ஆர் பிரிவிலிருந்து பெறப்பட்ட வருகை பதிவேடுகளின் பிரகாரம் மேற்குறிப்பிட்ட திகதியில் பணியாற்றுவதற்கு பிராந்திய முகாமையாளர் அறிக்கையிட்டிருக்காதமை அவதானிக்கப்பட்டது.
- நிக்கவெரட்டிய கிளை 2015 மற்றும் 2016 காலப்பகுதியின் போது முறையான வாடிக்கையாளர் மதிப்பீடு (வருமானம்) இல்லாமல் ரூபா 12,950,000 பெறுமதியான ஐந்து குத்தகை வசதிகளை வழங்கியிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் அறவீட்டு செயன்முறையிலுள்ள தாமதம் ஏற்பட்டதுடன் இது பறிமுதல் முயற்சி தோல்வியடைய வழிவகுத்ததுடன் 2020.12.31 இல் உள்ளவாறான மொத்த செயற்பாடற்ற மீதி ரூபா 22,989,757 ஆக காணப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கி

- சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் வங்கி 2020 இல் முடிவடைந்த ஆண்டிற்காக ரூபா 24.35 பில்லியன் மொத்த இலாபத்தை அறிக்கையிட்டிருந்ததுடன் இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 11 சதவீத வீழ்ச்சியாகக் காணப்பட்டது. வட்டிச் செலவினங்களும் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 1.6 பில்லியன் அல்லது 11 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. 2020 ஆம் ஆண்டிற்கான வங்கியின் அறிக்கையிடப்பட்ட வரிக்கு முன்னரான இலாபம் ரூபா 1.01 பில்லியனாக காணப்பட்டதுடன் இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 17 சதவீத வீழ்ச்சியாகும். வட்டி வருமானம் குறைவடைந்தமை, உயர் நட்டக்கழிவு கட்டணங்கள் மற்றும் உயர் ஆளணி செலவினங்கள் என்பன இவ் வீழ்ச்சிக்கான பிரதான காரணங்களாகும்.
- வங்கியின் மொத்த என்பிஎல் விகிதம் 10.11 சதவீதம் வரை அதிகரித்திருந்ததுடன் இது 6.8 சதவீத உரிமம் பெற்ற விசேட வங்கி துறை விகிதத்தை விட உயர்வாக காணப்படுகின்றது. மேற்படி விகிதம் 2019 ஆம் ஆண்டின் இறுதியிலுள்ளவாறு 9.63 சதவீதமாக காணப்பட்டது. செயற்பாடற்ற வகைப்படுத்தல்களிற்கான கடன்களின் வகைப்பாடு கடன் தவணைப்பணம் காலம்தாழ்த்தி செலுத்தும் சட்ட இசைவு காலப்பகுதியின் போது முடக்கப்பட்டதால் கடன் தவணைப்பணம் காலம்தாழ்த்தி செலுத்தும் சட்ட இசைவு நீக்கப்பட்ட பின்னர் உண்மையான நிலைமையை பிரதிபலிக்கும். கட்டம் 3 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட கடன்கள் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மொத்த கடன்களிலிருந்து ரூபா 22.2 பில்லியன் வரை அதிகரித்திருந்ததுடன் இது முன்னைய ஆண்டு இறுதியுடன் ஒப்பிடும் போது 57 சதவீத அதிகரிப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

- 2020 ஆம் ஆண்டிற்கான வங்கியின் செயற்பாட்டு செலவினங்களுக்கான பதவியணிக் கிரயமானது 55 சதவீதமான துறை விகிதத்துடன் ஒப்பிடும் போது 77.54 சதவீதமாகக் காணப்பட்டது. சொத்துக்கள் மீதான திரும்பல் விகிதம் 2019 ஆம் ஆண்டின் 0.26 சதவீதத்திலிருந்து 2020 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு 0.19 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது. உரிமை மூலதனம் மீதான திரும்பல் விகிதமும் 16.7 சதவீத உரிமம் பெற்ற விசேட வங்கி துறை விகிதத்துடன் ஒப்பிடும் போது 2020 ஆம் ஆண்டின் போது 2.67 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது. எனினும் வங்கியானது 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு ஆகக்குறைந்த மூலதன போதுமை விகிதத்தைப் பேணியிருந்தது.
- 2017-இன் 24 ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி அதிகாரச்சட்டத்தின் 83 ஆம் பிரிவு (2018.04.01 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில்), 2000 சனவரி 31 ஆம் திகதிய பிஎவ்/பிஈ/06 ஆம் இலக்க பொது நிதிச் சுற்றறிக்கை மற்றும் 2016 ஏப்ரல் 29 ஆம் திகதிய பிஈடி 03/2016 ஆம் இலக்க பொதுமுயற்சிகள் சுற்றறிக்கை என்பவற்றிற்கு முரணாக வங்கியானது 2020 ஆம் ஆண்டிற்காக ரூபா 10,064,825 தொகையான உழைக்கும் போதே செலுத்தும் வரியை (பிஏவைஈ) உரிய ஊழியர்களின் சம்பளங்களிலிருந்து கழிப்பதற்கு பதிலாக அதன் ஊழியர்களின் சார்பில் அதன் சொந்த நிதிகளிலிருந்து செலுத்தியிருந்தது. மேலும் பிஈடி/03/2016 ஆம் இலக்க பிஈடி சுற்றறிக்கையின் பிரகாரம் ஊழியர்களின் உழைப்புக்களிலிருந்து உழைக்கும் போதே செலுத்தும் வரியை கழிப்பதற்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதி தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
- 2016-2020 காலப்பகுதிக்காக சபை அங்கீகரித்த கூட்டிணைந்த திட்டம் காணப்பட்ட போதிலும் கணக்காய்வு திகதியான 2021 யூலையில் 2021 ஆம் ஆண்டிற்கான புதிய கூட்டிணைந்த திட்டத்தை தயாரிக்கும் செயன்முறையில் வங்கி உள்ளது.

தேசிய பாதுகாப்பு

அவதானிப்புகள்

- வருவாய் மதிப்பீடு மற்றும் சேகரிப்பு
- பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டுமானம்
- தந்துரோபாய பாதுகாப்பு தகவல் தொடர்பு வலைப்பின்னல் திட்டம்
- தேசிய பாதுகாப்பு நிதியம்
- ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தின் திருத்தம்
- கொத்தலாவல அரசு பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனை
- சொத்து முகாமைத்துவம்
- நிலுவையில் உள்ள கடன் தவணைகள்
- இழப்புகள் மற்றும் சேதம்
- குடும்பாடுகள் மற்றும் பொறுப்புக்களுக்கு உட்படுதல்
- செயற்திட்டங்களை இடைநடுவில் கைவிடுதல்
- கைப்பற்றிய தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள், படகுகள் மற்றும் ஏனைய திரவியங்கள்
- நிலுவையிலுள்ள வருமானம்
- போர்வீரர் பெற்றோர் பராமரிப்பு உதவித் திட்டம்
- உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய பணம்


தேசிய பாதுகாப்பு

பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள 07 திணைக்களங்களினாலும் 11 நியதிச் சட்ட நிறுவனங்களினாலும் கீழே காட்டப்பட்டுள்ள செயற்பாடுகளும் பணிகளும் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது.

- தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தேவையான நடவடிக்கைகள் எடுத்தல்.
- அனைத்து பிரஜைகளும் பயம், அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ்வதற்கு தகுந்த சூழலை உருவாக்குவதன் மூலம் பொது மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்
- அரசு மற்றும் தனியார் பொருளாதார செயற்பாடுகளில் உள்நாட்டு வெளிநாட்டு முதலட்டு வாய்ப்புக்களை விரிவாக்கும் பாதுகாப்பு நாளில் ஏற்படுத்துதல்
- போதைப் பொருளிலிருந்து விடுபட்ட தொரு நாட்டை உருவாக்குவதற்காக

போதைப்பொருட்கள் இந்நாட்டுக்கு உள்வருவதை தவிர்த்தல் போதைப் பொருட்களை கட்டுப்படுத்தல், போதை பொருளுக்குப் பலியாவதை தவிர்த்தல், போதைப் பொருட்களுக்கு அடிமையான வர்களுக்குப் புனர்வாழ்வளித்தலுடன் தொடர்பான சனாதிபதி செயலணியுடன் இணைந்து செயற்படல்

2020 ஆம் ஆண்டில் மேற்குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, அமைச்சிற்கும் 07 திணைக்களங்களுக்கும் மொத்தம் ரூபா 313,421 மில்லினான நிதி ஏற்பாடுகள் பாராளுமன்றத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அதில் ரூபா 296,395 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 18 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 18 - பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்ட நிதி ஏற்பாட்டினை பயன்படுத்துதல்.
மூலம்: 2020 வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

மேலே குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக்கி கீழே தரப்படுகின்றது.

வருமான மதிப்பீடு மற்றும் சேகரித்தல்

நிதிப் பிரமாணம் 85(1), 85(2) மற்றும் 2015 யூலை 20 ஆந் திகதிய 01/2015 ஆம் இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் வருமான உருவாக்கம் மற்றும் எதிர்வுகூறல் என்வற்றிற்காக வருமான மதிப்பீடு

தயாரிக்கப்பட்டு அரசு நிதிக் கொள்கை திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது, அமைச்சினால் 2020 ஆம் ஆண்டிற்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த வருமானக் குறியீடு 20.03.06.00 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் சமாதானச் செயற்பாட்டு நடவடிக்கைகள் வருமானக் குறியீட்டிற்குரிய வருமான மதிப்பீட்டில் இலங்கை இராணுவத்தின் வருமான மதிப்பீடு குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

மேலும் இலங்கை இராணுவம் மற்றும் விமான படையால் மேற்கொள்ளப்பட்டிருந்த

ஐக்கிய நாடுகளின் சமாதானச் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு 24,082,696 அமெரிக்க டொலர் வருமானம் நிலுவையாகக் காணப்பட்டது. அந்நிலுவை வருமானத்தில் 13,024,132 ஐ.அ.டொலர் 2 ஆண்டு முதல் 04 ஆண்டு வரையான காலப்பகுதியில் இருந்து நிலுவையாக காணப்பட்டு வந்த போதும் அவ்வருமானம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் சேகரிப்பதற்கு தவறியிருந்தது.

இலங்கை விமானப் படையால் 2020 ஆம் ஆண்டின் போது ஐக்கிய நாடுகளின் சமாதானச் செயற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ரூபா 1,740 மில்லியனான வருமானமொன்று மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதும் மீளாய்வாண்டின் போது அதில் 7 சதவீதம் அதாவது ரூபா 121.79 மில்லியன் மாத்திரம் சேகரிக்கப்பட்டிருந்தது. மேலும் இலங்கை தரைப்படையால் வருமான மதிப்பீடொன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

பாதுகாப்பு தலைமையகத்தின் நிர்மாணம்

பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் நிர்மாணம் இரண்டு கட்டங்களாக திட்டமிடப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது 01 ஆம் கட்டத்தின் கீழ் 08 ஆம் இலக்க கட்டிடம், தகவல் தொடர்பு கட்டிடம் மற்றும் பாதுகாப்பு கட்டிடம் என்பவற்றை 01 ஆம் கட்டத்தின் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரை அந்நிர்மாணங்கள் திட்டமிடப்பட்ட இலக்குகள் அடைந்திருக்கவில்லை. 01 ஆம் கட்டத்தின் கீழ் வரும் பிரதான கட்டிட தொகுதி (09 அடுக்குகள்) தகவல் தொடர்பு கட்டிடம், பாதுகாப்பு கட்டிடம், நீர் வழங்கல் அமைப்பு மற்றும் நீர் பம்பியறை நிர்மாணத்தின் கீழ் 96 பிரதான விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளதூடன் அதில் 31 செயற்பாடுகள் 2020 ஆம் ஆண்டின் போது எவ்வித பௌதீக முன்னேற்றமொன்றை அடைந்திருக்கவில்லை

பாதுகாப்பு தலைமையகத்தின் நிர்மாண செயற்திட்டத்தின் செயல் நடவடிக்கைத் திட்டம் மற்றும் செயற்திட்ட பெறுகைத் திட்டத்தின் பிரகாரம் மீளாய்வாண்டின் போது ரூபா 10,008.62 மில்லியன் பயன்படுத்தப்பட்டு 08 முன்னுரிமைகளின் கீழ் திட்ட முகாமைத்துவ அலகு (PMU) இனால் 25 ஒப்பந்தங்கள் மற்றும் வெளிவாரி ஒப்பந்தச் செயற்பாடுகளாக 356 ஒப்பந்த செயற்பாடுகளையும் செயற்படுத்துவதற்கு

திட்டமிடப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது 146 செயற்பாடுகள் மாத்திரம் செயற்படுத்தப்பட்டிருந்ததுடன் 210 ஒப்பந்த செயற்பாடுகள் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை.

நிர்மாணக் கட்டங்கள் 2 குரிய மீளாய்வாண்டின் செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் ரூபா 349.24 மில்லியனான நிர்மாணங்கள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போது அதற்காக ரூபா 191.45 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரை அந்நிதி ஏற்பாட்டில் ரூபா 70.97 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அச்செயற்பாட்டின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் முறையே 37 மற்றும் 14 சதவீதம் போன்ற குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது. மீளாய்வாண்டில் காணப்பட்ட கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக நிர்மாண வேலைகளில் இடம்பெற்ற மெதுவான தன்மையினால் எதிர்பார்த்த செயல்முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு முடியாதிருந்ததாக அறிக்கையிடப்பட்டிருந்தது.

நிர்மாண தாமதம் நாணயக் கடிதங்கள் திறப்பதில் தாமதம் போன்ற பலவீனங்களால் எதிர்பார்த்த காலப்பகுதியில் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கு முடியாமை காரணமாக 07 ஒப்பந்த செயற்பாடுகளுக்கிரிய ஐந்து ஒப்பந்தக்காரர்கள் சமர்ப்பித்த ரூபா 1,008.55 மில்லியன் மற்றும் 4,445,076 ஐ.அ.டொலர் அளவிலான 24 (Claim for EOT) காலநீடிப்பு உரித்துக் கோரல் மீளாய்வாண்டின் இறுதி வரை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதில் இரண்டு ஒப்பந்தக்காரருக்கு ரூபா 8.64 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது,

தந்திரோபாய பாதுகாப்பு தொடர்பாடல் வலையமைப்பு செயற்திட்டம்

பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே பொது தொடர்புகொள்ளல் முறைமையொன்றை ஏற்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டிருந்த தந்திரோபாய பாதுகாப்பு தொடர்பாடல் வலையமைப்பு செயற்திட்டம் 2014 – 2016 ஆம் ஆண்டின் போது பூர்த்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. 2019 நவம்பர் 11 ஆந் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் பேரில் 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை செயற்திட்ட காலம் நீடிக்கப்பட்டிருந்தது.

2020 ஆம் ஆண்டின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் ரூபா 882.75 மில்லியன் பயன்படுத்தப்பட்டு தொலைதொடர்பு கோபுரங்கள் நிர்மாணம் நுண் அலை வானொலி ஒலிபரப்பு முறைமையை ஸ்தாபித்தல் மற்றும் செயற்படுத்தல், அகுரேகொட வரை பைப் ஆப்டிக் லைன் மற்றும் கொழும்பு நகர் பாதுகாப்பு தொடர்பாடல் வலையமைப்பை பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் அந்நிர்மாணங்களுக்குரிய பெறுகை நடவடிக்கைகள் தாமதம் காரணமாக மேலும் செயற்குறிக்க காலம் நீடிக்கப்பட்டிருந்தது, அத்துடன் செயற்குறிக்கத்தின் நோக்கங்களை குறித்த காலத்தில் நிறைவேற்ற முடியாமல் இருந்தது. மேலும் நிர்மாணம் பூர்த்தி செய்யப்பட்டு கோபுரங்கள் உதிரிப்பாக கூடங்கள் மற்றும் 2016-2017 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த 22 மின்பிறப்பாக்கி இயந்திரங்கள் குறித்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படல் மேலும் தாமதமாக காணப்பட்டது.

தேசிய பாதுகாப்பு நிதியம்

வருசிரு புலமைப்பரிசில் பிரதீபம்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மரணித்த மற்றும் ஊனமுற்ற முப்படை மற்றும் பொலிஸ் வீரர்களின் 2019 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 150 பிள்ளைகளுக்காக ரூபா 25,000 வீதம் புலமைப்பரிசில் ஒன்றை வழங்குதல் 2020 இரண்டாம் காலாண்டிற்குள் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் மீளாய்வாண்டின் இறுதி வரை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை. 2019 ஆம் ஆண்டில் புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் 2019 செப்தம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்ததுடன் பெறுபேறுகள் வெளியிடப்பட்டு 1 வருடமும் 3 மாதங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதும் புலமைப்பரிசில் வழங்கலின் நலன்களை உரிய காலத்தில் பயன்படுத்த முடியாத சந்தர்ப்பங்கள் மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்தன.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம்

1988 இன் 27 மற்றும் 2007 இன் 50 ஆம் இலக்க திருத்திய சட்டங்களால் திருத்தம் செய்யப்பட்ட 1981 இன் 68 ஆம் இலக்க சேர்

ஜோன் கொத்தலாவல பொது பாதுகாப்பு பயிற்சி நிறுவனங்களின் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கேட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோருக்கு அரச பாதுகாப்பு இராணுவ முகாமைத்துவத்திற்காக உரித்தாகும் கல்வி விடயங்கள் தொடர்பாக கல்விசார் பாடநெறிகளை நடாத்துதல் மற்றும் ஆலோசனை வழங்குதல் என்பன பல்கலைக்கழகம் தாபிக்கப்பட்டதன் நோக்கமாகும். 2011 ஆம் ஆண்டிலிருந்து கேட்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள் ஆகியோர் அல்லாத உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களுக்காக பண கொடுப்பனவு அடிப்படையில் பட்டம் வழங்குதல் ஆரம்பமானது. 2019/2020 ஆம் கல்வியாண்டிற்காக இவ்வாறான 786 மாணவர்களுக்கு 21 பட்டப்படிப்பு பாடநெறிகள் செயற்படுத்தப்பட்டிருந்தன. 2018 மார்ச் 21 ஆந் திகதி நடைபெற்ற பொதுக் கணக்குகளைக் செயற்குழு கூட்டத்தின் போது மாணவர்கள் அனுமதியின் போது நிவாக சபையின் தீர்மானங்களின் செல்லுபடித்தன்மை போன்ற விடயங்கள் மேல்கை செய்யப்படும் வகையில் பல்கலைக்கழகத்திற்கு பொருந்துமாறு சேர் ஜோன் கொத்தலாவல பொது பாதுகாப்பு பல்கலைக்கழகச் சட்டத்தை திருத்தம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதும் மீளாய்வாண்டின் இது வரை பூர்த்தி செய்வதற்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கவில்லை. கொத்தலாவல அரச பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை

கொத்தலாவல அரச பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை 2017 திசெம்பர் மாதத்தின் போது செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது. வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட மூன்று பிரிவுகள் மற்றும் மூன்று வார்டுகள் போதியளவு வைத்தியர் மற்றும் ஏனைய பதவியணியினர் இல்லாமை காரணமாக 2021 ஏப்ரல் 28 ஆந் திகதி வரையிலும் திட்டவட்டமான செயற்பாடுக்காக பயன்படுத்த முடியாதிருந்தது. எவ்வாறாயினும் அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் இரண்டு வார்டுகள் மாத்திரம் 2020 ஏப்ரல் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன.

கொழும்பு மாவட்டத்தின் கெஸ்பவ பிரதேச செயலக பிரிவில் இல. 577 ஏ. வெரஹேர தெற்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து

சபைக்குரிய 48 ஏக்கர் 02 ரூட் 16.2 பேர்ச் அளவிலான காணியில் பல்கலைக்கழகத்திற்குரிய போதனா வைத்தியசாலை மற்றும் இலங்கை தரைப்படையின் ரெஜிமன்ட் நிலைய மருத்துவ படையணி ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன் அந்தக் காணியை பாதுகாப்பு அமைச்சிற்கு கையேற்பதற்காக ரூபா 5,054 ஆன மேலதிக நிதி ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு 2017 ஏப்ரல் 25 ஆந் திகதிய அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. அத்தீர்மானம் வழங்கப்பட்டு 04 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், குறித்த காணியை கையேற்கும் செயற்பாடு பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. மீளாய்வாண்டின் இறுதி வரை வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டிருந்த காணியின் உரித்து பல்கலைக் கழகத்திற்கு பொறுப்பேற்கப்பட்டிருக்கவில்லை.

பல்கலைக்கழகத்தின் போதனா வைத்தியசாலை நிர்மாணத்திற்காக திறைசேரி பிணையின் பேரில் 2013 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து ரூபா 3,165.82 மில்லியன் கடன் தொகையும் 177.3 கடன்தொகையொன்றும் 23 தவணைகளில் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது 177.3 ஐக்கிய அமெரிக்க டொலர் கடன்தொகையின் இறுதி தவணை 2017 சனவரி 10 ஆந் திகதி பெற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. அக்கடன் தொகையில் 35,687,996 (ரூபா 6,661.15 மில்லியன்) மீளாய்வாண்டில் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படாதிருந்ததுடன் அதில் 20,911,260 ஐ.அ.டொலர் (ரூபா 3,903.08 மில்லியன்) 03 நிலையான வைப்பக்களிலும் 14,776,736 ஐ.அ.டொலர் (2,758.07 மில்லியன்) சேமிப்பு வைப்புக் கணக்கொன்றும் முறையே 5.5 சதவீதம் முதல் 1.02 சதவீதமான வருடாந்த வட்டி விதத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இக்கடன் தொகையின் வருடாந்த வட்டிற்காக 12.5 சதவீதம் திறைசேரி நிதிஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சொத்துக்கள் முகாமைத்துவம்

இலங்கை தரைப்படைக்குச் சொந்தமான ரூபா 80 பில்லியன் பெறுமதியான 1,049 கட்டிடங்களும் ரூபா 07 பில்லியன் பெறுமதியான வெவ்வேறு உபகரணங்கள், நிலையான சொத்துக்கள் பதிவேடுகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. 258 நிலத்துண்டுகளுக்குரிய 11,293 ஏக்கர் அளவிலான காணி மற்றும் ரூபா 113

பில்லியன் பெறுமதியான 8,123 கட்டிடங்கள் மற்றும் 14 பில்லியன் பெறுமதியான வாகனங்கள் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

08 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் இருந்து இலங்கை கடற் படையால் பயன்படுத்தப்பட்டு வந்த ஏனைய அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளின் அளவு 437.2877 ஹெக்டேயர்களாக இருந்தன. இலங்கை கடற் படையால்கையேற்பதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை கடற் படையின் வட மத்திய, தெற்கு வடமேல், கிழக்கு, தென் கிழக்கு ஆகிய கட்டளை பிரிவுகளால் வெளி நிறுவனங்களுக்கு திருத்த வேலைகளுக்காக வழங்கப்பட்டிருந்த போதும் மீளாய்வாண்டின் இறுதி வரை மீள வழங்க வேண்டிய ரூபா 44 மில்லியன் பெறுமதியான 80 சொத்துக்கள் இதுவரை திருத்த வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டு மீள ஒப்படைக்கப்பட்டிருக்கவில்லை.

வரையறுக்கப்பட்ட ரக்னா லங்கா பாதுகாப்பு கம்பனியின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் பிரதான கட்டிடத்தின் வேலைகள் தொடர்பான ஆரம்ப வேலைகளிற்காக ரூபா 739 மில்லியன் (வரியின்றி) செலவிடப்பட்டிருந்தது. 2016 திசம்பர் 31 ஆந் திகதி அளவில் கைவிடப்பட்டிருந்தது. கட்டிடத்தின் நிர்மாண வளவின் உரித்து மீளாய்வாண்டின் இறுதி கம்பனியின் பெயருக்கு கையேற்றக்கப்பட்டிருக்க வில்லை. அச்செலவினம் கம்பனியின் நிதிக்கூற்றுக்களில் கட்டிட சொத்துக்களின் கீழ் கணக்கீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கை விமானப் படையால் 132 சந்தர்ப்பங்களில் 945 விமானத்தின் பகுதிகள் திருத்த வேலைகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. மீளாய்வாண்டின் இறுதி வரை 1 ஆண்டு முதல் 17 ஆண்டு வரையான காலப்பகுதி கடந்திருந்த போதும் அவ்விமானப் பகுதிகள் விமானப் படைக்கு கிடைத்திருக்கவில்லை.

நிலுவை கடன் தவணைகள்

வேலையை விட்டுச் சென்ற 4,020 தரைப்படை ஊழியர்களிடமிருந்து 533 சிவில் உத்தியோகத்தர்களிடமிருந்தும் மீளாய்வாண்டின் இறுதி வரை ரூபா 51 மில்லியன் கடன் மீதிகள் 01 ஆண்டு முதல் 30 ஆண்டுகள் காலமாக இருந்து வந்தன. அந்நிலுவை மீதிகளை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு தவறியிருந்தது.

நட்டங்களும் சேதங்களும்

2017, 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இலங்கை தரைப்படையின் வாகனங்களுக்கு ஏற்பட்ட 128 வாகன விபத்துக்களுக்காக ஆரம்ப அறிக்கை தயாரிக்கப்படாதிருந்ததுடன் அவ்வாறே 197 வாகன விபத்துக்களுக்காக நிதிப் பிரமாணம் 104 இன் பிரகாரம் பூரண அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

பொறுப்புக்கள் மற்றும் கடப்பாடுகளுக்கு வருதல்

நிதிப்பிரமாணம் 94 மற்றும் 214 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு முரணாக இலங்கை விமானப்படையின் மீளாய்வாண்டின் இறுதி வரையில் ரூபா 1,122 மில்லியன் பொறுப்புக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அப்பொறுப்புக்களில் மீளாய்வாண்டிற்குரியதல்லாத 1,520 உருப்புகளுக்குரிய ரூபா 228 மில்லியன் பொறுப்புக்கள் காணப்பட்டன.

செயற்திட்டங்களை இடைநடுவில் நிறுத்துதல்

இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் 2016 ஆம் ஆண்டின் போது தேசிய ரீதியில் முக்கியத்தவம் வாய்ந்த கால ரீதியான தேவையான உயர் பயிற்சி நிர்வாகம் மற்றும் வதிவிட கட்டிடங்கள் நிர்மாணிப்பதற்காக முறையே ரூபா 102 மில்லியன் மற்றும் ரூபா 55 மில்லியன் என குறைநிரப்பு மதிப்பீடொன்று செய்யப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டின் போது அத்திட்டங்களுக்குரிய ஆரம்ப செயற்பாடுகளுக்காக ரூபா 14 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது, மீளாய்வாண்டின் இறுதி வரை அந்நிர்மாண வேலைகள் இரண்டும் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன.

கைபற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள், கப்பல்கள் மற்றும் ஏனையவை

கையேற்கப்பட்ட ரூபா 723 மில்லியன் பெறுமதியான தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள் இலங்கை பொலிசுக்கும் ரூபா 2,487 மில்லியன் பெறுமதியான படகுகள் மற்றும் ஏனைய பொருட்கள் இலங்கை மீன்பிடித் துறைமுகங்களுக்கும் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அவ்வாறான ஒப்படைப்பு தொடர்பாக பின்தொடர் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் திணைக்களம் கவனம் செலுத்தியிருக்கவில்லை.

நிலுவை வருமானம்

இலங்கை விமானப் படையால் மீளாய்வாண்டின் இறுதி வரையில் 10 அரச நிறுவனங்களிடமிருந்தும் 02 தனியார் நிறுவனங்களிடமிருந்தும் அறவிடப்பட வேண்டிய விமானங்களுக்கான வாடகை வருமானம் ரூபா 12.67 மில்லியன் மொத்தமாக இருந்தது. அந்நிலுவை வருமானம் 02 ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரையான காலமாக நிலுவையாக இருந்து வந்த போதும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் வருமானத்தை அறவிடுவதற்கு தவறியிருந்தது.

இராணுவ வீரர்களின் பெற்றோர் அரவணைப்பு படி முறைமை

ரணவிரு சேவை அதிகாரசபையால் இராணுவ வீரர்களின் பெற்றோரை பாதுகாக்கும் முறைமையின் கீழ் 2016 யூன் மாதம் முதல் 2017 நவம்பர் மாதம் வரை 18 மாத காலப்பகுதியில் இரண்டு கணக்கு உடமையாளர்களுக்கு முறையற்ற விதத்தில் ரூபா 5.94 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. அத்தொகையில் ரூபா 4.98 மில்லியன் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடப்பட்டிருக்கவில்லை.

உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய தொகை

ரணவிரு சேவை அதிகாரசபையில் சேவையில் இருந்த விலகிய உத்தியோகத்தர் ஒருவரிடமிருந்து அதிகாரசபைக்கு அறவிடப்பட வேண்டிய ரூபா 530,380 தொகை மீளாய்வாண்டின் இறுதி வரை அறவிடப்பட்டிருக்கவில்லை. மேலும் அதிகாரசபையின் இரண்டு உத்தியோகத்தர்களுக்கு 2014 ஆம் ஆண்டின் போது வழங்கப்பட்டிருந்த ரூபா 1.83 மில்லியனான முற்பணத் தொகை 2020 திசம்பர் 31 வரையிலும் தீர்வுசெய்யப்பட்டிருக்கவில்லை.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு

அவதானிப்புகள்

- வருமான முகாமைத்துவம்
- கொள்வனவுகள்
- சொத்துக்கள் முகாமைத்துவம்
- இழப்புக்களும் சேதங்களும்
- வைப்புக்கள்
- நிலுவையிலுள்ள முற்பணக் கடன்கள்
- மனித வள முகாமைத்துவம்
- வேலை ஆரம்பிக்கப்படாத செயற்திட்டங்கள்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகளின் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு மற்றும் அதன் கீழான 02 திணைக்களங்கள் மற்றும் 02 நியதிச்சட்ட சபைகள் / நிறுவனங்களால் பின்வரும் பணிகள் மற்றும் பணிப்பொறுப்புகள் நிறைவேற்றப்பட வேண்டியதாக காணப்பட்டது.

- சனாதிபதி செயலணியுடன் இணைந்து சிறைச்சாலைகளினுள் இடம்பெறுகின்ற சமூக விரோத செயற்பாடுகளை ஒழிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.
- சனாதிபதி செயலணியுடன் இணைந்து சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

- சிறைச்சாலைக்குள் குற்றவாளிகளை கண்காணிப்பதற்காக நவீன தொழில்நுட்ப முறைகளை உருவாக்குதல்.
- சிறைக்கைதிகளின் நெரிசல்களை குறைப்பதற்காக பொது மன்னிப்பு வழங்குவதற்குரிய கொள்கைசார் செயன்முறையொன்றினை உருவாக்குதல்.

2020ஆம் ஆண்டின் போது மேற்குறிப்பிடப்பட்ட பணிப்பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக இராஜாங்க அமைச்சிற்கு மற்றும் 02 திணைக்களங்களுக்கு ரூபா 8,428 மில்லியன் நிதியேற்பாடு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதியளவில் அவற்றுள் ரூபா 7,878 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 19 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 19 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - 2020ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள்

இராஜாங்க அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள 02 திணைக்களங்கள் மற்றும் இரண்டு நியதிச்சட்ட நிறுவனங்களால் மேற்குறிப்பிடப்பட்ட பணிகள் மற்றும் பணிப்பொறுப்பினை நிறைவேற்றுதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்கீட்டு

அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளன.

வருமான முகாமைத்துவம்

அவன்ட் மேன் பவர் ரெக்ரூடன் தனியார் கம்பனியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட செயற்திட்டத்திற்காக சிறைக்கைதிகளின் ஊழியத்தை வழங்குவதற்காக மீளாய்வாண்டின் 02 மாதங்களுக்காக

பெற வேண்டிய ரூபா 3.71 மில்லியன் 2021 ஏப்ரல் 01 ஆந் திகதி வரையிலும் கிடைத்திருக்கவில்லை. அவ்வாறே 20 வருடங்களை விட பழமையான அரசதுறை மற்றும் தனியார் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட விற்பனைகளுக்காக ரூபா 1.5 மில்லியன் பெற வேண்டியதாக காணப்பட்ட போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நிலுவை வருமானங்களை அறவிடுவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தவறியிருந்தது.

பெறுகைகள்

மஹா சிறைச்சாலைக்காக 2019ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்காக ரூபா 2.6 மில்லியன் எழுதுகருவிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 4.2 ஆம் வழிகாட்டியின் பிரகாரம் ஆகக் குறைந்தது 03 வருட காலப்பகுதிக்காக பெறுகைகள் திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டியதாக காணப்பட்ட போதிலும், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களத்தினால் அதன் பிரகாரம் செயற்பட்டிருக்கவில்லை. மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த எழுதுகருவிகள் தொடர்பில் அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 2.7.7ஆம் வழிகாட்டியின் பிரகாரம் பிராந்திய ரீதியில் பெறுகை மேற்கொள்ளப்படாது, அத்தியாவசிய அவசர சந்தரீப்பங்களாக கருதி கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 8.9.1(அ) வழிகாட்டியின் பிரகாரம், சமுதாயஞ்சார் சீர்திருத்த திணைக்களம் மீளாய்வாண்டின் போது ரூபா 3.31 மில்லியன் பெறுமதியான அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்திருந்த போதிலும், வழங்குநர்களுடன் முறையான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.

சொத்துக்கள் முகாமைத்துவம்

03 சிறைச்சாலைகளின் மற்றும் திறந்த முகாமொன்றில் உள்ள 05 பேருந்துகள், 03 கார்கள், உழவு இயந்திரமொன்று, 04 தீயணைப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கெமராக் கட்டமைப்பின் 64

எகமராக்கள் செயலிழந்துக் காணப்பட்டன. 03 சிறைச்சாலைகளின் மற்றும் திறந்த முகாமொன்றில் மற்றும் இளம் குற்றவாளிகளின் சீர்திருத்தப் பாடசாலையொன்றில் 01 முதல் 10 வருடமாக பேருந்தொன்று, 03 லொறிகள், பவுசரொன்று, காரொன்று, கையுழவு இயந்திரமொன்று, சைக்கிளொன்று, முற்சக்கர வண்டியொன்று மற்றும் மின்பிறப்பாக்கியொன்று குறைப்பயன்பாட்டுடன் காணப்பட்டது.

நட்டங்கள் மற்றும் இழப்புகள்

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் 1 முதல் 10 வருடங்களான காலப்பகுதியினுள் 228 வாகன விபத்துகள் உள்ளடங்கலாக 252 இழப்புச் சம்பவங்களில் ரூபா 57.84 மில்லியன் இழப்பு நட்டம் தொடர்பில் நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் செயற்பட்டு, நட்டத்தினை அறவிடுவதற்கு அல்லது புத்தகங்களிலிருந்து பதிவழிப்பதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தவறியிருந்தது.

வைப்புக்கள்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் 03 வைப்புக் கணக்குகளில் 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக முன்கொண்டுவரப்பட்டவாறு உள்ள ரூபா 1.01 மில்லியனான வைப்பு மீதிகள் தொடர்பில் நிதிப்பிரமாணம் 571 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. சிறைக்கைதிகளின் தனிப்பட்ட கணக்குகளுக்கு செலவு வைக்கப்பட வேண்டிய ரூபா 4.55 மில்லியன் வைப்புக் கணக்கில் காணப்பட்டதுடன், அவற்றுள் 02 வருடங்களை விஞ்சிய மீதியின் கூட்டுத்தொகை ரூபா 1.39 மில்லியனாக காணப்பட்டது.

நிலுவை முற்பணக் கடன்

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அரசாங்க உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்கின் பிரகாரம், 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக ரூபா 7.42 மில்லியன் சம்பளம் நிலுவையாக முன்கொண்டுவரப்பட்ட போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த கடன் மீதிகளை அறவிடுவதற்கு தவறியிருந்தது.

மனிதவள முகாமைத்துவம்

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் ஆக்கபூர்வமான சேவை மட்டத்தினை பேணுவதற்காக மற்றும் பதவியணி தொடர்பான கால ரீதியான மீளாய்வொன்று மேற்கொள்ளப்படாமையால் மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியாக நிறைவேற்றுத் தரத்திலான 84 பதவி வெற்றிடங்கள், மூன்றாம் நிலையிலான 36 பதவி வெற்றிடங்கள், இரண்டாம் மட்டத்திலான 2,147 பதவி வெற்றிடங்கள் மற்றும் ஆரம்ப மட்டத்திலான 96 பதவி வெற்றிடங்கள் உள்ளடங்கலாக 2,363 பதவி வெற்றிடங்கள் நிலவின. அந்த பதவி வெற்றிடங்களை

நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமையால் அது சிறைச்சாலைகளின் ஓட்டுமொத்த செயலாற்றலுக்கு பாதகமான முறையில் தாக்கமளித்திருந்தது.

வேலைகள் ஆரம்பிக்கப்படாத செயற்திட்டங்கள்

பெல்மடூல்ல மற்றும் கழுத்துறை சமுதாயஞ்சார் சீர்திருத்த அலுவலகத்தினை மேம்படுத்துவதற்காக ரூபா 1.6 மில்லியனான நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியளவிலும் அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

திறைசேரி நடவடிக்கைகள்

அவதானிப்புகள்

- குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைகள் பொறுப்பு செயற்திட்டம்
- முற்பணக் கணக்குகளில் நிலுவையில் உள்ள கடன் மீதிகள்
- பொது வைப்பு கணக்குகளின் செயற்பாடுகள்
- முற்பணக் கணக்குகளின் மேற்பார்வை
- தரவுத்தள முறைமையினை அபிவிருத்தி செய்யாமை
- ஏனைய நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு மானியங்களைப் பெறுதல்
- முன்னணித் துறைகளின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு நிதியைப் பெறுதல்
- அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளின் மேற்பார்வை
- பொதுப்படு கடன் மற்றும் கடன் சேவைகளுக்கான கணக்கீடு
- செலவின நிறுவனங்களுக்கு நிதியை விடுவித்தல்
- திறைசேரி பிணைமுறிகளை வழங்குதல்
- மிஹின் லங்கா சார்பில் வழங்கப்பட்ட நிவாரணக் கடிதங்கள்

திறைசேரி நடவடிக்கைகள்

நிதி அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படும் பணம் மற்றும் மூலதனச் சந்தை மற்றும் பொது முயற்சிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சு, சமுர்த்தி, மனைப் பொருளியல், நுண்நிதி, சுயதொழில் மற்றும் வியாபார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, 23 திணைக்களங்கள் மற்றும் 48 சட்டரீதியான சபைகள் / நிறுவனங்களின் மூலம் பின்வரும் செயற்பாடுகள் மற்றும் பணிப்பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

- “சுபீட்சத்தின் தூர நோக்கு” கொள்கை கூற்றுக்கு இணங்க மற்றும் அரசினால் செயற்படுத்தப்படுகின்றன தேசிய கொள்கைகளின் அடிப்படையில் நிறுவப்பட்ட “மக்கள் மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம்” ஸ்தாபிப்ப தற்காக சம்பந்தப்பட்ட இராஜாங்க அமைச்சிற்குக் கொள்கை வழிகாட் டுதல்களை வழங்குதல் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் விதி முறைகளுக்கு இணங்க நிதி விடயத்திற்கான கொள்கைகளை வகுத்தல், தேசிய வரவு செலவுத் திட்டம், அரசு முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட செயற்திட்டங்களை செயற்படுத்தப் படுவதற்கான அரசு பொறிமுறைகள் மற்றும் தனியார் துறையை வழிநடாத்தல் மற்றும் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழே காணப்படுகின்ற திணைக்களங்கள் மற்றும் சட்டரீதியான நிறுவனங் களுக்கு விடயப்பரப்பு மற்றும் பணிகள் மற்றும் அவற்றுக்கான கொள்கைகள், வேலைத்திட்டங்கள் மற்றும் செயற் திட்டங்களை வகுத்தல், செயற்படு த்தல், பின் தொடரல்களைச் செய்தல் மற்றும் மதிப்பிடல் என்பன நிதி அமைச்சின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன.
- வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மனுவாழ் குறித்த தேசிய விசேட செயலணியின் மூலம் அனைத்து அமைச்சுக்களுடன் ஒருங்கிணைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகளை வழங்குதல்.
- அனைவருக்கும் நன்மையளிக்கும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வருமான சமத்துவமின் மையைக் குறைத்து நிலைபேறான உயர்மட்ட பொருளாதார வளர்ச்சி யைத் துரிதப்படுத்துதல்.
- குறைந்த வருமானம் உழைப்பவர் களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் வேலையின்மையைக் குறைத்தல் மற்றும் தனி நபர் வருமானத்தை அதிகரித்தல்.
- வருடாந்தச் சராசரி பணவீக்க வீதத்தை குறைந்தளவு மதிப்பில் பராமரித்தலுடன் விலையின் நிலைத்தன்மையை நிறுவுதல்.
- வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மற்றும் அரசு கடன்களைக் குறைப்பதன் மூலம் அரசு வருமானக் கொள்கையின் நிச்சயமற்ற தன்மையைக் குறைத்தல்.
- கடன் வட்டி விகிதத்தை குறைந்த மதிப்பில் வைத்திருப்பதுடன் நிதி வளங்கள் மற்றும் பொருளாதாரத் தேவைகளை விரிவுபடுத்தல்.
- ரூபாயின் மதிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதன் பொருட்டு நிதி மற்றும் சென்மதி நிலுவைக் கொள்கைகள் மற்றும் வட்டி விகிதம் என்பவற்றை ஸ்திரப்படுத்தல்.
- உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்தல், குறைந்த வருமானம் பெறுவோரினை மேம்படுத்ததுதல் மற்றும் முதலீடுகளை ஊக்குவித்த லுக்குத் தேவையான செயற்பாடுகளை அறிமுகப்படுத்தல்.
- பொதுமக்களின் நலனுக்காக உள்நாட்டு வர்த்தக சமூகத்திற்குத் தேவையான வணிகச் சூழலை விரிவுபடுத்துதல்.


- அரசு நிறுவனங்களை வலுப்படுத்துதல்.
- அரசு வருமானம் மற்றும் செலவு முகாமைத்துவ செயற்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
- சேமிப்பு மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகள் நிதி நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான சீர்திருத்தங்களை செயற்படுத்தல்
- உடைந்து போன நிதி நிறுவனங்களை மீண்டும் புதுப்பிப்பதற்குத் தேவையான நிறுவனச் சீர்திருத்தங்களைச் செயற்படுத்தல்.
- விவசாயம், நிர்மானத்துறை, தகவல் தொழில்நுட்பத் தொழில்கள், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுற்றுலா மற்றும் ஏற்றுமதி துறையை மேம்படுத்தலுக்கான தேசிய அபிவிருத்தி நிதி மற்றும் மூலதனச் சந்தை வேலைத் திட்டங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் விரிவு படுத்தல்.
- முறிகள் மற்றும் பங்கச் சந்தையை கவர்ச்சியாக்குதல்.
- திறைசேரி உண்டியல் மற்றும் முறிகளின் முதன்மைச் சந்தைகளின் சீர்திருத்தம் மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தல்.
- சர்வதேச வணிக நிறுவனங்களின் (International Business Giants) தலைமை அலுவலகங்களை கொழும்பு மற்றும் துறைமுக நகர்ப் பகுதிகளை அண்டியதாக நிறுவுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தல்.
- வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்நாட்டிற்கு அழைப்பதற்காகத் தனியார் துறையினரின் ஆதரவுடன் சுபீட்சத்தின் தூர நோக்கு புதிய பொருளாதாரத் திட்டத்தை முன்னிறுத்தி சர்வதேச விளம்பர வேலைத் திட்டங்களை தொடங்குதல்.
- பெரிய அளவிலான உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு உயர் தொழில்நுட்பத் தயாரிப்புக்களை (Hight Technology Products) தொடங்குவதற்குத் தேவையான வசதிகளை விரிவாக்குதல்
- உள்ளூர் வர்த்தகர்களுக்குப் போட்டியான வர்த்தக துறைகளுக்கு வெளிநாட்டு முதலீட்டுப் பிரதேசங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் உள்ளூர் வர்த்தகர்களைப் பாதுகாப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் விசேட வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துதல்.
- அரசு வியாபார பொருளாதாரம் மற்றும் உறுப்பினராக தேசியப் பொருளாதாரத்தில் செய்யப்படுகின்ற பங்களிப்பை வலுப்படுத்துவதற்காக தேவையான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அவற்றின் நிதி வலிமையை அதிகரித்தல்.
- சமுர்த்தி பெறுநர்களை இலக்காகக் கொண்டு வீட்டுப் பொருளாதாரத்தினை வலுவூட்டல், சமூக அடிப்படையிலான வேலைத்திட்டங்கள், நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் சேவை வசதிகளை வலுப்படுத்தல் மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களை விரிவு படுத்தல்.
- புதிய தொழில் முனைவோருக்காக நீண்ட காலக்குத்தகை அடிப்படையில் பெறப்பட்ட நிலம், கடன் வசதிகள், வர்த்தக ஆலோசனைகள், தொழில் நுட்பம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றை எளிதாக்கும் சிறப்புத் திட்டங்களை செயற்படுத்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைகளுக்காக ஒரு நிறுவனமொன்றின் மூலம் அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கான செயன்முறையொன்றைத் திட்டமிடுதல் மற்றும் அத் துறைகளின் மதிப்பை

அதிகரிக்கக்கூடிய தொழில்களைத் தொடங்குவதற்கு முன்னுரிமை வழங்கித் தேவையான ஊக்கத் தொகைகளை வழங்குதல்.

- ஊனமுற்றோருக்கான பொருளாதார மற்றும் சமூக வலுவூட்டல் வேலைத் திட்டங்களைச் செயற்படுத்தல்.

அமைச்சிற்கு மற்றும் அதன் கீழ் வருகின்ற 02 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 23 திணைக்களங்களுக்காக மொத்தம் ரூபா 2,369,167 மில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதியில் அவற்றில் ரூபா 2,246,594 மில்லியன் மட்டும் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 20 இல் காட்டப்பட்டுள்ளது.

2020 ஆம் வருடத்தில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக நிதி



உரு 20 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவுகள் மூலாதாரம் - 2020 இன் நிதிக்கூற்றுக்கள்

நிதி அமைச்சு மற்றும் அதன் கீழ் 02 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 23 திணைக்களங்களினால் மேற்கூறப்பட்ட செயற்பாடுகள் நிறைவேற்றப்படுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிக் கணக்காய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருண்மையான மற்றும் முக்கிய கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளன.

குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசரப் பொறுப்புக்கள்

2020 இன் 6 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 06 ஆம் பிரிவின் பிரகாரம் 240-2-2 செயற்திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒதுக்கங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு அவசர மற்றும் எதிர்பார்க்கப்படாத தேவைகள் ஏற்படும் போது ஒதுக்கங்களை ஏற்படுத்தல், அவ்வாறு ஏற்படுத்தப்பட்ட ஒதுக்கங்களின் செயற்திறனை உறுதிப்படுத்தல்,

செயற்திறனின் பிரகாரம் ஒதுக்கங்கள் மீண்டும் மீண்டும் ஒதுக்கப்படுதல் அல்லது மாற்றுதல் வரவு செலவத்திட்ட திணைக்களத்தின் செயற்பாடுகளாகும். எனினும், 2020 ஆம் வருடத்தின் நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வின் போது குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசரப் பொறுப்புக்களின் செலவு விடயங்களின் கீழ் செலவிடப்பட்ட மூலதன மற்றும் மீண்டெழும் செலவுகளுக்காக வழங்கப்பட்ட மேலதிக ஒதுக்கங்களின் பயன்பாடு தொடர்பாக கீழ் வரும் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

- குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசரப் பொறுப்புக்களின் கீழ் மீண்டெழும் தன்மையில் செலவிடப்படுவதற்காக 66 ஆணைச் சீட்டுக்களின் மூலம் ரூபா 31,740 மில்லியன் ஒதுக்கங்கள் வழங்கப்படுவதற்கான அதிகாரம்

வழங்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டிற்குள் ரூபா 19,743 மில்லியன் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த ஒதுக்கங்களில் நூற்றுக்கு 38 வீதம் அல்லது ரூபா 11,998 மில்லியன் ஆன ஒதுக்கங்கள் பயன்படுத்தப்படாது சேமிக்கப்பட்டிருந்தது.

- குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசரப் பொறுப்புக்களுக்காக வருடாந்தம் ஒதுக்கீட்டுச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஒதுக்கங்கள் போதியளவு இல்லை எனக் கருதப்பட்டு குறைநிரப்பு மதிப்பீடொன்று பராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ரூபா 14,303 மில்லியன் மேலதிக ஒதுக்கங்கள் பெறப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையில் அந்த ஒதுக்கங்களில் எதுவும் பயன்படுத்தப்படாது முற்றாகச் சேமிக்கப்பட்டிருந்தது.

- மூலதனச் செலவிற்காக மேலதிக ஒதுக்கங்கள் பெறப்படுவதாக அமைச்சு மற்றும் திணைக்களங்களினால் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. அக் கோரிக்கைகள் கருத்திற் கொள்ளப்பட்டதன் பின்னர் செயற்திட்டத்தில் ரூபா 28,000 மில்லியன் ஒதுக்கங்கள் விடுவிக்கப்படுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரூபா 24,801 மில்லியன் விடுவிக்கப்பட்டிருந்தது. அந் நிறுவனங்கள் அவ்வாறு பெறப்பட்ட மேலதிக ஒதுக்கங்களில் நூற்றுக்கு 26 வீதம் அதாவது ரூபா 3,199 மில்லியன் ஒதுக்கங்கள் பயன்படுத்தப்படாது சில சேமிக்கப்பட்டிருந்தது. சில நிறுவனங்களினால் பெறப்பட்டிருந்த ஒதுக்கங்களில் நூற்றுக்கு 100 வீதமான ஒதுக்கங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முற்பணக் கணக்குகளில் காணப்பட்ட நிலுவைக் கடன் மிகுதி

அமைச்சு மற்றும் 35 திணைக்களங்கள் பல வருடங்களாக நிலுவையாகக் காணப்பட்ட ரூபா 1,361.56 மில்லியன் கடன் நிலுவையை அறவிடுவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையில் தவறியிருந்தது. அமைச்சு மற்றும் 09 திணைக்களங்களின் முற்பணக் கணக்குகளில் அசாதாரணமாக ரூபா 20.48 மில்லியன் கடன் நிலுவை காணப்பட்ட போதிலும், அந் நிலுவையை தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பொது வைப்புக் கணக்குகளின் செயற்பாடுகள்

2020 ஆம் வருடத்திற்காக அரசு கணக்குகள் திணைக்களத்தின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் பொது வைப்புக் கணக்கு ஆரம்பித்தல், கணக்கிடல் என்பவற்றுக்கான அறிவுரைகளை வழங்குதல் மற்றும் தேவையேற்படாத பொது முடுதல் போன்றவை திணைக்களத்தின் பிரதான செயற்பாடுகளாக இருந்தன. பொது வைப்புக் கணக்குகளில் செலுத்த வேண்டிய மிகுதிகள் குறிப்பிடப்பட வேண்டிய போதிலும், சில அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பெற வேண்டிய மிகுதிகள் காணப்பட்டன. அவ்வாறு மிகுதிகள் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல் திணைக்களத்தின் தயாரிப்பொன்றாக வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் காட்டப்பட்டிருந்தது. அது தொடர்பாக பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

- அரசு கணக்குகள் திணைக்களத்தினால் அவ்வப்போது வெளியிடப்படுகின்ற சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு இணங்க மாவட்டச் செயலகங்களில் 6003 கணக்குப் பிரிவின் கீழ் இரத்துச் செய்யப்பட்டிருந்த 04 வைப்புக் கணக்குகள் மற்றும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் கணக்கு இலக்கம் 6000 இன் கீழே வருகின்ற வைப்புக் கணக்கின் வரவு மிகுதிகளின் கூட்டுத்தொகை ரூபா 10.94 மில்லியனாகக் காணப்பட்டது. அவ்வாறு மிகுதிகள் தீர்க்கப்படுவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையில் முடியாதிருந்தது.

- 2015 யூன் 24 ஆந் திகதிய 243/2015 ஆம் இலக்க அரச கணக்குகள் சுற்றறிக்கையின் பிரகாரம் 6003 தொகுதியின் வைப்புக் கணக்குகள் இரத்துச் செய்வதற்கு எதிர் பார்க்கப்பட்டிருந்ததுடன் 2016 ஆம் வருடத்திலிருந்து அந்நடவடிக்கை வருடாந்த மதிப்பீடுநூடாக மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அக் கணக்குப் பிரிவின் கீழ் 2 வைப்புக் கணக்குகளில் பல வருடங்களாக பேணப்பட்டு வரும் கூட்டுத்தொகை ரூபா 10.00 மில்லியன் ஆன வைப்பு மிகுதிகள் தீர்க்கப்படாது தொடர்ந்தும் முன் கொண்டு வரப்பட்டிருந்தன.
- நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் 02 வருடங்களுக்கு மேற்பட்ட வைப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முறை நிதிப் பிரமாணங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது. அரச கணக்குகள் திணைக்களத்தினால் நிதிப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்ட அந்த தேவைப்பாட்டை நிறைவேற்றுவதல் திணைக்களத்தின் தயாரிப்பொன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. கணக்காய்விற்காக பெறப்பட்ட அமைச்சு மற்றும் திணைக்களங்களின் 46 வைப்புக் கணக்குகள் 125 மாதிரிகளில் பரிசோதிக்கப்பட்ட போது 02 வருடத்திலிருந்து 05 வருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதியில் பராமரிக்கப்பட்டு வந்த மிகுதிகளின் கூட்டுத்தொகை ரூபா 2,854.73 மில்லியன் ஆக இருந்தது.
- மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் 108 வைப்புக் கணக்குகளின் கூட்டுத்தொகை ரூபா 1,937.81 ஆகக் காணப்பட்ட மிகுதியானது மீளாய்வாண்டின் இறுதி வரையில் அவ்வாறே காணப்பட்டது. அவ்வைப்புக் கணக்குகளின் செயற்பாடு அல்லது செயலற்ற தன்மையைப் பார்த்து தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு அரச கணக்குகள் திணைக்களத்தினால் தேவையான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவில்லை.

முற்பணக் கணக்குகள் தொடர்பான மேற்பார்வை

2020 ஆம் வருடத்தின் செயல் நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் முற்பணக் கணக்குகளை மேற்பார்வை செய்தலானது அரச கணக்குகள் திணைக்களத்தின் பிரதான செயற்பாடொன்றாக இருந்ததுடன் அதன் மூலம் செயற்திறன் மிக்க கொடுப்பனவு மற்றும் அறவிடல் முறைமையொன்றை ஏற்படுத்தல் எதிர்பார்க்கப்பட்ட விளைவொன்றாக இனங்காணப்பட்டிருந்தது. எனினும், மாதிரிக் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டதன் பிரகாரம் 102 நிறுவனங்களுக்கு உரித்தான பல வருடங்களாகப் பேணப்பட்டு வருகின்ற முற்பணக் கணக்குகளில் ஓய்வூதியம் பெற்றுச் சென்ற, மரணித்த, வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட, சேவையிலிருந்து விலகிய மற்றும் இடம் இடம்மாற்றலாகிச் சென்ற உத்தியோகத்தர்களுக்கான மொத்தம் ரூபா 841.16 மில்லியன் நிலுவை கடன் மிகுதிகள் காணப்பட்டன. குறிப்பிட்ட நிறுவனங்களின் மூலம் அம் மிகுதிகள் தீர்க்கப்படுவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையில் முடியாதிருந்தது.

2020 ஆம் வருடத்தில் அரசின் நிதிக் கூற்றுக்களில் அரச சொத்துக்களின் கீழ் அரச திணைக்களங்களின் முற்பணக் கணக்கின் கீழ் ரூபா 15,783.07 மில்லியன் ஆன தேறிய கடன் மிகுதியொன்று காட்டப்பட்டிருந்தது. அம் மிகுதியின் மொத்தம் ரூபா 16,081.88 மில்லியன் ஆன வரவு மிகுதி மற்றும் பல வருடங்களாகத் தீர்க்கப்படாது பேணப்பட்டு வந்த மொத்தம் ரூபா 1,353.07 ஆன தேறிய வரவு மிகுதிகள் காணப்பட்டன. அத் தேறிய மிகுதியில் 06 கணக்குகளுக்கான தீர்க்கப்படாது பேணப்படுகின்ற மொத்தம் ரூபா 19.94 மில்லியன் ஆன செலவு மிகுதி பல வருடங்களாக பேணப்பட்டு வருகின்றது.

தரவு முறைமை அபிவிருத்திச் செய்யப்படாமை

அரசின் கடன்களுக்கு உரிய தரவு முறைமையொன்று பராமரித்தல் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதான பணியொன்றாகும். வெளிநாட்டுக் கடன் பெறுதல், மீளச் செலுத்துதல் மற்றும் சேவைகள் தொடர்பான அமைப்பின் தகவல்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரின் தகவல்களும் ஒரே

நேரத்தில் புதுப்பிக்கப்படும் வகையில் முறைமை அபிவிருத்தி செய்யப்படாத காரணத்தினால் அது தரப்பினர் மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான தகவல்களில் வேறுபாடுகள் காணப்பட்டன.

ஏனைய நிறுவனங்களிடமிருந்து வெளிநாட்டு மாணியங்களைப் பெறுதல்.

வெளிநாட்டுதவி பெறப்படல் மற்றும் அவற்றைச் செயற்திறனாகப் பயன்படுத்தல் தொடர்பாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தினால் குறிப்பிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை மேற்கொள்வது திணைக்களத்தின் பிரதான பணியொன்றாகக் காணப்பட்டது. 1994 ஏப்ரல் 20 ஆந் திகதிய 30/94 ஆம் இலக்க வெளிநாட்டுதவிக் கணக்கு வைப்பதற்கு உரிய அரசு கணக்குகள் சுற்றறிக்கையின் பிரகாரம் வெளிநாட்டுதவி தொடர்பான சகல கொடுக்கல் வாங்கல்களும் திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் மேற்கொள்ளப்படல் வேண்டும். மாதிரி கணக்காய்வின் அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2018 மற்றும் 2019 ஆம் வருடங்களில் திறைசேரிக்கு தெரியப்படுத்தாது 24 நிறுவனங்களினால் 77 செயற்திட்டங்களுக்காக ரூபா 2,026 மில்லியன் வெளிநாட்டு மாணியங்கள் நேரடியாக குறிப்பிட்ட நிறுவனங்களினால் பெறப்பட்டிருந்தது. அத்துடன் மாதிரி அடிப்படையில் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டில் அவ்வாறு திறைசேரிக்கு தெரியப்படுத்தாது ஏனைய அமைச்சுக்கள் / திணைக்களங்களினால் மொத்தம் ரூபா 1,266 மில்லியன் ஆன வெளிநாட்டு மாணியங்கள் நேரடியாக பெறப்பட்டிருந்தன.

முன்னுரிமைப்பிரிவு அபிவிருத்திக்கான வெளிநாட்டு நிதிக் கடன் பெறுதல்.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதான நோக்கமாக இருப்பதுடன் முன்னுரிமைப் பிரிவு அபிவிருத்தி நிதிக் கடனுக்காக செலவிடக்கூடிய கிரயமொன்றின் கீழ் வெளிநாட்டுக் கடன் பெறுவதற்கான மற்றும் வெளிநாட்டுக் கடன் செயற்திறன் மற்றும் பயனுள்ள பயன்பாட்டிற்காக வசதிகளை வழங்குதல் உள்ளடங்கப்படுகிறது. இது தொடர்பாக

பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- 2020 ஆம் வருடத்தில் ஒப்பந்தமிடப்பட்டுப் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களின் பெறுமதி ஐ.அ.டொலர் 1,281.1 மில்லியன் என்பதுடன் அவற்றில் நூற்றுக்கு 39 வீதம் சீனா அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்ட ஐ.அ.டொலர் 500 மில்லியன் ஆன சந்தைக் கடனாகும்.
- மீளாய்வாண்டில் ஐ.அ.டொலர் 4,057.9 மில்லியன் கடன் சேவைக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவற்றில் ஐ.அ.டொலர் 1,419.4 மில்லியன் அதாவது நூற்றுக்கு 35 வீதம் மட்டுமே கடன் வட்டியாக செலுத்தப்பட்டிருந்தது. அது மீளாய்வாண்டில் ஒப்பந்தமிடப்பட்டு பெறப்பட்ட வெளிநாட்டுக் கடனை விடக் கூடியதான மதிப்பொன்று செலுத்தப்பட்டிருந்தது.
- வெளிநாட்டுக் கடன் பெறப்படும் போது ஒப்பந்தக் கடன் தொகையின் பயன்படுத்தப்படாத பெறுமதிக்காக ஒப்பந்தப் பிரகாரம் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டணமொன்று செலுத்துவதற்கு ஏற்பட்டிருந்தது. அக் கட்டணத்திற்காக அரசினால் பாரிய செலவொன்று செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கடன்பெறல் தாமதமாகிய காரணத்தினால் பயன்படுத்தப்படாத கடன் மிகுதிக்காக அவ்வாறான கட்டணமொன்று செலுத்தப்படுவதற்கு ஒப்பந்தத்தின் பிரகாரம் குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகை பெறப்பட்டு குறிப்பிட்ட செயற்திட்டத்திற்கு பயன்படுத்தி அச்செயற்திட்டத்திலிருந்து பெறப்படும் பலன்களில் கடன் வட்டி மற்றும் தவணைப் பணம் செலுத்துதல் செயற்திறனான கடன் முகாமைத்துவத்தில் மேற்கொள்ளப்படல் வேண்டும். வெளிநாட்டுக் கடன் பெறுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளின் போது அவ்வாறு அல்லாத பின்வரும் சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன.

- மகாவலி நீர்ப் பாதுகாப்பு முதலீட்டுச் செயற்திட்டம் செயற்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் ஐ.அ.டொலர் 76 மில்லியன் கடன் தொகையொன்று 5 வருட சலுகைக் காலத்துடன் 26 வருடங்களில் செலுத்தும் அடிப்படையில் பெறப்படுவதற்கு 2015 செப்டெம்பர் 17 ஆந் திகதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அக் கடன் தொகையில் பயன்படுத்தப்படாத கடன் மிகுதிக்காக நூற்றுக்கு 0.15 வீதம் ஆன உத்தரவாதக் கட்டணம் செலுத்துவதற்கு இணங்கியிருந்தது. கணக்காய்விற்சுச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2020 யூன் 20 ஆந் திகதி வரையில் கடன் பெறுதல் முடிவடைய வேண்டிய போதிலும் 2020 திசெம்பர் 31 வரையில் கடன் தொகையில் ஐ.அ.டொலர் 31,973,267 ஆனது மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் கடன் தொகையில் நூற்றுக்கு 58 வீதம் அதாவது ஐ.அ.டொலர் 44,026,733 பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதற்காக நூற்றுக்கு 0.15 ஆன உத்தரவாதக் கட்டணமாக 2020 யூன் மாதத்தில் மற்றும் திசெம்பர் மாதத்தில் மொத்தம் ரூபா 14.41 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.
- படல்கம பால் விநியோக மத்திய நிலையம் நிறுவுவதற்கான செயற்திட்டத்தின் கிரயத்தினை நிதியளிப்பதற்காக HCBC வங்கியில் ஏற்றுமதி கடன் வசதிகளின் கீழ் யூரோ 56,580,214 கடன் தொகையொன்று 03 வருட சலுகைக் காலத்துடன் 13 வருடங்களில் மீளச் செலுத்தப்படும் காலமொன்றாக மற்றும் கடன் தொகையில் பயன்படுத்தப்படாத மிகுதிக்காக வருடாந்தம் நூற்றுக்கு 0.5 வீதம் ஒப்பந்தக் கட்டணமொன்றின் கீழ் பெறப்படுவதற்கும் அத்துடன் யூரோ 9,975,863 கடன் தொகையொன்று 02 வருட சலுகைக் காலத்துடன் 06

வருடங்களில் மீளச் செலுத்துவதற்கும் பெறப்படுவதற்கும் 2015 ஆகஸ்ட் 14 ஆந் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. கணக்காய்விற்சுச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் 2020 திசெம்பர் 31 வரையில் அவற்றில் யூரோ 59,190,497 ஆனது பயன்படுத்தப்பட்டிருந்ததுடன் அத் திகதியில் பயன்படுத்தப்படாத பெறுமதி யூரோ 7,365,580 ஆகும். அதன் பிரகாரம் பயன்படுத்தப்படாத அப்பெறுமதிக்காக ஒப்பந்தத்தின் பிரகாரம் நூற்றுக்கு 0.5 வீதம் வருடாந்த ஒப்பந்தக் கட்டணமாக ரூபா 7.89 மில்லியன் மீளாய்வாண்டில் செலுத்தப்பட்டிருந்தது.

- இரதமலான / மொரட்டுவ மற்றும் ஜா-எல / யக்கல பிரதேச வாசிகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகளை வழங்குதல் செயற்திட்டத்திற்காக ஐ.அ.டொலர் 92,405,459 ஆன கடன் தொகைக்கான ஒப்பந்தத்தின் பிரகாரம் பயன்படுத்தப்படாத கடன் மிகுதியின் அடிப்படையில் வருடத்திற்கு நூற்றுக்கு 0.03 வீதம் அரையாண்டுக் கட்டணமொன்று செலுத்தப்பட வேண்டியிருந்தது. மீளாய்வாண்டில் அதற்காக ரூபா 3.15 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

- பதுளையிலிருந்து செங்கலடி வரையான A-5 பாதைப் புனரமைப்பிற்காக சவூதி நிதியத்தில் ஐ.அ.டொலர் 6 மில்லியன் தொகையொன்று அதாவது சவூதி றியால் 225,000,000 ஆனது 05 வருட சலுகைக் காலத்துடன் 25 வருடங்களில் மீளச் செலுத்தும் அடிப்படையில் மற்றும் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் தீர்க்கப்படாத தொகையின் அடிப்படையில் வருடாந்தம்

- நூற்றுக்கு 2 வீதம் வட்டி விகிதத்தின் கீழ் பெறப்படுவதற்கு 2015 ஒக்டோபர் 30 ஆந் திகதி ஒப்பந்தமிடப்பட்டிருந்தது. அக் கடன் தொகைக்குரிய 2015, 2016 மற்றும் 2017 ஆன வருடங்களில் மொத்தம் ஐ.அ.டொலர் 45 மில்லியன் பெறப்பட வேண்டியிருந்த போதிலும் கடன் பெறுதலானது 2018 ஆம் வருடத்தில் தொடங்கப்பட்டது. மேலும், 2018 வருட இறுதியில் கடன் தொகை முற்றாக பெறப்பட்டு முடிக்க வேண்டிய போதிலும், 2020 திசெம்பர் 31 வரையில் அவற்றில் மேலும் சவூதி ரியால் 157,246,745 அதாவது நூற்றுக்கு 70 வீதம் வரையில் பெறப்பட வேண்டியுள்ளதாகக் காணப்பட்டது.
- இலங்கை அரசினால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானம்மொன்றின் பிரகாரம் 2019011 ஆம் இலக்க “இலகு புகையிரத போக்குவரத்து அமைப்பக்கள்” செயற்திட்ட ஒப்பந்தம் முடிந்திருந்ததுடன் அது தொடர்பாக பின்வரும் அவதானிப்புக்கள் செய்யப்படுகின்றன.

 - குறிப்பிட்ட கடன் ஒப்பந்தம் முடிவடைந்தமையினால் அச் செயற்திட்டத்திற்கான முன் செலுத்தல் கட்டணமாக (Front End Fee) தற்போது செலவிடப்பட்டிருந்த யப்பான் யென் (¥) 60,080,000 தொகை தொடர்பாக எடுக்கப்படுகின்ற எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதி வரையில் தீர்மானமொன்று எடுக்கப்படவில்லை. பெறப்பட்ட கடன் தொகை மீண்டும் செலுத்தப்படும் சந்தர்ப்பத்தில் இது தொடர்பாக கலந்துரையாடுவதற்கு உள்ளதாக கணக்காய்விற்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 - அத்துடன், 2020 திசெம்பர் 31 இலிருந்து மதியுரை ஒப்பந்த உடன்படிக்கை முடிவடைந்ததால் , குறிப்பிட்ட மதியுரை நிறுவனத்தினால் நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்காக ஐ.அ.டொலர் 23,657,761 உள்ளடங்கலாக ஐ.அ.டொலர் 31,364,767 க்கான உரிமைப்பாடு காணப்பட்டதுடன் மொத்த உரிமைப்பாட்டுடன் ஒப்பிடும் போது நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான அறவீடுகளின் சதவீதம் நூற்றுக்கு 75 வீதமாகக் காணப்பட்டது.
 - 2021 சனவரி 19 ஆந் திகதி வரையில் குறிப்பிட்ட கடன் தொகையில் யப்பான் யென் (¥) 2,905,525 அதாவது ரூபா 4,886.23 மில்லியன் பயன்படுத்தப்பட்டதுடன் கடன் ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முடிவெடுக்கப்பட்டமையால் பயன்படுத்தப்பட்ட தொகை மீண்டும் செலுத்தப்படுகின்ற முறை தொடர்பான உடன்பாட்டிற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையில் வந்திருக்கவில்லை.
 - 2021 சனவரி மாதம் வரையில் இச் செயற்திட்டத்தின் அலுவலகம் மூடப்பட்டிருந்தமை உள்ளடங்கலாக செயற்திட்டத்தின் மிகுதி நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிராமை அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், கோவைகளின் பிரகாரம் இச் செயற்திட்டத்தை முடிப்பதற்கு ஒரே நேரத்தில் மாற்றுச்செயற்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் தற்போது பெறப்பட்டிருந்த மதியுரை சேவையின் அளவு வேறு செயற்திட்டத்திற்குச் செயற்திறனாகப் பயன்படுத்

துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அது தொடர்பான விபரங்கள் எதுவும் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

அரசிற்குச் சொந்தமான செயற்திட்டங்களின் மேற்பார்வை

2019 ஆம் வருடத்தில் பொது முயற்சிகள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கையில் 01 ஆம் அத்தியாயத்தின் 1.1 இன் மற்றும் 2020 வரைவுச் செயலாற்றுகை அறிக்கையில் 01 ஆம் அத்தியாயத்தின் 1.1 ஆம் அறிமுகத்தின் கீழ் அரசிற்குச் சொந்தமான 396 முயற்சிகள் காணப்படுவதாகவும் அவற்றில் 280 முயற்சிகள் திணைக்களத்தினால் மேற்பார்வை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், திணைக்களத்தினால் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அரசிற்கு சொந்தமான 417 முயற்சிகள் காணப்பட்டதாகவும் அவற்றில் திணைக்களத்தால் 300 நிறுவனங்கள் மேற்பார்வை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், வேறு அவ்வாறான 300 பொது முயற்சிகளில் 118 மீளாய்வாண்டின் இறுதி வரையில் மேற்பார்வை செய்யப்பட்டு வந்தன. அந்த 118 பொது முயற்சிகளில் 33 முயற்சிகள் மீளாய்வாண்டின் இறுதி வரையில் நட்டமேற்பட்டமை தொடர்பாக பொது முயற்சிகள் திணைக்களத்தின் தலையீடு தொடர்பாக கணக்காய்வு விசாரணை செய்தது. அது தொடர்பாக கருத்துரை வழங்கப்பட்ட போது பொது முயற்சிகள் திணைக்களத்தினால் அந் நிறுவனங்களுக்கு தேவையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டமை மற்றும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படல் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதற்கான பின் தொடரல்கள் மேற்கொள்ளப்பட்டமை கணக்காய்வின் போது உறுதிப்படுத்தப்படவில்லை. திணைக்களத்தினால் மேற்பார்வை செய்யப்படுகின்ற 118 முயற்சி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள் மீளாய்வாண்டிற்கான நிதிக்கூற்றுக்களைக் கணக்காய்விற்குச் சமர்ப்பிக்காததுடன் சில நிறுவனங்கள் பல வருடங்களாக நிதிக்கூற்றுக்களை கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கவில்லை.

2019 ஆம் வருடத்தின் செயலாற்றுகை அறிக்கையின் பிரகாரம் 2019 ஆம் வருடம் முதல் மற்றும் இரண்டாவது காலாண்டிற்குள் முடிக்கப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

2020 ஆம் வருட இறுதி வரையில் பங்கிலாபக் கொள்கை, ஊக்கத்தொகைக் கொள்கை மற்றும் நல்லாளுகை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டிக் கோவைகள் பூரணப்படுத்தப்படவில்லை.

அத்துடன் 2002 ஆம் வருடத்தில் திணைக்கள மறுசீரமைப்பிற்கான அமைச்சரவை அனுமதியுடன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை பொது முயற்சிகள் (07) ஏழுக்கான (இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை, இலங்கை துறைமுக அதிகார சபை, இலங்கை அரச மருந்துகள் உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனம்) மற்றும் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச அடமானம் மற்றும் முதலீட்டு வங்கி, இலங்கைப் பிணைகள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை போன்ற சட்டரீதியான நிறுவனங்களை நிர்வகிப்பதற்காக இந்த வழிகாட்டிகள் வெளியிடப்பட வேண்டியிருந்த போதிலும் அவற்றுக்கான புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டியொன்று மீளாய்வாண்டின் இறுதி வரையில் பொது முயற்சிகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

அரச நிறுவனங்களின் செயலாற்றல் மேற்பார்வைக்கான தரவு முறைமையொன்று அபிவிருத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதற்குத் தேவையான வெப் பக்கம் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டு முடிவுற்றதாகவும், ஆரம்பக் கட்டத்தில் தரவுகளை உள்ளடக்குவதற்கு 49 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது அந் நிறுவனங்களின் தரவுகள் உள்ளடக்கப்பட்டு முடிவுற்றதாகவும், இரண்டாம் கட்டத்தில் 72 பொது முயற்சி நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தரவுகள் உள்ளடக்கப்பட்டு வருவதாகவும் பொது முயற்சிகள் திணைக்களத்தினால் கணக்காய்விற்குத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிரகாரம் பொது முயற்சிகள் திணைக்களத்தின் கீழ் மேற்பார்வைக்குட்படுகின்ற 300 நிறுவனங்களில் 121 நிறுவனங்களின் தரவுகளை உள்ளடக்கும் பணி நடவடிக்கைகள் முடிக்கப்பட்டமை நூற்றுக்கு 40 வீதம் மட்டுமாக இருந்தது.

2020 ஆம் வருடத்தின் வரைவு செயலாற்றுகை அறிக்கையில் 07 ஆம் அத்தியாயத்தின் 17.2 ஆம் விடயத்தின் பிரகாரம் நிறுவனம் தொடர்பான தகவல்கள் அவற்றின் வெப் பக்கங்களின் மூலம் அல்லது மாற்று வழிகள் மூலமாகவோ பாராட்டு / குற்றச்சாட்டுக்களை வெளியிடுவதற்குப் பொது மக்களுக்கு உதவுவது இணக்கமானது” என்பது குறிப்பிடப்பட்டிருந்தது. மேற்குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கான தரவு முறைமை தயாரித்தல் மீளாய்வாண்டின் இறுதி வரையில் முடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் அந்த வசதிகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

2019 ஆம் வருடத்தில் பொது வர்த்தக முயற்சிகளின் இலாப வருமானம் மற்றும் பங்குலாப வருமானம் முறையே ரூபா 22,833 மில்லியன் மற்றும் ரூபா 5,024 மில்லியன் என்பதுடன் 2020 ஆம் வருடத்தில் அவை முறையே ரூபா 14,708 மில்லியன் மற்றும் 2,855 மில்லியனாக காட்டப்பட்டு நூற்றுக்கு 36 வீதத்தால் மற்றும் நூறுக்கு 44 வீதத்தால் குறைந்திருந்தது. 2020 நிதிக் கூற்றுக்களில் வருமானக் குறியீடு 20:02:03 (இலாபம்) கீழ் 33 நிறுவனங்களின் தகவல் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் வருமானக் குறியீடு 20:02:04 (பங்கிலாபம்) கீழ் 43 நிறுவனங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அரசின் வர்த்தகச் சந்தை நிறுவனங்களின் எண்ணிக்கை 206 ஆகும். இதன் பிரகாரம் அரச முயற்சிகள் 150 இற்கும் அதிகமான எண்ணிக்கைகளுக்கு வருமானம் / இலாபம்/ நட்டம் என்பன கருத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை

என்பதுடன் அதற்கான காரணங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை.

அரச முயற்சிகளின் செயலாற்றல் மட்டத்தில் பாரியளவில் சரிவு ஏற்பட்டதால் இலாப வருமானம் மற்றும் பங்கிலாபம் குறைவடைந்ததன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அரச முயற்சிகளின் செயலாற்றலின் மேற்பார்வைக்காக உள்ளக மற்றும் திறைசேரி உறுப்பினர்களுக்கு பொது முயற்சிகளில் முடிவுகளை எடுப்பதில் பொருந்தும் கட்டளைகள் மற்றும் சுற்றிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. 2020 சனவரி 30 ஆந் திகதி 100 திறைசேரி உறுப்பினர்களுக்கு பயிற்சி வேலைத்திட்டங்கள் நடாத்தப்பட்டன. அதில் இரண்டாம் கட்டமாக 2020 பெப்ரவரி மாதத்தில் மேலும் 100 உறுப்பினர்களுக்கு பயிற்சி வேலைத்திட்டமொன்று நடாத்தப்பட்டது. அப் பயிற்சி திட்டங்கள் இரண்டின் பின்னர் 2020 ஆம் வருடத்தில் வேறு எந்தப் பயிற்சித் திட்டங்களும் நடாத்தப்படவில்லை.

அரச நிறுவனங்களின் செயலாற்றல் மேற்பார்வைக்கான அந் நிறுவனங்களில் ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் செயல் நடவடிக்கைத் திட்டம் மீளாய்வு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கணக்காய் விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் அரசிற்குச் சொந்தமான 300 நிறுவனங்களில் திணைக்களத்திற்கு 2020 ஆம் வருடத்தில் ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் செயல் நடவடிக்கைத் திட்டம் என்பவற்றைச் சமர்ப்பித்தல் மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்பட்டது. விபரங்கள் அட்டவணை 16 இல் காட்டப்பட்டுள்ளன.

	கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் பிரகாரம் உள்ளபடியான நிறுவனங்களின்	ஒருங்கிணைந்த திட்டம் பெறப்பட்ட எண்ணிக்கை	செயல் நடவடிக்கைத் திட்டம் பெறப்பட்ட எண்ணிக்கை
விவசாயத் துறை	11	05	08
சேவைகள் துறை	58	14	18
கைத்தொழில்கள்	31	14	12
கொள்கைகள் துறை	18	06	06
மொத்தம்	118	39	44

அட்டவணை 16 – பொது முயற்சிகளால் பொது முயற்சிகள் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஒருங்கிணைந்த திட்டம் மற்றும் செயல் நடவடிக்கைத் திட்டம்.

அரசு நிறுவனங்களில் காணப்படும் பிரதான பிரச்சினையைத் தீர்ப்பதற்காக தோட்டங்கள் தவிர்ந்த விவசாயத் துறையிலுள்ள ஏனைய நிறுவனங்களுக்காக 2020 ஆம் வருடத்தில் ஒரு அமர்வு மற்றும் பல நிறுவனங்களுக்காக 02 அமர்வுகளும் நடாத்தப்பட்டன. கொள்கைகள் துறையின் நிறுவனங்களில் காணப்பட்ட அதிகமான பதவியணியினர் காரணமாக ஊழியர் கிரயம் அதிகரித்தமை, நிறுவனங்களின் நல்லாளுகைப் பலவீனங்கள் மற்றும் விருப்பமற்ற ஊழியர்களுடனான நடவடிக்கைகளில் பிரச்சினை போன்ற தீவிர பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக 2020 ஆம் வருடத்தில் எவ்வித கூட்டங்களும் நடாத்தப்படவில்லை.

திறைசேரிக் கட்டுநிதிக் கட்டுப்பாடு மற்றும் மேற்பார்வை

திறைசேரிக் கட்டுப்பாட்டுக் கணக்கு ஆரம்பித்தல், நடாத்திச் செல்லல் போன்றவற்றுக்கான அதிகாரங்கள் வழங்குதல் மற்றும் மேற்பார்வை செய்தல் என்பன திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் பிரதான பணிகளாகக் காணப்பட்டன.

2020 திசெம்பர் 31 இல் 7002-0-0-035/13 ஆம் இலக்க கட்டு நிதிக் கணக்கின் மிகுதி ரூபா 91.53 மில்லியன் என்பதுடன் அது 2013 ஆம் வருடத்திற்கு மற்றும் முன்னைய காலப்பகுதிக்கான தீர்க்கப்படாத முற்பணங்களில் ரூபா 51.98 மில்லியன் வெளிநாட்டுத் தூதரகத்தின் ஊழியர்களில் வெளிநாடுகளுக்குச் சென்ற ஊழியர்களுக்கு வழங்கப்படும் மனைக்காக வைப்புச் செய்யப்படுகின்ற பாதுகாப்பு வைப்புக்கள் 173 உள்ளடங்குகின்றன. இப் பெறுமதியிலிருந்து ரூபா 4.28 மில்லியன் 20 வருடங்களாக காணப்பட்டு வருகின்றது. 10 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையான காலப் பகுதியிலிருந்து காணப்படுகின்ற ரூபா 44.28 மில்லியன் மற்றும் 07 வருடங்களாக ரூபா 3.41 மில்லியன் காணப்பட்டு வருவதுடன், மீளாய்வாண்டின் இறுதிவரையில் அம்முற்பணங்கள் தீர்க்கப்படுவதற்கு திணைக்களம் தவறியிருந்தது.

மனைப்பிணைகள் மற்றும் 173 பாதுகாப்பு வைப்புக்களில் 165 வைப்புக்களுக்கான ரூபா 47.95 மில்லியன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் வெளிநாட்டு தூதராலய ஊழியர்களினால் பயன்படுத்தப்படாத

மனைகளுக்காக வைக்கப்பட்ட பாதுகாப்பு வைப்புக்கள் என்பது அவதானிக்கப்பட்டது.

7002-0-0-035/20 ஆம் இலக்க கட்டு நிதிக் கணக்கின் ரூபா 787.71 மில்லியன் மிகுதிக்குள் தீர்க்கப்படாத முற்பணம் ரூபா 355.08 மில்லியன் என்பதுடன் அப் பெறுமதியில் ரூபா 327.20 மில்லியன் வெளிநாட்டு தூதராலயங்களின் தீர்க்கப்படாத முற்பணங்களாகும். அம் முற்பணங்களில் ரூபா 303.91 மில்லியன் வெளிநாட்டுத் தூதராலய சேவைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற மனைகளுக்காக வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வைப்பு என்பதுடன் அதில் ரூபா 20.46 மில்லியன் 10 வருட காலமாக காணப்பட்டு வருவதுடன் ரூபா 49.11 மில்லியன் 05 வருடங்களிலிருந்து 10 வருடங்கள் வரையிலான காலப்பகுதியிலிருந்து காணப்பட்டு வருகின்றது. இப் பாதுகாப்பு வைப்புக்களில் வெளிநாட்டுத் தூதராலய ஊழியர்கள் வசிக்காத மனைகளுக்காக வைக்கப்பட்டிருந்த 56 வைப்புக்களின் பெறுமதி ரூபா 21.28 மில்லியன் ஆகக் காணப்பட்டது.

தூதராலயங்களில் 2020 திசெம்பர் 31 வரையில் தீர்க்கப்படாத இடைக்காலக் கட்டுநிதி மிகுதி ரூபா 23.29 மில்லியனாக இருந்தது. இம் மிகுதிக்குள் 2018 ஆம் ஆண்டிற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த ரூபா 9.17 மில்லியன், 2018 ஆம் வருடத்தில் வழங்கப்பட்ட ரூபா 813,741, 2019 ஆம் வருடத்தில் வழங்கப்பட்ட ரூபா 3.91 மில்லியன் என்பன அடங்குகின்றன. நிதிப் பிரமாணம் 371 இன் பிரகாரம் இடைக்காலக் கட்டுநிதி வழங்கப்பட்ட பணி நிறைவடைந்தவுடன் உடனடியாக அம் முற்பணம் தீர்க்கப்பட வேண்டிய போதிலும் வெளிநாட்டு தூதராலயங்களினால் அவ்வாறு முற்பணங்கள் தீர்க்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அரசு கடன் பெறுதல் மற்றும் கடன் சேவைகளை கணக்கில் எடுத்தல்.

திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் அரசு கடன் பெறுதல் மற்றும் கடன் சேவைகளைக் கணக்கில் எடுத்தல் என்பன திணைக்களத்தின் பிரதான பணிகளாக இருப்பதுடன், பின்வரும் கடன்கள் அவ்வாறு கணக்கில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- துறைமுக மற்றும் கடற்படை நடவடிக்கைகள் அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட 2017 யூலை 20 ஆந்திகதிய MPS/SEC/2017/32 ஆம் இலக்க “அம்பாந்தோட்டைத் துறைமுக சலுகை ஒப்பந்தம்” எனப் பெயரிட்டப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு 2017 ஆகஸ்ட் 04 ஆந்திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணத்திற்காக அரசினால் பெறப்பட்ட கடன்களில் இன்றும் செலுத்த வேண்டியுள்ள கடன் மிகுதிகள் மீளச் செலுத்தப்படுவதற்கான பொறுப்பு அதன் சலுகை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தும் வகையில் பொதுத் திறைசேரியினால் பொறுப்பேற்கப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31 இல் ரூபா 164,602 மில்லியன் கடன் மிகுதி அரசின் நிதிக் கூற்றுக்களிலோ இலங்கை துறைமுக அதிகார சபையின் நிதிக் கூற்றுக்களிலோ கணக்கில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- 2020 ஆம் வருடத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட 19 வெளிநாட்டுக் கடன் ஒப்பந்தங்களுக்கான மற்றும் 2019 ஆம் வருடத்திற்குள் அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 5 வெளிநாட்டுக்கடன் ஒப்பந்தங்களுக்கான மொத்தம் ரூபா 6,124 மில்லியன் 2020 திசெம்பர் 31 வரையில் வெளிநாட்டுக் கடன்களாக கணக்கில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் C5-DRMS 2000 + Report 854-1 அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் இலக்கம் 03 இற்கான மொத்தம் ரூபா 1,336.52 மில்லியன் கடன் மிகுதி கணக்கில் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

2020 ஆம் வருடத்தின் அரசின் நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் விடயங்கள் இரண்டிற்கான மொத்தம் ரூபா 4,339.42 மில்லியன் கடன் மிகுதியொன்று , வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் C5-DRMS 2000 + Report

854-1 அறிக்கையில் காட்டப்பட்ட கடன் மிகுதிகளை விட அதிகமான மதிப்பொன்று எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சேலவின நிறுவனங்களுக்கு கட்டுநிதி வழங்குதல்

2020 ஆம் வருடத்திற்காக மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவுகளாக முறையே ரூபா 2,804.65 பில்லியன் மற்றும் ரூபா 1,913.51 பில்லியன் ஆக மொத்தம் 4,718.16 பில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த தகவல்களின் பிரகாரம், அதில் உள்ளடங்கும் மீண்டெழும் செலவிற்காக ரூபா 1,708.36 பில்லியன், மூலதனச் செலவிற்காக ரூபா 458.34 பில்லியன் ஆக மொத்தம் ரூபா 2,166.70 பில்லியன் கட்டு நிதி எல்லைகள் விதிக்கப்பட்டிருந்தன. நிறுவனங்களினால் அந்த அளவை விஞ்சியதாக மீண்டெழும் செலவிற்காக ரூபா 1,777.39 பில்லியன் மூலதனச் செலவிற்காக ரூபா 863.23 பில்லியன் ஆக மொத்தம் ரூபா 2,640.63 பில்லியன் கட்டு நிதி கோரப்பட்டிருந்தது. ஆனால் திறைசேரியினால் அவ்வாறு கோரப்பட்ட முழுமையான தொகை வழங்கப்படாது குறைந்த பட்சமாக கட்டு நிதி எல்லைகளை விட குறைவாக மீண்டெழும் செலவுகளுக்காக ரூபா 1,622.54 பில்லியன் , மூலதனச் செலவிற்காக ரூபா 325.77 பில்லியன் ஆக மொத்தம் ரூபா 1,948.31 பில்லியன் ஆன கட்டு நிதி நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் மீண்டெழும் செலவுகளுக்காக நிறுவனங்களினால் கோரப்பட்ட கட்டு நிதியில் ரூபா 154.86 பில்லியன் அதாவது நூற்றுக்கு 8.71 வீதமும் மூலதன செலவுகளுக்காக நிறுவனங்களினால் கோரப்பட்ட கட்டு நிதியில் ரூபா 537.46 பில்லியன் அதாவது நூற்றுக்கு 62.26 வீதமும் ஆக மொத்தம் ரூபா 692.31 பில்லியன் கட்டுநிதி திறைசேரியின் செயற்பாடுகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருக்கவில்லை.

திறைசேரி பிணை முறிகள் வெளியிடப்படல்

திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தினால் 2020 திசெம்பர் 31 வரையில் வெளியார் நிறுவனங்களுக்கு 230 சந்தர்ப்பங்களின் கீழ் ரூபா 1,340,612.19 மில்லியன் ஆன வங்கிப் பிணை முறிகள் / சலுகைக் கடிதம் வெளியிடப்பட்டிருந்ததுடன் 2020 திசெம்பர் 31 வரையில் அவை

முதிர்ச்சியடைந்து காணப்பட்டதுடன் ரூபா 880 மில்லியன் பெறுமதியான திறைசேரி பிணை முறிகளுக்கான காலம் நீடிக்கப்பட்டிருக்கவில்லை.

மிஹின் லங்கா கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் கடிதங்கள்

ஒரு வங்கிக்கு சலுகைக் கடிதம் இரண்டு என்ற அடிப்படையில் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கிகளுக்காக டொலர் 2.5 மில்லியன் வீதம் 4 சலுகைக் கடிதங்களாக ரூபா 1,650 மில்லியன் சலுகைக் கடிதங்கள் மிஹின் லங்கா விமானக் கம்பனிக்கு வழங்கப்பட்டிருந்தது. அக் கடன் தொகையைச் செலுத்த வேண்டிய கால எல்லை 2016 மார்ச் 31 இல் நிறைவடைந்திருந்ததுடன் கடன் தொகையை மீளச் செலுத்த வேண்டிய கால எல்லை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு சலுகைக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. இறுதித் தினம் நீடிப்பதற்கான கால எல்லை 2021 திசம்பர் 31 இலிருந்து ஒரு வருட காலத்திற்கு அல்லது கலைத்தல் நடவடிக்கைகள் முடிவடையும் வரையில் உள்ள முந்திய திகதி வரையில் வழங்கப்பட்டிருந்தது.

2016 ஒக்டோபர் மாதத்திலிருந்து மிஹின் லங்கா கம்பனியின் செயற்பாட்டு நடவடிக்கைகள் முடிவுற்ற போதிலும், அக் கம்பனியின் கலைத்தல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டமை 2018 மார்ச் 09 ஆந் திகதியில் ஆகும். அதன் பிரகாரம்

கலைத்தல் நடவடிக்கைகள் 06 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டிய போதிலும், அதற்கு அப்பால் நீடிக்கப்படுவதற்கு அங்கீகாரம் வழங்கப்படமாட்டாதென அமைச்சரவைப் பத்திர இலக்கம் 18/1001/810/005 இன் கீழ் காட்டப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையில் கலைத்தல் நடவடிக்கைகள் முடிக்கப்பட்டிருக்கவில்லை.

இலங்கை வங்கியிடமிருந்து ரூபா 1,650 மில்லியன் கடன் தொகைக்காக 2020 திசம்பர் 31 திகதியிலிருந்து 2020 ஒக்டோபர் 30 திகதியில் ரூபா 831.40 மில்லியன் வட்டி செலுத்தப்பட்டிருந்ததுடன் கடன் தொகையான ரூபா 1,650 மில்லியன் இன்னும் செலுத்தப்பட வேண்டியிருந்தது.

கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட தகவல் களின் பிரகாரம் மக்கள் வங்கியால் 2020 ஆம் வருடத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட ரூபா 1 பில்லியன் ஆன வரிப் பெறுமதி மிஹின் லங்கா கம்பனிக்கு வழங்கப்பட்ட ரூபா 1,650 மில்லியன் சலுகைக் கடிதத்திற்கான வட்டி ரூபா 909.10 மில்லியன் மற்றும் மூலதனம் ரூபா 90.90 மில்லியன் தீர்க்கப்படுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக மக்கள் வங்கியினால் திறைசேரிக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் அத் தீர்ப்பளவு 2020 திசம்பர் 31 ஆம் திகதி மாற்றல் பத்திரங்களின் மூலம் கணக்குகளில் சீராக்கப்பட்டிருந்தது.

விவசாயம்

அவதானிப்புகள்

- உர மானியத் திட்டத்தை செயல்படுத்துதல்
- தேசிய நியமங்களுடன் இணங்குவதைச் சரிபார்ப்பதற்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட உரக் கையிருப்புகளை விவசாயத் துறைக்கு வழங்குதல்
- இறக்குமதி செய்யப்பட்ட உரப் இருப்புக்களின் மாதிரிகளை ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு உட்படுத்துதல்
- துரநியமங்களுக்கு இணங்காத விதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள்
- தேர்ச்சியடையாத உரக் கையிருப்புக்கு வர்த்தக அனுமதி வழங்குதல்
- சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவித்தல்
- சிறு நீர்ப்பாசன மறுசீரமைப்பு செயற்திட்டம்
- நீர் பம்பிகள் மற்றும் சொட்டு நீர் தொழில்நுட்ப செயற்திட்டம்
- தீர்க்கப்படாதுள்ள கடன்கள் மீதிகள்
- சார லங்கா கடன் திட்டம்
- தொட்டிகளில் இருந்து மண்ணை அகற்றி அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு விற்பனை செய்தல்
- இருப்புக்கள் காணாமல் போதல்
- மறுகாப்பீட்டு ஒப்பந்தம்
- விவசாய தகவல் முறைமையொன்றை நிறுவுதல்
- விலைச்சுட்டி அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டம்
- மீனவர் ஓய்வூதிய மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்
- விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டம்
- உயிரியல் தகவல் முறைமையை புதுப்பித்தல்
- முறையான ஒப்புதல் இல்லாமல் கொடுப்பனவுகளை செலுத்துதல்
- பயன்படுத்தப்படாத தோட்டங்கள்

விவசாயம்

சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வணிகப் போக்கைக் கொண்ட உலகளாவிய போட்டி உற்பத்திப்பொருளை உருவாக்கும் இயற்கை வளங்கள் மற்றும் தொழில்முனைவோர் விவசாயத்தின் நிலைபேறான முகாமைத்துவத்தை உணர்ந்துகொள்வதன் மூலம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தேசிய செழிப்பிற்காக வினைத்திறமான, பயனுள்ள மற்றும் சக்திவாய்ந்த விவசாயத் துறையொன்றை ஸ்தாபித்தல் இத் துறையின் பிரதான நோக்கமாக இனங்காணப்பட்டுள்ளது. மேற்படி நோக்கத்தை அடைந்துகொள்ளும் பொருட்டு கமத்தொழில் அமைச்சு, 03 இராஜாங்க அமைச்சுக்கள், 03 திணைக்களங்கள் மற்றும் 14 நியதிச்சட்ட நிறுவனங்கள் பின்வரும் தொழிற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளன:

- நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கல்வி வாய்ப்புக்களுக்கு பாரம்பரிய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர் சமூகத்தை வழிநடாத்துவதற்கு ஒவ்வொரு இலக்கு குழுவிற்கும் பொருத்தமானவாறு விவசாய தொழில்நுட்ப அறிவை விரிவுபடுத்துதல்.
- இளம் விவசாய தொழில்முனைவோரை உருவாக்குவதை ஊக்குவித்தல்.
- விவசாயத்தை மேம்படுத்துவதற்காக அனைத்து தொடர்புடைய நிறுவனங்களையும் ஒருங்கிணைக்கும் பொறிமுறை ஒன்றுடனான அணுகுமுறையொன்றை உருவாக்கி செயற்படுத்துதல்.
- குறித்துரைக்கப்பட்ட நியமத்தின் பிரகாரம் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் இரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் ஏனைய இரசாயன கலவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முறைமையொன்றை அபிவிருத்தி செய்தல்.
- விவசாய செயற்பாடுகளுக்காக தேவையானவாறு நிதி வளங்கள், பயிர் காப்புறுதித் திட்டங்கள் மற்றும் விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டங்களை விரிவுபடுத்துதல்.

- நேரடி உற்பத்தியாளர்கள், செயன்முறைப்படுத்தும் கம்பனிகள், மொத்த விற்பனை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி கம்பனிகளுக்கிடையிலான ஏற்பாட்டியல் சங்கிலியை வலுப்படுத்துவதன் மூலம் விவசாயிகளின் உற்பத்திகளுக்கு அதிக விலைகளை உறுதிப்படுத்துதல்.
- உற்பத்திப்பொருள் சந்தைப்படுத்தல் வசதிகளுக்கான புதிய மூலோபாயத் திட்டத்தை அமுல்படுத்துதல்.
- உற்பத்தியாளர்களின் வருமான வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த அறுவடை நேரத்தில் அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட தலையீடுகள்.
- காலநிலை மாற்றம் மற்றும் வானிலை தொடர்பான நாளாந்த தகவல்களை விவசாய சமூகத்திற்கு தெரிவிப்பதன் மூலம் இயற்கை அனர்த்தங்களை குறைத்தல்.
- விவசாய சமூகத்திற்கு தரமான விதைகள் மற்றும் செடிகளை வழங்குவதற்கான மூலோபாயத்தை அமுல்படுத்துதல்.
- விவசாயிகளின் பயிரிடல் தேவைகளின் பிரகாரம் நீர் விநியோகத்தை உறுதிப்படுத்தும் நீர் முகாமைத்துவத்தை அமுல்படுத்துதல்.
- வெவ்வேறு புவியியல் பகுதிகளுக்கு பொருத்தமான கால்நடைகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு ஆராய்ச்சிகளை நடாத்துதல் மற்றும் நடுத்தர அளவிலான பண்ணை அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
- கால்நடை அடிப்படையிலான உற்பத்தியை மேம்படுத்தி அவற்றின் ஏற்றுமதிகளை ஊக்குவித்தல்.
- தேசிய கால்நடை சபை மூலம் உயர்தர புற்களை அறிமுகப்படுத்துதல்.
- நடுத்தர மற்றும் பெரிய அளவிலான கால்நடை பண்ணைகளை நிர்மாணிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து

தேவையான நிலம் மற்றும் முதலீடு வசதிகளை வழங்குதல்.

- அரசாங்க விலங்கு பண்ணைகளின் ஆக்கக்கூடிய பயன்பாட்டை ஏற்படுத்துவதற்கு நிகழ்ச்சித்திட்டங்களை இயக்க நிலையில் தயார் செய்தல்.
- கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியை விரிவுபடுத்தி அவற்றின் ஏற்றுமதியை ஊக்குவித்தல்.
- சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் உற்பத்தி மற்றும் நுகர்வு வாய்ப்புக்களை விரிவுபடுத்துதல்.
- விலங்கு பண்ணைகள் மற்றும் உற்பத்தி வசதிகளுக்காக சர்வதேச நியமங்கள் மற்றும் பயனுள்ள கண்காணிப்பு முறைமைகளை அறிமுகப்படுத்துதல்.
- கால்நடை வசதிகளை விரிவுபடுத்துவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தரளவிலான விவசாயிகளுக்கு வசதியளித்தல்.
- உள்ளூர் விவசாயி மற்றும் நுகர்வோரின் திருப்திக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து நியாய விலைக் கொள்கை மற்றும் பயிர் பல்வகைமைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துதல்.
- கரிம உரங்கள் மற்றும் நச்சுத்தன்மையற்ற உணவு உற்பத்தியை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.
- கரிம காய்கறிகள் மற்றும் பழங்களின் நுகர்வை உள்நாட்டு மட்டத்தில் விரிவுபடுத்துவதற்காக சமுர்த்தி மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வீட்டுத்தோட்ட நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துதல்.
- காய்ந்த மிளகாய், சோளம், சோயா, பச்சைப் பயறு மற்றும் கௌப்பி, வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்களின் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் அதன் மூலம் அத்தகைய உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்தல்.
- மிகை உற்பத்திப் பொருட்களை சேமிப்பதன் மூலமும் பெறுமதி சோதனை மூலமும் ஏற்றுமதிகளிற்கு

வசதியளிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல்.

- பெறுமதி சேர்க்கப்பட்ட விவசாய உற்பத்தி மற்றும் அவற்றின் ஏற்றுமதிக்காக விவசாய அறுவடை சேகரிப்பு மற்றும் செயன்முறைப்படுத்தல் நிலையங்களை மேம்படுத்துதல்.
- காய்கறி மற்றும் பழங்கள் தொடர்பான ஏற்றுமதி உற்பத்தி தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.
- சர்வதேச தரத்திலான விதை உற்பத்திக்காக உள்ளூர் விதை கொள்கையொன்றை அறிமுகப்படுத்துதல்.
- இறக்குமதி செய்யப்பட்ட விதைகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை நியமங்கள் நிறுவகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரச்சான்றிதழ்களுக்குள் விதைகளின் இறக்குமதியை ஒழுங்குபடுத்துதல்.
- தரமான விதைகள் மற்றும் நடுகைப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தனியார் துறையை ஊக்குவித்தல்.
- தனித்துவமாக முளைக்கும் தரத்துடனும் நோய்கள் மற்றும் காலநிலை மாற்றங்களிற்கு எதிர்த்து நிற்கக்கூடியதுமான அதிக மகசூல் தரும் நாற்றுக்களை அறிமுகப்படுத்துதல்.
- அரசாங்க பண்ணைகள் மற்றும் விதை உற்பத்தி பண்ணைகளை அபிவிருத்தி செய்தல்.
- புதிய தொழில்நுட்ப முறைகளின் கீழ் நிலத்தடி நீரை தயார்படுத்துதல், மண்ணை தயார்படுத்துதல், விதை மற்றும் செடியைத் தெரிவுசெய்தல், உரத்தை பயன்படுத்துதல், அறுவடைக்கு முன்னரும் பின்னரும் பிராந்திய மட்டத்தில் விரிவான ஆய்வுகளை நடாத்தி விவசாயிகளுக்கு இதில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
- தொழில்நுட்ப விவசாயமொன்றை நோக்கி செல்ல தேவையான அறிவு, தொழில்நுட்ப உபகரணங்கள், நில பயன்பாடு, நிதி பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் சந்தை பெறுமதி சேர்க்கப்பட்ட


தொழில்துறை உற்பத்திப்பொருட்களை நோக்கி வழிகாட்டுதல்.

விநியோகிப்பதற்காகவும் முறைமைகளை உருவாக்குதல்.

- அறுவடை, போக்குவரத்து மற்றும் இறக்குதல் ஆகியவற்றின் போதான கழிவுகளை தடுப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல்படுத்துதல்.
- நீர் சேமிப்பை பயன்படுத்துவதன் ஊடாக மகசூலை அதிகரிக்கும் முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நீர் நுகர்வு பொருளாதார நன்மைகளை அதிகப்படுத்துதல்.
- நெல், தானியங்கள், மிளகு, கிராம்பு, கொக்கோ மற்றும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் உள்ளடங்கிய பிரதான பயிர்களுக்கான தொழில்நுட்ப பயிரிடல் முறைகளை அறிமுகப்படுத்துவதற்காகவும் உயர் தரத்திலான விதைகள், செடிகள் மற்றும் உரங்களை சரியான நேரத்தில்

- உள்ளூர் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி சர்வதேச தரத்திற்கு இணங்க கரிம உரங்களை உற்பத்திசெய்தல் மற்றும் நாட்டில் உயர்தர உரங்களின் உற்பத்தியை ஊக்குவித்தல்.

2020 ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பாராளுமன்றத்தினால் கமத்தொழில் அமைச்சு, அதன் கீழ் தொழிற்புடும் 03 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 03 திணைக்களங்களுக்காக ரூபா 70,935 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரை அந் நிதியேற்பாட்டில் ரூபா 67,764 மில்லியன் தொகை மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் வரைபடம் 21 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 21 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளடங்கியான செலவினம் மூலம் - நிதிக்கூற்றுக்கள், 2020

விவசாயத் துறையினை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற நியதிச்சட்ட நிறுவனங்களிற்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட மேற்படி தொழிற்பாடுகளின் செயலாற்றல் தொடர்பான கணக்காய்வின் போது மேற்கொள்ளப்பட்ட

அவதானிப்புக்கள் பின்வருமாறு பொழிப்பாக் கப்பட்டுள்ளன.

உர மானிய நிகழ்ச்சித்திட்டத்தினை அமுல்படுத்துதல்

2018 ஏப்ரல் 04 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் 2018 ஏப்ரல் 06 இல் உள்ளவாறு அனைத்து உர இருப்புக்களும் (இறக்குமதி செய்யப்பட்ட அரசு மற்றும் தனியார் கம்பனிகளுக்குச் சொந்தமான உரம்) கமத்தொழில் அமைச்சின் பூரண தலையீட்டின் கீழ் முறையாக சரிபார்க்கப்பட வேண்டியிருந்தது. எனினும் விவசாய திணைக்களம் அல்லது தேசிய உர செயலகத்தின் அதிகாரிகளின் பங்களிப்புடன் முறையான உர இருப்பு மெய்மையாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஒவ்வொரு உரக் கம்பனிக்கும் சொந்தமான உர இருப்புக்களிற்காக தனியார் பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட இருப்புச் சான்றிதழின் அடிப்படையில் தேசிய உர செயலகமானது மானியம் வழங்கப்பட வேண்டிய தனியார் கம்பனிகளிற்கு சொந்தமான உர இருப்புக்களை கண்காணிப்பீடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. இருப்பு மெய்மையாய்விற்காக பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் வழங்கியுள்ள இருப்பு மெய்மையாய்வு சான்றிதழ்களின் பகுப்பாய்வானது அந் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்ட முறைகள் மற்றும் இருப்பு மெய்மையாய்வில் நிறுவனங்கள் முகங்கொடுத்திருந்த மட்டுப்பாடுகள் காரணமாகவும் அம் மெய்மையாய்வு அறிக்கைகளில் இருப்பு பெறுமதிகள் சரியாக உறுதிசெய்யப்படாததன் காரணமாகவும் சரியானதும் முறையானதுமான இருப்பு மெய்மையாய்வை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. முறையான இருப்பு மெய்மையாய்வு ஒன்றின் மூலம் சரியான இருப்பு தொகை சரிபார்க்கப்படாமல் உர மானியம் நடைமுறைக்கு வந்திருந்த போது 2018 ஏப்ரல் 06 இல் கிடைக்கக்கூடிய இருப்புக்களாக உரக் கம்பனிகளால் வழங்கப்பட்ட இருப்பு தொகைகளை கணக்கிற்கு எடுத்து 11 உர இறக்குமதி செய்யும் கம்பனிகளிற்கு 04 வகையிலான உரங்கள் தொடர்பான 156,272.5 மெற்றிக் தொண் உர ஆரம்ப இருப்புக்களிற்காக ரூபா 4,084.68 மில்லியன் உர மானியத்தை செலுத்துவதற்கு தேசிய உர செயலகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அமைச்சரவை விஞ்ஞாபனம் VI, நிதி அமைச்சின் பரிந்துரைகள் (இ) மற்றும் அமைச்சரவை தீர்மானங்கள் I (2) ஆகியவற்றின் பிரகாரம், கமத்தொழில் அமைச்சு பொது திறைசேரியின் பிரதிநிதி

ஒருவரை உள்ளடக்கிய விலைக் குழு ஒன்றை நியமனம் செய்திருந்தது. விலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விலைச் சூத்திரத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு வகையான உரத்தினதும் சந்தை பெறுமதி தீர்மானிக்கப்பட வேண்டியதுடன் அப் பெறுமதியின் அடிப்படையில் இறக்குமதி கம்பனிகளுக்கு மானியங்கள் செலுத்தப்பட வேண்டும். அத்தகைய பொதுவான விலை சூத்திரம் பயன்படுத்தப்படாமல், மானியத் திட்டம் செயற்படும் திகதியில் உள்ளவாறு இறக்குமதி செய்யப்பட்ட கம்பனிகளிற்கு கிடைக்கக்கூடிய இருப்புக்களுக்கு வெவ்வேறு விலைகளைப் பயன்படுத்தி மானியம் செலுத்தப்பட்டிருந்தது. இதன் விளைவாக, ஆரம்ப இருப்பிற்காக தொடர்புடைய கம்பனிகளுக்கு ரூபா 959.23 மில்லியன் உர மானியம் மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது. விலைக் குழு இரண்டு தரப்பினர்களுக்கும் நியாயமான முறையில் விலைகளை நிர்ணயித்திருக்க வேண்டும், அதேபோல் அரசாங்கத்தின் உரிமைகளை அரசாங்கத்திற்கு குறைந்தபட்ச பாதகமாக பாதுகாக்க வேண்டும். எனினும், கணக்காய்வு தெரிவு செவ்வைக்குட்படுத்தப்பட்ட 2019 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளின் போது உர கம்பனிகள் 253 சந்தர்ப்பங்களில் உரங்களை இறக்குமதி செய்திருந்தன. அவற்றில் 213 சந்தர்ப்பங்களில், விலைக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட விலைப்பட்டியல் விலை குறைவாகவே இருந்தது. எனினும், குறைந்த விலையொன்றில் இறக்குமதி செய்யப்பட்ட மேற்படி இருப்புக்களிற்காக விலைக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு தேசிய உரச் செயலகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால், ஐ.அ.டொலர் 2,466,355.4 (அண்ணளவாக ரூபா 456.27 மில்லியன்) மேலதிக கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இறக்குமதி செய்யப்பட்ட உர இருப்புக்கள் தேசிய நியமனங்களுடன் இணங்குவதை சரிபார்க்கும் முன் களத்திற்கு வழங்குதல்

2009 யூன் 26 ஆம் திகதிய 4/5/6 Quality ஆம் இலக்க தேசிய உர செயலக பணிப்பாளரின் சுற்றறிக்கையின் பிரகாரம் தேசிய உர செயலகத்தின் அங்கீகாரத்துடன் கம்பனிகளால் இறக்குமதி செய்யப்பட்ட உர இருப்புக்கள் தேசிய நியமனங்களுடன்

இணங்குகின்றது என்பதை ஆய்வுகூட சோதனைகள் உறுதிப்படுத்திய பின்னர் வியாபார அனுமதி வழங்கப்படும் வரை கம்பனிகளால் இறக்குமதி செய்யப்பட்ட உர இருப்புக்கள் தேசிய உர செயலகத்தின் மேற்பார்வையின் கீழ் கம்பனிகளின் களஞ்சியங்களில் பாதுகாப்பாக சேமிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் உரங்களை இறக்குமதி செய்த 9 கணக்காய்வு செய்யப்பட்ட கம்பனிகள் தேசிய உர செயலகத்தின் அங்கீகாரம் இல்லாமலும் ஆய்வுகூட சோதனைகளை நடாத்துவதற்கு அல்லது அவற்றின் விற்பனைக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னரும் 2020 சனவரி 31 அளவில் 05 வகையான 43,761 மெற்றிக் தொண் உரங்களை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கியுள்ளன.

இறக்குமதி செய்யப்பட்ட உர இருப்புக்களின் மாதிரிகளை ஆய்வுகூட சோதனைகளுக்கு உட்படுத்துதல்

எழுமாறாக தெரிவுசெய்யப்பட்ட ஆய்வுகூடத்திற்கான உர இருப்பொன்றிலிருந்து தேசிய உர செயலகத்தால் பெறப்பட்ட மூன்று மாதிரிகளில் ஒன்றைப் பரிந்துரைத்த பின்னர் ஆய்வுகூட பெறுபேறு தேசிய அளவுருக்களுக்கிணங்க காணப்பட்டால் அந்த பெறுபேற்றின் அடிப்படையிலும், ஆய்வுகூட சோதனை சரியாக செய்யப்படுகின்றமை மற்றும் உர இருப்பு தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்துள்ளமை ஆகிய விடயங்களை கருத்தில் கொண்டும் வணிக அனுமதி வழங்கப்படுகின்றது. எவ்வாறாயினும், மேற்படி ஆய்வுகூடத்திற்கு சோதனைக்காக வழங்கப்பட்ட மற்றொரு மாதிரி தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்திருக்காத சந்தர்ப்பத்தில் அந்த ஆய்வுகூட அறிக்கைப் பெறுபேறுகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் சோதனைக்காக மற்றொரு ஆய்வுகூடத்திற்கு அனுப்பப்படும். அதன் பிரகாரம் குறித்த ஆய்வுகூடத்தை நம்பியதற்கான காரணங்கள் மற்றும் ஆய்வுகூட சோதனையின் பெறுபேறு தேசிய அளவுருக்களுடன் ஒத்துப்போகும் போது அதன் பெறுபேறுகள் மற்றும் அந்த ஆய்வுகூட சோதனை அறிக்கையை நம்பாததற்கான காரணங்கள் மற்றும் பெறுபேறு தேசிய அளவுருக்களுடன் ஒத்துப்போகாத சந்தர்ப்பங்களில் அதன் பெறுபேறுகள் என்பன கணக்காய்வில் தெளிவாக இல்லை.

இறக்குமதி செய்யப்பட்ட உரங்கள் அளவுருக்களுடன் ஒத்துப்போகாதமை

12 சந்தர்ப்பங்களில் உரக் கம்பனியொன்றால் இறக்குமதி செய்யப்பட்ட 6,500 மெற்றிக் தொண் ரீஎஸ்பி தொடர்பாக நடாத்தப்பட்ட ஆய்வுகூட சோதனைகளில் கணிசமானளவு வேறுபாடுகள் காணப்பட்டன. அதில் உள்ள முன்னணி சதவீதம் அங்கீகரிக்கப்பட்ட அளவுருக்களுடன் ஒத்துப்போயிருக்காத போதிலும் அவ் இருப்பிற்காக வியாபார அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

05 சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்யப்பட்ட 2,860 மெற்றிக் தொண் உர இருப்புக்களிற்காக இவ்வாறு இறக்குமதி செய்யப்பட்ட ஒவ்வொரு இருப்புத்தொகுதிக்கும் தனித்தனியாக மூன்று மாதிரி சோதனைகள் நடாத்தப்பட்டன. தேசிய அளவுருக்களுடன் அந்த மாதிரி சோதனைகளின் பெறுபேறுகள் இணங்காததன் காரணமாக 2020 திசம்பர் 31 வரையிலும் அந்த இருப்புக்களுக்காக வணிக அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், உர கம்பனி தேசிய உரச் செயலகத்தின் அங்கீகாரம் இன்றி களத்திற்கு உர இருப்பை விடுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. தேசிய உர செயலகத்தின் பணிப்பாளரால் உர இருப்பு தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறு உர ஆலோசனைக் குழுவிடம் வழங்கப்பட்ட கோரிக்கையொன்றிற்கு பதிலளிக்கும் போது குழுவின் தலைவராக இருந்த விவசாய பணிப்பாளர் நாயகம் சந்தைக்கு அந்த உர இருப்பை விடுவிக்காதிருப்பதற்கு அறிவுறுத்தியிருந்த போதிலும் தேசிய உர செயலகம் மேற்படி பரிந்துரையின் பிரகாரம் உர இருப்பை சந்தைக்கு விடுவிப்பதைத் தடுப்பதற்கும் உர இருப்பை அப்புறப்படுத்துவதற்குமான அதன் பெறுப்பை புறக்கணித்திருந்தது. எனினும் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு பொருத்தமற்றதாக காணப்பட்ட போதிலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட உர இருப்பிற்காக மேற்படி உர கம்பனி ரூபா 179.44 மில்லியன் உர மானியத்தைக் கோரி தேசிய உர செயலகத்திற்கு கோவைகளை அனுப்பியிருந்தது.

தரமற்ற உர இருப்பிற்காக வியாபார அனுமதி வழங்கப்படுதல்

சரியான ஆய்வுகூட சோதனை அறிக்கைகளை தவறவிட்டு அதற்குப் பதிலாக போலியான ஆய்வுகூட அறிக்கைகளை

உள்ளடக்குவதன் மூலம் தரமற்ற உர இருப்புகளுக்கு வணிக அனுமதி வழங்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களை தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகள் வெளிப்படுத்தியிருந்தன.

தேசிய உரச் செயலகத்தால் பேணப்படும் 26 கோவைகள் தொடர்பாக பதினொரு உர கம்பனிகள் 34 சந்தர்ப்பங்களில் 15,415.95 மெற்றிக் தொண் ரீஎஸ்பி, 4,611 மெற்றிக் தொண் எம்ஓபி, 1,036 மெற்றிக் தொண் யூரியா, 783 மெற்றிக் தொண் எஸ்ஏ, 367.5 மெற்றிக் தொண் கீசரைட், 150 மெற்றிக் தொண் என்பிகே மற்றும் 270 மெற்றிக் தொண் எஸ்எஎஸ் ஆகியவற்றை இறக்குமதி செய்திருந்தது. அவை தொடர்பான சரியான மாதிரி சோதனை அறிக்கைகள் கோவைகளிலிருந்து அகற்றப்பட்டு போலியான ஆய்வுகூட சோதனை அறிக்கைகள் கோவையில் தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டு வயல்வெளியில் பயன்படுத்த தகுதியற்ற உர இருப்புகள் தேசிய நியமங்களிற்கு இணங்க சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தன. இதன் விளைவாக, உர இறக்குமதி கம்பனிகளுக்கு உர மானியமாக ரூபா 1,072.76 மில்லியன் மோசடியாக செலுத்தப்பட்டதால் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டிருந்தது.

சேதனப்பசளை விவசாயத்தை ஊக்குவித்தல்

நச்சுத்தன்மையற்ற பாரம்பரிய நெல் ரகங்களைப் பயன்படுத்தி 10,000 ஏக்கர் நெற்காணிகளை பயிரிட்டு 18,000,000 கிலோகிராம் நெல் விளைச்சலைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன் 2020 ஆம் ஆண்டில் ரூபா 82.6 மில்லியன் தொகை இராஜாங்கனய இடது கரை கமநல சேவைகள் நிலையத்திற்கு வழங்கப்பட்டிருந்தது. இச் செயற்திட்டத்தின் கீழ் 3152 ஏக்கர் மாத்திரமே பயிரிடப்பட்டிருந்ததுடன் பயிரிடப்பட்ட நெற்காணிகளை விட அதிகமாக விதை நெல் கொள்வனவு செய்யப்பட்டதன் காரணமாக 57,865 கிலோ விதை நெல்லிற்காக ரூபா 3.3 மில்லியன் பயனற்ற கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இச் செயற்திட்டத்திற்காக ரூபா 13 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மொத்த அறுவடை 1,974,350 கிலோ ஆகும். இதன் விளைவாக, செயற்திட்டத்திலிருந்து ஆக்கபூர்வமான விளைவு எதுவும் அடைந்து கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சிறு நீர்ப்பாசன புனரமைப்பு செயற்திட்டம்

2020 ஆம் ஆண்டின் போது உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 26 சிறு நீர்ப்பாசன புனரமைப்பு செயற்திட்டங்கள் கமநல அபிவிருத்தி திணைக்களத்தால் பூர்த்தி செய்யப்படுவதற்கு முன்மொழியப்பட்டிருந்தன. இச் செயற்திட்டங்களில் ரூபா 17.5 மில்லியன் ஒதுக்கீட்டுடனான 17 செயற்திட்டங்கள் 2021 மார்ச் 31 வரையிலும் எதிர்பார்க்கப்பட்டதன் பிரகாரம் பூர்த்தி செய்யப்பட்டு விவசாயிகள் அமைப்புக்களிற்கு கையளிக்கப்பட்டிருக்க வில்லை.

நீரிறைக்கும் இயந்திரம் மற்றும் தூவல் நீர் தொழில்நுட்ப செயற்திட்டம்

இலங்கையின் வறட்சி வலயங்களில் உள்ள விவசாயிகள் வறட்சி காலங்களின் போது குறைந்த நீரில் அவர்களது பயிர்ச்செய்கையை மேற்கொள்ளும் பொருட்டும் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வொன்றாகவும் சூரிய சக்தி மூலம் இயங்கும் நீரிறைக்கும் இயந்திரங்கள் மற்றும் தூவல் நீர்ப்பாசன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் ரூபா 2,327.2 மில்லியன் தொகையை 2005-2008 ஆண்டு காலப்பகுதியின் போது கமத்தொழில் அமைச்சிற்கு வழங்கியிருந்தது. இந் நிதியேற்பாடுகளில் கமநல அபிவிருத்தி திணைக்களம் 19 கமநல சேவைகள் நிலையங்களிற்கு 7,231 சூரிய சக்தி மூலம் இயங்கும் நுண் நீர் முறைமைகளை வழங்கியிருந்தது. இம் முறைமைகளுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் 2018 ஆம் ஆண்டின் இறுதியளவில் தீர்ப்பனவு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும் திறைசேரி செயற்பாடுகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்திற்கு முகவரியிடப்பட்ட 2020 யூலை 03 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதியளவில் ரூபா 2,264.7 மில்லியன் தொகை அறவிடப்பட வேண்டியிருந்தது. வழங்கப்பட்ட முறைமைகளில் தொண்ணூறு சதவீதம் தவறவிடப்பட்டும், பயன்படுத்தப்படாமலும், செயலிழந்தும் காணப்பட்டதுடன் விவசாயிகளின் தகவலைக் கண்டுபிடிக்க முடியாதிருந்தது. அதற்கிணங்க செயற்திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்கள் அடைந்து கொள்ளப்பட்டிருக்காததை தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்டது.

தீர்ப்பனவு செய்யப்படாத கடன் மீதிகள்

2015/16 மற்றும் 2019/20 ஆம் ஆண்டுகளில் சோள பயிர்ச்செய்கைக்காக அனுராதபுர மாவட்ட அலுவலகம் விவசாயிகளின் நம்பிக்கைப்பொறுப்பு நிதிய ஏற்பாடுகளை பயன்படுத்தி ரூபா 80.7 மில்லியன் மற்றும் ரூபா 46.2 மில்லியன் கடன்களை முறையே 5386 விவசாயிகள் மற்றும் 4200 விவசாயிகளுக்கு 06 மாதங்களில் கடனைத் தீர்ப்பளவு செய்யும் அடிப்படையில் வழங்கிப்பிருந்த போதிலும் முறையே ரூபா 25.9 மில்லியன் மற்றும் ரூபா 1.8 மில்லியன் தொகைகள் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிடப்பட வேண்டியிருந்தன.

சார லங்கா கடன் செயற்திட்டம்

சாரா லங்கா கடன் செயற்திட்டத்தின் கீழ் அனுராதபுரம், குருநாகல், புத்தளம், கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்ட அலுவலகங்களில் 33 விவசாயிகளுக்கு ரூபா 14.8 மில்லியன் கடன்கள் வழங்கப்பட்டிருந்தது. அக் கடன்களில் ரூபா 11.2 மில்லியன் தொகை 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அறவிடப்பட வேண்டியிருந்ததுடன் கடன் அறவீட்டின் செயன்முன்னேற்றம் மிகவும் மோசமாக காணப்பட்டது. செயற்திட்டத்தின் குறித்துரைக்கப்பட்ட நோக்கம் கரிம உர உற்பத்தியை ஊக்குவிப்பதாக காணப்பட்ட போதிலும் கடன்கள் வழங்கப்பட்டிருந்த 286 விவசாயிகளில் 36 பேர் 2020 ஆம் ஆண்டிற்குள் செயற்திட்டத்தை அமுல்படுத்தியிருக்கவில்லை. மாதமொன்றிற்கு 27 விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தின் அளவு 400 கிலோகிராமிற்கு குறைவாக காணப்பட்டது.

குளங்களிலிருந்து மண்ணை அகற்றி அதிவேகப்பாதை செயற்திட்டங்களுக்கு விற்பனை செய்தல்

இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரச்சார சபை 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் குளங்களிலிருந்து மண்ணை அகற்றியிருந்தது, இது 1973 இன் 15 ஆம் இலக்க இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரச்சார சட்டத்தின் கீழ் குறித்துரைக்கப்பட்ட நோக்கமொன்றாக காணப்படாததுடன் அதனை அதிவேகப் பாதைகளிற்கு விற்பனை செய்திருந்தது. மண் அகற்றுதல் தொடர்பாக ரூபா 3.3 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்ததுடன் அதிவேகப் பாதைகளுக்கு மண் விற்பனை செய்யப்பட்டதிலிருந்து ரூபா 81.1 மில்லியன் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது. குள

செயற்திட்ட அறிக்கையின் பிரகாரம் சபையானது வழங்கப்பட்ட மண்ணுக்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் அமைப்புகளிடமிருந்து நிதிகளைப் பெற்றிருக்க வேண்டியதுடன் அத்தகைய பணத்தை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பொறியியல் வழிகாட்டுதலின் கீழ் சிறிய குளங்களை சரியான நியமத்தில் உருவாக்குவதற்கு அரசாங்க ஒதுக்கீடுகளுடன் சேர்த்து பயன்படுத்தியிருக்க வேண்டும். எனினும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படாமல் பெறுவனவுகளில் ரூபா 77.7 மில்லியன் தொகை நிலையான வைப்புக் கணக்கொன்றில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.

இருப்பு காணாமல் போதல்

இலங்கை தேசிய பட்டினியொழிப்பு பிரச்சார சபையின் அனுராதபுர உபுள்தெனிய களஞ்சியத்தில் ரூபா 4 மில்லியன் பெறுமதியான 37,223 கிலோகிராம் சோயாபீன்ஸ் இருப்பு 2018 ஆம் ஆண்டில் தவறவிடப்பட்டிருந்தது. எனினும் அவ் விடயம் தொடர்பாக விசாரணைகளை நடாத்துவதற்கும் பொறுப்பான தரப்பினர்களிடமிருந்து நட்டங்களை அறவீடு செய்வதற்கும் 2020 திசெம்பர் 31 வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மீள்காப்புறுதி உடன்படிக்கை

காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்துடன் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையால் மேற்கொள்ளப்பட்ட மீள்காப்புறுதி உடன்படிக்கையின் பிரகாரம் 2019 சிறுபோகத்திற்காக ஒரு விவசாயிக்கு சாத்தியமான மொத்த இழப்பீட்டு பெறுமதியில் ரூபா 10,000 தொகையான முதலாவது கொடுப்பனவிற்காக ரூபா 312 மில்லியன் நிலுவைகள் காப்புறுதி நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது. நிலுவைகளை அறவீடு செய்வதற்குப் பதிலாக 2020 ஆம் ஆண்டில் உடன்படிக்கைகளை இரத்து செய்வதன் மூலம் ரூபா 148.3 மில்லியன் தொகை மாத்திரமே பெறப்பட்டிருந்தது. இதனால் சபைக்கு ரூபா 163.6 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளது.

விவசாய தகவல் முறைமையை நிறுவுதல்

கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையில் விவசாயத் தகவல்கள் உள்ளடங்கிய முழுமையான தகவல்

முறைமை காணப்படவில்லை. ஆகையால் விவசாயத் தரவு உள்ளடங்கிய மென்பொருள் மற்றும் மொபைல் பயன்பாட்டை உருவாக்குவதற்கு ரூபா 10 மில்லியன் நிதியேற்பாட்டை அமைச்சு வழங்கியிருந்தது. 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு சபை மேற்படி பயன்பாட்டை உருவாக்குவதற்கு ரூபா 5 மில்லியன் தொகையை செலவிட்டு பகுதியளவில் பயன்பாட்டை உருவாக்கியிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர்களால் மாத்திரமே பயன்படுத்தப்படுவதற்கு வடிவமைக்கப்பட்டிருந்த இந்த பயன்பாடு கம்பஹா மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள விவசாயக் காணிகளின் வரைபடம் தயாரித்தலை பகுதியளவில் பூர்த்தி செய்திருந்தது. ஏனைய மாவட்ட அலுவலகங்களில் இணையத்தள வசதிகள், ஐஐ உபகரணங்கள் இல்லாததன் காரணமாக அது 2020 திசம்பர் 31 வரையிலும் அங்கே செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. 2020/21 பெரும்போகம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் அம்பாந்தோட்டை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் மாத்திரமே நடாத்தப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இச் செயற்பாடு எதிர்பார்த்த அளவில் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

குறியீட்டு அடிப்படையிலான காப்புறுதித் திட்டம்

குறியீட்டு அடிப்படையிலான காப்புறுதித் திட்டத்திற்காக பயிர் சேதத்தின் பெறுமதியை தீர்மானிப்பதற்கு வளிமண்டலவியல் தரவுகளைப் பெற்றுக்கொள்வது கமத்தொழில் கமநல காப்புறுதி சபையின் முதன்மையான செயற்பாடாக உள்ளது. 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு சர்வதேச நாணய நிதியம் 1980 தொடக்கம் 2019 வரை திட்டமிடப்பட்ட மாவட்டங்கள் தொடர்பான வளிமண்டலவியல் தரவுகளைப் பெற்றுக்கொள்வதற்கு ரூபா 1.72 மில்லியன் தொகையை சபைக்கு செலுத்தியிருந்தது. இத் தரவுகள் பல மாவட்டங்களிலிருந்து பெறப்பட்டிருந்த போதிலும் குறியீட்டு அடிப்படையிலான இழப்பீட்டு கணிப்பீடானது மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் வவுனியா, அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மேற்படி திட்டமிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள மழை அளவீடுகள் சேகரிக்கப்பட்ட தரவுகளுடன் தொடர்புடைய மிகச்சிறிய ஆரங்களை மட்டுமே மேவுகை

செய்திருப்பதாலும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் கீழ் நியமப்படுத்தப்பட்டவாறு மழை அளவீடுகளை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அவை வவுனியா மாவட்டத்தில் மூன்று இடங்களில் மாத்திரமே நிறுவப்பட்டதாலும் செயற்திட்ட வேலைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டிருக்கவில்லை.

மீன்பிடி ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன் திட்டம்

மீன்பிடி ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன் திட்டமானது மீனவர்களுக்கு வயது முதிர்வு அல்லது ஊனமுற்ற நிலையில் சமூக பாதுகாப்பை வழங்குதல், மீனவரின் இறப்பின் போது மீனவரில் தங்கி வாழ்பவர்களிற்கு நிவாரணத்தை வழங்குதல், மீனவர்களை அவர்களது வாழ்வாதாரத்தை தொடர்வதற்கு ஊக்குவித்தல், இளைஞர்களை மீன்பிடித் தொழில்துறைக்கு வழிநடாத்துதல், மீனவர்களிடையே சேமிப்பு மற்றும் சிக்கனத்தை மேம்படுத்தும் பழக்கத்தை ஏற்படுத்துதல் ஆகிய நோக்கங்களை நிறைவேற்றும் நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதியில் திட்டத்தின் ஓய்வூதியப் பொறுப்பு ரூபா 4,261.4 மில்லியன் தொகையானதுடன் இது முன்னைய ஆண்டை விட 8.83 சதவீத அதிகரிப்பொன்றாகும். அதேபோல், திரட்டப்பட்ட நிதியின் எதிர்மறை நிலை ரூபா 3,675.9 மில்லியன் வரை சென்றிருந்தது. அதாவது, முன்னைய ஆண்டை விட 11.76 சதவீத அதிகரிப்பொன்றானதுடன் இது திட்டத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவை மோசமாக பாதித்திருந்தது. மேலும், எதிர்வரும் ஆண்டுகளில் இந்த நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளதால் மேற்படி நிலைமையை கருத்தில் கொண்டு 2020 திசம்பர் 31 அளவில் திட்டத்தை மறுசீரமைத்து நிதி நம்பகத்தன்மையுடன் இதனை அமுல்படுத்துவதற்கு நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை. பங்களிப்பாளர் ஒருவருக்கு 60 வயது பூர்த்தியடைந்த திகதியிலிருந்து ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உரிமையுள்ள போதிலும் ஓய்வூதியம் தயாரிக்கப்பட்ட திகதியிலிருந்து திட்டத்தால் ஓய்வூதியம் செலுத்தப்பட்டிருந்ததுடன் ஓய்வூதிய நிலுவைகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் 2009 சனவரி மற்றும் திசம்பரிற்கிடையே ஓய்வூதியங்களிற்கு விண்ணப்பித்திருந்த 176 மீனவர்களிற்கு ரூபா 4.8 மில்லியன் நிலுவைகளை செலுத்துவதற்கு மீளாய்வா

ண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன் திட்டம்

மீளாய்வாண்டின் இறுதியளவில் இவ் ஓய்வூதிய திட்டத்தின் தேறிய சொத்துக்கள் ரூபா 78,198.5 மில்லியன் எதிர்மறை மீதியொன்றானதுடன் நடைமுறைப் பொறுப்புக்கள் ரூபா 5,028 மில்லியனால் நடைமுறை சொத்துக்களை விஞ்சியிருந்தது. மேலும், 2014 மார்ச் 14 ஆம் திகதிய 1853/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்ட விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் சமூக பாதுகாப்பு நலன் திட்டத்தின் பணிப்புரைகளின் பிரகாரம் 2014 சனவரி 01 தொடக்கம் ஓய்வூதியக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் 1987 மே 07 ஆம் திகதிய 452/45 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரசுரிக்கப்பட்ட முறையில் பங்களிப்புக்கள் அறவீடு செய்யப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே ரூபா 3,217.3 மில்லியன் மற்றும் ரூபா 4,502.5 மில்லியன் ஓய்வூதிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்ட போது விவசாயிகளின் பங்களிப்புக்கள் முறையே ரூபா 21.5 மில்லியன் மற்றும் ரூபா 19.3 மில்லியன் ஆக காணப்பட்டன. ஓய்வூதிய கொடுப்பனவுகளின் அதிகரிப்பு காரணமாக 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே ரூபா 3,065 மில்லியன் மற்றும் ரூபா 4,450.9 மில்லியன் தொகைகளை திறைசேரி வழங்கியிருந்ததுடன் திறைசேரியின் பங்களிப்பு இல்லாமல் இத்திட்டத்தை தொடர்வது சாத்தியமற்றிருந்தது. அதேபோல், இத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களின் ஓய்வூதியம் 60 வயதை பூர்த்தி செய்த திகதியிலிருந்து செலுத்தப்பட வேண்டிய போதிலும் ஓய்வூதியக் கொடுப்பனவு திகதியிலிருந்து அல்லாமல் ஓய்வூதியம் தயாரிக்கப்பட்ட திகதியிலிருந்து கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டது. அக் காலப்பகுதியின் போது செலுத்தப்பட வேண்டிய ஓய்வூதிய நிலுவைகளிற்காக நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் 2012 தொடக்கம் 2020 திசம்பர் 31 வரையான 8 ஆண்டுகளிற்கான ரூபா 3,745.9 மில்லியன் கூட்டுமொத்தமான ஓய்வூதிய நிலுவைகளை 125,828 விவசாயிகளுக்கு செலுத்துவதற்கு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

சுயவிபர தகவல் முறைமையை நாளதுவரையாக்கல்

2014 சனவரி தொடக்கம் நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்த விவசாயிகளின் சுயவிபரத் தகவல்களை இம் முறைமையில் உள்ளடக்குவதன் மூலம் அதனை நாளதுவரையாக்கும் நோக்கத்துடன் ரூபா 1.7 மில்லியன் கிரயத்தில் 08 மாவட்டங்களில் மாத்திரமே விபரங்கள் சேகரிக்கப்பட்டிருந்தன. சபை ஏனைய மாவட்டங்களில் விபரங்களை சேகரித்து தரவுத்தளத்தை நாளதுவரையாக்குவதற்கு நடவடிக்கைகளை எடுத்திருக்காததால் அவை தொடர்பாக செலவிடப்பட்ட கிரயம் பயனற்றதாகியிருந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு விவசாய பங்களிப்பாளர்களின் சுயவிபரத் தகவல்களை பதிவேற்றம் செய்தல் 2020 ஆம் ஆண்டின் கடைசி காலப்பகுதியின் போது நிறுத்தப்பட்டிருந்தது.

முறையான அங்கீகாரமின்றிய படிக்களின் கொடுப்பனவு

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு தேவையான பதவியணியினர் 2011 ஆகஸ்ட் 03 ஆம் திகதிய முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் கடிதம் மூலம் அங்கீகரிக்கப்பட்டிருந்தனர். அவ் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் உள்ளடக்கப்பட்டிருக்காத ஆறு பதவிகளிற்காக ஒப்பந்த அடிப்படையில் உத்தியோகத்தர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருந்ததுடன் அவ் உத்தியோகத்தர்களின் சம்பளங்கள் மற்றும் படிக்களாக 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் மாத்திரம் ரூபா 7.8 மில்லியன் கூட்டுமொத்தம் செலுத்தப்பட்டிருந்தது.

பயன்படுத்தப்படாத தோட்டங்கள்

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை மூலம் கட்டுப்படுத்தப்படும் 16 தேயிலைத் தோட்டங்களுக்குச் சொந்தமான மொத்த நிலப்பரப்பு சபையால் தயாரிக்கப்பட்ட ஆவணத்தில் (ஹெக்டெயர் ரீதியான கூற்று 2019) குறிப்பிடப்பட்டுள்ளவாறு மீளாய்வாண்டின் இறுதியளவில் 10,165 ஹெக்டெயர் ஆக காணப்பட்டது. அந்த ஆவணத்தின் பிரகாரம் 4,895.79 ஹெக்டெயர் பரப்பளவிலான நிலம் மாத்திரமே தேயிலை மற்றும் ஏனைய பயிர்களை பயிரிடுவதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. கட்டிடங்களுக்கு

1,214 ஹெக்டெயர் நிலம் ஒதுக்கப்படும் அதேநேரம் 4,055.21 ஹெக்டெயர் தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இது மொத்த நிலப்பரப்பில் ஏறத்தாழ 39.89 சதவீதமானதுடன் இப் பகுதியை தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்துவதற்கு சபை திட்டமிட்டிருக்கவில்லை. இறப்பர் பயிர்ச்செய்கையின் கீழுள்ள பகுதி தொடர்பாக சபையால் தயாரிக்கப்பட்ட கூற்றின் (ஹெக்டெயர் ரீதியான கூற்று 2019) பிரகாரம் இறப்பர் பயிர்ச்செய்கைக்காக 2,177 ஹெக்டெயரை சபை கொண்டுள்ள போதிலும் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு 742 ஹெக்டெயர் மாத்திரமும் ஏனைய பயிர்களுக்கு 26 ஹெக்டெயரும் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கிணங்க 1,409 ஹெக்டெயர் நிலப்பரப்பு இறப்பர் தோட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் மொத்த நிலப்பரப்பில் 64.7 சதவீதம் இறப்பர் பயிர்ச்செய்கைக்கு பயன்படுத்தப்பட்டிருக்காததுடன் அப் பகுதியை இறப்பர் பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்துவதற்கு சபை திட்டமிட்டிருக்கவில்லை.

குத்தகைக்கு தோட்டங்களை வழங்குதல்

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையானது 2015 ஆம் ஆண்டில் மொனராகலையிலுள்ள குமாரவத்த தோட்டத்தின் பரவில பிரிவில் 15 ஹெக்டெயர் நிலத்தில் இறப்பர் பயிர்ச்செய்கையை தொடங்கியிருந்தது. அது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஒக்தோபர் வரை ரூபா 8.3 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. சபை அந் நிலத்தை முப்பது வருடங்களுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது. சபைக்கும் குத்தகைதாரருக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் 30 வருட காலப்பகுதிக்கு குத்தகை வாடகையாக ரூபா 11.4 மில்லியன் தொகை எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் இந் நிலத்தை குத்தகைக்கு பெற்றுக்கொள்வதன் மூலம் சம்பந்தப்பட்ட பயிர்ச்செய்கை தொடர்பாக ஏற்பட்ட செலவினத்திற்கேற்ப நன்மைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு சபை நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை..

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி

அவதானிப்புகள்

- மீனவ சமூகத்தை மேம்படுத்துதல்
- இறால் தனிமைப்படுத்தல் மற்றும் கடல் அட்டைகள் கிராமம்
- மீன் குஞ்சு உற்பத்தியை அதிகரித்தல்
- கடலோர பாதுகாப்பு மற்றும் வள மேலாண்மை
- ஒருவெல்ல செய்தித்தாள் அச்சிடுதல்
- நிலுவையிலுள்ள வருமானம்
- பல் நாள் மீன்பிடி படகுகளுக்கான பதிவு கட்டணம்
- செயற்திட்டங்களை செயற்படுத்துதல்
- இனங்காணப்பட்ட இழப்புகள்
- வருவாயை அதிகரிப்பதில் தோல்வி
- விளைவற்ற சொத்துகள்
- படகுகளில் வேலையை முடிக்கத் தவறியமை

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி

மீன் நுகர்வினை அதிகரித்தல் மூலம் உயர் போசணை மட்டத்துடனான மக்களை, உயர் அந்நியச் செலவாணியை ஈட்டுதல் மற்றும் கடற்றொழில் துறையில் வேலைவாய்ப்புக்களை அதிகரித்தலும் மீன்பிடிக்கும் மக்களுக்கு உயர் வாழ்க்கைத் தரத்தினை வழங்குவதும் இந்த துறையிலிருந்து எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகாக காணப்பட்டன. அந்தப் பெறுபேற்றினை அடைந்து கொள்வதற்காக கடற்றொழில் அமைச்சினால் அலங்கார மீன்கள் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் பலநாள் மீன்பிடி செயற்பாடுகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் திணைக்களம் மற்றும் 6 நியதிச்சட்ட சபைகள் / நிறுவனங்களினால் பின்வரும் பணிப் பொறுப்புக்களை நிறைவேற்றப்பட வேண்டி இருந்தன.

- கரையோரப் பிரதேசங்களில் மீன்களின் தொகை அளவினைக் கூட்டுவதற்காக விஞ்ஞான ரீதியிலான முறையொன்றை அறிமுகப்படுத்துதல்.
- கடற்றொழில் துறைமுகங்களை நவீனமயப்படுத்தல் மற்றும் தேவைப் பாட்டுக்கமைய புதிய துறைமுகங்களை நிர்மாணித்தல்.
- சர்வதேச கடல் பிரதேசங்களில் கடற்றொழிலை விரிவாக்குவதற்காக உள்நாட்டுக் கம்பனிகளுக்குச் சந்தர்ப்பம் வழங்குதல்.
- ரின்மீன் கைத்தொழிலை மேம்படுத்துவதற்காகத் தனியார் கம்பனிகள் மற்றும் முதலீட்டாளர்களை ஊக்குவித்தல்.
- உற்பத்தியாளருக்கும் மற்றும் பாவனை யாளருக்கும் நியாயம்

ஏற்படும் விதத்தில் மீன் உற்பத்தி மற்றும் சந்தை நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்து விரிவாக்குதல்.

- வடக்கு மற்றும் கிழக்குக் கடலில் அத்துமீரி மீன்பிடித்தலை இல்லா தொழித்தலும், கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்பு பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக, இந்தியாவுடனான முரண்பாடுகளை தீர்த்துவைத்தல்.
- மீனவ சமூகத்திற்குப் பயனுறுதியான வங்கி மற்றும் காப்புறுதி முறையொன்றை அறிமுகப்படுத்துதல்.
- சமுத்திரப் பல்கலைக்கழகத்தை உபயோகப்படுத்தி இளைஞர் யுவதிகளுக்காக கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பான தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவப் பயிற்சி வேலைத் திட்டங்களைச் செயற்படுத்துதல்.
- மீனவ சமூகத்திற்கான நலன்புரி செயற்பாடுகளை விரிவுபடுத்துதல்
- ஏற்றுமதி சந்தையை நோக்கமாகக் கொண்ட அலங்கார மீன்கள் கைத்தொழிலை ஏற்படுத்துவதற்காகத் தேவையான வசதிகளை வழங்குதல்
- குளங்கள், களப்பு மற்றும் கரை நிலைங்களை அண்டி நன்னீர் மீன் வளர்ப்பு செய்கையை பிரபல்யப்படுத்துவதற்காகத் தேவையான வழிமுறைகளைத் தயார் செய்தல்.
- பெரிய அளவிலான படகுகளின் வழிநடாத்தல் செயற்பாடுகளை வினைத்திறமையாக மேற்கொள்வதற்காக கடற்றொழில் துறைமுகத்தை விருத்தி செய்தல்.
- பலநாள் கடற்றொழில் படகுகளுக்காகக் கடல் நீரை உபயோகித்து


குளிருட்டித் தொகுதியினை விருத்தி செய்தல் மற்றும் சூரிய வலுசக்தியை பாவிப்பதற்கு ஊக்குவித்தல்.

- நவீன தொடர்பாடல் வசதிகள், குளிருட்டிகள், எரிபொருள் வழங்கு தல் மற்றும் துப்பரவேற்பாட்டு வசதிகளுடனான சகல கடற் றொழில் துறைமுகங்கள், நங்கூர நிலையங்களை விருத்தி செய்தல்.
- கடல் மற்றும் நன்னீர் மீன்களைப் பெருக்குவதற்காக கடற்றொழில் சமூக சங்கங்கள் மற்றும் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையோடு கூட்டிணைந்து நிகழ்ச்சித் திட்டங்களை ஆரம்பி த்தல்.
- சூழல்நேயமான நவீன அதி தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் மீன்

அறுவடையை விருத்தி செய்வதற்காக நடவடிக்கையை எடுத்தல்.

- கடற்றொழிலாளர்களையும் அக் கைத்தொழில்துறையில் ஈடுபட்டு ள்ளோரின் துறைசார் பயிற்சி மற்றும் அறிவினை விருத்தி செய்தல்

2020 ஆம் ஆண்டின் போது மேற்குறிப்பிடப்பட்ட பணிப்பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக கடற்றொழில் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் திணைக்களத்திற்கு மொத்தம் ரூபா 5,668 மில்லியன் நிதிஏற்பாடு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டிடின இறுதி வரை அதில் ரூபா 5,137 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ரூபா 531 மில்லியன் பயன்படுத்தப்பட ிருக்கவில்லை. விபரங்கள் உரு 22 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 22 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

கடற்றொழில் அமைச்சு, இராஜாங்க அமைச்சு, திணைக்களம் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களால் மேற்குறித்த செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வின் போது கண்டறியப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் கீழே பொழிப்பாக்கி காண்பிக்கப்பட்டுள்ளன.

மீனவச் சமூகத்தினை வலுவூட்டுதல்

2019 ஆம் ஆண்டில் மீனவச் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ரூபா 23.87 மில்லியனான நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை அதில் ரூபா 23.79 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. அச்செலவினங்களில் ரூபா 22.29 மில்லியன் முன்னைய ஆண்டில் செலுத்த வேண்டிய பட்டியல் கொடுப்பனவிற்காக செலவிடப்பட்டிருந்தது. அத்துடன் மீளாய்வாண்டின் மீனவச் சமூகத்தை வலுவூட்டுவதற்காக ரூபா 1.5 மில்லியன் மாத்திரம் செலவிடப்பட்டிருந்தது.

கடலட்டை தனிமைப்படுத்தல் மற்றும் கடலட்டை கிராமம்

2020 ஆம் ஆண்டிற்கான செயல்நடவடிக்கைத் திட்டத்தின் படி, இலங்கை நீரியல் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையால் இறால் தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்குதல் (ஆரம்ப செயற்பாடு) கடலட்டை கிராமங்களுக்காக அளவிடல் எதிர்பார்த்து அதற்காக ரூபா 2.7 மில்லியன் ஒதுக்கீடு செய்திருந்தது. 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரையிலும் அந்நிதியேற்பாடுகள் பயன்படுத்தப்படாதிருந்தது.

மீன் விதை (குஞ்சு) உற்பத்தியை அதிகரித்தல்

2020 ஆம் ஆண்டில் தேசிய உணவு உற்பத்தி திட்டத்திற்காக (53-2506) கடற்றொழில் அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்த ரூபா 33.63 மில்லியனில், மீன் குஞ்சு உற்பத்தியை (Fish Seed Production) அதிகரிப்பதற்கு நீரியல் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபைக்கு ரூபா 31.96 மில்லியன் வழங்கப்பட்டது. மீன் விதை உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செயற்பாடுகள்

நடைபெற்றதா என்பது குறித்து எவ்வித பின்தொடர் செயற்பாடும் இடம்பெறவில்லை. **கரையோர பாதுகாப்பு மற்றும் வள முகாமைத்துவம்**

2020 ஆம் ஆண்டிற்காக கரையோர பாதுகாப்பு மற்றும் வளங்கள் முகாமைத்துவ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாண வேலைகளுக்காக ரூபா 44.5 மில்லியன் அமைச்சிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2020 வருடாந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தின்படி, இலங்கை நீரியல் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபை மூலம் மன்னார் மாவட்டத்தில் கடல் அட்டைகளுக்காக குஞ்சு பொரிப்பகங்களை கட்டுவதற்கும் புத்தளம் மாவட்டத்தில் அலங்கார மீன்களுக்காக குஞ்சு பொரிப்பகங்களை கட்டுவதற்கும் பம்பலா நன்னீர் இறால் குஞ்சுகளை மேம்படுத்துவதையும் எதிர்பார்த்து அந்நிதிஏற்பாடுகளிலிருந்து ரூபா 27.29 மில்லியன் மீளாய்வாண்டில் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்நிமாணப் பணிகளின் நிதி முன்னேற்றம் 61 சதவீதமாக இருந்ததுடன் மற்றும் திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த விளைவு முன்னேற்றம் தொடர்பான தகவல்கள் செயல்முன்னேற்ற அறிக்கையில் குறிப்பிடப்படாதிருந்ததுடன் அது தொடர்பாக பின்தொடர் நடவடிக்கையொன்றும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஒருவெல்ல செய்தித்தாள் அச்சிடுதல்

தினமின மற்றும் தினகரன் செய்தித்தாள்களில் வெளியிடுவதற்காக அமைச்சினால் வழங்கப்பட்ட ஒருவெல்ல பத்திரிகையை அச்சிடுவதற்காக 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 7.29 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. இத்தகைய செய்தித்தாள்கள் பல ஆண்டுகளாக அச்சிடப்பட்டு பணம் கொடுக்கப்பட்டிருந்த போதிலும், அச்செய்தித்தாளை வெளியிடுவதன் நோக்கங்கள் மற்றும் அடையப்பட்ட இலக்குகளின் பின்தொடர் நடவடிக்கை அல்லது செயற்பாட்டு மீளாய்வை மேற்கொண்டமைக்கு எவ்வித தகவல்களும் வெளிப்படுத்தப்படவில்லை.

நிலுவை வருமானம்

2020 ஆம் ஆண்டிற்கான கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் 2020 திசெம்பர் 31 இன் நிதி நிலைமைக் கூற்றின் பிரகாரம் 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை நிலுவை வருமானம் ரூபா 4.44 மில்லியனாக இருந்தது. நிலுவை வருமான சேகரிப்பு பலவீனமான மட்டத்தில் காணப்பட்டது.

பல நாள் மீன்பிடி படகுகளுக்கான பதிவு கட்டணம்

2020 ஆம் ஆண்டில் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக பதிவுசெய்யப்பட்ட பல நாள் மீன்பிடி படகுகளின் எண்ணிக்கை 988 ஆகும். 13.5 மீற்றர் முதல் 15 மீற்றர் வரை உள்ள கப்பல்களுக்கு ரூபா 5,000 வீதமும் 15 மீற்றர் முதல் 24 மீற்றர் வரை உள்ள படகுகளுக்கு ரூபா 50,000 மற்றும் 24 மீற்றருக்கு மேல் உள்ள படகுகளுக்கு ரூபா 500,000 வீதமும் பதிவுக் கட்டணம் அறவிப்படுகின்றது. அதன் பிரகாரம் மீளாய்வாண்டிற்காக பல நாள் மீன்பிடி கப்பல்களைப் பதிவு செய்வதன் மூலம் வருமானம் ரூபா 25.51 மில்லியனாக இருக்க வேண்டிய போதிலும் நிதிப்பிரிவின் பதிவேடுகளின் பிரகாரம் அவ்வருமானம் ரூபா 23.01 மில்லியனாக இருந்தது. அதன் பிரகாரம் ரூபா 2.5 மில்லியன் வித்தியாசம் இருந்த போதிலும், அது தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் முகாமைத்துவம் அதில் கவனம் செலுத்தவில்லை.

13.5 மீற்றருக்கு மேற்பட்ட பதினேழு பல நாள் மீன்பிடி படகுகளைச் செயற்படுத்துவதற்கு அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. அவற்றில் ஒன்றுக்கு பல ஆண்டுகளாக அனுமதிப்பத்திர பெற்றுக்கொள்ளப்படவில்லை. மாவட்ட மீன்பிடி அலுவலகங்கள் மூலம் பல நாள் மீன்பிடி கப்பல்களை அவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றார்களா மற்றும் அனுமதிப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளாமைக்கான காரணங்கள் குறித்து ஆராய்ந்து பார்க்கப்பட்டிருக்கவில்லை.

செயற்திட்டங்களை செயல்படுத்துதல்

அலங்கார மீன்கள் மற்றும் நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல் பல நாள் மீன்பிடி செயற்பாடுகள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சிற்கு, ஒதுக்கீடு செய்த நிதி ஏற்பாட்டில் 97 சதவீதத்திற்குச் சமமான ரூபா 360.1 இலங்கை நீரியல் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் (NAQDA) 05 அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு செலவிடப்பட்டிருந்தது. அந்த நிதியை உரிய செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவது தொடர்பாக பின்தொடர் நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப் பட்டிருக்கவில்லை.

மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக, மீளாய்வாண்டின் போது இராஜாங்க அமைச்சினால் நீரியல் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகாரசபைக்கு மூலதன நிதிஏற்பாடாக ரூபா 204.0 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்ட முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் அந்நிதிஏற்பாடு களிலிருந்து 29 செயற்திட்டங்களுக்காக ரூபா 196.2 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. அச்செயற்திட்டங்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நலன்களை பெற்றுக் கொள்வோர் தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்படாதிருந்ததுடன் அந்நிதிஏற்பாடுகள் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக பயன்பாடு தொடர்பாக பின்தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இனங்காணப்பட்ட நட்டங்கள்

வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தின் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களின் கேள்வியை அடிப்படையாக கொண்டு எவ்வித ஒப்பந்தமொன்றும் மேற்கொள்ளாமல் பிணியாளர் வண்டி, படகொன்று, பாலம் பாரு

மற்றும் வலை உபகரணங்கள் என்பவற்றை உற்பத்தி செய்து வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் அவற்றை கொள்வனவு செய்வதை நிராகரித்தமையால் ரூபா 25.03 ஆன நட்டமொன்று இனங்காணப்பட்டிருந்தது. 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை அதற்கு பொறுப்பான தரப்பினரை இனங்கண்டு நட்டத்தை அறவடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

வருமானத்தை அதிகரித்துக் கொள்ளாமை

மீளாய்வாண்டின் வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தின் உள்ளவாறான உற்பத்தி மற்றும் உள்ளவாறான வருமானம் பாதிடு செய்யப்பட்ட அளவுகளுக்கு இடையே குறைவாக இருந்ததுடன் கிரயம் 107 சதவீதத்தினாலும் நிர்வாக செலவினம் 13.35 சதவீதத்தினாலும் ஏனைய செலவினம் 473 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. விற்பனை மற்றும் விநியோக செலவினம் 16.7 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது, செலவினம் அவ்வாறு அதிகரிப்பதை கட்டுப்படுத்தி வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக முகாமத்துவத்தினால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விளைவற்ற சொத்துக்கள்

- வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தினால் 2009 சனவரி 01 ஆந் திகதி ரூபா 0.94 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட வேலைப் பட்டறை உபகரணம் (Lathe machine) போதியளவு பதவியணியினர் இல்லாதிருந்தமையால் உச்ச இயலளவில் பயன்படுத்துவதற்காக முடியாதிருந்தது. 2012 ஆம் ஆண்டின் போது ரூபா 1.66 மில்லியன் செலவில் மேலும் அவ்வாறான உபகரண மொன்று கொள்வனவு செய்யப்பட்டு எவ்வித பயன்பாட்டிற்கும் எடுக்கப் படாமல் விளைவற்ற வகையில் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது. எனினும் அதற்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் தொடர்பாக 10

வருடங்களாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தினால் 2012 ஆகஸ்ட் 20 ஆந் திகதி ரூபா 5.4 மில்லியன் இற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த ஜெல்கோட் ஸ்பிரே கன் இயந்திரம் 07 வருடங்களாக எவ்வித பயன்பாட்டிற்கும் எடுக்கப்படாமல் விளைவற்ற வகையில் காணப்பட்டது.
- வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தினால் 2013 மார்ச் 05 ஆந் திகதி ரூபா 4.2 மில்லியனிற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்த பிளாஸ்மா இயந்திரமும் (Plasma Cutter Machine) எவ்வித பயன்பாட்டிற்கும் விளைவற்ற வகையில் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தது.
- 2016 ஆம் ஆண்டின் போது ரூபா 0.32 கொடுப்பனவு செய்து தனியார் நிறுவனமொன்று மூலம் தயாரிக்கப்பட்ட நிர்வாக செயற்பாட்டு கைநூல் 4 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதும் அதற்காக அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்படாமையால் அதனைச் செயற்படுத்த முடியாமல் இருந்தது.

ஒப்பந்த வேலைகளைப் பூர்த்தி செய்யாமை

- வரையறுக்கப்பட்ட சீ சீனோர் மன்றத்தினால் லிமிடெட் IMUL - A-0061 - KMN என்ற கப்பலுக்காக ஒப்பந்தத்தின் பிரகாரம் செலுத்த வேண்டிய பெறுமதியை விட ரூபா 3.3 மில்லியன் அதிகமாக செலுத்தப்பட்டிருந்தது, கப்பலுக்கான ஜெனரேட்டருக்கு ரூபா 0.6 மில்லியன் செலுத்தப்பட்டிருந்த போதும் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை ஜெனரேட்டர் படகில் பொருத்தப்பட வில்லை. ஒப்பந்தத்தின் 2 ஆவது நிபந்தனையின் பிரகாரம் படகு பூர்த்தி செய்து 2016 திசம்பர் 15 ஆந் திகதி அல்லது அதற்கு முன் படகினை பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய போதும் 03 ஆண்டுகளுக்கு அண்மித்த தாமதமாக இருந்த போதிலும், படகில்

ஓரே ஹல் (hull) மாத்திரமே உருவாக்கப்பட்டிருந்தது. அத்துடன் அது மொத்த வேலை மதிப்பின் 18 சதவீதமாக இருந்தது. அத்துடன் ஒப்பந்தத்தின் காலத்தை முறையாக நீடிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

- 2017 ஆம் ஆண்டில் கடற்றொழில் அமைச்சின் மானியங்களின் கீழ் வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தினால் தயாரிப்பு ஆரம்பிக்கப்பட்டிருந்த 55 அடி நீளமான 5

பலநாள் படகுகளில் இறுதி படகின் தயாரிப்பு வேலைகள் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

- வரையறுக்கப்பட்ட சீ - நோர் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டில் மொறிசீயஸ் அரசிற்காக தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த கப்பலின் வேலைகள் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

கைத்தொழில் துறை

அவதானிப்புகள்

- கைத்தொழிற் பேட்டை
- லங்கா எழுச்சி தேசிய திட்டம்
- ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்ப சிறப்பு நிலையம் (CERA)
- தொழில்துறை குடியிருப்புகள்
- உதவாத உலோக விற்பனை
- விளைவற்ற சொத்துகள்
- கனிய மணல் விற்பனை
- கனிம மணல் அகழ்வு
- தொழிற்சாலைகளை ஆரம்பிக்காமை
- சுண்ணாம்பு படிவத்தை குத்தகைக்கு வழங்குதல்
- பயனுள்ள முதலீட்டிற்காக சொத்தைப் பயன்படுத்தாமை
- வாடகை அறவிடப்படாமை

கைத்தொழில் துறை

கைத்தொழில் பல்வகைப்படுத்தலின் ஊடாக உள்நாட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச விநியோக வலையமைப்புடன் இணைந்து உலகலாவிய போட்டிச் சந்தையில் ஒப்பீட்டளவிலான இலாபத்தை அடைந்துகொள்ளும் வகையில் உள்நாட்டு கைத்தொழில் துறையினை நவீன உபாயங்களினூடாக வலுப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தல் இத் துறை எதிர்பார்க்கும் விளைவாகும். இவ் விளைவினை அடைந்துகொள்வதற்காக கைத்தொழில் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள மூன்று இராஜாங்க அமைச்சுக்கள், ஒரு திணைக்களம் மற்றும் 23 நியதி சட்ட சபைகள்/நிறுவனங்கள் மூலம் பின்வரும் கடமைகளை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

- கைத்தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் குறித்த நிறுவனங்களுடன் இணைந்து தீர்த்து வைக்கும் ஒரு திட்டத்தினை அமுல்படுத்தல்.
- ஏற்றுமதி இறக்குமதி செயற்பாட்டினை தடையின்றியும் குறைந்த கால இடைவெளியினுள் வினைத்திறனாக மேற்கொள்வதற்காக தனி ஒன்றிணைந்த முறைமையொன்றினை ஏற்படுத்தல்.
- ஏற்றுமதியுடன் தொடர்பான உற்பத்திச் செயற்பாட்டினை வலுப்படுத்துவதற்காக அனைத்து மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் கொள்கைத் திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை அமைத்தலும் செயற்படுத்தலும்.
- நடைமுறையிலுள்ள கைத்தொழில்களை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கும், முதலீடுகளுக்கான சந்தர்ப்பங்களை விரிவுபடுத்தி புதிய கைத்தொழில் துறைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வழிமுறைகளை ஏற்படுத்தலும் அவற்றை செயற்படுத்தலும்.
- வீழ்ச்சியடைந்துள்ள வியாபாரங்கள் மற்றும் கைத்தொழில்களை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்திட்டங்களை அறிமுகப்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்.
- உள்நாட்டு உற்பத்தியாளர்களையும் வர்த்தகர்களையும் பாதுகாப்பதற்கும் வலுப்படுத்துவதற்குமான ஒரு திட்டத்தினை ஏற்படுத்தல்.
- தற்பொழுது முதலீட்டு சபை மற்றும் காணி மறுசீரமைப்பு ஆணைக் குழுவுடன் இணைந்து ஏராவூர் பிரதேசத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள ஆடைக் கைத்தொழில் பேட்டையினை ஆரம்பிப்பதற்கு தேவையான சகல அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
- தற்பொழுது பூமிக்கடியில் மற்றும் கடலுக்கடியில் இருப்பதாக கருதப்படும் கணிய வளங்களை அதி நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஆய்வு செய்து நாட்டின் உற்பத்தி செயன்முறையினை வலுப்படுத்துவதற்காக பயன்படுத்தல்.
- இலங்கையின் உள்நாட்டுச் சந்தையினுள் ஆடைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தினை விரிவுபடுத்துவதன் மூலம் உள்நாட்டு ஆடைகளுக்கான சுற்றுலாப் பயணிகள் சந்தையினை அபிவிருத்தி செய்தல்.
- பத்திக் கைத்தொழிலுக்கு தேவையான சாய வகைகள் உள்ளிட்ட உயர் தரம் வாய்ந்த ஏனைய மூலப்பொருட்களை விநியோகம் செய்வதற்கான வழிமுறையொன்றினை ஏற்படுத்தல்.
- உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மட்டத்தில் பத்திக் மற்றும்


இயந்திரக் கைத்தொழில் துறையினை பிரபலப்படுத்துவதற்கான விசேட வேலைத் திட்டமொன்றினை தயாரித்தல்.

- ஆடை விற்பனைப் பேட்டை ஒன்றினை அமைப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
- ஆடை உற்பத்திச் சந்தை திறந்த மற்றும் போட்டி அடிப்படையில் இயக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
- பாரிய அளவிலான உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அதி தொழில்நுட்பரீதியிலான உற்பத்திகளை புதிதாக ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வழிமுறையொன்றினை ஏற்படுத்தல் மற்றும் செயற்படுத்தல்.
- பிரம்பு, பித்தளை, மண், மரத் தளபாடங்கள் உள்ளிட்ட கிராமியக் கைத்தொழில்களை பெறுமதி கூடிய கைத்தொழில்களாக முன்னேற்றுவது தொடர்பில் முன்னுரிமை வழங்கி தேவையான ஊக்குவிப்புக்களை வழங்குதல்.
- மரக் கைத்தொழில், பிரம்புக் கைத்தொழில், ஓலைக் கைத்தொழில் ஆகியவற்றுடன் தொடர்பான மூலப்பொருள் சார்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வாக கூட்டுறவு பயிரிடல் முறைமையின் கீழ் குறை பயன்பாடு கொண்ட அரசு காணிகளில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் குறித்த மூலப்பொருட்களை பயிரிடுவதற்கான சந்தர்ப்பத்தையும் தேவையான ஊக்குவிப்புக்களையும் வழங்குதல்.
- மரப்பலகை மற்றும் மரத் தளபாட உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளும் பிரச்சினைக்கான தீர்வாக சுங்க வரி இன்றி தோலுடன் கூடிய மரக் குற்றிகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குதல்.

- வாத்து மற்றும் உலோக ஆகிய சம்பிரதாயபூர்வமான கைத்தொழில் களுடன் தொடர்பான மூலப்பொருட்கள் மற்றும் சந்தை வாய்ப்புகள் போன்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவுதல்.
- தனியார் துறையுடன் போட்டி அடிப்படையில் மாணிக்கக்கல் கைத்தொழிலை புது வடிவமைப்புச் சிந்தனைகள் ஊடாக நவீனமயப்படுத்தல்.
- பெறுமதி சேர்க்கப்படாது ஏற்றுமதி செய்யப்படுகின்ற இரத்தினக் கற்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி அதனுடன் தொடர்பான கைத்தொழில்களுக்கான பெறுமதி சேர்க்கப்பட்ட கூடிய ஏற்றுமதி வருமானத்தைப் பெறக்கூடிய ஏற்றுமதி உற்பத்திகளாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- வெட்டி மெருகூட்டப்பட்ட இரத்தினக் கற்களை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக பூரணப்படுத்தப்பட்ட ஆபரணங்களை உற்பத்தி செய்வதற்கு தேவையான நவீன அதி தொழில்நுட்ப உபகரண இறக்குமதிக்கான வரியை நீக்குதல்.
- இரத்தினக் கல் மற்றும் கணிய வள கைத்தொழில்கள் தொடர்பில் பெறப்பட வேண்டிய சுற்றாடல் மற்றும் ஏனைய அனுமதிப் பத்திரங்கள் தொடர்பான செயல் முறையினை மீளாய்வு செய்து இலகுபடுத்தல் மற்றும் கைத்தொழிலாளர்கள் இச் சேவைகளை பெற்றுக்கொள்வதனை இலகுபடுத்தல்.

2020 ஆம் ஆண்டு மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக கைத்தொழில் அமைச்சு, 03 இராஜாங்க அமைச்சுகள் மற்றும் ஒரு திணைக்களத்திற்குமாக மொத்தம் ரூபா. 5,867 மில்லியன் ஒதுக்கீடு பாராளுமன்றத்தின் மூலம் வழங்கப்பட்டிருந்

ததுடன், மீளாய்வாண்டின் இறுதியில் இதில் ரூபா. 5,139 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரம் உரு 23 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 23 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

அமைச்சு மற்றும் அதன் கீழ் இயங்கும் நிறுவனங்கள் மூலம் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட விடயங்களின் தொகுப்பு கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைத்தொழில் பேட்டை

கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் 32 கைத்தொழில் பேட்டைகளுடன் தொடர்பான 913 காணித் துண்டுகள் (Plots) காணப்பட்டன. 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று அவற்றில் 627 காணித் துண்டுகள் பல்வேறு முதலீட்டாளர்களின் கைத்தொழில்களுக்காகவும், 104 காணித் துண்டுகள் பொது வசதிகளுக்காகவும், முதலீட்டாளர்களுக்காக வழங்கப்படுவதற்கென 66 காணித் துண்டுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தக் காணித் துண்டுகளில் 13 வீதமானவை அதாவது 116 காணித் துண்டுகள் கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது பயன்பாடற்றுக் காணப்பட்டன. அதேபோன்று, இக் கைத்தொழில் பேட்டைகளில் 1997ஆம் ஆண்டு முதல் ரூபா. 105,878 செலவில் அமைக்கப்பட்ட 14 நிர்வாகக் கட்டடத் தொகுதிகள் அமைச்சினாலோ அல்லது குறித்த பிரதேச

செயலகங்க ளினாலோ சொத்தாக கணக்கிடப்பட்டிருக்க வில்லை.

நங்வுழு லங்கா தேசிய வேலைத்திட்டம்

தொழிலின்மை வறுமை ஆகிய பொருத்தமான அளவுகோல்களை அடிப்படையாக வைத்து நாட்டின் அனைத்து மாவட்டங்களும் உள்ளடங்கும் வகையில் பயனாளிகளை தெரிவு செய்து, பயிற்சிகளை வழங்கி அவர்களது தொழில்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை வழங்குவதற்காக மாவட்ட செயலகங்களின் உடாக கொள்வனவு செய்து இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்தி சபையின் மாவட்ட பிரதிப் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட வேண்டி இருந்ததுடன் அதன் பின்னர் பிரதிப் பணிப்பாளர் இவ் வேலைத் திட்டத்துடன் தொடர்பான ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து அப் பொருட்களை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது. கைத்தொழில் அமைச்சின் ஒதுக்கீட்டின் மூலம் ரூபா. 55.8 மில்லியன் பெறுமதியான பொருட்கள் 2019 மற்றும் 2020 மார்ச் மாதம் வரை கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் 2020 ஆகஸ்ட் 18ஆம் திகதிய உள்ளக குறிப்புப் பத்திரத்தின் மூலம்

அப் பொருட்கள் பதுளை, மாத்தளை மற்றும் கண்டி மாவட்ட பயனாளிகளுக்கு பகிரந்தளிக்கப்படாது தொழில்நுட்ப அபிவிருத்தி சபையின் பிரதான காரியாலயத்தில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. அதேபோன்று இவ் வேலைத் திட்டம் தொடர்பாக ரூபா. 16.77 மில்லியன் செலவில் பயிற்சி செயலமர்வுகள் நடாத்தப்பட்டிருந்த போதும், 2020 டிசம்பர் 31 ஆம் திகதியன்று அப் பொருட்கள் பயனாளிகளுக்கு பகிரந்தளிக்கப்படாதிருந் ததுடன், அவற்றின் உத்தரவாதக் காலம் முடிவடைந்த நிலையில் பல களஞ்சியசாலைகளில் பயன்பாடின்றி சேமித்து வைக்கப்பட்டிருந்தன.

ரொபோ தொழில்நுட்பத்திற்கான உயர் தர நிலையம் (CERA)

2016 ஆகஸ்ட் 17ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கமைவாக ரொபோ தொழில்நுட்பத்திற்கான உயர் தர நிலையத்தினை ஆரம்பிப்பதற்கு தேவையான இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்தி சபைக்கு சொந்தமான கட்டடத்தினை புனர் நிர்மாணம் செய்வதற்கும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்தி சபைக்கு சொந்தமான கட்டடத்தினை புனர் நிர்மாணம் செய்வதற்காக சுமார் ரூபா. 40 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. அதேபோன்று ரூபா. 80 மில்லியன் செலவில் 04 ரொபோ இயந்திரங்கள், 2 சீ.என்.சீ லேத் மற்றும் மில் இயந்திரங்கள் உள்ளடங்கலாக அதனுடன் தொடர்பான உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. 2 சீ.என்.சீ லேத் மற்றும் மில் இயந்திரங்கள் தவிர ஏனைய உபகரணங்கள் 2018 மார்ச் மாதம் அங்கு பொருத்தப்பட்டிருந்தன. அதனை செயற்படுத்து வதற்காக நிறைவேற்று அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டு அவருக்காக 2017 செப்டம்பர் மாதம் முதல் 2018 ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதிக்காக மாதாந்தம் ரூபா. 725,000 அடிப்படையில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக சுமார் ரூபா. 11 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரை நிறுவனமாக பதிவு செய்து தேவையான ஊழியர்களை நியமனம் செய்து அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. கைத்தொழில் அமைச்சின் கீழ் இருந்த இக் கட்டடத்தின் தோல்வி காரணமாக 2018 டிசம்பர் 28ஆம் திகதிய 2013/14ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின்

அடிப்படையில் இந் நிலையமானது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சுக்கு கையளிக்கப்பட் டிருந்தது. 2020 ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் கைத்தொழில் அமைச்சுக்கு கையளிக்கப்பட்டிருந்தது. 2020 நவம்பர் 16ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்திற்கமைவாக இந் நிலையத்தில் காணப்பட்ட இயந்திர உபகரணங்களை, கொழும்பு - 10, டிரேஸ் சிடி எனும் இடத்திற்கு கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. கொள்வனவு செய்யப்பட்ட நாள் தொடக்கம் இந்த ரொபோ இயந்திரங்கள் மற்றும் அதனுடன் தொடர்பான உபகரணங்கள் 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை பயன்படுத்தப்படாது காணப்பட்ட மையினால், உட்பாகங்கள் துருப்பிடித்தலுக்கு உள்ளாகி இருப்பதாகவும் சில மென்பொருட்களுக்கான இரகசிய குறியீடுகள் இடப்பட்டிருப்பதன் காரணமாக அவற்றை செயற்படுத்த முடியாதிருந்தது. இலங்கையின் கைத்தொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பை வழங்குதல், அவற்றை அபிவிருத்தி செய்தல் மற்றும் முன்னேற்றத்திற்காக உதவுதல் ஆகிய நோக்கங்களுக்காக இந்த ரொபோ தொழில்நுட்பத்திற்கான உயர் தர நிலையம் ஆரம்பிக்கப்பட்டிருந்த போதும், 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதி வரை அது நிறைவேற்றப்படவில்லை.

கைத்தொழில் குடியேற்றங்கள்

இலங்கை பூராகவும் உள்ள அனைத்து கைத்தொழில்களையும் ஊக்குவித்தல், முன்னேற்றுதல் மற்றும் அபிவிருத்தி செய்வதற்கு தேவையான மூலோபாய, முகாமைத்துவம் தொடர்பாக 2013ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கையேட்டின் பிரகாரம் தொழில்நுட்ப மற்றும் வர்த்தக அடிப்படைகளைப் பெற்றுக் கொடுக்கும் இலக்கினை அடைந்துகொள்வதற்காக 1969ஆம் ஆண்டின் 36ஆம் இலக்க கைத்தொழில் அபிவிருத்தி சட்டத்தின் கீழ் இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்தி சபை உருவாக்கப்பட்டிருந்தது. சபைக்குச் சொந்தமான 18 தொழில்நுட்ப குடியேற்றங்களுக்கான 761 காணிகள் காணப்படுவதுடன் 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று 90 காணிகள் கைத்தொழிலாளர்களுக்கு வழங்கப்படாது இருந்ததுடன், அக் காணிகள் பயன்பாடற்றுக் காணப்பட்டன. அதேபோன்று 14 குடியேற்றங்களுக்களுடன் தொடர்பான 47 காணிகளில் கைத்தொழில்கள் இடம்பெறாது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதுடன், 03

கைத்தொழில்களுக்காக வழங்கப்பட்டிருந்த 43 காணிகளில் 11 காணிகள் குடியிருப்புக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தன.

பழுதடைந்த உலோக விற்பனை

இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்தி சபையினால் பழுதடைந்த உலோக முகாமைத்துவம் தொடர்பாக 2013 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வழிகாட்டல் கையேட்டின் பிரகாரம் பழுதடைந்த உலோகங்கள் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு நியாய அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டு சபையினால் பழுதடைந்த டிரான்ஸ்போமர்கள் கைத்தொழிலாளர்களுக்கு ரூபா. 43.38 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததுடன், அவ் விற்பனைப் பெறுமதியின் 52 வீதம் அதாவது ரூபா. 22.45 மில்லியனுக்கு விற்பனை செய்யப்பட்ட பழுதடைந்த டிரான்ஸ்போமர்கள் கைத்தொழிலாளர்கள் 03 பேருக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், எஞ்சிய 45 வீதமாகிய ரூபா. 20.93 மில்லியன் பெறுமதியான பழுதடைந்த டிரான்ஸ்போமர்கள் கைத்தொழிலாளர்கள் 09 பேருக்கு வழங்கப்பட்டிருந்தது. அதேபோன்று கொள்வனவு செய்யப்பட்டிருந்த 40,150 லீற்றர் டிரான்ஸ்போமர் எண்ணையில் 37 சதவீதமாகிய 15000 லீற்றர் ஒரு நபருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட பொருட்கள் கைத்தொழிலாளர்களிடையே நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அதேபோன்று 10 வகையான 1,040,146 கிலோ அலுமினியம் விற்பனை செய்யப்பட்டிருந்த போதும், அவற்றுக்கான விலைமனு கோரியிருந்த 171 கைத்தொழிலாளர் களிடையே 292,200 கிலோ அலுமினியத்திற்கான கேள்வி மனு சமர்ப்பித்த 42 கைத்தொழிலாளர்களுக்கு பழுதடைந்த அலுமினியம் எதுவும் வழங்கப்படவில்லை. 06 வகையான 1,040,146 கிலோ பழுதடைந்த இரும்பு 1,062,816 விற்பனை செய்யப்பட்டிருந்த போதும், அவற்றுக்கான விலைமனு கோரியிருந்த 61 கைத்தொழிலாளர்களிடையே 1,462,200 கிலோவிற்கான கேள்வி மனு சமர்ப்பித்த 14 கைத்தொழிலாளர்களுக்கு எதுவும் வழங்கப்படாத அதேவேளை, அவற்றுக்கான கேள்விமனு சமர்ப்பிக்காத 21 கைத்தொழிலாளர்களுக்கு 35,755 கிலோ வழங்கப்பட்டிருந்தது. Furnace Oil 14,970 லீற்றர் விற்பனை செய்யப்பட்டிருந்த போதும்,

அதற்கான கேள்விமனு சமர்ப்பித்த 40 கைத்தொழிலாளர்களில் 12 பேர்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டிருந்ததுடன், மொத்த பழுதடைந்த உலோக கைத்தொழிலாளர்கள் 296 பேரில் 44 பேருக்கு எந்தவித பழுதடைந்த பொருட்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

பயன்பாடற்ற சொத்துக்கள்

இலங்கை தொழில்நுட்ப அபிவிருத்தி சபையின் உணவு ஆய்வுகூடத்தின் முதல் மாடியில் அமைந்துள்ள ருண்ணுயிர் ஆய்வுகூடத்திற்காக 2019ஆம் ஆண்டு ரூபா. 6.20 மில்லியன் பெறுமதியான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதும், 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று அக் கட்டடம் அமைக்கப்படாததன் காரணமாக அவ்வுபகரணங்கள் பயன்பாடற்றுக் காணப்பட்டன. மூங்கில் பலகை தயாரிப்பு பயிற்சி நிலையத்தில் 2020 டிசம்பர் 31ஆம் திகதி வரை பயிற்சி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதிருந்த போதும், 2020 மே மாதம் அப் பயிற்சி களுக்கென கொள்வனவு செய்யப்பட்டிருந்த அ.டொ. 101,130 பெறுமதியான இயந்திர உபகரணங்கள் மீளாய்வாண்டின் இறுதியில் பயன்பாடற்றுக் காணப்பட்டன. பேலியகொட இரப்பர் பொருட்கள் அபிவிருத்தி மற்றும் சேவை நிலையத்தில் 25 இரப்பர் சார்ந்த இயந்திர உபகரணங்கள் 1 தொடக்கம் 36 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்து பயன்பாடற்றுக் காணப்பட்டன.

கனிய மணல் நிறுவனத்தில் 2016 ஜூன் 30ஆம் திகதி இறக்குமத் செய்யப்பட்ட ரூபா. 62.37 பெறுமதியான ஒரு உலர்த்தல் இயந்திரமும், 2016 ஜனவரி மாதம் அத்தியாவசிய கொள்வனவாகக் கருதப்பட்டு ஈர மணல் ஆலைக்காக கொள்வனவு செய்யப்படுப. 15.432 பெறுமதியான புதிய Hydroziser இயந்திரமும், மீளாய்வாண்டின் இறுதியாகும் பொழுது உற்பத்திச் செயன்முறைக்குப் பயன்படுத்தப்படாது காணப்பட்டன. அதேபோன்று 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவின் பின்னர் கொடபே படகுத் துறையில் காணப்பட்ட டக் மற்றும் பத்தல் படகுகள் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படாது 16 வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாக தூரப்பிடித்த நிலையில் காணப்பட்டன.

கனிய மணல் விற்பனை

இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் 2020ஆம் ஆண்டு 113,996 மெட்ரிக் டொன் கனியங்கள் ரூபா. 4,660.52 இற்கு விற்பனை செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், மீளாய்வாண்டின் போது 14,955 மெட்ரிக் டொன் கனியங்கள் ரூபா. 696.59 இற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. சர்வதேச போட்டி அடிப்படையிலான கேள்வியின் அடிப்படையில் முன்வரும் கொள்வனவாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் காணப்படல், பல்வேறு காரணங்களால் கேள்வி மனுக்கள் மறுக்கப்படல், ஒரே தடவையில் கூடிய தொகையினை விற்பனை செய்வதற்கு முயற்சித்தல் ஆகிய காரணங்களால் எதிர்பார்த்த விற்பனை இடம்பெறாததன் காரணமாக நிறுவனத்தின் நிதி நிலைமை பாதிப்படைந்திருந்தது.

நிறுவனம் 2020 ஒக்டோபர் மாதம் விற்பனை செய்த 85,000 மெட்ரிக் டொன் இல்மனைட் முறையாக பணம் செலுத்தி கொள்வனவாளரை அகற்றாததன் காரணமாக நிறுவனத்திற்குச் சொந்தமான 60,000 மெட்ரிக் டொன் இல்மனைட் களஞ்சியப்படுத்தக்கூடிய இரண்டு களஞ்சியசாலைகளும் நிரம்பிக் காணப்பட்டன. 2021 ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரை கணிசமான காலமாக இல்மனைட் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், 2020 ஜூன் 01ஆம் திகதி முதல் கணக்காய்வுத் தினமாகிய 2021 மார்ச் 18ஆம் திகதி வரையிலும் Block B இயந்திர ஆலையின் உற்பத்தி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதேபோன்று Block C உள்ளிட்ட ஏனைய இயந்திர ஆலைகள் மற்றும் அனைத்து வளங்களும் அக்காலப்பகுதியினுள் பயன்பாடற்றுக் காணப்பட்டன.

கனிய மணல் அகழ்வு

இலங்கை கனிய மணல் நிறுவனத்தினால் தெவிக்கல்லு பிரதேசத்தில் 4.5 ஹெக்டயார் பரப்புள்ள வயலில் கனிய மணல் அகழ்வதற்காக 2018 ஆகஸ்ட் 15ஆம் திகதி தொடக்கம் 10 வருடங்களுக்கான அனுமதிப்பத்திரம் பெறப்பட்டிருந்த போதும், 2021 மார்ச் மாதம் வரை அங்கு அகழ்வு மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கனிய மணல் அதிகளவில் காணப்படும் கோகிலாய் பிரதேசத்தில் 17.6 ஹெக்டயார்

பரப்புள்ள நிலம் 2012ஆம் ஆண்டு நிறுவனத்தினால் கைப்பற்றப்பட்டு அந்த வருடத்திலேயே கோகிலாய் திட்டத்திற்காக ரூபா. 39.34 மில்லியன் பெறுமதியான இயந்திர உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. எனினும், அகழ்வுகளை மேற்கொள்வதற்காக பெறப்பட வேண்டிய அகழ்வு அனுமதிப்பத்திரம் பெறப்படாததன் காரணமாக மீளாய்வாண்டின் இறுதி வரை அப் பிரதேசத்தில் எந்தவித அகழ்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மேலும், திட்டத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட அனைத்து சொத்துக்களும் புல்மோட்டை இயந்திர ஆலையில் இருந்ததுடன் சில இயந்திரங்கள் வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த இயந்திர ஆலைகளில் பயன்பாடற்ற நிலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்படாமை

இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஒட்டுசுட்டான் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிப்பதற்காக 2020 ஜூலை 09ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் மீளாய்வாண்டினுள் தொழிற்சாலையினை ஆரம்பிப்பதற்காக ரூபா. 3.27 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதும், 2021 மே மாதம் வரை உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு நிறுவனத்திற்கு முடியாது போயிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியில் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணி உள்ளிட்ட ஏனைய நிலையான சொத்துக்கள் தொடர்பான ஒரு மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அதேபோன்று பங்க தெனிய, வேஉட, இல்லையாபத்துவ மற்றும் பிங்கிரிய ஆகிய தொழிற்சாலைகளில் எந்தவித உற்பத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதிருந்த போதும், நிர்வாக மற்றும் பொது விடயங்களுக்காக ரூபா. 2.65 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. பங்கதெனிய, வேஉட தொழிற்சாலைகளின் காணி, கட்டடங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் ரூபா. 173.720 மில்லியன் என 2019ஆம் ஆண்டு மதிப்பிடப்பட்டிருந்த போதும், பலனுள்ள ஒரு முதலீட்டுக்காக பயன்படுத்துவதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

சுண்ணாம்புக்கல்

சுரங்கத்தை

குத்தகைக்கு விடல்

1996 ஆகஸ்ட் 21 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் மூலம்

இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான அருவக்கால் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைந்துள்ள 5.140 ஏக்கர் பரப்புள்ள நிலம் 50 வருட காலத்திற்கு குத்தகைக்கு விடுவதற்காக புத்தளம் சீமெந்து கூட்டுத்தாபனத்துடன் (தற்பொழுது சியாம் சிடி (இலங்கை) நிறுவனம்) 1993 டிசம்பர் 29ஆம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. குறித்த ஒப்பந்தத்தில் குத்தகைத் தொகை வருடாந்தம் அதிகரிக்கப்படுவதற்கான நிபந்தனைகள் உள்ளடக்கப்படாதிருந்ததுடன், ரூபா. 11.50 மில்லியன் என்ற நிலையான தொகைக்கு வருடாந்த தவணைக் கட்டணம் தீர்மானிக்கப்பட்டிருந்ததன் காரணமாக 1993ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டு வரை கூட்டுத்தாபனத்திற்கு பாரிய வருமான இழப்பு ஏற்பட்டிருந்தது. அதனடிப்படையில் 2019 நவம்பர் 07ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட 268ஆம் இலக்க மேலதிக ஒப்பந்தத்தின் மூலம் குத்தகை வாடகை அதிகரிக்கக்கூடிய சதவீதம் 12 எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதும், 1993ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கான குத்தகை வாடகை அதிகரித்தல் தொடர்பிலான இணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. 2019ஆம் ஆண்டு முதல் குத்தகை வாடகை 319,118 அமெரிக்க டொலர் என ஒப்பந்தத்தம் கைச்சாத்திடப்பட்டிருந்த போதும், அம் மேலதிக ஒப்பந்தத்திற்கான சட்ட மா அதிபரின் அனுமதி மீளாய்வாண்டின் இறுதி வரை பெறப்பட்டிருக்கவில்லை.

சொத்துக்களை பயனுள்ள முதலீடுகளுக்காகப் பயன்படுத்தாமை

1967 ஜூலை 12 ஆம் திகதிய 14,756/7ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட விளம்பரத்தின் மூலம் இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள 89.7 பர்சஸ் பரப்புள்ள காணி 2017ஆம் ஆண்டு ரூபா. 735 மில்லியன் என மதிப்பிடப்பட்டு அபிவிருத்தி திட்டம் ஒன்றிற்காக பயன்படுத்தி உயர் இலாபத்தினைப் பெற்றுக்கொள்ளல் ஒரு பிரதான நோக்கமாகக் காணப்பட்டது. அவ்வாறு செய்யப்படாமல் அந்த நிலம் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்காக வழங்கப்பட்டிருந்தது. கொள்வனவாளர்களைத் தெரிவு செய்யும்

பொழுது அரசு பெறுவனவுகள் வழிகாட்டல் கோவையின் 1.2 விதிமுறைக்குப் புறம்பான வகையில் விலைமனு கோரப்படாமலும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படாமலும் 7 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு அந்த நிலத்தை அரசு வங்கியொன்றில் ஈடு வைத்து ரூபா. 97.70 மில்லியன் கடனாகப் பெறப்பட்டிருந்தது. 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று அதில் ரூபா. 67.70 மில்லியன் செலுத்தப்பட வேண்டியிருந்தது. இக் கடன் தொகைக்காக மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா. 47.87 மில்லியன் வட்டி செலுத்தப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டிற்காக செலுத்தப்பட்ட வருடாந்த வட்டி ரூபா. 7.45 மில்லியனாக இருந்த போதும், வாகனம் நிறுத்துவதன் மூலம் கிடைத்த வருட வாடகை வருமானம் ரூபா. 4.42 ஆக மட்டுமே இருந்தது. அதி உயர்ந்த பொருளாதாரப் பெறுமதி கொண்ட பிரதேசத்தில் அமைந்துள்ள ரூபா. 735 மில்லியன் பெறுமதியான காணியை பயனள்ள ஒரு முதலீடாகப் பயன்படுத்துவதற்கு கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

குத்தகை வாடகை அறவிடப்படாமை

காங்கேசன்துறையில் அமைந்துள்ள சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 2 எண்ணைத் தாங்கிகள் மற்றும் குழாய்த் தொகுதி இலங்கை கனிய எண்ணை தொகைக் களஞ்சிய முனைய அரசு நிறுவனத்திற்கு எழுத்து மூலமான ஒப்பந்தம் இன்றி வழங்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக 2015 டிசம்பர் 22 ஆம் திகதிய மதிப்பீட்டுத் திணைக்களத்தின் மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் 2010ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை ரூபா. 168.00 மில்லியன் சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்குச் செலுத்தப்படல் வேண்டுமென மதிப்பிடப்பட்டிருந்தது. குத்தகை வாடகை அறவிடுவதற்காக HO/1/5 – 2020 ஜனவரி 24 ஆம் திகதி மற்றும் HO/1/5 – 2020 ஜூன் 30 ஆம் திகதி கொண்ட கடிதங்கள் மூலம் கூட்டுத்தாபனத்தினால் வரிசை அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதும், மீளாய்வாண்டின் இறுதி வரை பணம் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

காணி விவகாரங்கள்

அவதானிப்புகள்

- பிம் சவிய நிகழ்ச்சித்திட்டம்
- நிலம் கையகப்படுத்தல்
- நிலக் கொள்கையினை திருத்துதல்
- காணிகளின் பதிவேட்டை பராமரித்தல்
- அரசாங்க நில தகவல் முகாமைத்துவ முறைமை
- நில வரி வருவாய் முகாமைத்துவம்
- இலக்குகளை அடைந்திருக்காமை
- செயலாற்றல் குறைவடைதல்
- நிலப் பயன்பாட்டுச் சட்டத்தை அமுல்படுத்துதல்
- நில அளவையாளர்களின் தொழில்சார் தவறான நடத்தை பற்றிய புகார்கள்

காணி விவகாரங்கள்

நிலைபேறான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு நில வளங்களை உச்சமாக பயன்படுத்துவதை உறுதிப்படுத்துதல் காணி பிரிவிலிருந்து எதிர்பார்க்கப்படும் நோக்கமாக உள்ளது. காணி முகாமைத்துவ அலுவல்கள், அரச தொழில்முயற்சிக் காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுடன் சேர்ந்த காணி அமைச்சு, அதன் கீழ் செயற்படுகின்ற 04 திணைக்களங்கள் மற்றும் 02 நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்களால் பின்வரும் பணிப்பொறுப்புக்கள் ஆற்றப்பட வேண்டியுள்ளன.

- தச்சு, கரும்பு தொழில் மற்றும் புல்ரஷ் (bulrush) தொழில் தொடர்பான மூலப்பொருட்களிலுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வாக பயிர்செய்கை கூட்டுறவு பொறிமுறையின் கீழ் நீண்ட கால குத்தகை தொடர்பாக குறைப்பயன்பாடுடைய அரச காணிகளில் இத்தகைய செடிகளை பயிரிடுவதற்கான வாய்ப்புகளை வழங்கி ஊக்குவித்தல்.
- மகாவலி, உமா ஓயா, மொரகஹகந்த போன்ற பெரியளவிலான நீர்ப்பாசன செயற்திட்டங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துக்கள், காணிகள் மற்றும் விவசாய காணிகள் தொடர்பாக சரியான மதிப்பீடுகளைச் செய்வதன் மூலம் இழப்பீட்டை விரைவாக வழங்குவதற்கு தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்தல்.
- அரசாங்க காணிகள் மற்றும் பொது செயற்திட்டங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் விவசாயிகள் பயிரிடுவதற்கான பொறிமுறைகளை அமுல்படுத்துதல்.
- தோட்ட கம்பனிகள் மற்றும் அரசாங்க பண்ணைகளுக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் தற்போது பயன்படுத்தப்படாத காணிகளை வெளிநாடுகளில் இருந்து தேவைக்கேற்ப பூக்கள் பயிரிடுதல் மற்றும் கரிம வேளாண்மைக்காக பயன்படுத்துதல். காலநிலைக்கு பொருத்தமான மேலதிக பயிர்களை ஊக்குவித்தல்.
- வரலாற்று மற்றும் தொல்பொருள் காரணிகள், இயற்கை வளங்கள், நகரமயமாக்கல் மற்றும் எதிர்கால

கேள்விகளை கருத்தில் கொண்டு தேசிய காணி பயன்பாட்டு கொள்கையொன்றை உருவாக்குதல்.


- நாளதுவரையான காணி தகவல் முறைமையை நிறுவி பேணுதல்.
- காணிகளை அளவீடு செய்தல் மற்றும் வரைபடமிடுதலை துரிதப்படுத்துவதற்கும், காணி தகவல் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதற்கும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான அணுகு முறை ஒன்றின் மூலம் வினைத்திறனான முறைமையொன்றை தயாரித்தல்.
- காணி சுவீகரிப்பு மற்றும் காணிகளை வழங்குதல் செயன்முறைகளை மீளாய்வு செய்வதன் மூலம் உற்பத்திமிக்க பயன்பாடு அல்லது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு செயற்திட்டங்களுக்காக காணி இல்லாத குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு விரைவாக காணிகளை விடுவிப்பதற்கான முறைமையொன்றைத் தயாரித்தல்.
- காணி உரிமைகளை சரிபார்ப்பதற்கு பிம்சவிய நிகழ்ச்சித்திட்டத்தை விரைவுபடுத்துதல், காணிகளை விற்பனை செய்வதன் காரணமாக காணிகள் இல்லாத சமூகத்தைத் முன்னறிந்து தடுத்தல் மற்றும் காணி உரிமைகளின் அடிப்படையில் வங்கி, நிதி மற்றும் காப்புறுதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பு ஒன்றை உருவாக்குதல்.
- மீதமுள்ள காணிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக தெளிவான கொள்கை யொன்றை அமுல்படுத்துதல்.
- நாட்டின் அபிவிருத்திக்காக காணிகளை உடனடியாகவும் சரியான முறையிலும் விடுவிப்பதை உறுதி செய்தல்.
- பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட அரசாங்க காணிகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக வினைத்திறனான பொறிமுறை ஒன்றைத் தயாரித்தல்.
- பிம்சவிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அரசாங்க காணி பயனாளிகளின் காணி உரிமைகளை சரிபார்ப்பதற்காக சரியான கணக்கெடுப்பு விபரங்களுடன் நில

மானியங்களை வழங்குவதற்கு வினைத் திறனான முறைமையொன்றை அமுல்படுத்துதல்.

- வங்கிகள் மற்றும் ஏனைய தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் இளைஞர்களுக்கு 100,000 காணித் துண்டுகளை வழங்குவதற்கான நிகழ்ச்சி திட்டம் ஒன்றை அமுல்படுத்துவதன் மூலம் இளம் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டமாக அரசாங்க காணிகளில் முதலீடு செய்வதற்கு அவர்களை அனுமதித்தல்.
- இயற்கை அனர்த்தங்கள் அல்லது அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளால் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக் காணிகள் மற்றும் இழப்பீடு வழங்குவதை துரிதப்படுத்துதல்.

- பொது தொழில்முயற்சிகள், காணிகள் மற்றும் சொத்துக்களுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.

குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு ரூபா 9,043 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு 2020 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் காணி அமைச்சிற்கும் அதன் கீழ் செயற்படும் இராஜாங்க அமைச்சு மற்றும் 04 திணைக்களங்களுக்கும் வழங்கப்பட்டது. அதிலிருந்து ரூபா 8,802 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் இறுதி வரை செலவிடப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 24 இல் கொடுக்கப்பட்டுள்ளன.



உரு 24 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றுதல் தொடர்பாக நடாத்தப்பட்ட தெரிவுக்கணக்காய்வுப் பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்களின் பொழிப்பு கீழே தரப்படுகின்றது.

பிம்சவிய நிகழ்ச்சித்திட்டம்

காணி உரித்து நிர்ணயம் மூலம் எதிர்கால தலைமுறையினருக்காக காணிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன், காணி உரித்து நிர்ணய திணைக்களம், காணி ஆணையாளர் நாயக திணைக்களம், நில அளவை

திணைக்களம் மற்றும் தலைமை பதிவாளர் திணைக்களம் ஆகியவற்றின் ஈடுபாட்டுடன் காணி அமைச்சால் பிம்சவிய நிகழ்ச்சித்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. 2007 ஆம் ஆண்டு தொடக்கம் மீளாய்வாண்டின் இறுதி வரை குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சிற்கு பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட நிதியேற்பாட்டிலிருந்து ரூபா 5,396 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. அந்நிதியேற்பாட்டை பயன்படுத்தி 1,665,087 காணித் துண்டுகளை அளவீடு செய்தலை நில அளவை திணைக்களம் பூர்த்தி செய்திருந்த போதிலும்

அதிலிருந்து 48 சதவீதம் அல்லது 801,256 காணித் துண்டுகளை காணி உரித்து நிர்ணய திணைக்களம் தீர்த்திருந்து. தலைமை பதிவாளர் திணைக்களம் 40 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 669,484 காணித் துண்டுகளிற்கான உரிமைச் சான்றிதழ்களை வழங்கியிருந்தது. அதன் பிரகாரம், இந் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்ததிலிருந்து மீளாய் வாண்டின் இறுதி வரை 23 ஆண்டுகளுக்கும் மேலான காலம் கடந்திருந்த போதிலும் எதிர்பார்க்கப்பட்ட குறிக்கோள்களை அடைந்து கொள்ளாதல் மோசமாக காணப்பட்டது.

பிம்சவிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தால் மீளாய்வாண்டிற்காக மேற்கொள்ளப்பட்ட ரூபா 87.93 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாட்டை பயன்படுத்தி 70,560 காணித் துண்டுகளிற்கான உரிமைச் சான்றிதழ்களை வழங்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும் குறித்த நிதியேற்பாடு மீளாய் வாண்டின் இறுதியளவில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டிருந்த போதிலும் 23,411 காணித் துண்டுகளிற்கு மாத்திரமே உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன.

இதன் மூலம் உரிமைச் சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக மதிப்பிடப்பட்ட செலவினம் ரூபா 1,246 ஆக காணப்பட்ட போதிலும் மீளாய்வாண்டின் போது அதற்காக ரூபா 3,756 தொகை செலவிடப்பட்டிருந்தது.

காணி உரித்து நிர்ணய செயன்முறையின் போது ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக, 505,959 கோவைகளின் செயன்முறைப்படுத்தல் 2015 ஆம் ஆண்டு தொடக்கம் மீளாய்வாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அதே நேரம் 10 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற 52,092 கோவைகள் மாத்திரமே தீர்க்கப்பட்டிருந்தன. செயன்முறையின் பல்வேறு நிலைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு காணப்படாததன் காரணமாக பிம்சவிய நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமான உரிமைச் சான்றிதழை வழங்குதல் தாமதமாகியிருந்தது.

இச் செயற்திட்டம் மீளாய்வாண்டின் இறுதியளவில் 18 மாவட்டங்களின் 58 பிரதேச செயலகங்களில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்ததுடன் மீதமுள்ள 273 பிரதேச செயலகங்களில் இந் நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு திட்டங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

காணிகளை சுவீகரித்தல்

ரூபா 2,033.71 மில்லியன் மற்றும் ரூபா 2,410.37 மில்லியன் தொகையான இழப்பீடுகள் முறையே மீளாய்வாண்டிலும் முன்னைய ஆண்டிலும் காணிகளை சுவீகரிப்பதற்காக காணி உரிமையாளர்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது. இழப்பீட்டை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரூபா 1,261.90 மில்லியன் மற்றும் ரூபா 920.54 மில்லியன் தொகைகள் வட்டியாக செலுத்தப்பட்டிருந்தன. 23 தொடக்கம் 40 ஆண்டுகள் வரையான காலவீச்சிற்கு மேலாக காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டில் செலுத்தப்பட்ட வட்டியில் 38 சதவீதம் அல்லது ரூபா 479.52 மில்லியன் தொகை அக் காணித் துண்டுகள் மீதான வட்டியாக செலுத்தப்பட்டிருந்தன. இதனால் அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு செயன்முறை தாமதமானதன் காரணமாக இழப்பீட்டுக்கு மேலதிகமாக அதிகளவிலான வட்டி செலுத்தப்பட்டிருந்தது.

1980 ஆம் ஆண்டின் போது உள்ளூராட்சி, வீடமைப்பு மற்றும் நிர்மாணங்கள் அமைச்சின் செயலாளரால் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு 21 ஏக்கர் பரப்பளவில் “வெல்லாம்பிட்டிய வத்த” என்ற பெயரிலான காணியை சுவீகரிப்பதற்கான முன்மொழிவு அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்தது. முன்மொழிவு மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர் காணியை வழங்கும் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் காணியிலிருந்து 13 ஏக்கர் காணி கொழும்பு மாவட்ட செயலாளரால் மக்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது. மீதமுள்ள காணிக்கு ரூபா 4.07 மில்லியன் தொகை செலுத்தப்பட்டு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பயன்பாட்டிற்காக காணி கையேற்கப்பட்டிருந்தது. மக்களிடையே பகிர்ந்தளிக்கப்பட்ட 13 ஏக்கர் பரப்பளவிலான காணியை சுவீகரிப்பது தொடர்பாக ரூபா 323.37 மில்லியன் மற்றும் ரூபா 779.85 மில்லியன் தொகைகள் முறையே இழப்பீடு மற்றும் வட்டியாக மதிப்பிடப்பட்டிருந்தன. ரூபா 673.85 மில்லியன் கூட்டுமொத்தமான இழப்பீடு மற்றும் வட்டியானது அமைச்சினால் ஆரம்ப உரிமையாளருக்கு செலுத்தப்பட்டிருந்தன. எனவே அமைச்சின் வினைத்திறன்ற காணி சுவீகரிப்பு செயன்முறை காரணமாக 13 ஏக்கர் காணியை கையேற்பதற்கு ரூபா 1,103.22 மில்லியன் தொகை செலுத்தப்பட்ட வேண்டியிருந்தது.

காணிக் கொள்கைத் திருத்தம்

சம்பந்தப்பட்ட நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் சட்ட வரைஞர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர், அமைச்சின் காணிக் கொள்கை பிரிவு ஆகியவற்றிடமிருந்து அவதானிப்புகளைப் பெறுவதன் மூலமும், காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டம், காணி உரித்து நிர்ணய சட்டம் மற்றும் கூட்டு ஆதன சட்டம் ஆகியவற்றைத் திருத்தம் செய்வதற்கு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் திட்டங்களை மேற்கொண்டிருந்தது. இதனால் அவை வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக பிரசுரிக்கப்படுகின்றன. எனினும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

காணிப் பதிவேடொன்றை பேணுதல்

காணி ஆணையாளர் நாயக திணைக்களத்திடம் இலங்கையின் முழுப் பகுதியின் 20 சதவீதத்திற்கு சமமான அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகளுக்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 1931 ஆம் ஆண்டில் அத் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து காணிகளின் சுவீகரிப்புக்கள் மற்றும் விடுவித்தல்களை பதிவு செய்யும் காணிப் பதிவேடு எதுவும் பேணப்பட்டிருக்கவில்லை.

அரசாங்க காணிகளின் முகாமைத்துவத் திற்கான தகவல் முறைமை

அரசாங்க காணிகளின் முகாமைத்துவத் திலுள்ள வினைத்திறனை உறுதிப்படுத்தும் பொருட்டு 2013 ஆம் ஆண்டில் காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தால் 2013 ஆம் ஆண்டில் தகவல் முகாமைத்துவ முறைமை நிறுவப்பட்டது. இது தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதி வரை ரூபா 142.33 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. இச் செயற்திட்டம் 07 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக முன்னேற்றத்தில் காணப்பட்ட போதிலும் 1,128,249 காணித் துண்டுகள் தொடர்பான தரவுகள் முறைமையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்ததுடன் குத்தகைக்கு வழங்கப்பட்ட அனைத்து காணிகள் தொடர்பான தகவல்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் முறைமையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கவில்லை. இதனால் முறைமையிலிருந்து வரி அறவீடு தொடர்பான தகவல்களைப் பெற இயலாதுள்ளது.

காணிகள் மீதான வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தின் முகாமைத்துவம்

தீம்பிரிகஸ்யாய பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான ஐந்து காணிகள் 03 தனியார் தரப்பினரிடமிருந்து 02 அரசாங்க நிறுவனங்களுக்கும் வருடாந்த குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்தன. மீளாய்வாண்டின் இறுதியளவில் அக் குத்தகைதாரர்களிடமிருந்து ரூபா 106.36 மில்லியன் வரி வருமானம் நிலுவையாக இருந்த போதிலும் காணி ஆணையாளர் நாயக திணைக்களம் அவ் வருமானத்தை அறவீடு செய்வதற்கு தவறியிருந்தது.

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்திற்கிணங்க மாகாணங்களுக்கிடையேயான விவசாயிகள் சமூகங்களிலிருந்து காணி வரி வருமானத்தை காணி ஆணையாளர் நாயகம் சேகரிக்கின்றதுடன் மீளாய்வாண்டின் இறுதியளவில் ரூபா 58 மில்லியன் வரி வருமானம் நிலுவையாக உள்ளது. அந்நிலுவையில் 60 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 34.77 மில்லியன் தொகை 02 ஆண்டு காலத்திற்கு மேலாக நிலுவையாக உள்ளது. அவ் வருமானத்தை அறவீடு செய்வதற்கு திணைக்களம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

நிலுவையாகவுள்ள வருமானத்தை அறவீடு செய்வதற்காக எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட மீளாய்வாண்டிற்கான வருடாந்த செயலாற்றல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளில் உள்ளடங்குபவை: 235 வரி செலுத்த தவறியவர்களை இனங்காணுதல், 167 குத்தகைதாரர்கள் மற்றும் வரிகளின் அறவீட்டை மதிப்பீடு செய்தல், 08 குத்தகை உடன்படிக்கைகளை இரத்துச் செய்தல் மற்றும் 04 வழக்குகளை பதிவு செய்தல் என்பனவாகும். 04 குத்தகை உடன்படிக்கைகளை இரத்து செய்ததைத் தவிர மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை, இதனால் நிலுவையாகவுள்ள வரிகளை அறவீடு செய்யும் செயன்முறை பலவீனமாக காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

இலக்குகளை அடைந்து கொள்ள தவறியமை

மீளாய்வாண்டில் காணி ஆணையாளர் நாயக திணைக்களத்தால் அமுல்படுத்தப்பட்ட தகவல் முறைமை மூலம் 10,000

மானியங்களை வழங்கத் திட்டமிடப்பட்ட போதிலும், 115 மானியங்கள் அல்லது 1 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

பிம்சவிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உரிமைச் சான்றிதழ்களை வழங்குவதற்காக களப் பரீட்சிப்புக்களை மேற்கொள்ளாதல், 12 ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு தலைமை அலுவலகத்திற்கான எல்லை வரைபடங்களைப் பெற்றுக் கொள்ளாதல், காணி உரிமை விண்ணப்பங்களை விநியோகித்தல், பதிவாளர் நாயக திணைக்களத்தில் பேணப்படும் தாள்களை (folios) ஆய்வு செய்தல், 14 ஆம் பிரிவின் கீழ் வர்த்தமானியில் பிரசுரிப்பதற்காக அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளாதல் மற்றும் 14 ஆம் பிரிவிற்கிணங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட வேண்டிய காணித் துண்டுகள் தொடர்பான தகவல்களை தலைமை பதிவாளர் திணைக்களத்திற்கு அனுப்புதல் போன்ற காணி உரித்து நிர்ணய திணைக்களத்திற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டிய போதிலும் மீளாய்வாண்டிற்கான இலக்குகள் ஆகஸ்ட் 28 இல் திருத்தம் செய்யப்பட்ட பின்னரும் ஒன்று மற்றும் இரண்டு நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளின் செயன்முன்னேற்றம் 52 சதவீதத்திற்கும் 67 சதவீதத்திற்கும் இடையேயான வீச்சில் காணப்பட்டன.

செயலாற்றலிலுள்ள பலவீனம்

36 வருட காலப்பகுதிக்கு மேலாக நில அளவையாளர் ஒருவரிற்கு மாதமொன்றிற்கு அளவை மேற்கொள்வதற்கு 20 காணித் துண்டுகள் எனும் விதிமுறையொன்று நில அளவை திணைக்களத்தால் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்கால அளவீட்டு உபகரணங்கள் மற்றும் நுட்பங்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அந்த விதிமுறை திருத்தப்பட்டிருக்கவில்லை.

காணி தகவல்களை வழங்குவதில் முன்னோடியாக இருப்பது திணைக்களத்தின் தூரநோக்காக உள்ள அதே நேரம் பணிக்கூற்றானது தரமான புவியியல் தகவல்களை வழங்குவதாகும். கடந்த தசாப்தத்தின் போது இலங்கையின்

நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களைக் காட்டும் நாளதுவரையாக்கப்பட்ட வரைபடங்களை திணைக்களம் பிரசுரித்திருக்க வேண்டிய போதிலும் இலங்கையின் தேசிய வரைபடங்களின் தொகுப்பு நாளது வரையாக்கப்பட்டு 2008 ஆம் ஆண்டின் பின்னர் பிரசுரிக்கப்பட்டிருக்கவில்லை.

காணிப் பயன்பாட்டை அமுல்படுத்துதல்

காணிப் பயன்பாட்டு கொள்கை திட்டமிடல் திணைக்களம் 2010 மே 20 ஆம் திகதிய 1654/21 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அறிவிப்பின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் நில வளங்களின் உச்சளவிலான மற்றும் நிலைபேறான பயன்பாடு திணைக்களத்தின் தூரநோக்காக உள்ளதுடன் நிலைபேறான தன்மை மற்றும் சுற்றாடல் சமநிலையை பேணும் போது நில வளங்களின் உச்சளவிலான பயன்பாட்டை அடைந்து கொள்வதற்கு கொள்கைகளை வகுத்தல், திட்டங்களை தயாரித்தல் மற்றும் அவற்றை அமுல்படுத்த உதவுதல் என்பன பணிக்கூற்றாகும். குறித்த தூரநோக்கு மற்றும் பணிக்கூற்றை அடைந்துகொள்ளும் பொருட்டு திணைக்களத்தால் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தேசிய காணி பயன்பாட்டுச் சட்டத்தை நிறைவேற்ற முடியாதிருந்தது.

நில அளவையாளர்களின் தொழில்சார் தவறான நடத்தை தொடர்பான முறைப்பாடுகள்

நில அளவை தொழிலின் உயர் தரநியமங்களை பேணும் போது அவற்றின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்குடன் 2002 இன் 17 ஆம் இலக்க நில அளவைச் சட்டத்தின் பிரகாரம் நில அளவை சபை ஸ்தாபிக்கப்பட்டிருந்தது. நில அளவையாளர்களின் தொழில்சார் தவறான நடத்தை தொடர்பாக மீளாய்வாண்டில் பொதுமக்கள் 113 முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்த போதிலும் சபை 33 முறைப்பாடுகளை அல்லது 29 சதவீதத்தை மாத்திரமே தீர்த்திருந்தது. சபையில் பதிவு செய்யப்படாமல் நில அளவையை மேற்கொள்ளும் நபர்களை கண்டறிய கணிசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

போக்குவரத்து

அவதானிப்புகள்

- மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை ரயில்வே நிர்மாண செயற்திட்டம்
- குருநாகலிலிருந்து தம்புள்ளை ஊடாக ஹபரணை வரை புதிய ரயில் பாதை நிர்மாணம்
- கொழும்பு நகர்ப்புற ரயில் செயல்திறனை மேம்படுத்தும் திட்டம்
- கொழும்பு புறநகர் ரயில்வே செயற்திட்டம்
- பேருந்து செயற்பாட்டு நடவடிக்கைகள்
- மேலதிக நிதியை முதலீடு செய்தல்
- பேருந்து திருத்தம்
- கடன் அடிப்படையில் பேருந்துகளை கொள்வனவு செய்தல்
- அசாதாரண எரிபொருள் நுகர்வு
- புகை சான்றிதழ் பெறுதல்
- ஊச்ச இயலளவை பயன்படுத்தாமை
- பயன்படுத்தப்படாத இயந்திரங்கள்
- பேருந்துகளில் மைலோமீட்டர் செயலிழப்பு
- வாகனங்களை குத்தகை அடிப்படையில் பெறுதல்
- நியம தூரத்தை பயணிக்காமை
- டயர் தொழிற்சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள்
- இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணிகள்
- எரிபொருள் நிரப்பு நிலைய நிர்மாணம்
- வாகன வாயு உமிழ்வு நிலைய நிர்மாணம்
- விரிவுரை மண்டப நிர்மாணிப்பை நிறுத்துதல்
- வருமான நிலுவைத் தொகையை அறவிடத் தவறியமை
- வெளிநாட்டு கடன்களைப் பயன்படுத்தத் தவறியமை
- மாவு போக்குவரத்து வருவாயை அதிகரிக்கத் தவறியமை
- சிமெண்ட் போக்குவரத்து வருவாய்
- நிலக்கரி போக்குவரத்து வருவாய்
- M11 ரக 10 என்ஜின்களை கொள்வனவு செய்தல்
- ரயில் நிலையங்களில் நீர் வடிகட்டிகள் நிறுவுதல்
- சிசிடிவி பொருத்துதல்
- புகையிரத என்ஜின்களுக்கான நிகழ்வு பதிவு மற்றும் கண்காணிப்பு முறைமையை நிறுவுதல்
- ரயில் மூலம் மணல் போக்குவரத்துச் செய்தல்
- ரயில்வே நிலங்களில் அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகள்

- கழற்றி அகற்றப்பட்ட மர ஸ்லீப்பர்கள்
- கழிவு பொருட்கள் விற்பனை
- செயற்பாடற்ற சொத்துகள்
- வழங்கப்படாத பொருட்களுக்கான பணம் செலுத்துதல்
- தீர்க்கப்படாத நாணயக் கடிதங்கள்
- S 10 – Class Power Caches களுக்கான உதிரி பாகங்களை கொள்வனவு செய்தல்
- பதவியணி வெற்றிடங்களை நிரப்பத் தவறியமை

போக்குவரத்து

மக்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் நோக்கில் புதிய தொழில்நுட்ப தந்திரோபாயங்களை பயன்படுத்தி மிகவும் உயர்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் செயற்படுத்துதல், அபிவிருத்தி மற்றும் நிலைபேறாக நடாத்திச் செல்லல் இத்துறையின் செயற்பணியாகும். அச்செயற்பணியை நிறைவேற்றுவதற்காக போக்குவரத்து மற்றும் அதன் கீழ் இராஜாங்க அமைச்சொன்று, இரண்டு திணைக்களங்கள் மற்றும் 05 நியதிச்சட்ட நிறுவனங்களால் பின்வரும் செயற்பாடுகளை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

- குழல்நேய போக்குவரத்து தொகுதி யொன்றை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான கொள்கைகளையும் ஒழுங்குவிதிகளையும் தயாரித்தல்
- பொதுப்போக்குவரத்து தொகுதியின் மீது மக்கள் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக உயர்தரத்தி லான வீதி வசதிகளை உருவாக் குவதற்கு நடவடிக்கைகளை எடுத்தல்.
- வீதி நெருக்கடி, பயணிகள் நெருக்கடி மற்றும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறிகளையும் சட்டதிட்டங்களையும் அறிமுகப்படுத்தல்.
- அரசாங்கம் மற்றும் தனியார்துறை போக்குவரத்துச் சேவைகளையும் புகையிரதச் சேவைகளையும் பொதுவானதொரு நேரகுசிக்கமைய இணைந்ததொரு திட்டத்தின் கீழ் ஏற்படுகின்ற போக்குவரத்துச் சேவையாக செயற்படுத்துவதற்குத் தேவையான நவீன தொழில்நுட்ப ஈ-டிக்கட் முறைமையொன்று அறிமுகப்படுத்தல்
- புகையிரதம் மற்றும் பேருந்து தரிப்பிடங்களைச் சார்ந்ததாக பொது வசதிகளையும் பாதுகாப்பிணையும் உறுதிப்படுத்துவதற்காக தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- புகையிரத மற்றும் பேருந்து சேவைக்குத் தேவையான புகையிரதங்கள் மற்றும் பேருந்துகளைப் பராமரித்தல்
- புகையிரதப் பெட்டிகள் மற்றும் பேருந்துகள் தயாரிப்பு மற்றும் போக்குவரத்து துறைக்குரியதாக உள்நாட்டு கைத்தொழில் தொகுதி யொன்றை கட்டியெழுப்புவதற்குத் தேவையான பெறுகை முறைகளை அறிமுகப்படுத்தல்
- கொழும்பு அம்பாந்தோட்டை காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களுக்கு புகையிரதங்கள் மூலம் பொருட்களைக் கொண்டு செல்வதற்குத் தேவையான வசதிகளை தாபித்தலும் விரிவாக்குதலும்
- தகவல் தொழில்நுட்பத்தில் ஈடுபடுவதன் மூலம் மோட்டார் வாகனப் பதிவை மக்கள் நேயமிக்க வினைத்திறமையான அத்துடன் ஊழலற்ற செயல்நெறியாக மாற்றுதல்.
- இலங்கை போக்குவரத்துச் சபையை இலாபம் உழைக்கும் நிறுவனமாக நவீனமயப்படுத்தலும் பிரதான பஸ் தரிப்பிட நிலையங்களில் பொது வசதிகளை விருத்தி செய்தலும்
- தற்கால பஸ் குழாங்களை மீள்தாபித்து கொழும்பு மற்றும் பிரதான நகர எல்லைகளினுள் செலுத்துவதற்காக குழல்நேய


புதிய பேருந்துகளை அறிமுகப்படுத்தலும் தனியார் பயணிகள் போக்குவரத்துச் சேவையினையும் பசுமை பாய்ச்சலுக்கமைய மேற்கொள்வதற்குரிய வேலைத்திட்டங்களைத் தயாரித்தலும் நடைமுறைப்படுத்தலும்

- புகையிரதப் பெட்டிகள் பேருந்துகள் மற்றும் மோட்டார் வாகனங்களை உள்ளூர் ரீதியில் தயாரித்தல், பழுதுபார்த்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றிற்கு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் போக்குவரத்துச் சேவையொன்றை உருவாக்குதல்
- பாடசாலை பேருந்துச் சேவைகளை மாணவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தும் வகையில் தரவளவு களின் கீழ் வலுப்படுத்துதல்
- கிராமிய பிரதேசங்களுக்கு பொதுப்போக்குவரத்து வசதிகள் வழங்கப்படுவதை விதிமுறைப்படுத்துவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையை பயணி

கள் மற்றும் பண்டங்களை ஏற்றிச் செல்வதில் ஈடுபடுத்தல்

- பயணிகள் மற்றும் போக்குவரத்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போக்குவரத்துச் சேவைகளை உயர் மட்டத்தில் ஒழுங்குபடுத்தல்.
- சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் போதும், மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் ஏற்படும் பலவித மோசடிகளை அகற்றி வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குதல்.

மேற்குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சிற்கும் இராஜாங்க அமைச்சிற்கும், இரண்டு திணைக்களங்களுக்கும் மீளாய்வாண்டில் ரூபா 92,520 மில்லியன் நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அதில் மொத்தம் ரூபா 78,518 மில்லியன் நிதிஏற்பாடு பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதிஏற்பாடுகளிலிருந்து 15.13 சதவீதம் அதாவது ரூபா 14,002 மில்லியன் நிதிஏற்பாடு பயன்படுத்துவதற்கு தவறியிருந்தது. விபரங்கள் உரு 25 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு - 25 - பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட நிதி ஏற்பாடுகள், பயன்பாடு, சேமிப்பு மூலம் - 2020 நிதிக் கூற்றுக்கள்

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்களின் பொழிப்பு கீழே தரப்படுகின்றன.

மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையிலான புகையிரத வீதியை அமைக்கும் திட்டம்

போக்குவரத்து அமைச்சினால் மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரையிலான பாதையை அமைக்கும் திட்டம் ரூபா. 36,166 மில்லியன் கிரய மதிப்பீட்டின் படி 2013 ஆகஸ்ட் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 2016 ஜூலை 31 ஆம் திகதியன்று இத் திட்டம் நிறைவு செய்யப்பட வேண்டியிருந்த போதும், அதற்கான கால எல்லை 2018 திசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு பெலிஅத்த வரையிலான புகையிரத போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதியில் அதற்காக ரூபா. 45,122 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. இப் பாதைக்குத் தேவையான காணிகளைப் பெற்றுக் கொள்ளலானது அரசு விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டினை அடிப்படையாகக் கொண்டு பிரதேச செயலகங்களின் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அதற்கு உடன்படாத வகையில் செயற்திட்ட உத்தியோகத்தர்களின் தலையீட்டில் முறையற்ற விதத்தில் காணிகளை கையேற்றமை காரணமாக சட்ட சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

குருநாகலை முதல் தம்புள்ள ஊடாக ஹபரண புகையிரத வீதி நிர்மாணம்

போக்குவரத்து அமைச்சினால் குருநாகல் முதல் தம்புள்ளை ஊடாக ஹபரண வரையான புதிய புகையிரத வீதியொன்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சாத்தியவள ஆய்வொன்று 2009 ஆம் ஆண்டின் போது மேற்கொள்ளப்பட்டு தம்புள்ள பொருளாதார நிலையத்தை கேந்திரமாக கொண்டு பொருட்களை போக்குவரத்து புகையிரதங்களை மேம்படுத்தும் நோக்கில் 2010 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இப் புகையிரத வீதியை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக 2010 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு

வரை ரூபா 1,332.76 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், அதில் ரூபா 144.43 பில்லியன் அதாவது ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிஏற்பாட்டிலிருந்து 13.08 சதவீதம் மாத்திரம் செலவிடப்பட்டிருந்தது.

கொழும்பை நகரை அண்டிய புகையிரத செயற்திறனை மேம்படுத்தும் செயற்திட்டம்

போக்குவரத்து அமைச்சினால் புகையிரத சேவையின் திறனை வளர்ப்பதற்காக 05 நோக்கங்களை முன்னுரிமையாக கொண்டு இந்த செயற்திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்காக 2019 ஆகஸ்ட் 20 ஆம் தேதி கடன் வழங்குநரான ஆசிய அபிவிருதி வங்கியுடன் 160 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த திட்டம் 2019 செப்டம்பர் 06 ஆம் திகதி முதல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான கடன் தொகையில் ரூபா 63.50 மில்லியன் மற்றொரு ஆசிய அபிவிருத்தி வங்கி செயற்திட்டமான கொழும்பு புறநகர் புகையிரத திட்டத்திற்கு மாற்றப்பட்டது. மீளாய்வாண்டில் ரூபா 2,207.21 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் அதில் ரூபா 414.87 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டது இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிஏற்பாட்டில் ரூபா 1,792.34 மில்லியன் அதாவது மேற்கொள்ளப்பட்டிருந்த நிதிஏற்பாட்டில் 81.20 சதவீதத்தை பயன்படுத்த தவறியிருந்தது மீளாய்வாண்டின் இறுதியின் போது செயற்திட்ட கொள்வனவுகளின் செயலாற்றலை பரீட்சித்த போது செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய தொலைதொடர்பு செயற்திட்டத்திற்கு தேவையான கொள்வனவுச் செயற்பாடு மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது, செயற்திட்டத்தின் நிதியம் முறையாக முகாமை செய்யப்படாமையால் மீளாய்வாண்டின் போது கட்டணங்களாக ரூபா 34.35 மில்லியன் ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு செலுத்த நேர்ந்திருந்தது.

கொழும்பை அண்டிய புகையிரத செயற்திட்டம்

போக்குவரத்து அமைச்சினால் கொழும்பை அண்டிய புகையிரத செயற்திட்டத்தின் சாத்தியவள ஆய்வு அபிவிருத்தி

போக்குவரத்து செயற்திட்டங்களுக்காக விரிவான பொறியியலாளர் திட்டத்தை தயாரித்தல் மற்றும் போக்குவரத்து செயற்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக நிதிஏற்பாடுகளை ஏற்படுத்தும் செயற்பாடுகளை நோக்காக கொண்டு ரூபா 1,853 மில்லியன் இற்கு சமமான 11.36 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிடப்பட்ட கிரயமொன்றின் மீது இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. திட்டமிடப்பட்ட சாத்தியவன ஆய்வு அறிக்கை குறித்த காலப்பகுதியில் மதியுரை (Dhowa) கம்பனியால் செயற்திட்டத்திற்கு வழங்கப்பட வேண்டிய போதிலும் காலதாமதத்தின் பின்னர் அந்த அறிக்கை வழங்கப்பட்டிருந்தது. செயற்திட்டத்தின் செயலாற்றல் தொடர்பான வரைவு இறுதி அறிக்கை 03 மற்றும் இறுதி அறிக்கை மீளாய்வாண்டின் இறுதி வரையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை அத்துமீறிய குடியிரப்பாளர்கள் மீள் குடியேற்றல் மற்றும் காணியை கையேற்றல் செயற்பாட்டின் மூலம் 2,036 வீடமப்பு அலகுகள் மீள் குடியேற்றத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் 386 வீடுகள் மாத்திரம் மீள்குடியேற்றத்திற்கு கட்டளை வழங்கப்பட்டிருந்தது. அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை அத்துமீறிய குடியிருப்பாளர்களை மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. காணி கையேற்றல் கட்டளைச் சட்டத்தின் 04 ஆம் பிரிவின் கீழ் 223 காணித் துண்டுகளுக்காக கட்டளையொன்று வழங்கப்பட்டிருக்கவில்லை. அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் இறுதி அளவில் அத்துமீறிய குடியிருப்பாளர்களை மீள் குடியேற்றி பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்த போதும் அத்திகதி வரை அதனை பூர்த்தி செய்வதற்கு முடியாமல் இருந்தது. அக்காலநீடிப்பு செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பேருந்துகளின் செயற்பாட்டு நடவடிக்கைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் பேருந்துகளின் செயற்பாட்டு நடவடிக்கை களுக்காக பயன்படுத்தப்படும் GPS முறைமையை பேணிச் செல்வதற்காக 2020 ஆம் ஆண்டில் ரூபா 6.64 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. எனினும் சேவை வருமானமொன்றாக மீளாய்வாண்டின் போது ரூபா 2.05 மாத்திரமொன்று அறவிடப்பட்டிருந்தது அதன் பிரகாரம் (GPS) முறைமையை பேணிச் செல்வதற்காக

ஆணைக்குழுவினால் ரூபா 4.59 மில்லியன் மேலதிக கிரயமாக செலவிட நேர்ந்திருந்தது. பஸ் வண்டியொன்று அறவிடும் சேவைக் கட்டணம் ரூபா 3,000 ஆக இருந்ததுடன் மீளாய்வாண்டில் 50 சதவீதத்தினால் குறைத்து ரூபா 1,500 வரை கட்டணம் கழிக்கப்பட்டிருந்தது.

மிகை நிதியினை முதலீடு செய்தல்

1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க நிதி சட்டத்தின் 11 ஆம் பிரிவு மற்றும் 2003 யூன் 02 ஆந் திகதிய பீஈ/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 2.2.8 ஆம் பிரிவின் பிரகாரம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் மிகையாக உள்ளவற்றை முதலீடு செய்வதற்காக போக்குவரத்து அமைச்சரின் இணக்கத்தையம் நிதி அமைச்சரின் அங்கீகாரமும் பெறப்பட வேண்டும். அந்த அங்கீகாரம் பெறப்படாது தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் சபையினது அங்கீகாரத்துடன் ஆணைக்குழுவானது 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை ரூபா 42.05 மில்லியன் நிலையான வைப்புகளிலும் ரூபா 14.94 மில்லியன் திறைசேரி உண்டியல்களிலும் முதலீடுகளை மேற்கொண்டிருந்தது.

பேருந்து திருத்த வேலைகள்

2020 ஆம் ஆண்டில், பழுதுபார்ப்பதற்காக 106 பேருந்துகள் லக்ஷிவ இன்ஜினியரிங் தனியார் கம்பனியின் வேலைத்தளத்தில் சேர்க்கப்பட்டது. 2021 மார்ச் 18 வரை இந்த பேருந்துகளில் 27 பழுதுபார்க்கப்படவில்லை. அப் பேருந்துகள் 03 மாதங்கள் முதல் 09 மாதங்கள் வரை வேலைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

மேலும், 79 பேருந்துகள் பழுதுபார்க்கப்பட்டிருந்த போதிலும், அதற்காக 02 மாதங்கள் முதல் 1 வருடம் வரையான மிக நீண்ட காலம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த பேருந்துகளின் பழுதுபார்க்கும் போது, உடலைத் தயாரிப்பது ஒப்பந்த அடிப்படையில் தனியார் துறையால் செய்யப்பட்டது மற்றும் ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு அப்பால் பழுதுபார்க்குகளை முடிக்க நீண்ட நேரம் எடுத்திருந்தது. மீளாய்வாண்டில் அதற்காக ஒப்பந்ததாரர்களிடம் தாமதக் கட்டணம் அறவிடப்படவில்லை.

2020 மற்றும் அதற்கு முன்னர் பழுதுபார்க்கப்பட்ட பதினெட்டு பேருந்துகள்

2021 மார்ச் 18 வரை நீண்ட காலமாக பழுதுபார்ப்புக்கள் முடிக்கப்படாத நிலையில், அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. பேருந்துகளை பழுதுபார்ப்பிற்காக கொண்டு வரப்பட்டு வேலையை தொடங்க 03 மாதங்கள் முதல் 06 மாதங்கள் வரை நீண்ட தாமதம் ஏற்பட்டது. இவ்வாறு நீண்டகாலமாக தாமதமாக திருத்தம் செய்வதால் போக்குவரத்து சபைக்கு பேருந்துகளை வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் காணப்பட்டது.

மீளாய்வாண்டில், பேருந்து பழுதுபார்ப்பதற்காக ரூபா 74.93 மில்லியன் செலவில் உதிரி பாகங்கள் தனியார் கம்பனிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. அக்கொள்வனவுகள் அரசாங்க பெறுகை வழிகாட்டிக் கோவையின் 3.2 வழிகாட்டிக்கு இணங்க, தேசிய அளவில் போட்டி கேள்வி கோரி அக்கேள்வி மதிப்பீடு செய்யப்பட்டு ஒப்பந்தக்காரரைத் தெரிவுசெய்ய வேண்டிய போதிலும் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

பேருந்துகள் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்தல்

இலங்கை போக்குவரத்து சபையினால் 05 ஆண்டு கடன் அடிப்படையில் 2,200 பேருந்துகளை கொள்வனவு செய்வதற்காக வரையறுக்கப்பட்ட இந்திய அசோக் லேலன்ட் கம்பனியுடன் 2014 மே 26 ஆந் திகி உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது, உடன்படிக்கையின் பிரகாரம் அப்பேருந்துகளுக்கிரிய கொடுப்பனவு 05 ஆண்டு காலப்பகுதியில் செலுத்தி பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தது, 2020 மார்ச் மாதம் வரை அக்கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது, அவ்வாறு கடன் கால எல்லை மிகைத்தமை மற்றும் காலாண்டு அடிப்படையில் செலுத்தப்படும் தவணை முறைப்படி செலுத்தாத காரணத்தினால் ரூபா 419.24 மில்லியனான வட்டியொன்று கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது, அத்தோடு உடன்படிக்கையின் பிரகாரம் 2,200 பேருந்துகளுக்காக 72.62 மில்லியன் 5 ஆண்டு காலப்பகுதியில் செலுத்தப்பட்டமையால் ரூபாவின் பெறுமதி குறைவடைந்தமையால் ரூபா 1,788.76 மில்லியனான நட்டமொன்று சபைக்கு ஏற்பட்டிருந்தது, அக்கடன் உடன்படிக்கையின் நிபந்தனையின் பிரகாரம் 2200 பேருந்துகளை கொள்வனவு செய்யும் போது திரட்டிய நட்டம் ரூபா 2,207 மில்லியனாக இருந்தமையால்

ஒரு பேருந்துக்கான சாதாரண நட்டம் ரூபா ஒரு மில்லியனாக இருந்தது.

அசாதாரணமான எரிபொருள் பயன்பாடு

இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைபற்று மற்றும் கல்முனை டிப்போக்களின் 13 பேருந்துகளில் மேற்கொண்ட தெரிவு பரிசோதனையின் போது எரிபொருள் லீற்றரொன்றுக்கு ஓட்டத்தில் ஈடுபடும் கிலோ மீற்றர் அளவு 03 நாட்களில் ஒரு லீற்றருக்கு 1 கிலோ மீற்றர் முதல் 2.5 கிலோ மீற்றர் வரையான விச்சில் காணப்பட்டது. மூன்ற நாட்களுக்குள் எரிபொருள் எரிவு பாரயளவு விலகல் ஏற்பட்டிருந்தமை தொடர்பில் முகாமைத்துவத்தின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

புகை சான்றிதழ் பெறுதல்

இலங்கை போக்குவரத்து சபையிடம் 2019 திசம்பர் 31 இல் உள்ளவாறு சபையில் 7,339 பேருந்துகள் இருந்தன. இந்த பேருந்துகளை பதிவு செய்யும் போது, பேருந்தின் சட்டக எண்ணுடன் தொடர்புடைய இயந்திர எண்ணும் சேர்த்தே பதிவு செய்யப்படுகிறது. இருப்பினும், டிப்போக்களால் பேருந்தின் என்ஜினின் திருத்தவேலைகளின் போது பேருந்தின் சட்டக எண் தொடர்பான என்ஜின் அகற்றப்பட்டு, மற்றொரு என்ஜின் பொருத்தப்பட்டு பேருந்து ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றது. இவ்வாறு வேறு என்ஜினை பொருத்தும் போது மோட்டார் போக்குவரத்து ஆதிணைக்களத்தின் அங்கீகாரத்தின் பேரில் மேற்கொள்ள வேண்டிய போதிலும் டிப்போக்களால் அவ்வாறு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. அதன் பிரகாரம் சட்டக இலக்கம் மற்றும் என்ஜின் இலக்கம் பொருந்தாமை காரணமாக பேருந்துகளுக்காக பஐக பரிசோதனை சான்றிதழ் பெற்றுக்கொள்ளல் மற்றும் காப்புறுதி இழப்பீடு பெற்றுக்கொள்ளும் போது சிக்கலான நிலைமையொன்ற உருவாகும் நிலையொன்று உருவாகியிருந்தது.

உயர் இயலளவினை பயன்பாட்டிற்கு எடுக்காமை

இலங்கை போக்குவரத்து சபையின் மதவாச்சி பிராந்திய வேலைத்தளத்தின் மூலம் பேருந்துகளின் என்ஜின் மற்றும் உடல் பொருத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னைய

பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் வேலைத்தளத்தின் இயலாமை மற்றும் முன் ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம் ஒரு மாதத்தில் சுமார் 60 என்ஜின்கள் திருத்தப்படக்கூடியதாக இருந்தன. மீளாய்வாண்டில் 15 என்ஜின்கள் மாத்திரம் திருத்தியமைக்கப்பட்டதுடன், இது மொத்த இயலாமை 25 வீதம் மாத்திரம் பயன்படுத்தப்படுவதாக அவதானிக்கப்பட்டது. மேலும் பேருந்து உடல் தயாரிக்கும் பிரிவின் செயற்பாடுகள் முறையாக நடைபெறாததுடன், ஒரு மாதத்தில் ஒரு பேருந்தினது உடல் மாத்திரம் தயாரிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பிராந்திய வேலைத்தளங்களின் செயற்பாடுகளை பூரண இயலாமை அடிப்படையில் மேற்கொள்வதற்கு முகாமைத்துவத்தின் கவனம் செலுத்தப்படாதிருந்ததுடன், அதற்கான மாதாந்த அல்லது வருடாந்த இலக்குகள் பெற்றுக் கொடுக்கப்படாதிருந்ததுடன், ஊக்குவிப்புக் கொடுப்பனவு வழங்குகையில் இலக்குகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத இயந்திர உபகரணங்கள்

இலங்கை போக்குவரத்து சபையினால் 2017 ஜூன் 03 ஆம் திகதி ரூபா. 12.74 மில்லியன் செலவில் என்ஜின் பழுதுபார்த்தலுக்கு தேவையான இயந்திர உபகரணங்கள் விலை மனுக் கோரப்பட்டு 9 பொருட்கள் மற்றும் உபகரணங்கள் குருணாகல் பிராந்திய வேலைத்தளத்திற்கு வழங்கப்பட்டிருந்தன. 2021 ஜனவரி 13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட வெளிக்கள கணக்காய்வின் போது அவ்வியந்திரங்கள் மற்றும் உபகரணங்களில் ரூபா 3.66 மில்லியன் பெறுமதியான Cylinder block head surface grinding machine இயந்திரம் மாத்திரம் பழுதுபார்த்தல் வேலைகளுக்காக பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டதுடன் ரூபா 9.07 மில்லியன் பெறுமதியான ஏனைய இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ் உபகரணங்களில் தூசு படிந்து சிலந்தி வலைகள் நிறைந்து காணப்பட்டன. மேலும் அந்த உபகரணங்களை பயன்பாட்டிற்கு எடுத்து செய்யப்படும் திருத்தங்கள் தொடர்பாக பதிவேடுகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

பேருந்துகளில் மைலோமீற்றரை பராமரித்தல்

இலங்கை போக்குவரத்து சபைக்குரிய 23 டிப்போக்கள் தொடர்பில் நடாத்தப்பட்ட தெரிவுக் கணக்காய்வின் போது 167 பேருந்துகளில் மாத்திரம் மைலோமீற்றர் செயற்படு நிலையில் காணப்பட்டதுடன், தெரிவுக்குரிய மொத்த பேருந்துகளின் எண்ணிக்கையில் 83 சதவீதம் அதாவது 846 பேருந்துகளில் மைலோ மீற்றர் செயற்பாட்டில் காணப்படவில்லை. பேருந்துகளை ஓட்டத்தில் ஈடுபடுத்தும் போது பிரதான கட்டுப்பாட்டு சாதனமாக மைலோமீற்றர் கருத்திற்கொள்ளப்படுவதால் அது செயற்பாடற்றுக் காணப்படுவதால் பேருந்து அணியின் கட்டுப்பாடு பலவீனமாக காணப்பட்டது.

வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளல்

இலங்கை போக்குவரத்து சபையினால் 24 வாகனங்களை குத்தகை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த போதும், அதற்கான பொது திரைசேரியின் அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. திரைசேரியின் அனுமதி இல்லாமல்குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட வாகனங்களுக்காக வாடகை வாடகையாக ரூபா. 8.14 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

நியம தூரம் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படாமை

பேருந்துகளுக்குப் பொருத்தப்படும் ஒரு முன் கலவை டயர் சுமார் 15,000 கி.மீ. அளவு தூரமும், ஒரு மீள் வடிவமைக்கப்பட்ட டயர் சுமார் 11,000 கி.மீ. அளவு தூரமும், பயன்படுத்தப்பட முடியுமென தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதனை விடக் குறைவாகப் பயன்படுத்தப்பட்டிருந்த முன் கலவை டயர்கள் பேருந்துகளிலிருந்து கழற்றப்பட்ட சந்தர்ப்பங்கள் கண்டறியப்பட்டது. முன்கலவை டயர்கள் பேருந்துகளிலிருந்து கழற்றப்பட்டு ஒதுக்கப்பட்ட 34 சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டதுடன், அச் சந்தர்ப்பங்களின் போது ஒரு டயர் பயன்படுத்தப்பட்டிருந்த சராசரி 8,441 கிலோமீற்றர்களாக மாத்திரமே காணப்பட்டது. அதேபோன்று மீள் வடிவமைக்கப்பட்ட டயர்கள் கழற்றி அகற்றப்பட்ட 34 சந்தர்ப்பங்கள் கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டதுடன், அதன் போது ஒரு டயர் பயன்படுத்தப்பட்டிருந்த சராசரி 7,402 கி. மீற்றர்களாக மாத்திரமே காணப்பட்டது. இதனடிப்படையில், முன் கலவை மற்றும் மீள்

வடிவமைக்கப்பட்ட டயர்களின் மூலம் ஓட்டத்தில் ஈடுபடுத்த வேண்டிய நியம தூர அளவு ஓட்டத்தில் ஈடுபடுத்த தவறியிருந்தது.

டயர் தொழிற்சாலையின் பாதுகாப்பு செயற்பாடுகள்

அம்பாறை டயர் கைத்தொழிற்சாலையின் பாதுகாப்பு செயற்பாடுகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்களை ஆட்சேர்த்து அவர்களின் சேவை பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. சபையினர் உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் மற்றும் மேலதிக நேர வேலைக்காக ரூபா 2.45 மில்லியனும் தனியார் பாதுகாப்பு சேவைக்காக ரூபா 2.28 மில்லியனுமாக மீளாய்வாண்டின் போது பாதுகாப்பு சேவைக்காக ரூபா 4.73 மில்லியன் செலவிடப்பட்டிருந்து, பாதுகாப்பு செலவினம் தொழிற்சாலையின் வருமானத்துடன் ஒப்பிடும் போது 6.6 சதவீதம் அளவில் காணப்பட்டது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான காணிகள்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பிராந்திய அலுவலகங்கள், டிப்போக்கள், சாரதி பயிற்சி பாடசாலைகள் மற்றும் பிராந்திய வேலைத்தளங்கள் பேணிச் செல்லப்பட்டு வருவதுடன் அவை வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. அந்நிறுவனங்கள் அமைந்துள்ள காணி தொடர்பான சட்டரீதியான உரித்துள்ள, குத்தகை அடிப்படையில் பெற்றுள்ள காணிகள் தொடர்பாக சபையிடம் நாளதுவரையாக்கப்பட்ட காணி தொடர்பான பதிவேடொன்று இருக்கவில்லை. சபைக்குச் சொந்தமான அனைத்து காணிகளையும் இனங்காணல், உரித்தினை தீர்வுசெய்தல் மற்றும் அவற்றின் பெறுமதியை மதிப்பீடு செய்தல் மீளாய்வாண்டிலும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. சபைக்குச் சொந்தமான பயன்பாட்டில் உள்ள காணிகள் பாதுகாப்பற்று புற்கள் படர்ந்து காணப்பட்டன.

எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்மாணித்தல்

இலங்கை போக்குவரத்து சபை 2018 மார்ச் 20 ஆம் திகதி ஒருகொடவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் ரூபா. 61.01 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தது. ஒப்பந்தத்தின்

அடிப்படையில் இவ் வேலையானது 2018 ஜூன் 20 ஆம் திகதி முடிக்கப்பட வேண்டி இருந்த போதும், 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை இந் நிர்மாண வேலைகள் முடிக்கப்பட்டிருக்கவில்லை. இந் நிர்மாணம் தொடர்பான பெறுகை நடவடிக்கைகள் பெறுகைகள் வழிகாட்டல்களுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்பட்டதால் சபைக்கு ரூபா. 2.10 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்பட்டிருந்தது. மேலும், ஒப்பந்தக்காரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிர்மாண வேலைகளை முடிக்காததன் காரணமாக சபைக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தை இயக்குவதன் மூலம் ஈட்டக்கூடிய வருமானத்தை பெற முடியாமல் போயிருந்தது. அதேபோன்று கணக்காய்வு பரிசோதனையின் போது ரூபா. 12.61 மில்லியன் பெறுமதியான 07 டீசல் மற்றும் பெற்றோல் பம்பிகள் அவ்விடத்தில் எந்தவித பாதுகாப்பும் அற்ற நிலையில் வைக்கப்பட்டிருந்ததுடன், பதிக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கிகளின் மூடிகள் ஒப்பந்தக்காரரினால் கழற்றி எடுத்துச் செல்லப்பட்டிருந்தன.

புகை பரிசோதனை நிலையங்களை அமைத்தல்

இலங்கை போக்குவரத்து சபையினால் 9 மாகாணங்களிலும் 09 வாகன புகை பரிசோதனை நிலையங்களை அமைப்பதுடன் தொடர்பான உபகரணத் தொகுதிகள் 2018 ஏப்ரல் 26 ஆம் திகதி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகன புகை பரிசோதனை நிதியத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன் இந் நிலையங்களை அமைத்தல் சாத்திய வள ஆய்வு நடாத்தப்படாமலேயே மேற்கொள்ளப்பட்டிருந்தது. இப் புகை பரிசோதனை நிலையங்களில் குருணாகல் மற்றும் மதவாச்சி ஆகிய நிலையங்களின் நிர்மாண வேலைகள் முடிக்கப்பட்டு அவை திறந்து வைக்கப்பட்டிருந்த போதும், சட்ட ரீதியான சிக்கல் ஒன்று காரணமாக மூடப்பட்டிருந்தன. அந் நிலையங்களில் ரூபா. 18.75 மில்லியனாக பெறுமதியான இயந்திர உபகரணங்கள் பயன்பாடற்றுக் காணப்படுவதாகவும், இச் சொத்துக்களை பயன்படுத்த முடியுமான வகையில் குறித்த சிவில் வேலைகளை முடிப்பதற்காக மதிப்பிடப்பட்ட தொகையான ரூபா. 89.84 மில்லியனில் ரூபா. 22.48 மில்லியன் மாத்திரம் கணக்காய்வுத் திகதியாகிய 2019 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை செலவிடப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி

வரையிலும் நிர்மாணிக்கப்பட்ட நிலையங்கள் விளைவற்ற நிலையில் காணப்பட்டன.

விரிவுரை மண்டப நிர்மாணம் இடைநிறுத்தம்

உடஹமுல்ல ஓட்டுநர் பயிற்சி கல்லூரியில் விரிவுரைக் கூடத்தை நிர்மாணிப்பதற்காக ரூபா 2.75 மில்லியனுக்கு ஒரு தனியார் நிறுவனத்துடன் 2018 ல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 2018 இல் ரூபா 824,922 முற்பணம் செலுத்தப்பட்டதுடன் 2019 சனவரி மாதத்தின் போது ரூபா 108,767 செலுத்தப்பட்டது. 2020 ஆகஸ்ட் அளவில் நிர்மாணம் நிறுத்தப்பட்டு மண்டபம் செயலற்றக் காணப்பட்டது.

நிலுவை வருமானத் தொகையை அறவிடாமல்

இலங்கை புகையிரத திணைக்களத்தின் மீளாய்வாண்டு இறுதி வரை புகையிரத அனுமதிப்பத்திர வருமானம் ரூபா 848.33 மில்லியனாக இருந்தது. அந்நிலுவை வருமானத்தில் 55 சதவீதம் 05 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் இருந்து வரும் நிலுவை மீதியாகும். மேலும் புகையிரத மூலம் பொருட்கள் போக்குவரத்திற்காக மீளாய்வாண்டின் இறுதி வரை 31 நிறுவனங்களில் மொத்தம் ரூபா 118.93 மில்லியன் நிலுவையாக காணப்பட்டதுடன் அதில் 16 நிறுவனங்களிடமிருந்து ரூபா 20.31 மில்லியன் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நிலுவையில் உள்ள மீதிகளாகும். புகையிரத நிலையங்களில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை ரூபா 10.88 மில்லியன் மற்றும் பாரச்சல்கள் மற்றும் பொருட்களின் நிலுவைத் தொகை ரூபா 4.99 மில்லியனாக இருந்தது. மீளாய்வாண்டின் இறுதியில், பயணிகளின் வருமானத்தை தீர்க்கவும், பொதிகளில் நிலுவைத் தொகை ஏற்படுவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளைத் திணைக்களம் எடுக்கவில்லை.

வெளிநாட்டுக் கடன் பயன்படுத்தப்படாமல்

2020 ஆம் ஆண்டின் பாதீட்டின் மூலம் இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு மூலதனச் செலவினமாக வெளிநாட்டு நிதியளிப்பின் கீழ் ரூபா 29,338.10 ஆன நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரை அதில் ரூபா 25,450.53 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் ரூபா 3,887.47 அதாவது மேற்கொள்ளப்பட்டிருந்த நிதிஏற்பாட்டில் 13.25 வீத நிதிஏற்பாட்டை பயன்படுத்த தவறியிருந்தது.

கோதுமை மா போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்காமல்

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் 15 கொள்கலன் பிளட் பெட் மற்றும் 30 கொள்கலன்களுடன் கொள்கலன் கையாளல் இயந்திரமொன்றை கொள்வனவு செய்வதற்காக அதன் கிரயம் ப்ரீமாவின் மாவு போக்குவரத்துக் கட்டணத்திலிருந்து தீர்வுசெய்யும் வகையில் உடன்படிக்கை செய்யப்பட்டிருந்தது, அந்த உடன்படிக்கையின் பிரகாரம் புகையிரத திணைக்களத்தினால் ஒரு மாதத்திற்குள் 20 முதல் 22 பயணங்கள் வரை செய்ய வேண்டியிருந்தது. 2021 ஜனவரி 06 முதல் பெப்ரவரி 15 வரையிலான காலகட்டத்தில், 05 பயணங்களைச் செய்து ரூபா 2.65 மில்லியன் வருமானத்தைப் ஈட்டியிருந்தது. பிரிமா கம்பனியால் அந்தந்த மாவட்டங்களில் அமைந்துள்ள களஞ்சியங்களுக்கு மாதாந்தம் மாவின் அளவு மாதத்திற்கு 18,100 மெட்ரிக் தொன் ஆகும், அந்த அளவினை புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்டால், திணைக்களத்திற்கு ஈட்டக்கூடிய வருமானம் ரூபா 19.35 மில்லியன் ஆக இருந்தது. அதன்படி, மா போக்குவரத்து மூலம் மாத்திரம் ஆண்டுதோறும் உழைக்கக்கூடிய வருமானம் ரூபா 232.20 மில்லியன் ஆக இருந்த போதும் திணைக்களம் இது தொடர்பாக கவனம் செலுத்த மா போக்குவரத்திலிருந்து வருமானத்தை அதிகரித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவில்லை.

சீமெந்து போக்குவரத்து வருமானம்

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டில் சீமெந்து போக்குவரத்தின் மூலம் சுமார் ரூபா 8 மில்லியனான வருமானத்தை ஈட்டியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது அவ்வருமானம் பொருண்மையான குறைவொன்றைக் காட்டியது. சீமெந்து கம்பனியொன்றினால் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் அவற்றின் உற்பத்தி நாடு பூராகவும் பகிர்ந்தகளிக்கும் வலையமைப்பு மூலம் மேற்கொள்வதால் ரூபா 2.02 ஆன வருமானம் மாதாந்தம் சேகரிக்க

முடியுமாக இருந்தது. அதன் பிரகாரம் அச்சிமேந்து கம்பனியின் சிமேந்து மாத்திரம் போக்குவரத்து செய்யப்பட்டு வருடாந்தம் உழைக்கக்கூடிய வருமானம் ரூபா 24 மில்லியனாக இருந்தது. எனினும் திணைக்களத்தினால் அவ்வருமானத்தை அதிகரிப்பதற்காக முறையான திட்டத்தை இந்தத் திணைக்களம் செயல்படுத்தவில்லை.

நிலக்கரி போக்குவரத்து வருமானம்

திருகோணமலை துறைமுகத்திலிருந்து புத்தளம் வரை ரயில் மூலம் நிலக்கரியை கொண்டு செல்வதற்கு ஒரு கம்பனியுடன் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் செய்துள்ளது. ஒப்பந்தத்தின் படி, அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் நிலக்கரி போக்குவரத்து வசதிகள் வழங்குவதற்காக மஹவ புகையிரத நிலையத்தை அண்மித்து ஒரு புகையிரத தொகுதியொன்று நிர்மாணிக்கப்பட்டு நுழைவு வழியொன்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. வருடாந்தம் நிலக்கரி போக்குவரத்தால் ரூபா 28 மில்லியன் உழைக்க கூடியதாக இருந்த போதும் திணைக்களத்தினால் போதியளவு புகையிரதம் மற்றும் புகையிரத வேகன்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கு தவறியமை காரணமாக அக்கம்பனி உடன்படிக்கையிலிருந்து விலகியிருந்தது.

M 11 ரக 10 என்ஜின்களை கொள்வனவு செய்தல்

இந்திய கடன் உதவியின் கீழ், சுமார் ரூபா 850 மில்லியன் செலவில் M 11 ரக 10 என்ஜின்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந்தியாவில் திறந்த ஏலத்தின் மூலம் செய்யப்பட்டிருக்க வேண்டுமாக இருந்த போதிலும் அது தனி பெறுகையொன்றாக (Single Source Procurement) இப்பெறுகை மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அத்தோடு கேள்விதாரரின் விவரக்குறிப்புகள் இலங்கை புகையிரத திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட விவரக் குறிப்புகளுடன் இணங்காத 20 சந்தர்ப்பங்கள் சந்தர்ப்பங்கள் வெளிப்படுத்தப்பட்டதுடன் தொழில்நுட்ப விவரக் குறிப்பில் உள்ளடக்கப்பட்ட 46 நிபந்தனைகளில் 17 நிபந்தனைகள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வில்லை. அத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட நிபந்தனைகளில் 17 நிபந்தனைகள் அவது 37 சதவீதமான நிபந்தனைகள் தொழில்நுட்ப விவரக் குறிப்புகளுக்கு இணங்கியிருக்க கவில்லை.

அதன்படி, அரசு பெறுகை வழிகாட்டுதலின் வழிகாட்டி 2.4 இன் படி, பெறுகையை இரத்து செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், இந்திய எஞ்சின் பெறுகை ஒப்பந்தத்தின் பிரிவு 3.2 இன் அடிப்படையில், குறைபாடுகள் தொடர்பாகக் கருதப்படும் தொழில்நுட்பக் குறைபாடுகள் 3 மாதங்களுக்குள் சரிசெய்யப்பட்டு அதன் பிறகு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு செய்யப்படாமல் கப்பலேற்றப்பட்டிருந்தது. இலங்கையில் புகையிரத தண்டவாளங்களைக் கருத்தில் கொண்டு, இந்த இயந்திரங்கள் நீளமாக இருப்பதால் இயங்கும் சிக்கல்களை ஏற்பட்டிருந்ததுடன் 2021 ஏப்ரல் மாதம் இறுதி வரையில் குறித்த 10 என்ஜின்களில் 03 என்ஜின்கள் வெவ்வேறு குறைபாடுகள் காரணமாக ஓட்டத்தில் ஈடுபடுத்தப்படவில்லை. மேலும், இந்திய என்ஜின்களை விட அமெரிக்க என்ஜின்கள் பொருளாதார ரீதியாக இலாபகரமானவை என்று வெளிநாட்டு வளத் திணைக்களத்தின் உறுதிப்படுத்தலின் அடிப்படையில் மொத்த கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக அரசிற்கு 10.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது ரூபா 1,905.23 மில்லியன் ஆன நட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

ரயில் நிலையங்களில் நீர் வடிகட்டிகளை நிறுவுதல்

2017 ஆம் ஆண்டில், ஒப்பந்தத்தின் படி புகையிரத நிலையங்களில் நீர் வடிகட்டிகளை நிறுவுவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்த ஒப்பந்ததாரர் தாமதப்படுத்தினார். ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஒப்பந்தக்காரரிடமிருந்து தொடர்புடைய தாமதங்களுக்கு தாமதமாக கட்டணம் அறவிடப்பட வேண்டும். அதன் பிரகாரம், ஒப்பந்தக்காரரிடமிருந்து ரூபா 1.64 மில்லியன் தாமதக் கட்டணமாக அறவிடப்பட வேண்டியிருந்த போதும், மீளாய்வாண்டின் இறுதி வரை அந்தத் தொகையை இலங்கை புகையிரத திணைக்களத்தினால் அறவிடப்படவில்லை. மேலும், அனுராதபுரம் கோட்டத்தில் உள்ள 17 புகையிரத நிலையங்களில் நிறுவப்பட்ட 17 நீர் வடிகட்டிகள் பழுதடைந்திருந்ததுடன், அவற்றின் பெறுமதி ரூபா 10.21 மில்லியன் ஆகும்.

முடிய சுற்று தொலைக்காட்சி முறைமை (CCTV) ஸ்தாபித்தல்

கோட்டைக்கும் மருதானாவிற்கும் இடையில் ஒரு மூடிய சுற்று தொலைக்காட்சி முறைமையை (CCTV) நிறுவ ரூபா 35.58 மில்லியன் செலவிடப்பட்டது. இந்த முறைமை 2013 நவம்பர் 17 அன்று நிறுவ திட்டமிடப்பட்டதுடன் உத்தரவாதக் காலம் முடிவதற்குள் 2014 ஜூன் 12 ஆந் திகதி மின்னலால் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் 31 கெமராக்கள் மற்றும் மருதானா புகையிரத நிலையத்தில் 17 கெமராக்கள் செயலற்று போயிருந்தன. தொழில்நுட்ப உடன்படிக்கை பிரகாரம் உத்தரவாத காலம் இரண்டாக இருந்த போதும் போதிலும், வழங்குனரால் 2020 திசெம்பர் 31 வரை திருத்த வேலைகளை மேற்கொண்டிருக்கவில்லை. மின்னலால் ஏற்படும் சேதத்தை எந்த முன் பரிசீலனையும் இல்லாமல் நிறுவப்பட்டதாலே இந்த அனர்த்தம் நிகழ்ந்திருந்தது. அவ்வாறே இந்த விநியோக நிறுவனம் இது மொறட்டுவ பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய நிறுவனம் என்று தவறாகக் குறிப்பிட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்ததுடன் ஆரம்பத்திலே அந்த மோசடியைக் கண்டறியத் தவறிவிட்டது. பின்னர் அத்துடன் அந்நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை தவறியிருந்தது.

என்ஜின்களுக்கான நிகழ்வு பதிவு Event Recorder மற்றும் Vigilance கண்காணிப்பு முறைமைகளை நிறுவுதல்

6 M வகுப்பு ரயில்கள் மற்றும் டபிள்யூ - 3 வகுப்பு என்ஜின்களுக்கு நிகழ்வு Event Recorder மற்றும் Vigilance முறைமையை நிறுவுவதற்கு ரூபா 96.93 மில்லியன் செலவிடப்பட்டது. இத்திட்டத்திற்கான ஒரு குறிப்பிட்ட முன்மொழிவை சமர்ப்பித்தல் அல்லது அது குறித்த ஆய்வை நடத்துதல் அல்லது அவை பொருத்தப்படும் இயந்திரங்களை முன்கூட்டியே அடையாளம் காணும் தேவைகளை பூர்த்தி செய்யாமல் கொளவனவு செய்யப்பட்டிருந்தன செய்யப்பட்டது. அந்த உப பாகங்களை பொருத்துவதற்கு பயன்படுத்தப்படும் என்ஜின்களின் வகைகள் அவ்வப்போது மாற்றப்பட்டிருந்ததுடன் இத்திட்டம் முறையற்றாக இருந்தமையால் ஏற்பட்ட அமதம் காரணமாக அந்நியச் செலாவணி விகிதம் வேறுபட்டதன் தாக்கம் காரணமாக 2020 மார்ச் 05 ஆந் திகதி வரை ரூபா 1.92

மில்லியன் கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

புகையிரங்களில் மணல் போக்குவரத்து

வெளிக்களத்தில் செயற்படுகின்ற ஏனைய வாடிககையாளர்களுக்கு தெரியப்படுத்தக்கூடிய வகையில் புகையிரதத்தில் மணல் கொண்டு செல்ல முடியுமென விளம்பரத்தை வெளியிடாமல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு ரயில் மூலம் மணல் கொண்டு செல்வதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. உடன்பாடு ஒன்று இல்லாமல் இணக்கப்பட்டிற்கு வந்து குறித்த போக்குவரத்து செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இங்கு கட்டணத்தை தீர்மானிக்கையில் ஒவ்வொரு பயணமும் ஒரு வெற்று ரயில் போக்குவரத்து செய்யப்பட வேண்டிய நிலை மற்றும் பயன்படுத்தப்படும் புகையிரத களஞ்சியங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாக கருத்திற் கொள்ளாமல் கட்டணங்கள் தீர்மானிக்கப்பட்டதால் புகையிரத திணைக்களத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் இழக்கப்பட்டிருந்தது.

புகையிரத ஒதுக்கு பகுதியில் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகள்

2019 ஆம் ஆண்டில், புகையிரத பாதுகாப்பு சேவையில் 51 கோப்புகள் மூலம் சட்டப்பிரிவுக்கு புகையிரத ஒதுக்குப் பகுதியில் அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத செயற்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது, பேராதனை - மாத்தளை வீதியை மேற்பார்வையிடும் உத்தியோகத்தர்களினால், 2017 முதல் திசெம்பர் 05, 2019 வரை 108 முறை அறிக்கையிடப்பட்ட புகையிரத வீதி ஒதுக்கப் பகுதிகளில் அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை தொடர்பாக 2020 திசெம்பர் 31 வரையில் எந்த ஒரு பதிவொன்றோ அறிக்கையொன்றோ காணப்படவில்லை.

கழற்றி அகற்றப்பட்ட ஸ்லீப்பர்கள்

தற்போதுள்ள ரயில் பாதையின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தலுக்காக புதிய கொங்கிரீட் மற்றும் மர ஸ்லீப்பர்களைப் பயன்படுத்தும் போது, அகற்றப்பட்ட மர ஸ்லீப்பர்கள் சரியான ஆய்வுக்குப் பிறகு ஒரு பொறுப்பான உத்தியோகத்தரின் ஈடுபாட்டுடன் மீண்டும் பயன்படுத்தக்கூடியவை மற்றும் மீண்டும் பயன்படுத்த முடியாதவை என வகைப்படுத்தப்பட வேண்டும் மற்றும்

மீதமுள்ளவை மேல்மட்ட உததியோகத்தரின் அங்கீகாரத்தின் பேரில் குறித்த இடங்களுக்கு ஒப்படைக்க முறையான உள்ளக கட்டுப்பாட்டு அமைப்பு அல்லது கட்டுப்பாட்டு நடைமுறையொன்று இனங்காணப்பட்டிருக்கவில்லை.

அகற்றப்பட்ட பொருட்கள் விற்பனை

DOGSPIKES (பழைய சிலிப்பர் ஆணிகள்), Bearing Plates மற்றும் Fish plates ஏலத்தில் அல்லது சந்தை விலையில் அல்லது ஏலவிற்பனை மூலம் விற்பனை செய்வது தொடர்பாக நிர்வாகத்தின் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை. அகற்றப்பட்ட இரும்பு இருப்பினை விற்பனை செய்வதன் மூலம் புகையிரத திணைக்களத்திற்கு பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்த ரூபா 27.64 மில்லியன் வருமானத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விளைவற்ற சொத்துக்கள்

ஐப்பானிய உள்நாட்டு தயாரிப்புகளை வழங்குவதற்கான செயற்திட்டமில்லாத உதவித் திட்டத்தின் கீழ், வீதி பராமரிப்பிற்காக 40 டிரக் கேஜஸ், Track Gauges) ஹேன்ட் டை டிரம்பர் (Hand Tie Tamper Sets) மற்றும் டொலி டிரக் (Trolleys Track) கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் 02 அனுராதபுரத்தில் உள்ள நிரந்தர வீதி பரிசோதனை அலுவலகத்திற்கு 2020 சனவரி 05 ஆந் திகதி வழங்கப்பட்டதுடன், போதியவு பெலஸ்ட் இல்லாமையால் அந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்படவில்லை.

வழங்கப்படாத பொருட்களுக்கான கொடுப்பனவு

பொருட்கள் சரியான அளவு மற்றும் சரியான அளவுகளில் பெறப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரமளிக்கும் அளிக்கும் உத்தியோகத்தரால் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் சான்றளிக்கும் உத்தியோகத்தரினால் அப்பொருட்கள் பெறப்பட்டதாக உரிய ஆவணங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்திய பின்னர் களஞ்சிய வழங்கலுக்காக கொடுப்பனவு செய்யப்பட வேண்டும். சரியான அங்கீகாரம் மற்றும் சான்றிதழ் இல்லாமல் வழங்குனருக்கு ரூபா 80.19 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

1980 முதல் 2020 வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படாத பொருட்களுக்காக மொத்தம் ரூபா 80.19 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது இது மொத்த கொடுப்பனவுகளில் 42 சதவீதமான ரூபா 33.68 மில்லியன் 2010 ஆம் ஆண்டிற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது, எஞ்சிய 58 சதவீதம் ரூபா 46.51 மில்லியன் 2010 இற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த கொடுப்பனவுகளில் 40 சதவீதமான ரூபா 31.90 மில்லியன் 2016 முதல் 2020 வரையிலான 05 வருட காலத்திற்கு செலுத்தப்பட்ட கொடுப்பனவாகும். இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகளை அறவிடுவதற்கும், வழங்கப்படாத பொருட்களை அடையாளம் கண்டு வழங்கப்பட்ட பொருட்களுக்கு மாத்திரம் பணக் கொடுப்பனவினை மேற்கொள்வதற்காக புகையிரத திணைக்களத்தினால் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை.

தீர்வுசெய்யப்படாத நாணயக் கடிதம்

மீளாய்வாண்டின் இறுதியில் தீர்வுசெய்யப்படாத நாணயக் கடிதங்களின் பெறுமதி ரூபா 594.38 மில்லியனாக இருந்ததுடன் அதில் 35 சதவீதமான ரூபா 207.56 மில்லியனான நாணயக் கடிதங்கள் 03 ஆண்டுகள் முதல் 22 ஆண்டுகள் வரையான காலமாக இருந்து மீதியொன்றாக இருந்தது. பணக் கொடுப்பனவு 03 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்து பொருட்களை இறக்குமதி செய்யும் போது விடுவிப்புச் செயற்பாடுகளை செயற்திறனாக நிறைவேற்றாமை காரணமாக வருடாந்தம் அதிபர்களிடம் பணம் தாமதக் கட்டணமாகவும் வட்டிக் கொடுப்பனவு செய்ய நேர்ந்திருந்தது. மீளாய்வாண்டின் போது ரூபா 18.52 மில்லியன் அவ்வாறு கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. தாமதக் கட்டணமாகவும் வட்டிக் கொடுப்பனவு என்பன நிறுவனத்தின் பொதுவான செயற்பாடொன்றாக உள்ளதுடன் இவ்வாறு கொடுப்பனவு செய்யப்படும் தேவையற்ற செலவினத்தை குறைத்துக் கொள்வதற்கு போதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

S 10 – Class Power Caches களுக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் கொள்வனவு

S 10 – Class Power Caches களுக்குத் தேவையான உதிரிப்பாகங்களுக்காக 09

வகைகளின் கீழ் 663 உதிரிப்பாகங்கள் கொள்வனவு செய்வதற்கு கூறுவிலை கோரப்பட்டிருந்தது. 04 வகைக்குரிய 540 உதிரிப்பாகங்கள் தற்போது தேவையில்லையென அறிவித்து மதிப்பீட்டிலிருந்து அகற்றப்பட்டிருந்தது அவ்வாறே கொள்வனவு செய்யப்பட்ட 04 வகை உதிரிப்பாகங்களில் தேவையான அளவு இருப்பாக இருக்கையில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் திணைக்களத்தின் உதிரிப்பாகங்கள் கொள்வனவு தேவைப்பாட்டை தீர்மானிக்கையில் முறையான நடைமுறையொன்றின் பேரிலும் முறையான ஆய்வொன்று மேற்கொள்ளாமலும் தேவையற்ற இருப்பு சேகரிப்பிற்காக ரூபா 19.51 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது,

பதவியணியினர் வெற்றிடங்களை நிரப்பாமை

இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கணக்காய்விற்காக சமர்ப்பிக்கப்பட்ட

பதவியணியினர் தரவுகளின் பிரகாரம் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு திரட்டிய பதவியணியினர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 7335 ஆக இருந்தது. அது அங்கீகரிக்கப்பட்ட பதவியணியில் 37 சதவீதமாகும். திணைக்களத்தினால் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்காமல் 355 பேர் அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் முறையான அங்கீகாரமின்றி சேர்க்கப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் திரட்டிய பதவியணியில் பற்றாக்குறை 8,419 எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதும் இவ்வாண்டில் ஒப்பந்த அடிப்படையில் அமைய அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தியுள்ள பதவியணியினர் தொடர்பான தகவல்கள் பதவியணியினர் தகவல்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவலர்கள்

அவதானிப்புகள்

- பிரதான அபிவிருத்திச் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- பொதுத்துறை கப்பற் பொருள் இறக்குமதி
- கொள்கலன் நடவடிக்கைகளில் துறைமுக அதிகாரசபையின் சந்தை பங்கு
- கப்பற் சரக்கு கையாளுதல் நடவடிக்கைகள்
- கொழும்பு துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை (வருதல்)
- இறங்குதுறை செயற்பாடுகளில் சரிவு
- கிழக்கு கொள்கலன் இறங்குதுறையின் குறைவான பயன்பாடு
- அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்திற்காக பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள்
- துணைக் கம்பனியால் பெறப்பட்ட கடன்களுக்காக பிணைநிற்றல்
- சிசிடிவி கேமரா முறைமை நிறுவப்படாமை
- சுங்கத்தால் விதிக்கப்பட்ட தண்டங்கள்
- பொது திறைசேரியிலிருந்து பெறத்தக்கவைகள்
- சொத்துக்களின் மீளாய்வு
- அந்நிய செலாவணி பரிமாற்று இலாபம்
- நிதிச் சட்டத்துடன் இணங்காமை
- நிலங்களை முறையாக ஒப்படைக்காமை
- தொடர்புடைய தரப்புக் கொடுக்கல் வாங்கல்கள்
- சிக்கனமற்ற செலவுகள்
- இழப்பீடு


துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவலர்கள்

தென் ஆசிய வலயத்தில் கடற்படை செயற்பாடுகளை மிகவும் போட்டியான கேந்திர நிலையமொன்றாக இலங்கையில் அபிவிருத்தி செய்து உயர்தர நிலைமையில் பயனர் நட்பு கப்பல் சேவையை வழங்கும் நோக்கத்துடன் செயல்படுகின்ற துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு மற்றும் அதன் கீழ் குதங்கள் வசதிகள், கொள்கலன் யாட்கள், துறைமுக வசதிகள் மற்றும் படகு மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி இராஜாங்க மற்றும் 03 நியதிச்சட்ட சபைகளினால் கீழே காட்டப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் இலக்குகள் நிறைவேற்றப்பட வேண்டிதாக உள்ளன.

- கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை கடற்குறைமுகங்கள் வாணிபம் மற்றும் பயணிகள் துறைமுகங்களாக விருத்தி செய்தலும் முதலீடுகளை விரிவாக்குதலும்
- அம்பாந்தோட்டை துறைமுகத்தை பொறிசார் மற்றும் சேவைத் துறைமுகமாக அபிவிருத்தி செய்தலும் கப்பல்களை பராமரித்தல், புதுப்பித்தல் மற்றும் கப்பல்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குதல் போன்ற சேவைகளை வழங்குவதற்காக உள்ளூர் வியாபாரங்களுக்கு வசதிகளை ஏற்படுத்துதல்
- தனியார் துறையின் பங்கு கொள்ளலில் பேலியகொட, வியாங் கொட மற்றும் இரத்தமலாணை ஆகிய பிரதேசங்களில் வீதிகள் மற்றும் புகையிரத தொடர்பினை அடிப்படையாகக் கொண்ட கொள்கலன் முனையங்களை அபிவிருத்தி செய்தல்
- மீள்கப்பல் ஏற்றுக்கொள்வதில் வழிநடத்தும் இயலாமை, களஞ்சிய வசதிகள் கொள்கலன் முனையங்கள் வழங்கல் வசதிகள் மற்றும் இயந்திரப் படகுகள் அத்துடன் கப்பல்துறை அபிவிருத்தியை மேம்படுத்துதல்

- பிராந்திய தேவைகள் மற்றும் தேசிய பொருளாதாரத்தின் தேவைக்கேற்ப காலி, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலையில் துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல்
- தேசிய கைத்தொழிலாக கடற்றொழில், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றுக்குத் தேவையான இயந்திரப் படகுகளைத் தயாரித்தலும், மேம்படுத்துதலும்
- வெளிநாட்டு சந்தை தேவைகளை இலக்காகக் கொண்டு ஏற்றுமதிக்காக கப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறை என்பவற்றிற்குத் தேவையான இயந்திரப் படகுகளைத் தயாரித்தலும் மேம்படுத்துதலும்
- கப்பல்கள் மற்றும் இயந்திரப் படகுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளும் அந்த தயாரிப்புக்களுக்குத் தேவையான தடாகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை மற்றும் இலங்கைச் சுங்கத்துடன் ஒருங்கிணைந்து செயற்படல்

2020 ஆம் ஆண்டில் மேற்குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு, களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வலயங்கள் இயந்திரப் படகுகள் கப்பல் துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு மொத்தம் ரூபா 3,531 3 மில்லினான நிதிஏற்பாடுகள் பாராளுமன்றத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அதில் ரூபா 2,270 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 26 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு - 26 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளடையான செலவினம் மூலம் - 2020 ஆம் ஆண்டின் நிதிக் கூற்றுக்கள்

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புகளின் பொழிப்பு கீழே தரப்படுகின்றன.

பிரதான அபிவிருத்தி செயற்திட்டங்களை செயற்படுத்துதல்

திருகோணமலை துறைமுக அபிவிருத்திக்காக 2019 ஆம் ஆண்டின் போது யப்பானிலிருந்து கிடைத்த வெளிநாட்டு மானியங்கள் ரூபா 1,671 மில்லியன் (1000 மில்லியன் யப்பான் யென்) மீளாய்வாண்டில் போது சரியாக கணக்கீடு செய்து நிதிஏற்பாடு செய்யாமையால் ரூபா 963.60 மில்லியன் மானியம் சேமிக்கப்பட்டிருந்தது,

அரசு துறையில் கப்பல் பொருட்களை இறக்குமதி செய்தல்

2016 ஜனவரி 13ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் வெளிநாட்டு உதவித் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு நிறுவனங்களாலும் 2005 மே 06ஆம் திகதிய 415 இலக்க அரசு நிதிச் சுற்றறிக்கை பிரமாணங்களுக்கமைவாக அரசு துறையில் கப்பல் பொருட்களை இறக்குமதி செய்தல் வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தது. அதேபோன்று 2016 பெப்ரவரி 18ஆம் திகதிய 03ஆம் இலக்க அரசு நிதி சுற்றறிக்கை கடிதத்தின் மூலமும், 2016 ஆகஸ்ட் 11ஆம் திகதிய இலங்கை மத்திய வங்கியின் மூலம் வணிக வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அறிவுறுத்தல்களின் மூலமும் அரசு துறையில் பொருள் இறக்குமதி வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் மூலம்

மேற்கொள்ளப்படல் வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டுத்தாபனத்தின் பெற்றுக்கொள்ளும் எண்ணிக்கை காணப்பட்டதுடன், நடவடிக்கைகளில் கூட்டுத்தாபனத்தின் பெற்றுக்கொண்டிருக்கவில்லை. அதேபோன்று சில அரசு நிறுவனங்கள் வேறு வெளிநாட்டு கப்பல் கூட்டுத்தாபனங்களின் மூலம் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக விண்ணப்பித்திருந்தமை கண்டறியப்பட்டது. 2017ஆம் ஆண்டு அவ்வாறு விண்ணப்பித்திருந்த 700 இற்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களுக்காகவும், 2018ஆம் ஆண்டு 538 சந்தர்ப்பங்களுக்காகவும், 2020ஆம் ஆண்டு 492 சந்தர்ப்பங்களுக்காகவும் கூட்டுத்தாபனத்தின் மூலம் கைவிடல் கட்டளைக் கடிதங்கள் (waivers) வழங்கப் பட்டிருந்தன. இதனடிப்படையில் அரசு நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பொருட்கள் இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்பான வியாபார சந்தர்ப்பங்களை கூட்டுத்தாபனத்திற்குப் பெற்றுக்கொள்வதற்கான பொருத்தமான வழிமுறையொன்று செயற்படுத்தப்படாதிருந்தமை அவதானிக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட சுற்றறிக்கைகள் மூலம் நிறுவனத்தின் சந்தைப் பிரிவினை விரிவு படுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த அரசு அனுசரணைகளை திருப்திகரமான முறையில் பயன்படுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

கொள்கலன் கையாளும் நடவடிக்கைகளில் துறைமுக அதிகார சபையின் சந்தைப் பிரிவு

2020ஆம் ஆண்டிற்காக உலக துறைமுகங்களில் கொள்கலன் கையாளுதல் தொடர்பான அல்பாலைன் அமைப்பினால் வெளியிடப்பட்ட வரிசைப்படுத்தல் அறிக்கை க்கமைவாக (Alpha Liner Report) கொழும்புத் துறைமுகம் 6,854,000 இருபது சம அலகுகளை (Twenty Equivalent Unit) கையாண்டு கடந்த வருடத்தைப் போன்று மீளாய்வாண்டிலும் உலக துறைமுகங்களில் 22ஆவது இடத்தில் உள்ளது. எவ்வாறாயினும், அறிக்கையின் படி 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொழும்பு துறைமுகத்தில் அந் நடவடிக்கைகளில் 5.2 வீத வீழ்ச்சி காணப்பட்டதுடன் இலங்கை துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான முனையங்களில் அவ் வீழ்ச்சியானது 8.1 வீதமாகக் காணப்பட்டது.

கப்பல் பொருட்கள் கையாளும் நடவடிக்கைகள்

கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திரிகோணமலை ஆகிய பிரதான துறைமுகங்களுக்கு 2016ஆம் ஆண்டு வந்த கப்பல்களின் எண்ணிக்கை 5,023 ஆக இருந்த போதும், அவ்வெண்ணிக்கை 2020 ஆம் ஆண்டு 4,337ஆக குறைந்திருந்தது. கையாளப்பட்ட இருபது சம அலகுகளின் எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டு 4.9 மில்லியனிலிருந்து 2019 ஆம் ஆண்டு 7.2 மில்லியனாக அதிகரித்திருந்த போதும், 2020 ஆம் ஆண்டு அது 6.8 மில்லியனாக குறைந்திருந்தது. அதேபோன்று கையாளப்பட்ட சம்பிரதாயபூர்வமான பொருட்களின் அளவு 2016 ஆம் ஆண்டு 7.81 மில்லியன் மெட்ரிக் தொன்னிலிருந்து 2020 ஆம் ஆண்டு 6.7 மில்லியன் மெட்ரிக் தொன்னாக குறைந்திருந்தது. விபரம் அட்டவணை 17 இல் காட்டப்பட்டுள்ளது.


விபரம்	2014	2015	2016	2017	2018	2019	2020
வருகைதந்த எண்ணிக்கை கப்பல் சரக்குகளின்	4,298	4,760	5,023	4,942	4,933	4,708	4,337
செயற்படுத்தப்பட்ட இருபது கொள்கலன் அலகுகளின் அளவு (அலகுகள் 000)	4,908	5,185	5,735	6,209	7,047	7,228	6,854
சம்பிரதாயபூர்வமான பொருட்களின் அளவு,000 (மெட்ரிக் தொன்)	6,339	7,156	7,811	7,735	7,438	6,673	6,748

அட்டவணை 17 – பிரதான துறைமுகங்களில் செயற்படுத்தப்படும் கொள்கலன் அளவு மற்றும் பாரம்பரிய கப்பல் சரக்குகளின் அளவு
முலம் : இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயலாற்றல் மீளாய்வு அறிக்கை

வருகை குறைந்து காணப்பட்டது. விபரம் உரு 27 இல் காட்டப்பட்டுள்ளது.

கொழும்புத் துறைமுகத்திற்கான கப்பல் வருகை (வருகைதருதல்)


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மீளாய்வாண்டில் கொழும்பு துறைமுகத்திற்கான கொள்கலன் கப்பல் வருகை 323 கப்பல்களால் அதாவது 8.9 வீதத்தினால் குறைந்திருந்தது. 2014 ஆம் ஆண்டின் பின்னர் ஒப்பீட்டு ரீதியாக 2016ஆம் ஆண்டு கொழும்பு துறைமுகத்திற்கு அதிக எண்ணிக்கையான கொள்கலன் கப்பல்கள் வந்திருந்த அதேவேளை 2020ஆம் ஆண்டு ஒப்பீட்டு ரீதியாக கொள்கலன் கப்பல்களின்



உரு 27 - கொழும்புத் துறைமுகத்திற்கு கப்பல் வருகை மூலம் : இலங்கை துறைமுக அதிகாரசபையின் செயலாற்றல் மீளாய்வு அறிக்கை

இறங்குதுறை கையாளுதல் நடவடிக்கைகளில் வீழ்ச்சி

கொழும்பு துறைமுகத்தினுள் கொள்கலன் கையாளுதல் நடவடிக்கைகளின் போது, இலங்கை துறைமுக அதிகாரசபையின் சந்தைப் பங்குகள் 2001 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான இருபது வருட காலப் பகுதியினுள் 81 வீதத்திலிருந்து 32 வீதம் வரையிலான வீழ்ச்சியை கண்டிருந்தது. எவ்வாறாயினும், கொழும்பு துறைமுகத்தினுள் வேறு இரு முனையங்களில் போட்டி அடிப்படையில் செயற்படுகின்ற இரண்டு தனியார் நிறுவனங்களில் 2013 ஆம் ஆண்டு செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த நிறுவனம் 42 வீதமான சந்தைப் பங்குகளையும், 2001 ஆம் ஆண்டு செயற்பாடுகளை ஆரம்பித்திருந்த நிறுவனம் 27 வீதமான சந்தைப் பங்குகளையும், 2020 ஆம் ஆண்டு பெற்றுக்கொண்டிருந்தன. கடந்த 19 வருடங்களின் கொள்கலன் கையாளுதல் தொடர்பான விபரம் உரு 28 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 28 இலங்கை துறைமுக அதிகாரசபையின் முனைய செயற்பாட்டு நடவடிக்கைகள் மூலம் : இலங்கை துறைமுக அதிகாரசபையின் 2020 ஆம் ஆண்டின் செயலாற்றல் மீளாய்வு அறிக்கை

மேலுள்ள தரவுகளின் அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு கொள்கலன் கையாள்வதற்காகக் கிடைத்திருந்த சந்தைப் பங்குகள் சிறிது சிறிதாக தனியார் துறையை சார்ந்த லண்ணம் இருந்தன. அதிகாரசபையின் கொள்கலன் கையாளுதல் தொடர்பான முனைய உபயோக விகிதாசாரத்தினை (Terminal Occupancy Ratio) ஒப்பீட்டு நோக்கும் போது 2018, 2019 மற்றும் 2020 ஆகிய வருடங்களில் முறையே 65 வீதம், 70 வீதம் மற்றும் 72 வீதம் ஆகக் காணப்பட்டது.

அதேவேளை 2020ஆம் ஆண்டு தனியார் துறையின் மூலம் கையாளுதலை மேற்கொள்கின்ற ஒரு முனையத்தின் உபயோகம் 120 வீதமாகவும், மற்றைய முனையத்தின் உபயோகம் 96 வீதமாகவும் இருந்தமை அவதானிக்கப்பட்டது.

கிழக்கு கொள்கலன் முனையத்தின் குறை பயன்பாடு

கொழும்பு துறைமுகத்தில் தற்பொழுது கொள்கலன் கையாள்வதற்காக செயற்படுகின்ற முனையங்களில் 14.25

மீற்றரை விட கூடிய ஆழமான, (Draft) பாரிய அளவிலான கப்பல்கள் வரக்கூடிய இரண்டு முனையங்கள் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (C.I.C.T) மற்றும் கிழக்கு முனையம் ஆகியனவாகும். கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையத்தின் கொள்ளளவு வருடத்திற்கு 2.4 மில்லியன் இருபது சம அலகுகளாகும். 2020ஆம் ஆண்டு இம் முனையத்திற்கு அவ்வாறான 401 கொள்கலன் கப்பல்கள் வந்திருந்ததுடன் மொத்தமாக 2.8 மில்லியனுக்கும் அதிகமான கொள்கலன் அலகுகள் கையாளப்பட்டிருந்தன. இது உச்ச கொள்ளளவையும் தாண்டியிருந்தது. 2011 ஆம் ஆண்டு ஸ்கொட் மற்றும் வில்சன் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்த ஒரு ஆய்வின் அடிப்படையில் 2015ஆம் ஆண்டளவில் கொழும்பு துறைமுகத்தில் காணப்படும் முனைய கொள்ளளவு உச்ச மட்டத்தை அடையுமெனவும், அப்பொழுது ஏற்படும் கேள்விக்கு முகங்கொடுப்பதற்காக கிழக்கு கொள்கலன் முனையத்தினை செயற்படு நிலைக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையில், கொழும்புத் துறைமுக விஸ்தரிப்பு தொடர்பாக இலங்கை வங்கி நிதியத்தின் ஒதுக்கீட்டில் ரூபா. 11,168 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்படுகின்ற 18 மீற்றர் ஆழமும் 440 மீற்றர் நீளமும் கொண்ட கிழக்கு கொள்கலன் முனையத்தின் முதலாம் கட்டத்தின் (வருடாந்தம் 800,000 கொள்கலன் அலகு கொள்ளளவைக் கொண்ட) நிர்மாண நடவடிக்கைகள் 2016 ஏப்ரல் மாதத்தில் நிறைவு செய்யப்பட்டிருந்தன. ஜய கொள்கலன் முனையத்திற்காக கொள்வனவு செய்யப்பட்ட கப்பலிலிருந்து கரை வரை கையாளல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய மூன்று பாரம் தூக்கிகள், 2020 பெப்ரவரி 7 ஆம் திகதிய PA/HD/25 இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் கிழக்கு கொள்கலன் முனையத்தில் (E.C.T) பொருத்தப்பட்டு அங்கு கையாளல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பின்னர் அதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2021 பெப்ரவரி 09 ஆம் திகதிய AMP/21/0198/328/005/TBR இலக்க அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் கிழக்கு கொள்கலன் முனையத்தினை அபிவிருத்தி செய்தல், கையாளல் உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் பூரண

அங்கீகாரம் பெற்ற கொள்கலன் முனையமாக கையாளல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றுக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது. கணக்காய்விற்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், 2020 செப்டம்பர் தொடக்கம் திசம்பர் வரையிலான காலப்பகுதியினுள் முனையத்தினுள் 26 கொள்கலன் கப்பல்கள் வந்திருந்ததுடன், 41,741 கொள்கலன்கள் கையாளப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், முனையத்தின் கையாளல் கொள்ளளவினை உச்ச அளவில் பயன்படுத்துவதற்குத் தேவையான கப்பலிலிருந்து கரை வரை கையாளல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய பாரிய அளவிலான பாரம் தூக்கிகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட வெளிநாட்டுக் கடன்கள்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணப்பதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த கடன் தொகையில் 2017 நவம்பர் 30ஆம் திகதி அதிகார சபையின் கணக்கில் வைப்பிலிருந்த ரூபா. 147,746 மில்லியன் கடன் மற்றும் வட்டி மீதி பொதுத் திரைசேரியின் இணக்கமோ அமைச்சரவையின் அங்கீகாரமோ இன்றி அதிகார சபையினால் 2017ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்களிலிருந்து நீக்கப்பட்டிருந்ததுடன், இதன் காரணமாக அத் திகதியின் பின்னர் அரசின் எந்தக் கணக்கிலும் அக் கடன் தொகை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் MPS/SEC/2017/32 இலக்கமும் 2017 ஜூலை 20ஆம் திகதியும் கொண்ட “அம்பாந்தோட்டை துறைமுக உதவி ஒப்பந்தம்” எனும் அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு 2017 ஆகஸ்ட் 04 அம் திகதி கிடைக்கப்பெற்ற அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் மேற்குறிப்பிட்ட கடன் தொகை மற்றும் வட்டியை மீளச் செலுத்தும் பொறுப்பு பொதுத் திரைசேரிக்குரியதாகும். அதனடிப்படையில், பொதுத் திரைசேரியின் வெளிநாட்டுச் சொத்துகள் திணைக்களத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு தொடக்கம் கடன் தவணை மற்றும் வட்டி ஆகியன செலுத்தப்பட்டிருந்ததுடன், ஆவணங்களின் அடிப்படையில் 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று மேலும் செலுத்தப்பட வேண்டிய கடன் நிலுவை ரூபா. 169,566 ஆகவிருந்தது.

மேலும், மேற்குறிப்பிட்ட கடன் தொகையுடன் தொடர்பான 2017 நவம்பர் 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்காக மதிப்பிடப்பட்ட வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்று தேறிய நட்டம் ரூபா. 31,545 மில்லியன் கடன் அகற்றப்பட்டதன் பின்னர் அதிகார சபையின் கணக்குகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தது. 2017 நவம்பர் 30ஆம் திகதி தொடக்கம் 2020 டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்று தேறிய நட்டமாகிய ரூபா. 34,072 மில்லியன் உள்ளடங்கிய 2020 டிசம்பர் 31ஆம் திகதியன்று வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்று தேறிய நட்டம் ரூபா. 65,618 மில்லியனும் பொதுத் திரைசேரியின் அல்லது அதிகார சபையின் கணக்குகளில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பான 2020 ஜூலை 06ஆம் திகதிய நிதி அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் அடிப்படையில் 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரம் நிதி அமைச்சரினால் குறித்த சொத்துகள் மற்றும் கடன் தொகை இலங்கை துறைமுக அதிகார சபையின் ஏடுகளில் பதியுமாறு கட்டளையிட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் 2019 நிதிக்கூற்றுக்கு தேவையான இணக்கங்களைச் செய்யுமாறும், அதிகார சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 2020 திசம்பர் 31 ஆம் திகதிய PED/S/SLPA/2/8(i) இலக்க கடிதம் மற்றும் நிதி அமைச்சின் செயலாளரின் கடிதத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட கடன் தொகையை இலங்கை துறைமுக அதிகார சபையின் ஏடுகளில் பதியுமாறு கட்டளையிடப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், மீளாய்வாண்டின் இறுதியில் மேற்குறிப்பிட்ட வெளிநாட்டுச் செலாவணி பரிமாற்று தேறிய நட்டம் உள்ளடங்கிய கடன் நிலுவையை கணக்கிடுவதற்கு இலங்கை துறைமுக அதிகார சபையோ பொதுத் திரைசேரியோ நடவடிக்கை எடுத்திருக்க வில்லை.

துணைக் கம்பனி ஒன்றின் மூலம் பெறப்பட்ட கடனுக்காக பிணை நின்றல்

2017 நவம்பர் மாதம் முதல் கையாளல் நடவடிக்கைகளை நிறுத்தியிருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் துணைக் கம்பனியாகிய மாகம்புர துறைமுக முகாமைத்துவ சேவைகள் (தனியார்) நிறுவனத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு தனியார் வங்கியொன்றிலிருந்து 24 மில்லியன் அ.டொலர் கடன் தொகை பெறப்பட்டிருந்தது.

இதில் 22.3 மில்லியன் அ.டொலர் மீளாய்வாண்டின் இறுதி வரை செலுத்தப்படாது இருந்ததுடன், கடனை மீளச் செலுத்துவதற்காக நிறுவனத்திடம் போதிய சொத்துக்களும் காணப்படவில்லை. இதற்கிடையில், குறித்த வங்கியினால் இக் கடன் தொகையை அறவிடு செய்துகொள்வதற்காக துணைக் கம்பனி மற்றும் அதிகார சபைக்கு எதிரான இரண்டு வழக்குகள் 2020ஆம் ஆண்டு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், கடன் தொகைக்கான பிணையாளராக மற்றும் தாய் நிறுவனமாக இலங்கை துறைமுக அதிகார சபையின் மூலம் இதற்கான அகௌரவ பொறுப்பு ஒதுக்கம் மேற்கொள்ளப்படாதிருந்ததுடன், வழக்கு தொடருதல் தொடர்பாக நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகளிலாவது வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

CCTV கெமரா தொகுதி பொருத்தப்படாமை

அதி உயர் பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள துறைமுக வளாகத்தின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக சகல நுழைவாயில்கள் மற்றும் சுங்கச் சுரங்கங்களுக்கும் CCTV கெமரா தொகுதியொன்றினை பொருத்துவதற்காக 2017ஆம் ஆண்டு ரூபா. 60 மில்லியனும், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் ரூபா. 150 மில்லியனும் மூலதன வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்தது. 2021 மார்ச் 09ஆம் திகதிய PA/MD/46 இலக்க அதிகார சபை முகாமைத்துவப் பணிப்பாளரின் கடிதத்தின் பிரகாரம் CCTV கெமரா தொகுதியொன்று பொருத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், எதிர்பார்த்த படி குறித்த வேலை 2021 மே 31 வரை ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக அதி உயர் பாதுகாப்பு வலயமாகிய கொழும்பு துறைமுக அதிகார சபையின் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு பிரச்சினையின் போது தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

சங்கத்தின் மூலம் விதிக்கப்பட்டிருந்த அபராதம்

2011ஆம் ஆண்டு இலங்கை சங்கத்திற்கு அறிவிக்கப்படாது இறக்குமதி செய்யப்பட்ட 27 பாரம் தூக்கிகள் தொடர்பாக சங்கத்தினால்

விதிக்கப்பட்டிருந்த ரூபா. 1,580 மில்லியன் சுங்க அபராதத்தினை இலகுபடுத்திக் கொள்வதற்காக சுங்க கட்டளைச் சட்டத்தின் 165 ஆவது பிரிவின் பிரகாரம் நுங்க விசாரணை முடிவின் அடிப்படையில் நிதி அமைச்சருக்கு மேன் முறையீடொன்றினை சமர்ப்பிக்க முடியுமாக்கவிருந்தது. இலங்கை துறைமுக அதிகார சபையினால் அமைச்சருக்கு அவ்வாறான ஒரு மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும், இது தொடர்பாக கணக்குகளில் ரூபா. 957.9 மில்லியன் சீரற்ற பொறுப்பு ஒதுக்கப்பட்டிருந்தது. மேற்குறிப்பிட்ட விடயம் சம்பந்தமாக அதிகார சபை மேன்முறையீட்டு நீதிமன்றில் தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்ததுடன் மேன்முறையீட்டு நீதிமன்றின் கட்டளைக்கு எதிராக 2018 ஆம் ஆண்டு அதிகார சபையினால் மோசம் ஒன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பொதுத் திரைசேரியிலிருந்து கிடைக்க வேண்டிய பணம்

அம்பாந்தோட்டை துறைமுகத்தினை நிர்மாணிக்கும் திட்டத்திற்காக பெறப்பட்ட கடனுக்கான தவணைக் கட்டணமாக கொழும்பு துறைமுக அதிகார சபையினால் 2017 ஆம் ஆண்டு செலுத்தப்பட்டிருந்த ரூபா. 4,777 மில்லியன் மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா. 327 மில்லியன் உள்ளடங்கலாக 2020 செப்டெம்பர் 31 ஆம் திகதியன்று ரூபா. 5,156 மில்லியன் பொதுத் திரைசேரியிலிருந்து கிடைக்க வேண்டிய இருப்பதாக நிதிக் கூற்றுக்களில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், மீளாய்வாண்டின் இறுதி வரை அத் தொகை அதிகாரசபைக்கு கிடைத்திருக்கவில்லை. மேலும், இது தொடர்பாக நிலுவை உறுதிப்பத்திரம் அதிகார சபையினால் கோரப்பட்டிருந்த போதும், பொதுத் திரைசேரியினால் அந் நிலுவைகள் உறுதி செய்யப்படாதிருந்த அதேவேளை 2020ஆம் ஆண்டுக்கான குடியரசு நிதிக் கூற்றுக்களில் செலுத்த வேண்டிய நிலுவையினுள் இந் நிலுவை உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக அத் தொகையினை மீளப் பெறுதல் தொடர்பான சந்தேகம் ஏற்பட்டிருந்தது.

சொத்து மீளாய்வு

- 2020 டிசம்பர் 31 ஆம் திகதி இலங்கை துறைமுக அதிகாரசபையினால்

மேற்கொள்ளப்பட்ட நிதி மீளாய்வின் மூலம் வெளியிடப்பட்டிருந்த விடயங்களின் அடிப்படையில், 2020 திசம்பர் 31ஆம் திகதியன்று உள்ளவாறான கொள்ளளவு மதிப்பு ரூபா. 171.12 மில்லியனாகவிருந்த கையாளல், கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்களை பௌதிக ரீதியாக இனங்காண முடியாதிருந்தமையினால் அச் சொத்துக்களின் நிலைத்திருக்கும் தன்மை கேள்விக்குறியாக இருந்தது.

- இலங்கை கணக்கீட்டு நியமம் 16 இன் 51ஆம் பந்திக்கு அமைவாக நிலையான சொத்துக்களின் வினைத்திறனான ஆயுட்காலம் மற்றும் கழிவு மதிப்பினை வருடாந்தம் மீளாய்வு செய்து வேறுபாடுகள் காணப்படின் அவ்வேறுபாட்டினை இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இன் பிரகாரம் கணக்குகளுடன் இணக்கம் செய்யப்பட வேண்டியிருந்த போதும், 2020 திசெம்பர் 31 ஆம் திகதியன்று அதிகாரசபைக்குச் சொந்தமான காலி மற்றும் திருகோணமலை ஆகிய துறைமுகங்களில் காணப்பட்ட கொள்ளளவு மதிப்பு ரூபா. 15,488 மில்லியனாகவிருந்த 10 வகைகளைச் சேர்ந்த சொத்துக்கள் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் மீளாய்விற்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அந்நியச் செலாவணி பரிமாற்று இலாபம்

இலங்கை கணக்கீட்டு நியமம் 21 இன் 23(அ) பிரிவிற்கு முறனாக, 2020 திசெம்பர் 31ஆம் திகதியன்று இலங்கை துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமாக இருந்த 244.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான நிலையான வைப்புப் பெறுமதி நிதி நிலைமைக் கூற்றில் சமர்ப்பிக்கப்படுவதற்காக இலங்கை ரூபாய் பெறுமதிக்கு மாற்றப்பட்ட போது பரிமாற்று தினத்தன்று காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்வனவு விலைக்குப் பதிலாக விற்பனை விலை கருத்தில் கொள்ளப்பட்டதன் காரணமாக நிலையான வைப்புப் பெறுமதி மற்றும் வெளிநாட்டுச் செலாவணி வருமானம் ரூபா. 1,237.5 மில்லியனாகக் கூடுதலாகக் கணக்கிடப்பட்டிருந்தது.

நிதிச் சட்டத்திற்கு இணங்காமை

1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 10(5) பிரிவின் பிரகாரம், அரசு கூட்டுத்தாபனம் ஒன்றில் ஏதேனும் ஒரு வருடத்தில் மேலதிகம் காணப்படுமாயின் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கழிவுகளை மேற்கொண்டதன் பின்னர் மீதி திரண்ட நிதியத்தில் வரவு வைக்கப்படல் வேண்டும். அவ்வாறாயினும், 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை துறைமுக அதிகாரசபை பெற்றிருந்த ரூபா. 48,991 மில்லியன் தேறிய இலாபத்தில் திரண்ட நிதியத்திற்கு ரூபா. 600 மில்லியன் மாத்திரம் செலவு வைக்கப்பட்டிருந்தது. மேலும், மேற்குறிப்பிட்ட இலாபத்தில் நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் துறைக்கு வழங்கப்பட்டிருந்த தெற்காசிய ஒப்பந்த முனையம் (SAGT) மற்றும் கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் (CICT) ஆகிய முனையங்களின் கையாளல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இரண்டில் அதிகாரசபையினால் 2016 தொடக்கம் 2020 வரை அறவிடப்பட்டிருந்த மொத்தம் ரூபா. 10,615 ஆகவிருந்த வாடகை மற்றும் அக்காலப்பகுதியில் அரசு இறையாக அறவிடப்பட்டிருந்த மொத்தம் ரூபா. 15,164 மில்லியனும் உள்ளடக்கப்பட்டிருந்தது.

முறையாக காணி கையேற்கப்படாமை

- PO/POL/2012/1047 திட்டப்பத்திர இலக்கத்தைக் கொண்ட கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள 2 ஏக்கர் 3 ரூட் 9.61 பேர்ச் பரப்புள்ள காணியை தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டிருந்த போதும், இலங்கை துறைமுக அதிகாரசபையினால் முறையான நடைமுறைகளுக்கமைவாக பெறுமதி ஏடுகளிலிருந்து அகற்றப்பட்டு, உரிமைப் பத்திரத்தின் மூலம் காணி கையகப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- L/S/MIN/344 திட்டப்பத்திர இலக்கத்தைக் கொண்ட கொழும்பு 01 பிரதான வீதி மற்றும் ஒல்கொட் மாவத்தை ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்ட 02 ஏக்கர் காணியை சுங்கத் திணைக்களத்திற்கான ஒரு கட்டடத்தை நிர்மாணிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த போதும் இலங்கை துறைமுக அதிகார சபையினால் காணி மதிப்பீடு செய்யப்பட்டு சட்ட ரீதியாக

கையகப்படுத்தப்படுவதற்கும் பெறுமதி யினை ஏடுகளிலிருந்து நீக்குவதற்கும் 2021 ஏப்ரல் 30ஆந் திகதி வரை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தொடர்புடைய தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்கள்

இலங்கை கணக்கீட்டு நியமம் 24 இன் 18, 19, 21 பிரிவுகளின் அடிப்படையில் நிதியாண்டுடன் தொடர்பான இணைக்கப்பட்ட தரப்பினருடன் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்பான அவற்றின் மாதிரி, மீதிகள் மற்றும் நிதிக் கூற்றுக்களுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் தொடர்பாக ஆய்வாளர்களுக்கு விளங்கிக்கொள்ளக்கூடிய தகவல்கள் இணைக்கப்பட்ட தரப்பினரின் கொடுக்கல் வாங்கல்களின் கீழ் வெளிப்படுத்தப்படல் வேண்டும். அதிகார சபையினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் சொத்துக்களை நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக, அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகள் (HIPS) நிறுவனத்திடமிருந்தும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழு (HIPG) நிறுவனத்திடமிருந்தும் ரூபா. 164,339 மில்லியன் கிடைத்திருந்தது. மீளாய்வாண்டிற்கான தேறிய இலாபத்தினை கணிக்கின்ற பொழுது வருமானக் கூற்றில் வரவு வைக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட மீதிகளுடன் தொடர்பான வருடாந்த தாமத குத்தகை வாடகை வருமானம் ரூபா. 1,713 மில்லியனாக இருந்தது. அத் தாமதக் குத்தகை வாடகைப் பெறுமதி மற்றும் புதி எண்ணைத் தாங்கி ஒன்றை நிர்மாணிப்பதற்கான வேலைகளை ஆரம்பிப்பதற்காக முற்பணம் செலுத்துவதற்கும் ஐயா கன்டேனர் டர்மினல் நிறுவனத்திடமிருந்து அதிகார சபைக்கு 2020ஆம் ஆண்டு ரூபா. 42.14 மில்லியன் வழங்குதல் எனும் இணைக்கப்பட்ட தரப்பினருடன் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்பான தகவல்கள் நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் மூலம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

சிக்கனமற்ற செலவினங்கள்

தென் பகுதியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் காலி துறைமுகத்தில் பல்நோக்கு முனையம் ஒன்றினை அமைத்தல், 2006

மார்ச் 28ஆம் திகதி இலங்கை அரசுக்கும் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பானிய வங்கிக்கும் (JBIC) இடையில் கைச்சாத்திடப்பட்ட கடன் ஒப்பந்தத்தின் கீழ் செயற்படுத்துவதற்கு இணக்கம் ஏற்பட்டிருந்த போதும், உலக மரபுரிமையாக பெயரிடப்பட்டுள்ள காலி கோட்டையை அண்டிய பகுதியில் இந் நிர்மாணத்தை மேற்கொள்வதற்கு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. இதற்காக 3 வருடங்களுக்கும் அதிகமான காலம் செலவிடப்பட்டதன் காரணமாக கடன் வழங்குனரினால் கடன் தொகைக்கான கால எல்லையினை அதிகரிக்காததனால் இத்திட்டத்தைக் கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு இதற்காக செலவிடப்பட்ட ரூபா. 418 மில்லியன் ஆலோசனைக் கட்டணம் பெறுமதியற்ற ஒரு செலவாக காணப்பட்டது. ஆலோசனைக் கட்டணமாக செலுத்தப்பட்டிருந்த அத் தொகையானது அதிகார சபையின் 2020ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுகளில்

மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் கீழ் காட்டப்பட்டிருந்தது.

இழப்பீடுகள்

2019 திசம்பர் 04 ஆந் திகதி கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தின் ஐயா இறங்குதுறையின் முனையத்துன் மோதியதால் ஐயா இறங்குதுறையின் நீர் வாரி (Caisson), வேகத்தடுப்பு (Fenders), துறைமுக மேடைச் சுவர் போன்றவை சேதமடைந்திருந்தன. அச்சேதம் ரூபா 315.90 மில்லியனாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு மேற்குறித்த சேதத்திற்காக ரூபா 384.42 தொகை 2019 திசம்பர் 30 ஆந் திகதி அதிகாரசபைக்கு கிடைத்திருந்த போதும் மீளாய்வாண்டின் இறுதி வரை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நெடுஞ்சாலைகள்

அவதானிப்புகள்

- கிராமிய பாலங்கள் செயற்திட்டம்
- நிலுவையில் உள்ள கடன்களை மீளப் பட்டியலிடல்
- அதிகாரசபைக்கு சொந்தமான சாலைகளின் மூலதனமாக்கல்
- ஆட்சேர்ப்பு நடைமுறையை அங்கீகரித்துக் கொள்ளாமை
- மிகைச் சம்பளக் கொடுப்பனவு
- வெளிநாட்டு கடன்களை குறைவாகப் பயன்படுத்துதல்
- வீதிச் செயற்திட்டங்களில் நிலங்களை கையகப்படுத்துதல்
- தேசிய மற்றும் கிராமப்புற சாலைகளின் கட்டுமானம்
- இரண்டாவது ஒருங்கிணைந்த சாலை முதலீட்டுத் திட்டம்
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம்
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் - கட்டம்-01
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் - கட்டம் -02
- தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் -கட்டம்-04
- மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் - கட்டம்-03
- மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டம் - கட்டம்-04

நெடுஞ்சாலைகள்

நெடுஞ்சாலை வலையமைப்பு ஒரு நாட்டின் மிக மதிப்புமிக்க மற்றும் மிகப்பெரிய சமூகச் சொத்தாகக் கருதப்படுவதுடன் பொருளாதார, சமூக, கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் போன்ற சமூக நலனுக்கான மிக முக்கியமான அங்கமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாக பேணிச்செல்வதை எதிர்பார்த்துள்ளதுடன் அதன் போது அபிவிருத்தி இலக்குகளை நிறைவேற்றும் போது அடைய நிலைபேறான வீதி வலையமைப்பைப் பராமரிப்பது மிகவும் அவசியமான விடயம் என்பதை இனங்கண்டுள்ளது. நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கத்தினால் தொடர்ந்து முதலீடு செய்யப்படுவதுடன் போக்குவரத்து தேவைகளுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய நெடுஞ்சாலைத் துறைக்காக ஒட்டுமொத்தமாக அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்கின்றது.

பயணிகளுக்கு தனது பயணங்களுக்காக இலகுவாக செல்வதற்கு அணுகக் கூடியதாக இருத்தல், எரிபொருள் சிக்கனம், போக்குவரத்துச் செலவினத்தைக் குறைத்தல் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் குறைத்தல் போன்ற குறிகாட்டிகள் காரணமாக இந்தத் துறைக்காக செய்யப்படும் அதிக முதலீடு மிகவும் கூடிய பொருளாதார மதிப்பை உருவாக்குகிறது. அந்த இலக்கை அடைய, நெடுஞ்சாலைகள் அமைச்சு, கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை, அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாண கூட்டுத்தாபனம் என்பவற்றால் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டின் பிரகாரம் பின்வரும் செயற்பாடுகளைச் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

- தொடர்புடைய பொருளாதார, முதலீட்டு வலயங்கள் மற்றும் கிராமிய மற்றும் நகர வீதிகளை இணைத்து அபிவிருத்தி செய்யப்படாத வீதிகளை புனரமைத்தலும் வீதித் தொகுதியை பராமரித்தலும்
- கொழும்பு, கண்டி துறைமுகத்திற்கு பிரவேசிக்கும் உயர் அதிவேக நெடுஞ்சாலை, வடக்கு அதிவேக நெடுஞ்சாலை, ருவன்புர அதிவேக

நெடுஞ்சாலை புதிய களனிப் பாலத்திலிருந்து அத்துருகிரிய அதிவேக நெடுஞ்சாலையை பணியை பூர்த்தி செய்தல்


- செயற்திறனான வீதித்திட்டமொன்றை செயற்படுத்தி வாகன நெரிசலை குறைப்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகள் தொகுதியொன்றை உருவாக்குதலும் குறித்த ஒவ்வொரு பிரதான நகரங்களிலும் பொறிசார் நிலைக்குத்து வாகன தரிப்பிடங்களை அமைத்தலும்
- கிராமிய வீதி வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் நவீனமயப் படுத்தல்
- பிரதான வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு உயர்தரமான நுழைவொன்றுக்காக மாற்று வழியொன்றை தயாரித்தல்
- வீதி வலையமைப்புடன் இணைந்த பாலங்கள் முறைமையை நவீனமயப்படுத்தல்

இலங்கையின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு 2020 இன் இறுதி வரையில் அண்மித்த அளவு 12,496 கி.மீ நீளமாக இருந்ததுடன் அது “ஏ” தரத்தில் பெருந்தெருக்கள் 4,217 கிலோ மீற்றர்களையும் “பி” தர நெடுஞ்சாலைகளின் தூரம் 8007 கி.மீற்றர்களையும் அதிவேக நெடுஞ்சாலையின் நீளம் சுமார் 272 கிலோ மீற்றர்களையும் 4,254 பாலங்களையும் கொண்டிருந்தன. 2020 ஆம் ஆண்டளவில், தேசிய ரீதியில் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் ஊடாக தேசிய வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வீதி வலையமைப்பிற்கு விரிவான நுழைவொன்றை வழங்குவதற்காக வசதிகளை ஏற்படுத்துதல் உட்பட சகல அனைத்து உள்ளக கிராமிய நுழைவு வீதிகளை அபிவிருத்தி செய்வதினூடாக நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் மேற்குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, நெடுஞ்சாலை அமைச்சிற்கும் அதன் கீழ் உள்ள இராஜாங்க அமைச்சிற்கும் பாராளுமன்றத்தால் மொத்தம் ரூபா 261,226 மில்லியன் நிதிஏற்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின்

இறுதி வரையில் அதில் ரூபா 231,199 மில்லியனட மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. நெடுஞ்சாலை பிரிவுக்கு மீளாய்வாண்டின் போதும் முன்னைய 05

ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிதிஏற்பாடு மற்றும் பயன்பாடு தொடர்பான விபரங்கள் உரு 29 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 29 - கடந்த 6 ஆண்டு காலப்பகுதிகளில் வழங்கப்பட்டிருந்த நிதிஏற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் திறைசேரியின் இறுதி நிதிக்கூற்றுக்கள்

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றுகையில் வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்களின் பொழிப்பு கீழே தரப்படுகின்றன.

கிராமிய பாலம் செயற்திட்டம்

எஞ்சிய கிராமப்புற வீதிகள் உட்கட்டமைப்பிற்காக இராஜாங்க அமைச்சினால் 2020 ஆம் ஆண்டின் போது வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 53 கிராமப்புற பாலம் திட்டங்களை செயற்படுத்துவதற்கு இனங்காணப்பட்டிருந்தது. அதற்காக ரூபா 814 மில்லியன் மதிப்பிடப்பட்டு நிதிஏற்பாடு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதில் ரூபா .279 மில்லியன் அல்லது மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டில் 34 சதவீதம் மாத்திரம் செலவிடப்பட்டது.

2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை இராஜாங்க அமைச்சினால் அடையாளம் காணப்பட்ட 59 கிராமப் பாலங்களில், 36 பாலங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதுடன், அவற்றில் 07 ஒப்பந்தங்களின் பௌதீக் முன்னேற்றம் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை இருந்தது. மேலும் 13 ஒப்பந்தங்கள் 50 சதவீதத்திற்கும்

குறைவான முன்னேற்றத்தை அறிக்கையிட்டிருந்தன.

தீர்வு செய்யப்படாத கடன்களை மீண்டும் அட்டவணைப்படுத்தல்

2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் வீதி நிர்மாண செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டிருந்த ரூபா 289,533 மில்லியனான தீர்வுசெய்யப்படாத கடன் மீதியொன்று காணப்பட்டது. அக்கடன்களில் ரூபா 168,582 மில்லியன் அரச வர்த்தக வங்கிகளிலிருந்தும் ரூபா 69,366 மில்லியன் தேசிய சேமிப்பு வங்கியிருந்தும் ரூபா 51,585 மில்லியன் தனியார் அனுமதிப்பத்திரமுடைய வங்கிகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது, அக்கடன்களில் ரூபா 112,724 மில்லியனுக்காக 2030 ஆம் ஆண்டின் போது முதிர்வடையும் கடன் வழங்கப்பட்டிருந்தன. மேலும் அரச வர்த்தக வங்கிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த ரூபா 21,273 மில்லியன் மற்றும் தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து பெற்றுக்கொண்டிருந்த ரூபா 59,366 மில்லியனும் தனியார் வங்கிகளிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்த ரூபா 32,085 மில்லியன் மீண்டும் அட்டவணைப்படுத்தப்பட்டிருந்தது

அதிகாரசபைக்குச் சொந்தமான வீதிகளை மூலதனமாக்குதல்

2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான 12,193 A மற்றும் B கி.மீற்றர் வீதிகளில் 2,236 கி.மீற்றர் வீதிகள் மாத்திரம் மூலதனமாக்கப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் மூலதனமாக்கப்பட்டிருந்த வீதிகளின் அளவு மொத்த வீதி அளவில் 18 சதவீதமாக இருந்தது.

ஆட்சேர்ப்பு நடைமுறை பின்பற்றப்படாம

வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் சேவையில் ஈடுபட்டுள்ள பதவியணியில் 13,000 இற்கு மேற்பட்டோர் இருந்த போதும் அப்பதவியணிக்காக நாடு பூராகவும் வியாபித்த வகையில் இணைக்கப்பட்டுள்ளனர். அப்பதவியணியினரின் ஆட்சேர்ப்பு பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் தொடர்பாக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறையொன்று பயன்படுத்தப்படாதிருக்கவில்லை.

மிகைச் சம்பளக் கொடுப்பனவு

முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் நியதிகளுக்கு முரணாக கூடுதலான சம்பளத் தொகுதியில் வைத்து சம்பளக் கொடுப்பனவு செய்த காரணத்தினால் அதிகாரசபையின் 174 சிரேஷ்ட உத்தியோகத்தர்களுக்காக மாத்திரம் ரூபா 172 மில்லியன் சம்பளம் 2020 ஆம் ஆண்டில் கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டுக் கடன் குறைப்பயன்பாடு

சுற்றுவட்ட வீதி செயற்திட்டத்தில் திட்டமிடப்பட்ட நிர்மாணங்களில் ரூபா 1,417 மில்லியனான வேலைப் பகுதிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே 37 பாலங்களை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த செயற்திட்டத்தின் 19 பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் செயற்திட்டத்திற்கான கடன்

தொகையில் ரூபா 10,445 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

உடன்படிக்கை செய்யப்பட்ட கடன் தொகை செயற்திட்ட காலப்பகுதியில் பயன்படுத்தப்படாமையால் 05 செயற்திட்டங்களுக்காக ரூபா 431 மில்லியன் கடப்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் ரூபா 9,841 மில்லியனான அந்நியச்செலாவணி நட்டமொன்று செலவிடுவதற்கு நேர்ந்தது.

வீதிச் செயற்திட்டங்களின் காணிகளை கையேற்றல்

06 செயற்திட்டங்களுக்குரிய 14,040 துண்டுகளுக்காக ரூபா 35,023 மில்லியன் இழப்பீடாக செலுத்தப்பட்டிருந்ததுடன் அதில் 486 துண்டுகள் மாத்திரம் வீதி அபிவிருத்தி சபைக்கு கையேற்கப்பட்டிருந்தது.

வீதி நிர்மாண செயற்திட்டத்திற்கான காணி கையேற்றல் கட்டளை வழங்கப்பட்டிருந்த போதும், குறித்த இழப்பீட்டுக் பணத்தை செலுத்துவதற்கு தேவையான நிதிஏற்பாடு கிடைக்காமையால் அக்கொடுப்பனவு தாமதமடைந்திருந்தது. ஆதலால் 09 செயற்திட்டங்களுக்காக ரூபா 3,623 மில்லியன் மேலதிகமாக வட்டியாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. வீதி நிர்மாண செயற்திட்டங்களில் ஒப்பந்த வழங்கும் சந்தர்ப்பம் வரை ஆகக் குறைந்தது காணி கையேற்றலில் 50 சதவீதத்தையேனும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்காமையால் ரூபா 221 மில்லியனான மேலதிக கிரயமொன்று செலவிட நேர்ந்திருந்தது.

தேசிய மற்றும் கிராமிய வீதிகள் நிர்மாணம்

ஒன்றிணைந்த வீதி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் தெற்கு, மத்திய, சப்ரகமுவ, வடமேற்கு, வட மத்திய மற்றும் மேல் மாகாணங்களின் கருத்துறை மாவட்டத்தில் 218 கி.மீற்றர் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் 3,106 கி.மீற்றர் கிராமப்புற வீதிகள் புனரமைக்கப்படும்

என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரையில் 114 கி.மீற்றர் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எவ்வித கிராமப்புற வீதிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கல் இடம்பெறவில்லை.

2020 திசம்பர் 31 ஆந் திகதி வரையிலும் தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வட மத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் களுத்துறை மாவட்டத்தில் 1,000 கி.மீற்றர் கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டிருந்த போதும், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களால் அச்செயற்பாடுகள் நிறைவேற்றப்படாதிருந்தன. கைவிடப்பட்ட வீதிகளில் மீதமுள்ள பணிகள் மீண்டும் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டதுடன் அந்த ஒப்பந்த விலை ஆரம்ப ஒப்பந்த விலையை விட ரூபா 5,007 மில்லியனாக அதிகரித்திருந்தது.

100,000 கி.மீற்றர் அளவிலான கிராமப்புற வீதி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அவ்வாறு கைவிடப்பட்ட 404 வீதிகளில் மீதமுள்ள பணிகளை நிறைவேற்றுவதற்காக மீளாய்வாண்டின் போது நிர்மாணங்களை கைவிட்ட ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு மீண்டும் வழங்கப்பட்ட அந்த ஒப்பந்தங்களின் பெறுமதி ஆரம்ப ஒப்பந்த பெறுமதியுடன் ஒப்பிடும் போது ரூபா 580 மில்லியன் அதிகரித்திருந்தது. அவ்வாறே செயற்பாடு நிர்மாணத்தை கைவிட்ட ஒப்பந்தக்காரர்களுக்கு முறையற்ற நிதி வழங்கல் என்பது அவதானிக்கப்பட்டது.

கைவிடப்பட்ட 12 ஒப்பந்த பொதிகளுக்குரிய ரூபா 2,668 மில்லியான பெறுமதியொன்றுடன் கூடிய செயலாற்றல் முறிகளிலிருந்து ஒப்பந்தக்காரர்களுக்கு கொடுப்பனவுகள் செய்யப்பட்டிருந்த வேலை ஆரம்பிப்பு முற்பணங்களை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பயன்படுத்தப்படாத கடன் மீது கடப்பாட்டுக் கட்டணங்களாக ரூபா 291

மில்லியன் சிகக்னமற்ற வகையில் கடன் வழங்கிய முகவராண்மை நிறுவனத்திற்கு கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை செலுத்தியிருந்த திரட்டிய கடப்பாட்டுக் கட்டணங்கள் ரூபா 1,471 மில்லியனாக இருந்தது.

நிறுத்தப்பட்டிருந்த ஒப்பந்தக்காரர்களுக்குரிய வேலை ஆரம்பிப்பு முற்பணங்களை அறவிடு செய்து கடன் வழங்கும் முகவராண்மைக்கு மீளக் கொடுப்பனவு செய்வதற்கு கடன் வழங்கும் முகவராண்மை கட்டளையிட்டிருந்த போதும் 08 ஒப்பந்த பொதிகளுக்குரிய பெற வேண்டிய வேலை ஆரம்பிப்பு முற்பணங்களான ரூபா 2,793 மில்லியனை அறவிடுவதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் செயற்திட்டம் தவறியிருந்தது.

2019 ஆம் ஆண்டின் போது வட மேல் மாகாணத்தில் நிர்மாணங்கள் கைவிடப்பட்டிருந்த வீதிகளில் பிரயாணிக்கக் கூடிய நிலைமைக்கு கொண்டு வருவதற்காக ரூபா 158 மில்லியன் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை ஒப்பந்தக்காரர்களுக்கு செலுத்தப்பட்டிருந்தது.

இரண்டாவது ஒன்றிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டம்

ஆரம்ப திட்டத்தின் பிரகாரம் செயற்திட்டத்தினால் 53 பொதிகளின் கீழ் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 27 தேசிய வீதிகளின் 340 கி.மீற்றர் மற்றும் 1,405 கிராமிய வீதிகளில் 3,400 கி.மீற்றர் புனரமைப்பு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை அதில் 20 கி.மீற்றர் தேசிய வீதிகளும் 87 கி.மீற்றர் கிராமப்புற வீதிகளுக்கும்ான புனரமைப்பு செயற்பாடுகளுக்குரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கவில்லை.

புனரமைப்பு வேலைகளை மேற்கொள்ளும் தேசிய வீதிகளுக்கு இடையே 40 கி.மீற்றர் மற்றும் 732 கி.மீற்றர் கிராமிய வீதிகள் மாத்திரம் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. இதன் பிரகாரம்

வழங்கப்பட்டிருந்த தேசிய மற்றும் கிராமிய வீதிகளில் செயன்முன்னேற்றம் அவ்வாறு வழங்கப்பட்ட வீதிகளில் 22 சதவீதமாக இருந்தது.

பயன்படுத்தப்படாத கடன் மீது மீளாய்வாண்டின் போது கடப்பாட்டுக் கட்டணங்களாக ரூபா 243 மில்லியன் சிக்கனமற்ற வகையில் முகவராண்மை நிறுவனத்திற்கு கொடுப்பனவு செய்யப்பட்டிருந்ததுடன் 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை திரட்டிய கடப்பாட்டுக் கட்டணங்கள் ரூபா 450 மில்லியனாக இருந்தது.

ஒப்பந்தக்காரரின் செலவில் பெற்றுக்கொள்ள வேண்டிய செயலாற்றல் பிணை பொறுப்பிற்காக செலவாகும் கிரய ஒப்பந்தத்தின் வேலை அளவீட்டுப் பத்திரங்களில் புறம்பான கொடுப்பனவு உருப்படியாக உள்ளடக்கப்பட்டு செயலாற்றல் பிணை பொறுப்பிற்காக ஊவா மாகாணத்தில் நிர்மாண செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தக்காரர்களுக்கு ரூபா 86 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

கொடுப்பனவு உருப்படிகள் தவறாக வகைப்படுத்தப்பட்ட காரணத்தினால் பொறியியலாளர் மதிப்பீடு, கேள்வி ஆவணங்கள் மற்றும் வேலை அளவீட்டுப் பத்திரங்களுக்கு இடையே விலகல் காணப்பட்டமையால் இரண்டு ஒப்பந்த பொதிகளுக்குரியதாக 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரை ரூபா 48 மில்லியனான நட்டமொன்று ஏற்பட்டிருந்தது.

ஒப்பந்த நிபந்தனைகளின் பிரகாரம் அனைத்து ஆய்வுகூடங்கள், தளபாடங்கள் மற்றும் அளவீட்டு உபகரணங்கள் என்பன செயற்திட்ட முடிவில் ஒப்பந்தக்காரருக்கு மீண்டும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் அதற்காக ஒரே தடவையில் கொடுப்பனவொன்றாக ரூபா 609 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தமையால் அசாதாரண ஒப்பந்த நிபந்தனை மூலம் ஒப்பந்தக்காரர்களுக்கு மிகை நலனொன்று வழங்கப்பட்டிருந்தது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டம்

சேவை வழங்கும் நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இரண்டு காணிகள் கையேற்கப்பட்டிருந்த போதும் நிர்மாணம் மேற்கொள்ளப்படாதிருந்தமையால் அதிவேக நெடுஞ்சாலையின் 46 கிலோ மீற்றரின் பின்னர் சேவை வழங்கும் பிரதேசமொன்று இல்லாமையால் வெலிபன்னையிலிருந்து அம்பாந்தோட்டை வரை 176 கி.மீ பயணிக்கும் பயணிகளுக்கு சேவை வழங்குவதில் சிக்கலான நிலைமையொன்று காணப்பட்டது.

பௌதீக பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் கட்டங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் ஓடும் மோட்டார் வாகனங்களில் சிறந்த ஓட்ட நிலைமையை பேணுவதற்காக போதியளவில் காணப்படவில்லை.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டம் - கட்டம் - 01

தவறுகளை அறிவிக்கும் காலம் மற்றும் கடன் காலம் முடிவடைந்திருக்கையில் கடிதாவ பிரதேசத்தில் அரை இடமாறல் ஒன்றை ரூபா 460 மில்லியனுக்கு நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் திட்ட கட்டத்தில் இந்த இடமாற்றல் இனங்காணப்பட்டிருந்தால் அதற்கான செலவினத்தை குறைத்துக் கொண்டிருக்க முடியும் ஒப்பந்த ஆவணங்களிலும் ஒப்பந்தங்களை வழங்கும் பொறியியலாளர் மதியுறைகள் தவறுதலாக அர்த்தப்படுத்தப்பட்டமையால் ஜம்பாரு (Piling) மற்றும் ஜம்பாரு அல்லாத கட்டமைப்புகளுக்காக ஒப்பந்தக்காரருக்கு ரூபா 129 மில்லியன் மேலதிக கொடுப்பனவொன்று செய்வதற்கு செயற்திட்டத்திற்கு நேர்ந்திருந்தது.

வசதிகள் வழங்கும் கட்டிடங்களை நிந்தரமாக நிர்மாணிப்பதற்காக ரூபா 185 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதும் அக்கட்டிடங்களில் எதிர்பார்த்த அடுத்த

உபயோகம் தொடர்பில் திட்டமொன்று காணப்படவில்லை.

செயற்திட்டத்திற்காக விடுவிக்கப்பட்ட தீர்வை வரியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட உகபரணங்கள், இயந்திரங்கள், வாகனங்கள், பொருட்கள், உப பாகங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத சகல நுகர் பொருட்களையும் செயற்திட்டத்தின் இறுதியில் மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய போதும் 35 மில்லியன் ஐ.அ.டொலர் அளவிலான பொருட்களை மீண்டும் ஏற்றுமதி செயற்பாடு பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டம் - கட்டம் - 2

செயற்திட்ட முடிவில் மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டிய 10 மில்லியன் ஐ.அ.டொலர் பெறுமதியான உபகரணங்கள் கைதவிர்க்கப்பட்டோ அல்லது வரி கொடுப்பனவின்றி ஒப்பந்தக்காரரால் நிறுத்திவைத்துக் கொண்டுள்ளதால் ஒப்பந்தக்காரருக்கு அசாதாரண நன்மைகள் உரித்தாகயிருந்தன.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டம் - கட்டம் - 04

செயற்திட்டப் பணிப்பாளரால் ரூபா 106 மில்லியன் பெறுமதியான நிரந்தரக் கட்டிடமொன்றை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் இயலளவு அபிவிருத்தி நிலையமொன்றாக பயன்படுத்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்த போதும் அதற்காக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அங்கீகாரம் கிடைத்திருக்கவில்லை.

செயற்திட்டத்தின் உத்தரவாதக் காலம் முடிவடைந்து இருக்கையில் ரூபா 509 மில்லியனான மூன்று பிணக்கு உரித்துக் கோரல் தீர்வு செய்யப்படாமல் காணப்பட்டன.

பேருந்து மற்றும் புகையிரத அமைவிடங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த போதும் அந்நிலையங்களை நிர்மாணிப்பதற்காக எவ்வித நடைமுறையொன்றையும் எடுக்காமல் அம்முன்மொழிவு இரத்துச் செய்யப்பட்டிருந்தது, அவ்வாறே செயற்திட்டத்தின் ஏனைய அலுவலகங்களுக்காக அச்சேமிப்புக்களைப் பயன்படுத்தும் நோக்கில் திருத்த வேலை அளவீட்டுப்பத்திரமொன்று உள்ளடக்கப்பட்டிருந்தது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டம் - கட்டம் - 03

2013 ஆண்டிலிருந்து மீளாய்வாண்டு இறுதி வரையிலும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் சிவில் வேலைகள் ஒப்பந்தம் வழங்கப்படாதிருந்த போதும் செயற்திட்ட முகாமைத்துவ பிரிவிற்காக ரூபா 834 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை நீடிப்பு செயற்திட்டம் - கட்டம் - 04

2016 ஆண்டிலிருந்து இது வரையிலும் செயற்திட்டத்திற்காக நிதி வழங்கும் முகவர் ஒருவர் இல்லாமலும் சிவில் வேலைகள் ஒப்பந்தம் வழங்கப்படாமலும் செயற்திட்ட முகாமைத்துவ பிரிவிற்காக ரூபா 353 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

மின்வலு

அவதானிப்புகள்

- மெ.வொட் 31 மொரகொல்ல நீர்மின் நிலைய நிர்மாணம்
- தேசிய பரிமாற்ற மற்றும் விநியோக வலைப்பின்னல் மேம்பாட்டு, எரிசக்தி திறன் அபிவிருத்திச் செயற்திட்டம்
- பிராட்லேண்ட்ஸ் நீர் மின்வலு செயற்திட்டம்
- வெளிநாட்டு உதவி செயற்திட்டங்களின் செயலாற்றல்
- சொத்துக்களை கையகப்படுத்தாமை
- நிலக்கரி பற்றாக்குறை
- உரிமம் பெறாத ஜெனரேட்டர்களில் இருந்து மின்சாரம் கொள்வனவு செய்தல்
- ஏனைய நிறுவனங்களுக்கு ஊழியர்களை விடுவித்தல்
- விடுமுறை தின கொடுப்பனவுகளை செலுத்துதல்
- வாடிக்கையாளர் வைப்புகளுக்கு வட்டி செலுத்தாமை
- மின் உற்பத்தி நிலையங்களில் வேலைகள் ஆரம்பிக்கப்படாமை
- நீண்ட கால மின்பிறப்பாக்கல் விரிவாக்க செயற்திட்டம்
- சூரிய மின் நிலையங்களுக்கு தரப்படுத்தப்பட்ட கட்டணத்தை தீர்மானித்தல்
- இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து அதிகபட்ச மின்சார தேவையினை பூர்த்தி செய்யவேண்டியுள்ளமை

மின்வலு

மின்சக்தி அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற சூரிய சக்தி, காற்று மற்றும் நீர் மின்னிற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் 07 நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்களால் பின்வரும் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தன.

- உருவாக்கப்படும் மின்சக்தியின் ஆகக்கூடிய வினைத்திறன் மற்றும் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு சிமார்ட் மின்விநியோக கட்டமைப்பை உருவாக்குதல்
- லக் விஜயா நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின்சார உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு முதலீடுகளை விரிவுபடுத்துதல்
- நீண்ட கால தேவைப்பாடுகளின் அடிப்படையில் மின் உற்பத்தித் திட்டத்தை அமுல்படுத்துதல்
- மின்சார பரிமாற்றம் மற்றும் விநியோக செயன்முறைகளை வினைத்திறனாக மேற்கொள்ளுதல்
- கைத்தொழிற்துறை உற்பத்தி செயன் முறையின் சர்வதேச போட்டித்தன்மையை பேணும் பொருட்டு மின்சார கிரயத்தை குறைத்தல்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தி நிலையங்கள், அனல் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயற்கை மின் உற்பத்தி நிலையங்களின் கலவையை சமநிலைப்படுத்தி அதன் மூலம் மின் உற்பத்தி கிரயத்தை குறைத்தல் மற்றும் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற தன்மைகளை நீக்குதல்
- களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தை இயற்கை எரிவாயு விசையாழிகளுடன் தொடர்புடைய மின் உற்பத்தி நிலையமாக மாற்றுதல் மற்றும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தை விரிவுபடுத்துதல்
- உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியின் ஆகக்கூடிய வினைத்திறன் மற்றும் பயன்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு சிமார்ட் மின்விநியோக அமைப்பை உருவாக்குதல்
- வீடுகள், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குறைந்த


கிரயத்திலான எரிசக்தி கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்கு சூரியசக்தி மின்சார முறைமைகளின் பயன்பாட்டை ஊக்குவித்தல்

- கொழும்பில் அமைந்துள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களையும் இயற்கை எரிவாயு விசையாழிகள் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களாக மாற்றுதல்
- வீடுகளுக்கும் சிறிய தொழில்முயற்சி களுக்கும் குறைந்த கிரயத்திலான எரிசக்தி கிடைப்பனவை உறுதிப்படுத்துவதற்கு கூரைகளில் அமைக்கப்படும் சூரிய சக்தி முறைமைகளின் பயன்பாட்டை ஊக்குவித்தல்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு தனியார் துறை மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்
- 2020 ஆம் ஆண்டளவில் பரந்த நில நீர் மின் நிலையத்தையும், 2021 ஆம் ஆண்டளவில் உமா ஓயாவையும், 2023 ஆம் ஆண்டளவில் மொரகொல்லவையும், 2024 ஆம் ஆண்டளவில் தலபிட்டிகல மற்றும் சீதாவக்கையையும் தேசிய மின் விநியோக அமைப்பிற்கு சேர்ப்பதற்கான நடவடிக்கையை எடுத்தல்
- 2021 ஆம் ஆண்டளவில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 100MW எரிசக்தியை சேர்த்தல்
- மன்னார், பூநகரி மற்றும் மொனராகலை ஆகிய இடங்களில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சார செயற்திட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் 2021 ஆம் ஆண்டளவில் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் 100MW எரிசக்தியையும், 800MW சூரியசக்தி எரிசக்தியையும் தேசிய மின் விநியோக கட்டமைப்பிற்கு சேர்த்தல்.

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தால் 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 59,018 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு மின்சக்தி அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ்

செயற்படுகின்ற இராஜாங்க அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 58,614 மில்லியன் தொகை மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதியளவில் பயன்படுத்த

ப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 30 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 30 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - 2020 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள்

மின்சக்தி அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற இராஜாங்க அமைச்சு மற்றும் நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்களின் செயலாற்றல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு அவதானிப்புகள் கீழே பொழிப்பாக்கப் பட்டுள்ளன.

31 MW இயலளவுடனான மொரகொல்ல நீர் மின் நிலையத்தின் நிர்மாணம்

தேசிய மின் விநியோக கட்டமைப்பிற்கு 31 MW இயலளவை சேர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் 2014 ஆம் ஆண்டில் மொரகொல்ல நீர் மின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பான செயற்திட்டத்தை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், 3 ஆண்டு காலதாமதத்திற்கு பின்னர் இச் செயற்திட்டம் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட கிரயம் ரூபா 16,780 மில்லியனாக காணப்பட்டதுடன் அதில் ரூபா 14,851 மில்லியன் தொகை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெறப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் அதன் பௌதீக

செயன்முன்னேற்றம் 27 சதவீதமாக காணப்பட்டது. செயற்திட்டத்தின் மதியுரை சேவைகள் தொடர்பான ஒப்பந்தத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக உரிய திகதியில் செயற்திட்டத்தைத் தொடங்க முடியாதிருந்தது. இதனால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடன்களுக்காக கடப்பாட்டுக் கட்டணங்களாக ஏறத்தாழ ரூபா 28 மில்லியன் அல்லது ஐ.அ.டொலர் 177,931 தொகை செலுத்தப்பட வேண்டியிருந்தது.

தேசிய பரிமாற்றல் மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் முன்னேற்ற செயற்திட்டம்

மேல், மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள உப நிலையங்களில் அமைந்துள்ள தேசிய பரிமாற்றல் மற்றும் விநியோக வலையமைப்பின் இயலளவை மேம்படுத்தி பரிமாற்ற இழப்பைக் குறைக்கும் நோக்கத்துடன் அமுல்படுத்தப்பட்ட இச் செயற்திட்டத்தின் மதிப்பிடப்பட்ட கிரயம் ரூபா 23,720 மில்லியன் ஆக காணப்பட்டதுடன் இது 2015 சனவரியில் தொடங்கப்பட்டு 2018 சனவரியில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது. செயற்திட்டத்தின் மதியுரை சேவையின் நோக்கெல்லை

தொடர்பாக ஐப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவருடன் (ஜேஐசீஏ நிறுவகம்) கலந்துரையாடல்களை நடாத்துவதன் மூலம் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதிலுள்ள தாமதம், ஒப்பந்த தாரர்களின் முந்தகைமைகள் (பிகியூ) மற்றும் பெறுகை ஆவணங்களுக்காக ஜேஐசீஏ இன் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதிலுள்ள தாமதம் போன்ற காரணங்களினால் செயற்திட்டத்தை பட்டியலிட்டவாறு பூர்த்தி செய்ய முடியாதிருந்தது. இதனால் 2020 திசெம்பர் அளவில் அதன் பௌதீக செயன்முன்னேற்றம் 33 சதவீதமாக காணப்பட்டது.

பரந்த நில நீர் மின்சக்தி செயற்திட்டம்

35MW இயலளவுடன் பரந்த நில நீர் மின்சக்தி செயற்திட்டத்தின் நிர்மாணத்திற்காக மதிப்பிடப்பட்ட கிரயம் ரூபா 9,424 மில்லியன் ஆக உள்ளதுடன் இது 2013 ஆகஸ்ட்டில் தொடங்கப்பட்டு 2017 ஆகஸ்ட்டில் பூர்த்திசெய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. செயற்திட்டத்திற்காக காணியை சுவிகரிப்பதிலுள்ள தாமதம் மற்றும் அது தொடர்பாக ஏற்பட்ட சமூக பிரச்சனைகள் என்பன செயற்திட்டத்தை பூர்த்திசெய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு பங்களித்திருந்தன. இச் செயற்திட்டத்தின் பௌதீக செயன்முன்னேற்றம் மீளாய்வாண்டின் இறுதியளவில் 86 சதவீதமாக காணப்பட்டது.

வெளிநாட்டு உதவி செயற்திட்டங்களின் செயலாற்றல்

மின் உற்பத்தி மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் நோக்கில் நயினாதீவு, அனலைதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய மூன்று சிறிய தீவுகளில் கலப்பின புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முறைமைகளை நிறுவுவதற்கான செயற்திட்டத்திற்காக மதிப்பிடப்பட்ட கிரயம் ரூபா 2,172 மில்லியன் ஆக காணப்பட்டது. இது 2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2022 ஆம் ஆண்டில் பூர்த்திசெய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் அதன் பெறுகை நடவடிக்கைகள் 2020 திசெம்பர் 31 வரையிலும் செயன்முன்னேற்றத்தில் காணப்பட்டதால் செயற்திட்டத்தின் பௌதீக செயன்முன்னேற்றம் எதுவும் அறிக்கையிடப்பட்டிருக்கவில்லை.

சொத்துக்கள் கையேற்கப்படாமை

ஸ்ரீ லங்கா எனேர்ஜீஸ் (பிறைவேட்) லிமிட்டட் மற்றும் தொகுதி என்பன தனியார் நிறுவனமொன்றுடன் கூட்டு முயற்சியாக பறக்கும் சாம்பல் மற்றும் கீழ் சக்தியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சிமெந்து தொடர்பான உற்பத்திப்பொருளை விற்பனை செய்வதற்கு தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக ரூபா 7.36 மில்லியன் தொகையை முதலீடு செய்திருந்தன. எனினும் கூட்டுமுயற்சி உடன்படிக்கை இடைநிறுத்தப் பட்டிருந்ததுடன் வணிக பங்குதாரரொருவர் இல்லாததால் சொத்துக்கள் விளைவற்றிருந்தன. கம்பனியின் பணிப்பாளர் சபை சொத்துக்களை இலங்கை மின்சார சபையிடம் கையளிப்பதற்கு தீர்மானித்து 2016 நவம்பர் 10 இல் அது தொடர்பாக பொது முகாமையாளரிடமிருந்து அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் 2020 ஆகஸ்ட் 05 வரையிலும் இலங்கை மின்சார சபையால் குறித்த சொத்துக்கள் கையேற்கப்பட்டிருக்கவில்லை.

குறைவான நிலக்கரி விநியோகம்

நிலக்கரி கம்பனியொன்றால் மேற்கொள்ளப்பட்ட விநியோகம் தொடர்பாக ஆறு ஆண்டு காலத்திற்கு மேலாக காணப்பட்ட ரூபா 539.19 மில்லியன் தொகையான நிலுவை மீதி மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடுவர் தீர்ப்பு நடைமுறையொன்றின் கீழ் லங்கா கோல் கம்பனி (பிறைவேட்) லிமிட்டட்டால் அறவிடு செய்யப்பட்டிருக்கவில்லை.

உற்பத்தி அனுமதிப்பத்திரம் இல்லாமல் உற்பத்தியாளர்களிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்தல்

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 43(1) மற்றும் 7(1) ஆம் பிரிவுகளில் உள்ள ஏற்பாடுகளுக்கு முரணாகவும் ஆணைக்குழுவின் அங்கீகாரம் இல்லாமலும் இலங்கை மின்சார சபை உற்பத்தி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றிருக்காத மூன்று சுயாதீன மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து 732.192 GW-Hours மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு ரூபா 18.91 பில்லியன் தொகையை செலவிட்டிருந்தது.

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் 7(1), 43(2) மற்றும் 43(7) ஆம் பிரிவுகளுக்கு முரணாகவும் மின்சக்தி கொள்வனவு உடன்படிக்கைகளிற்கான

அங்கீகாரமில்லாமலும் உற்பத்தி அனுமதிப்பத்திரங்களை பெற்றிருக்காத மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்து 2019 ஆம் ஆண்டின் ஆறு மாதங்களிற்கு 100MW மேலதிக மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. மேலும், 2020 பெப்ரவரி தொடக்கம் 6 மாதங்கள் வரை காலப்பகுதியை நீடிப்பதன் மூலம் 78.669 GW மின்சாரம் மீண்டும் கொள்வனவு செய்யப்பட்டு அதற்காக இலங்கை மின்சார சபையால் ரூபா 3.26 பில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது.

ஏனைய நிறுவனங்களுக்கு ஊழியர்களை விடுவித்தல்

2003 யூன் 02 ஆம் திகதிய பிடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.4 ஆம் பிரிவிற்கு முரணாக இலங்கை மின்சார சபையால் மீளாய்வாண்டின் போது வரிசை அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபையின் சேமலாப நிதியத்திற்கு ஐம்பத்தாறு ஊழியர்கள் விடுவிக்கப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு சம்பளங்கள் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளாக ரூபா 79.13 பில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்தது.

விடுமுறை தின கொடுப்பனவை செலுத்துதல்

1994 யூன் 14 ஆம் திகதிய 95 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கை மற்றும் 2020 செப்டெம்பர் 25 இல் நடைபெற்ற அமைச்சின் கணக்காய்வு குழுவால் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பவற்றிற்கு முரணாக இலங்கை மின்சார சபை மீளாய்வாண்டின் போது விடுமுறை தின கொடுப்பனவை செலுத்துவதற்காக ரூபா 1.2 பில்லியன் தொகையை செலவிட்டிருந்தது.

நுகர்வோருக்குச் சொந்தமான வைப்புக்கள் மீது வட்டி செலுத்தப்படாமை

2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 28(3) ஆம் பிரிவின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் நுகர்வோருக்கு சொந்தமான வைப்புக்கள் மீது வட்டிகள் செலுத்தப்பட்டிருக்கவில்லை. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிக்கையிடப்பட்ட விலைவிகிதத்தின் அடிப்படையில் கணக்காய்வால் மேற்கொள்ளப்பட்ட கணிப்பீடுகளின் பிரகாரம் மீளாய்வாண்டிற்காக ரூபா 1,613 பில்லியன் வட்டி

செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இதனால் மீளாய்வாண்டின் இறுதியளவில் செலுத்த வேண்டிய திரட்டிய வட்டி ரூபா 6,731.90 பில்லியன் ஆக காணப்பட்டது.

மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்படாமை

2017 பெப்ரவரி 20 இல் ஒரு MW இயலாவுடன் 60 சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை கொள்வனவு செய்வதற்கான முன்மொழிவுகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 38 மின் உற்பத்தி நிலையங்களுக்காக 65 விலைமனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில், 35 மின் உற்பத்தி நிலையங்களுக்காக மணித்தியாலம் ஒன்றிற்கு ரூபா 12.73 KW மற்றும் ரூபா 18.37 KW இற்கு இடையிலான வீச்சு இயலாவுடைய 36 தகுதிவாய்ந்த கேள்வியாளர்களிடமிருந்து ஒத்துழைப்பு கோரி கடிதங்கள் வழங்கப்பட்டிருந்தன. 2020 திசம்பர் 31 இல் அல்லது அதற்கு முன்னர் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கப்பட வேண்டும் என திகதிகள் நீடிக்கப்பட்டிருந்த போதிலும் 20 மின் உற்பத்தி நிலையங்களின் பணிகள் மாத்திரமே 2020 திசம்பர் 31 அளவில் தொடங்கப்பட்டிருந்தன.

நீண்ட கால உற்பத்தி விரிவாக்கல் திட்டம்

2018-2037 நீண்ட கால உற்பத்தி விரிவாக்கல் திட்டத்தின் பிரகாரம் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் முறையே 500 MW, 657 MW மற்றும் 430 MW கொண்ட 1587 MW கூட்டுமொத்தமான புதிய உற்பத்திகளை அமுல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 275.8 MW இயலாவுடைய மின் உற்பத்தி நிலையங்கள் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்தன. இதனால் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அமுல்படுத்துவதன் செயன்முன்னேற்றம் கணிசமானளவு குறைவடைந்திருந்ததுடன் ஆகக்குறைந்த கிரயத்தில் மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற குறித்த திட்டத்தின் குறிக்கோளை நிறைவேற்ற முடியாதிருந்தது. இதன் விளைவாக மீளாய்வாண்டில் ரூபா 22.2 பில்லியன் பெறுமதியான 811 GW-Hours மின்சாரம் அவசரமாக கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களுக்காக நியமப்படுத்தப்பட்ட கட்டணங்களை நிர்ணயித்தல்

2014 மார்ச் 07 இல் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களுக்கான நியமப்படுத்தப்பட்ட கட்டணங்களாக ரூபா 23.10 என்ற நியம விலைவீதத்தை அமைச்சரவை அங்கீகரித்திருந்தது. 2009 இன் 20 ஆம் இலக்க இலங்கை மின்சார (திருத்த) சட்டத்தின் பிரகாரம் 2013 ஆகஸ்ட் 06 இன் பின்னர் பாரம்பரியமற்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களுக்காக நியமப்படுத்தப்பட்ட கட்டணங்களிற்கு பதிலாக பெறுகை நடைமுறைகளின் பிரகாரம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய போதிலும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்ட ஒவ்வொரு 10 MW இயலாவுடைய 05 சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் பெறுகை நடைமுறை ஊடாக நிர்ணயிக்கப்பட்ட விலைவீதத்திற்கு பதிலாக நியமப்படுத்தப்பட்ட கட்டணங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்தன. புதிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களுக்கான கட்டணங்கள் (1MWx60) 2017 ஆம் ஆண்டில் அலகொன்று ரூபா 12.73 தொடக்கம் ரூபா 18.37 வரையான விச்சிலான விலைவீதத்தில் பெறுகை நடைமுறையின் மூலம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் நியமப்படுத்தப்பட்ட விலைவீதங்கள் இலங்கை மின்சார சபைக்கு சாதகமற்றதாக காணப்பட்டது.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து நிறைவேற்றப்பட வேண்டிய ஆகக்கூடிய கேள்வி

ஏஸ் பவர் எம்பிலிப்பிட்டிய (பிறைவேட்) லிமிட்டட் உடன் கைச்சாத்திடப்பட்ட மின்சார

கொள்வனவு உடன்படிக்கைகளின் பிரகாரம் ஆண்டொன்றிற்கு சான்றுறுதிப்படுத்தப்பட்ட ஆகக் குறைந்த மின்சார அளவு 697,674,432 KW-Hours ஆக காணப்பட்ட போதிலும் மீளாய்வாண்டின் போது அலகொன்று ரூபா 24.42 விலைவீதத்தில் 475,831,835 KW-Hours மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க 221,842,597 KW-Hours ஆன கொள்வனவு செய்யப்படாத மின்சாரத்திற்காக கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. மேலும், மாத்தறை, அம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய இடங்களுக்கு முறையே 20 MW, 24 MW மற்றும் 24 MW என குறுங்கால அடிப்படையில் தென் மாகாணத்திற்கு மின்சாரம் வழங்குவதற்காக மின்சாரக் கொள்வனவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் ரூபா 4.07 பில்லியன் கூட்டுமொத்த பெறுமதியான 130,526,364 KW Hours மின்சாரம் இந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. மின் உற்பத்தி நிலையத்தின் அலகொன்றுக்கான கிரயம் முறையே ரூபா 28.30, ரூபா 36.84 மற்றும் ரூபா 39.52 ஆக காணப்பட்டதுடன் சராசரி விற்பனை விலை ரூபா 16.72 ஆகும். இதனால் ஏஸ் பவர் எம்பிலிப்பிட்டிய (பிறைவேட்) லிமிட்டட்டில் இருந்து மின்சாரத்தை வழங்குவதன் மூலம் இந்த மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து கொள்வனவு செய்யப்படும் மின்சாரத்திற்காக ஏற்பட்ட அதிக கிரயத்தை குறைப்பதற்கான சாத்தியம் காணப்பட்டது. அதன் பிரகாரம் அதிக விலைகளில் அவசரமாக கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு பதிலாக இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்திற்கான ஆகக்கூடிய கேள்வி பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

எரிசக்தி

அவதானிப்புகள்

- உள்ளூர் பெற்றோலிய சந்தை
- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிதி விளைவுகள் மற்றும் தேறிய சொத்துக்களின் நிலைமை
- எதிர்கால பிணைப்பத்திரப் கொடுக்கல் வாங்கல்கள் (ஹெட்ஜிங்)
- இலங்கையில் பெற்றோலிய களஞ்சியப்படுதல் மற்றும் விநியோக வசதிகள்
- வடக்கு மாகாணத்தில் புதிய எரிபொருள் களஞ்சியசாலையை நிறுவுதல்
- நிறுவனங்களுக்கு இடையேயான கொடுக்கல் வாங்கல் மீதிகள் மற்றும் உடன்படிக்கைகள்

எரிசக்தி


எரிசக்தி அமைச்சு மற்றும் குறித்த அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நியதிச்சட்ட சபைகள்/ 04 நிறுவனங்களால் பின்வரும் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தன.

- இலங்கையில் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தன்னிறைவை உறுதிப்படுத்துவதற்கான கொள்கை மற்றும் மூலோபாய கட்டமைப்பை உருவாக்குதல்
- இயற்கை எரிவாயு ஆய்வை துரிதப்படுத்துதல்
- பெற்றோலிய சுத்திகரிப்பு இயலாமை நவீனமயப்படுத்தி விரிவுபடுத்துதல்
- திருகோணமலையில் உள்ள எண்ணெய்களஞ்சியப்படுத்தல் தாங்கியை புனரமைத்து அபிவிருத்தி செய்தல்
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு தனியார்

துறை மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவித்தல்

- தொழிற்துறை கழிவுகளைப் பயன்படுத்துகின்ற வினைத்திறமான எரிசக்தி உற்பத்தியை ஊக்குவித்தல்
- புதிய கொள்கைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குவதன் மூலம் நிர்மாண கைத்தொழில் துறையில் எரிசக்தி பயன்பாட்டை அதிகப்படுத்துதல்

குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தால் 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 170 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு எரிசக்தி அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 166 மில்லியன் தொகை மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதியளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 30 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 30 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - வருடாந்த நிதிக்கூற்றுக்கள்

எரிசக்தி அமைச்சு மற்றும் அமைச்சின் அதிகார எல்லையின் கீழுள்ள நியதிச்சட்ட நிறுவனங்களால் ஆற்றப்படும் குறித்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளின் செயலாற்றல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட கணிசத்தன்

மையானதும் பொருண்மையானதுமான கணக்காய்வு அவதானிப்புக்கள் கீழே பொழிப்பாக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் பெற்றோலிய சந்தை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 2020 ஆம் ஆண்டில் உள்ளூர் சந்தையில் பெற்றோலியத்திற்கான கேள்வியில் 85 சதவீதத்திற்கு மேல் பூர்த்தி செய்திருந்தது. மீளாய்வாண்டின் போது பெற்றோலியத்தின் ஒட்டுமொத்த இறக்குமதிக்காக ஐ.அ.டொலர் 2,325 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. ஒட்டுமொத்த பெற்றோலிய சந்தையிலுள்ள தளம்பல்களின் விளைவாக, 2020 ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சராசரி விலையானது முன்னைய ஆண்டின் ஐ.அ.டொலர் 68.80 ஆன விலையுடன் ஒப்பிடும் போது ஐ.அ.டொலர் 45.57 வரை 33.76 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுத்திகரிப்பு உற்பத்திப்பொருள் 2020 ஆம் ஆண்டில் 7.7 சதவீதத்தால் குறைவடைந்த அதே நேரம் இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிப்பு வெளியீடு அதே ஆண்டில் 22 சதவீதத்தால் குறைவடைந்திருந்தது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி விளைவுகள் மற்றும் தேறிய சொத்துக்களின் நிலைமை


கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் கூட்டுத்தாபனம் மீளாய்வாண்டின் போது ரூபா 55,250.87 மில்லியன் மொத்தலாபத்தை அறிக்கையிட்டுருந்ததுடன் முன்னைய ஆண்டில் அறிக்கையிடப்பட்ட ரூபா 4,260.66 மில்லியன் மொத்தலாபத்துடன் ஒப்பிடும் போது குறித்த லாபம் ரூபா 50,990.21 மில்லியன் முன்னேற்றமொன்றை கொண்டிருந்தது. மேலும், மீளாய்வாண்டின் போது ரூபா 2,370.96 மில்லியன் வரிக்கு முன்னரான தேறியலாபம் பதிவுசெய்யப்பட்ட அதே நேரம் முன்னைய ஆண்டில் ரூபா 11,835.60 மில்லியன் நட்டம் நிலைத்திருந்தது. கூட்டுத்தாபனத்தின் வரிக்கு முன்னரான இலாபம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடும் போது ரூபா 14,206.56 மில்லியன் ஆல் அதிகரித்திருந்ததுடன் முன்னைய ஆண்டின் போது நிலவிய ரூபா 8,397.55 மில்லியன் பரிமாற்ற விலைவிகிதங்களிலுள்ள தளம்பல்கள் காரணமாக ஏற்பட்ட சாதகமான நிலைமை ரூபா 21,840.76 மில்லியன் சாதகமற்ற நிலைமையாக மாறியிருந்தது.

கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வாண்டின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2020

திசெம்பர் 31 இல் உள்ளவாறான ரூபா 141,104.47 மில்லியன் கூட்டுமொத்தமான வியாபார கடன்பட்டோர் பெறுமதி முன்னைய ஆண்டிற்கான ரூபா 153,221.95 மில்லியன் தொகையான வியாபார கடன்பட்டோர் பெறுமதியுடன் ஒப்பிடும் போது 7.9 சதவீத வீழ்ச்சியொன்றை சுட்டிக்காட்டுகின்றதுடன் இலங்கை மின்சாரசபையிடமிருந்து பெறவேண்டிய மீதியில் ஏற்பட்ட வீழ்ச்சி பிரதானமாக குறித்த வீழ்ச்சிக்கு பங்களித்திருந்தது. மீளாய்வாண்டின் கடன்பட்டோர் மீதி ரூபா 126,907.38 மில்லியன் கூட்டுமொத்தமான அரச துறையிலிருந்தான கடன்பட்டோரையும் ரூபா 14,197.09 மில்லியன் கூட்டுமொத்தமான தனியார் துறையிலிருந்தான கடன்பட்டோரையும் உள்ளடக்கியிருந்தது. அதில் இலங்கை மின்சார சபை மற்றும் ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் என்பவற்றிடமிருந்து கூட்டுத்தாபனத்திற்கு பெறவேண்டிய தொகைகள் முறையே ரூபா 72,679.63 மில்லியன் மற்றும் ரூபா 53,037.16 மில்லியன் ஆகும்.

முன்னைய ஆண்டில் ரூபா 296,123.27 மில்லியன் (திருத்தப்பட்டது) ஆக இருந்த கூட்டுத்தாபனத்தின் எதிர்மறை தேறிய சொத்துக்கள் மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 275,561.15 மில்லியன் வரை ரூபா 20,562.12 மில்லியனால் குறைவடைந்திருந்தது. முன்னைய ஆண்டுகளில் நிலைத்திருந்த பெரும் நட்டங்கள், பரிமாற்ற விகிதங்களில் உள்ள தளம்பல்களின் தொடர்ச்சியான தாக்கம், பொருத்தமற்ற விலையிடல் கொள்கை மற்றும் முன்னைய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முற்பாதுகாப்பு ஒப்பந்தங்கள் காரணமாக கூட்டுத்தாபனத்தில் நிலைத்திருந்த பெரும் நட்டங்களின் எதிர்மறை தாக்கம் ஆகியவற்றால் கூட்டுத்தாபனத்தின் தேறிய சொத்துக்கள் மேலும் எதிர்மறையான பெறுமதிக்கு மாறியிருந்தது. இதனால் அரசாங்கத்தின் நிதி உதவி இல்லாமல் கூட்டுத்தாபனத்தின் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு கேள்விக்குறியாக இருந்தது.

மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 05 ஆண்டுகளுக்கான கூட்டுத்தாபனத்தின் நிதி விளைவுகள் (வரிக்கு பின்னரான இலாபம்) உரு 31 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 31 – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி விளைவுகள் -2015-2020
மூலம் - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் -2015-2020

முற்பாதுகாப்பு ஒப்பந்தங்கள் (Hedging Deals)

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பல வணிக வங்கிகளுடன் ஏற்படுத்திய முற்பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பாக நடுவர் தீர்ப்பு செயன்முறையில் ஒரு கட்சிக்காரராக கூட்டுத்தாபனம் வரவழைக்கப்பட்டிருந்தது. கட்சிகளால் இணங்கப்பட்ட நடுவர் தீர்ப்பு செயற்பாடுகளின் பிரகாரம் 2013 யூன் 03 இல் ஸ்ராண்டர்ட் சார்ட்டட் வங்கிக்கு (எஸ்சீபீ) ஐ.அ.டொலர் 60 மில்லியன் (ரூபா 7,613 மில்லியன்) தொகை செலுத்தப்பட்டிருந்த அதே நேரம் ஐ.அ.டொலர் 27 மில்லியன் (ரூபா 3,881 மில்லியன்) தொகை 2016 ஆகஸ்ட் 04 இல் டொச் வங்கிக்கு செலுத்தப்பட்டிருந்தது. கிடைத்த தகவல்களின் பிரகாரம் அக் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக 2020 ஆம் ஆண்டளவில் ரூபா 14,028 மில்லியன் நட்டம் கூட்டுத்தாபனத்தில் நிலைத்திருந்தது. இலங்கை மத்திய வங்கியானது கூட்டுத்தாபனத்தின் முற்பாதுகாப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான சட்ட கட்டணங்களாக ரூபா 941.2 மில்லியன் தொகையை செலவிட்டிருந்ததுடன் அதிலிருந்து ரூபா 370.6 மில்லியன் இலங்கை மத்திய வங்கியால் செலவிடப்பட்டிருந்தது, அதேநேரம் ரூபா 567 மில்லியன் 2011 முதல் 2014 வரையிலான காலப்பகுதியின் போது கூட்டுத்தாபனத்தால் இலங்கை மத்திய வங்கிக்கு மீளளிக்கப்பட்டிருக்கவில்லை. எனினும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும்

ரூபா 3.1 மில்லியன் தொகை கூட்டுத்தாபனத்தால் மீளளிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக கொமர்ஷல் வங்கியால் ஐ.அ.டொலர் 8.6 மில்லியன் உரிமையொன்று தொடர்பாக கொழும்பு வணிக உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கு 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இலங்கையில் பெற்றோலியத்தின் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம்

இலங்கையின் பெற்றோலிய கேள்வியில் ஏற்பட்ட படிப்படியான வளர்ச்சிக்கு ஏற்ப பெற்றோலியக் கைத்தொழிற்துறையுடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எரிபொருள் துறையில் ஏற்படக்கூடிய சாத்தியமான பிரச்சனைகளை இனங்காண்பதற்கு விசேட கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவ் அறிக்கை (இலங்கையில் பெற்றோலியத்தின் களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை) 2020 ஆகஸ்ட் 28 இல் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. சிலோன் பெற்றோலியம் ஸ்ரோரேஜ் ரேர்மினல்ஸ் லிமிட்ட்டிற்கு (சீபிஎஸ்எல்) சொந்தமான கொலன்னாவ மற்றும் முத்துராஜுவெல பிரதான முனையங்கள் உட்பட 14

நாடளாவிய மொத்த களஞ்சியங்கள் (bulk depots) மூலம் எரிபொருள் களஞ்சியப்படுத்தல் மற்றும் வழங்கல் மேற்கொள்ளப்படுகின்ற அதே நேரத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சீபிசீ) சபுகஸ்கந்த புதிய டேர்மினல் மூலம் எரிபொருளை சேமித்து விநியோகிக்கின்றதுடன் சிலோன் இந்தியன் ஓயில் கம்பனி திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி ஊடாக எரிபொருளை சேமித்து விநியோகிக்கின்றது. இலங்கையில் எரிபொருள் போக்குவரத்தானது குழாய்வரிசைகள் மற்றும் நிலப் போக்குவரத்து முறைகள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பிரகாரம் தற்போது நான்கு பிரதான குழாய்வரிசைகள் எரிபொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றதுடன் பவுசர்கள் மற்றும் புகையிரத வேகன்கள் (wagons) நிலம் முழுவதும் எரிபொருளை கொண்டு செல்ல பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அறிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு எரிபொருள் கப்பல் (fuel tanker) வந்ததன் பின்னர் இறக்குதல் தொடங்கும் நேரத்தில் எரிபொருளின் ஒவ்வொரு வகையும் தனித்தனியாக கருதப்படுகின்ற போது நாட்டின் தேவைக்கு அப்பால் தற்போது சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டீசல், பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் அளவு முறையே 13 நாட்கள், 08 நாட்கள் மற்றும் 06 நாட்கள் வரை குறைக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. மேலும், தற்போதுள்ள களஞ்சியப்படுத்தல் இயலாமை மாறாமல் இருந்தால் எதிர்வுகூறப்பட்ட எரிபொருள் கேள்வி அல்லது ஏனையவையின் பிரகாரம் தற்போது சேமித்து வைக்கப்பட்டிருக்கும் டீசல், பெற்றோல், விமான எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் அளவு 2026 அளவில் முறையே 09 நாட்கள், 06 நாட்கள் மற்றும் 05 நாட்கள் வரை குறைக்கப்படலாம். குறித்த சில சூழ்நிலைகளின் கீழ் எரிபொருள் கப்பல் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மேல் தாமதமானால் நாட்டின் தற்போதைய எரிபொருள் விநியோகத்தை சீர்குலைக்கும் அதிக ஆபத்து உள்ளமை அவதானிக்கப்பட்டது.

இறக்குமதி செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட உற்பத்திப்பொருட்களில் சுமார் எழுபது (70) சதவீதம் கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவ முனையத்திற்கு குழாய்

முறைமை மூலம் இறக்கப்படுகின்றது. இது தற்போது இருக்கும் 04 பிரதான குழாய்வரிசைகளில் சுமார் 48 முதல் 75 ஆண்டுகள் பழமையானது. அத்துடன் இம் முறைமையிலுள்ள 05 குழாய்களில் 02 குழாய்கள் செயற்படாததுடன் ஏனைய குழாய்களில் இருந்து அடிக்கடி கசிவுகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கிணங்க நீண்ட இறக்குதல் காணப்படலாம் என்பது அவதானிக்கப்பட்டது. இதன் விளைவாக, அடிக்கடி கசிவுகளுக்கு உட்படுகின்ற மிக பழைய மற்றும் சிறிய 10 அங்குல குழாயைப் பயன்படுத்தி கொலன்னாவ முனையத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளின் மொத்த அளவில் 70 சதவீதம் இறக்கப்படுவதால் கப்பல்களுக்கு தாமதக் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டியதுடன் குழாய்வரிசைக்கு குறிப்பிட்ட சில சேதம் ஏற்பட்டால் நபர்கள் மற்றும் ஆதனங்களுக்கு கடுமையான சேதங்கள் ஏற்படும் அதிக ஆபத்து உள்ளது. மேலும், முனையங்களுக்கு இடையில் உள்ளக பரிமாற்ற குழாய்முறைமை காணப்படாதமையும் அவதானிக்கப்பட்டது.

புகையிரதம் மூலமான போக்குவரத்துடன் ஒப்பிடும் போது பெற்றோலியத்தின் நிலப் போக்குவரத்தின் போது பவுசர்கள் மூலம் எரிபொருளை எடுத்துச் செல்வதற்குப் பதிலாக புகையிரதம் மூலம் பெற்றோலியம் எடுத்துச் செல்லும் கிரயத்தில் சேமிப்புக்கள் 87 தொடக்கம் 235 சதவீதம் வரையான உயர் பெறுமதியொன்றாக காணப்பட்ட போதிலும் பவுசர்கள் மூலம் பெற்றோலியம் கொண்டு செல்லும் அதிக போக்கு காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. இது சுற்றுச்சூழல் சேதத்தை அதிகரிப்பதற்கும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் அபாயத்திற்கும் வழிவகுத்திருந்தமையும் அவதானிக்கப்பட்டது.

போதுமான எரிபொருள் களஞ்சியப்படுத்தல் முறைமை மற்றும் நாட்டில் அதனுடன் தொடர்புடைய போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு என்பன இல்லாததால் சரியான இருப்பு கட்டுப்பாட்டு முறைமையை நிறுவ இயலாமை, நாட்டிற்கு நன்மை பயக்கும் சர்வதேச எரிபொருள் பெறுகை உடன்படிக்கைகளை நாட இயலாமை, அவசர கொள்வனவுகள் மற்றும் குறைந்த தரத்திலான உற்பத்திப்பொருட்களை இறக்குமதி செய்தல் என்பவற்றிற்காக அதிக கிரயங்கள் செலவிப்படுதல், எரிபொருள் கிடங்குகளை முகாமை செய்தல் மிகவும்

சிக்கலாக மாறியிருந்தமை, நாட்டில் எரிபொருள் வழங்கலின் சீர்குலைவு காரணமாக முழு பொருளாதார செயன்முறையிலும் சரிவு காணப்படுதல், பராமரிப்பு நடவடிக்கைகளை முறையாக ஒழுங்குபடுத்த இயலாமை, கடுமையான சுற்றுச்சூழல் சேதங்கள் ஏற்படுதல், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுதல், நாட்டின் இயற்கையான இடத்திற்கு ஏற்ப எளிதில் செயற்படுத்தப்படக்கூடிய கடல் எண்ணெய் வியாபாரம் போன்ற சர்வதேச வணிக வாய்ப்புக்களின் இழப்பு போன்றன நாட்டில் ஏற்படுதல் போன்ற மிகவும் ஆபத்தான சூழ்நிலைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.

அதற்கிணங்க நாட்டுப் பொருளாதாரத்தின் இருக்கும் தன்மையை தீர்மானிக்கும் முக்கிய எரிசக்தி வளமூலமாக தற்போதுள்ள எரிபொருள் களஞ்சியப்படுத்தல் இயலாமை தரமுயர்த்துதல் மற்றும் எரிபொருள் வழங்கல் தொடர்பான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள குழாய் வரிசை முறைமையை மேம்படுத்துதல் மற்றும் எரிபொருள் நிலப் போக்குவரத்திற்கு அது தொடர்பான கிரயம் மற்றும் அபாயத்தைக் குறைக்கும் பொருட்டு புகையிரத வேகன்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தல் என்பன அவசியமானவை என்று வலியுறுத்தப்பட்டது.

திருகோணமலை துறைமுகத்தை ஓட்டி அமைந்துள்ள எரிபொருள் தாங்கி தொகுதியை நாட்டின் எரிபொருள் சுத்திகரிப்பு செயன்முறைக்கு எளிதாகப் பயன்படுத்தியிருக்க முடிந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அவை அத் தொகுதியை தீவிரமாகப் பயன்படுத்தத் தவறியிருந்தன. அதன் பிரகாரம் நாட்டில் பெற்றோலிய விநியோக செயன்முறை தொடர்பாக எழுந்துள்ள அபாயத்தின் தற்போதைய சூழ்நிலையைத் தவிர்ப்பதற்கும், அந்நிய செலாவணியை உருவாக்குகின்ற சர்வதேச வணிக வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கும், ஓட்டுமொத்த அகநிலை தரவு மற்றும் பெற்றோலிய இறக்குமதி, சுத்திகரிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை போன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை தீவிரமாக ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கு சட்டக் கட்டமைப்பொன்றையும் சுயாதீன நிறுவன கட்டமைப்பொன்றையும் நிறுவுவதற்கும் நடவடிக்கைகளை எடுத்தல் மற்றும் 9 தசாப்த காலமாக விளைவற்றிருக்கின்ற மற்றும்/ அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற திருகோணமலையின் எரிபொருள் தாங்கி

தொகுதியை குறித்த தேவைப்பாடுகளிற்கு பொருத்தமாக எரிபொருள் களஞ்சியப்படுத்தல் இயலாமை தரமுயர்த்தும் பொருட்டு முறையான சட்டக் கட்டமைப்பு ஒன்றினுள் புனரமைத்து பயன்படுத்தும் போது எரிசக்தி துறை தொடர்பான நாளதுவரையாக்கப்பட்ட தேசிய கொள்கையை உருவாக்கி தொடர்வதற்கும் நாட்டின் எதிர்கால எரிபொருள் தேவைப்பாடு தொடர்பாக முறையான ஆய்வொன்றை மேற்கொள்வது இன்றியமையாதது என்று இந்த அறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்டது.

வட மாகாணத்தில் புதிய எரிபொருள் களஞ்சியப்படுத்தல் வசதியை நிறுவுதல்

போருக்குப் பின்னரான காலத்தில் வேகமாக அதிகரித்த வடக்கில் உள்ள பாதுகாப்புப் படைகள் மற்றும் மக்களின் எரிபொருள் தேவைப்பாடானது சிலோன் பெற்றோலியம் ஸ்ரோரேஜ் ரேர்மினல்ஸ் லிமிட்டெட்டால் பேணப்படும் களஞ்சியப்படுத்தல் வசதி மூலம் பூர்த்தி செய்யப்பட்டது. குறித்த எண்ணெய் களஞ்சியப்படுத்தல் வசதியானது காங்கேசன்துறையில் உள்ள சீமெந்துக் கூட்டுத்தாபன வளாகத்தில் நிறுவப்பட்டது. இந்த எண்ணெய் களஞ்சியப்படுத்தல் வசதி அந்த இடத்திலிருந்து மாற்றப்பட வேண்டும் என சீமெந்துக் கூட்டுத்தாபனத்தால் 2011 ஆம் ஆண்டில் சிலோன் பெற்றோலியம் ஸ்ரோரேஜ் ரேர்மினல்ஸ் லிமிட்டெட்டிற்கு அறிவிக்கப்பட்டது.

தற்போது, எண்ணெய் களஞ்சியப்படுத்தல் வசதி புனரமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட பின்னர் அதே இடத்தில் பராமரிக்கப்படுகின்றது. காணி உரிமையைத் தீர்த்து வைப்பதன் மூலம் முறையான குத்தகை உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்ட பின்னர் களஞ்சியப்படுத்தல் வசதி பேணப்படுவதற்கும் நிலுவையிலுள்ள குத்தகை வாடகைகள் ஏதேனும் இருந்தால் சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்படுவதற்கும் 2016 ஒக்தோபர் 19 இல் எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் முடிவு செய்யப்பட்டிருந்தது. எனினும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அத் தீர்மானத்திற்கு இணங்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கம்பனிகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல் மீதிகள் மற்றும் உடன்படிக்கைகள்

குறித்துரைக்கப்பட்ட நோக்கம் ஒன்றிற்காக நிறுவப்பட்ட துணைக்கம்பனிகளை வழிகாட்டி அவற்றை முறையாக மேற்பார்வை செய்வது அரசு கூட்டுத்தாபனமொன்றிற்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியாகும். எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதன் துணைக்கம்பனியான சிலோன் பெற்றோலியம் ஸ்ரோரேஜ் ரேர்மினல்ஸ் லிமிட்டெட் செயற்பாடுகளை சரியாக மீளாய்வு செய்திருக்கவில்லை. 2003 யூன் 02 ஆம் திகதிய பிடி/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 4.2.3(ஆ) பிரிவின் பிரகாரம் தாய்க் கம்பனியின் பணிப்பாளர் சபை ஆகக் குறைந்தது அரை வருடத்திற்கு ஒரு முறை துணைக்கம்பனிகளின் செயலாற்றலை மீளாய்வு செய்து, செயலாற்றல் அறிக்கையொன்றை தயாரித்து, அந்த அறிக்கையை பொது முயற்சிகள் துணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய போதிலும் அவ்வாறு செய்யப்பட்டிருக்க

வில்லை. மேலும், குறித்த கம்பனியின் பணிப்பாளர் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானங்களை கூட்டுத்தாபனம் சரியாக அறிந்திருக்கவில்லை. உதாரணமாக, கூட்டுத்தாபனத்தின் முக்கிய வணிக நடவடிக்கையான கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குதலானது குறித்த துணைக்கம்பனியின் பணிப்பாளர் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கிணங்க நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும் இது குறித்து கூட்டுத்தாபனம் அறிந்திருக்கவில்லை. மேலும், கம்பனிகளுக்கிடையேயான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக இரண்டு நிறுவனங்களுக்கிடையேயும் சரியான ஒருங்கிணைப்பு காணப்படாததன் காரணமாக நீண்ட காலத்திற்கு மேலாக இரண்டு தரப்பினர்களினதும் நடைமுறைக் கணக்கு களில் கணிசமானளவு வேறுபாடுகள் காணப்பட்டன. குறித்த வேறுபாடானது ஆண்டின் இறுதியில் உள்ளவாறு ரூபா 993.862 மில்லியன் ஆக காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது.

நீர்ப்பாசனம்

அவதானிப்புகள்

- யான் ஓயா நீர்த்தேக்க செயற்திட்டம்
- செயற்திட்டங்களை ஆரம்பிப்பதில் தாமதம்
- பதவியணியினர் முகமைத்துவம்
- பிராந்திய அலுவலக கொடுப்பனவுச் செயல்முறை
- அரசாங்க சேவைகள் சேமலாப நிதியத்தில் உறுப்புரிமை பெறப்படாமை
- சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்
- மத்திய தரவு மையத்தின் நிர்மாணம்
- ஆய்வுகூட நிர்மாணம்
- இலங்கை மகாவலி அதிகார சபையின் நிதி விளைவுகள்
- முதலீட்டு செயற்திட்டங்களுக்கு நிலங்களை வழங்குதல்
- ஆரச காணிகள் கட்டளைச்சட்டத்திற்கு முரணாக செயல்படுதல்
- குறைப் பயன்பாடுடைய சொத்துக்கள்
- மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டு திட்டம்


நீர்ப்பாசனம்

நீர்ப்பாசன அமைச்சு மற்றும் அதன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள மகாவலி வலயங்களை அண்டியுள்ள கால்வாய்களின் அகழிகள் மற்றும் குடியிருப்புக்களின் பொது உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு, கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் 03 சட்டரீதியான சபைகள் என்பவற்றினால் பின்வரும் செயற்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

- உமா ஓயா , பல்வேறுபட்ட நீர்ப்பாசன உத்தேசத் திட்டங்கள் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலையம் என்பவற்றை விரைவாக முடித்தல்.
- மொரகஹகந்த, களுகங்கை ஆகியவற்றுடன் தொடர்பான நீர்ப்பாசன முறையை விரிவுபடுத்துவதன் மூலம் வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் நீர்ப்பாசன மற்றும் நீர்வழங்கல் விரிவாக்கம்.
- ஜின், நிலவள மற்றும் மல்வத்து ஓயா உள்ளிட்ட முக்கிய நீர் வழங்கல் திட்டங்களை விரைவான செயற்திட்டங்களில் செயற்படுத்தல்.
- உள்ளூர் நீர்ப்பாசன பொறியியல் சேவையைப் பாதுகாக்கும் போது நீர்ப்பாசனத் துறையின் தொழில்முறை சேவைகளின் விரிவாக்கல்.
- மகாவலி விவசாயப் பகுதிகளில் நெல், தானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிப் பயிர்ச்செய்கை, உள்நாட்டு மீன்வளம், மற்றும் விலங்கு உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்.
- மகாவலி பிராந்தியக் குடியிருப்புக்களில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்துச் சந்தை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி.

- மகாவலிப் பிராந்தியங்களில் அதிக பட்ச விவசாய உற்பத்தி நடவடிக்கைகளுக்காக நிலப் பயன்பாடு மற்றும் தல்டுகளின் விரிவாக்கம்
- நெல் நிலங்களை போசனை மிக்கவையாக மறுசீரமைப்புச் செய்தல் மற்றும் நெல் சாகுபடிக்குத் தேவையான சிறிய குளங்களை சமூகம் சார்ந்த செயற்திட்டங்கள் மூலம் புனரமைப்புச் செய்தல்.
- மழைநீரைச் சேமிப்பதற்காக காணப்படுகின்ற குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக கிராமிய மற்றும் ஏனைய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் அறிவியல் தரத்திற்கேற்ப புனரமைப்புச் செய்தல் மற்றும் பராமரித்தல்.
- ஆற்றுப்படுக்கைகள், கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கங்களைச் சுத்தம் செய்வதற்கும் குளத்து நீரைப் பாதுகாப்பதற்குமான வேலைத்திட்டங்களை ஆரம்பித்தல்.
- விவசாய அபிவிருத்தித் திணைக்களம், நீர் வளங்கள் சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரிவுகளுடன் ஒரு கூட்டமைப்பு முறைமையொன்றின் கீழ் செயற்படுத்தல்.

2020 ஆம் ஆண்டில் மேற்கூறப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக நீர்ப்பாசன அமைச்சிற்கு, இரண்டு இராஜாங்க அமைச்சுக்களுக்கு மற்றும் திணைக்களத்திற்குமாக மொத்தம் ரூபா 53,905 மில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அவற்றில் ரூபா 44,640 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 32 இல் காட்டப்படுகின்றது.



உரு 32 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவுகள் மூலம் - 2020 இன் நிதிக்கூற்றுக்கள்

மேற்கூறப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிக் கணக்காய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய மற்றும் பொருண்மையான கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக கப்பட்டு கீழே காட்டப்படுகின்றன.

யான் ஓயா நீர்த்தேக்க செயற்திட்டம்

2013 மே 31 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் யான் ஓயா நீர்த்தேக்கச் செயற்திட்டத்தின் நிர்மாண நடவடிக்கைகளுக்காக ரூபா 36,855 மில்லியன் ஒதுக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31 வரையில் அதற்காக ரூபா 33,424 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது அமைச்சரவையின் அங்கீகாரமின்றி சில நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கத்தை விஞ்சியதாக செலவிடப்பட்டிருந்த சந்தர்ப்பங்கள் அவதானிக்கப்பட்டன. சில வேலைகளுக்காக இரண்டு வருடங்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஒதுக்கங்களை விஞ்சியதாக செலவிடப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையில் அப்பணிகள் பூரணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. விபரங்கள் கீழே தரப்படுகின்றன.

- முறையான அங்கீகாரமின்றி கீழ் பள்ளத்தாக்குக் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கணிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக ரூபா 25 மில்லியன் ஆன ஒதுக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும், அந்த

ஒதுக்கங்கள் ரூபா 6.8 மில்லியனை விஞ்சியதாக ரூபா 31.8 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

- இடது கரைக் கால்வாய் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 2,750 மில்லியனை விஞ்சியதாக ரூபா 3,623 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.
- காணியைக் கையளிப்பதற்காக மற்றும் மீள் குடியேற்றத்திற்காக ஒதுக்கப் பட்டிருந்த ரூபா 1,500 மில்லியனை விஞ்சியதாக ரூபா 2,215 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.
- யான் ஓயா இடதுகரைக் கால்வாய் அமைப்பதற்காக 2017 திசெம்பர் 12 ஆந் திகதி நீர்ப்பாசன அமைச்சின் செயலாளரினால் வழங்கப்பட்டிருந்த ஐ.அ.டொலர் 39.5 மில்லியன் ஆன ஒப்பந்த உடன்படிக்கையின் கீழ் அளவு பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பணிகளின் ஆரம்பத்திட்டம் வேறுபட்ட மையால் நிறைவேற்றப்படாத அப்பணி க்காக ஐ.அ.டொலர் 3,478 (ரூபா 657.861 மில்லியன்) செலுத்தப்பட்டிருந்தது.

வலது கரைக்கால்வாய் நிர்மாண பிரவேசப் பாதை மற்றும் பாலங்கள் நிர்மாணித்தல், தற்போதுள்ள நீர்ப்பாசன முறைமைகளின் புனரமைப்பு மற்றும் சுற்றாடல் முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக ரூபா 4,530 மில்லியன் ஒதுக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்த போதிலும்

அதற்காக ரூபா 1,270 மில்லியன் மட்டுமே செலவிடப்பட்டிருந்தது. மிகுதி ஒதுக்கங்களில் ரூபா 3,260 மில்லியன் அங்கீகாரமின்றி ஏனைய பணிகளுக்காகச் செலவிடப்பட்டிருந்தது.

செயற்திட்டம் தொடங்குவதிலான தாமதம்

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் கீழ் செயற்படுத்தப்பட்ட கம்பஹா அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட ஒன்றிணைந்த நீர் வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் பஸ்னாகொட நீர்த்தேக்கத்தை அமைப்பதற்குத் தேவையான ரூபா 3,800 மில்லியன் ஒதுக்கங்கள் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு வழங்கப்படுவதற்கு 2016 மார்ச் 31 இல் நீர்ப்பாசன பணிப்பாளர் நாயகத்தினால் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 03 வருடங்களுக்கு அதிக காலம் கடந்திருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதிவரையில் செயற்திட்டத்தின் நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை.

செயற்திட்டத்திற்கு 27 பதவியணியினர் அங்கீகரிக்கப்பட்டிருந்ததுடன் அதில் 18 பேர் ஆட்சேர்க்கப்பட்டிருந்தனர். 2019 யூன் மாதத்தில் நீர்த்தேக்கத்தின் நிர்மாண நடவடிக்கைகள் சீனாக் கம்பனி ஒன்றுக்குக் கையளிக்கப்பட்டிருந்த போதிலும் பதவியணியினரின் தேவைப்பாடு தொடர்பான மீளாய்வொன்று மேற்கொள்ளப்படாது செயற்திட்ட அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையினால் ரூபா 29,670 மில்லியன் ஆன மதிப்பீட்டின் கீழ் செயற்படுத்தப்பட்டிருந்த செயற்திட்டத்தில் நீர்ப்பம்பிகளை ஓட்டுதல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் நூற்றுக்கு 33 வீதம் மட்டுமே முடிக்கப்பட்டிருந்தது. நீர் மூலாதாரங்களை நிர்மாணித்தல் தாமதமாகியதால் அச்செயற்திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட பலன்களைப் பெறுவதற்கு 2021 ஏப்ரல் மாதம் வரையில் முடியாதிருந்தது.

ஊழியர் முகாமைத்துவம்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 63 அங்கீகரிக்கப்பட்ட பிரீவு உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன. அதற்காக 2020 பெப்ரவரி 03 ஆந் திகதி பதில் கடமையாற்றுவதற்காக 59 பொறியியலாளர் உதவி அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட பதில் கடமை

நியமனங்களை வழங்குவதற்காக அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் போது முறையான நடைமுறையொன்று பின்பற்றப்படவில்லை. பொறியியலாளர் உதவி சேவையின் II ஆம் தரத்தின் அதிகாரிகள் 23 பேர் மற்றும் III ஆம் தரத்தில் அதிகாரி ஒருவரும் நியமிக்கப்பட்டமைக்கான அளவுகோல்கள் தெளிவாக இல்லை.

1994 யூன் 14 ஆந் திகதிய 23/94 ஆம் இலக்க அரசு நிர்வாகச் சுற்றறிக்கையின் பிரகாரம் 45 வயதுக்கு மேற்பட்டிருக்கும் போது நியமனம் வழங்கப்படலானது முறையான நியமனம் அல்ல என்பதும் மற்றும் ஓய்வூதியத்திற்கு உரித்தற்றது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தும் 2014 ஆம் ஆண்டில் 45 வயதுக்கு மேற்பட்ட 302 பேருக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் நிர்ந்தர நியமனம் வழங்கப்பட்டிருந்தது.

பிரதேச செயலகக் கொடுப்பனவு நடைமுறைகள்

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரதேச செயலகங்களில் கொடுப்பனவு நடைமுறைகள் அடிப்படை பிரமாணங்களுக்கு இணங்காதிருந்தமை 2011 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட அரசின் கணக்குகள் தொடர்பான கணக்குகள் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கொடுப்பனவு நடைமுறைகளை திருத்துவதற்காக குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அந்த அறிவுறுத்தல் செயற்படுத்தப்படாது மேற்குறிப்பிட்டதன் பிரகாரம் பதில் கடமை அடிப்படையில் நியமிக்கப்பட்ட பிரீவு முகாமையாளர்களுக்கு கணக்காளரினால் செய்யப்பட வேண்டிய கொடுப்பனவுச் சான்றுப்படுத்தல் அதிகாரம் கையளிக்கப்பட்டிருந்தது.

அரசு சேவை சேமலாப நிதியத்தில் உறுப்புரிமை பெற இயலாமை

2015 யூலை 23 ஆந் திகதிய 07/2015 ஆம் இலக்க ஓய்வூதியத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் சுற்றறிக்கையின் பிரகாரம் நாளாந்தக் கொடுப்பனவு அல்லது மாதாந்தச் சம்பளத்தை இழந்த அரசு ஊழியர்கள் அரசு சேவை சேமலாப நிதியத்தில் உறுப்புரிமை வழங்கப்பட வேண்டிய போதிலும், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் 302 அமைய ஊழியர்கள்

தொடர்பில் சுற்றறிக்கைப் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

2016 திசம்பர் 06 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான பத்தரமுல்ல டென்சில் கொப்பேக்கடுவ மாவத்தையில் அமைந்துள்ள 40 பேர்ச்சர்ஸ் காணி அரசின் பிரதான மதிப்பீடாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ள பெயரளவு வாடகை யொன்று அறவிடப்படுகின்ற அடிப்படையில் 30 வருட காலப்பகுதிக்கு நீர் வழங்கல் சபைக்கு வழங்கப்படுவதற்கு கொள்கைத் தீர்மான மொன்று எடுக்கப்பட்டிருந்தது. பிரதான மதிப்பீடாளரினால் 2020 ஒக்டோபர் 20 ஆந் திகதி அக்காணிக்காக வருடாந்த வாடகையாக ரூபா 2.70 மில்லியன் தீர்மானிக்கப்பட்டது. எனினும், நீர்வளங்கல் சபையினால் அமைச்சரவையின் தீர்மானத்தின் பிரகாரம் பெயரளவு வாடகையாக வருடாந்த வாடகையை விடக் குறைந்த பெறுமதியொன்று செலுத்தப்படுவ தற்கான வாய்ப்பு காணப்பட்டிருந்தும், வருடாந்த வாடகை பெறுமதியைச் செலுத்து வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

மத்திய தரவுகள் மத்திய நிலையமொன்றை நிர்மாணித்தல்

நெதர்லாந்தின் விசேட கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படுகின்ற நீர்க் கணிப்பீட்டுச் செயற்திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் கொள்கைத் தீர்மானமொன்று வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உரித்தான பத்தரமுல்லையில் அமைந்துள்ள காணியில் கட்டிடம் நிர்மாணிப்பதற்காக காணியை குத்தகைக்குப் பெறுவதற்கான குத்தகை ஒப்பந்தத்தினை கைச்சாத்திடுதல் தாமதமாகி யிருந்தது. இத்தாமதத்தினால் செயற்திட்டத்தின் ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் குறிப்பிட்ட கட்டிட நிர்மாணப் பணிகள் 2022 ஆம் ஆண்டில் முடிக்கப்படுவதற்கு முடியாதிருந்தது. எனினும், கட்டிடம் நிர்மாணிக்கப்படாது உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த (Turkey Contract) பிரகாரம் கொடுப்பனவு மேற்கொள்ளப்படா மையால் ஆய்வு கூடம் நிர்மாணித்தலுக்கான கிரயமாக உடன்பட்டிருந்த ரூபா 95 மில்லியன் ஆனது கட்டிடம் நிர்மாணிக்கப்படாது கொடுப்பனவுகள்

மேற்கொள்ளப்பட்டமை அபாயமொன்றாகக் காணப்பட்டது.

ஆய்வுகூடம் நிர்மாணித்தல்

நீர்வளங்கல் சபைக்குச் சொந்தமாக கனரக உலோகப் பகுப்பாய்விற்கு மற்றும் நிலத்தடி நீரிலுள்ள இரசாயனப் பொருட்களின் பரிசோதனைக்கான உபகரணங்கள் இல்லாமை மற்றும் வட மத்திய பிரதேசத்தில் காணப்படுகின்ற இனங்காணப்படாத நாட்பட்ட சிறுநீரகப் பிரச்சினைகளுக்காக நீரின் விரிவான பகுப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வ தற்காக 2018 ஆம் ஆண்டில் அணைப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் முகாமைத்துவச் செயற்திட்டத்தின் கீழ் ரூபா 13.26 மில்லியன் செலவிடப்பட்டு ஆய்வுகூடமொன்று நிர்மாணிக்கப்பட்டு அதற்கு ரூபா 95.09 மில்லியன் உபகரணங்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த உபகரணங்களின் நிலத்தடி நீரில் இரசாயனப் பொருட்களின் உள்ளடக்கப் பகுப்பாய்விற்கு ரூபா 32.55 மில்லியன் செலவிடப்பட்டு GC-MS/ms உபகரணம் கொள்வனவு செய்யப்பட்டிருந்த துடன் அது வழங்கப்பட்ட நாளிலிருந்து செயற்பாடற்ற நிலைமையில் காணப்பட்டதுடன் உத்தரவாதக் காலத்தினுள் வழங்கிய கம்பனிக்கு அது தொடர்பாக அறிவிக்கப்பட்டு சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட் டிருக்கவில்லை. அதற்குப் பொறுப்பான தரப்பினரை இனங்காண்பதற்கான எவ்வித பரிசோதனையொன்றும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆய்வுகூடத்தினூடாகச் செய்யப்படக் கூடிய பரிசோதனைகளின் தன்மை மற்றும் அதிகப்பட்ச மற்றும் குறைந்தபட்ச திறன்கள் கணிக்கப் படவில்லை. அத்துடன் ஆய்வுகூடத்தினூடாக வழங்கப்படுகின்ற ஆய்வுகூட வசதிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்துவதற்கான எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. கடந்த 18 மாத காலப்பகுதியில் நிலத்தடி நீரின் கனரக உலோகம் பரீட்சித்தலானது 950 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இலங்கை மகாவலி அதிகாரசபையின் நிதி விளைவு

மகாவலி அபிவிருத்தி நீர்த்தேக்க அபிவிருத்தி உத்தேசத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக 1979 இன் 23 ஆம் இலக்க இலங்கை மகாவலி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ்

இலங்கை மகாவலி அதிகாரசபை நிறுவப்பட்டுள்ளது. மகாவலி பிரதான திட்டத்தின் பிரகாரம் மகாவலி ஆற்றின் நீர் ஆதாரங்களில் இருந்து சுமார் 6,900 மில்லியன் கன மீட்டர் நீர் அளவொன்று மின்சக்தி உற்பத்திக்கு மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது பிரதான நோக்கமாகும்.

அதிகாரசபையின் 2020 ஆம் வருடத்தின் செயற்பாட்டுப் பற்றாக்குறை ரூபா 588.40 மில்லியன் என்பதுடன் அதனோடொத்த முன்னைய வருடத்தின் பற்றாக்குறை ரூபா 267.79 மில்லியன் ஆகும். அதன் பிரகாரம் நிதி விளைவுகளில் ரூபா 320.620 ஆன வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. இவ்வீழ்ச்சிக்கு அரசின் பங்கு வருமானம் குறைவடைந்தமை மற்றும் அரசின் மூலதன ஒதுக்கங்கள் பெறுவனவு குறைவடைந்தமை என்பன பிரதான காரணங்களாக இருந்தது.

முதலீட்டுச் செயற்திட்டத்திற்காக காணி வழங்குதல்

05 மகாவலிப் பிரதேசங்களுக்கான முதலீட்டுச் செயற்திட்டத்திற்காக வழங்கப்பட்ட காணியின் அளவு 5,755 ஏக்கர் என்பதுடன் அதில் எவ்வித அபிவிருத்திகளும் இல்லாத காணியின் அளவு 2,120 ஏக்கர், அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற காணியின் அளவு 496 ஏக்கர், பூரணமாக அபிவிருத்தி செய்யப்பட்ட காணியின் அளவு 3,137 ஏக்கர் ஆகவும் காணப்பட்டது. அதன் பிரகாரம் வழங்கப்பட்ட முழு காணி அளவில் நூற்றுக்கு 37 வீதமானது எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படாத காணியாகும். எனினும், அக்காணி மீண்டும் அதிகாரசபைக்குக் கையளிக்கப்பட்டு பொருத்தமான முதலீட்டிற்காக வழங்கப்படுத லானது மேற்கொள்ளப்படவில்லை. றம்புக்கள் ஓயா, வெலி ஓயா, பக்கமுன, தெஹி அத்த கண்டிய, தம்புக்கேகம, விக்டோரியா மற்றும் வளவ போன்ற 7 பிரதேசங்களில் காணி வழங்கப்பட்டு முதலீட்டாளர்களில் 115 பேரிடமிருந்து 2020 திசெம்பர் 31 இல் ரூபா 58.57 மில்லியன் குத்தகைப் பணமொன்று அறவிட வேண்டியதாகக் காணப்பட்டது.

அரசின் காணி அதிகாரசட்டத்திற்கு முரணாக செயற்படுத்தப்பட்டிருந்தமை

1947 இன் 8 ஆம் இலக்க அரசின் காணி அதிகாரச் சட்டத்தின் 199(3) பிரிவின் பிரகாரம் அரசின் காணி தொடர்பான அனைத்து

முன்னுரிமை குத்தகைகளும் அரசின் காணி அதிகாரச் சட்டத்தின் கீழ் காணப்பட்ட 21(1) பிரமாணத்தின் கீழ் அமைச்சரின் எழுத்துமூலமான முன் அங்கீகாரமின்றி றம்புக்கள் ஓயா பிரதேசத்தில் 3,750 ஏக்கர் நிலத்தை ஏழு முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதற்கு பணிப்பாளர் சபையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் அவ்விடங்களில் நிலத்தைக் கையளிப்பதற்கு முன்னர் எவ்வித சுற்றாடல் தாக்க மதிப்பீடொன்றும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும் இக்காணிக்காக போட்டி மற்றும் வெளிப்படையான விண்ணப்பங்கள் கோரப்படாது தேசிய உணவு உற்பத்தி செயல்திறன் குழுவிற்கு அனுப்பப்பட்ட முதலீட்டாளர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. 1947 இன் 8 ஆம் இலக்க அரசின் காணிச் சட்டத்தின் 199(4) ஆம் பிரிவின் பிரகாரம் அமைச்சரினால் வேறு விதத்தில் உத்திரவிடப்பட்டால் முன்னுரிமை வழங்கல் பத்திரமொன்று அல்லது குத்தகையொன்று வழங்கப்படுவதற்கு நினை க்கும் போது அவற்றுக்கான அறிவிப்பொன்று 21(2) ஆம் இலக்க அரசின் காணிப் பிரமாணத்தின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டிய போதிலும் அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை. காணியை அகற்றுவதற்கு எதிராக வெளித்தரப்பினரால் நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் முதலீட்டுச் செயற்திட்டத்தினை செயற்படுத்து வதற்கு முடியாதிருந்தது.

குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

அணைப் பாதுகாப்பு மற்றும் நீர் வளங்கள் திட்டமிடல் செயற்திட்டத்தின் மூலம் ரூபா 339.58 மில்லியன் செலவில் நீர்மாணிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டில் அதிகாரசபைக்குக் கையளிக்கப்பட்ட பொல்கொல்ல நீர்த்தேக்க கட்டுப்பாட்டு மத்திய நிலையக் கட்டிடம் 02 மாடிகள் கொண்டதுடன், போதுமானளவு பதவியணியினர் அதற்கு இணைத்துக் கொள்ளப்படாமையால் அக்கட்டிடம் குறைப்பயன்பாடுடையதாகக் காணப்பட்டது.

அதிகாரசபைக்கு உரித்தான 43 களஞ்சியசாலைகள் 2009 ஆம் ஆண்டிலிருந்து நெல் விற்பனைச் சபையினால் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் அக்களஞ்சிய சாலைகளுக்காக வாடகைப் பணமொன்று 2020 திசெம்பர் 31 வரையில் அறவிடப்படவில்லை. அக்களஞ்சியம், நெல் களஞ்சியப்படுத்த துவதற்கு நியமங்களின் பிரகாரம் திருத்தியமைப்பதற்கான

தேவைப்பாடொன்று காணப்பட்டதுடன் அக்களஞ்சியங்களின் உரிமை நெல் விற்பனைச் சபைக்கு கையளிக்கப்பட்டதுடன் நெல் விற்பனைச் சபையின் தலைவரால் மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கையொன்று விடப்பட்டிருந்தது. எனினும் அந்த இடம் கையளிக்கப்படுவதற்கு அல்லது குத்தகை அறவிடப்படுவதற்கு 2020 திசம்பர் 31 வரையில் தவறியிருந்தது.

மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுச் செயற்திட்டம்

கடன் கட்டம் 3 இன் கீழ் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டிற்குள் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்ட இச்செயற்திட்டம் மேல் எலஹெரா கால்வாய், வடமேல் மாகாண கால்வாய் மற்றும் மினிப்பே இடதுகரைக் கால்வாய் புனரமைப்பு ஆகிய 3 உப செயற்திட்டங்களின் மூலம் செயற்படுத்தப்படுகின்றது.

2020 திசம்பர் 31 வரையில் எலஹெரா கால்வாய், வடமேல் மாகாணக் கால்வாய் மற்றும் இடதுகரைப் புனரமைப்புச் செயற்திட்டங்களில் முறையே நூற்றுக்கு 87, 81 மற்றும் 100 ஆன முன்னேற்றமொன்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், அடைந்து

கொள்ளப்பட்ட முன்னேற்றம் நூற்றுக்கு 55, 47 மற்றும் 71 ஆகக் காணப்பட்டன. மேலும், முன்றாவது கடன் கட்டம் 2018 ஆம் ஆண்டிலிருந்து 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் செயற்படுத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 2020 திசம்பர் 31 வரையில் முன்றாவது கடன் கட்டத்திற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுமதி பெறப்படவில்லை.

மதிப்பீடு தயாரித்தலின் பலவீனம் மற்றும் நிர்மாணங்களில் காலதாமதம் என்பவற்றினால் ஐ.அ.டொலர் 675 மில்லியன் ஆன செயற்திட்டத்தின் ஆரம்ப மதிப்பீட்டுக் கிரயம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டிருந்ததுடன் அதன் பிரகாரம் மேலும் ஐ.அ.டொலர் 400 மில்லியன் மேலதிக நிதியம் தேவைப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. அம்மேலதிக நிதியத்தைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்பட்டு குறிப்பிட்ட உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படாது ஆரம்ப மதிப்பீட்டின் பிரகாரம் உடன்பட்ட கடன் ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒதுக்கங்களை விஞ்சியதாக நூற்றுக்கு 41 வீதம் அதாவது ஐ.அ.டொலர் 126 மில்லியன் ஆன ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் எதிர்காலத்தில் மொத்த வேலைத்திட்டம் திட்டமிடப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுவதற்குத் தேவையான நிதியத்தில் பற்றாக்குறையொன்று ஏற்படுமென்பது அவதானிக்கப்பட்டது

நீர் வழங்கல்

அவதானிப்புகள்

- தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல்
- குழாய் நீர் மற்றும் குழாய் வடிகால் வசதிகளின் பாதுகாப்பு
- தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் நிதி விளைவுகள்
- யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார செயற்திட்டம்
- மாத்தறை கட்டம் (iv) நீர் வழங்கல் செயற்திட்டம்
- அளுக்கம, மத்துகம, அகலவத்தை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் செயற்திட்டம்
- கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட ஒருங்கிணைந்த நீர் வழங்கல் செயற்திட்டம்
- அவிசாவளை மற்றும் கொஸ்கம ஒருங்கிணைந்த நீர் வழங்கல் செயற்திட்டம்
- அம்பத்தலே எரிசக்தி சேமிப்பு திட்டம்
- நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகள் மேம்பாட்டு செயற்திட்டம்
- சமூக அடிப்படையிலான அமைப்புகளின் நீர் வழங்கல் திட்டங்கள்
- நீர் வழங்கல் அமைச்சினால் செயல்படுத்தப்படும் செயற்திட்டங்கள்


நீர் வழங்கல்

காணப்படுகின்ற அரசாங்கத்தின் செயலாக்கியமுள்ள நோக்கு கொள்கையின் பிரகாரம் சகலருக்கும் நீரை வழங்கும் நோக்காகக் கொண்டு தற்போது அமுல்படுத்தப்படுகின்ற நீர் வழங்கல் சபையின் பெரிய அளவிலான குடிநீர் வழங்கல் செயற்திட்டம் சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற சமூக நீர் செயற்திட்டத்தை விரிவாக்கி செயற்திறனை அதிகரித்து நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு எதிர் வரும் மூன்று வருட காலத்தில் சுத்தமான குடிநீர் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட சுகாதார வசதிகளை வழங்குதல் இந்த பிரிவில் இருந்து எதிர் பார்க்கப்பட்ட நோக்கமாக இருந்தது. அந்த நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அதன் கீழ் வருகின்ற கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் செயற்திட்ட அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு, திணைக்களம் மற்றும் 02 நியதிச் சட்ட சபைகளினால் பின்வரும் பணிப்பொறுப்புக்கள் நிறைவேற்ற வேண்டி காணப்பட்டது.

- சகலருக்கும் நீரை வழங்குவதற்காக புதிய நீர் வழங்கல் மற்றும் நீர் போக்குவரத்து செயற்திட்டங்களை விரைவாக அமுல்படுத்துதல்.
- விவசாய அமைச்சு மற்றும் நீர் பாசன அமைச்சின் விடயப்பரப்பின் கீழ் உள்ள முறையே கிராமிய குளங்கள், நீர் தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன முறைமைகளை தொடர்புபடுத்துவதன் மூலம் நிலக்கீழ் நீரை பாதுகாத்து மற்றும் கிராமிய, நகர நீர் முன்மொழிவு திட்டங்களை விருத்தி செய்தல்.

- குடிநீர் குளாய் முறைமை மற்றும் பகிர்ந்தளிக்கும் போது ஏற்படுகின்ற விரயங்கள் மற்றும் நீர் மாசுபடுதலை தடுத்தல்.
- சமூக நீர் வழங்கல் மற்றும் செயற்திட்டத்தை செயற்திறனாகவும், முறையானதாகவும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
- கிராமிய மக்களுக்கு தரத்தினை உடைய குடிநீரை வழங்குவதற்காக சமூக நீர் வழங்கல் செயற்திட்டத்தை பராமரித்தல் மற்றும் விருத்தி செய்தல்.
- கிராமிய பிரதேசங்களில் குடிநீர் வழங்கலை நிரந்தரமாக்குதல் மற்றும் நீர்த்தேக்கம் மற்றும் நீர்த்தன்மையுள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் நீரைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள்.
- தேசிய நீர்ப்பாசன முறைமையின் மூலம் கிராமிய மற்றும் பிரதேச மட்டத்தில் அமுல்படுத்தப்படுகின்ற நீர் வழங்கல் செயற்திட்டம் சார்ந்த நீர் பகிர்ந்தளிக்கும் செயற்திட்டங்களை விரைவுபடுத்துதல்.

2020 ஆம் ஆண்டின் போது மேலே குறிப்பிடப்பட்ட இலக்குகளை நிறைவேற்றுவதற்காக நீர் வழங்கல் அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் திணைக்களம் என்பவற்றிற்கு கூட்டுமொத்தமாக ரூபா 78,761 மில்லியன் நிதி ஏற்பாடு பாராளுமன்றத்தினால் ஒதுக்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதிவரையில் அதில் ரூபா 67,523 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரம் உரு 33 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 33 - மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உள்ளடியான செலவினம் மூலம் : பொதுத் திறைசேரியின் இறுதிக் கணக்கு

நீர் வழங்கல் அமைச்சு மற்றும் அதன் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சு மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களினால் மேலே குறிப்பிடப்பட்ட பணிப்பொறுப்புக்களை நிறைவேற்றுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான மற்றும் பொருண்மையான கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.

நீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல்

நீர் மற்றும் சுகாதார வசதிகளை இலக்காகக் கொண்டு நீர் வழங்கல் சபையினால் அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாரியளவிலான 24 வெளிநாட்டு நிதிஉதவி நீர் வழங்கல் செயற்திட்டங்களும், 03 கழிவகற்றும் செயற்திட்டங்களும் மற்றும் உள்ளாட்டு நிதியிட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 20 நீர் வழங்கல் செயற்திட்டங்களும் மீளாய்வாண்டின் போது அமுல்படுத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் அதில் 20 செயற்திட்டங்கள் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்பட்டிருந்த செயல்முன்னேற்றம் பெறப்பட்டிருக்கவில்லை. அதற்கு மேலதிகமாக நீர் வழங்கல் அமைச்சின் நேரடி மேற்பார்வையின் கீழ் உலக வங்கி நிதி உதவியின் அடிப்படையில் இரத்தினபுரி, கேகாலை, பதுளை, மொனராகலை, நுவரெலியா, கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு போன்ற 07 மாவட்டங்கள் முழுவதும் அமுல்படுத்தப்பட்ட நீர் வழங்கல் மற்றும்

சுகாதார வசதிகளை விருத்தி செய்யும் செயற்திட்டம் மீளாய்வாண்டின் இறுதியளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், செயற்திட்டங்களின் மூலம் எதிர்பார்த்த விளைவுகள் அத்திகதியில் பெற்றுக்கொள்வதற்கு முடியாமையின் அடிப்படையில் செயற்திட்ட காலம் 2022 மார்ச் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

நீர் வழங்கல் சபையினால் அமுல்படுத்தப்படுகின்ற செயற்திட்டங்கள் ஊடாக மேல்கை செய்யப்படாத பிரதேசங்களை மேல்கை செய்து கிராமிய மக்களுக்கு தேவையான நீரை வழங்கும் அடிப்படை நோக்காகக் கொண்டு அமுல்படுத்தப்படுகின்ற தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் மூலம் 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்த தேசிய சமூக நீர் வழங்கல் செயற்திட்டத்தின் கீழும் ரூபா 1,778 கிரயமான 123 செயற்திட்டங்களில் ரூபா 597 மில்லியன் கிரயமான 35 செயற்திட்டங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பூர்த்தி செய்வதற்கு தவறியிருந்தது.

குழாய் நீர் மற்றும் குழாய் மலம் அகற்றும் வசதிகளின் மேல்கை

தேசிய நீர் வழங்கல் சபையினால் 2020-2025 ஆண்டை மேல்கை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்த கூட்டிணைந்த திட்டத்தின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் குழாய் நீர் மற்றும் குழாய் மூலம் மலம் அகற்றும் வசதிகளை மேல்கை

செய்தல் முறையே 55 சதவீதம் மற்றும் 03 சதவீதம் வரை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த ததுடன், 2020 ஆம் ஆண்டிற்குரிய செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் அது முறையே 55 சதவீதம் மற்றும் 2.25 சதவீதம் வரை உயர்த்துவதற்கு இலக்கிடப்பட்டிருந்தது. எனினும், மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளபடியானதாக அடையப்பட்டிருந்த குழாய் நீர் மற்றும் குழாய் மலம் அகற்றல் வசதிகளின் மேவுகை முறையே 53.1 சதவீதம் மற்றும் 2.05 சதவீதம் மாத்திரமாக இருந்தது. மேலும் கூட்டிணைந்த திட்டத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு வரையில் மொத்த குழாய் நீர் மேவுகை 78 சதவீதம் வரை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், குழாய் நீர் இணைப்புக்களை வழங்கும் வருடாந்த அதிகரிப்பு வேகத்தை கவனத்தில் கொள்ளும் போது அந்த இலக்கை அடைந்து கொள்வதற்கு உள்ள இயலுமை தொடர்பாக மிகவும் நிச்சயமற்ற நிலையையொன்று காணப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட போதிலும், உள்ளபடியாக வழங்கப்பட்டிருந்த புதிய இணைப்புக்களின் எண்ணிக்கை 122,733 மாத்திரமாக இருந்தது. மொத்த சுத்திகரிக்கப்பட்ட நீர் உற்பத்தி வருமானம் கிடைக்காத நீர் உற்பத்தியின் ஒட்டுமொத்தமாக 23.56 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்த போதிலும், ஆண்டின் இறுதியில் உள்ளபடியான சதவீதம் 24.63 சதவீதம் ஆக இருந்தது. அதில் கொழும்பு நகரத்தின் வருமானம் கிடைக்காத நீர் சதவீதம் 39 சதவீதமாக இருந்ததுடன், கோட்டை, தெஹிவளை, காலி, கண்டி, கேகாலை, பண்டாரவல மற்றும் திருகோணமலை போன்ற பிரதேசங்களில் வருமானம் கிடைக்காத நீர் சதவீதம் 25 சதவீதத்தை விட கூடிய பெறுமதியைக் கொண்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியில் இலக்கிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செயல்முன்னேற்றம் தொடர்பாக பிரிவு ரீதியான விபரங்கள் அட்டவணை 18 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.

மீளாய்வாண்டின் போது புதிய நீர் இணைப்புக்கள் 125,000 வழங்குவதற்கு

செயலாற்றல் குறிகாட்டி		அலகுகள்	2020	
			இலக்குகள்	அடைவுகள்
1	பாதுகாப்பு குடிநீர் மேவுகை	சனத்தொகையில்	91.7	93.2
		%		
2	பாதுகாப்பு குழாய் நீர் மேவுகை	சனத்தொகையில்	55.0	53.14
		%		
3	புதிய நீர் வழங்கல் இணைப்பு	எண்ணிக்கை	143,503	122,733
4	பாதுகாப்பு குழாய் மலம் அகற்றல் வசதிகள்	சனத்தொகையில்	2.25	2.06
		%		
5	வருமானம் கிடைக்காத நீர் வழங்கல்கள்			
	கொழும்பு நகரம்	சனத்தொகையில்	41.0	39.21
		%		
	நாடு முழுவதும்	சனத்தொகையில்	25.3	24.63
		%		


அட்டவணை 18 - இலக்கிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செயல்முன்னேற்றம் 2020 மூலம்: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் நிதி விளைவுகள்

2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை விற்பனை வருமானத்தின் அதிகரிப்பு

வேகம் 1.17 சதவீதம் முதல் 6.45 சதவீதம் வரை அதிகரித்திருந்த போதிலும், விற்பனைக் கிரயத்தின் அதிகரிப்பு 5.27 சதவீதம் முதல் 0.84 சதவீதம் வரை குறைவடைந்திருந்தது. அதனால் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளின் போது காணப்பட்ட 36 சதவீதமான மொத்த இலாப எல்லை 2020

ஆம் ஆண்டின் போது 40 சதவீதம் வரை அதிகரித்திருந்தது. எனினும், 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை சபையினால் தொடர்ச்சியாக செயற்பாட்டு நட்டமொன்று அறிக்கையிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த ஐந்து வருட கால எல்லையில் 2019 ஆம் ஆண்டின் போது ரூபா 1,176.5 மில்லியன் கவனத்தில் கொள்ளக் கூடிய வரிக்குப் பின்னரான நட்டம் அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் போது அது ரூபா 529 மில்லியன் வரிக்குப் பின்னரான இலாபம் வரை அதிகரித்திருந்தது. விபரம் உரு 34 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 34 - விற்பனை வருமானம், விற்பனைக் கிரயம் மற்றும் செயற்பாட்டு இலாபம்
மூலம்: தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார செயற்திட்டம்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி நீர் வழங்கல் மற்றும் சுகாதார செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் 2011 பெப்ரவரி 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2017 ஆகஸ்ட் 14 ஆம் திகதி பூர்த்தி செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், ஒப்பந்த காலம் 2026 யூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. கடல் நீர் மீள்சுழற்சி நீர் சுத்திகரிப்பு உபகரணங்களை நிர்மாணித்தல் 2021 ஒக்டோபர் இல் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அந்த ஒப்பந்தம் 2020 திசம்பர் 31 ஆம் திகதி வரையிலும் கையளிக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும், இந்த செயற்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களுக்காக நீரை வழங்குவதற்கு கடல் நீரில் உப்பை அகற்றும் வலுக்கூடத்தை நிர்மாணித்தல் 2023 ஆம் ஆண்டின் போது பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ரூபா 1,140 மில்லியன் செலவில் 15 நீர் கோபுரங்களை நிர்மாணித்தல் மற்றும் ரூபா 5,536 மில்லியன் செலவில் சுத்திகரிப்பு நீர் அழுக்கக் குழாய்களைப் பதித்தல் 2018 திசம்பர் 31 ஆம் திகதி பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. எனினும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நீர் மூலமொன்று காணப்படாமையின் காரணமாக இந்த நிர்மாணங்கள் யாவும் பயன்றறு காணப்பட்டது.

மாத்தறை கட்டம் (iv) நீர் வழங்கல் செயற்திட்டம்

2030 ஆம் ஆண்டளவில் 321,954 குடும்பங்களுக்கு குடிநீரை வழங்கும் நோக்காகக் கொண்டு 2017 ஒக்டோபரின் போது ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் 2020 ஒக்டோபர் 10 இல் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டிருந்தது. எனினும், ஒப்பந்தகாரரின் நலிவான செயலாற்றல், நிர்மாண வடிவங்களை அங்கீகரிப்பதில் தாமதம், காணியை கைப்பற்றுவதில் தாமதம் போன்றவைகளின் காரணமாக மீண்டும் 2021 ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை கால நீடிப்பொன்று வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு செயற்திட்ட செயல்முன்னேற்றம் 69 சதவீதம் ஆன கீழ் மட்டமொன்றில் காணப்பட்டது. மேலும் ஆரம்ப திட்டங்களின் பிரகாரம் 200 கிலோ மீற்றர் தூரத்திற்கு அழுக்க குழாய்களை பதிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும், 2020 யூலை 01 ஆம் திகதி வரை வழங்கப்பட்ட கால நீடிப்பின் பிரகாரம் அது 105 கிலோ மீற்றர் வரை அதாவது 50 சதவீதத்தினால் குறைக்கப்பட்டமையின் காரணமாக செயற்திட்டத்தில் இருந்து எதிர்பார்த்த பிரதேசங்களை மேல்கை செய்வதற்கு உள்ள இயலுமை தொடர்பாக நிச்சியமற்ற நிலைமையொன்று காணப்பட்டது. எனினும், 2021 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையில் வழங்கப்பட்ட பகீர்ந்தளிப்பு குழாய்களின் தூர அளவு 42 கிலோ மீற்றர் அளவாக இருந்தது.

அளுக்கம், மத்துகம், அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் உத்தேச திட்டம்

அளுக்கம், மத்துகம், அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் உத்தேச திட்டம் 2017 மே 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்திட்டம் 2020 மே 24 ஆம் திகதியில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், ஒப்பந்தகாரரின் நலவாண செயலாற்றலின் காரணமாக அது 2020 திசம்பர் 14 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் 59,199 மீற்றர் தூரத்தில் அமுக்க குழாய்கள் மற்றும் 259,643 மீற்றர் தூரத்தில் பகிர்ந்தளிக்கும் குழாய்களாக மொத்த தூரம் 318,842 மீற்றர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்க வேண்டியிருந்த போதிலும், 2020 செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் அதில் 50 சதவீதம் அதாவது, 158,707 மீற்றர் அளவு பதிக்கப்பட்டிருந்தது. இதில் தற்காலிக புனரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்ட அளவு 152,522 மீற்றர் ஆகவும், அமுக்க பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட அளவு 18,350 மீற்றர் ஆகவும் காணப்பட்டது. எனினும், அத்திகதியில் நிலையான வீதி புனரமைப்புக்கள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வரைபடக் குறிப்பின் பிரகாரம் 160 மில்லி மீற்றர் அளவில் பீவீசி குழாய்கள் பதிக்க வேண்டியிருந்த வடிகாணின் அகலம் 0.60 மீற்றர் (24 அங்குலம்) ஆக இருந்த போதிலும், தொடங்குகொடை களுத்துறை வீதியில் 2,488.47 மீற்றர் பகுதியில் குழாய் பதித்தல் தொடர்பாக வடிகாணின் அகலத்தை அளவிடும் போது அது 15 அங்குலமாக இருந்தது. அதாவது, நிர்ணயித்த அளவினை விட 09 அங்குலம் குறைவாக காணப்பட்டது. மேலும் நாகொடை கலவெல்லாவ பகுதியில் குழாய் நீர் பதிக்கும் போது குழாய் நீர் மேல்கை செய்யப்பட்ட பகுதி கல் தூள் அல்லது மணல் இட்டு நீருடன் கலக்கப்பட்டு கலவை தயாரிக்கப்பட வேண்டியிருந்த போதிலும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. மேலும், நேபட களுத்துறை பிரதான வீதியில் குழாய் நீர் பதிக்கும் போது பக்க ஆதாரங்கள் இன்றி வடிகாணை அமைத்தமையினால் இரு பக்கமும் உடைந்திருந்தமை, வீதி உடைந்து மற்றும் கீழ் இறங்கியிருந்தமை போன்ற இழப்புக்களுக்கு வீதி உட்பட்டிருந்தது.

வரைபட குறிப்பின் பிரகாரம் கார்பட் அல்லது தார் இட்டுள்ள வீதிகளில் தற்காலிக புனரமைப்பு செயற்பாடுகளின் போது ABC இட்டு கலவைக்கு உட்படுத்தப்பட்ட அந்த ABC பகுதி கழன்று செல்லாத வகையில் மேற்பகுதியில் தார் படையொன்றை இடுதல் மேற்கொள்ள வேண்டியிருந்த போதிலும், மத்துகம் கொழுப்பு பிரதான வீதியில் பான்திய பாடசாலைக்கு அருகில் உள்ள வீதியில் சில இடங்களின் மேற்பகுதியில் தற்காலிக புனரமைத்தலின் போது அவ்வாறான தார் இடல் மேற்கொள்ளப்படாமையின் அடிப்படையில் அந்த ABC பகுதி கழன்று சென்றிருந்தமை அவதானிக்கப்பட்டதுடன், அந்த கருங்கல் பகுதிகள் வீதியில் விசிறப்பட்டமையினால் வீதியில் பிரயாணம் செய்வதற்கு இடையூறாக இருந்தமையும், அந்த கருங்கற்களை உள்ளடக்கிய வீதியின் பழுதுகளை மேற்கொள்ளும் போது அகற்றப்பட்ட வீதி பகுதிகள் அகற்றப்படா மையினால் அந்த பகுதியும், வீதியில் நீர் வடிந்து செல்லும் வடிகாண் முறைமையின் நீர் வடிந்து செல்வதற்கு முடியாத வகையில் குவிந்திருந்தமையின் காரணமாக அதனை சுற்றியுள்ள வியாபார நிலையங்களை உள்ளடக்கிய வீடுகளும் முழுகுதல் தொடர்பான முறைப்பாடுகளும் பெளதீக பரிசோதனை சந்தர்ப்பங்களின் போது அவதானிக்கப்பட்டது.

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொடை ஒன்றிணைந்த நீர் வழங்கல் உத்தேச செயற்திட்டம்

கம்பஹா, அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொடை ஒன்றிணைந்த நீர் வழங்கல் உத்தேச செயற்திட்டம் 2017 பெப்வரி 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2020 பெப்வரி 19 ஆம் திகதி பூர்த்தி செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த செயற்திட்டம் பிரதான ஒப்பந்தகாரரின் பலவீனமான செயலாற்றல், காணிகைப்பற்றுவதில் உள்ள பிரச்சினைகள், உப ஒப்பந்த உடன்படிக்கையின் கீழ் சபைக்கு வழங்கப்பட்ட பணிகளுக்கான ஒப்பந்த கையளித்தலில் தாமதங்கள் போன்ற காரணங்களினால் செயற்திட்ட நடவடிக்கைகள் 2022 பெப்வரி 18 ஆம் திகதி வரை இரண்டு சந்தர்ப்பங்களின் போது நீடிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், 2021 யூன் மாத இறுதி வரையிலும் அதன் செயல்முன்னேற்றம் 68 சதவீதம் மாத்திரமாக இருந்தது. மேலே கூறப்பட்ட உப ஒப்பந்த

உடன்படிக்கையின் பகுதியொன்றான பஸ்னாகொட நீர் தேக்கத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 2019 யூன் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும், 2021 யூன் 21 ஆம் திகதி வரையிலும் அதன் செயல்முன்னேற்றம் 26 சதவீதம் ஆன கீழ் பெறுமதியொன்றைக் கொண்டிருந்ததுடன், நிட்டம்புவ மற்றும் கம்பஹா பிரதேசங்களில் குழாய் நீர் பதித்தல், நீர்க் கோபுரங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தம் 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் கையளிக்கப் பட்டிருக்கவில்லை. மேலும், பெளதீக செயல்முன்னேற்றம் 30 சதவீதம் அளவில் காணப்படும் போது ஒப்பந்தகாரரின் பலவீனமான செயலாற்றல் காரணமாக கைவிடப்பட்டிருந்த பல்யால பிரதேசத்தில் குழாய் பதித்தல் மற்றும் நீர்க் கோபுரங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை மீள கையளிப்பதற்கு 2021 ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலும் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

அவிஸ்ஸாவலை மற்றும் கொஸ்கம இணைந்த நீர் வழங்கல் செயற்திட்டம்

அவிஸ்ஸாவலை மற்றும் கொஸ்கம இணைந்த நீர் வழங்கல் செயற்திட்டம் உள்நாட்டு வங்கியின் மூலம் நிதியளிக்கப்பட்ட முதன்மை நீர் வழங்கல் செயற்திட்டமான இது புதிய கோபுரமொன்றை நிர்மாணித்து அவிஸ்ஸாவலை மற்றும் கொஸ்கம பிரதேசத்தில் முறையே 50 கிலோ மீற்றர் 25 கிலோ மீற்றர் தூரத்தில் குழாய் நீர் பதித்தல் மேற்கொள்ளப்பட்டு இந்த பிரதேசத்தில் அண்ணளவாக 97,345 மக்களுக்கு குடிநீரை வழங்குவதற்காக உத்தேசிக்கப்பட்ட செயற்திட்டம் ஒன்றாகும். ஒப்பந்த கையளித்தனின் போது ஒரு கேள்வி மாத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன், அது மதிப்பீட்டு கிரயத்துடன் ஒப்பிடும் போது 37 சதவீத அதிகரிப்பாகும். எனினும், மீண்டும் செய்திப் பத்திரிகைகளில் அறிவித்தலைப் பிரசுரித்து மீண்டும் கேள்வி கோருதல் மேற்கொள்ளப்படாமல் அந்த கேள்விதாரருக்கே ஒப்பந்தம் கையளிக்கப்பட்டமையின் காரணமாக போட்டியாளர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியுமான ஆகக் கூடிய நலன்களை சபைக்கு பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் தவறவிடப்பட்டிருந்தது. மேலும் பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 6.2.2 ஆம் வழிகாட்டிற்கு முரணாக கேள்வி ஆவணங்கள்

சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்டிருந்த 14 நாட்கள் மிகவும் குறுகிய காலமாகும்.

ஒப்பந்தத்திற்குரிய அளவிடைப் பத்திரங்களை தயாரிக்கும் போது ரூபா 501.11 மில்லியன் தொகையொன்று செலவாகும் அத்தியவசிய சில விடயங்கள் தவறினால் கைவிடப்பட்டிருந்தமை வெளிப்படுத்தப்பட்டமையின் காரணமாக குழாய் வழிகளை ஏற்படுத்துதல் 35.99 சதவீதத்தினால் குறைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த முரண்களை புலனாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால் ஒப்பந்த உடன்படிக்கையின் 3.7 ஆம் பிரிவு மற்றும் பெறுகை வழிகாட்டிக் கோவையின் 8.13.4 ஆம் பிரிவுகளுக்கான மேலதிகம் 14 இன் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக ஒப்பந்த கொடுப்பனவுகளை நிறுத்தியதன் காரணமான பிணக்குகள் தீர்க்கும் சபை (ஐஏபீ) தீர்மானத்தின் அடிப்படையில் முறையே தாமத கட்டணமாக ஒப்பந்தகாரருக்கு 44.93 மில்லியன் மற்றும் பிணக்குகள் தீர்க்கும் சபையில் தீர்த்து வைக்கும் அங்கத்தவர்களின் தொழில் கட்டணங்களாக ரூபா 1.57 மில்லியன் செலுத்துவதற்கு சபைக்கு ஏற்பட்டிருந்தது.

அம்பத்தலை வலுசக்தி சேமிக்கும் செயற்திட்டம்

பம்பிகூடங்களில் தற்போது காணப்படுகின்ற பம்பிகள் 30 வருடங்களைவிட பழையதாக இருந்தமை மற்றும் பம்பிகளை செயற்படுத்துவதற்கான வலுசக்தி பயன்பாடு அதிகரித்தமையின் காரணமாக அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு கூடத்தின் வலுசக்தி பயன்பாட்டை குறைத்தல் செயற்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். எனினும், செயற்திட்டம் 2019 திசெம்பர் 31 ஆம் திகதியளவில் பூர்த்திசெய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், செயற்திட்டத்தின் பிரதான ஒப்பந்தம் எதுவும், 2020 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு பூர்த்தி செய்யப்படாதிருந்ததுடன், 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு கூடத்தில் மாதாந்த சராசரி மின்சாரக் கட்டணம் ரூபா 67.52 மில்லியன் ஆக காணப்பட்டது.

கடன் வசதிகள் உடன்படிக்கையின் பிரகாரம் கடன் முகவர் நிறுவனங்களினால் ரூபா 9,100 மில்லியனுக்க சமமான டொலர் 70 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், 2020 திசெம்பர் 31 ஆம் திகதியில் உள்ளவாறு செயற்திட்டத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 6 வருடங்களும் 3 மாதங்களும் கடந்திருந்த

பின்னரும் அதில் ரூபா 2,762 மில்லினுக்கு சமமான டொலர் 16.68 மில்லியன் மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனால் இதுவரை வழங்கப்படாத கடன் அளவிற்காக ரூபா 308.27 மில்லினுக்கு சமமான அமெரிக்க டொலர் 1.93 மில்லியன் கடப்பாட்டு கட்டணமாக 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது. செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு 2020 திசெம்பர் 31 ஆம் திகதியில் 53 மாதங்களை கடந்திருந்த போதிலும், 53 சதவீதமான மிகவும் மெதுவான செயல்முன்னேற்றமொன்று அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், ஒப்பந்த உடன்படிக்கை யிலுள்ள பிரச்சினைகள் மற்றும் தெளிவின்மையின் காரணமாக ஒப்பந்த காலத்தின் போது 10 பிரச்சினைகள் எழுந்திருந்தது. அதன் போது இழக்கப்பட்ட நட்டம் மற்றும் தாமதக் கட்டணங்களுக்காக அவ்வப்போது ஒப்பந்தகாரரினால் கவனத்திற்குரிய தொகையொன்று உரித்தாக்கி கொள்ளப்பட்டிருந்தது.

நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை அபிருத்தி செய்யும் செயற்திட்டம்

நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை அபிருத்தி செய்யும் செயற்திட்டம் நீர் வழங்கல் அமைச்சின் நேரடி கண்காணிப்பின் கீழ் தெரிவு செய்யப்பட்ட நான்கு மாவட்டங்களில் குழாய் நீர் சேவைகள் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட சுகாதார சேவைகளுக்காக பிரவேசிப்பதை விருத்தி செய்தல் மற்றும் தொடர்புள்ள நிறுவனங்களின் இயலளவை வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த செயற்திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் 2020 திசெம்பர் 31 ஆம் திகதி வரையிலும் அடைந்து கொள்வதற்கு முடியாமையின் காரணமாக செயற்திட்ட காலம் 2022 மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்தகாரரின் பலவீனமான செயலாற்றல், செயற்திட்ட கால எல்லை சரியாக மதிப்பீடு செய்யப்படாமை, காணிகளை தீர்த்து வைப்பதில் ஏற்பட்ட தாமதம், பொது மக்கள் எதிர்ப்புக்கள் போன்ற காரணங்களினால் தெரிவுக் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்ட நகர, கிராமிய மற்றும் தோட்ட நீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகளை புனரமைத்தல் மற்றும் விருத்தி செய்யும் 36 உத்தேச திட்டங்கள் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறான செயல்முன்னேற்றத்தில் 32 நாட்கள் முதல் 1,064 நாட்கள் வரையிலான

கால வீச்சில் கவனத்தில் கொள்ளக் கூடிய தாமதமொன்று காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. மேலும், ரூபா 512.12 மில்லியன் அசைவுறாத முற்பணம் செயற்திட்ட நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படாமல் ஒப்பந்தகாரரின் கையில் வைத்திருப்பதற்கு இடமளித்ததால் பதினொரு நீர் வழங்கல் செயற்திட்டங்களில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த காரர்களுக்கு ஆரம்ப ஒப்பந்த காலத்தையும் விஞ்சிய ஒரே ஒரு செயற்திட்டத்திற்காக இரண்டு சந்தர்ப்பங்களில் இருந்து ஐந்து சந்தர்ப்பங்கள் வரையான கால நீடிப்பு வழங்கப்பட்டிருந்தமையும் அவதானிக்கப்பட்டது. அவ்வாறே செயற்திட்டத்தின் கால எல்லையில் மேலே குறிப்பிடப்பட்ட 7 மாவட்டங்களில் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட 20,878 மலசல கூடங்களில் 14,662 மலசல கூடங்கள் மாத்திரம் மீளாய்வாண்டின் இறுதியில் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது.

சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் நீர் செயற்திட்டங்கள்

தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள 22 மாவட்டங்களுக்குரிய சமூக அடிப்படையிலான அமைப்புக்களின் 329 நீர் செயற்திட்டங்கள் 2005 ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டின் இறுதி வரை செயற்பாடற்று காணப்பட்டது. மேலும், திணைக்கள நிதி ஏற்பாட்டின் கீழ் 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளின் போது ஆரம்பிக்கப்பட்ட நீர் செயற்திட்டங்களுக்கு இடையில் 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு வேலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ரூபா 50.4 மில்லியன் கிரயமான 25 செயற்திட்டங்களின் செயல்முன்னேற்றம் 50 சதவீதத்தை விட குறைவான மட்டத்தில் காணப்பட்டது. மேலும், சமூக நீர் அபிமான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட பன்னவெல மீ எல்ல சமூக அடிப்படை அமைப்பு நீர் வழங்கல் செயற்திட்டத்தினாலும் லேனபட்டுவ சப்புக்கொட சக்தி சமூக அடிப்படை அமைப்பு நீர் வழங்கல் செயற்திட்டத்தினாலும் மேற்கொள்ளப்படாத பணிகளுக்காகவும் பணம் செலுத்தப்பட்டிருந்ததுடன், அதன் பிரகாரம் குழாய் பதித்தல் மேற்கொள்ளப்படாத முறையே 5,896 மீற்றர் மற்றும் 7,926 மீற்றருக்காக ரூபா 3.37 மில்லியன் தொகை அந்த சமூக அடிப்படை அமைப்புக்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது.

நீர் வழங்கல் அமைச்சின் மூலம் அமுல்படுத்தப்பட்ட செயற்திட்டங்கள்

சிறுநீரக நோய் நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் நீர் இணைப்புக்களை வழங்கும் செயற்திட்டத்தின் மூலம் புதிய 650 நீர் இணைப்புக்களை வழங்குவதற்கு இலக்கிடப்பட்ட போதும் மீளாய்வாண்டின் இறுதியில் 165 புதிய நீர் இணைப்புக்கள் மாத்திரம் வழங்கப்பட்டிருந்தன. அதனால், 2019 ஆம் ஆண்டில் அந்த செயற்திட்டங்களுக்காக செலவிடப்பட்ட ரூபா 1.03 மில்லியன் தொகை உரிய பணிகளுக்காக ஈடுபடுத்தப்படாமல் 2020 ஆம் ஆண்டின் போது அரசாங்கத்தின் வருமானத்தில் செலவு வைக்கப்பட்டிருந்தது. எனினும், சிறிய அளவிலான செயற்திட்ட

மொன்றான அந்தரகஸ்யாய செயற்திட்டம் 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 2020 ஏப்ரல் மாதத்தின் போது பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும், 2020 திசம்பர் 31 ஆம் திகதியில் 245 நாட்கள் தாமதத்தின் பின்னரும் அந்த செயற்திட்டத்தை பூர்த்தி செய்வதற்கு தவறியிருந்தது. அவ்வாறே அமைச்சினால் அமுல்படுத்தப்பட்ட 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு பூர்த்தி செய்யப்பட வேண்டியதாக காணப்பட்ட திஸ்ஸமஹாராம நீர் வழங்கல் செயற்திட்டம் மற்றும் திருகோணமலை நீர் வழங்கல் செயற்திட்டம் என்பன எதிர்பார்த்த பிரகாரம் பூர்த்தி செய்வதற்கு முடியாததாக காணப்பட்டது.

கல்வி

அவதானிப்புகள்

- தேசிய கல்விக் கொள்கை
- செயற்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்
- சொத்து முகாமைத்துவம்
- முறைசாரா மற்றும் சிறப்புக் கல்வி பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள்
- கொள்முதல்கள்
- நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள்
- கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுவோரின் ஆட்சேர்ப்பில் தாமதம்
- இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு
- பரீட்சைகள் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள்
- செயலாற்றுகை
- பதவியணியினர் நிர்வாகம்
- பாடப்புத்தக அச்சிடுதல் மற்றும் விநியோகம்
- மேலதிக புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள்
- வெளிநாட்டு கடன் செயற்திட்டங்கள்




தேசியக் கல்வி கொள்கைக் கட்டமைப்பில் தேசிய பொது நோக்கங்களை நிறைவேற்றுவதை நோக்கி மாறும் உலகிற்கு பொருந்தும் வகையில் தரமான கல்வியை மீள் நிர்மாண நோக்காகக் கொண்டு ஆக்கபூர்வமாகச் செயற்படுத்தும் முழுமையான பொறுப்பினை வகிக்கும் கல்வி அமைச்சு, இராஜாங்க அமைச்சு, 02 திணைக்களங்கள் மற்றும் 03 நியதிச்சட்ட நிறுவனங்களினாலும் பின்வரும் பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியதாகக் காணப்பட்டன.

- முன்பள்ளி கல்வி முதல் உயர்கல்வி நிறைவு வரை தெளிவான பாதை வரைபடத்தை தயாரிப்பதற்கான கொள்கை வழிகாட்டுதல்களை வழங்குதல்.
- ஒவ்வொரு பிள்ளைக்கும் கல்வியை அணுகுவதற்கான உரிமையுடன் தரமான கல்வி முறைமையை நிறுவதற்குத் தேவையான விரிவான சீர்திருத்தத்தை ஏற்படுத்துவதற்கான கொள்கை கட்டமைப்பை நிறுவுதல்.
- பாடசாலை ஆசிரியர்களின் நிர்வாகப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கு தற்போதுள்ள சுற்றறிக்கைகளின் ஏற்பாடுகள், விதிகள், பிரமாணங்களை மீளாய்வு செய்து புதுப்பித்தல் மற்றும் விசேட மேற்பார்வை பிரிவொன்றின் ஊடாக செயற்படுத்துதல்.
- பாடசாலைகளின் தேவைப்பாடு தொடர்பாக மீள் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிரகாரம் பாடசாலை அமைப்பை மறுசீரமைத்தல்.
- தேவைக்கேற்றவாறு ஆசிரியர்களை நிலைநிறுத்துவதற்கான கொள்கைத் தீர்வொன்றை வழங்குதல்.
- விடயத்திற்குப் புறம்பான செயற்பாடுகளை பாடசாலைகளில் பிரபல்யப்படுத்துவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சுடன் இணைந்து செயற்திட்டங்களைச் செயற்படுத்துதல்.

- கிராமப்புறப் பாடசாலைகளை மாணவர் களைக் கவரக்கூடிய பாடசாலைகளாக் குதல்.
- அனைத்துப் பாடசாலைகளிலும் வகுப்பறைகள் மற்றும் சுகாதார உபகரணங்கள், ஆசிரியர் மாணவர்களுக்கான ஓய்வறைகள், சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை மேம்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்ட மொன்றை செயற்படுத்துதல்.
- பாடசாலைப் பாடப்பத்தகங்கள், பாடத்திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட ஆசிரியர் கைநூல் என்பவற்றை தொழில்நுட்ப முறைமையொன்றின் ஊடாக வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
- கொத்துப் பாடசாலை முறைமை யொன்றினை நிறுவுதல்.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்பில் தொலை தூரக் கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்காகத் தகவல் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் உட்கட்டமைப்புக்களை விரிவாக்குதல்.
- இளம் துறவிகளின் ஆங்கிலமொழி அறிவு, கணனி மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்காக புதிய கல்விச் செயற்திட்டமொன்றை தயாரித்தல் மற்றும் செயற்படுத்தல்.
- பிரிவேனாக் கல்வியின் மேம்பாட்டிற்காக விசேட வேலைத்திட்ட மொன்றைத் தயாரித்தல்.
- துறவிகளின் உயர்கல்வி நடவடிக்கைகளுக்கான வசதிகளை வழங்குதல்.
- மாணவத் துறவிகளின் கல்விச் செலவுகளை திருப்பிச் செலுத்துவதற்காக மாதாந்த அணுசரணப் பங்களிப்புத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தல்.

- பிரிவேனாதிபதி மதிப்பிற்குரிய துறவிகளின் மற்றும் பிரிவேனா ஆசிரியர்களின் தீர்க்கப்படாத நியமனங்கள், சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல்.
- அனைத்து மதங்களுக்கும் உரித்தான அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்காக நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.

2020 ஆம் ஆண்டில் மேற்குறித்த செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக கல்வி அமைச்சு இராஜாங்க அமைச்சு மற்றும் 02 திணைக்களங்களுக்கு மொத்தம் ரூபா 70,159 மில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதி வரையில் அவற்றில் ரூபா 65,792 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 35 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 35 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவு மூலாதாரம் - 2020 ஆம் வருட நிதிக்கூற்றுக்கள்

கல்வி அமைச்சு மற்றும் அதன் கீழான இராஜாங்க அமைச்சு, 03 திணைக்களங்கள் மற்றும் 02 நியதிச்சட்ட நிறுவனங்களினால் மீளாய்வாண்டில் நிறைவேற்றப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மாதிரிக் கணக்காய்வு பரிசோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட பொருண்மையான மற்றும் முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காண்பிக்கப்பட்டுள்ளன

தேசிய கல்வி கொள்கை

கல்வி அமைச்சு கடமைகளின் பிரகாரம் உலக போட்டிக்கு மன உறுதியுடனும் அதன் வெற்றி தொடர்பான நம்பிக்கையுடனும் நுழைய உதவும் ஒரு தேசிய கல்வி முறைமையை உருவாக்கும் செயற்பாட்டிற்காக 1991 ஆம் ஆண்டின் 19 ஆம் ஆண்டு தேசிய கல்வி ஆணைக்குழு சட்டத்தின் விதிகளின்படி தேசிய கல்வி

ஆணைக்குழுவினால் 1992,2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் பரிந்துரைகளை வழங்கியிருந்தது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள், ஒரு திட்டவட்டமான மற்றும் நிலையான தேசிய கல்வி கொள்கை வகுக்கப்படவில்லை.

அவ்வாறே 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் III ஆம் பாகம் கல்விக்குரிய 2 ஆவது உறுப்புரையின் பிரகாரம் முன்பள்ளி பாடசாலைகள் மேற்பார்வை மற்றும் முகாமைப்படுத்துவதற்காக தேசிய கொள்கையொன்றை தொகுத்தல் கல்வி அமைச்சின் பிரதான செயற்பாடுகளாக இணங்காணப்பட்டிருந்த போதிலும் அப்பணி நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

தேசிய கல்வி கொள்கைக்கு இணங்க சர்வதேச பாடசாலைகளை மேற்பார்வை செய்தல் அமைச்சின் பிரதான நோக்கமாக இருந்தது.1961 இன் 8 ஆம்

இலக்க உபகார பாடசாலை பயிற்சி கல்லூரி (மேலதிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 25 ஆம் பிரிவின் பிரகாரம் 05 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரையான வயதமைப்பினை தாண்டும் பிள்ளைகளுக்காக கல்வியை வழங்குவதற்கு எந்தவொரு நபருக்கும் தனியார் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாதென குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த ஏற்பாடுகளுக்கு இணங்காத வகையில் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் அவை கல்வி அமைச்சின் மேற்பார்வைக்கு உட்பட்டிருக்கவில்லை.

செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதங்கள்

கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சா.த) மற்றும் கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரம்) வகுப்புக்களில் தொழில்நுட்ப கல்வியை கற்பிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறையை குறைத்தல், தொழில் நுட்பம் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர் தொழில்நுட்பம் பெறுபவர்களாக உயர்கல்வியைப் பயில்வதற்கான வாய்ப்புக்களை வழங்குதல், தொழில் நுட்பத்தை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய தொழில் அபிவிருத்திக்கான தொழில்நுட்ப பாடத்திற்கான ஆசிரியர் பயிற்சியை வழங்குதல் போன்றவற்றின் அடிப்படையில் தேசிய கல்வியல் கல்லூரிகளை நிர்மாணிப்பதற்காக 2017 சனவரி 18 ஆந் திகதி அமைச்சரவை அங்கீகரித்தது. 2017, ஏப்ரல் 19 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட 2017 இன் 93 ஆம் இலக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டதன் மூலம் குறிப்பிட்ட நிர்மாணத்திற்காக குளியாப்பிட்டிய மேற்குப் பிரதேசச் செயலகப் பிரிவிற்கு ட்பட்ட நாரங்கொல்ல பிரதேசத்தில் உள்ள நிலம் சம்பந்தப்பட்ட நிர்மாணத்திற்காகச் செயலாளருக்கு கையளிக்கப்பட்டிருந்தது.

கொரியா அரசின் மானியத்தில் நிர்மாணிக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள இச்செயற்றிட்டத்திற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களில் அடிக்கல் நாட்டல் உட்பட்ட செலவாக அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் செயற்றிட்டத்தின் மூலம் ரூபா 15.37 மில்லியன் ஆன தொகை செலவிடப்பட்டிருந்தது.

மீளாய்வாண்டின் இறுதி வரையில் செயற்றிட்டத்தின் பணி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன.

சொத்து முகாமைத்துவம்

கல்வி அமைச்சினால் பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனத்தின் பதிவுச் சான்றிதழின் மூலப்பிரதி இல்லாத 11 வாகனங்கள் அமைச்சிற்கு கையகப்படுத்து வதற்கோ அல்லது சட்டரீதியான உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கு வதற்கோ மீளாய்வாண்டின் இறுதிவரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவுகளுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள்

2020 திசம்பர் 03 ஆந் திகதிய 37/2020 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் 12 ஆம் அத்தியாத்தின் பிரகாரம் விசேட கல்வித் தேவைகள் மற்றும் விசேட தேவைகளுடன் கூடிய மாணவர்களுக்காக கல்வி வசதிகள் வழங்குதல் உட்பட அனைத்து மாணவர்களுக்காகவும் உள்வாங்கப்பட்ட கல்வியை வழங்குவதற்காக விசேட கல்வித் துறைக்காக ஆசிரிய நியமனங்கள் வழங்கப்பட்டு ஆசிரியர்கள் அத்துறைகளில் முழு நேர சேவையில் ஈடுபடுத்தப்பட்டனர். தீவின் விசேட கல்வித் துறைக்காக ஆசிரிய நியமனம் வழங்கப்பட்ட 207 ஆசிரியர்கள் அத்துறையில் கற்பித்தல் நடவடிக்கை களில் ஈடுபடவில்லை.

2016 சனவரி 07 ஆந் திகதிய 01/2016 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் 7.3 ஆம் பந்தியின் பிரகாரம் மாகாண கல்விச் செயலாளரினால் மாகாணப் பாடசாலை களுக்காக தேவையான கல்வி ஊழியர்களுக்காக முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதி பெறப்படாமையால் மாகாண கல்வி ஆசிரியர்களின் வெற்றிடங்கள் பதிவேட்டின் பிரகாரம் முறைசாரா மற்றும் விசேட கல்விப் பிரிவுகளில் 651 ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்பட்டன.

பெறுகைகள்

- தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் மத்திய நிலையங்களுக்கான பழக்கமான வகுப்பறை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்குனர்களுடன் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கைப் பிரகாரம் 2020 மார்ச் 10 இற்கு முன்னர் உபகரணங்களுக்கான ஆசிரிய மத்திய நிலையங்கள் மற்றும் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்டு முடிக்கப்பட வேண்டியிருந்தது. வழங்குநர் பொருட்களை வழங்குவதற்காக 20 வாரங்களுக்கு மேற்பட்ட காலம் தாமதமடைந்திருந்ததுடன், ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒப்பந்தப் பெறுமதியில் நூற்றுக்கு 10 வீதம் தாமதக் கட்டணமாக ரூபா 3.84 மில்லியன் அறவிடப்பட வேண்டியிருந்தது. ஆனால் அத்தாமதக் கட்டணம் அறவிடப்படாமல் வழங்குநருக்குக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
- வினாத்தாள்களின் நல்ல முடிவைப் பெறுவதன் மூலம் விண்ணப்பதாரர்களின் நம்பகத் தன்மையையும் இரகசியத் தன்மையையும் அதிகப்பட்சம் பாதுகாப்பதற்கான நோக்கத்தில் ரூபா 546 மில்லியன் செலவிடப்பட்டு டிஜிட்டல் கடன் கீ அச்சியந்திமொன்று கொள்வனவு செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டில் கல்விப் பொதுத்தராதரப் பத்திர (உயர்தரம்) பரீட்சையில் 346,180 வினாத்தாள்கள் மட்டுமே இந்த இயந்திரத்தினால் அச்சிடப்பட்டன. அது மொத்த வினாத்தாள்களில் நூற்றுக்கு 5 வீதத்தினை விடக் குறைந்தளவாகக் காணப்பட்டது.
- பரீட்சைத் திணைக்களத்திற்கான 03 உத்தியோகபூர்வ மனைகள் கொள்வனவு செய்வதற்காக 2020 ஆம் ஆண்டில் ரூபா 03 மில்லியன் ஆரம்பக் கொடுப்பனவொன்று வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு செலுத்தப்பட்டிருந்தது. 2020 மற்றும் 2021 ஆம் வருடங்களில் முறையே ரூபா 17.8 மில்லியன் மற்றும் ரூபா 13.9 மில்லியன் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு செலுத்தப்பட வேண்டியிருந்த போதிலும், 2021 யூன் மாதமளவில் அக்கொடுப்பனவு மேற்கொள்ளப்படவில்லை. கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் 1.1 (ஆ)

நிபந்தனையின் பிரகாரம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முடிவெடுக்கப்பட்ட தாமதக் கட்டணமொன்று மற்றும் அதன் அடிப்படையில் வருடாந்தம் நூற்றுக்கு 12 வீதம் தாமதக் கட்டணமொன்று அறவிடப்பட வேண்டியிருந்ததுடன் அவ்வாறு இல்லையெனில் ஆரம்பக் கட்டணத்தின் நூற்றுக்கு 25 வீதம் அதாவது ரூபா 750,000 ஆன தேக்கி வைக்கப்பட்ட ஒதுக்கங்கள் இரத்துச் செய்யப்படுவதாகவும் அந்த குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த நிபந்தனைகளைக் கவனத்திற் கொண்டு தேவையான நடவடிக்கைகள் 2021 யூன் மாதம் வரையில் பரீட்சைத் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நிலைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்

நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகளின் 2030 நிகழ்ச்சி நிரல் தொடர்பாக தேசிய கல்வி ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஆனால் அதன் பணிகளுடன் தொடர்பான நிறைபேறான அபிவிருத்திக் குறிக்கோள்கள் இலக்குகள் மற்றும் இலக்குகளை அடைவதற்கான பணிகள் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டு அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கான மைல் கற்களையும் இலக்குகளில் சாதனைகளை அளவிடுவதற்கான குறிகாட்டிகளையும் இனங்காண்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சி பெறுவோரின் ஆட்சேர்ப்பில் தாமதம்

ஆசிரியர் பயிற்சி பெறுவோருக்கான பயிற்சியளித்தலுக்காக 9 கல்வியியல் கல்லூரிகள் நிறுவப்பட்டிருந்ததுடன் அதற்கான வருடாந்தம் ரூபா 2,500 மில்லியனுக்கு அதிகமான தொகையொன்று ஒன்றிணைந்த நிதியிலிருந்து செலவிடப்பட்டிருந்தது. கல்விப் பொதுத்தராதரப் பத்திர (உயர்தரம்) பரீட்சையில் சித்தியடைந்தோர் கல்வியியல் கல்லூரிகளுக்கான பயிற்சியாளர்கள் வருடாந்தம் அனுமதிக்கப்படல் வேண்டும். 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை நடாத்தப்பட்டு முறையே 3 வருடங்கள் மற்றும் 2 வருடங்கள் காலங்கடந்து விட்ட போதிலும் 2021 ஆகஸ்ட் 31 ஆந் திகதி வரையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு

2008 செப்டம்பர் 24 ஆந் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை யுனெஸ்கோ தேசிய ஆணைக்குழு உருவாக்கப்பட்டதுடன் அது தொடர்புடைய அல்லது அடுத்தடுத்த விடயங்கள் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்வதற்காகத் தயாரிக்கப் பட்ட வரைவு யாப்பொன்று சட்ட வரைபுத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த துடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் யாப்பின் செயற்பாடுகள் நிறைவடைந்திருக்கவில்லை.

ஆணைக்குழுவின் பதவியணியினரை நியமித்தல் மற்றும் கொடுப்பனவுகள் செய்தல் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டியிருந்த போதிலும் சட்டம் நிறைவேற்றப்படாமல் 2008 செப்டம்பர் 24 ஆந் திகதி அமைச்சரவையின் நியமனம் மற்றும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பிரான்சின் பரிஸ் நகரத்தில் அமைந்துள்ள யுனெஸ்கோ சட்டஆலோசனை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் அதிகாரியொன்று நியமிக்கப்பட்டிருந்ததுடன் ஊதியமாக 2007 முதல் 2020 ஆம் ஆண்டு இறுதி வரையில் மொத்தம் ரூபா 53.83 மில்லியன் ஒதுக்கங்கள் கல்வி அமைச்சினால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிற்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

பரீட்சைகள் சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட காலக்குறிப்புக்களின் பிரகாரம் தீவு முழுவதிலும் கல்விப் பொதுத்தராதரப் பத்திர (சா.த) பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதரப் பத்திர (உ.த) பரீட்சை நடாத்தப்பட வேண்டியதுடன் அப்பரீட்சைகளின் இரகசியத்தன்மை அதிகபட்சம் பாதுகாக்கும் நோக்கத்துடன் தீவு முழுவதிலும் ஒரே நேரத்தில் ஒரே நேர அட்டவணைக்கு ஏற்ப பரீட்சைகளை நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இலங்கையில் காணப்பட்ட ஒரு மத நிறுவனத்திற்குரிய குறைந்தளவான மாணவர்களுக்கு மட்டும் அத்தினத்தில் பகல் நேரத்தில் மத நடவடிக்கைகளில்

ஈடுபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதற்கு லங்கா செவன்த்டே அட்வென்டிஸ்ட் ஆணைக்குழுவினால் பரீட்சை ஆணையாளரிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் சாதாரணமாகப் பரீட்சை நடாத்தப்படுகின்ற நேரத்திற்கு 9 மணித்தியாலங்களின் பின்னர் இம்மாணவர்களுக்கு பரீட்சையை எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும் 1970/71 ஆம் வருடத்திலிருந்து கணக்காய்வுத் திகதி வரையில் ஆண்டுதோறும் சபத் நாளாக கருதப்படுகின்ற சனிக் கிழமைகளில் நடைபெறும் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்விப் பொதுத்தராதர (உ.த) பரீட்சைகளின் பாடங்கள் நாட்டின் ஏனைய மாணவர்கள் அனைவரும் பகலில் எழுதிய வினாத்தாள்களைப் போன்றே இந்த மத பிரிவின்கான மாணவர்கள் இரவில் எழுதுவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் பரீட்சை ஆணையாளரின் சம்மதத்தின் பேரில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. வெளியார் தரப்பான இலங்கை செவன்த்டே அட்வென்டிஸ்ட் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு இணங்க இரவு நேரத்தில் நடாத்தப்பட்ட இப்பரீட்சை தொடர்பாக அவ்வப்போது நியமிக்கப்பட்ட பரீட்சை ஆணையாளர் நாயகம் கௌரவ விடய அமைச்சர் அல்லது வரிசை அமைச்சின் செயலாளருக்கு அறிவிப்பதற்கோ ஆன நடவடிக்கைகள் இன்றி. சட்டரீதியான ஏற்பாடுகள் எதுவுமின்றி இந்தப் பரீட்சை நடாத்தலானது தொடர்ந்து 50 வருடங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நாட்டின் அனைத்துப் பரீட்சை விண்ணப்பதாரிகளும் ஒரே நேரத்தில் முக்கியமான தேசிய பரீட்சைகளுக்குத் தோற்றுவதுடன் திணைக்கள சட்டவிதிகளுக்கு முரணாக வரையறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் சாதாரணமாகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட 09 மணித்தியாலங்களுக்குப் பின்னர் அப்பரீட்சை வினாத்தாள்களுக்கு தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. சாதாரணமாகப் பரீட்சை நடாத்தப்படும் நேரத்திற்கு 9 மணித்தியாலங்கள் பின்னர் இவ்வாறு சபத்தின பரீட்சை நடாத்தப்பட்டதன் மூலம் 1968 இன் 25 ஆம் இலக்கத்தில் வெளியிடப்பட்ட பரீட்சைகள் சட்டத்தின் 6.1 ஆம் பிரிவின் பிரகாரம் வினாத்தாளின் இரகசியத்தன்மையைப் பாதுகாத்தல் சிக்கலாக இருந்தது.

செயலாற்றல்

- பரீட்சைத் திணைக்களத்தினால் நடைமுறை அனுபவம் மற்றும் செயற்பாடுகளை அளவிடும் நோக்கத்தில் ஒன்லைன் முறைமையில் 2018 ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சையின் முடிவுகளை 2021 மார்ச் 31 இல் வழங்குவதற்குத் திணைக்களம் தவறியிருந்தது. அத்துடன் அதற்காக 2018, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ரூபா 128.3 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

- பரீட்சைத் திணைக்களத்தின் சான்றிதழ் கிளையினால் 1992 ஆம் வருடத்திலிருந்து நடாத்தப்படும் பரீட்சைகளின் முடிவுகள் கணனி முறைமைக்கு உள்ளடக்கப்பட்டு அதனூடாக முடிவுகள் வெளியிடப்பட்டிருந்தன. 1992 ஆம் ஆண்டிற்கு முன்பு திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற பரீட்சைகளின் முடிவுகள் கணனி முறைமைக்கு உட்படுத்தப்படாமையால் அம்முடிவுகளை எளிதாக சரிபார்த்தல் அல்லது மீண்டும் முடிவுகளை வெளியிடுவது கடினமாக இருந்தது.

மனிதவள முகாமைத்துவம்

பரீட்சைத் திணைக்களத்தின் அடிப்படையில் சேவையாற்றிய 82 நபர்களுக்கு 2020 பெப்ரவரி 20 ஆந் திகதி கா.கா.சே III தரத்திற்கான நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருந்தது. இந்த ஊழியர்களுக்கு 06 மாத காலத்திற்கு நிலையான சம்பளம் வழங்கப்பட்டிருந்ததுடன் 2020 திசெம்பர் 31 வரையில் நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டிருக்கவில்லை. அந்த ஊழியர்களில் 05 பேர் சேவையை விட்டு விலகியிருந்ததுடன் அவர்களுக்கு செலுத்தப்பட்ட ரூபா 90,000 ஆனது மீளாய்வாண்டின் இறுதிவரையில் அறவிடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பரீட்சைத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பதவியணியை விட விஞ்சியதாக 14 ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அந்த ஊழியர்களில் சேவையை நிரந்தரமாக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாது 2021 ஆம் ஆண்டில் மேலும் ஒப்பந்த அடிப்படையில் 15 ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பிரகாரம் மொத்த அங்கீகரிக்கப்பட்ட

பதவியணியை விஞ்சியதாக 29 ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மீளாய்வாண்டின் இறுதிவரையில் பரீட்சைத் திணைக்களத்தின் வெற்றிடங்கள் 152 ஆகக் காணப்பட்டது. அவ்வெற்றிடங்களில் சிரேஷ்ட மட்டத்திலான வெற்றிடங்கள் 12 மற்றும் மூன்றாம் மட்டத்திலான வெற்றிடங்கள் 12 ஆகவும் காணப்பட்டதுடன் 2020 திசெம்பர் 31 வரையில் அவ்வெற்றிடங்களை நிரப்புவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பாடப் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுதல்

- கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் மீளாய்வாண்டிற்கான அச்சுப்புத்தகங்கள் அச்சிடுவதற்காக கொடுப்பனவு செய்யப்பட்டபோது புத்தகங்களின் பக்கங்கள் குறைந்ததற்காக ரூபா 17.1 மில்லியன் மற்றும் புத்தகங்களின் பக்கங்களின் அதிகரிப்பிற்காக ரூபா 16.6 மில்லியன் என்பன அறவிடப்பட்டிருந்தது. அத்துடன், தாமதம், GSM மதிப்பிலான மாற்றங்கள் போன்ற காரணங்களினால் தண்டமாக ரூபா 62.7 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. இவ்வாறான புத்தகங்கள் பக்கங்கள் குறைவடைந்தமை மற்றும் அதிகரித்தமையால் அச்சுப் புத்தகங்களின் உள்ளடக்க மாற்றத்தினால் மாணவர்கள் சங்கடத்திற்கு உட்படுவதனால் கொடுப்பனவு செய்யப்படும் போது மற்றும் திட்டமிடும் போது அது தொடர்பாக கருத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- 2020 திசெம்பர் 31 இல் பயன்படுத்தப்படாத புத்தகங்களின் பெறுமதி ரூபா 8.5 மில்லியனில் 04 களஞ்சியசாலைகளில் காணப்பட்ட ரூபா 2.8 மில்லியன் பெறுமதியான இருப்புக்கள் பௌதீக ரீதியாக சரி பார்க்கப்படவில்லை. அந்த இருப்பின் பெறுமதியின் சரியான தன்மையை கணக்காய்வின் போது உறுதிப்படுத்துவதற்கு முடியாதிருந்ததுடன் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற்கு உரிய பாவிப்பதற்குப் பொருத்தமற்ற, பயன்படுத்தப்படாத புத்தகங்கள் தொடர்பாக நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் 2020 ஆம் ஆண்டிற்காக அச்சுப்

புத்தகங்கள் விநியோகித்தல் நடவடிக்கை பூரணமாக முடிவடைந்திருந்தது. ஆனால் 2020 திசெம்பர் 31 வரையில் 128 வகையான பாடப்புத்தகங்களுக்கான 4,761,461 புத்தகங்கள் களஞ்சியசாலையில் மிகுதியாகக் காணப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி ரூபா 593.83 மில்லியனாக இருந்தது.

- கல்வி வெளியீட்டுத் திணைக்களம் வருடத்திற்கான பாடப் புத்தகங்களின் தேவையினை சரியாக இனங்காணாது பாடப்புத்தகங்களை அச்சிடுவதால் அச்சிடப்பட்ட புத்தகங்கள் 02 வருடங்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னரும் இருப்பு மிகுதி 25,000 இற்கு மேற்பட்டதான 07 புத்தக வகைகளுக்கான ரூபா 48.24 மில்லியன் பெறுமதியான 412,632 புத்தகங்கள் 2021 சனவரி 31 வரையில் களஞ்சியசாலையில் சேமிக்கப்பட்டிருந்தன.

மேலதிக புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கைநூல்

முன்னைய வருடங்களில் அச்சிடப்பட்ட ரூபா 333.95 மில்லியன் பெறுமதியான மேலதிக புத்தகங்கள் 1,584,066 மற்றும் பெறுமதி இனங்காணப்படாத 23,742 ஆன மேலதிக புத்தகங்கள் மற்றும் பெறுமதி ரூபா 96.9 மில்லியன் ஆன 605,369 ஆசிரியர் கைநூல், பெறுமதி இனங்காணப்படாத 158,775 ஆசிரியர் கைநூல்கள் என்பன 2020 திசெம்பர் 31 வரையில் பங்கிடப்படாது களஞ்சியசாலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

வெளிநாட்டுக் கடன் செயற்திட்டம்

கல்வி அமைச்சினால் செயற்படுத்தப்பட்ட பொதுக்கல்வி நவீனமாக்கல் செயற்திட்டத்தின் கீழ் உலக வங்கி கடன் உதவியின் கீழ் ஆங்கிலம் மற்றும் கணிதப்பாடங்களை மேம்படுத்துவதற்காக 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களுக்காக ரூபா 35 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. அவ்வருடங்களில் திணைக்களத்தின் அதிகாரிகளின் தனிப்பட்ட திறன்களை மேம்படுத்துதல், சிங்கள மற்றும் தமிழ் ஊடகத்தில் பிள்ளைகளுக்கான கதைப் புத்தகங்களை உருவாக்குதல், 5 ஆம் தரத்திற்கான பாடப்புத்தகங்களின் மீளாய்வு வேலைத்திட்டங்களை நடாத்துதல், உபகரணங்களைக் கொள்வனவு செய்தல் போன்ற பணிகளுக்காக அதில் ரூபா 20.47 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

அத்துடன் இதன் கீழ் பிள்ளைகளின் மனதில் அணுகுமுறையை வளர்க்கும் நோக்கில் எழுத்தாளர் ஒருவர் கதைப் புத்தகமொன்றை எழுதுவதற்கு ரூபா 5.76 மில்லியன் செலவிடப்பட்டு 155,475 சிங்களப் பிரதிகள் மற்றும் 73,475 தமிழ்ப் பிரதிகள் அச்சிடப்பட்டிருந்தன. அப்புத்தகங்களில் ரூபா 2.07 மில்லியன் பெறுமதியான 82,900 புத்தகங்கள் 2021 மே 20 ஆந் திகதி வரையில் பங்கிடப்படாது களஞ்சியசாலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

உயர் கல்வி

அவதானிப்புகள்

- கராபிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவு ஒன்றை நிறுவுதல்
- ரூஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டம்
- வடமேற்கு பல்கலைக்கழக நகர அபிவிருத்தி செயற்திட்டம்
- நலன்கள் கிடைக்காமை
- 2020 உ/தர பரீட்சைக்கு தோற்றுவதற்கு வாய்ப்பை இழந்த மாணவர்கள்
- உயர்கல்வி நிறுவனங்களின் நோக்கங்களை அடைதல் கீழ் மட்டத்தில் காணப்படுதல்
- செயற்திட்டங்களின் குறைந்த அளவிலான முன்னேற்றம்
- கல்வி கொள்கைக்கான முன்மொழிவுகள்
- முதுகலை படிப்புகளை பூரணப்படுத்த தவறியமை
- கட்டிடங்களை பயன்படுத்தாமை
- சூரிய எரிசக்தி முறைமையை பயன்படுத்தத் தவறியமை
- முற்பணங்கள் தீர்வு செய்யப்படாமை
- பெறுமதி சேர் வரி செலுத்துதல்
- உரிய நோக்கங்களுக்காக நிதியைப் பயன்படுத்தத் தவறியமை
- பாடநெறிகளுக்கு பதிவுசெய்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையில் குறைவு
- பிணைமுறிகளை முறித்துக் கொண்டமையால் அறவிடப்பட வேண்டிய தொகைகள்
- ஆலோசனை மற்றும் திட்டங்களைத் தயாரிப்பதற்காக செலவிடப்பட்ட பணம்
- நிலம் கையகப்படுத்துவதில் தாமதம்
- விசாரணைகளை முடிப்பதில் தாமதம்


உயர் கல்வி

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக் கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் 18 நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்கள் பின்வரும் கடமைகளையும் செயற்பாடுகளையும் ஆற்ற வேண்டியுள்ளன.

- பல்கலைக்கழகத்திற்கு சேர்த்துக்கொள்ள எடுக்கும் காலத்தை குறைப்பதற்கான மூலோபாயங்களை அபிவிருத்தி செய்தல்.
- பல்கலைக்கழகங்கள் மற்றும் விடுதிகளில் வசதிகளை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்தல்.
- உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு பட்டதாரிகளை உருவாக்குவதற்கு ஒட்டுமொத்த கல்வி மறுசீரமைப்பு கொள்கைகளின் போது பாடத்திட்டத்தை திருத்தம் செய்தல்.
- பல்கலைக்கழகங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதிகளை வழங்குதல்
- முறையான செயன்முறை மற்றும் அதன் வசதிகளின் விரிவாக்கத்தின் கீழ் மகாபொல மற்றும் உதவிப்பணங்களிற்கு தெரிவு செய்தல்

- சமுத்திர பல்கலைக்கழகத்தை விரிவாக்க நடவடிக்கை எடுத்தல்.
- அனைத்து அரச பல்கலைக்கழகங்களையும் உலக தரப்படுத்தல் வரிசையில் முதலிடத்தில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- பல்கலைக்கழக கல்வியின் போது ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிப்பதற்கு வசதிகளை வழங்குதல்
- அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து பகிடிவதை கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- சிமாட் கல்விசார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகளை எடுத்தல்.

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றம் 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 61,284 மில்லியன் நிதியேற்பாட்டை இராஜாங்க அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விற்கு வழங்கியிருந்ததுடன் அதில் ரூபா 61,111 மில்லியன் மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதியளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 36 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 36 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - நிதிக்கூற்றுக்கள், 2020

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு அவதானிப்புகள் கீழே பொழிப்பாக்கப் பட்டுள்ளன.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவொன்றை ஸ்தாபித்தல்

சமூக அபிவிருத்தி, இயலளவை கட்டியெழுப்புதல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல் ஆகிய பிரதான குறிக்கோள்களுடன் ரூபா 1,300 மில்லியன் மதிப்பிடப்பட்ட கிரயத்தில் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற கராப்பிட்டிய வைத்தியசாலையில் பேராசிரியர் பிரிவை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டம் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டு 2022 மே 31 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. ஒப்பந்ததாரருக்கு ரூபா 131.7 மில்லியன் முன்பணம் செலுத்தப்பட்டிருந்த துடன் இச் செயற்திட்டத்தின் கட்டமைப்பு வேலை மாத்திரமே 2020 ஆம் ஆண்டின் இறுதியளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

றுகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கட்டிடத்தை நிர்மாணிக்கும் செயற்திட்டம்

ரூபா 1,180 மில்லியன் கிரய மதிப்பீட்டில் றுகுணு பல்கலைக்கழகத்தில் 12 மாடி மருத்துவ பீடக் கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டம் 2020 சனவரி 10 அளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. ஒப்பந்ததாரரின் தாமதம் காரணமாக ஒப்பந்த உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட்டிருந்ததுடன் ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்ட ரூபா 155.3 மில்லியன் வேலை ஆரம்பித்தல் முற்பண மீதி திசெம்பர் 31 வரையிலும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

வயம்ப பல்கலைக்கழகத்தின் நகர அபிவிருத்தி செயற்திட்டம்

சவுதி அரசாங்கத்தின் உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வரும் இச் செயற்திட்டத்திற்காக 2017 ஆம் ஆண்டில் சவுதி நிதியத்துடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதிலிருந்து மீளாய்வாண்டின் இறுதி வரை ஏறத்தாழ 04 ஆண்டுகள் கடந்திருந்த போதிலும் ஒப்பந்தம் வழங்குவதற்கு தேவையான அமைச்சரவை

அங்கீகாரம் 2020 திசெம்பர் 31 வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

மீளாய்வாண்டின் இறுதியளவில் செயற்திட்டத்தின் ஆரம்ப நடவடிக்கைகளுக்காக ரூபா 65 மில்லியன் நிதியேற்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் ரூபா 11 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது.

நலன்கள் கிடைக்காமை

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2010 முதல் 2020 யூன் வரையிலான காலப்பகுதியில் தெற்காசிய பல்கலைக் கழகத்தின் உறுப்பினர் கட்டணமாக ரூபா 452 மில்லியன் தொகையை செலவிட்டிருந்தது. இலங்கை மாணவர்களின் திறமைகள் மற்றும் அறிவை மேம்படுத்துவதற்கும் அதன் மூலம் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட மாணவர்களை உருவாக்குவதற்கும் இது பாங்களித்திருக்கவில்லை.

2020 க.பொ.த. உ/த பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பை இழந்த மாணவர்கள்

2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த. (உயர்தர) பரீட்சையின் முடிவுகள் 2019 திசெம்பர் 27 இல் வெளியிடப்பட்டிருந்தது. பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் விண்ணப்பங்களை கோருதல் இரண்டு மாதங்களிற்கு மேலாக தாமதிக்கப்பட்டு 2020 மார்ச் 05 இல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 2020 ஒக்தோபர் 12 இல் 2020 க.பொ.த. (உயர்தர) பரீட்சை ஆரம்பிக்கப்பட்ட போதிலும் பல்கலைக்கழக அனுமதியை இழந்திருந்த மாணவர்கள் அத் திகதிக்கு முன்னர் வெட்டுப் புள்ளிகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தவறியிருந்ததன் காரணமாக 2020 க.பொ.த. (உ/த) பரீட்சைக்கு தயாராகி தோற்றுவதற்கான வாய்ப்பை மீண்டும் இழந்திருந்தனர்.

உயர் கல்வி நிறுவனங்களின் குறிக்கோள்கள் குறைந்த மட்டத்தில் அடைந்துகொள்ளப்படுதல்

உயர் கல்வி நிறுவனங்களின் ஆளுகை மற்றும் முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல், மாணவர்களை சேர்த்துக்கொள்வதை அதிகரிப்பதற்காக அவற்றை மறுசீரமைத்தல் மற்றும் பாதுகாப்பான நிறுவன முறைமைகள் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் பங்குதாரர் உறவுகள் மூலம் தற்போதைய மற்றும்

எதிர்கால உயர்கல்வி தேவைகளிற்கு ஏற்ப உயர் கல்வி நிறுவனங்களை மீளாய்வு செய்து நாளதுவரையாக்குதல் என்பவற்றின் கீழ் 1978 இன் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தை மீளாய்வு செய்து நாளதுவரை யாக்கும் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விரும்பியது. இந்த இலக்குகளின் ஏறத்தாழ 25 சதவீத செயன் முன்னேற்றம் மீளாய்வாண்டின் இறுதியளவில் அடைந்துகொள்ளப்பட்டது. இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் கல்வி அணுகல் வாய்ப்புகளை அதிகரித்தல், டிப்ளோமாக்களின் தரம், வேலைவாய்ப்பு, தொழில்முனைவை மேம்படுத்துதல் மற்றும் உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களின் வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல் ஆகிய இலக்குகள் அடைந்துகொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அந் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் பௌதீக செயன்முன்னேற்றம் மிகவும் குறைவாகவே காணப்பட்டன.

செயற்திட்டங்களின் குறைந்த செயன் முன்னேற்றம்

12 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்பான 20 செயற்திட்ட முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதிலிருந்து ஒரு ஆண்டு தொடக்கம் 13 ஆண்டுகள் வரையிலான காலம் கடந்திருந்த போதிலும் சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தொடர்புடைய செயற்திட்டங்கள் தொடர்பான வேலையை ஆரம்பிக்க தவறியிருந்தன.

10 பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டதிலிருந்து 1 ஆண்டு தொடக்கம் 11 ஆண்டுகள் வரையிலான காலம் கடந்திருந்தது. இச் செயற்திட்டங்களுக்கான கேள்வியை கோருதல், வேலையை ஆரம்பித்தல் மற்றும் செயற்திட்டத்தை பூர்த்திசெய்வதற்காக பட்டியலிடப்பட்ட கால எல்லையை நீடித்தல் ஆகியவற்றிலுள்ள தாமதங்கள் காரணமாக 18 செயற்திட்டங்களின் பௌதீக செயன்முன்னேற்றம் 8 சதவீதம் முதல் 50 சதவீதம் வரையிலான விச்சில் மோசமான நிலையில் காணப்பட்டது.

கல்விக் முன்மொழிவுகள்

கொள்கைக்கான

1992 இல் தேசிய கல்வி ஆணைக்குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட கல்விக் கொள்கை தீர்மானத்தின் அடிப்படையில் மாண்புமிகு சனாதிபதி 1997 ஆம் ஆண்டில் கல்விக் கொள்கையை அறிவித்திருந்தார். முன்மொழிய ப்பட்ட கல்விக் கொள்கைகளிற்காக மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான முன்மொழி வுகள் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டிருக்க வில்லை.

பட்டப்பின் படிப்பு கற்கைநெறிகள் பூர்த்தி செய்யப்படாமை

மாணுவியல் மற்றும் சமூகவியல் உயர் கல்விக்கான தேசிய நிலையம் 2005 தொடக்கம் 2014 வரை பட்டப்பின் படிப்பு கற்கைநெறிகளை தொடர்வதற்காக 24 பெறுநர்களிற்கு ரூபா 42.34 மில்லியன் தொகையை வழங்கியிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியளவில் மேற்படி மானியங்கள் வழங்கப்பட்டதிலிருந்து 07 தொடக்கம் 15 ஆண்டுகள் வரையான காலம் கடந்திருந்த போதிலும் உரிய பயனாளிகள் செயன்முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்திருக்காத, கல்விசார் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்காத மற்றும் கற்கைநெறிகளை பூர்த்தி செய்திருக்காத சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.

கட்டிடங்கள் பயன்படுத்தப்படாமை

தெறிவளையில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தின் தலைமைத்துவ தர அபிவிருத்தி நிலைய கட்டிடம் இருபத்தியோராம் நூற்றாண்டுக்கான உயர் கல்வி செயற்திட்டத்தின் (எச்சரிசீ) கீழ் ரூபா 512 மில்லியன் மதிப்பிடப்பட்ட கிரயத்தில் நிர்மாணிக்கப்படுவதற்கு பட்டியலிடப்பட்டது. நிர்மாணிக்கப்பட வேண்டிய 5 மாடிகளில் 3 மாடிகள் மாத்திரம் ரூபா 113.8 மில்லியன் கிரயம் செலவிடப்பட்டு 2017 பெப்ரவரி 21 அளவில் நிறுவகத்திற்கு கையளிக்கப்பட்டிருந்தது. மிகுதி இரண்டு மாடிகளின் வேலை பூர்த்தி செய்யப்பட்டிருக்காததால் அக் கட்டிடம் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக விளைவற்றிருந்தது. அதேபோல் கட்டிடத்தின் உள்ளேயும் வெளியேயும் நிறுவப்பட்ட

உபகரணங்களின் உத்தரவாதக் காலப்பகுதி பயன்படுத்தப்படாமல் காலாவதியாகியிருந்தது.

சூரிய மின்சக்தி முறைமை பயன்படுத்தப்படாமை

தெஹிவளையில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்தில் மின்சார கிரயத்தை குறைக்கும் நோக்கத்துடன் ரூபா 19.8 மில்லியன் கிரயத்தில் சூரிய மின்சக்தி முறைமை நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்புடைய வேலை 2019 யூன் 07 இல் பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. எனினும், நிறுவகம் 2020 திசெம்பர் 31 வரையிலும் முறைமையை செயற்படுத்துவதற்கான மொத்த மின் இணைப்பை பெற்றுக்கொள்ள தவறியிருந்தது. இதன் விளைவாக நிறுவகம் 2019 யூன் முதல் 2020 திசெம்பர் வரை மின்சாரம் தொடர்பாக ரூபா 2.51 மில்லியனை மேலதிகமாக செலவிட்டிருந்தது.

முற்பணம் தீர்ப்பளவு செய்யப்படாமை

யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் நான்கு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 2016 நவம்பர் 10 இல் தனியார் நிர்மாண ஒப்பந்ததாரர் ஒருவருக்கு ரூபா 36.99 மில்லியன் தொகையான வேலை ஆரம்பிப்பு முற்பணத்தை செலுத்தியிருந்ததுடன் தொடர்புடைய நிர்மாணங்கள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. கட்டிடம் நிர்மாணிக்கப்பட்ட காணியின் உரிமைத்துவத்தை கோரி தனியார் தரப்பொன்றால் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. 2017 மார்ச் 09 முதல் நிறுவகம் காணிக்குள் நுழைவதைத் தடைசெய்து வழக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்நாளிலிருந்து செலுத்தப்பட்ட முற்பணத்தை அறவீடு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பெறுமதி சேர் வரிக் கொடுப்பளவு

2014 தொடக்கம் 2018 வரையிலான காலப்பகுதியின் போது உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் கீழுள்ள 8 நிறுவனங்கள் தொடர்பில் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான கொடுப்பனவுகள் பெறுமதி சேர் வரிக் கொடுப்பனவிற்காக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதிவு செய்திருக்காத தனியார் ஒப்பந்ததாரர் ஒருவருக்கு செலுத்தப்பட்டிருந்தது. அக்

கொடுப்பனவுகள் தொடர்பான பெறுமதி சேர் வரியாக ரூபா 7.03 மில்லியன் தொகை ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்டிருந்தது.

உரிய நோக்கங்களுக்காக நிதியங்கள் பயன்படுத்தப்படாமை

பெளத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் 05 நிதியங்களிற்குரிய ரூபா 24.21 மில்லியன் மற்றும் ரூபா 3.38 மில்லியன் தொகைகள் முறையே நிலையான வைப்புக்கள் மற்றும் சேமிப்பு வைப்புக்களில் வைப்புச் செய்யப்பட்டிருந்தன. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந் நிதியங்களின் நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு மேற்படி பணம் இன்னமும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மீளாய்வாண்டின் இறுதியளவில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களால் ஸ்தாபிக்கப்பட்ட 35 நிதியங்களிலுள்ள மொத்த மீதி ரூபா 97 மில்லியன் ஆகும். அந் நிதியங்களின் குறித்துரைக்கப்பட்ட நோக்கங் களிற்காக அப் பணத்தை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்க வில்லை. மீளாய்வாண்டின் இறுதியளவில் புலமைப்பரிசில் வழங்குவதற்காக விஞ்ஞான பீடத்தால் ஸ்தாபிக்கப்பட்ட 11 நிதியங்களில் 2 தொடக்கம் 25 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் ரூபா 1.2 மில்லியன் கூட்டுமொத்த தொகை காணப்பட்ட போதிலும் புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக அந் நிதியங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மீளாய்வாண்டின் இறுதியளவில் மருத்துவ பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் பிஜீஐஎம் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு நிதியத்தில் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் ரூபா 3.6 மில்லியன் மீதியொன்று காணப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நிதியத்தின் நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு முறையான திட்டத்திற்கு ஏற்ப பணத்தை பயன்படுத்துவதற்கு நிறுவகம் நடவடிக்கைகளை எடுத்திருக்கவில்லை.

மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் 102 பரிசு மற்றும் புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் ரூபா 35.53 மில்லியன் மொத்த மீதி காணப்பட்டது. அந் நிதியங்களில், 98 நிதியங்களின் கீழ் ரூபா 32.84 மில்லியன் கூட்டுமொத்த தொகை உரிய நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாமல் விளைவற்றிருந்தது.

மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் 28 ஆராய்ச்சி நிதிய கணக்குகளில் ரூபா 36.66 மில்லியன் மீதி 5 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் காணப்பட்டது. 47 நிதிய கணக்குகளில் ரூபா 22.50 மில்லியன் கூட்டுமொத்தம் மற்றும் 28 விசேட நிதியங்கள் தொடர்பான ரூபா 347.59 மில்லியன் மீதி என்பன மீளாய்வாண்டின் போது பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

மானுடவியல் மற்றும் சமூகவியல் உயர் கல்விக்கான தேசிய நிலையத்தின் மூன்று நிதியங்களில் ஏற்கனவேயுள்ள ரூபா 3.61 மில்லியன் கூட்டுமொத்தம் மீளாய்வாண்டின் இறுதியளவில் உரிய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படாமல் விளைவற்றிருந்தது.

கற்கை நெறிகளிற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதில் வீழ்ச்சி

2018 ஆம் ஆண்டில் பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பு கற்கைகளிற்காக சேர்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 439 ஆக இருந்தது. பட்டப்பின்படிப்பு கற்கைநெறிகளிற்காக பல்கலைக்கழகத்தால் அறவிடப்பட்ட உயர் கற்கைநெறிக் கட்டணங்கள் காரணமாகவும் நாட்டில் ஏனைய பட்டப்பின்படிப்பு நிறுவகங்கள் ஸ்தாபிக்கப்பட்டமை காரணமாகவும் பதிவுசெய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டளவில் 180 ஆக தொடர்ச்சியாக குறைவடைந்திருந்தது.

பிணைமுறிகள் மீறப்பட்டமை தொடர்பாக பெறவேண்டிய பணம்

கல்விசார் நோக்கங்களுக்காக வெளிநாடு களுக்குச் சென்ற ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முப்பத்து நான்கு கல்விசார் பதவியணி உறுப்பினர்கள் மற்றும் இரண்டு கல்விசாரா பதவியணி உறுப்பினர்கள் கடமைக்கு அறிக்கையிட்டிருக்கவில்லை. குறித்த பதவியணியினர் வெளிநாடு செல்லும் போது கையொப்பமிட்ட பிணைமுறிகளுக்கு இணங்க பிணைமுறிகள் மீறப்பட்டமைக்காக 2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு பல்கலைக்கழகத்திற்கு ரூபா 19.71 மில்லியன் தொகை பெற்றுக்கொள்ளப்பட வேண்டியிருந்தது.

பட்டப்பின்படிப்பு கற்கைகளை பூர்த்தி செய்வதற்கு சம்பளத்துடனான கற்றல் விடுமுறையில் உள்ள கொழும்பு பல்கலைக் கழகத்தின் பதினெட்டு விரிவுரையாளர்கள் உரிய தகைமைகளை பூர்த்தி செய்யாமல் கடமைக்கு அறிக்கையிட்டிருக்கவில்லை. அவர்கள் கைச்சாத்திட்ட பிணைமுறிகளை மீறியதற்காக அவ் விரிவுரையாளர்களிடமிருந்து ரூபா 78.2 மில்லியன் கூட்டுமொத்தம் அறவிடப்பட வேண்டியிருந்தது. அந்த 18 விரிவுரையாளர்களில் 12 விரிவுரையாளர் களிடமிருந்து 02 தொடக்கம் 18 ஆண்டுகள் வரையான காலப்பகுதிக்கு மேலாக ரூபா 20.2 மில்லியன் அறவிடப்பட வேண்டியிருந்த போதிலும் பெறவேண்டியவைகளை அறவிடு செய்வதற்கு 2020 திசெம்பர் 31 வரையிலும் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

மதியுரை சேவைகள் மற்றும் திட்டங்களைத் தயாரித்தல் தொடர்பாக ஏற்பட்ட செலவினம்

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் முறையான சாத்தியவள ஆய்வொன்றை நடாத்தி அரங்கத்தை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாத்தியத்தை தீர்மானித்திருக்கவில்லை. 2016 யூன் 22 இல் செயற்திட்டத்தின் மதியுரைக் கட்டணங்கள் மற்றும் திட்டங்களின் தயாரிப்பிற்காக ரூபா 5.79 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியளவில் செயற்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டிருக்காததால் அதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவினம் சிக்கனமற்றதாக காணப்பட்டது.

காணிகளை சவீகரிப்பதில் தாமதம்

1994 யூன் 29 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக மெத் செவன காணியிலிருந்து 6.5 ஏக்கர் காணியை கையேற்பதற்காக மேல் மாகாண சபைக்கு 1998 முதல் 2010 வரை மூன்று சந்தர்ப்பங்களில் ரூபா 24 மில்லியன் மற்றும் 2019 ஆம் ஆண்டில் ரூபா 50 மில்லியன் உள்ளடங்கலாக ரூபா 74 மில்லியன் கூட்டுமொத்த தொகை செலுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும்

காணியை சுவீகரித்தல் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

ஆராய்ச்சிகளை பூர்த்தி செய்வதில் தாமதம்

பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டுக் குழு மீளாய்வாண்டின் இறுதி வரையிலான 06 வருட காலப்பகுதியின் போது 366 வெவ்வேறு ஆராய்ச்சிகள் தொடர்பாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு ரூபா 669 மில்லியன் மதிப்பிடப்பட்ட கிரயத்தை செலுத்துவதற்கான அங்கீகாரத்தை

வழங்கியிருந்தது. மீளப்பெறுதல் மற்றும் நிதிகள் கிடைக்காமை காரணமாக அவ் ஆராய்ச்சிகளில் முப்பத்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியளவில் 173 ஆராய்ச்சிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. அதேபோல் மீளாய்வாண்டின் போது ரூபா 14.89 மில்லியன் நிதியேற்பாடுகள் அங்கீகரிக்கப்பட்ட 31 விரிவுரையாளர்கள் 2020 திசம்பர் 31 வரையிலும் உரிய ஆராய்ச்சிகளை தொடங்கியிருக்கவில்லை. அதற்கிணங்க அவ் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இன்னொரு விரிவுரையாளருக்கான வாய்ப்பு இழக்கப்பட்டிருந்தது.

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள் அவதானிப்புகள்

- நிதி ஏற்பாடுகளை பயன்படுத்தத் தவறியமை
- பாடநெறிகளுக்கான மாணவர் பங்களிப்பு
- எதிர்பார்த்த வெளியீட்டு அளவை அடைவதில் தோல்வி
- செயற்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்
- நிதி விடுவிக்கப்பட்ட போதிலும் முன்னேற்றம் அடையப்படாத செயற்திட்டங்கள்
- சொத்து முகாமைத்துவம்
- விளைவற்ற அல்லது குறைப் பயன்பாடுடைய சொத்துகள்
- சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

திறன் அபிவிருத்தி, தொழிற்கல்வி,
ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள்

திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கங்கள்

தூரநோக்கமான திறமையான வேலைபடையொன்றின் தரமான தொழிற்பயிற்சியை வழங்குவதன் மூலம் உலகளாவிய போக்குகளுக்கு இணக்கமான மனித வள அபிவிருத்திக்காக மையப்பகுதியொன்றை உருவாக்கும் பணிக்கூற்றுடன் அரசாங்கத்தின் தேசிய கொள்கை கட்டமைப்பு, “செழிப்பு மற்றும் சிறப்புமிக்க காட்சிகள்” இற்கு இணங்க 2021-2030 திறன்கள் அபிவிருத்தி தசாப்தத்தை அறிவிப்பதன் மூலம் டிஜிட்டல், எதிர்காலத்திற்கு ஏற்ற குடிமகனை உருவாக்குவதற்காக திறன்கள் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல் இராஜாங்க அமைச்சின் அதிகார எல்லையின் கீழுள்ள திணைக்களம் மற்றும் 19 நியதிச்சட்ட நிறுவனங்களால் பின்வரும் செயற்பாடுகள் ஆற்றப்பட வேண்டியிருந்தன.

நிலைபேறான அபிவிருத்தி கட்டமைப்பிற்குள் பிராந்தியத்திலுள்ள நமது பொருளாதாரத்தின் போட்டி வலிமையை வலுப்படுத்துவதற்கு பயனுள்ள எஸ்ஐஐ சுற்றுச்சூழல் முறைமையொன்றை மேம்படுத்தி ஆதரிக்கும் சுற்றாடலை ஏற்படுத்துகின்றது.

உலகளாவிய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இலங்கையை நிலைநிறுத்துதல்

- கல்வித் தகைமைகளை பொருட்படுத்தாமல் தொழில்நுட்ப மற்றும் உயர் தொழிற்கல்வியை வழங்குவதற்காக புதிய நிகழ்ச்சித்திட்டத்தைச் செயற்படுத்துதல்.
- தற்போதுள்ள தொழிற்பயிற்சி நிறுவனங்களை முறையாக மதிப்பீடு செய்து பொருத்தமான நிறுவனங்களிற்கு முழுமையாக பௌதீக மற்றும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்தி "One TVET" எண்ணக்கருவின் கீழ் அந் நிறுவனங்களை வலையமைப்பு செய்து தொழில்நுட்ப பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு மாற்றுதல்.
- நாடு பூராவும் பரவியுள்ள நவீன “தொழில்நுட்ப மற்றும் பொறிசார் பல்கலைக்கழக கற்கை

நிலையங்கள்” தொகுதியொன்றை ஆரம்பித்தல்

- இலங்கை ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தை விரிவுபடுத்துதல்
- தற்போதுள்ள தேசிய தொழில் தகைமைகள் (NVQ) மட்டத்தை மட்டம் 7 இலிருந்து 10 வரை அதிகரிக்கச் செய்தல் மற்றும் அதற்கமைய இலங்கை தகைமை சட்டகத்தை (SLQF) மறுசீரமைத்தல்
- தொழில் கல்வியை பட்டப்பின்பட்டப்படிப்பு மட்டம் வரை கல்வியை பெறுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்குதல்
- தொழிற்கல்வி மற்றும் தொழில்சார் துறையை ஒன்றிணைத்து தகவல் தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழி அறிவுகளை உள்ளடக்கி தொழிற்கல்வி பாடவிதானத்தை சீரமைத்தல்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பல்வகைமைப்படுத்துதல் தொடர்பாக அமைச்சை இணைப்பாக்கம் செய்து உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புச் சந்தையை இலக்காகக் கொண்ட தொழிற்கல்வியை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுத்தல்
- தகவல் தொழில்நுட்ப தொழில் முயற்சியாளர்களை உருவாக்குதல்
- சர்வதேச இணையங்களுடன் தொடர்புபட்ட உதிரிப்பாகங்கள், புலமை, உயிரினத் தொழில்நுட்பம், ரோபோ தொழில்நுட்பம், ஓக்மன்ட் ரியலிட்டி, க்லவுட் கம்பியூட்டிங், நெனோ தொழில்நுட்பம் மற்றும் முப்பரிமாண அச்ச போன்ற நவீன தொழில்நுட்ப பாவனையை உச்ச அளவுக்குக் கொண்டுவருதல்.
- செயற்கை நுண்ணறிவு, பயோடெக்னாலஜி, ரோபாட்டிக்ஸ், ஆக்மென்ட் ரியலிட்டி, கிளவுட் கம்ப்யூட்டிங், நானோ டெக்னாலஜி


மற்றும் 3 டி பிரிண்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி இலங்கையை ஒரு புத்தாக்க மையமாக நிறுவுதல்.

- ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களது புத்தாக்கங்களை கண்டுபிடித்தல் மற்றும் ஆராய்ச்சிகளின் ஆக்கபூர்வமான உரிமைகளை உறுதிப்படுத்தும் உரிமப்பத்திரங்களை வழங்கும் செயன்முறையை ஒழுங்கமைத்தல்
- சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒத்துழைப்புடன் பணியாற்றுவதற்கு ஆராய்ச்சிகளுடன் சம்பந்தப்பட்ட உள்நாட்டு நிறுவனங்களுக்கு வசதிகளை வழங்குதல்
- ஆராய்ச்சிகளுக்கு பங்களிப்பு வழங்கும் தனியார் தொழில்முயற்சியாளர்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குதல்
- புத்தாக்கங்களைக் கொண்ட உற்பத்திகளுக்கு தேசியக் குறியீடுகளின் கீழ் உற்பத்தி செய்யும் பொருட்டு

தேவையான உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்துதல்

- புத்தாக்கங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பெறுபேறுகள், முதலீட்டாளர்கள் மற்றும் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு சென்றடையும் வகையில் செயற்திறன்மிக்க பொறிமுறையொன்றை ஏற்படுத்துதல்

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தால் மீளாய்வாண்டின் போது ரூபா 13,047 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு இராஜாங்க அமைச்சு மற்றும் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 12,175 மில்லியன் தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்கிணங்க பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட நிதியேற்பாட்டில் 6.6 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 872 மில்லியன் தொகை பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. விபரங்கள் உரு 37 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 37 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - நிதிக்கூற்றுக்கள் - 2020

மேற்படி செயற்பாடுகளின் செயலாற்றல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு அவதானிப்புக்கள் கீழே பொறிப்பாக்கப்பட்டுள்ளன.

வருடாந்த பாதீட்டு மதிப்பீட்டின் மூலம் 10 செலவின விடயங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ரூபா 184.85 மில்லியன் மொத்த நிதியேற்பாடும் எந்தவொரு நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்டிருந்தது.

நிதியேற்பாடு பயன்படுத்தப்படாமை

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல்கள் பிரிவின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக 03 செலவின விடயங்களின் கீழ் குறைநிரப்பு மதிப்பீடுகளின் மூலம் ரூபா 12.26 மில்லியன் மேலதிக நிதியேற்பாடு மேற்கொள்ளப் பட்டிருந்த போதிலும் அம் மொத்த நிதியேற்பாடும் பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்டிருந்தது.

கற்கைநெறிகளில் மாணவர்களின் பங்குபற்றல்

தொழிற்கல்வியை நோக்கிய ஈர்ப்பை மேம்படுத்துவதற்கான மூலோபாயங்களை உருவாக்கி அமுல்படுத்துதல் இராஜாங்க அமைச்சின் செயற்பாடாக உள்ளது. இராஜாங்க அமைச்சின் அதிகார எல்லையின் கீழ் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் நடாத்தப்படும் குறித்த சில கற்கை நெறிகளுக்கு மாணவர்களை ஈர்ப்பதற்காக முறையான நடைமுறையொன்று காணப்படாததால் மாணவர்களின் பங்குபற்றல் ஆகக்குறைந்த மட்டத்தில் காணப்பட்டது. அதற்கிணங்க அதிக மாணவர்களைச் சேர்ப்பதற்கு போதுமான இயலாமை மற்றும் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கிய போதிலும் தொடர்புடைய வளங்களை செயற்திறனாகவும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவதற்குத் தேவையான ஆகக்கூடிய எண்ணிக்கையிலான மாணவர்களைச் சேர்ப்பது தோல்வியடைந்திருந்தது.

குறித்த சில கற்கைநெறிகளில் மாணவர்கள் ஆர்வம் செலுத்தாமை, கற்கைநெறிகளுக்கு சேர்க்கப்பட்ட மாணவர்களின் கணிசமான சதவீதம் விலகிச்சென்றமை மற்றும் ஒரு சில பரவலான கற்கைநெறிகளுக்கு மாணவர்கள் அதிக விருப்பம் காட்டுதல் காரணமாக தொழிற்சந்தையில் கேள்வியுள்ள துறைகளை நோக்கிய மாணவர்களின் கவனம் ஆகக் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

வேலையின்மையை ஒழிப்பதில் தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்விக்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளின் இளைஞர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குவதில் தொழில் வழிகாட்டல் முக்கிய பங்கு வகிக்கிறது. இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள இருநூற்று ஐம்பத்தொன்பது உதவி திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 331 மாவட்டச் செயலகங்களில் மேற்படி வகிப்பங்கை ஆற்றுவதற்காக இணைக்கப்பட்டிருந்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயலாற்றல்

கணக்காய்வின் போது அவ் உத்தியோகத்தர்களால் ஆற்றப்பட வேண்டிய செயற்பாடுகளின் செயன்முன்னேற்றம் பலவீனமான நிலையில் இருந்தமை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

தரமான தொழிற்பயிற்சியொன்றை வழங்கும் போது போதிய அறிவைக் கொண்ட கல்விசார் பதவியணியொன்றை ஆட்சேர்ப்புச் செய்திருக்க வேண்டிய அதேநேரம் கற்பித்தலில் அவர்களது தரத்தை மேம்படுத்துவதற்கு பாடப் பகுதி தொடர்பாக போதியளவு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றுவதற்கு அவர்களிற்கு வாய்ப்புக்களை வழங்குதல். அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்படாததால் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களில் பற்றாக்குறை காணப்பட்டது.

எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு மட்டம் அடைந்துகொள்ளப்படாமை

மீளாய்வாண்டிற்குரிய ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல்கள் பிரிவின் செயன்முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் ரூபா 784.36 மில்லியன் கூட்டுமொத்த பெறுமதியான பதினான்கு செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தன. அச் செயற்திட்டங்களின் செயன்முன்னேற்றம் மீளாய்வாண்டின் இறுதியளவில் 34 சதவீதம் முதல் 89 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டதுடன் 75 சதவீதத்திற்கும் குறைவான செயன்முன்னேற்றத்தை அறிக்கையிட்டிருந்த 11 செயற்திட்டங்கள் காணப்பட்டன.

2018 சனவரியில் தொடங்கப்பட்டு அந்த ஆண்டின் இறுதியளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய ரூபா 80 மில்லியன் கிரயத்திலான சமூக புத்தாக்கல் ஆய்வுகூட செயற்திட்டம் மற்றும் ரூபா 70 மில்லியன் கிரயத்திலான 02 தரம் குறைந்த மணனை மேம்படுத்தும் செயற்திட்டங்கள் ஆகியவற்றின் செயன்முன்னேற்றம் மீளாய்வாண்டின் இறுதியிலும் முறையே 70 சதவீதம் மற்றும் 64 சதவீதம் ஆக காணப்பட்டன.

செயற்திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதங்கள்

2020 ஆம் ஆண்டின் போது ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல்கள் பிரிவிற்குரிய 03 செயற்திட்டங்களுக்காக ரூபா 111 மில்லியன்

நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் குறித்த செயற்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டிருக்காததால் மொத்த நிதியேற்பாடும் சேமிக்கப்பட்டிருந்தது.

கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவராண்மையானது (KOICA) சமுத்திர பல்கலைக்கழகத்தில் தரமான பட்டப்படிப்பு கற்கைநெறிகளை நடாத்துவதற்கு அதிக விசாலமான வளாகங்களை ஏற்படுத்தும் நோக்கில் புதிய பல்கலைக்கழக வளாகங்களை அபிவிருத்தி செய்வதற்காக கடன் வசதிகளை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. எனினும், 2017 ஆம் ஆண்டிலிருந்து அதற்குப் பொருத்தமான காணியை சுவீகரிக்கத் தவறியதன் காரணமாக மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அச் செயற்திட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

பணம் விடுவிக்கப்பட்ட போதிலும் செயன்முன்னேற்றம் இல்லாத செயற்திட்டங்கள்

சமூக புத்தாக்கல் ஆய்வுகூடத்தை நிறுவுவதற்காக 2017 ஆகஸ்ட் 10 இல் அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பிக்கப்பட்டிருந்ததுடன் அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் 2017 செப்டெம்பர் 12 இல் வழங்கப்பட்டிருந்தது. அதற்காக அமைச்சு ரூபா 35 மில்லியன் தொகையை செலவிட்டிருந்த போதிலும் அச் செலவினங்கள் தொடர்பாக போதியளவு எழுத்து மூலமான சான்றுகள் மற்றும் செயன்முன்னேற்ற அறிக்கைகள் கணக்காய்விற்கு கிடைக்கப் பெற்றிருக்கவில்லை.

சொத்துக்கள் முகாமைத்துவம்

நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆதர் சி. கிளார்க் நிறுவகத்திற்குச் சொந்தமான 10 ஏக்கர் பரப்பளவிலான காணியை சுற்றி வேலியொன்றை அமைப்பதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவுசெய்யப்பட்டிருந்தது. மொத்த ஒப்பந்த பெறுமதி ரூபா 3.5 மில்லியன் தொகையாகும். வேலியின் நிர்மாணப் பணிகளைத் தொடங்குவதற்காக பிணைமுறி இல்லாமல் ஒப்பந்ததாரருக்கு ரூபா 3.5 மில்லியன் மொத்த ஒப்பந்த பெறுமதியும் முற்பணமாக செலுத்தப்பட்டிருந்தது. எனினும், அவ் வேலி 2020 திசெம்பர் 31 வரையிலும்

அமைக்கப்பட்டிருக்கவில்லை. அச் செயற்திட்டம் நிறுத்தப்பட்டிருந்ததுடன் நிறுவகம் சம்பந்தப்பட்ட பணத்தை அறவீடு செய்வதற்கு தவறியிருந்தது.

நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆதர் சி. கிளார்க் நிறுவகத்திற்குச் சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு 2017 ஆகஸ்ட் 01 தொடக்கம் 2022 யூலை 31 வரையான 05 வருடங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்குவதற்கான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. அவ் உடன்படிக்கையின் பிரகாரம் 2019 ஆகஸ்ட் வரையான காலப்பகுதி தொடர்பாக பெறப்பட வேண்டிய ரூபா 2.2 மில்லியன் வருமானம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நிலுவையாக காணப்பட்டது. அந் நிலுவை வருமானத்தை அறவீடு செய்வதற்கு நிறுவகம் தவறியிருந்தது. முறையான பராமரிப்பு திட்டம் அமுல்படுத்தப்படாததன் விளைவாக இந்த கோபுரம் தற்போது அழிவடைந்து வருகிறது.

விளைவற்ற அல்லது குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

தேசிய ஆராய்ச்சி சபையின் இலக்கு-சார்ந்த பல்-ஓழுக்க ஆராய்ச்சி மானியங்களுக்கான ஆராய்ச்சியொன்றுக்கு ஏறத்தாழ ரூபா 50 மில்லியன் தொகை வழங்கப்பட்டிருந்தது. அக்கூட்டுமொத்த தொகை ஏறத்தாழ 05 ஆண்டு காலத்திற்கு நடைமுறைக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தது. அதற்கிணங்க மீளாய்வாண்டின் இறுதியில் உள்ளவாறு பெறப்பட்ட ரூபா 463.6 மில்லியன் தொகை நடைமுறைக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டது. சபையானது நடைமுறைக் கணக்குகளை திறந்து ஆராய்ச்சிகளைத் தெரிவுசெய்த பின்னர் அந்த கணக்குகளில் ஒவ்வொரு ஆராய்ச்சிக்கும் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினத்தை வைப்புச் செய்கின்றது. இதனால் 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் போது 40 ஆராய்ச்சிகளுக்காக பெறப்பட்ட ரூபா 180.4 மில்லியன் மானியங்கள் அந்த ஆராய்ச்சிகளுக்காகத் திறக்கப்பட்ட உரிய நடைமுறைக் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்தன. அதன் பின்னர் ஆராய்ச்சிகளை தொடங்குவதற்காக 03 தொடக்கம் 15 மாதங்கள் வரையிலான வீச்சில் காலதாமதம் ஏற்பட்டிருந்தது. சபையின் நிதிகள் அத் தாமத காலப்பகுதியின் போது நடைமுறைக் கணக்குகளில் விளைவற்றிருந்தன.

சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

தேசிய ஆராய்ச்சி சபையின் வங்கி கணக்கு கூற்றுக்களின் பிரகாரம் இலக்கு-சார்ந்த பல்-ஓழுக்க ஆராய்ச்சி மானியங்களின் கீழ் 09 செயற்திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப் படுகின்ற செலவினங்களிற்குரிய சதவீதங்களின் சராசரி 11 சதவீதமாக காணப்பட்டமை அவதானிக்கப்பட்டது. அதற்கிணங்க செயற்திட்டத்தின் ரூபா 439.6 மில்லியன் கூட்டுமொத்தத் தொகையில் ஏறத்தாழ 89 சதவீதத்தைக் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகையானது செலவிடப்படாமல் முதலாவது ஆண்டில் சேமிக்கப்பட்டிருந்தது. தேசிய ஆராய்ச்சி சபையால் வழங்கப்பட்ட ஆய்வாளர் இயக்க (Investigator Driven) ஆராய்ச்சி மானியங்களில், 7 தொடக்கம் 61 சதவீதம் வரை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகை மாத்திரமே ஆராய்ச்சியின் முடிவு வரையிலும் பயன்படுத்தப்பட்டிருந்தது. 06 ஆராய்ச்சிகளுக்கு வழங்கப்பட்ட ரூபா 17.9 மில்லியன் தொகையில் ரூபா 12.6 மில்லியன் தொகை பயன்படுத்தப்படாமல் நடைமுறைக் கணக்குகளில் காணப்பட்டமை தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்டது.

தொழில்துறை தொழில்நுட்ப நிறுவகத்தில் LIMS கணனி முறைமையை நிறுவுவதற்காக கணனி பிரிவிற்கு 2019 செப்டெம்பர் 05 இல் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 2.5 மில்லியன் பெறுமதியான Rack Mountable Server System 2020 யூன் 23 வரையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.

ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கல்கள் பிரிவின் ரூபா 39.6 மில்லியன் பெறுமதியான பதினொரு மோட்டார் வாகனங்கள் ஒரு வருடத்திற்கும் குறைவான காலப்பகுதியிலிருந்து விளைவ ற்றும் குறைவாக பயன்படுத்தப்படும் காணப்படுகின்றது.

நாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் அல்லது சவாலாக இருக்கும் பிரச்சனைகளை கண்டறிந்து தீர்ப்பதன் மூலம் அறிவுத்திறன் மற்றும் நாட்டின் அபிவிருத்தியிலுள்ள முக்கிய இடைவெளிகளை நிரப்புவதற்கு தேசிய ஆராய்ச்சி சபை ஆய்வாளர் இயக்க ஆராய்ச்சிகளை (ID) நடாத்தியிருந்தது. 2010 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை நடாத்தப்பட்ட 384 ஆராய்ச்சிகளில், இருநூற்று இருபத்தி ஏழு பூர்த்தி செய்யப்பட்டிருந்ததுடன் அவை விஞ்ஞானவியல் இதழ்களில் வெளியிடப்படுவதன் மூலமும் மாநாடுகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதன் மூலமும் முடிவுசெய்யப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், அந்த ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவதற்கு எந்தவொரு முறைமையும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கவில்லை.

மிக உயர்ந்த விஞ்ஞானவியல் திறன்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விண்ணப்பங்கள் மாத்திரமே தேசிய ஆராய்ச்சி சபையால் ஆராய்ச்சி நிகழ்ச்சித் திட்டங்களிற்காக கோரப்பட்டு தெரிவு செய்யப்படுகின்றன. தொழில்நுட்பக் குழுக்களின் பலவீனங்களை மதிப்பீடு செய்யும் போது 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை நடாத்தப்பட்ட ரூபா 47.3 மில்லியன் பெறுமதியான ஆராய்ச்சிகளில் 15 ஆராய்ச்சிகள், ஆராய்ச்சியாளருக்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இடையேயான மோசமான ஒருங்கிணைப்பு, ஆராய்ச்சி செயன் முன்னேற்றம் மற்றும் மீளாய்வு மேற்கொள்ளப்படாதமை போன்ற விடயங்களால் தோல்வியுற்றிருந்தது. மேலும் ஏழு ஆராய்ச்சிகள் அரைவாசியில் கைவிடப்பட்டிருந்தன.

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அவதானிப்புகள்

எதிர்பார்த்த நன்மைகளைப் பெறத் தவறியமை
பணிப்பொறுப்புக்கள் நிறைவேற்றப்பட்டிருக்காமை
செயற்திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம்
நிதி விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் முன்னேற்றமற்ற செயற்திட்டங்கள்
சொத்து முகாமைத்துவம்
நிர்வாக பலவீனங்கள்

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள்


புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அமைச்சு மற்றும் அதன் கீழ் காணப்படுகின்ற இராஜாங்க அமைச்சு, 07 திணைக்களங்கள் மற்றும் 11 நியதிச் சபைகள் / நிறுவனங்களினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியதாகக் காணப்பட்டன.

- கஷ்டப் பிரதேசங்களில் அமைந்துள்ள கோவில்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக “சசுன் உதாவ” தேசிய வேலைத்திட்டத்தைச் செயற்படுத்தல்.
- தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காகத் தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைத் திருத்துதல்.
- மத்திய கலாச்சார நிதியம் தொடர்பாக ஒரு முழுமையான ஆய்வை நடாத்தலும் அதன் முழுமையான மறுசீரமைப்பிற்கான கொள்கை அடிப்படையை உருவாக்குதலும்.
- ஜனாதிபதி செயலாற்றல் செயலணியுடன் இணைந்து தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான தேவையான கொள்கைகள் மற்றும் சட்டப் பின்னணியை தயாரித்தல்.
- அனைத்து மதங்களையும் சேர்ந்த டிஜிட்டல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கலைக்களஞ்சியமொன்றை உருவாக்குதல்.
- தேசிய பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள நிறுவனங்களின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான செயற்திட்டங்களை செயற்படுத்துதல்.
- அச்சிடப்பட்ட படைப்புக்கள், நாடகம், சினிமா, கலை மற்றும் சிற்பம், இசை

மற்றும் நடனத் தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்கான வசதிகளை வழங்குதல்.

- உள்ளூர் அதிகாரப் பின்னங்களைச் செலுத்துவதற்கான சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுகளுக்கு ஏற்ப ஒரு முறையான பொறி முறையினை அறிமுகம் செய்தல்.
- ஒரு முழுமையான “நாடக அரங்கு” ஒன்றை நிறுவுதல் மற்றும் கலைஞர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு வேலைத்திட்டத்தை நிறுவுவதற்கு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதல்.
- கலைப் படைப்புக்கள் மற்றும் கண்காட்சிகளுக்காக சிறப்பு வசதிகளை வழங்குதல்.
- சுற்றுலா அமைச்சுடன் ஒருங்கிணைந்து பாரம்பரிய மற்றும் நவீன நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளை வழங்குதல் மற்றும் கலை சிற்பிகள் தமது படைப்புக்களை சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலாப் பாதுகாப்பான இடங்களில் விற்பதற்காக இடங்களை வழங்குதல்.

2020 ஆம் வருடத்தில் மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சு மற்றும் அதன் கீழான இராஜாங்க அமைச்சு மற்றும் 07 திணைக்களங்களுக்கு மொத்தம் ரூபா 5,829 மில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டில் இறுதி வரையில் அவற்றில் ரூபா 5,079 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் ரூபா 750 மில்லியன் ஒதுக்கங்கள் பயன்படுத்தப்படாமல் சேமிக்கப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 38 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 38 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவுகள் மூலாதாரம் - 2020 நிதிக்கூற்றுக்கள்

எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப்பெறாமை

புத்தசாசன, சமய அலுவல்கள் மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் புத்தசாசனப் பிரிவினால் செயற்படுத்தப்பட்ட ஸ்ரீ தலதா மாளிகைக்கு இணைக்கப்பட்ட பல்லேகெல செயற்திறன் பயிற்சி நிறுவகத்தின் நிர்மாணப் பணிகள் ரூபா 145.7 மில்லியன் மொத்த மதிப்பீட்டின் அடிப்படையில் 2016 செப்டெம்பர் 16 ஆந் திகதி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிர்மாண நடவடிக்கைகள் 2020 செப்டெம்பர் 30 ஆந் திகதி வரையில் பணிகள் முடிக்கப்பட வேண்டிய போதிலும் 2020 திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் பணிகள் முடிக்கப்பட்டிருக்கவில்லை. முடிக்கப்பட வேண்டிய காலத்தை விஞ்சியதாக ஒரு வருட காலம் கடந்து விட்ட போதிலும், அச்செயற்திட்டத்தின் நிதிசார் முன்னேற்றம் நூற்றுக்கு 41 வீதம் மற்றும் பௌதீக முன்னேற்றம் நூற்றுக்கு 56 வீதமாகவும் காணப்பட்டன.

அமைச்சின் கலாச்சாரப் பிரிவினால் செயற்படுத்தப்பட்டிருந்த உள்நாட்டு அறிவு மற்றும் கலாச்சார மதிப்புகள் தொடர்பான ஆராய்ச்சி நடவடிக்கைகள் செயற்திட்டத்தின் பௌதீக முன்னேற்றம் நூற்றுக்கு 100 வீதம் மற்றும் நிதிசார் முன்னேற்றம் நூற்றுக்கு 14 வீதம் ஆகும். குறித்த செயற்திட்டத்தினூடாக புத்தளம் மாவட்டத்தின் நாட்டுப்புறக் கலை தொடர்பான ஆராய்ச்சிப் புத்தகமொன்று அச்சிடுவதற்குத் திட்டமிடப்பட்டு குறித்த

புத்தகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டிருந்த போதிலும், 2021 மே 31 ஆந் திகதி வரையில் அவற்றில் 17 பிரதிகள் மட்டுமே அமைச்சில் பல்வேறு பிரிவுகளுக்கு வழங்கப்பட்டு மீதிப் பிரதிகள் எதிர்பார்க்கப்பட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படாது களஞ்சியசாலையில் தேக்கி வைக்கப்பட்டிருந்தன.

செயற்பாடுகள் நிறைவேற்றப்படாமை

2020 ஆம் வருடத்திற்கான கலாச்சாரப் பிரிவு தயாரித்திருந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட அரச சேவை வடிவமைப்பு போட்டி தொடர்பான செயற்பாடுகள் மற்றும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் நிர்மாணித்தல் போன்ற செயற்திட்டங்களுக்காக முறையே ரூபா 3.50 மில்லியன் மற்றும் ரூபா 28.00 மில்லியன் மதிப்பிடப்பட்டிருந்தது. குறித்த பணிகள் வருடத்திற்குள் நிறைவேற்றப்படவில்லை. அரச சேவை வடிவமைப்பு போட்டி தொடர்பான செயற்பாடுகளில் பௌதீக மற்றும் நிதிசார் முன்னேற்றம் நூற்றுக்கு 37 வீதமாக செயலாற்றல் அறிக்கையில் காட்டப்பட்டிருந்ததுடன் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலைய நிர்மாணித்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த ரூபா 28.00 மில்லியனில் ரூபா 27.96 மில்லியன் கிராமிய வீட்டு நிர்மாணம் மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் அபிவிருத்தி அமைச்சிற்கு வழங்கப்பட்டமையால் அந்நிர்மாண

நடவடிக்கைகள் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை.

செயற்திட்டங்களை நிறைவேற்றுவதிலான தாமதங்கள்

அமைச்சின் கலாச்சார பிரிவிற்கான உஹை காலாச்சார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்காக ரூபா 21.38 மில்லியன் கிரய மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2015 ஆம் வருடத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ரூபா 21.85 மில்லியன் ஒதுக்கங்கள் அம்பாறை மாவட்டச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்தது. நிர்மாண முன்னேற்றம் தொடர்பான பின் தொடரல்களைச் செய்தலானது அமைச்சில் மேற்கொள்ளப்படாமையுடன் மீளாய்வாண்டின் இறுதியில் கட்டிட நிர்மாணம் முடிக்கப்படவில்லை.

அமைச்சின் புத்தசாசன பிரிவிற்கு உரிய வித்யாலங்கார சர்வதேச பௌத்த மாநாட்டு மண்டபத்தின் நிர்மாண நடவடிக்கைகள் 2015 ஆம் வருடத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அந்நிர்மாணத்தின் 5 கட்டம் வரை 2019 ஆம் வருடத்தில் முடிக்கப்பட்டு அதற்காக ரூபா 1,204.33 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 21 வரையில் அதன் 6 ஆவது கட்டத்தின் நிர்மாணம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பௌத்த அலுவல்கள் திணைக்களத்தினால் ரூபா 74.96 மில்லியன் செலவிடப்பட்டு களணி ஈரியவெட்டியவில் நிர்மாணிக்கப்படுகின்ற தருசில் மாதா மூலஸ்தானம் மற்றும் பயிற்சி நிறுவகத்தின் நிர்மாணப் பணிகள் முடிவடைந்து திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டு 06 வருடங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதி கடந்த போதிலும், பயிற்சி செயற் திட்டங்களை நடாத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. நிறுவகம் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை 2012 ஆம் வருடத்தில் திணைக்களத்திற்கு கையளிப்பதற்கு இக்காணியை தானமாக வழங்கியிருந்த மதிப்பிற்குரிய தேரரின் இணக்கம் பிரதேச செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டு 08 வருடங்கள் கடந்திருந்த போதிலும்,

மீளாய்வாண்டின் இறுதி வரையில் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கை முடிக்கப்பட்டு சட்டபூர்வமான உரிமை உறுதிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

பணம் விடுவிக்கப்பட்டும் முன்னேற்றம் கிடைக்கப் பெறாத செயற்திட்டம்

அமைச்சின் கலாச்சாரப் பிரிவின் 2020 ஆம் வருடத்தின் முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம் 15 கலாச்சார மத்திய நிலையங்கள் திருத்தியமைத்தல் மற்றும் மேம்படுத்தல் செயற்திட்டத்தில் மதிப்பிடப்பட்ட பெறுமதி ரூபா 7.93 மில்லியன் ஆக இருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையில் அச்செயற்திட்டம் முடிக்கப்பட்டிருந்ததுடன் அதன் நிதிச் செயலாற்றல் நூற்றுக்கு 96 வீதமாகவும் மற்றும் பௌதீகச் செயலாற்றல் நூற்றுக்கு 64 வீதமாகவும் காணப்பட்டது.

சொத்துக்கள் முகாமைத்துவம்

அமைச்சின் கலாச்சாரப் பிரிவிற்கு உரித்தான 12 வாகனங்கள் வேறு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்த போதிலும், அவ்வாகனங்களின் உரிமையைக் கையளிப்பதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.

முகாமைத்துவ பலவீனங்கள்

முஸ்லிம் சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் இயங்கி வருகின்ற கட்டிடம் ரூபா 312.49 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டது. அக்கட்டிடம் 33,547 சதுர அடியான பெரிய காணியில் போதியளவு பயன்படுத்தப்படாது விளைவற்றதாகக் காணப்படுகின்ற போதிலும், அமைச்சின் கீழ் காணப்படுகின்ற கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் மற்றும் இந்து சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களம் என்பன முறையே ரூபா 4.20 மில்லியன் மற்றும் ரூபா 6.82 மில்லியன் வருடாந்த வாடகை அடிப்படையில் தனிப்பட்டோரின் கட்டிடங்களில் இயங்கி வருகின்றன.

தொழில் துறை

அவதானிப்புகள்

- இலங்கை தொழிற்படையின் கட்டமைப்பு
- இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்தால் வசூலிக்கப்பட்ட இழப்பீடுகள்
- அறவிடப்பட வேண்டிய இழப்பீடுகள்
- உண்மையான தங்கிவாழ்வோரை கண்டுபிடிக்கத் தவறியமை
- பருவ வயதை அடைந்த பின்னரும் நலன்கள் விடுவிக்கப்படாத கணக்குகள்
- யூலை வேலைநிறுத்தக்காரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல்
- நடமாடும் சேவை திட்டங்களை செயல்படுத்துதல்
- நிர்மாணம் மற்றும் மேம்பாடுகள்
- மெஹவர பியச கட்டிட நிர்மாணம்
- விருது பெற்ற நிறுவனங்கள் குறித்து பின்தொடர்கள் மேற்கொள்ளாமை
- தேசிய நியமங்களைத் தயாரித்தல்
- விளைவற்ற காசு மீதி
- குறைந்த வருவாய் விகிதம்
- முதலீட்டு வருமானம் குறைவடைதல்
- தொழில் தருனர்களுக்கு எதிரான வழக்குளின் மூலம் பெற்ற வருமானம்
- உள்ளக கணக்காய்வு - ஊழியர் சேமலாப நிதியம்

தொழில் துறை


“திருப்திமிகு உற்பத்திசார் தொழிலணி” என்பதை தொலை நோக்காக கொண்டு, தொழில் அமைச்சினால் முத்தரப்பு உறவுகளை வலுவுள்ளதாக்கல் மற்றும் பலப்படுத்தல், அனைத்துலகம் அங்கீகரித்துள்ள வேலை செய்யும் உரிமைகளையும் நிபந்தனைகளையும் சான்றுபடுத்தல், சிறுவர்களை வேலையில் ஈடுபடுவதை தவிர்த்தல், தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களை பாதுகாத்தல், வலுவுள்ளதாக்கல் மற்றும் ஆண், பெண் நியாயத்தன்மையையும் சமத்துவத்தினையும் அடைதல், குறித்த தொழில் சட்ட மறுசீரமைப்பு பணிகளை துரிதப்படுத்தல், முழுமையான சமூகப் பாதுகாப்பு மூலோபாயங்களை தயாரிப்பதற்காகப் பணிகளை ஆரம்பித்தல் ஆகிய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக தொழில் அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் 05 நியதிச்சட்ட சபைகளால் பின்வரும் பணிகள் மற்றும் செயற்பணிகள் நிறைவேற்றப்பட்ட வேண்டியதாக காணப்பட்டது.

- தொழில் விடயப்பரப்பிற்குரிய அனைத்து சுற்றறிக்கைகள், சட்டங்கள், கட்டளைச்சட்டங்கள், பிரமாணங்கள்

ஆகியவற்றை மீளாய்வு செய்து நடைமுறைக்கு பொருந்தும் மற்றும் ஊழியர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளல்.

- ஊழியர் நலன்புரி நிதியத்திற்கு மேலதிகமாக ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு பின்னரான காலத்திற்கான பங்களிப்பு ஓய்வூதிய முறைமை யொன்றினை அறிமுகப்படுத்தல்.
- ஊழியர்களின் ஆற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை அபிவிருத்தி செய்து, சேவை இடங்களில் உயர் தரத்திலான சுத்திகரிப்பு மற்றும் ஊழியர் பாதுகாப்பு முறைமைகளை பேணி ஊழியர்களின் நலனோம்பலை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சித்திட்டங்களை ஊக்குவித்தல்.

2020ஆம் ஆண்டின் போது மேற்குறிப்பிட்ட பணிப்பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக தொழில் அமைச்சு மற்றும் திணைக்கத்திற்கு ரூபா 3,808 மில்லியனான நிதி பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதியளவில் அவற்றுள் ரூபா 3,571 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 39 இல் காணப்படுகின்றது.




உரு 39 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளடையான செலவினம் மூலம் - 2020ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்கள்

அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களம் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களால் மேற்படி பணி மற்றும் பணிப்பொறுப்பினை நிறைவேற்றுவதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட பொருண்மையான மற்றும் முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.

இலங்கையின் ஊழியப் படையின் கூட்டு

மீளாய்வாண்டில் இலங்கையின் மொத்த ஊழியப் படை 8.47 மில்லியனாகக் காணப்பட்டதுடன், அதில் 7.99 மில்லியன் வேலைசெய்வோர்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. மொத்த தொழிற்படையில் 5.5 மில்லியன் அல்லது 0.47 சதவீதம் வேலையற்றோர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டின் போது தொழிலின்மை 0.41 மில்லியனிலிருந்து, 2020ஆம் ஆண்டளவில் அது 0.47 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. விபரங்கள் உரு 40 இல் தரப்பட்டுள்ளன.



உரு 40 – தொழிற்படை, தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் தொழிலின்மை மூலம் - தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்

இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்தினால் அறவிடப்பட்ட இழப்பீடுகள்

தொழிலில் ஈடுபட்டிருக்கையில் ஊழியர்களிற்கு ஏற்படுகின்ற மரண விபத்துக்கள் மற்றும் ஏனைய விபத்துக்கள் காணரமாக வேலை கொள்வோர்களிடமிருந்து இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்தினால் அறவிடப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகையில் 2020 திசம்பர் 31ஆந் திகதி வரையிலும்

தீர்ப்பளவு செய்யப்படாது ரூபா 6.8 மில்லியனான மீதியொன்று நிலவியது. ஊழியர்களினதும் அவர்களில் தங்கியிருப்போரினதும் சரியான தகவல்கள் இன்மை, நலனாளிகளின் இழப்பீட்டினைச் செலுத்துவதற்குத் தேவையான ஆவணங்களிலுள்ள குறைபாடுகள் மற்றும் அவற்றை அலுவலகலத்திற்குச் சமர்த்திருக்காமை போன்ற காரணங்களால் இந்த இழப்பீட்டுத் தொகையினை செலுத்த முடிந்திருக்கவில்லை. அவ்வாறு தீர்வுசெய்யப்படாது 5 மாதங்கள் முதல் 4 ஆண்டுகள் வரை முன்கொண்டுவரப்பட்டவாறு காணப்பட்டது.

அறவிடப்பட வேண்டிய இழப்பீடுகள்

இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்திற்கு ஊழியர்களுக்கு ஏற்படும் நட்டங்கள் அறிக்கையிடப்பட்ட திகதி, ஆரம்ப திகதியாக கொள்ளுமிடத்து 4 முதல் 24 வருடங்கள் வரையான அறவிடப்பட வேண்டிய நட்டஈடு 2020 திசம்பர் 31ஆந் திகதியளவில் ரூபா 12.99 மில்லியனாக காணப்பட்டது. நட்டஈட்டுத் தொகையினை செலுத்தாமை தொடர்பில் பிடியாணையாக 08 நீதிமன்றங்களில் 48 வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

தங்கியிருப்போரை தேடிக் கண்டறியத் தவறியமை

இழப்பீட்டு ஆணையாளர் அலுவலகத்திற்கு இழப்பீட்டுத் தொகை வைப்புச் செய்யப்பட்டிருந்த போதிலும், உரிய தங்கியிருப்போரைக் கண்டறிய முடியாமையால் அந்த இழப்பீட்டுத்தொகை பயிர்நதளிக்கப்படாது தேசிய சேமிப்பு வங்கியில் தொழில் ஆணையாளரின் பெயரில் தனித்தனியாக கணக்குகளில் வைப்புச் செய்யப்பட்டிருந்தது. 2020 திசம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக அவ்வாறு வைப்புச் செய்யப்பட்ட தொகை ரூபா 2.02 மில்லியனாக காணப்பட்டது.

பராயமடையாதோர் பராயமடைந்த பின்னரும் நலன்களை விடுவித்திருக்காத கணக்குகள்

தொழிலில் ஈடுபட்டிருக்கையில் ஊழியர்களிற்கு ஏற்படுகின்ற மரண விபத்துக்கள் காணரமாக மரணமடைந்திருந்த ஊழியர்களின் பருவ வயதை அடைந்திருக்காத பிள்ளைகளிற்கு உரித்தான இழப்பீடுகள் அவர்கள் பருவ வயதை அடைந்த பின்னரும் உரியவர்களிற்குச் செலுத்தப்படாது வைக்கப்பட்டிருந்தது. 2020

திசெம்பர் 31ஆந் திகதியளவில் அவ்வாறு பருவ வயதை அடைந்திருந்தும் செலுத்தப்படாது உரிய நபர்களின் 534 கணக்குகளில் வைத்திருக்கப்பட்டிருந்த தொகை ரூபா 20.86 மில்லியன் ஆகும். அந்தி மீதியினுள் 2016ஆம் ஆண்டின் போது பராயமடைந்த 459 பேரின் கணக்குகளின் ரூபா 11.79 மில்லியன் கூட்டுத்தொகையும், 2020ஆம் ஆண்டினுள் பராயமடைந்த வடதை அடைந்த 66 பேரின் ரூபா 8.56 மில்லியனான பண மீதியும் காணப்பட்டது.

ஐலை போராட்டக்காரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துதல்

2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கீழ் ஐலை போராட்டக் காரர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2016 ஆகஸ்ட் 18ஆந் திகதிய BD/GPS/JS/2/14-2015 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத்திட்ட பணிப்பாளரின் கடிதத்தின் மூலம் அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அந்த அறிவுரைகளுக்கமைய செயற்பட்டு தொழில் திணைக்களத்தினால் விண்ணப்பங்களை பரிந்துரை செய்வதற்காக முறையாக செயன்முறை யொன்ற தயாரிக்கப்பட்டிருக்கவில்லை. அதன் காரணமாக ஒரே நபரின் விண்ணப்பம் இரு தடவைகளை பரிந்துரை செய்யப்பட்டமையால் 4 பேருக்கு ரூபா ஒரு மில்லியன் கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தல்

அமைச்சுடன் இணைந்த அனைத்து நிறுவனங்களினாலும் ஒரு மாவட்டத்தில் ஒரு காலப்பகுதியில் ஊழிய சமூகத்திற்கு மிகவும் ஆக்கபூர்வமான சேவையினை வழங்கும் நோக்கில் நடமாடும் சேவையை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. கடந்த 05 வருடங்களின் தகவல்களை பகுப்பாய்வு செய்யும் போது, அந்த 05 வருட காலப்பகுதியினுள் பதுளை மாவட்டத்தில் 04 நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டங்களும், இரத்தினபுரி மாவட்டத்தில் 03 நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டங்களுமாக 08 நிகழ்ச்சித்திட்டங்கள் மாத்திரம் தொழில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

நிர்மாணங்கள் மற்றும் அபிவிருத்திகள்

2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் தொழில் திணைக்களத்தினால் 25 நிர்மாண மற்றும் அபிவிருத்திப் பணிகளை நிறைவேற்றுவதற்காக கட்டிடங்கள் திணைக்களத்திற்கு ரூபா 320.11 மில்லியன் கூட்டுத்தொகை செலுத்தப்பட்டிருந்தது. 2021 மார்ச் 31ஆந் திகதி வரையிலும் அந்த பணிகளின் பௌதீக செயன்முன்னேற்றம் 90 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையான வீச்சில் காணப்பட்டது. 100 சதவீத பௌதீக செயன்முன்னேற்றத்தினை அறிக்கையிட்டிருந்த செயற்திட்டங்களுக்காக வழங்கப்பட்டிருந்த நிதியேற்பாடுகளில் ரூபா 41.52 மில்லியன் அல்லது 13 சதவீதம் எஞ்சியிருந்தது. அந்த எஞ்சிய தொகையை மீள பெற்றுக்கொள்வதற்கு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வேறு பணிகளை நிறைவேற்றுவதற்கு தொழில் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மெஹெவர பியச கட்டிடத்தினை நிர்மாணித்தல்

2013 ஆம் ஆண்டின் போது ஆரம்பிக்கப்பட்டிருந்த மெஹெவர பியச கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் தனியார் கம்பனியொன்றுக்கு கையளிக்கப்பட்டிருந்ததுடன், 2013 ஒக்தோபர் 03ஆந் திகதி உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது. அந்த உடன்படிக்கையின் பிரகாரம் 36 மாத காலப்பகுதியினுள் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. எனினும், அந்த ஒப்பந்தப் பணிகளை உரிய திகதியில் நிறைவு செய்வதற்கு ஒப்பந்ததாரர் தவறியிருந்தார். 2019 யூன் 26ஆந் திகதி அமைச்சரவையால் தாமதக் கட்டணங்களை அறவிடுவதற்கமைய 2019 யூன் 30ஆந் திகதி வரையிலும் ஒப்பந்தத்தின் காலத்தை நீடிப்பு செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் ஒப்பந்தத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டிராததுடன், உடன்படிக்கையின் பிரகாரம் அறவிடப்பட வேண்டிய தாமதக் கட்டணங்களையும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விருதுகளை வழங்கிய நிறுவனங்கள் தொடர்பான பின்தொடர் நடவடிக்கை மேற்கொள்ளாமை

2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் தேசிய

உற்றத்தித்திறன் செயலகத்தினால் உற்பத்தித்திறன் விருது மற்றும் 03 விருது வழங்கும் விழாக்களுக்காக ரூபா 59.1 மில்லியன் செலவில் நடாத்தப்பட்டிருந்தது. அந்த போட்டியில் விருதினை பெற்ற நிறுவனங்களின் உற்பத்தித்திறனை தொடர்ச்சியாக பேணுதல் தொடர்பான பின்தொடர் நடவடிக்கையொன்று 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தேசிய நியமங்களை உருவாக்குதல்

2009 இன் 38ஆம் இலக்க தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான அதிகாரச்சட்டத்தின் 3(1)(க) உப பிரிவின் பிரகாரம் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை தொடர்பான தேசிய நியமங்களை உருவாக்குவதற்கு தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டியதாக காணப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நியமங்கள் உருவாக்கப்படவில்லை.

காசு மீதிகள் விளைவற்றுக் காணப்படல்

தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனத்தின் மீளாய்வாண்டின் ஒவ்வொரு மாதத்தினதும் இறுதியில் வங்கி நடைமுறைக் கணக்குகளின் மீதிகள் ரூபா 4.6 மில்லியன் முதல் ரூபா 19.3 மில்லியன் வரையான வீச்சில் காணப்பட்டது. செயற்பாட்டுப் பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக நிறுத்தி வைக்கப்பட வேண்டிய வங்கி மீதி இனங்காணப்பட்டு, எஞ்சிய தொகை ஆக்கபூர்வமான முறையில் முதலீடு செய்து வட்டி வருமானத்தினை ஈட்டுவதற்கு நிறுவனம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

நலன்கள் வீதம் குறைவடைதல்

ஊழியர் நலன்புரி நிதியத்தின் அங்கத்தவர்களின் பங்களிப்புத் தொகைக்காக செலுத்தப்படும் நலன்கள் வீதம் 2013ஆம் ஆண்டின் போது 11 சதவீதமாக காணப்பட்டது. 2014ஆம் ஆண்டளவில் அது 10.5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்திருந்தது. 2014ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலும் 10.5 சதவீதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததுடன், 2018ஆம் ஆண்டின் போது கிராமமாக வீழ்ச்சியடைந்து

மீளாய்வாண்டின் போது 9 சதவீதம் வரையிலும் வீழ்ச்சியடைந்திருந்தது.

முதலீடு நலன்கள் குறைவடைதல்

ஊழியர் நலன்புரி நிதியத்தினால் 83 பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் ரூபா 83,463 தொகை முதலீடு செய்யப்பட்டிருந்த போதிலும், 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் அந்த முதலீடுகளின் சந்தைப் பெறுமதி ரூபா 70,807 மில்லியன் வரையிலும் ரூபா 12,656 மில்லியனால் அதாவது 15 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது. மீளாய்வாண்டின் போது முதலீடு செய்யப்பட்டிருந்த கம்பனியொன்றின் அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்பட்டமையால் ரூபா 205 மில்லியன் நிதியத்திற்கு இழப்பாகியிருந்தது. மேலும், பட்டியல்படுத்தப்படாத கம்பனிகளின் பங்குகளில் முதலீடு செய்தமையால் ரூபா 5,000 அல்லது 56 சதவீதம் 2013ஆம் ஆண்டின் போது கென்வில் ஹோல்டிங்ஸ் ஹோட்டல் தொகுதியினை நிர்மாணிப்பதற்காக முதலீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியளவில் அதன் வியாபார பணிகள் ஆரம்பிக்கப்பட்டிராமையால் அந்த முதலீடு களுக்காக எதுவித நலனும் கிடைத்திருக்கவில்லை. அவ்வாறே, மீளாய்வாண்டின் போது பட்டியல்படுத்தப்படாத கம்பனிகளின் முதலீடுகளிளிடையே இரு கம்பனிகளில் மாத்திரம் ரூபா 466 மில்லியன் இலாபப் பங்கு கிடைத்திருந்தது. அது கடந்த வருடத்திற்கு ஒப்பாக 87 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது.

தொழில் வழங்குநருக்கு எதிராக வழக்கு தொடுத்து பெற்றுக்கொண்ட பணம்

2020 திசெம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக ஊழியர் நலன்புரி நிதியத்தின் அங்கத்துவ நிதியத்தினுள் தொழில் ஆணையாளரின் பெயரில் காணப்பட்ட கணக்கில் சேவை வழங்குநருக்கு எதிராக வழக்கு தொடுத்தமையால் அறவிடப்பட்டிருந்த ரூபா 10,486 மில்லியன் பொது வைப்புக் கணக்கில் ரூபா 453 மில்லியன் ஒவ்வொரு அங்கத்தவரின் கணக்குகளுக்கும் செலவு பைப்பதற்கு நடவடிக்கை எடுக்காது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும், சேவை வழங்குநரின் பெயரில் தனித்தனியாக பேணப்படும் “நடப்பாண்டின் பங்களிப்பு பணம் - இலக்கம் 01” கணக்கில் 2020 திசெம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக நிலவிய ரூபா 65,865 ஆன மீதி உரிய அங்கத்தவர்கள் இனங்காணப்பட்டு தீர்ப்பளவு செய்வதற்கு நடவடிக்கை

எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, 2020 திசம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக நிறுத்தி வைக்கப்பட்ட நலன்கள் மற்றும் உரித்து கோரப்படாத நலன்களாக ரூபா 925 மில்லியனும், குறை .∴ மிகை பங்களிப்பு தொகைகளாக ரூபா 1,984 மில்லியனும், குறை .∴ மிகை நலன்களை செலுத்துவதற்காக ரூபா 682 மில்லியனும் அங்கத்துவ நிதியத்தின் கீழான கணக்குகளில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அந்த மீதிகளை இனங்கண்டு தீர்ப்பளவு செய்வதற்று நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. மேற்குறிப்பிடப்பட்டவாறு அங்கத்துவ கணக்குகளில் செலவு வைக்கப்படாது கணக்குகளில் காணப்படும் பணத்தை துரிதமாக தீர்ப்பளவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு 2013, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளின் போது அரசாங்க கணக்குகள் குழுவினால் கட்டளையிடப்பட்டிருந்தது.

உள்ளகக் கணக்காய்வு - ஊழியர் நலன்புரி நிதியம்

ஊழியர் நலன்புரி நிதியத்திற்கு சுயாதீனமான உள்ளக கணக்காய்வு பிரிவொன்று தாபிக்கப்பட்டிருக்காததுடன், இலங்கை மத்திய வங்கியின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவினால் அந்த பணி நிறைவேற்றப் பட்டிருந்தது. நிதியத்தின் நிர்வாகப் பணிகள் மேற்கொள்ளப்படும் தொழில் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவானது 14 பேரைக் கொண்ட சபையொன்று அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், உள்ளபடியான எண்ணிக்கை 09 பேராக காணப்பட்டது. நிதியத்தினால் மூபா 2.8 டிரில்லியன் பெறுமதியான அங்கத்துவ நிதியமொன்றினை முகாமை செய்கின்றமையால் உள்ளக கணக்காய்வுப் பிரிவு வலுவானதாக காணப்பட வேண்டும். மேலும், தொழில் திணைக்களத்தின் உள்ளக கணக்காய்வு வலுப்படுத்தப்பட வேண்டும் என 2013ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியான அரசாங்க கணக்குகள் குழுவினால் கட்டளையிடப்பட்டிருந்த போதிலும், போதியளவான பதவியணியை இணைத்துக் கொண்டு கணக்காய்வினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஊழியர் நலன்புரி நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை விநியோகித்தல்

நிதியத்தின் அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கதல் மற்றும் கணக்கின்

மீதியை பரிசோதிப்பதற்காக இயந்திரங்களை பொருத்தும் செயற்திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 2008ஆம் ஆண்டின் போது ரூபா 2.75 மில்லியன் செலவிடப்பட்டு 05 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்கள் கிடைத்தி திகதியிலிருந்து குறைப் பயன்பாட்டுடன் காணப்பட்டன. அவற்றுள் 2 இயந்திரங்கள் 2020 செப்தம்பர் 17ஆந் திகதி கைத்தவிர்க்கப்பட்டிருந்தன. எஞ்சிய இயந்திரங்கள் தொடர்பில் 2020 திசம்பர் 31ஆந் திகதி வரையிலும் தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அங்கத்தவர்களுக்கு அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்காக 2008ஆம் ஆண்டின் போது ரூபா 12.61 மில்லியன் செலவிடப்பட்டு தயாரிக்கப்பட்ட 15,000 அட்டைகள் விளைவற்று கணினிப் பிரிவினுள் காணப்பட்டன. அட்டைகள் களஞ்சியப்படுத்தப்பட்டு சுமார் 12 வருட காலம் கடந்துள்ள போதிலும், அவை பயன்படுத்தப்பட்டிராததுடன், அந்த மொத்த செலவினமும் நிதியத்திற்கு நடடமொன்றாகி யிருந்தது. மேலும், அடையாள அட்டைகளுக்க பதிலாக இங்கத்தவர்களின் கைவிரல் அடையாளப் பயன்பாட்டில் மீதியை விசாரிப்பதற்காக 2015ஆம் ஆண்டின் போது ரூபா 14.92 மில்லியன் செலவிடப்பட்டுள் 30 இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த இயந்திரங்கள் மீதிகளை பரிசோதிப்பதற்காக அங்கத்தவரின் கைவிரலடையாளத்தினை மீள பதிவு செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கணினிமயப் படுத்தப்பட்டிருக்க வேண்டிய போதிலும், அவ்வாறு பதிவு செய்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 2020 திசம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக 1,053,342 மாத்திரம் ஆகும். அந்த செயற்திட்டமும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால் 2019 மார்ச் 01ஆந் திகதி வரையிலும் 13 இயந்திரங்கள் செயலிழந்து காணப்பட்ட மையால் பயன்பாட் டிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. இங்ந்திரங் களை அதன் பிரகாரம் கைத்தவிர்ப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், 2021 ஏப்ரல் கணக்காய்வுத் திகதி வரையிலும் குறித்த இயந்திரங்கள் தலைமை அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டிருக்க வில்லை. அதன் பிரகாரம் இந்த செயற்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவு செய்ய தவறியமையால் செயற்திட்டத்தின் ஓட்டுமொத்த கிரமமும் விளைவற்றதாகி யிருந்தது.

சுகாதாரம்

அவதானிப்பு

- அமைச்சுக்கான கட்டிட நிர்மாணச் செயற்திட்டம்
- தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளின் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்
- மருத்துவ ஆய்வுகூட சேவைகளை வலுப்படுத்துதல்
- இலங்கையிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் இலத்திரனியல் மருத்துவப் பதிவுகளை நடைமுறைப்படுத்தல்
- மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் விடுமுறை கால ஊதியம்
- உரிமை கோரப்படாத சடலங்கள், உயிரற்ற மனித உறுப்புகள், இறந்த பிறப்புகள் மற்றும் மரணித்த சிசுக்களை அகற்றுதல் மற்றும் புதைத்தல்
- “மைன் போர்ட்டிபிள் டிஜிட்டல் எக்ஸ்-ரே” இயந்திரத்தில் இருந்து எதிர்பார்த்த பலன்களை (விளைவு) பெறுவதில் தோல்வி
- சுத்திகரிப்பு சேவைக்கான கட்டணம்
- முறையான அனுமதியின்றி தாதியினருக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குதல்
- மருந்துச் சீட்டு மீளாய்வுக் குழுவின் பரிந்துரையின்றி மருத்துவப் பொருட்களை வழங்குதல்
- 30 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கும் குறைவான வெப்பநிலையில் வைக்க வேண்டிய மருந்துகள்
- மருந்து களஞ்சிய வளாகம்
- மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை அகற்றுதல்
- தரமற்ற மருத்துவ பொருட்கள்
- முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாத மருந்து இழப்புகள் மற்றும் சேதமடைந்த மருந்துகள்
- மருத்துவப் பொருட்களில் குறைபாடு
- நன்கொடை அனுமதிக்கு செலவிடப்பட்ட பணம்
- மருத்துவப் பொருட்கள் காலாவதியாகும் போக்கு
- அரச சின்னம் இல்லாது அச்சிடப்பட்ட மருத்துவ பொருட்கள்
- மருந்துகளின் பாதுகாப்பற்ற விதத்தில் களஞ்சியப்படுத்தல்
- போதுமான களஞ்சிய வசதிகள் இல்லாதது
- புற்றுநோய் மருத்துவ சிகிச்சைக்கான மருந்து தட்டுப்பாடு
- ஆறவிடப்படாதுள்ள கடன்கள்
- மருத்துவ வழங்கல் பிரிவுக்காக கணனி முறைமையொன்றை தாபித்தல்

சுகாதாரம்

நாட்டின் பொருளாதார, சமூக, மன மற்றும் ஆன்மீக அபிவிருத்திக்கு பங்களிக்கின்ற ஆரோக்கியமான குடிமகனை உருவாக்கும் நோக்குடன் பின்வரும் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் செயற்படும் 02 அமைச்சுக்கள், 02 திணைக்களங்கள் மற்றும் 10 நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்களிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

- தொற்றுநோய்கள் மற்றும் தொற்றா நோய்களை தடுத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தி தாய்-சேய் மரணங்களை குறைத்து சிறந்த மனித வளத்தை பேணும் நாடாக சுகாதார சேவைகளை கட்டியெழுப்புவதல்.
- தனியார் மருத்துவ சேவைகள் மற்றும் பரிசோதனை ஆய்வுகூட பணிகளை தேசிய கொள்கை திட்டத்தினுள் உள்ளடக்கி அதனை ஒழுங்குபடுத்துதலும் முறையான சேவையொன்றை வழங்கக் கூடிய வகையில் அதற்கான செயற்பாடு திட்டமொன்றை தயாரித்துவரும்.
- தேசிய வைத்தியசாலையை சர்வதேச நியமங்களிற்கு இணையாக மேம்படுத்துதல்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வைத்தியசாலையை தேசிய வைத்திய சாலைக்கு இணையாக மேம்படுத்துதல் மற்றும் மாவட்டத்தில் உள்ள ஏனைய பிரிவு மற்றும் ஆரம்ப வைத்திய சாலைகளின் வசதிகளை மேம்படுத்துதல்.
- அனைத்து வைத்தியசாலைகளிற்கும் பௌதீக மற்றும் மனித வளங்களுடன் தேவையான வசதிகளை வழங்குதல், இதனால் நோயாளிகள் குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படும் ஒரு முறைமையை அறிமுகப்படுத்துதல்.
- நாட்டில் உள்ள வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களை தக்கவைக்கும் நோக்கில் தொழில்சார் வசதிகளை மேம்படுத்துதல்.
- அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து அரசாங்க மற்றும் தனியார் சுகாதார


நிறுவனங்களுக்கும் ஐஎஸ்ஓ சான்றிதழை அறிமுகப்படுத்துதல்.

- சுதேச மருத்துவம் மற்றும் இலங்கை ஆயுர்வேத மருத்துவ சபைக்கான தேசிய சபை ஒன்றை பதிவு செய்தல் மற்றும் சுதேச வைத்தியர்களை பதிவு செய்வதற்கான முறைமையொன்றை தயாரித்தல்.
- ஆயுர்வேத நிறுவனத்தை பல்கலைக்கழக மட்டத்துக்கு உயர்த்துதல்.
- தேசிய ஆயுர்வேத மருந்துகளின் பட்டியலை நாளதுவரையாக்கல்.
- சுற்றுலா பயணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சுதேச, பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து சுற்றுலா சபையின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்குமுறையின் கீழ்முறைமையொன்றை அமுல்படுத்துதல்.
- சுதேச மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகள் தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல்.
- ஆயுர்வேத மருந்துகளை உற்பத்தி செய்வதில் பயன்படுத்தும் பொருட்டு மூலிகைச் செடிகளை உள்ளூரில் வளர்ப்பதற்கு சுதேச வைத்தியர்கள் மற்றும் இந்த துறையின் தொழில்முனைவோரிடம் வசதியளித்தல்.
- அனைத்து வயதினரிடையேயும் நச்சுத்தன் மையற்ற உணவுகளை ஊக்குவிக்கும் நோக்கில் சமுர்த்தி மற்றும் உள்நாட்டு பொருளாதாரம் தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்களை மேம்படுத்துதல்.
- தொற்றுநோய்களைத் தடுப்பதற்கும் தொற்றுநோயற்ற நோய்களை முன் கூட்டியே கண்டறிவதற்கும் நாடளாவிய ரீதியில் நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துதல்.
- மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க ஆய்வுகூட வசதிகளை மேம்படுத்துதல்.

- மருந்தகங்களை மேம்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் பொறிமுறையொன்றைத் தயாரித்தல்.
- உள்ளூர் தொழில்முனைவோரை மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு ஊக்குவிப்பதற்கான முலோபாயங்களை உருவாக்குதல்.

ஆண்டின் போது ரூபா 259,339 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு சுகாதார அமைச்சு மற்றும் அதன் கீழ் செயற்படும் 02 இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் 02 திணைக்களங்களிற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 255,844 மில்லியன் தொகை மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதியளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 41 இல் காட்டப்பட்டுள்ளன.

மேற்படி செயற்பாடுகளை நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தால் 2020 ஆம்



உரு 41 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளடங்கியான செலவினம் மூலம் - 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த நிதிக்கூறுக்கள்

மேற்படி கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றுவதில் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க கணக்காய்வு அவதானிப்புக்களின் பொழிப்பு கீழே தரப்பட்டுள்ளது.

அமைச்சிற்காக கட்டிடம் ஒன்றை நிர்மாணித்தல்

அமைச்சுக்கு 24 மாதங்களுக்குள் 10 மாடிகட்டிடமொன்றை நிர்மாணிக்கும் செயற்திட்டம் 2014 ஒக்தோபர் 27 இல் மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு ரூபா 3,896.55 மில்லியன் ஒப்பந்த பெறுமதியில் வழங்கப்பட்டது. இந்த கட்டிடத்தில் உள்ள மாடிகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கப்பட்டு ஒப்பந்த பெறுமதி ரூபா 5,979.29 மில்லியனாக 2018 சனவரி 30 இல் திருத்தம் செய்யப்பட்டிருந்தது. 2018 யூன் 22

இல் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஒட்டுமொத்த நிர்மாணங்கள் 36 மாத காலப்பகுதியினுள் பூர்த்திசெய்யப்பட்டிருக்க வேண்டும். 2013 மற்றும் 2014 ஆகிய இரண்டு ஆண்டுகளின் போது இலங்கை அரசாங்கம் மற்றும் JICA ஆல் அமுல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த செயற்திட்டத்தின் கீழ் ரூபா 45 மில்லியன் ஆரம்ப நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த அதேநேரம் ரூபா 3,675.97 மில்லியன் தொகையான ஆரம்ப நிதியேற்பாடு 2015-2020 காலப்பகுதியின் போது மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதிலிருந்து ரூபா 1,861 மில்லியன் தொகை மாத்திரம் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு செலவிடப்பட்டிருந்ததால் செயற்திட்டத்தின் நிதி செயன்முன்னேற்றம் 50 சதவீதமாக இருந்த அதேநேரம் கணக்காய்விற்கு கிடைத்த தகவல்களின் பிரகாரம் பௌதீக செயன்முன்னேற்றம் 45 சதவீதமாக இருந்தது. 2014 ஒக்தோபர் 27

ஆம் திகதிய ஒப்பந்தத்தை வழங்குவதற்கான கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 24 மாத ஒப்பந்த காலப்பகுதி 2022 மே 11 வரை 67 மாதங்களால் மேலும் நீட்டிக்கப்பட்டு, விலை வேறுபாடுகளை அடுத்து ரூபா 201.5 மில்லியன் தொகை செலுத்தப்பட்டிருந்தது.

தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல்

சீனாவின் CETC இன்டர்நேஷனல் கம்பனி லிமிட்டட் தானாக முன்வந்து சமர்ப்பித்த செயற்திட்ட முன்மொழிவொன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததால் இச் செயற்திட்டம் ஹொங்கொங் மற்றும் ஷங்காய் பாங்கிங் கோப்பரேஷன் லிமிட்டட் மற்றும் மக்கள் வங்கியிடமிருந்து பெறப்பட்ட முறையே ஐ.அ.டொலர் 72.25 மில்லியன் மற்றும் ஐ.அ.டொலர் 12.75 மில்லியன் தொகைகளை உள்ளடக்கிய ஐ.அ.டொலர் 85 மில்லியன் கடனின் கீழ் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த செயற்திட்டத்திற்கு நிதியளிப்பதற்காக சீன அரசாங்கத்திடமிருந்து வணிகமல்லாத கடனைப் பெற்றுக்கொள்வதற்கான புரிந்துணர்வு விஞ்ஞாபனமொன்றை கைச்சாத்திடுதல், செயற்திட்டக் குழு மற்றும் செயற்திட்டத்தின் நோக்கெல்லையை மதிப்பிடுவதற்கான பேச்சுவார்த்தைக் குழுவை நியமனம் செய்தல் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனை களின் கீழ் நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்ளுதல் என்பவற்றிற்காக வெளிநாட்டு வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடம் பணியை ஒப்படைப்பதற்கு 2019 யூலை 22 இல் அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. மேலும், செயற்திட்டத்தின் நோக்கெல்லைக்கான அங்கீகாரம் அமைச்சரவை நியமித்த பேச்சுவார்த்தைக் குழுவால் 2013 நவம்பர் 07 இல் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இந்த செயற்திட்டத்தின் பெறுகை நடவடிக்கைகள் தொடர்பாக 2014 சனவரி 10 இல் சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்ட அமைச்சரவை குறிப்பைக் கருத்தில் கொண்டு, செயற்திட்ட முன்மொழிவு CETC இன்டர்நேஷனல் கம்பனி லிமிட்டட்டால் சுயாதீனமாக முன்வைக்கப்பட்டிருந்தமை, சலுகை நிபந்தனைகளின் கீழ் சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் முன்னுரிமை பட்டியலில் இந்த செயற்திட்டம் காணப்படாதமை, ஏற்கனவே சீன அரசாங்கத்தால் ஐ.அ.டொலர் 300 மில்லியன் மானியத்துடன் நிதியளிக்கப்படும் செயற்திட்டங்கள் ஏற்கனவே அதே துறைக்கு அடையாளம் காணப்பட்டிருந்தமை மற்றும், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு

காலக்கிரமத்தில் இனங்காணப்படும் வைத்திய சாலைகளின் ஒட்டுமொத்த தேவைப்பாடுகளுக்காக இடைக்கால பாதீடு மூலம் மூலதனத்தை சரியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றமை போன்ற காரணங்களால் செயற்திட்ட முன்மொழிவை கைவிடுமாறு நிதி அமைச்சர் பரிந்துரைத்திருந்தார். அமைச்ச ரவை 2014 மார்ச் 21 இல் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு நிதி அமைச்சரின் பரிந்துரையை அமுல்படுத்த வேண்டும் என்று அறிவித்திருந்த போதிலும் அதே செயற்திட்டம் தொடர்பான அமைச்சரவை விஞ்ஞாபனம் 2015 நவம்பர் 20 இல் மீண்டும் வழங்கப்பட்டிருந்தது.

தானாக முன்வந்து சமர்ப்பிக்கப்பட்ட செயற்திட்ட முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்படக்கூடாது; அனைத்து செயற்திட்ட முன்மொழிவுகளுக்கும் அரசாங்க பெறுகை வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழு இந்த முன்மொழிவு தொடர்பாக மேலும் நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட வேண்டும் என்பன தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சின் அவதானிப்பாக காணப்பட்டது,

அமைச்சரவை விஞ்ஞாபனமொன்று மீண்டும் 2016 ஏப்ரல் 19 இல் வழங்கப்பட்டு அதன் மூலம் செயற்திட்டத்திற்கான ஒப்பந்தத்தை சீனாவின் CETC இன்டர்நேஷனல் கம்பனி லிமிட்டட் நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படுவதற்கு பதிலாக 2016 பெப்ரவரி 02 இல் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகளை அமுல்படுத்தும் பொருட்டு சுகாதார அமைச்சின் செயலாளருக்கு 2016 பெப்ரவரி 05 இல் பிரதமரின் செயலாளரால் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரை களுக்கு முரணாக செயற்திட்டத்தில் ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து கேள்விகளை கோருவதற்கு அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

2016 ஏப்ரல் 19 இல் சுகாதார அமைச்சரால் வழங்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனம் மற்றும் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக நிதி அமைச்சரால் வழங்கப்பட்ட பரிந்துரைகளைத் தொடர்ந்து, ஒப்பந்தத்தை

வழங்குவதற்கான பெறுகை செயன்முறையின் போது சுவில் சவால் பெறுகை நடைமுறையைப் பின்பற்றுவதற்காக தேசிய பெறுகை ஆணைக்குழுவிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் அமைச்சு அந்த ஆணைக்குழுவிடம் இருந்து அறிவுறுத்தல்களைக் கோரியிருக்காத போதிலும் அமைச்சரவைக்கு தகவல் அளித்தது, இதனால் CETC இன்டர்நேஷனல் கம்பனி லிமிட்டெட்-இற்கு ஒப்பந்தம் வழங்குவதற்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தது. இதனால் பெறுகையில் பங்குபற்ற ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த தரப்பினருக்கு நியாயமான, சமமான மற்றும் அதிகபட்ச வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

ஏற்கெனவே மதிப்பீடு செய்யப்பட்ட முன்னுரிமைத் செயற்திட்டங்களை பூர்த்திசெய்த பின்னரே சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி புதிய செயற்திட்டங்களை மதிப்பீடு செய்யும், அக் காரணத்தினால் புதிய முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்கு கணிசமான நேரம் செலவிடப்படும் மற்றும் அமைச்சிற்கும் கம்பனிக்கும் இடையில் இணங்கப்பட்ட ஏற்பாடு காரணமாக சீன அரசாங்கத்திடமிருந்து உதவி பெறப்படாது என்று 2016 நவம்பர் 07 இல் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் அறிவித்திருந்தது. எனினும், அமைச்சு CETC இன்டர்நேஷனல் கம்பனி லிமிட்டெட் உடன் 2017 மே 06 இல் ஒப்பந்த உடன்படிக்கையை கைச்சாத்திட்டிருந்தது. ஆகையால் ஒப்பந்த உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கு முன்னர் செயற்திட்டத்திற்கான நிதியீட்டம் தொடர்பாக தீர்மானம் எட்டப்படிருக்கவில்லை.

ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் சந்தையில் நடாத்தப்பட்ட கணக்கெடுப்புகள் மற்றும் செயற்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஒவ்வொரு உபகரணத்தினதும் முன்னைய தொழில்நுட்ப குறிப்புரைகள் மூலம் தற்போதைய சந்தை விலைகள் தொடர்பான சரியான மதிப்பீடு ஒன்றிற்கு ஒப்பந்ததாரர் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும். எனினும், அத்தகைய உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படாததால் பின்வரும் குறைபாடுகள் ஏற்பட்டன.

- 2019 ஒக்தோபரில் இச் செயற்திட்டத்தின் கீழ் ஒவ்வொன்றும் ஐ.அ.டொலர் 88,445.56 கிரயத்திலான இருபத்து ஒன்பது High Pressure Sterilizers

கொள்வனவு செய்யப்பட்டன. எனினும் 2020 ஆம் ஆண்டில் உயிர் மருத்துவ பொறியியல் சேவைகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பெறுகையொன்றின் போது அதே பொருளுக்கு ஐ.அ.டொலர் 67,685.79 பெறுமதியான கேள்வி பெறப்பட்டிருந்தது. இச் செயற்திட்டத்தில் 29 High Pressure Sterilizers கொள்வனவு செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசாங்கத்திற்கு ஐ.அ.டொலர் 602,033 அல்லது ரூபா 109.19 மில்லியன் நட்டம் ஏற்பட்டிருந்தது.

- இச்செயற்திட்டத்தின் கீழ், ஒவ்வொன்றும் ஐ.அ.டொலர் 955.79 படி 154 ECG Recorders 2019 நவம்பரில் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், 2020 ஆம் ஆண்டின் போது உயிர் மருத்துவ பொறியியல் சேவைகள் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பெறுகை ஒன்றின் போது அதே பொருளுக்கு ஐ.அ.டொலர் 620.64 பெறுமதியான கேள்வி பெறப்பட்டது. செயற்திட்டத்தில் 154 ECG Recorders கொள்வனவு செய்யப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஐ.அ.டொலர் 51,613.10 அல்லது ரூபா 9.36 மில்லியன் நட்டம் ஏற்பட்டிருந்தது.
- ஒப்பந்த உடன்படிக்கையில் கொள்வனவு செய்வதற்கு இணங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களின் வகைகள் மற்றும் அளவுகளுக்கு மேலதிகமாக, ஐ.அ.டொலர் 1,713,017 தொகையான மேலதிக செலவினத்தை மேற்கொள்வதன் மூலம் 06 உருப்படிக்கு சொந்தமான அத்தகைய 36 அலகு உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. எனினும் அத்தகைய கொள்வனவின் தேவைப்பாடு மற்றும் அவ்வாறு செய்வதற்கான அதிகாரம் என்பன சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை.
- ஒப்பந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொழில்நுட்ப குறிப்புரைகளுடன் பொருந்தாத ஐ.அ.டொலர் 10,341,390.57 பெறுமதியான 11 உருப்படிகளின் கீழ் 732 அலகு மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
- ஒப்பந்த உடன்படிக்கைக்கு முரணாக 18 மருத்துவ உபகரணங்கள் தொடர்பான உத்தரவாதக் காலப்பகுதி முடிவடைந்த

பின்னர் 07 வருடங்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்களுக்கான நிறுவதல் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட திகதியிலிருந்து 01 வருடங்களுக்கு சேவை வழங்குவதற்கு உற்பத்தி யாளர்கள் மற்றும் அவர்களின் உள்ளூர் முகவர்களுடன் சேவை மற்றும் பராமரிப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை.

- தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையால் வழங்கப்படும் உபகரணங்களுக்கான இறக்குமதி அனுமதிப்பத்திரம் மற்றும் பதிவுச் சான்றிதழை பெற்றிருக்காத ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து ஐ.அ.டொலர் 448,957.25 கிரயமான இருபத்தைந்து Mortuary Coolers கொள்வனவு செய்யப்பட்டிருந்த அதே நேரம் ஐ.அ.டொலர் 414,173.84 கிரயமான 436 Pulse Oximeters இறக்குமதி அனுமதிப்பத்திரம் காலாவதியான ஒப்பந்ததாரர் ஒருவரிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.
- 2019 நவம்பர் 01 தொடக்கம் 2020 திசம்பர் 28 வரையிலான காலப்பகுதியின் போது வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஐ.அ.டொலர் 20,858,277.81 கிரயத்திலான 22 மருத்துவ உபகரண உருப்படிகளின் கீழான 1,681 அலகுகள் சரியாக நிறுவப்பட்டுள்ளமை சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை. 2020 சனவரி 09 மற்றும் 2021 சனவரி 18 இல் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஐ.அ.டொலர் 3,653,709.83 கிரயத்திலான 17 மருத்துவ உபகரணங்களின் கீழான 517 அலகுகள் வைத்தியசாலைகளால் பெறப்பட்டிருந்ததாக பொருள் பெறுகைக் கட்டளைகள் மூலம் சரிபார்க்கப்பட்டிருக்கவில்லை. மேலும், ஐ.அ.டொலர் 9,244,757.86 பெறுமதியான 155 அலகு மருத்துவ உபகரணங்கள் வைத்திய சாலைகளுக்கு வழங்கல் கட்டளைகள் வழங்கப்படாமல் விநியோகிக்கப்பட்டிருந்தன.
- குருநாகல் போதனா வைத்தியசாலையின் இருதய சிகிச்சை பிரிவுக்கு வழங்கப்பட்ட ஐ.அ.டொலர் 75,027.91 கிரயத்திலான Echo Cardiograph இன் தரமானது திருப்திகரமாக இருக்கவில்லை என்பதை வைத்தியசாலை நிர்வாகம் உறுதிப்படுத்தி யிருந்தது.
- செயற்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் வைத்தியசாலை

களுக்கு வழங்கப்பட்ட ஐ.அ.டொலர் 1,211,948.14 பெறுமதியான உபகரணங்கள் 2021 மே 31 வரையிலும் பயன்படுத்தப்படாமல் விளைவற்றிருந்தமை கணக்காய்வுத் தெரிவுச் செவ்வையின் போது அவதானிக்கப்பட்டது.

மருத்துவ ஆய்வுகூட சேவைகளை வலுப்படுத்துதல்

ஐக்கிய இராச்சியத்தின் பிளெமிங் நிதியம் (Fleming Fund) 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளிற்கிடையே அமுல்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட மருத்துவ ஆய்வுகூட சேவைகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக ஸ்ரேர்லிங் பவுண்ட் 44,639,805 தொகையான மானியத்தை வழங்குவதற்கு இணங்கியிருந்தது. செயற்திட்டத்திற்கான புரிந்துணர்வு விஞ்ஞாபனத்தை கைச்சாத்திடுவதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை 2019 ஒக்தோபர் 29 இல் வழங்கியிருந்தது. 2018 முதல் இச் செயற்திட்டம் தொடர்பாக விவாதங்கள் நடாத்தப்பட்டிருந்த போதிலும் புரிந்துணர்வு விஞ்ஞாபனம் 2021 மார்ச் 15 வரையிலும் கைச்சாத்திடப்பட முடியாதிருந்தது அல்லது UK இன் சுகாதார மற்றும் சமூக பராமரிப்பு திணைக்களத்துடன் கைச்சாத்திடப்படுவதற்கு முன்மொழியப்பட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருக்கவில்லை. இச் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதில் ஆர்வம் இல்லாததால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. ஆகையால் வெளிநாட்டு மானியங்கள் இழக்கப்படுகின்றன.

இலங்கையின் அரசாங்க வைத்திய சாலைகளில் மின்னணு மருத்துவ அறிக்கைகளை (Electronic Medical Reports) அமுல்படுத்துதல்

ரூபா 1,805 மில்லியன் பெறுமதியில் 2016 ஆம் ஆண்டு இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவராண்மை - ஐசீரீஏ ஆல் முன்மொழியப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளில் மின்னணு மருத்துவப் பதிவுகளை அமுல்படுத்தும் செயற்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் 2016 ஒக்தோபர் 05 இல் வழங்கப்பட்டிருந்தது. 2018 திசம்பர் 31 அளவில் இலங்கையின் அனைத்து வகை வைத்தியசாலைகளையும் மேலகை செய்து 300 வைத்தியசாலைகளில் இச் செயற்திட்டத்தை அமுல்படுத்துவதன்

மூலம் சுகாதார சேவையின் தரம் மற்றும் வினைத்திறனை மேம்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 2017 திசம்பர் 31 இல் உள்ளவாறு 300 வைத்தியசாலைகளில் 41 இல் வைத்தியசாலை சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமையை நிறுவும் செயன்முறை முன்னேற்றத்தில் காணப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த செயற்திட்டத்தை சுகாதார அமைச்சிடம் கையளிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

இச் செயற்திட்டம் தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சால் ICTA இற்காக ரூபா 355 மில்லியன் தொகையான நிதியேற்பாடு வழங்கப்பட்டிருந்தது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் வன்பொருள் தொடர்பாக அதிலிருந்து ரூபா 147.61 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது, ஆனால் மென்பொருள், மனித வளங்கள், பராமரிப்பு சேவைகள் மற்றும் ஏனைய உபபாகங்கள் ஆகியவற்றிற்காக செலவிடப்பட்ட பணம் தொடர்பான விபரங்கள் கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

2018 ஆம் ஆண்டு முதல் இந்த செயற்திட்டம் சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து செயற்திட்டம் எவ்வாறு முன்னேற வேண்டும் எனவும் நிறுவப்பட்ட முறைமைகள் எவ்வாறு பராமரிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சுக்கும் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சிற்கும் இடையே உடன்படிக்கை யொன்று எட்டப்பட்டிருக்கவில்லை; அல்லது ஒவ்வொரு அமைச்சின் பொறுப்புக்களும் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும், ICTA ஆல் நிறுவப்பட்ட HHIMS மென்பொருளின் மூலக் குறியீடு மற்றும் முறைமை நிர்வாகத்திற்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்வதில் சுகாதார அமைச்சின் தோல்வி காரணமாக, HHIMS மென்பொருள் குறித்துரைக்கப்பட்ட வைத்தியசாலைகளில் நிறுவப்பட்டிருக்கவில்லை; அதற்கு பதிலாக, சுகாதார தகவல் முகாமைத்துவ முறைமை-HIMS இன் அபிவிருத்தி மற்றும் நிறுவுதலிற்கு நேரம் செலவிடப்பட்டிருந்தது. 2018 ஆம் ஆண்டு முதல் தெரிவுசெய்யப்பட்ட 63 வைத்தியசாலைகளில் HIMS மென்பொருளை நிறுவுதல் தொடங்கப்பட்ட போதிலும், திட்டமிட்டபடி செயற்திட்டத்தை பூர்த்தி செய்ய முடியாதிருந்தது.

2018, 2019 மற்றும் 2020 ஆண்டுகளின் போது இந்த செயற்திட்டத்திற்காக சுகாதார அமைச்சினால் ரூபா 245.21 மில்லியன் கூட்டுமொத்த தொகை செலவிடப்பட்டிருந்தது; அத்துடன் தெரிவுசெய்யப்பட்ட 15 வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு அச் செலவினத்தில் சேர்க்கப்பட்ட ரூபா 23.68 மில்லியன் கிரயமான 384 மடிக்கணினிகள், ரூபா 1.25 மில்லியன் கிரயமான "Brother" வியாபாரக் குறியீடுடைய 32 பிரிண்டர்கள், ரூபா 4.52 மில்லியன் கிரயமான 80 Bixolon POS பிரிண்டர்கள் மற்றும் Bixolon Sticker பிரிண்டர்கள் மற்றும் ரூபா 1.57 மில்லியன் கிரயமான 395 Barcode Readers என்பன 2021 மே 10 இல் உள்ளவாறு பயன்படுத்தப்படாமல் விளைவற்றிருந்தன. மேலும், குறித்த செயற்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பின்னர் 63 வைத்திய சாலைகளுக்கு வழங்கப்பட்ட ரூபா 55.51 மில்லியன் கிரயமான 900 மடிக்கணினிகள், ரூபா 3.36 மில்லியன் கிரயமான 86 "Brother" பிரிண்டர்கள், ரூபா 6.20 மில்லியன் கிரயமான 215 Bixolon POS பிரிண்டர்கள் மற்றும் Bixolon Sticker பிரிண்டர்கள் மற்றும் ரூபா 4.17 மில்லியன் கிரயமான 1,045 Barcode Readers என்பன Server வசதிகள் இல்லாததால் குறைப்பயன்பாட்டுடன் காணப்பட்டன.

இச் செயற்திட்டத்திற்கான Servers இனை வழங்கி, விநியோகித்து, நிறுவுவதற்கு அமைச்சின் பெறுகை குழு 2018 செப்டெம்பர் 06 இல் கேள்விகளை கோரியிருந்தது. ரூபா 147.94 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தத்தை வழங்குவது தொடர்பான 2018 நவம்பர் 28 ஆம் திகதிய குழு தீர்மானத்தை சம்பந்தப்பட்ட பிரிவுக்கு அறிவிப்பதற்கு 47 நாள் காலப்பகுதி செலவிடப்பட்டிருந்ததுடன் இதனால் ஒப்பந்தம் கேள்வி கோரப்பட்ட திகதியிலிருந்து 172 நாட்கள் தாமதத்திற்குப் பின்னர் 2019 பெப்ரவரி 25 இல் வழங்கப்பட்டிருந்தது. உடன்படிக்கையின் பிரகாரம் 2019 யூலை 30 இற்கு முன்னர் பொருட்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் அது செயலாற்றல் பிணைமுறியின் காலாவதித் திகதியான 2019 திசம்பர் 25 வரையிலும் அவ்வாறு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும், செயலாற்றல் பிணைமுறியின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அல்லது செயலாற்றல் பிணைமுறியை காசாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அமைச்சின்

பெறுகைக் குழு 2020 செப்டெம்பர் 10 இல் இப் பெறுகையை முடிவுறுத்தி ஒப்பந்ததாரரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்திருந்தது. ஆனால் 2021 மார்ச் 15 வரையிலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலதிக நேர மற்றும் விடுமுறை நாள் கொடுப்பனவுகளை செலுத்துதல்

அனைத்து உத்தியோகத்தர்களினதும் வெளிச்செல்லல் மற்றும் வருகை 2017 ஏப்ரல் 19 ஆம் திகதிய 03/2017 ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கையின் பிரகாரம் கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்களை பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். சுகாதார அமைச்சின் செயலாளருக்கு முகவரியிடப்பட்ட 2017 மே 12 ஆம் திகதிய திறைசேரி செயலாளரின் டிஎம்எஸ்/0016 ஆம் இலக்க கடிதம் சுகாதார பணியாளர்களின் வருகை மற்றும் வெளிச்செல்லலை சரிபார்க்கும் பொருட்டு 2017 யூலை 01 தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள் நிறுவப்பட்டிருக்கவில்லை என்றால் தற்போதைய சம்பளத்தின் அடிப்படையில் மேலதிகநேர கொடுப்பனவுகள் செலுத்தக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், அமைச்சின் இருப்பிடங்கள் மற்றும் அதன் கீழ் செயற்படும் வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் அமைச்சினால் ரூபா 31.08 மில்லியன் தொகை செலவிடப்பட்டு நிறுவப்பட்ட 213 கைவிரல் அடையாளமிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. இருப்பினும், தற்போதைய சம்பளத்தின் அடிப்படையில் ரூபா 34,868.54 மில்லியன் மற்றும் ரூபா 27,703.08 மில்லியன் தொகைகள் முறையே சம்பளங்கள் மற்றும் மேலதிகநேரம் மற்றும் விடுமுறை நாட்களிற்கான படிக்களாக செலுத்தப்பட்டிருந்தன. மேலும் விடுமுறை நாள் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகை சம்பளத்திற்கான கிரயத்தில் 79 சதவீதத்தை பிரதிநிதிப்படுத்தியிருந்தது.

அங்கீகரிக்கப்பட்ட பதவியணியினர் மற்றும் உள்ளபடியான பதவியணியினர்

சிரேஷ்ட நிறைவேற்று மட்டத்தின் 03 பதவிகளில் 49 மேலதிக ஊழியர்களுடன் 33

பதவிகளில் 2,454 வெற்றிடங்கள் உள்ளன. மூன்றாம் நிலையைப் பொறுத்தவரை, 67 பதவிகளில் 446 வெற்றிடங்கள் காணப்பட்டதுடன் ஒரு பதவியில் 02 மேலதிக ஊழியர்கள் காணப்பட்டனர். இரண்டாம் நிலையில் 78 மற்றும் 14 பதவிகளில் முறையே 6,010 வெற்றிடங்களும் 134 மேலதிக ஊழியர்களும் காணப்பட்டன. ஆரம்ப நிலையின் 06 பதவிகளில் 3,371 மேலதிக ஊழியர்களுடன் நாற்பத்தைந்து பதவிகளில் 8,899 வெற்றிடங்கள் காணப்பட்டன. அவ் வெற்றிடங்களில் 2,268 வைத்திய உத்தியோகத்தர்கள், 44 பல் அறுவை மருத்துவர்கள், 2,668 ஆண் செவிலியர்கள், 626 Sisters, 129 மருந்தாளர்கள், 249 கதிரியக்க நிபுணர்கள், 526 குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் 150 Electro cardiographers போன்ற சுகாதாரத் துறைக்கு பிரத்தியேகமான பதவிகள் உள்ளடங்கியிருந்தன. மேலும், ஆரம்ப நிலையின் தொழில்நுட்பம் அல்லாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்புத் திட்டத்தைப் பின்பற்றாமல், 663 ஊழியர்கள் சுகாதார சேவை உதவியாளர் பதவிக்கு அமைய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.

உரிமை கோரப்படாத பிணங்கள், உறுப்புக்கள், இறந்த குழந்தைகள் மற்றும் குழந்தைகளின் சடலங்களை அகற்றுதல்

கண்டி தேசிய வைத்தியசாலை தொடர்பான தலைப்பிட்ட நடவடிக்கைகள் ஒப்பந்த உடன்படிக்கையின் பிரகாரம் பொது சுகாதார பரிசோதகரின் மேற்பார்வையின் கீழ் ஒப்பந்ததாரரால் செய்யப்பட வேண்டும். எனினும் PHI இது போன்ற எந்த நிகழ்வுகளையும் மேற்பார்வை செய்திருக்கவில்லை.

குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்ட வெகுஜனங்களின் (masses) நிறையை அளப்பதற்கு ஒப்பந்ததாரரால் வழங்கப்பட்ட ஒரு அளவீடு பயன்படுத்தப்பட்டிருந்ததால் அகற்றப்பட்ட வெகுஜனங்களின் நிறையின் சரியான தன்மை தொடர்பாக முறையான மேற்பார்வை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

சம்பந்தப்பட்ட தாய்மார்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 2020 செப்டெம்பர் 14 இல் குளிர்சாதன பெட்டியில்

பனியுடன் கலக்கப்பட்ட கருப்பையுடன் சராசரியாக 979 கிராம் நிறை அவதானிக்கப்பட்டது. எனினும் 2019 சனவரி 01 தொடக்கம் 2020 ஏப்ரல் 30 வரையிலான காலப்பகுதியின் போது ஒப்பந்ததாரரால் கட்டணம் அறவிடப்பட்ட நிறையின் அளவு மற்றும் தாய்மார்களின் எண்ணிக்கையை கருத்தில் கொள்ளும் போது சராசரி நிறை 1.7-4.7 kg ஆக உயர்வான வீச்சில் காணப்பட்டது.

இணையத்தில் கிடைக்கும் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தகவல்களின் பிரகாரம் கருப்பையின் நிறை 500 தொடக்கம் 800 கிராம் வரையான வீச்சில் இருக்கும். அதன் அடிப்படையில், கணக்காய்வு செய்யப்பட்ட திகதியான 2020 செப்டெம்பர் 14 இல் அவதானிக்கப்பட்ட பனியுடன் கலக்கப்பட்ட 979 கிராம் கருப்பையின் சராசரி நிறையை கருத்தில் கொண்டு, ஆகக்கூடியது 01 kg வரை கணக்கிடப்படும், 2019 சனவரி 01 தொடக்கம் 2020 ஏப்ரல் 30 வரையான காலப்பகுதிக்குரிய தாய்மார்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுப்பதன் மூலம் 24,877 kg கருப்பைகள் மேலதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது. இதனால் அத் திகதியில் உள்ளவாறு 22,246 கருப்பைகளுக்காக ரூபா 9.36 மில்லியன் மேலதிகக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Mine Portable Digital X-Ray இயந்திரத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் விளைவு பெற்றுக்கொள்ளப்படாமல்

பொலன்னறுவை மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளரால் எழுத்துமூலம் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து, பொலன்னறுவையிலுள்ள கொவிட் 19 விசேட சிகிச்சை நிலையத்தில் பயன்படுத்தப்படுவதற்கு வரையறுக்கப்பட்ட கேள்வி செயன்முறையை பின்பற்றி 2020 நவம்பர் 05 இல் Mine Portable Digital X-Ray இயந்திரம் ரூபா 9.96 மில்லியன் பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்டது. தொழில்நுட்ப மதிப்பீட்டிற்காக ஒரு கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் நியமிக்கப்பட்டிருக்காததுடன் செயற்படுத்துபவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு ஆபத்து உள்ளதென அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்தது, இதனால் இயந்திரத்தை பயன்படுத்த முடியாதிருந்ததுடன் அது தொடர்பாக

செலவிடப்பட்ட நிதி வீணாகியிருந்தது. உரிமைக்கோரலை உறுதிப்படுத்தி இயந்திரம் 2021 பெப்ரவரி 19 வரையிலும் விளைவற்றிருந்தது.

துப்புரவு சேவைக்கு மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவுகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்காக துப்புரவு சேவைகளை வழங்கும் நான்கு நிறுவனங்களுக்கு 2016 சனவரி-செப்டெம்பர் காலப்பகுதிக்கு ரூபா 204.60 மில்லியன் தொகை சம்பளங்கள் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவாக 2016 மார்ச் 24 இல் துப்புரவு பணியாளர்களிற்காக அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்ட விலைவீதங்களின் அடிப்படையில் செலுத்தப்பட்டிருந்தது.

ஊழியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகரித்த சம்பளம் மற்றும் தீர்ப்பனவு செய்யப்பட்டிருந்த ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்புக்கள் போன்ற விடயங்கள் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர் சரிபார்க்கப்பட வேண்டும் என அமைச்சின் பெறுகைக் குழு தீர்மானித்து சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரிவித்திருந்தது. இருப்பினும், அவ்வாறு செய்யப்படாமல் அக் காலப்பகுதியின் போது நிலுவையில் உள்ள சம்பளங்கள் மற்றும் மேலதிகநேரக் கொடுப்பனவுகளாக செலுத்தப்பட்ட ரூபா 26.57 மில்லியன் தொகை குறித்த தொகையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஒப்பந்ததாரரால் 63 தொழிலாளர்களுக்கு ரூபா 677,160 மற்றும் ரூபா 202,500 தொகையான சம்பளங்கள் முறையே 1,254 வேலை மாறுதல்கள் மற்றும் 375 நாட்கள் தொடர்பாக செலுத்தப்பட்டிருந்தது. எனினும், ஒப்பந்ததாரர் அச் சம்பளங்கள் மற்றும் படிக்களை தொழிலாளர்களுக்கு செலுத்தியிருக்கவில்லை. ஆனால் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்புக்கள் சார்பாக ரூபா 131,949 மேலதிகக் கொடுப்பனவு ஒப்பந்ததாரருக்கு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அக் காலப்பகுதிக்குரிய புதிய மேலதிகக் கொடுப்பனவு விலைவீதங்களை அடிப்படையாகக் கொண்டு ஒப்பந்ததாரருக்கு ரூபா 25.31 மில்லியன் கூட்டுமொத்த தொகை செலுத்தப்பட்டிருந்தது, ஆனால் அதிலிருந்து ரூபா 7.15 மில்லியன் தொகை ஒப்பந்ததாரரால்

தொழிலாளர்களுக்கு
செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இக் காலப்பகுதியில் 24 மேற்பார்வை
யாளர்களுக்கான சம்பளம் மற்றும் மேலதிக
நேர கொடுப்பனவுகளாக ரூபா 1.92
மில்லியன் தொகை ஒப்பந்ததாரருக்கு
மேலதிகமாக செலுத்தப்பட்டிருந்தது; ரூபா
714,983 கூட்டுமொத்தமான பெறுமதி சேர் வரி
03 ஒப்பந்ததாரர்களுக்கு மேலதிகமாக
செலுத்தப்பட்டிருந்தது. மேலும், புதிய
விலைவீதங்களின் அடிப்படையில், ரூபா
81,320 தொகை உண்மையாக பயன்படுத்தப்
பட்டிருக்காத துப்புரவுப் பொருட்கள்
தொடர்பாக ஒரு குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு
செலுத்தப்பட்டிருந்தது.

2016 சனவரி-செப்டெம்பர் காலப்பகுதிக்கான
சம்பளப் பட்டியலை 03
ஒப்பந்ததாரர்களிடமிருந்து வைத்தியசாலை
பெற்றுக்கொள்ளத் தவறியதால், அந்த
ஒப்பந்ததாரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட
கொடுப்பனவுகளின் சரியான தன்மையை
சரிபார்க்க முடியாதிருந்தது.

முறையான அங்கீகாரமின்றி தாதிய பதவியணியினிற்கு (Nursing Staff) மேலதிக படிகளை கொடுப்பனவு செய்தல்

தாதிய பதவியணியினர் சாதாரண வேலை
மணித்தியாலத்திற்கு வெளியேயும் அவர்களது
விடுமுறை நாட்களிலும் வேலை செய்வதற்கு
அவர்களை அனுமதித்து சுகாதார அமைச்சின்
செயலாளருக்கு 2009 மார்ச் 27 ஆம் திகதிய
2009/19/02 ஆம் இலக்க பொதுச்
சுற்றறிக்கையானது வழங்கப்பட்டிருந்ததால்
அரசாங்க உத்தியோகத்தர்களின் மேலதிக
வேலை மாறுதல்கள் மற்றும் விடுமுறை
நாட்கள் தொடர்பான பல்வேறு
சுற்றறிக்கைகள் மற்றும் தாபன
விதிக்கோவையில் உள்ள ஏற்பாடுகளை
புறக்கணிப்பதன் மூலம் அமைச்சரவை
அங்கீகாரம் அல்லது வேறு ஏதேனும்
முறையான அங்கீகாரம் இல்லாமல் அவை
தொடர்பான கொடுப்பனவுகள்
மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சுற்றறிக்கை
02 வருட காலத்திற்கு அமுலுக்கு
வந்திருந்ததுடன் சுற்றறிக்கைக்காக மேலுக்கை
அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில்
சுகாதார அமைச்சர் 2011 ஏப்ரல் 05 இல்
அமைச்சரவை விஞ்ஞாபனத்தை
சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சரவை
விஞ்ஞாபனம் முகாமைத்துவ சேவைகள்

பணிப்பாளர் நாயகம், நிறுவன பணிப்பாளர்
நாயகம் மற்றும் பொதுச் சேவை
ஆணைக்குழு ஆகியவற்றுக்கு அனுப்பப்பட
வேண்டும் என 2011 செப்டெம்பர் 14 இல்
அமைச்சரவை அங்கீகாரத்தை
வழங்கியிருந்தது. அதன் மூலம் பின்வரும்
திருத்தங்களிற்கு உட்பட்டு
அமுல்படுத்துவதற்கு முன்னர் அவர்களது
பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுதல்

- சம்பந்தப்பட்ட தாதிய
உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு
ஒப்படைக்கப்பட்ட கடமைகளை
அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை
நேரத்திற்குள் செய்வதை சுகாதாரத்
துறையில் உள்ள ஒவ்வொரு
நிறுவனங்களும் உறுதிப்படுத்த
வேண்டும்.
- ஒவ்வொரு தாதிய உத்தியோகத்தரும்
அவர்களது கடமைகளைச் செய்யும்
சாதாரண மற்றும் மேலதிக வேலை
மணித்தியாலங்கள் தொடர்பான
பதிவுகளை குறித்த நிறுவனம் பேண
வேண்டும்.
- ஒவ்வொரு உத்தியோகத்தரினதும்
மேலதிக வேலை மணித்தியாலங்கள்
தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய
கொடுப்பனவுகளிற்கு விண்ணப்பித்து
கணிப்பீடு செய்வதற்கு 2011 யூலை 11
ஆம் திகதிய தேசிய சம்பளங்கள்
மற்றும் பதவியணி ஆணைக்குழுவின்
என்எஸ்ஈ/4/13/சீஎம் ஆம் இலக்க
அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ள
மாதிரியானது 2011 நவம்பர் 01
தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில்
அறிமுகப்படுத்தப்பட வேண்டும். மற்றும்
- தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணி
ஆணைக்குழுவின் அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள்
பின்பற்றப்பட வேண்டும். அத்துடன் அத்
திகதியிலிருந்து அமுலுக்கு வரும்
வகையில் தாதிய
உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேரக்
கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட
வேண்டும்.
- 2009 மார்ச் 27 ஆம் திகதிய முன்னாள்
சுகாதாரம் மற்றும் போசணை
அமைச்சினால் வழங்கப்பட்ட 2009/19/02
ஆம் இலக்க பொதுச் சுற்றறிக்கையின்
04(vi) ஆம் உப பிரிவின் பிரகாரம்
பொது விடுமுறை ஒன்றில் தாதிய

உத்தியோகத்தரால் செய்யப்பட்ட கடமைகள், விடுமுறை நாளொன்றிற்கு சம்பளங்களை வழங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதுடன் அதன் 04 (X) ஆம் உப பிரிவு திருத்தப்படக்கூடாது.

2011 செப்டெம்பர் 14 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தை தொடர்ந்து, 2012 சனவரி 02 இல் சுகாதார அமைச்சின் செயலாளரால் 02/19/2009(1)/2009/19/02(1) ஆம் இலக்க பொதுச் சுற்றறிக்கை வழங்கப்பட்டிருந்தது. எனினும் 2012 சனவரி 13 இல் சுகாதார அமைச்சின் செயலாளரால் 01(11)/16/20 ஆம் இலக்க கடிதம் மூலம் மேலும் முடிவு எடுக்கும் வரை அச் சுற்றறிக்கை நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் 2009 ஏப்ரல் 01 முதல் கணக்காய்வுத் திகதியான 2021 ஆகஸ்ட் 15 வரையான 12 ஆண்டு காலப்பகுதிக்கு மேலாக முறையான அங்கீகாரம் இல்லாமல் தாதிய உத்தியோகத்தர்களிற்கு மேலதிக படிகள் செலுத்தப்பட்டிருந்தன. இதனால் சுகாதார அமைச்சின் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர்கள் முறைகேடாகவும் சட்டவிரோதமாகவும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வழி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

முறைசார் மீளாய்வுக் குழுவால் (Formulary Revision Committee) பரிந்துரைக்கப்படாமல் மருத்துவப் பொருட்களை வழங்குதல்

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் முறைசார் மீளாய்வுக் குழுவின் கூட்டங்கள் வருடாந்தம் நடாத்தப்பட வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மீளாய்வை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 2019 யூன் 06 இல் நடைபெற்ற பொதுக் கணக்குகள் பற்றிய குழுவின் கூட்டப் பணிப்புரைகளின் பிரகாரம் கூட்டத்தை வருடாந்தம் நடாத்த முடியாவிட்டால், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அக் கூட்டத்தை நடாத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருக்க வேண்டும். எனினும் அத்தகைய அங்கீகாரம் 2021 மே 10 வரையிலும் பெறப்பட்டிருக்கவில்லை.

2019/2020 காலப்பகுதிக்கான முறைசார் மீளாய்வுக் குழுவுக்கான உறுப்பினர்கள் மற்றும் உப குழு உறுப்பினர்கள் 2020 ஆம்

ஆண்டு இறுதி வரை நியமிக்கப்பட்டிருந்தனர்; 2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை 10 உபகுழு கூட்டங்கள் மாத்திரம் நடாத்தப்பட்டன; 2016/2017 இல் நடாத்தப்பட்ட முறைசார் மீளாய்வுக் குழு கூட்டத்தின் இறுதி அறிக்கை 2019 சனவரி 17 இல் வழங்கப்பட்டது; மற்றும் அதன் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான கால அளவை குறிப்பாக குறிப்பிட தவறியமை போன்ற காரணங்களால் முறைசார் மீளாய்வுக் குழுவை நியமனம் செய்து ஒரு குறிப்பிட்ட கால எல்லையினுள் அறிக்கைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் மருந்துகளின் சரியான முகாமைத்துவம் மற்றும் மருந்துகளின் பயன்பாட்டை ஊக்குவிப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் சிகிச்சை குழுக்களின் (Therapeutic Committees) மாதாந்த கூட்டங்கள் நடாத்தப்பட வேண்டும். எனினும், 2020 திசெம்பர் 31 வரையிலும் அவ்வாறு செய்யப்பட்டிருக்கவில்லை.

மீளாய்வாண்டிலும் பயன்பாட்டிலுள்ள மருத்துவப் பொருட்களின் 20,850 உருப்படிகளில், 7,394 உருப்படிகளுக்கு சமமான 35 சதவீதம் முறைசார் மீளாய்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருக்காத அதே நேரம் முறைசார் மீளாய்வுக் குழுவால் நிக்கப்பட்ட சில மருந்துகள் தற்போதும் பயன்பாட்டிலுள்ளன.

மீளாய்வாண்டுக்கான முறைசார் மீளாய்வுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்காத ரூபா 3,507.29 மில்லியன் பெறுமதியான 258 மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்குவதற்கு 2020 யூன் 29 இல் மருத்துவ வழங்கல் பிரிவினால் கட்டளைகள் வழங்கப்பட்டிருந்தன. முறைசார் மீளாய்வுக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டிருக்காததாக கணனி முறைமையில் சேமிக்கப்பட்ட ரூபா 285 மில்லியன் கிரயமான 03 மருந்து பொருட்கள் உள்ளடங்கலாக ஏழு மருந்து பொருட்கள் 2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவ வழங்கல் பிரிவால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தது.

முறைசார் மீளாய்வுக் குழுவால் அங்கீகரிக்கப்படாத ரூபா 9.07 மில்லியன் பெறுமதியான நாற்பது ஒன்பது மருந்துப் பொருட்கள் மற்றும் ரூபா 200,400 கிரயமான 06 லீற்றர் Uirusolve + EDS மீளாய்வாண்டின் போது உள்ளூர் சந்தையில் இருந்து

முறையே லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் பேராதனை போதனை வைத்தியசாலையால் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன.

30 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு (30 Degrees of Celsius) கீழே களஞ்சியப்படுத்தப்பட வேண்டிய மருந்துகள்

மருத்துவ வழங்கல் பிரிவு அமைந்துள்ள தலைமை அலுவலக இடத்தின் 1/3 க்கும் அதிகமான பகுதி அலுவலக வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருந்ததால் களஞ்சியங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான இடம் போதுமானதாக இருக்கவில்லை. களஞ்சியப் பொறுப்பாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்காத ரூபா 284.27 மில்லியன் கிரயமான 09 பொருட்கள் உள்ளடங்கிய பதினைந்து மருத்துவப் பொருட்கள் களஞ்சிய வளாகத்திற்கு வெளியே 03 நாட்கள் முதல் 71 நாட்கள் வரையிலான காலவீச்சில் வைக்கப்பட்டிருந்தன.

30 பாகை செல்சியஸ் வெப்பநிலையின் கீழ் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்க வேண்டிய ரூபா 120.29 மில்லியன் கிரயமான 05 மருந்துப் பொருட்கள் 30 பாகை செல்சியஸிற்கு மேற்பட்ட வெப்பநிலையில் களஞ்சியங்கள் மற்றும் ஓடையில் வைக்கப்பட்டிருந்தமை 2021 மார்ச் 17 இல் மருத்துவ வழங்கல் பிரிவில் நடாத்தப்பட்ட பௌதீக கணக்காய்வுப் பரிசோதனையின் போது அவதானிக்கப்பட்டது. பொருத்தமான வெப்பநிலையில் 02-71 நாள் காலப்பகுதிக்கு மேலாக வைக்கப்படாத அந்த மருந்துகள் ஒவ்வாமை மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உள்ளடக்கியிருந்தன.

மருந்துகளை களஞ்சியப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் வளாகங்கள்

மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மற்றும் இரசாயனப் பொருட்களுக்காக களஞ்சிய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகள் 2018 ஆம் ஆண்டிலிருந்து காலாவதியாகியிருந்தன. மேலும், ரூபா 119.3 மில்லியன் பெறுமதியில் 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வளிப்பதனாக்கி முறைமையை நிறுவி பராமரிப்பதற்கான ஒப்பந்தமானது உடன்படிக்கையின் பிரகாரம் 2016 ஒக்தோபர் 31 அளவில் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒப்பந்த பெறுமதியில் 99.78

சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 119.03 மில்லியன் தொகை ஒப்பந்ததாரருக்கு 2021 மார்ச் 17 அளவில் செலுத்தப்பட்டிருந்த போதிலும் 2021 யூன் 30 வரையிலும் ஒப்பந்ததாரர் பணிகளை பூர்த்தி செய்திருக்கவில்லை.

மருத்துவ பொருட்களில் பற்றாக்குறைகளை தடுத்தல்

பெறுகை செயன்முறையில் தாமதங்கள், பொருட்களை பெறுவதில் தாமதம் மற்றும் ஏனைய காரணங்களால் ஏற்படும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையைத் தடுக்கும் பொருட்டு ரூபா 5,166 மில்லியன் மேலதிக தொகையொன்று 2007-2016 வரையான 10 வருட காலப்பகுதியின் போது செலவிடப்பட்டிருந்தமையை மருத்துவ வழங்கல் பிரிவு இனங்கண்டிருந்தது. எனினும், அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் அது ரூபா 4,941 மில்லியன் ஆக இனங்காணப்பட்டிருந்தது. இதனால் ரூபா 225 மில்லியன் வேறுபாட்டிற்கான காரணங்களை அடையாளம் காண முடியவில்லை. அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மீளாய்வாண்டின் இறுதியளவில் அறவீடு செய்யப்பட வேண்டிய ரூபா 320 மில்லியன் மேலதிக கிரயமொன்றை இனங்கண்டிருந்த அதேநேரம் மேலதிக கிரயமாக ஏற்பட்ட ரூபா 4,621 மில்லியன் மீதியை அறவீடு செய்வதற்கு மருத்துவ வழங்கல் பிரிவு அல்லது அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

வழங்குநர்கள் நேரடியாகப் பொறுப்பேற்று அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் இனங்காணப்பட்ட மொத்த மேலதிக கிரயத்தில் உள்ளடக்கப்பட்ட ரூபா 194 மில்லியன் தொகையில் ரூபா 83 மில்லியன் தொகை மாத்திரம் மீளாய்வாண்டின் இறுதியளவில் அறவீடு செய்யப்பட்டிருந்தது. ரூபா 21.8 மில்லியன் வேறொரு தொகையுடன் சேர்த்து பெறுகை செயன்முறைகளிலுள்ள குறைபாடுகள் மற்றும் வழங்குநர் பொறுப்பேற்றிருக்காத கட்டளைகளை இடுதல் காரணமாக ஏற்பட்ட ரூபா 104 மில்லியன் தொகைக்கு பொறுப்பான தரப்பினர்கள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் இனங்காணப்பட்டிருக்கவில்லை.

பெறுகை செயன்முறையில் ஏற்பட்ட தாமதத்தால் ஏற்பட்ட மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையைத்

தவிர்ப்பதற்காக அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் உள்நாட்டில் கொள்வனவுகளை மேற்கொண்டிருந்த 57 சந்தர்ப்பங்களின் போது ஏற்பட்ட ரூபா 558 மில்லியன் மேலதிக கிரயம் 2021 ஆகஸ்ட் 31 வரையிலும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

உள்ளூர் சந்தையிலிருந்து, வழங்குநர்களிடமிருந்து ஒவ்வொரு வைத்தியசாலையாலும் கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவப் பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட மேலதிக கிரயத்தை அறவீடு செய்வதற்கான பொறிமுறையொன்று இனங்காணப்பட்டிருக்கவில்லை. வரிசை அமைச்சின் கீழ் செயற்படும் 35 அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் 35 சுகாதார நிறுவனங்களால் மீளாய்வாண்டின் போது உள்ளூர் சந்தையில் இருந்து ரூபா 2,219.15 மில்லியன் கிரயமான மருத்துவப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் அது தொடர்பான மேலதிக கிரயம் கணிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை அல்லது அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

மீளாய்வாண்டில் உள்ளூர் சந்தையில் இருந்து லேடி ரிஜுவே சிறுவர் வைத்தியசாலையால் கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவப் பொருட்களின் விலை, அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் விலையை விட கணிசமானளவு அதிகமாக காணப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 1.37 மில்லியன் கிரயமான 16 பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன் செயற்பாட்டுக் காலம் 03-11 மாதங்கள் வரை குறுகியதாக காணப்பட்டது. பேராதனை போதனா வைத்தியசாலையால் அவசர அவசரமாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களின் விலைகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவு கொள்வனவு செய்த சராசரி விலையுடன் ஒப்பிடும் போது வேறுபாடு 26 சதவீதம் - 2016 சதவீதம் வரை உயர்வாக காணப்பட்டது.

தரமற்ற மருத்துவப் பொருட்கள்

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருத்துவ வழங்கல் பிரிவால் வழங்கப்பட்ட மருத்துவப் பொருட்களில், ரூபா 1,136.64 மில்லியன் கிரயமான பொருட்கள் தர உத்தரவாத சோதனைகளில் தோல்வியடைந்திருந்தன. தரமற்றவை குறித்து வைத்தியசாலைகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நேரத்தில், மீதமுள்ள

மருத்துவப் பொருட்களின் அளவு இனங்காணப்பட்டிருக்கவில்லை.

தரமற்ற மருத்துவப் பொருட்கள் பல பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெறப்பட்டன அல்லது கண்ணாடி துண்டுகள் காணப்படுதல், தெரியும் துகள்கள் காணப்படுதல், இறந்த கரப்பான் பூச்சி, மாத்திரைகள் உடைந்துள்ளமை, நிறத்தில் மாறுதல்கள், BP குறிப்புரைகளுடன் இனங்காமை, எதிர்வினைவுகளால் 03 இறப்புக்கள் ஏற்பட்டமை மற்றும் நுண்ணுயிர் மாசுபாடு போன்ற காரணங்களால் பயன்பாடு நிறுத்தப்பட்டிருந்தது. தரம் தோல்வியடைந்ததன் பின்னர் மீளாய்வாண்டில் பயன்பாட்டிலிருந்து மீளப்பெறப்பட்ட மருத்துவப் பொருட்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Meropenem/ Flucloxacillin/ Vancomycin) மற்றும் ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் புற்றுநோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் என்பன உள்ளடங்கியுள்ளன.

மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் தரமில்லாதமை கண்டுபிடிக்கப்படுதல்; தரமில்லாத மருந்துகளில் 100 சதவீதம் நோயாளிகளுக்கு வழங்கப்படுதல் அல்லது சுற்றறிக்கைகளை வெளியிடும் போது முழுமையாகப் பயன்படுத்தப்படுதல்; மேலதிக சோதனைகளுக்குப் பின்னர் மீளப்பெறுவதற்கு அல்லது மீளப்பெறுவதற்கு முன்பு காலாவதியான பொருட்களை நிறுத்தி வைத்தல் மற்றும் சோதனைகளில் தாமதங்கள் காரணமாக பொருட்கள் காலாவதியாகி இருந்தமை தொடர்பாக வழங்குநர்களிடமிருந்து நட்டத்தை அறவீடு செய்வதற்கான வாய்ப்பை இழத்தல் போன்ற விடயங்கள் கணக்காய்வு அறிக்கைகளில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தன. எனினும் 2021 ஆகஸ்ட் 31 வரையிலும் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்படுவதற்கு முன்பு மருந்துகளின் தரத்தை பரீட்சிப்பதற்கான பொறிமுறையொன்று முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் அந்த சூழ்நிலையை தவிர்க்க முடியவில்லை.

அத்தகைய மருந்துகளின் சுற்றறிக்கைகளை வழங்குவதில் தாமதம் காரணமாக தரமில்லாத மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப் படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், 2020 ஆம் ஆண்டிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் கணனி முறைமை மூலம் மருத்துவப் பொருட்கள் தொடர்பான

இடைநீக்க கட்டளைகள் சம்பந்தப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்று கணக்காய்விற்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் 1,521 மொத்த வைத்தியசாலைகளின் எண்ணிக்கையில் 1,381 இல் கணனி முறைமை நிறுவப்பட்டிருக்காததால் அவ்வாறு செய்ய முடியாதிருந்தது.

ரூபா 14.38 மில்லியன் கிரயமான 13 தரமில்லாத மருந்துகளின் 609,561 அலகுகள் மீளாய்வாண்டில் பொலன்னறுவை பொது வைத்தியசாலையால் பெறப்பட்டிருந்ததுடன் அவற்றிலிருந்து 86.85 சதவீதத்திற்கு சமமான 529,443 அலகுகள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. இருப்பினும் அந்த மருந்துகள் வழங்கப்பட்ட நோயாளிகள் கவனிக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் களஞ்சியங்களில் மீதமாகவுள்ள தரமில்லாத மருந்துகளின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சுற்றறிக்கைகள் மாத்திரம் தெரிவிக்கின்றன.

ரூபா 6.47 மில்லியன் கிரயமான 5 தொகுதிகளின் கீழுள்ள சிறுநீரக நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட 1.5 % Peritoneal Dialysis Solution இன் 7,100 அலகுகள் களப் பரீட்சிப்பின் போது போது களஞ்சியங்களில் எஞ்சியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 08 தொகுப்புகளில் (packages) இருந்து மருந்து கசிந்திருந்ததாக முறைப்பாடுகள் பெறப்பட்டிருந்ததுடன் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட பின்னரும் மருந்துகள் அடிக்கடி தொகுப்புகள் மூலம் கசிந்திருந்தன.

பேராதனை போதனை வைத்தியசாலையின் களஞ்சியங்களில் நீண்ட காலத்திற்கு மேல் வைக்கப்பட்டுள்ள 34 தரமில்லாத அறுவை சிகிச்சை மற்றும் ஆய்வுகூடப் பொருட்கள் தொடர்பாக 2009 மே 21 ஆம் திகதிய சுகாதார அமைச்சு செயலாளரின் டபிள்யூஎம்எஸ்-01/13/2009 ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் 2020 செப்டெம்பர் 02 வரையிலும் அந்த பொருட்களை களஞ்சியங்களிலிருந்து அகற்ற முடியவில்லை.

2011-2020 காலப்பகுதியின் போது தரமில்லாத ரூபா 2,364.69 மில்லியன் கூட்டுமொத்தமான மருத்துவப் பொருட்களின் கிரயம் சம்பந்தப்பட்ட வழங்குநர்களிடமிருந்து அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை. அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து

மேற்கொள்ளப்பட்ட ரூபா 2,111.46 மில்லியன் பெறுமதியான கொள்வனவுகள்; ரூபா 109.96 மில்லியன் பெறுமதிக்கு உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட கொள்வனவுகள்; அரசு மருந்துப்பொருள் உற்பத்திக் கூட்டுத்தாபனத்திடமிருந்து மேற்கொள்ளப்பட்ட ரூபா 81.95 மில்லியன் பெறுமதியான கொள்வனவுகள் மற்றும் ரூபா 732,330 பெறுமதியான surgical gauze இன் கொள்வனவுகள் என்பவற்றை அப் பெறுமதி உள்ளடக்கியிருந்தது. அந்த பொருட்கள் தரமற்றவை என்று அறிவித்து சுற்றறிக்கை வெளியிடப்படும் போது சில பொருட்கள் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதால், தரம் இல்லாததன் காரணமாக ஏற்பட்ட நட்டம் அறவீடு செய்யப்பட முடியாதிருந்தது. உதாரணமாக 2018 சனவரி 31 இல் தரமில்லாதமை தொடர்பாக அறிவித்து சுற்றறிக்கை வெளியிடுவதற்கு முன்னர் ரூபா 5.79 மில்லியன் கிரயமான BP 750 mg ஊசிக்கான 108,000 அலகு Cefuroxime sodium 2017 செப்டெம்பர் 30 இல் காலாவதியாகியிருந்தது.

முறையான நடவடிக்கை இல்லாமல் இழக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த மருந்துகள்

ரூபா 253.39 மில்லியன் பெறுமதியான மருந்துகள் தொடர்பாக 60 சந்தர்ப்பங்களில் 05 வருடங்களுக்குக் குறைவான காலத்திற்குள் ஏற்பட்ட நட்டம், ரூபா 162.83 மில்லியன் பெறுமதியான மருந்துகள் தொடர்பாக 209 சந்தர்ப்பங்களில் 05-10 ஆண்டு காலத்தினுள் ஏற்பட்ட நட்டம் மற்றும் ஒரு சம்பவம் தொடர்பாக 10 வருட காலப்பகுதியில் ரூபா 813,400 பெறுமதியான மருந்துகள் தொடர்பாக ஏற்பட்ட நட்டம் என்பன அமைச்சால் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை அல்லது பதிவழிக்கப்பட்டிருக்கவில்லை.

சுகாதாரம் மற்றும் போசணை அமைச்சால் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மருந்துகளின் முகாமைத்துவம் தொடர்பான கையேட்டின் பிரகாரம் மாவட்ட பொது வைத்தியசாலை தொடர்பான பயன்படுத்த முடியாத மருந்துகள் காலாண்டு ரீதியாக முறையாக அகற்றப்பட வேண்டும். இருந்தபோதிலும், 2016-2021 காலப்பகுதியின் போது பொலன்னறுவை மாவட்ட பொது வைத்தியசாலையில் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. 2015

டிசம்பர் 31 இல் காலாவதியாகியிருந்த அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் உள்ள ரூபா 10.19 மில்லியன் கிரயமான எண்பத்து நான்கு மருந்துகள் 2021 சனவரி 31 வரையிலும் அகற்றப்பட்டிருக்கவில்லை.

மருத்துவப் பொருட்களில் பற்றாக்குறைகள்

2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் போது அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் மருத்துவ வழங்கல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட மருத்துவப் பொருட்கள் தொடர்பாக ரூபா 10 மில்லியன் பெறுமதியான பற்றாக்குறை யொன்று கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கைகளில் வெளிப்படுத்தப் பட்டிருந்தது. அது தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவின் 4.2 ஆம் இலக்க பரிந்துரையின் பிரகாரம் நட்டத்திற்கு பொறுப்பான தரப்பினரிடமிருந்து ரூபா 9.37 மில்லியன் தொகையை அறவீடு செய்வதற்கு அல்லது நட்டத்தை மீளளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். புலனாய்வு அறிக்கை வழங்கப்பட்டதிலிருந்து 08 ஆண்டுகள் கடந்த பின்னரும் ரூபா 9.23 மில்லியன் தொகையில் ரூபா 3.18 மில்லியன் தொகை மாத்திரமே சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் அறவிடப்பட்டிருந்த அதேநேரம் மொத்த நட்டத்தில் 65 சதவீதத்தைக் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ரூபா 6.06 மில்லியன் தொகை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை; அந்தத் தொகையில், ரூபா 3.20 மில்லியன் தொகையானது செயல் நோக்கம் காலாவதியானதால் போக்குவரத்து ஒப்பந்ததாரரிடமிருந்து அறவீடு செய்யப்பட முடியாதிருந்தது. வழங்குநரால் தொடர்புடைய இருப்பை வழங்க முடியாதிருந்ததால் உள்ளூர் முகவரிடமிருந்து ரூபா 1.71 மில்லியனை அறவீடு செய்ய முடியாதிருந்தது. அத்துடன் ரூபா 1.05 மில்லியன் கூட்டுமொத்தமான நட்டங்கள் மருத்துவ வழங்கல் பிரிவில் ஏற்பட்ட தாமதங்கள், கோவைகள் அழிக்கப்படுதல் மற்றும் தவறான இடத்தில் வைக்கப்படுதல் மற்றும் உத்தியோகத்தர்களின் அலட்சியம் போன்ற காரணங்களால் அறவீடு செய்யப்பட முடியாதிருந்தன.

நன்கொடைகளை அனுமதித்தல் (Clearance of Donations) தொடர்பாக செலவிடப்பட்ட நிதிகள்

மருத்துவ வழங்கல் பிரிவு சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்காக வெளிநாடு களிலிருந்து பெறப்பட்ட நன்கொடைகளை அனுமதிப்பதற்காக மீளாய்வாண்டின் போது 152 சந்தர்ப்பங்களில் ரூபா 294.86 மில்லியன் தொகையை செலவிட்டிருந்தது. அங்கீகாரம் வழங்குவதில் சுகாதார அமைச்சின் தாமதம், ஆவணங்களை வழங்குவதில் தாமதம், அங்கீகாரம் வழங்குவதில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தாமதம், நிதியேற்பாட்டை பெறுவதில் தாமதம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் தாமதம் போன்ற காரணங்களினால் ரூபா 16.98 மில்லியன் தொகை அந் நன்கொடைகளை அனுமதித்தல் தொடர்பாக தாமதக் கட்டணங்களாக செலுத்தப்பட்டிருந்தது. அனுமதித்தல் செயன்முறையை முறையாக திட்டமிடத் தவறியதால் ரூபா 8.10 மில்லியன் கூட்டுமொத்தமான தாமதக்கட்டணங்கள் 04 சந்தர்ப்பங்களின் கீழ் அவற்றில் சேர்க்கப்பட்டுள்ளது.

மருத்துவ பொருட்கள் காலாவதியாகும் சாத்தியத்தன்மை

அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வழங்கப் படும் மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்காகவும், மருந்துகளின் விநியோகத்தில் தொடர்ச்சித் தன்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், 2021 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு இருப்புக்கள் உள்ளடங்கலாக மருத்துவப் பொருட்களின் மொத்த வருடாந்த தேவைப்பாடு அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திடமிருந்து கட்டளையிடப்பட வேண்டியதுடன் முன்னைய ஆண்டுகளில் பெறப்படுவதற்கு பட்டியலிடப்பட்ட இருப்புக்கள் ஒவ்வொரு கட்டளையிலிருந்தும் கழிக்கப்படக் கூடாது என 2020 ஏப்ரல் 09, 17 இல் சுகாதார அமைச்சரின் தலைமையின் கீழ் நடைபெற்ற மீளாய்வுக் குழு கூட்டங்களில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இத் தீர்மானத்தை அடுத்து, 2021 ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட அனைத்து கட்டளைகளும் 2020 ஏப்ரல் 20 இல் திருத்தப்பட்டிருந்ததுடன் அந்த திருத்தங்களின் காரணமாக, 2021 ஆம் ஆண்டிற்காக முன்வைக்கப்பட்ட கட்டளைகள் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 25-112 சதவீதத்தால் அதிகரித்திருந்தது. ஒவ்வொரு மருத்துவ பொருளின் தேவைப்பாடுகளையும் எதிர்வுகூறுவதற்கு முன்னர் சரியாக பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்,

ஆனால் அத் தீர்மானத்திற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததால் மருத்துவப் பொருட்களில் மிகைகள் ஏற்படும் சாத்தியத்தன்மை அதிகரித்து அதன் மூலம் எதிர்காலத்தில் காலாவதியாதலை விளைவிக்கும்.

அரசாங்க இலச்சினை இல்லாத மருத்துவ பொருட்கள்

அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் வழங்கப்படும் மருத்துவப் பொருட்களில் அரசாங்க இலச்சினையை அச்சிடுவதற்கான அவசியத் தன்மையானது தவறான பயன்பாட்டை தடுப்பதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தேவைப்பாடு மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு முறையாகும். இருப்பினும், அரசாங்க இலச்சினை அச்சிடப்படாமல் ரூபா 156.28 மில்லியன் கிரயமான 03 பொருட்கள் 2021 மார்ச் 17 இல் மருத்துவ வழங்கல் பிரிவின் களஞ்சியங்களில் காணப்பட்டது.

பாதுகாப்பற்ற முறையில் மருந்துகளை களஞ்சியப்படுத்துதல்

பொலன்னறுவை பொது வைத்தியசாலை மருந்துகளை களஞ்சியப்படுத்துவதற்காக 06 களஞ்சியங்களை பேணியிருந்தது. வைத்திய சாலை விரிவாக்கப்படுதல் தொடர்பாக களஞ்சிய வசதிகளை மேம்படுத்துவதில் தோல்வி, மற்றும் தற்போதுள்ள மருந்துகளுக்கான களஞ்சியங்களில் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால், ரூபா 44.18 மில்லியன் பெறுமதியான 82 மருந்து பொருட்களின் 2,062,522 அலகுகள் பாதுகாப்பற்ற முறையில் மருந்து களஞ்சியங்களுக்கு வெளியே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அழிக்கப்படக்கூடிய கையுறைகள் கொண்ட ஏராளமான பெட்டிகள் பாதுகாப்பற்ற மற்றும் முறையற்ற முறையில் பிரதான களஞ்சியங்களின் படிக்கட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் வைக்கப்பட்டிருந்தன. மருந்துகள் பொருத்தமான இடத்தை கருத்தில் கொள்ளாமல் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டதால் காற்று சுழற்சியைத் தடுக்கின்றது, மருந்துகள் குளிர்சூட்டப்பட்ட களஞ்சியங்களில் அதிக வெப்பநிலையில் காணப்பட்டன.

களஞ்சியப்படுத்தல் வசதிகள் காணப்படாமை

ரூபா 463 மில்லியன் மதிப்பிடப்பட்ட பெறுமதியில் பேராதனை போதனா வைத்தியசாலையில் ஒரு மருந்துக்

களஞ்சியத்தை நிர்மாணிப்பதற்கு 2017 ஆம் ஆண்டில் அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டிருந்த போதிலும் நிதியேற்பாடு பெறப்பட்டிருக்காததால் எந்தவொரு மேலதிக நடவடிக்கையும் எடுக்க முடியாதிருந்தது. களஞ்சிய வசதிகள் இல்லாததால், 44 மருந்துப் பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சை பொருட்கள் வைத்தியசாலையின் ஓடைகள், பணிப்பாளரின் வதிவிடம், மற்றும் சமையலறை மற்றும் வைத்திய அதிகாரிகள் விடுதியின் முதல் தளம் போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இதில் உள்ளடக்கப்பட்ட பதினான்கு பொருட்கள் 25-30 பகை செல்சியஸ் விச்சிலான வெப்பநிலையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

புற்றுநோய் கிளினிக்கிற்கான மருந்துகளின் பற்றாக்குறை

பொலன்னறுவை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் நானூறு நோயாளிகள் 2021 சனவரி 31 இல் பதிவு செய்துள்ளனர். இந்த சிகிச்சை பிரிவிற்குத் தேவையான பல மருந்துகள் குறிப்பிடத்தக்க காலப்பகுதிகளில் பற்றாக்குறையாகவே இருந்தன. 2016 சனவரி 01 முதல் 2021 பெப்ரவரி 18 வரையிலான 05 வருட காலப்பகுதியைப் பொறுத்தவரை அக் காலப்பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேலாக பன்னிரண்டு மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக காணப்பட்டன; நாட்களின் 25-50 சதவீத காலப்பகுதியில் 25 மருந்துப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தன. அத்துடன் அதே காலப்பகுதியில் நாட்களின் 0-25 சதவீதத்திற்கு மேல் 49 மருந்துகள் அவ்வாறு இருந்தன. புற்றுநோய் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் உள்ள நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்குவதற்கு முன்னுரிமை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கடன்கள் அறவீடு செய்யப்படாமை

மருத்துவ வழங்கல் பிரிவினால் வழங்கப்பட்ட மருந்துகள் தொடர்பாக ஏனைய அரசாங்க நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகளில் இருந்து 05 ஆண்டுகளிற்கு மேலாக பெறவேண்டியுள்ள ரூபா 395.50 மில்லியன் கூட்டுமொத்தமான கடன்களை அறவீடு செய்வதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மருத்துவ வழங்கல் பிரிவிற்காக கணினி முறைமையொன்றை நிறுவுதல்

2012 ஆம் ஆண்டுக்கு முன்னர், Oracle மென்பொருளைப் பயன்படுத்தி மருத்துவ வழங்கல் பிரிவால் மருத்துவ பொருட்கள் முகாமை செய்யப்பட்டிருந்ததுடன் 2012 ஆம் ஆண்டில் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் 82 நிறுவனங்களை இணைப்பதன் மூலம் மருத்துவ வழங்கல் முகாமைத்துவ முறைமையின் (MSMIS) முதலாவது கட்டம் நிறுவப்பட்டிருந்தது. அமைச்சரவை முடிவைத் தொடர்ந்து, ரூபா 954 மில்லியன் மதிப்பிடப்பட்ட கிரயத்தில் பிராந்திய வைத்தியசாலைகளை இணைப்பதற்கான MSMIS விரிவாக்கல் செயற்திட்டம் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2020 ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்படுவதற்கு பட்டியலிடப்பட்டிருந்தது. 2021 மார்ச் 31 இல் உள்ளவாறான உண்மையான செலவினம் ரூபா 309.88 மில்லியன் ஆக காணப்பட்டதால் நிதி செயன்முன்னேற்றம் 32 சதவீதம் ஆக குறைவாக காணப்பட்டது.

இத் தகவல் முறைமை 571 சுகாதார நிறுவனங்களில் நிறுவப்படுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதிலும் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறு 140 நிறுவனங்களில் மாத்திரமே நிறுவுதல் பூர்த்தியடைந்திருந்த அதேநேரம் 337 ஏனைய நிறுவனங்களில் நிறுவுதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆகையால் முறைமையின் நிறுவுதல் செயன்முறை 94 நிறுவனங்களில் தொடங்கப்பட்டிருக்கவில்லை.

முறைமைக்காக 1,550 கணினிகள் மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் 2021 மார்ச் 31 அளவில் 863 கணினிகள் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தன.

முறைமையை பராமரிப்பதற்கு தேவையான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களுக்காக குறிப்பிட்ட நடைமுறையொன்று இனங்காணப்பட்டிருக்கவில்லை. முகாமைத்துவத்திற்கு தேவையான தகவல்கள், அறிக்கைகள் மற்றும் மாதிரிகள் தொடர்பாக எந்தவொரு முன் அடையாளப் படுத்தலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. அத் தேவைப்பாடுகள் தொடர்பாக நிகழ்ச்சித்திட்ட தயாரிப்பாளர் (programmer) ஒருவரின் உதவி பெறப்பட்டிருந்த போதிலும் அது தொடர்பாக நீண்ட கால தீர்வுகள் இனங்காணப்பட்டிருக்கவில்லை.

2019 யூலை 08 ஆம் திகதிய மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் எம்எஸ்டி/ஐசீஈ/எம்எஸ்எம்ஐஎஸ்-எல்பி/2019 ஆம் இலக்க கடிதத்தின் பிரகாரம் MSMIS உடன் இணைக்கப்பட்ட நிறுவனங்கள் 2019 யூன் 06 இலிருந்து அமுலுக்கு வரும் வகையில் அம் முறைமையின் மூலம் மாத்திரமே அவர்களது பிராந்திய கொள்வனவுகளை மேற்கொள்ள வேண்டும். எனினும், மருத்துவ வழங்கல் பிரிவுக்கான முறைமை ஊடாக பேராதனை போதனா வைத்தியசாலையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட LP கோரிக்கைக்கு அங்கீகாரத்தை வழங்குதல் பல்வேறு காரணங்களால் தாமதமடைந்திருந்தது. அங்கீகாரம் பெறப்படும் வரை, கைமுறையாக கேள்விகளை கோருவதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட வழங்குநருக்கு கட்டளைகள் வழங்கப்பட்டன, அங்கீகாரம் கிடைத்தவுடன், கைமுறையாக மேற்கொள்ளப்பட்ட செயன்முறையானது முறைமைக்கு ஒருங்கிணைக்கப்பட்டது. இதனால் அங்கீகாரம் பெறப்பட்டிருக்காத மருத்துவப் பொருட்கள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்கள் கணினி முறைமையில் பதிவு செய்யப்பட்டிருக்காதமை அவதானிக்கப்பட்டது.

மருந்துகளுக்கான களஞ்சிய வசதிகளை வலுப்படுத்தும் செயற்திட்டம்

ரூபா 712.08 மில்லியன் மதிப்பிடப்பட்ட கிரயத்தில் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் மருந்துகளுக்கான களஞ்சிய வசதிகளை வலுப்படுத்தும் செயற்திட்டத்திற்காக 2017 மார்ச் 29 இல் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. செயற்திட்டத்தின் நோக்கங்கள் பின்வருமாறு: சுகாதார அமைச்சின் கீழ் செயற்படுகின்ற 866 வைத்தியசாலைகள், பிராந்திய மருத்துவ வழங்கல் பிரிவுகள், ஆதார வைத்தியசாலைகள், பிராந்திய வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சிகிச்சை பிரிவுகளில் மருந்துகளுக்கான களஞ்சிய இடத்தை மேம்படுத்துதல்; பழைய மருந்தகங்களை மீளமைத்தல்; களஞ்சியப்படுத்தும் இறாக்கைகள் மற்றும் தேவையான பொருட்களை வழங்குதல் மற்றும் தொடர்பாடல், குளிர் களஞ்சியம் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் என்பனவாகும். 2020 ஆம் ஆண்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரூபா 86.23 மில்லியன் தொகை மற்றும் 2021 ஆம் ஆண்டில்

வழங்கப்பட்ட ரூபா 305 மில்லியன் தொகை என்பன உள்ளடங்கலாக இது தொடர்பாக ரூபா 391.23 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு மருத்துவ வழங்கல் பிரிவுக்கு வழங்கப்பட்டிருந்தது. மருத்துவ வழங்கல் பிரிவு அதிலிருந்து ரூபா 315 மில்லியன் தொகையை 91 நிறுவனங்களுக்கு மாத்திரமே வழங்கியிருந்தது. அந்த 91 வைத்தியசாலைகளிற்கு கோரப்பட்ட மொத்த நிதியேற்பாடும் வழங்கப்பட்டிருந்த போதிலும் மீளமைத்தல் செயன்முறை 2021 மே வரையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

மருத்துவ பொருட்களின் பெறுகையில் தாமதங்கள்

மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 11 மாதங்கள் வழங்கப்பட்ட காலப்பகுதியொன்றின் கீழ் அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு கட்டளைகளை வழங்குவதே மருத்துவ வழங்கல் பிரிவால் பின்பற்றப்படும் நடைமுறையாகும். இருந்தபோதிலும், அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தாமதமின்றி மருத்துவப் பொருட்களை வழங்க முடியாதிருந்தது. 2020 ஆம் ஆண்டு தொடர்பாக அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட கட்டளைகளில் ஏறத்தாழ 80 சதவீதம் உரிய நேரத்தில் வழங்கப்பட்டிருக்கவில்லை. 2019 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட 09 பொருட்களுக்கான பெறுகை நடவடிக்கைகள் 09-21 மாதங்களாக அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் தொடரப்பட்டிருந்தன. 2019 இல் பெறுகை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அமைச்சின் பெறுகை குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்த 16 மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக பெறுகை குழுவின் தீர்மானத்தை வழங்குவதற்கு 01-13 மாத காலம் செலவிடப்பட்டிருந்தது. பெறுகை செயன்முறைக்கு திட்டமிடப்பட்டதை விட பல்வேறு கட்டங்களில் நீண்ட நேரம் செலவிடப்படுதல் மற்றும் வழங்குநரின் தாமதம் போன்ற காரணங்கள் மருத்துவ பொருட்களை வழங்குவதில் ஏற்படும் தாமதத்திற்கு பங்களித்திருந்தன. ஆனால் இதுபோன்ற காரணங்களை சரியாக இனங்கண்டு தாமதத்தை குறைப்பதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய தாமதத்தால் மருத்துவ பொருட்கள் உள்ளூர் சந்தையில் இருந்து அதிக கிரயத்திற்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. மீளாய்வாண்டில் மாத்திரம் உள்ளூர் சந்தையில் இருந்து

கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவப் பொருட்களின் மொத்த கிரயம் ரூபா 6,265 மில்லியன் தொகையாகும்.

கொவிட்-19 வைரஸைக் கண்டறிய பிசிஆர் கருவிகளை கொள்வனவு செய்தல்

வைத்தியசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உட்பட இருபத்தொரு நிறுவனங்கள் கொவிட்-19 வைரஸைக் கண்டறிவதற்காக பிசிஆர் சோதனைகளை நடாத்தியிருந்தன. மருத்துவ வழங்கல் பிரிவு, வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் சார்பாக மருத்துவ வழங்கல் பிரிவு, அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மூலம் பிசிஆர் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு ரூபா 762.96 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது.

ஒவ்வொரு வைத்தியசாலை மற்றும் சுகாதார நிறுவனமும் பயன்படுத்தும் பிசிஆர் இயந்திரத்தின் வகையையும், அந்த இயந்திரங்களுக்கு இணையான பிசிஆர் கருவித்தொகுதி வகையையும் பகுப்பாய்வு செய்வதன் மூலம் குறிப்புரைகள் சரியாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும் 2020 ஏப்ரல் இல் மேற்கொள்ளப்பட்ட பெறுகை தொடர்பாக அவ்வாறு செய்யத் தவறியதால், "அங்கீகரிக்கப்பட்ட CE IVD அல்லது சமமாக, 2 SARS CoV 2 RNA இலக்குகளை கொண்டிருக்க வேண்டும், ஒரு பிரித்தெடுத்தல் கட்டுப்பாட்டு முன்னுரிமை ஒரு உள்ளார்ந்த மனித மரபணு இலக்கை கொண்டிருக்க வேண்டும், பரந்த அளவிலான வெப்ப சுழற்சிகளுடன் இணக்கமானது" ஆகிய அத்தியாவசிய அம்சங்களை கருத்தில் கொள்ளாமல் கேள்விகள் கோரப்பட்டிருந்தன.

குறைந்த கேள்வியாளரால் முன்மொழியப்பட்ட பிசிஆர் கருவிகள் தற்போதுள்ள பிசிஆர் இயந்திரங்களுக்கு இணங்கவில்லை என்றும் சோதனைகளை இணையாக செய்ய முடியாதிருந்தது என்றும் குறிப்புகளை வைத்து, தேவைப்பாட்டின் அவசரத்தன்மை, கடந்தகால அனுபவங்கள் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தால் (எம்ஆர்ஐ) பயன்படுத்தப்படும் இயந்திர வகை ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தொழில்நுட்ப மதிப்பீடு குறிப்பிட்ட கம்பனி ஒன்றிற்கு சாதகமான முறையில் மேற்கொள்ளப் பட்டிருந்தது. மேலும், அமைச்சின் விசேட பெறுகை குழு, தொழில்நுட்ப மதிப்பீட்டில் பரிந்துரைக்கப்பட்ட கேள்வியாளரால் வழங்கப்பட்ட பிசிஆர்

கருவித்தொகுதிகள் சுகாதார அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களால் பயன்படுத்தப்பட்டது என்பதை நியாயப்படுத்தி, பிசிஆர் கருவித்தொகுதிக்கு அதிக விலைமனுவை வழங்கிய கேள்வியாளருக்கு ஒப்பந்தத்தை வழங்கு வதற்கு தீர்மானித்திருந்தது.

மருத்துவ வழங்கல் பிரிவு மற்றும் அரசு மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மருத்துவ வழங்கல் பிரிவு சார்பாக கருவித்தொகுதி ஒன்றுக்கு ரூபா 1,850 சராசரி சந்தை விலையான புறக்கணிக்கப்படுவதன் மூலம் 328 பிசிஆர் கருவித்தொகுதிகளை 03 சந்தர்ப்பங்களில் அதிக விலைகளில் கொள்வனவு செய்திருந்ததால் ரூபா 125 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தது.

வைத்தியசாலைக்கு
காணியின்
ஆக்கிரமித்தல்

சில

சொந்தமான
பகுதிகளை

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலை நிறுவப்பட்ட காணியின் உரித்துறுதியின் பிரகாரம் 10.0229 ஹெக்டெயர் பரப்பளவு காணிக்கு சொந்தமாக காணப்பட்ட போதிலும் 0.2182 ஹெக்டெயர் பரப்பளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக இனங்காணப்பட்டிருந்தது. எனினும் அது தொடர்பாக சுகாதார அமைச்சிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்காததுடன் எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுக்கள்

அவதானிப்புகள்

- இலங்கை விளையாட்டு வீரர்களின் சர்வதேச சாதனைகள்
- பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகளை ஏற்படுத்துதல்
- நுவரெலியா உயர்தர விளையாட்டு வளாகத்தின் நிர்மாணம்
- மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு வளாகங்களின் நிர்மாணம்
- ஹெட்டிபொல விளையாட்டு மைதானத்தை அபிவிருத்தி செய்தல்
- ஹொக்கி மைதானத்தின் விளக்கு அமைப்பை வடிவமைத்தல்
- பெறத்தக்க மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்
- தீர்க்கப்படாத முற்பணங்கள்
- பிடித்து வைத்தல் வரி அறவிடப்படாமை
- வாகனப் பயன்பாடு

இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுக்கள்

தேசியக் கொள்கைகளை வகுத்து அமுல்படுத்துவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனையும் ஆற்றல்மிக்க, ஆரோக்கியமான ஒழுக்கமுள்ள மற்றும் கண்ணியமான நபராக மாற்றுவதன் மூலம் ஒருங்கிணைந்த மற்றும் வளமான நிலத்தை நிறுவுவது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் செயற்பணியாகும். அப் பெறுபேற்றை அடைந்துகொள்ளும் பொருட்டு இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் அதன் கீழ் செயற்படுகின்ற கிராமிய மற்றும் பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம், 10 நியதிச்சட்ட சபைகள் மற்றும் 68 விளையாட்டு சங்கங்கள் பின்வரும் தொழிற்பாடுகளை ஆற்ற வேண்டியுள்ளது.


- நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார முன்னேற்றத்தில் இளைஞர்களின் சுறுசுறுப்பான பங்குபற்றலைப் பெற்றுக்கொள்வதற்குத் தேவையான நடைமுறைகளை உருவாக்குதல்.
- பொருளாதாரத் துறையில் இளம் தொழில்முனைவோருக்கு அதிகபட்ச வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஊக்கப்படுத்தல்களைத் தூண்டுவதற்கும் புதிய வாய்ப்புகளைத் திறப்பதற்கும் உத்திகளை வகுத்து செயற்படுத்துதல்.
- பொது, தனியார் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு பொருத்தமான இலங்கை இளைஞர்களை துல்லியமாக இனங்காண்பதற்கு "இளைஞர் மனித வள தரவுத்தளத்தை" நிறுவுதல்.
- சர்வதேச, தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் செயற்பாடுகளுக்கான திறன் அபிவிருத்தியை விரிவுபடுத்துதல்.
- விளையாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை, நகர்ப்புற நடவடிக்கைகள், சர்வதேச உறவுகளை உருவாக்கும் விளையாட்டுப் பொருளாதாரத்தை இலங்கையில் நிறுவுதல்.

- இலங்கை இளைஞர்களிடையே பலதரப்பட்ட விளையாட்டு சமூகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் சர்வதேச விளையாட்டு சூழலை உருவாக்குதல்.
- விளையாட்டு நிகழ்வுகளில் ஈடுபடுவதற்கு விளையாட்டு சங்கங்கள் மற்றும் வணிக சமூகத்தை ஊக்குவித்தல்.
- உடல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சிகளுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஊக்கப்படுத்தல்களை வழங்குதல்.
- இளைஞர்களின் ஆற்றல் சமூக விரோத நடவடிக்கைகளுக்குத் திசைதிருப்பப்படுவதைத் தடுப்பதன் மூலம் பாடசாலை கல்வியிலிருந்து பாடநெறிக்கு அப்பாற்பட்ட செயற்பாடாகவும் இளைஞர் கழகங்கள் மற்றும் விளையாட்டுக் கழகங்கள் மூலமாகவும் இளைஞர்களுக்கு விளையாட்டு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை தயாரித்தல்.
- பாடசாலை சிறுவர்களை கல்விக்கு மேலதிகமாக உடற்கல்வி மற்றும் விளையாட்டுகளுக்கு ஈர்ப்பதன் மூலம் ஆரோக்கியமான குழந்தை தலைமுறையை வளர்ப்பதற்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்குதல்.
- நாடளாவிய கிராமப்புற பாடசாலைகளில் சிறு வயதிலிருந்தே விளையாட்டில் சிறந்து விளங்கும் குழந்தைகளை இனங்காண்பதற்கும் சரியான ஊட்டச்சத்து மற்றும் பயிற்சி உள்ளடங்கலாக சர்வதேச தரத்திற்கு அவர்களின் திறன்களை கொண்டு வருவதற்கான வசதிகளை வழங்குவதற்குமான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல்.
- விளையாட்டினை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், பயிற்சியளிப்பவர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்டுகள் (physiotherapists) போன்ற வளவாளர்களை உருவாக்குவதற்கு விசேட

நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல்.

- தீவு முழுவதிலும் உள்ள அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களை தரப்படுத்துதல் மற்றும் அந்தத் தரங்களுக்கு பொருத்தமாக அவற்றை அபிவிருத்தி செய்தல்.
- உள்ளூர் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை உருவாக்குதல்.
- சர்வதேச தரங்களிற்கு ஏற்ப விளையாட்டு கல்வியை விரிவுபடுத்துதல்.

பாராளுமன்றத்தால் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் 02 திணைக்களங்களுக்கு 2020 ஆம் ஆண்டின் போது மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு ரூபா 8,623 மில்லியன் நிதியேற்பாடு வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 6,895 மில்லியன் தொகை மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதி வரை பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 42 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 42 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளடையான செலவினம் மூலம் - நிதிக்கூற்றுக்கள், 2020

அமைச்சு, இராஜாங்க அமைச்சு, திணைக்களங்கள் மற்றும் அதன் கீழுள்ள நியதிச்சட்ட சபைகளின் மேற்படி செயற்பாடுகளின் செயலாற்றல் தொடர்பாக தெரிவுக்கணக்காய்வு பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அவதானிப்புகள் பின்வருமாறு பொழிப்பாக்கப்பட்டுள்ளன.

இலங்கை விளையாட்டு வீரர்களால் செய்யப்பட்ட சர்வதேச சாதனைகள்

இலங்கை விளையாட்டு வீரர்கள் 12 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றிருந்ததுடன் 2019 இல் 64 தங்கம், 106 வெள்ளி மற்றும் 161 வெண்கல பதக்கங்கள் என 331 பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல், அவர்கள் ஆசிய இளைஞர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் (Championship) வெண்கலப்

பதக்கத்தையும் 19 வயதிற்கு உட்பட்ட கூடைப்பந்து சம்பியன்ஷிப் மற்றும் ஆசிய வலைப்பந்து போட்டியின் சம்பியன்ஷிப் என்பவற்றில் இரண்டாம் இடத்தையும் வென்றிருந்தனர். கொவிட் 19 தொற்றுநோய்க்கு மத்தியில் 2020 சனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் இலங்கை விளையாட்டு வீரர்கள் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்றியிருந்த போதிலும் கொவிட் அனர்த்தத்தை எதிர்கொண்டு தமது பயிற்சிகளை சரியாக தொடர முடியாததன் காரணமாக விளையாட்டு வீரர்களால் 2020 ஆம் ஆண்டில் கணிசமானளவு சர்வதேச சாதனைகளை செய்ய முடியாதிருந்தது.

கடப்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை ஏற்படுத்துதல்

இராஜாங்க அமைச்சு 2020 ஆம் ஆண்டில் 09 செலவின விடயங்களிற்காக மேற்கொள்ளப்பட்ட தேறிய நிதியேற்பாடுகளைப் பயன்படுத்திய பின்னர் சேமிப்புகளை விஞ்சி ரூபா 2.27 மில்லியன் கடப்பாடுகளை ஏற்படுத்தியிருந்தது.

நுவரெலியா மிக உயரமான விளையாட்டு தொகுதியின் நிர்மாணம்

தடகளம், கபடி, வலைப்பந்து, ஹோக்கி, சைக்கிள் ஓட்டுதல், றக்பி மற்றும் கைப்பந்து போன்ற வெளிப்புற மற்றும் உட்புற விளையாட்டு நடவடிக்கைகளுக்காக உயர்ந்த சூழலொன்றில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விளையாட்டு வீரர்களின் சகிப்புத்தன்மை திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் மிக உயரமான விளையாட்டு தொகுதியை நிர்மாணிப்பதற்கான செயற்திட்டம் தொடங்கப்பட்டிருந்தது. கடல் மட்டத்திலிருந்து 1895 மீற்றர் உயரத்தில் அமைந்துள்ள நுவரெலியா நகரில் விளையாட்டு அமைச்சுக்கு சொந்தமான 34.5 ஹெக்டெயர் நிலத்தில் மேற்குறிப்பிடப்பட்ட விளையாட்டு தொகுதியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தன. செயற்திட்டத்தின் ஒப்பந்த பெறுமதி € 75,528,700 ஆக காணப்பட்டதுடன் இதனை 03 ஆண்டுகளில் பூர்த்தி செய்வதற்கு முன்மொழியப்பட்டது. ஒப்பந்த பெறுமதியின் 70% ஐ யூகே ஏற்றுமதி நிதிக் கூட்டுத்தாபனத்திடமிருந்தும் மீதமுள்ள 30% ஐ மக்கள் வங்கிகளிடமிருந்தும் பெற்றுக் கொள்வதற்கு கடன் உடன்படிக்கைகள் ஏற்படுத்தப்பட்டன. செயற்திட்டத்திற்கான கடன் திட்டக் கட்டணமாக € 264,492.34 அல்லது ரூபா 51.05 மில்லியன் தொகை கடன் வழங்கும் வங்கிக்கு செலுத்தப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில் இச் செயற்திட்டத்திற்கான சம்பளம் மற்றும் கூலிகள் மற்றும் அலுவலக உபகரணங்களுக்காக ரூபா 53.55 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. குறித்த செயற்திட்டம் 2019 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் அது நிறுத்தப்பட்டது. அதற்கிணங்க இச் செயற்திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த கிரயம் பயனற்ற செலவாகியிருந்தது.

மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டு தொகுதிகளின் நிர்மாணம்

அனைத்து மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களை மேவுகை செய்து விளையாட்டு வசதிகளை வழங்குவதன் மூலம் வரவிருக்கும் சர்வதேச போட்டிகளை இலக்காகக் கொண்டு கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு திட்டங்கள் வரையப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டின் அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 2011-2015 காலப்பகுதியின் போது முழுமையாக வசதியுள்ள 07 மாகாண விளையாட்டு தொகுதிகளையும் 2012-2015 காலப்பகுதியின் போது 14 நடுத்தர அளவிலான மாவட்ட விளையாட்டு தொகுதிகளையும் நிர்மாணிப்பதற்கு தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தன. மாகாண விளையாட்டு தொகுதியானது கிரிக்கெட் மைதானம், விளையாட்டு மருந்து அலகு, சிற்றுண்டிச்சாலை, உணவகம் மற்றும் குடியிருப்பு வசதிகளை அமைப்பதற்கு தேவையான வசதிகளை உள்ளடக்கியிருக்க வேண்டிய போதிலும் விளையாட்டுக்கள் அபிவிருத்தி திணைக்களத்தால் அத்தகைய மாகாண விளையாட்டு தொகுதியை உருவாக்க முடிந்திருக்கவில்லை. பூர்த்தி செய்யப்பட்ட மாவட்ட விளையாட்டு தொகுதியொன்றில் பயிற்சி ஓட்டப்பாதை, சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவகம் என்பன நிர்மாணிக்கப்பட்டிருக்காததுடன் 50 மீற்றர் நீச்சல் தடாகத்திற்கு பதிலாக 25 மீற்றர் நீச்சல் தடாகம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 14 மாவட்ட விளையாட்டு தொகுதிகளில் ஐந்து பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் 09 தொகுதிகளின் நிர்மாணங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

ஹெட்டிபொல அரங்கத்தின் அபிவிருத்தி

ஹெட்டிபொல பிரதேச சபைக்கு சொந்தமான அரங்கத்தின் காட்சிக்கூடத்தை நிர்மாணிப்பதற்கு மதிப்பிடப்பட்ட கிரயம் ரூபா 41.16 மில்லியன் தொகையாகும். தொடர்புடைய நிர்மாணங்கள் 2017 சனவரி 10 முதல் ஆரம்பித்து 2018 யூலை 13 அளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டியிருந்தன. செயன்முன்னேற்ற அறிக்கையின் பிரகாரம், நிர்மாணங்கள் 2021 திசெம்பர் 31 அளவில் பூர்த்தி செய்யப்பட்டு அது தொடர்பாக ரூபா 42.17 மில்லியன் தொகை செலவிடப்பட்டிருந்தது. எனினும் 2020 திசெம்பர் 31 வரையிலும் காட்சிக்கூடம் கையளிக்கப்பட்டிருக்கவில்லை. ஹெட்டிபொல நகரத்தின் இந்த ஒரு விளையாட்டு மைதானம் மற்றும் பொது அரங்கம் மாத்திரம் இலங்கை கிரிக்கெட்டினால் அபிவிருத்தி செய்யப்பட்டதிலிருந்து 04 ஆண்டுகள்

கடந்திருந்த போதிலும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. அதற்கிணங்க இந்த விளையாட்டு மைதானத்தை விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த இயலாதிருந்தது.

ஹொக்கி மைதானத்தின் ஒளி முறைமையை வடிவமைத்தல்

விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான ரீட் அவெனியூவில் உள்ள செயற்கை ஹொக்கி மைதானத்தின் ஒளி முறைமையை வடிவமைத்தல், விநியோகித்தல், நிறுவுதல் மற்றும் சோதனை செய்தல் என்பவற்றிற்காக செயற்திட்டத்தின் நிர்மாணத்தை மேற்கொள்வதற்கு தனியார் நிர்மாணக் கம்பனி ஒன்றிற்கு ரூபா 31.84 மில்லியன் (வரி இல்லாமல்) செலுத்தப்பட்டிருந்தது. சர்வதேச குறிப்புரைகளுக்கு இணங்க தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பொருத்தமான முதல் வகுப்பு அரங்கமாகவும் கனிஷ்ட வீரர்களின் பயிற்சி தேவைப்பாடுகள் மற்றும் விளையாட்டுக் கழக போட்டிகளிற்கான தேவை என்பவற்றிற்கு ஏற்பவும் இந்த செயற்கை ஹொக்கி மைதானத்தை உருவாக்குவதற்கு இதற்கான ஒளி முறைமையொன்று அமைக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஹொக்கி மைதானம் மாலை பயிற்சி மற்றும் உள்ளூர் போட்டிகளுக்கும் சர்வதேச போட்டிகளுக்கும் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. செயற்திட்டத்தின் குறிப்புரைகளில் ஹொக்கி மைதானத்தின் ஒளி முறைமை மேற்கொள்ளப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் விளையாட்டுக்களை பார்வையாளர்கள் நன்றாக பார்க்க முடிவதுடன் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்பட முடியும். அதேநேரம் பொருத்தப்பட்ட கம்பத்தின் உயரம் குறித்துரைக்கப்பட்டிருக்கவில்லை. சர்வதேச ஹொக்கி சம்மேளனத்தின் குறிப்புரைகளின் பிரகாரம் கம்பமொன்றின் உயரம் 20 மீற்றராக இருந்திருக்க வேண்டிய போதிலும் அவ்வாறு பொருத்தப்பட்ட கம்பத்தின் உயரம் 16 மீற்றராக இருந்தது. அதன் பிரகாரம் தேவைப்பாடுகள் துல்லியமாக நிறைவேற்றப்பட்டிருக்காததால் அதை முதல் வகுப்பு செயற்கை ஹொக்கி மைதானமாக மாற்ற இயலவில்லை. இதன் விளைவாக சரியான ஒளியூட்டல் இயலாது இல்லாததன்

காரணமாக மைதானத்தை இரவில் பயன்படுத்த முடியாதிருந்தது.

பெறவேண்டிய மற்றும் செலுத்த வேண்டிய கணக்குகள்

2018 இல் இலங்கையின் தென்னாபிரிக்கா சுற்றுப் பயணத்திற்கான அனுசரணை உரிமைகளுக்காக ஐ.அ.டொலர் 187.085 அல்லது ரூபா 34.94 மில்லியன் தொகை இலங்கை கிரிக்கெட்டுக்கு பெற்றுக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இக் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்றிருந்த சந்தேகம் மற்றும் முறைசாரா தலையீடு காரணமாக இத் தொகையை அறவீடு செய்தல் நிச்சயமற்றிருந்தது.

மொத்தம் ரூபா 16.23 மில்லியன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் பல்வேறு தரப்பினர்களுக்கு செலுத்தப்பட வேண்டியுள்ளது. அம் மீதிகள் 2 ஆண்டுகள் தொடக்கம் 3 ஆண்டுகள் வரையிலான காலவிச்சிற்கு மேலாக செலுத்தப்பட வேண்டியிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அவற்றைத் தீர்ப்பளவு செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தீர்ப்பளவு செய்யப்படாத முற்பணங்கள்

2015 தொடக்கம் 2019 வரை கிரிக்கெட் சங்கங்களுக்கு ரூபா 10.29 மில்லியன் போட்டி முற்பணமொன்றை இலங்கை கிரிக்கெட் செலுத்தியிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அம் முற்பணங்கள் தீர்ப்பளவு செய்யப்பட்டிருக்கவில்லை.

பிடித்துவைத்தல் வரி அறவிடப்படாமை

05 ஆண்டுகளிற்கு மேலான ரூபா 38.23 மில்லியன் கூட்டுமொத்தமான பிடித்துவைத்தல் வரி மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை அல்லது நிதிக்கூற்றுக்களில் சீராக்கம் செய்யப்பட்டிருக்கவில்லை.

வாகன பயன்பாடு

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களிலிருந்து பெறப்பட்ட பதினாறு வாகனங்கள் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு இராஜாங்க அமைச்சால் பயன்படுத்தப்பட்டிருந்தன. சம்பந்தப்பட்ட வாகனங்களை இராஜாங்க

அமைச்சிற்கு கையளிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு இராஜாங்க அமைச்சால் கையளிக்கப்பட்ட 03 வாகனங்களின் கிரயம் இனங்காணப்பட்டு நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான வான் ஒன்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின்

ஊடகப் பிரிவுக்கு 2019 சனவரி 21 இல் தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட போதிலும் அதனைத் திணைக்களத்திற்கு பெற்றுக் கொள்ளவோ அல்லது இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சிற்கு கையேற்கவோ 2021 யூலை 05 வரையிலும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

வெளிநாட்டு அலுவல்கள்

அவதானிப்புகள்

- கட்டுநிதி கணக்கு மீதி தீர்க்கப்பட்டிருக்காமை
- காலம் கடந்த வைப்புக்கள்
- விளைவற்ற மற்றும் குறைப் பயன்பாடுடைய சொத்துக்கள்
- இழப்புக்களும் சேதங்களும்

வெளிநாட்டு அலுவலர்கள்

உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணி, சர்வதேச சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு நாடாக மாறுவதற்கு இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு இணங்க தேசிய அபிவிருத்திகளை சர்வதேச அளவில் ஊக்குவித்தல், நிரூபித்தல் மற்றும் பாதுகாத்தல், தேசிய அபிவிருத்திகளுக்கு இணங்க சர்வதேச உறவுகளை நிர்வகித்தல் குறித்து அரசிற்கு ஆலோசனை வழங்குதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றுவதில் இப்பிரிவினால் எதிர்பார்க்கப்படுகின்றது. அந் நோக்கங்களை அடைவதற்குப் பின்வரும் செயற்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.


- நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாப்ப துடன் மற்ற நாடுகளுடன் நட்பு உறவுகளைப் பேணுதல்.
- இதுவரை எட்டப்பட்ட இரு தரப்பு உடன்படிக்கைகளை மீளாய்வு செய்து, நாட்டிற்கு சாதகமற்ற நிபந்தனைகள் தொடர்பாக மறுபரிசீலனை செய்தல் மற்றும் உடன்படிக்கைகளை ஏற்படுத்தும் போது உள்ளூர் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத ஒரு பின்னணியை உருவாக்குதல்.
- வெளிநாட்டுத் தூதரங்களைத் தேர்ந்தெடுப்பதில் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கைக்கேற்ப சனாதிபதியின் சட்டபூர்வப் பணியை நிறைவேற்றுவதற்குப் பங்களிக்கும் அளவுகோல்களின் பிரகாரம் செயற்படுதல் மற்றும் தூதரலாயங்களின் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றல் தொடர்பாக தொடர்ச்சியான மதிப்பீடொன்றை மேற்கொள்ளுதல்.
- ஆசிய நாடுகளுடன் வலுவான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தல்.
- சார்க் மற்றும் பிம்ஸ்டெக் நாடுகளுடன் நெருங்கிய உறவை வலுப்படுத்தல்.
- மத்திய கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன்

வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புக்களுக்கான உறவுகளை ஏற்படுத்துதல்.

- உள்ளூர் தொழிலதிபர்கள் மற்றும் பாரம்பரிய கலாச்சார படைப்புக்கள் மற்றும் உள்ளாட்டு உற்பத்திகளுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
- இலங்கை வர்த்தகர்களுக்கு வெளிநாடுகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தைப்படுத்தலுக்கான பல்வேறு தடைகளை நீக்குவதற்கு நேரடிப் பங்களிப்பை வழங்குவதுடன் இலங்கையின் முதலீடு மற்றும் சுற்றுலா மேம்பாட்டிற்காக அந்நாடுகளின் பங்களிப்பை ஏற்படுத்துதல்.

வெளிநாட்டு அமைச்சு மற்றும் அதன் கீழான இராஜாங்க அமைச்சு, திணைக்களம், 02 சட்டரீதியான சபைகள் / நிறுவனங்கள், 37 தூதரலாயங்கள், 13 உயர் ஸ்தானிகர் அலுவலகங்கள், 13 கொன்சியூலர் ஜெனரல் அலுவலகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் 02 நிரந்தர தூதரகங்கள், 01 பிரதி உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் இலங்கை முகவர் அலுவலகம் ஒன்றினூடாக மேற்குறிப்பிடப்பட்ட பணிகள் மற்றும் செயற்பாடுகள் நிறைவேற்றப்பட வேண்டியதாக உள்ளன.

2020 ஆம் ஆண்டில் மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக வெளிநாட்டு அமைச்சிற்கு மற்றும் அதன் கீழான இராஜாங்க அமைச்சு மற்றும் திணைக்களத்திற்கு மொத்தம் ரூபா 12,398 மில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அவற்றில் ரூபா 10,755 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரம் உரு 43 இல் காட்டப்படுகின்றது.



உரு 43 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளடங்கியான செலவு மூலாதாரம் - 2020 ஆம் ஆண்டின் நிதிக்கூற்றுக்கள்

அமைச்சு மற்றும் அதன் கீழான இராஜாங்க அமைச்சு, திணைக்களம் மற்றும் சட்டரீதியான சபைகளினால் மேற்குறிப்பிடப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காட்டப்படுகின்றன.

கட்டுநிதிக் கணக்கின் மிகுதி தீர்க்கப்படாமை

மீளாய்வாண்டின் இறுதி வரையில் வெளிநாட்டு அமைச்சின் இரு கட்டுநிதிக் கணக்குகளில் முறையே ரூபா 91.53 மில்லியன் மற்றும் ரூபா 355.09 மில்லியனான மொத்தம் ரூபா 446.62 மில்லியன் ஆன மிகுதியொன்று காணப்பட்டது.

இந்த தீர்க்கப்படாத மிகுதியானது குடியேற்றப்படாத ஊழியர்களுக்காக வழங்கப்படுகின்ற வீடுகளுக்காக வைப்புச் செய்யப்பட்ட ரூபா 51.98 மில்லியன் ஆன பாதுகாப்பு வைப்புக்கள் 173 இனை உள்ளடக்குகின்றது. இந்த தீர்க்கப்படாத பாதுகாப்பு வைப்புக்களில் ரூபா 4.29 மில்லியன் 20 வருடங்களுக்கு அதிக காலமாக தீர்க்கப்படாது காணப்பட்டு வருகின்றது. 10 வருடங்கள் முதல் 20 வருடங்கள் வரையான காலமாக தீர்க்கப்படாத பாதுகாப்பு வைப்பு ரூபா 44.28 மில்லியன் 07 வருடத்திற்கும் மேற்பட்ட காலமாக தீர்க்கப்படாத பாதுகாப்பு வைப்பு ரூபா 3.41 மில்லியன் என்பன மீளாய்வாண்டின் இறுதிவரையில்

தீர்க்கப்படுவதற்கு தவறியிருந்தது. தூதராலய அலுவலகங்களின் ஊழியர்கள் குடியேறாத வீடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த 165 வைப்புக்களின் மொத்தம் ரூபா 47.95 மில்லியனாக இருந்தது.

ஏனைய கட்டு நிதிக் கணக்கின் கீழ் மீளாய்வாண்டின் இறுதியில் ரூபா 355.09 மில்லியன் கட்டு நிதி மிகுதியில் குடியேற்றப்படாத ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற வீடுகளுக்காக வைக்கப்பட்ட பாதுகாப்பு வைப்பு ரூபா 20.46 மில்லியன் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாகக் காணப்படுவதுடன் பாதுகாப்பு வைப்பு ரூபா 49.11 மில்லியன் 05 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரையான காலவீச்சிலும் காணப்படுகின்றன. மேலும் இப்பாதுகாப்பு வைப்புக்களில் தூதராலய ஊழியர்கள் குடியேறாத வீடுகளுக்காக ரூபா 21.28 மில்லியன் பாதுகாப்பு வைப்பாக வைக்கப்பட்டிருந்தது.

தூதராலயங்களினால் அலுவலகர்களுக்கு இடைக்கால கட்டுநிதியாக ரூபா 23.29 மில்லியன் வழங்கப்பட்டிருந்ததுடன் இந்த இடைக்காலக் கட்டுநிதி மீளாய்வாண்டின் இறுதிவரையில் தீர்க்கப்படவில்லை.

இக்கட்டு நிதியில் ரூபா 9.17 மில்லியன் 2018 ஆம் வருடத்திற்கு முன்னர் வழங்கப்பட்டிருந்ததுடன் 2018 ஆம் ஆண்டில் ரூபா 0.81 மில்லியன் 2019 ஆம் ஆண்டில் ரூபா 3.91 மில்லியன் ஆகவும் காணப்பட்டன. நிதிப்பிரமாணம்

371 இன் பிரகாரம் ஏதாவதொரு பணிக்காக வழங்கப்படுகின்ற இடைக்காலக் கட்டுநிதி யானது அப்பணி முடிவடைந்தவுடன் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய போதிலும், வழங்கப்பட்டு நீண்ட காலம்கடந்திருந்த போதிலும், அந்த இடைக்கட்டு நிதியை தீர்ப்பதற்கு அமைச்சு தவறியிருந்தது.

காலாவதியான வைப்பு

அமைச்சின் 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூபா 16.79 மில்லியன் ஆகக் காணப்பட்டதுடன் மீளாய்வாண்டின் இறுதிவரையில் அவ் வைப்பு தொடர்பாக நிதிப்பிரமாணம் 571 இன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசு வருமானத்திற்குச் செலவு வைப்பிற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விளைவற்ற மற்றும் குறைப்பயன் பாட்டுடைய சொத்துக்கள்

1972 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த சுவீடனிலுள்ள இலங்கைத் தூதராலயத்தின் உத்தியோக பூர்வ கட்டிடம் 2011 ஆம் ஆண்டிலிருந்து பாவனையிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. புனர்நிர்மாணம் செய்தல் அல்லது புதிய கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளின்றி 2020 ஆம் ஆண்டில் கட்டிட வாடகையாக ரூபா 20.83 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

அவுஸ்ரேலியாவின் கான்பராவினிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்குரிய 02 கட்டிடங்கள் முறையே 2007 ஆம் ஆண்டில் மற்றும் 2012 ஆம் ஆண்டில் பாவனையிலிருந்து அகற்றப்பட்டிருந்தன. அக்கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமையால் 2020 ஆம் ஆண்டில் கட்டிட வாடகையாக ரூபா 6.61 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

1976 ஆம் ஆண்டில் கொள்வனவு செய்யப்பட்டிருந்த கென்யாவின் இலங்கை உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ

மனையாகப் பயன்படுத்தப்பட்ட கட்டிடம் 2014 ஆம் ஆண்டிலிருந்து பாவனையிலிருந்து அகற்றப்பட்டிருந்தது. அக்கட்டிடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமையால் 2020 ஆம் ஆண்டில் கட்டிட வாடகையாக ரூபா 3.36 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

இழப்பீடுகள் மற்றும் நட்டங்கள்

சீஷெல்லில் உள்ள இலங்கை தூதராலயத்திற்கான உயர்ஸ்தானிகர் பதவி 2020 சனவரி 15 இலிருந்து கணக்காய்வு தினமாகிய 2021 ஏப்ரல் 08 வரையில் வெற்றிடமாகக் காணப்பட்டது. 2020 சனவரி 15 இலிருந்து 2020 மே 31 வரையான காலப்பகுதியில் அந்த உத்தியோகபூர்வமனை பயன்படுத்தப்படவில்லை. எனினும் உத்தியோகபூர்வ மனைக்கான வாடகையாக பயன்படுத்தப்படாத காலத்திற்காக ரூபா 3.82 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

பாலஸ்தீனத்தில் உள்ள தூதராலய அலுவலகம், உத்தியோகபூர்வமான பரிவார மனை என்பவற்றை பராமரிப்பிற்காக 2017 ஆகஸ்ட் 30 இலிருந்து 2022 ஆகஸ்ட் 31 வரையான காலப்பகுதிக்கு மூன்று அடுக்குமாடி கட்டிடமொன்றுக்காக குத்தகை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பெறப்பட்டிருந்தது.

2019 ஏப்ரல் 18 இலிருந்து இத்தூதராலயத்தில் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே சேவையில் ஈடுபட்டிருந்ததுடன் அத்தூதராலயத்தினால் பயன்படுத்தப்படாத பிரிவொன்றுக்காக 2019 மே மாதத்திலிருந்து 2021 பெப்ரவரி மாதம் வரையில் கட்டிட வாடகையாக ரூபா 1.43 மில்லியன், 2019 மே மாதத்திலிருந்து 2020 சனவரி மாதம் வரையில் மின்சாரம் மற்றும் நீர் என்பவற்றுக்காக ரூபா 50,000 செலவிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பயன்படுத்தப்படாத வளாகத்திற்காக மொத்தம் ரூபா 1.47 மில்லியன் ஆன விளைவற்ற செலவொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி

அவதானிப்பு

- வெளிநாட்டு பணம் அனுப்புதல் வருவாய்
- வெளிநாட்டு வேலைவாய்ப்பில் படிப்படியான சரிவு
- இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் திருத்தம்
- வெளிநாட்டு தூதரகங்களுக்கு பதவியணியினர் ஆட்சேர்ப்பு நடைமுறை
- செலுத்த தொகைகளை தீர்வு செய்யாமை
- விமான டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்றுள்ள மோசடி
- பணியகத்தின் ஊழியர்களுக்கான சீருடைகளை கொள்வனவு செயதல்
- பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்வதற்காக முறையான திட்டம் இல்லாமை
- பணியகத்திற்குள் ஒழுக்காற்று விசாரணை நடவடிக்கைகள் ஒழுங்காக இடம்பெறாமை




வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி

வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு மற்றும் அதன் கீழ் செயற்படும் 02 நியதிச்சட்ட நிறுவனங்களிற்கு பின்வரும் கடமைகள் மற்றும் செயற்பாடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

- சந்தை பல்வகைப்படுத்தலுக்கான அணுகு முறையுடன் திறனற்ற தொழிலாளர் படையை விட திறன் தொழிலாளர் களுக்கான வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைப் பாதுகாத்தல்.
- வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் இலங்கையில் உள்ள வெளிநாட்டவர்கள் இலங்கையில் முதலீடு செய்து அவர்களின் வருமானத்தை செயற்திறன்மிக்கவாறு சேமிப்பதற்கு வசதியளிக்கும் நோக்கில் வங்கி முறைமையை ஊக்குவித்தல்.
- வெளிநாட்டு வேலைவாய்ப்பு பூர்த்தியடைந்ததும் இலங்கைக்குத் திரும்பும் நபர்கள் அவர்களது சொந்த வணிகத்தை ஸ்தாபிப்பதற்காக தொழில்முயற்சிகளுக்குரிய அமைச்சுடனான ஒருங்கிணைப்பில் விசேட செயற்திட்டங்களை அமுல்படுத்துதல்.

- மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளில் பணிபுரியும் பெண் வீட்டுப் பணியாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முறைமையொன்றை அமுல்படுத்துதல்.
- வெளிநாடுகளில் விபத்துகளால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் செயன்முறையை வலுப்படுத்துவதற்காக சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல்.
- தனியார் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு முகவர்களை முறையாக ஒழுங்குபடுத்துதல்.

குறித்த கடமைகளையும் செயற்பாடுகளையும் நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தால் 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 652 மில்லியன் கூட்டுமொத்தமான நிதியேற்பாடு வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 624 மில்லியன் தொகை மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதியளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 43 இல் காட்டப்பட்டுள்ளன.




உரு 43 - மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம் மூலம் - 2020 ஆம் ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள்

இராஜாங்க அமைச்சு மற்றும் அதன் கீழ் செயற்படும் இரண்டு நியதிச்சட்ட நிறுவனங்களால் மேற்படி கடமைகள் மற்றும் செயற்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது பெற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க கணக்காய்வு அவதானிப்புக்களின் பொழிப்பு கீழே காட்டப்பட்டுள்ளன.

வேளிநாட்டு பணவனுப்பல்கள் மூலமான வருமானம்

வேளிநாட்டு தொழில்வாய்ப்புத் துறை இலங்கையின் தேசிய வருமானத்திற்கு கணிசமானளவு பங்களிப்புக்களை வழங்குகின்றது. இலங்கை மத்திய வங்கியின்

புள்ளிவிபரங்களின் படி, தேசியப் பொருளாதாரம் 2020 ஆம் ஆண்டில் வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்தான பணவனுப்பல்களாக ஐ.அ.டொலர் 7,104 மில்லியன் தொகையை பெற்றிருந்ததுடன் இது 2019 ஆம் ஆண்டில் பெறப்பட்ட ஐ.அ.டொலர் 6,717 மில்லியன் கூட்டுமொத்தமான பணவனுப்பல்களுடன் ஒப்பிடும்போது 5.8 சதவீத வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றது. உலகெங்கிலும் தொற்றுநோய் பரவிய போதிலும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புத் துறையால் தேசிய பொருளாதாரத்திற்கு பெரிதும் பங்களிப்பு செய்ப்ப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 45 இல் தரப்பட்டுள்ளன



உரு 45 - வேளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணவனுப்பல்கள் மூலம்: இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சின் ஆண்டறிக்கை - 2020


வேளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையில் படிப்படியான வீழ்ச்சி

முன்னைய 05 ஆண்டுகளின் போது வேளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்திருந்ததால் 2020 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை காட்டுகின்றது. இதற்கு உலகெங்கிலும் பரவியுள்ள கொவிட் தொற்றுநோய் பிரதானமாக பங்களித்திருந்தது. 1985 இன் 21 ஆம் இலக்க இலங்கை வேளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்தின் பிரகாரம் வேளிநாட்டு தொழில்வாய்ப்பை தேடுகின்ற ஒவ்வொரு இலங்கையரும் வேளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேளிநாடு செல்வதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட

வேண்டும். செல்லுபடியான தொழில்வாய்ப்பு உடன்படிக்கை ஒன்றின் மூலம் வேளிநாடுகளில் உள்ள வேளிநாட்டு தொழிலாளர்களிற்கான பாதுகாப்பு மற்றும் உரிமைகளை இப் பதிவு உறுதிப்படுத்துகின்றது. மேலும், பதிவு செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர்களுக்கு அவர்களது வேளிநாட்டு தொழில்வாய்ப்பு காலத்தை மேவுகை செய்து காப்புறுதித் திட்டமொன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், முன்னைய 05 ஆண்டுகளிற்குரிய தரவுகளின் பிரகாரம் பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட பின்னர் அல்லது வேளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மூலம் பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பின்னர் வேளிநாடுகளுக்குச்

செல்லும் வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியொன்று அவதானிக்கப்பட்டது. விபரங்கள் உரு 46 இல் தரப்பட்டுள்ளன. எனினும் பணியகத்தில் பதிவு செய்யாமல் முறைசாரா வகையில்

வெளிநாடு சென்றவர்கள் உள்ளடங்கலாக ஓட்டுமொத்த வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்பான சரியான தரவுகளை பணியகத்தின் தகவல் முறைமை கொண்டிருக்கவில்லை.



உரு 46 - வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்கான புறப்பாடுகள். மூலம்: நிதி அமைச்சின் ஆண்டறிக்கை 2020

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்டத்திற்கான திருத்தங்கள்

1985 இன் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் சட்டத்தின் குறித்த சில பிரிவுகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வெளிநாட்டு தொழில்வாய்ப்புத் துறையை மேம்படுத்துவதற்கும் ஏற்ற வகையில் திருத்தப்பட வேண்டும் என கணக்காய்வு அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சால் அது தொடர்பாக ஆரம்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த போதிலும் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் குறித்துரைக்கப்பட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

வெளிநாட்டு பணிகளுக்கான (Overseas Missions) ஆட்சேர்ப்புத் திட்டம்

வெளிநாட்டு தொழில்வாய்ப்புத் துறையின் விவகாரங்கள் தொடர்பாக 16 வெளிநாட்டுப் பணிகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நலன்புரி பிரிவுகள் நிறுவப்பட்டிருந்ததுடன் 150 பதவியணியினர் இணைக்கப்பட்டிருந்தனர். 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு அங்கீகரிக்கப்பட்ட

பதவியணியினரில் 33 பேர் மாத்திரமே பணிக்கமர்த்தப்பட்டிருந்தனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடிக்கான தீர்வொன்றாக வெளிநாட்டு பணிகளின் நலன்புரி பிரிவுகளுக்கு இணைக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்களை மீள அழைப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அத் தீர்மானத்தை அடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பதவியணியில் வெற்றிடங்கள் ஏற்பட்டிருந்தன. மேலும், அந்த அலுவலகங்களுக்கு பதவியணியினரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஆட்சேர்ப்பு திட்டம் 2020 ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

செலுத்த வேண்டிய பணத்தை தீர்ப்பளவு செய்யத் தவறியமை

கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு தொழில்வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களிடமிருந்து பல்வேறு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட ரூபா 685.50 மில்லியன் கூட்டுமொத்தமான மீளளிக்கத்தக்க தொகை, புலம்பெயர்ந்த

தொழிலாளர்களின் காப்புறுதி இழப்பீடாக பெறப்பட்ட ரூபா 51.23 மில்லியன் தொகை மற்றும் வேலைவாய்ப்பு முகவர்களுக்கு தீர்ப்பளவு செய்யப்பட வேண்டிய ரூபா 281.34 மில்லியன் தொகை என்பன காணப்பட்டன. அப் பணம் பல காரணங்களினால் செலுத்தப்படாமல் நீண்ட காலமொன்றிற்கு பணியகத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

விமான பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்வதில் மேற்கொள்ளப்பட்ட மோசடி

இலங்கை அரசாங்கத்திற்கும் தென் கொரியா அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு விஞ்ஞாபனத்தின் பிரகாரம் கொரியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் தொழிலாளர்களின் விமான பயணச்சீட்டுக்களுக்காக முன்பதிவு செய்வதற்கு பணியகம் பொறுப்பாக உள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தை தொடர்ந்து பணியகத்தின் விமான பயணச்சீட்டு பிரிவு இதைச் செய்தது. 2011 முதல் 2018 வரையிலான காலப்பகுதியின் போது ரூபா 13.37 மில்லியன் கூட்டுமொத்தமான வருமானம் உழைக்கப்பட்டிருந்தது. அந்த பிரிவிற்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவரால் செய்யப்பட்ட நிதி மோசடி தெரியவந்ததால், அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததுடன் 2019 ஆம் ஆண்டில் பணியகத்தால் அப் பிரிவு மூடப்பட்டிருந்தது. அவ் உத்தியோகத்தரிடம் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட்டிருக்காத அதே நேரம் அவரால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை கருத்தில் கொண்டு 2020 யூலை 16 இல் அவர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

பணியகத்தின் பதவியணியினருக்காக சீருடைகளை கொள்வனவு செய்தல்

2020 ஆம் ஆண்டிற்கான பணியகத்தின் பதவியணியினரின் சீருடைகளாகப் பயன்படுத்தப்படுவதற்கு 2,670 சேட்டுகள் மற்றும் 3,478 சேலைகள் ஒவ்வொன்றும் முறையே ரூபா 2,285 மற்றும் ரூபா 5,425 படி கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. அது தொடர்பில் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

- சேட்டுகளுக்கு தொழில்நுட்பக் குறிப்புரைகள் தயாரிக்கப்பட்டிருக்காத அதேநேரம் போட்டிக் கேள்வி செயன்முறை மூலம் கொள்வனவுகள் மேற்கொள்ளப்படாத வகையில்

சேலைகளுக்கு குறிப்புரைகள் தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.

- அரசாங்க பெறுகை வழிகாட்டலின் 2.8.1 (ஆ) வழிகாட்டலிற்கு முரணாக புடவைக் கைத்தொழிலில் நிபுணத்துவம் பெற்ற உறுப்பினரொருவர் இல்லாமல் பணியகத்தின் 06 உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு உயர்ந்த விலை மனுதாரரிடமிருந்து குறைந்த தரத்திலான சீருடைகளை கொள்வனவு செய்வதற்கு பரிந்துரைத்திருந்தது.
- அரசாங்க பெறுகை வழிகாட்டலின் ஏற்பாடுகளுக்கு முரணாக கேள்விகள் திறக்கப்பட்டிருந்தது. கேள்வி திறத்தல் குழுவின் உத்தியோகத்தர்களால் சரியானதற்கு கையொப்பமிடப்படாமல் தொடர்புடைய அறிக்கை முழுமையடையாமல் காணப்பட்டது. எனினும் பெறுகைக் குழு அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டிருந்தது.
- சீருடைகளின் இறுதி தயாரிப்பு வழங்கப்பட்ட மாதிரியுடன் இணங்க வேண்டியதுடன் பின்னர் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் அனுமதிக்கப்படமாட்டாது என கேள்வி கோருவதற்கான கூட்டத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் முறையான பரீட்சிப்பு இல்லாமல் பணியகம் சீருடைகளை ஏற்றுக்கொண்டிருந்தது. மோசமான தரம் காரணமாக ஊழியர்களால் மீளளிக்கப்பட்ட சீருடைகள் பொருளிருப்பு புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் வழங்குநர்களிடமிருந்து மாற்றப்பட்டிருந்தது.
- சீருடைகளை பெற்றிருந்த 200 பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் 137 ஆண் உத்தியோகத்தர்களிடமிருந்து கணக்காய்வு மூலம் பெறப்பட்ட எழுத்துமூலமான கூற்றின் பிரகாரம் 164 ஆண் மற்றும் 114 பெண் உத்தியோகத்தர்கள் சீருடைகள் தரமற்றவை என கூறியிருந்த அதே நேரம் 58 உத்தியோகத்தர்கள் அவர்களது கருத்தை தெரிவிக்க மறுத்திருந்தனர்.
- சேட்டுகளில் பயன்படுத்தப்படும் துணி தரமற்றதென்பதும் நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட்டிருக்கவில்லை என்பதும் சேலைகளின் பேஷன் மற்றும் தரம் சீருடைக்கு ஏற்றதாக இருக்கவில்லை என்பதும் பௌதீக

கணக்காய்வு பரீட்சிப்பின் போது உறுதிப்படுத்தப்பட்டது. கணக்காய்வால் நடாத்தப்பட்ட ஆய்வுகூட சோதனையில் பொலியஸ்டர் நூல்களைப் பயன்படுத்தி 100 சதவீத சேட்டுகள் மற்றும் 42 சதவீத சேலைகள் தைக்கப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது. மேலும், பருத்தி நூல்களால் தைக்கப்பட்ட சேலைகளுக்கு 83 சதவீத உத்தியோகத்தர்கள் அவர்களது ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

- இவ் வழங்கல் தொடர்பான குறைந்த மற்றும் அதிக கேள்விக்கு இடையிலான வேறுபாடு ரூபா 14.94 மில்லியன் கூட்டுமொத்தமாகும். குறைந்த கேள்விகளுடனான வழங்குநர்களை மறுத்தமைக்கு எந்தவொரு நியாயமான காரணங்களும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

பதவியணியினரை ஆட்சேர்ப்பு செய்வதற்கு சரியான முறைமையொன்று காணப்படாமை

2019 ஆம் ஆண்டில் வெற்றிடமாக காணப்பட்ட முகாமைத்துவ உதவியாளரின் 25 பதவிகள் மற்றும் KKS இன் 25 பதவிகள் என்பவற்றிற்கு பணியகத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு ஒன்றின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்ததுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மூலம் முறையே 2763 மற்றும் 1672 தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். முறையான அடிப்படை இல்லாமல், 963 மற்றும் 659 விண்ணப்பதாரர்கள் முறையே முகாமைத்துவ உதவியாளர் மற்றும் KKS பதவிகளிற்கு நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டிருந்தனர். தாபன விதிக்கோவையின் 11 ஆம் அத்தியாயத்தின் 5.4.2 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் 250 இற்கு சமமான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களில் வெற்றிடங்களின் எண்ணிக்கையை விட ஐந்து மடங்கு எண்ணிக்கையானோர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், அவ்வாறு செய்யாமல், வெற்றிடமாக உள்ள பதவிகளின் 30 மடங்குக்கும் அதிகமான விண்ணப்பதாரர்கள் 03 நேர்முகப் பரீட்சை சபைகளால் 13 நாட்களிற்கு மேலாக நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டனர். ரூபா 2,000 மற்றும் ரூபா 650 படிகள் நேர்முகப்பரீட்சை சபைகளின் உறுப்பினர்களிற்கும் உதவிப் பதவியணி

யினரிற்கும் செலுத்தப்படுவதற்கு தீர்மானிக்கப்பட்ட போதிலும் முறையே ரூபா 4,000 மற்றும் ரூபா 1,000 தொகைகள் செலுத்தப்பட்டிருந்ததால் ரூபா 585,750 கூட்டுமொத்தம் செலவிடப்பட்டிருந்தது.

பணியகத்தில் ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்படாமை

பணியகத்தின் உத்தியோகத்தர்களால் நோக்கங்களுக்கு முரணாக அலட்சியமாகவும் மோசடியாகவும் செய்யப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் ஊடாக பணியகத்தின் நிதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தமை கணக்காய்வு தெரிவுச் செவ்வை மற்றும் ஏனைய புலனாய்வுகளின் போது வெளிப்படுத்தப்பட்டிருந்தது. அத்தகைய 20 சம்பவங்கள் தொடர்பாக பணியகத்தால் நடாத்தப்பட்ட விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றத்தை பரீட்சிக்கும் போது பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

- தாபன விதிக்கோவையின் II ஆம் தொகுதியின் 13.2 ஆம் பிரிவின் பிரகாரம் குறித்துரைத்த காலப்பகுதியினுள் 07 சம்பவங்கள் தொடர்பான ஒழுக்காற்று விசாரணைகளை பூர்த்திசெய்ய தவறியதன் காரணமாக நிதி மோசடிகள் மற்றும் ஏனைய முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் உத்தியோகத்தர்களிற்கு எதிராக எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்க முடியாதிருந்தது. நிதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டமை தொடர்பான 02 சம்பவங்கள் தொடர்பாக அறவிடப்பட வேண்டியிருந்த ரூபா 13.76 மில்லியன் தொகை அறவிடப்பட முடியாதிருந்தது.
- 06 சம்பவங்கள் தொடர்பான ரூபா 33.32 மில்லியன் கூட்டுமொத்த பணியகத்தின் நிதிகளை தவறாக பயன்படுத்தியதற்கு பொறுப்பேற்றிருப்பதாக அறிவித்த தரப்பினர் இனங்காணப்பட்டிருக்காததுடன் இதனால் நடட்டம் அறவீடு செய்யப்பட்டிருக்கவில்லை.
- 06 சம்பவங்கள் தொடர்பாக நடாத்தப்பட்ட ஆரம்ப விசாரணைகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்ட உத்தியோகத்தர்கள் பின்னர் முறையான ஒழுக்காற்று விசாரணைகளின் பிரகாரம் குற்றமற்றவர்களாக மாறியிருந்தனர். உண்மையாக பொறுப்பான தரப்பினர் யார் என்பதை அறிந்து கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காததுடன் 03 சந்தர்ப்பங்களில் பணியகத்தின் ரூபா

12.55 கூட்டுமொத்த நிதி தவறாக பயன்படுத்தப்பட்டமை புறக்கணிக்கப்பட்டிருந்தது.

- ரூபா 1.5 மில்லியன் தொகையை முறையற்று பயன்படுத்தியமை

தொடர்பான முறையான ஒழுக்காற்று விசாரணையில் குற்றவாளி என கண்டறியப்பட்ட உத்தியோகத்தர் ஒருவர் பணியகத்தின் தலைவரால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி

அவதானிப்புகள்

- நிலுவை வருமானங்கள் அறவிடப்படாமை
- சொத்துக்களை உரிய முறையில் கையேற்காமை
- கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்க திட்டம்
- வெளிநாட்டு கடனை குறைவாகப் பயன்படுத்துதல்
- சிவில் விமான போக்குவரத்து சட்டத்திற்கு இணங்காமை
- சொத்துக்களை மதிப்பிட்டிருக்காமை
- ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸின் நிலைத்திருப்புத் தன்மை
- இலங்கை அரசாங்கத்தால் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மேலதிக முதலீடு
- கடன் தவணைகளை செலுத்தாமை
- A350-900 ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கு முன்பணம் செலுத்துதல் மற்றும் நட்டத்தை அறவிடுதல்
- A330-200 வகை 4R-ALS விமானம் குறைவாகப் பயன்படுத்தப்படுதல்
- மாதாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டும் அதிகாரிகள்


விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி

விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு மற்றும் அதன் கீழ் 03 நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்களால் பின்வரும் செயற்பாடுகள் மற்றும் பணிககள் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தன.

- காணப்படும் சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் கைத்தொழில் நகரங்களை உச்சக்கட்ட வினைத்திறமையோடு பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குதலும், தாமதமின்றி நவீனமயப்படுத்தலும்
- கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ளக விமான பயணிகள் முடிவிடமொன்றை அபிவிருத்தி செய்தல்
- நுவரெலியா விமான நிலையம் உட்பட உள்ளக விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தல்

- மத்தள விமான நிலையத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்தலும், வசதிகளை மேம்படுத்துதலும்
- ஸ்ரீலங்கன் விமானச் சேவையை உயர்மட்ட சர்வதேச நியமமொன்று வரை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்
- விமானப் பொதிகளை ஏற்றுமதி செய்வதை விரிவாக்குதல்

2020 ஆம் ஆண்டில் மேற்குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, விமானச் சேவைகள் வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சிற்கு ரூபா 287 மில்லியன் நிதிஏற்பாடு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அதில் ரூபா 275 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 47 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 47 – மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளபடியான செலவினம்.
மூலம்: நிதிக் கூற்றுக்கள் 2020

இராஜாங்க அமைச்சு மற்றும் 03 நிதிச் சட்ட நிறுவனங்களினால் மேற்படி பணிப்பொறுப்புக்கள் மற்றும் இலக்குகளை நிறைவேற்றுவது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு பரிசோதனைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட பொருண்மையான மற்றும் முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்கள் பொழிப்பாக கப்பட்டு கீழே காட்டப்பட்டுள்ளது

நிலுவை வருமானத்தை அறவிடாமையே

இராஜாங்க அமைச்சின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு நிலுவை வருமானம் ரூபா 430.72 மில்லியனாக இருந்தது. அந்நிலுவை வருமானத்தில் ரூபா 18.89 மில்லியன் 2021 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை அறவிடுவதற்கு தவறியிருந்தது.

சொத்துக்களை முறையாக கையேற்கப் படாமையே

2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு இராஜாங்க அமைச்சினால் பயன்படுத்தப் படுகின்ற 11 வாகனங்களை 2017 திசம்பர் 24 ஆந் திகதிய 02/2017 ஆம் இலக்க சொத்துக்கள் முகாமைத்துவ சுற்றறிக்கையின் 2(ii) பந்தியின் பிரகாரம் முறையாக கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே சுற்றலா அமைச்சினால் இராஜாங்க அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்த 31 சொத்துக்களின் கிரயம் அல்லது பெறுமதி மதப்பீடு செய்யப்பட்டு முறையாக கையேற்று கணக்கீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டம்

2009 ஆம் ஆண்டின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட சுமுகமான நிலை காரணமாக அதிகரித்த விமானப் பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டத்தினை செயற்படுத்துவதற்கு விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) (தனியார்) நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இத் திட்டத்தின் கீழ் “புதிய விமானப் போக்குவரத்து முனைப்புக் கட்டடம் மற்றும் அதனைச் சார்ந்த நிர்மாணங்கள்” பக்கேஜ் A எனவும் “புதிய விமான நிறுத்துமிடம் மற்றும் திண்மக் கழிவு

முகாமைத்துவத் தொகுதி” பக்கேஜ் B எனவும் இரண்டு பிரிவுகளாக இனங்காணப்பட்டிருந்தன. இத் திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்களினுள் அதாவது 2015 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்குத் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் ஒப்பந்தம் தாமதமாகக் கையளிக்கப்பட்டிருந்தது. இதன்படி முதலில் “B” பிரிவுக்கான ஒப்பந்தம் கையளிக்கப் பட்டிருந்ததுடன் அது 2017 ஏப்ரல் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 2020 பெப்ரவரி 29 ஆம் திகதி நிறைவு செய்யப்பட வேண்டியிருந்தது. 2020 திசம்பர் 31 ஆம் திகதியாகும் பொழுது திட்டத்தின் முன்னேற்றம் 92.92 வீதமாக மாத்திரமே காணப்பட்டது.

மேற்குறிப்பிட்ட திட்டத்திற்கான மதிப்பிடப்பட்ட செலவில் 92 வீதத்தினைப் பிரதிநிதித்து வப்படுத்தும் பிரதான நிர்மாணச் செயற்பாடுகள் அடங்கிய “A” பக்கேஜிற்காக 2020 மார்ச் 12 ஆம் திகதி ஒப்பந்தக்காரருடன் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) (தனியார்) நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டிருந்த போதும் கொவிட் தொற்று காரணமாக செயற்திட்டத்தின் வேலைகள் 2020 திசம்பர் 15 ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது, 2021 பெப்ரவரி 14 ஆந் திகதி அளவில் அதன் செயன்முன்னேற்றம் 0.06 சதவீதமாக இருந்தது.

வெளிநாட்டுக் கடன் பயன்பாடு

- கட்டுநாயக சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புத் திட்டத்தின் “A” பக்கேஜின் கீழ் புதிய விமானப் பயணிகள் முனைப்புக் கட்டிடம் மற்றும் அதனைச் சார்ந்த நிர்மாணங்களை மேற்கொள்வதற்காக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) (தனியார்) நிறுவனத்தினால் ஐப்பானிய சர்வதேச உதவி நிறுவனத்திடம் (JICA) மொத்தம் 74,397 மில்லியன் ஐப்பானிய யென் வெளிநாட்டுக் கடனைப் பெற்றுக்கொள்வதற்காக முறையே 2012 மார்ச் 28 ஆம் திகதி மற்றும் 2016 மார்ச் 24 ஆம் திகதிகளில் 02 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. இத் திட்டம் செயற்படுத்தப்படாததன்

காரணமாக 2021 ஏப்ரல் 20 ஆம் திகதி அளவில் JICA நிறுவனத்திற்கு வெளிநாட்டுக் கடன் குறை பயன்பாடு காரணமாக கட்டப்பட்டுக் கட்டணமாக ரூபா. 328 மில்லியன் செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது.

சிவில் விமானப் போக்குவரத்து சட்டத்துடன் இணங்காமை

2019 இன் 14 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்து சட்டத்தின் 14 ஆவது பிரிவின் பிரகாரம் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) (தனியார்) நிறுவனத்தின் மூலமாக விமான நிலைய வலயங்களை உருவாக்கல் அல்லது அபிவிருத்திக்கான பிரதான திட்டம் ஒன்றினைத் தயாரித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதி பெறப்பட வேண்டியிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரை அவ்வனுமதி பெறப்பட்டிருக்கவில்லை.

சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்படாமை

2006 ஆண்டின் போது விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (ஸ்ரீ லங்கா) (தனியார்) நிறுவனத்தின் மூலம் அரசிற்குச் சொந்தமான காணிகள், கட்டடங்கள் மற்றும் ஏனைய அசையும் அசையாச் சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்படாது பொறுப்புகள் மாத்திரம் கைப்பற்றப்பட்டிருந்ததுடன் 2006 பெப்ரவரி 09 ஆம் திகதிய PE/GOCO/1/1 ஆம் இலக்க திறைசேரி செயலாளரின் கடிதத்தின் படி தேறிய சொத்துக்களை வழங்குவதற்காக இலங்கை அரசுக்கு பங்குகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்திருக்கும் தன்மை

2020 மார்ச் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த வருடத்திற்கான ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் நடட்டம் ரூபா. 47,197.86 ஆகவிருந்ததுடன், அத்திகதியில் திரண்ட நடட்டம் ரூபா. 326,341.48 மில்லியனாகவிருந்தது. அன்றைய தினம் நிறுவனத்தின் நடைமுறைச் சொத்துக்களை விஞ்சிய நடைமுறைப் பொறுப்புக்கள் ரூபா. 211,645.13 மில்லியனாகவும் மொத்த சொத்துக்களை விஞ்சிய மொத்த பொறுப்புக்கள் ரூபா. 273,369.08 மில்லியனாகவும் காணப்பட்டது. இதன்படி ஸ்ரீ

லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் தொடர்ச்சியான நிலைத்திருக்கும் தன்மை தொடர்பான போதிய சந்தேகங்கள் காணப்பட்ட போதும், 2020 யூன் 17 ஆம் திகதிய அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் இலங்கை அரசின் ஒத்துழைப்பினை ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்திற்கு வழங்குவதனை உறுதிப்படுத்தி திறைசேரி செயலாளரின் 2020 யூன் 29 ஆம் திகதிய கடிதத்தின் அடிப்படையில் தொடர்ச்சியான நிலைத்திருக்கும் தன்மை உள்ளது எனும் எடுகோளின் கீழ் நிதித் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

இலங்கை அரசினால் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் செய்யப்பட்ட மேலதிக முதலீடு

2020 ஒக்தோபர் 26 ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் 5 மில்லியன் ஐ.அ.டொலர் இலங்கை அரசினால் கம்பனியில் முதலீடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இலங்கை அரசனால் 2020 நவம்பர் மாதத்தின் போது ரூபா 26.89 பில்லியன் (150 மில்லியன் ஐ.அ.டொலர்) மற்றும் 2021 ஏப்ரல் 07 ஆந் திகதி ரூபா 17.85 பில்லியன் (90 மில்லியன் ஐ.அ.டொலர்) ஆன முகப்பு பெறுமதியுடைய திறைசேரி பிணை முறிகள் வழங்கியதன் மூலம் கம்பனியில் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை அரசினால் செய்யப்பட்ட மேற்குறிப்பிட்ட மேலதிக மூலதனத்திற்கு உரிய பங்கு வழங்கல் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற பங்குதாரரின் மேலதிக பொதுச் சபைக் கூட்டத்தின் அங்கீகாரத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் வழங்கப்பட்ட பிணை முறிகளின் முகப்புப் பெறுமதியுடன் அரசின் திரட்டிய பங்குகளில் முதலீடு 2021 யூன் 30 ஆந் திகதியில் உள்ளவாறு ரூபா 95,597.42 ஆக இருந்தது. அதாவது 99 சதவீதமாக இருந்தது.

கடனுக்கான தவணைக் கொடுப்பனவை செலுத்தாமை

2016/2017 வருடத்தினுள் திறைசேரி பிணையின் மீது ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தினால் குறுகிய கால நிதித் தேவைகளுக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூபா. 31,115 மில்லியன்) மற்றும் 2017/18 ஆம் ஆண்டில் ரூபா. 29,439 மில்லியன் கடன் வசதிகளை 02 அரசு

வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 2021 மார்ச் 31 வரை அக் கடன் தொகையின் ஆரம்பக் கடன் எதுவும் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

A 350-900 ரக விமானங்கள் 04 கொள்வனவு செய்வதற்காக முற்கொடுப்பனவு மற்றும் நட்டத்தை அறவிடல்

- 2020 மற்றும் 2021 வருடங்களினுள் பெற வேண்டியுள்ள A 350-900 ரக 04 விமானங்கள் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கொள்வனவு செய்யாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் 2021 மார்ச் 31 ஆந் திகதி வரை இந்த ஒப்பத்தின் கீழ் செலுத்தப்பட்ட கிடைப்பதற்கு முன்னர் கொடுப்பனவு (Pre - Delivery payments) ரூபா. 2,528.12 மில்லியன் (19.21 மில்லியன் அமெரிக்க டாலர்) ஐ தீர்வு செய்வதற்கு வேலைத்திட்டமொன்ற தயாரிக்கப்பட்டிருக்கவில்லை.
- ஐக்கிய இராச்சியத்தின் உயர் நீதிமன்றம் (Crown Court in the UK) மூலம் பாரியளவு மோசடி அலுவலகம் மற்றும் ஏயார் பஸ் கம்பனிக்கு இடையே ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கை (Deferred Prosecution Agreement) அங்கீகரித்து வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் ஏயார் பஸ் கம்பனியின் ஊழியர்களால் ஸ்ரீ லங்கா விமான சேவைகள் கம்பனியின் முன்னால் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தரின் துணைக்குரிய கம்பனிக்கு ஸ்ரீலங்கன் விமான கம்பனி 6 A 330-300 ரக விமானங்கள் மற்றும் 4 A 350-300 விமானங்கள் கொள்வனவு மற்றும் 4 A 350-900 விமானங்களை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளும் கொடுக்கல் வாங்கலுக்கு அழுத்தம் செலுத்தியமைக்காக A 330-300 ரக விமானத்திற்கு ஒரு மில்லியன் ஐ.அ.டொலரும் A 350-900 விமானத்திற்கு 0.3 மில்லியன்

கொடுப்பனவு செய்வதற்கு இணங்கப்பட்டிருந்தது. அவ்வாறு இணங்கிய தொகையில் 2 ஐ.அ.டொலர்கள் மாத்திரம் 2013 திசம்பர் 27 ஆந் திகதி கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. இதன் போது பெற்றுக்கொண்ட சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம் வெளிநாட்டு சட்ட மதியுரை நிறுவனமொன்று மூலம் ஏயார் பஸ் கம்பனிக்கு இந்த A 350-900 விமானங்கள் கொள்வனவு உடன்படிக்கையை முடிவுறுத்தி முழுக்கொடுப்பனவு இழப்பீடொன்றாக அறவிடுவது தொடர்பாக கடிதமொன்று (A Letter before Action) 2020 செப்தம்பர் 29 ஆந் திகதி அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் அது வெற்றிபெறாவிட்டால் நடுவர் தீர்ப்பிற்கு (Arbitration) தொடர்புபடுத்துவதற்கு ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனி எதிர்பார்ப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

- ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தடவியல் கணக்காய் வொன்று மேற்கொள்வதற்காக பணிப்பாளர் சபை அங்கீகாரத்தின் பேரில் இலங்கை சரட் (SL Cert) நிறுவனத்திற்கு கையளிக்கப்பட்டிருந்த துடன் கொவிட் தொற்று மற்றும் உரிய கம்பனியின் நிறுவன முகாமைத்துவம் மாறிய காரணத்தினால் இறுதி அறிக்கை 2021 மார்ச் 31 ஆந் திகதி வரையிலும் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.

A 330-200 ரக 4R-ALS விமானத்தின் குறை பயன்பாடு

உடன்படிக்கையின் பிரகாரம் A 350-900 வகையில் 04 விமானங்களை பெற்றுக்கொள்ளாமையால் அச்செயற்பாட்டு குத்தகை உடன்படிக்கையை நிறைவு செய்வதற்கு கம்பனியால் இணங்கிய நிபந்தனையொன்றின் பேரில் A 330-200 ரக 4R-ALS விமானம் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டிருந்தது. அதன் ஆசன முறைமைகள் ஸ்ரீலங்கன் விமானக் கம்பனியின் தேவைப்பாட்டிற்கு

பொருந்தாமையால் 2018 ஆம் ஆண்டிலிருந்து குறைப்பயன்பாட்டிற்கு உட்பட்டிருந்தது, அத்துடன் மாதாந்த குத்தகை வாடகை 585,000 ஐ.அ.டொலர்களாக இருந்தன. அதன் பிரகாரம் குத்தகையாளராலே ஆசன முறைமையை நவீனமயப்படுத்துவதற்கு 4.5 மில்லியன் ஐ.அ.டொலர் செலவில் மேற்கொள்ள பணிப்பாளர் சபை 2019 நவம்பர் 08 ஆந் திகதி அங்கீகாரம் வழங்கியிருந்தது, எனினும் கொவிட் நிலைமையினால் அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துதல் தற்காலிகமாக பிற்போடப்பட்டு 2020 யூன் 01 ஆந் திகதி பணிப்பாளர் சபை தீர்மானத்தின் பிரகாரம் இவ்விமானத்தில் காணப்படும் ஆசன முறைமையை அகற்றுவதற்கு 30,000 ஐ.அ.டொலர் செலவில் விமானப் பொருட்கள் போக்குவரத்து விமானமாக தற்காலிகமாக மாற்றப்பட்டிருந்தது. 2020 நவம்பர் 29 ஆந் திகதி மீண்டும் இவ்விமானத்தின் ஆசன முறைமைகளை முன்னர் தீர்மானிக்கப்பட்ட பிரகாரம் நவீனமயப்படுத்துவதற்கு பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் அச்செயற்பாடுகளை 2020 திசம்பர் 31 ஆந் திகதி வரை பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

ரூபா ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட மாதச் சம்பளத்தை பெற்றக்கொள்ளும் உத்தியோகத்தர்கள்

ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனியின் 2021 மார்ச் 31 இல் உள்ளவாறு சேவையில் ஈடுபட்டுள்ள மேல்மட்ட முகாமைத்துவத்தின் உத்தியோகத்தர் ஒருவர் ரூபா 3.1 மில்லியன் மாதச் சம்பளத்திலும் 82 விமானிகளுக்கு ரூபா இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட மாதச் சம்பளத்திலும் மேலும் 142 விமானிகளுக்கும் 12 விமான பொறியியலாளர்களுக்கும் பொறியியல் பிரிவின் 09 முகாமையாளர்களுக்கும் 03 மேல் மட்ட முகாமையாளர்களுக்கு ரூபா ஒரு மில்லியனில் இருந்து ரூபா இரண்டு மில்லியன் வரையான வீச்சில் மாதாந்தம் சம்பளம் பெறுவதும் அவதானிக்கப்பட்டது. எவ்வாறாயினும் கொவிட் நிலைமை காரணமாக ரூபா 100,000 இற்கு மேற்பட்ட மாதச் சம்பளத்தை பெறும் அனைத்த உத்தியோகத்தர்களினதும் சம்பளத்தில் மாதாந்த நிலையான சம்பளத்தின் அடிப்படையல் 2.5 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை வீச்சளவில் குறைப்பதற்கு பணிப்பாளர் சபை தீர்மானித்திருந்தது.

சுற்றுலா அலுவல்கள்

அவதானிப்புகள்

- சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருவாய் குறைந்துள்ளமை
- வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கப்பட்ட முற்பணங்களை தீர்க்காமை
- செயல் நடவடிக்கைத் திட்டத்திலுள்ள செயற்பாடுகளைச் செய்யத் தவறியமை
- தேசிய சுற்றுலா விடுதிகளின் இயக்கச் செயற்பாடுகள்
- குறைவாகப் பயன்படுத்திய சொத்துக்கள்


சுற்றுலா அலுவலர்கள்

சுற்றுலா அமைச்சு, தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம், இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் பணியகம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை சம்மேளனப் பணியகத்தினால் இலங்கையின் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக பின்வரும் பணிப்பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டியதாக இருந்தது.

- பரந்த அளவிலான மக்களின் பங்களிப்புடனான சுற்றாடல் மற்றும் உள்நாட்டு கலாச்சார உரித்துடனான சுற்றுலாக் கைத்தொழிலொன்றாக அபிவிருத்தி செய்வதற்கான வேலைத் திட்டமொன்றை தயாரித்தல்.
- சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட வேலைத்திட்ட மொன்றை தயாரித்தல்.
- வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் இடங்களை இனங்காணல்.
- சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுப்ப தற்கான வர்த்தக செயலமர்வுகள், விழாக்கள், கண்காட்சிகள் மற்றும் மாநாடுகளை நடாத்துவதற்கு வசதி ஏற்படுத்திக்கொடுத்தல்.
- சுற்றுலாத்து துறையினை அபிவிருத்தி செய்வதற்காக தனியார் துறைக்கு முதலீட்டு மற்றும் ஏனைய வசதிகளை வழங்குதல்.
- பிரதான சுற்றுலா நகர்களை இணைக்கும் வீதிகளின் சந்திகளில் சுற்றுலா சேவை நிலையங்களை உருவாக்குதல்.
- பிரதேச அலுவலகங்களை தாபிப்பதன் மூலம், சுற்றுலா வசதிகளை அங்கீகரிக்கும் நடைமுறையை ஓங்குபடுத்தல்.
- பிரதான சுற்றுலா நகர்களில் சுற்றுலா பயிற்சி பாடசாலைகளை தாபித்தல் மற்றும் கவர்ச்சியான திறன்கள் அபிவிருத்தி பாடநெறிகளை அறிமுகப்படுத்தல்.

- வீடு சார்ந்த மற்றும் சமூக அடிப்படை சுற்றுலாத் கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல்.
- அனைத்து சுற்றுலா பயண வழிகாட்டிகள் மற்றும் சாரதிகளை பதிவு செய்தல், பயிற்றுவித்தல் மற்றும் ஆளடையாள த்தினை சான்றுபடுத்துவதற்காக நடவடிக்கை எடுத்தல்.
- சுற்றுலாக் கைத்தொழிலுடன் தொடர்புடைய முயற்சியாளர்களை உருவாக்குவதற்காக விசேட நிகழ்ச்சித்திட்ட மொன்றை அறிமுகப்படுத்தல்.
- தகவல் தொழில்நுட்பத்தினூடாக சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.
- One Stop எண்ணக்கருவின் அடிப்படையில் ஒரு தொடர்புபடுத்தல் நிலையத்தினூடாக மேற்கொள்ளும் நடைமுறையொன்றினை நடைமுறைப்படுத்தல்.
- உயர் தரத்திலான சுற்றுலா ஹோட்டல்களை தாபிப்பதற்கான மற்றும் தற்போதுள்ள ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கையை இரு மடங்காக்குதல்.
- தேசிய உரித்துக்கள் மற்றும் தொல் பொருளியல் இடங்கள் தொடர்பில் சரியான தகவல்களை சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலப்படுத்துவதற்காக சுற்றுலா முகவராண்மைகளுக்காக சரியான அறிவு மற்றும் தகவல்களை வழங்குவதற்கான நடைமுறையொன்றினை ஏற்படுத்தல்.

மேற்குறித்த பணிப்பொறுப்பினை நிறைவேற்றுவதற்காக சுற்றுலா அமைச்சு மற்றும் தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்திற்கு ரூபா 1,047 மில்லியனான நிதியேற்பாடு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதியளவில் அவற்றுள் ரூபா 915 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், கடந்த ரூபா 132 மில்லியனான நிதியேற்பாடு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. விபரங்கள் உரு 48 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.




உரு 48 - பாராளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2020

இந்தப் பிரிவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.


சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அந்நியச் செலவாணி உழைப்பும்

கடந்த வருடத்தின் போது 1,913,702 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததுடன், மீளாய்வாண்டின் போது அந்த அளவானது 73.5 சதவீதத்தினால் குறைவடைந்து, 507,704 பேர் வருகை தந்திருந்தனர். கொவிற தொற்றுநோய் நிலமை காரணமாக 2020 மார்ச் 18ஆந் திகதி முதல் 2020 திசெம்பர் 27ஆந் திகதி வரையிலும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் ஆகியன சுற்றுலாப் பயணிகளுக்காக மூடப்பட்டிருந்தமை இந்த நிலமைக்கு காரணமாக அமைந்திருந்தது. சுற்றுலா அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள ஏனைய நிறுவனங்களின் பணிகள் மற்றும் பணிப்பொறுப்புகளிலும் வரையறையொன்று சுற்றுலாப் பயணிகளின் வருகையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் ஏற்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் சுற்றுலாப் பயணிகளின் வருகையை கடந் இரு வருடங்களுடன் ஒப்பிட்டு உரு 49 இல் காண்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, 2018 ஆம் ஆண்டின் போது சுற்றுலாக் கைத்தொழிலில்

ரூபா 712,027.3 மில்லியனான வருமானம் ஈட்டப்பட்டிருந்த போதிலும், 2019ஆம் ஆண்டின் போது அது ரூபா 65,665 மில்லியன் அல்லது 9.22 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்திருந்தது. அத்துடன், 2020ஆம் ஆண்டின் போது அந்த வருமானம் 80.37 சதவீதத்தினால் அல்லது ரூபா 518,238.8 மில்லியனால் வீழ்ச்சியடைந்து ரூபா 126,608.1 மில்லியனாக காணப்பட்டது. அந்நிய செலாவணிக்கமைய கருத்திற் கொள்ளும் போது 2018ஆம் ஆண்டின் போது ஐ.அ.டொலர் 4,380.6 மில்லியனுக்கு ஒப்பாக 2019ஆம் ஆண்டின் போது ஐ.அ.டொலர் 3,606.9 மில்லியன் வரையிலும் குறைவடைந்திருந்தது. 2020ஆம் ஆண்டின் போது அந்த வருமானம் ஐ.அ.டொலர் 682.5 மில்லியன் வரை குறைவடைந்தது. அதன் பிரகாரம், 2019ஆம் ஆண்டுக்கு ஒப்பாக 2020ஆம் ஆண்டின் போது ஐ.அ.டொலர் 2,924.4 மில்லியன் அல்லது 81.08 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. சுற்றுலாக் கைத்தொழிலிருந்து கிடைத்த வருமானம் 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் கிரமமாக அதிகரித்து, 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் வேகமாக வீழ்ச்சியடைந்திருந்தது. அந்த நிலைமை உரு 50 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.




உரு 49 - மீளாய்வாண்டிலும் முன்னைய இரண்டு ஆண்டுகளிலும் வருகைகடந்த வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளின் எண்ணிக்கை
மூலம் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை



உரு 50 - சுற்றுலாத் துறையிலிருந்து கிடைத்த வருமானம்
மூலம் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

2013 ஆம் ஆண்டின் போது கிரமமாக அதிகரித்து, 2018ஆம் ஆண்டின் போது ரூபா 1,482.1 மில்லியனான சுற்றுலா அபிவிருத்தி வரி வருமானம் அதிகரித்திருந்தது. 2018ஆம் ஆண்டின் போது கிரமமாக 2019ஆம் ஆண்டு வரையிலும் கறைவடைந்த சுற்றுலா அபிவிருத்தி வரி வருமானம் துரிதமாக 2020ஆம் ஆண்டின் போது ரூபா 537.8 மில்லியன் அல்லது கடந்த வருடத்திற்கு ஒப்பாக 41.81 சதவீதத்தினால் குறைவடைந்திருந்தது. அவ்வாறே, 2013 ஆம்

ஆண்டு முதல் கிரமமாக அதிகரித்து 2018ஆம் ஆண்டின் போது ரூபா 2,824.9 மில்லியன் வரை அதிகரித்து 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான ஏற்றுமதி வரி ரூபா 489.5 மில்லியன் வரை துரிதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. விபரங்கள் உரு 51 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 51 - சுற்றுலா அபிவிருத்தி வரி வருமானம் மற்றும் சுற்றுப் பிரயாணிகளிற்கான இறக்குமதி வரி
மூலம் - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை

கொவிட் தொற்றுநோய் நிலமை காரணமாக 2020 மார்ச் 18ஆந் திகதி முதல் 2020 திசெம்பர் 27ஆந் திகதி வரையிலும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளுக்காக முடிப்பட்டமை மேற்படி சுற்றுலாப் பயணிகளின் வருகையிலான குறைவுக்கு காரணமாக அமைந்திருந்ததுடன், அதன் காரணமான வருமான சேகரிப்பிலும் பாரிய பின்னடைவொன்று ஏற்பட்டிருந்தது.

வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கிய முற்பணங்கள் தீர்க்கப்படாமை

இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் பணியகத்தினால் மீளாய்வாண்டின் போது வெளிநாட்டு மேம்படுத்தல் செயற்பாடுகளுக்காக ரூபா 36 மில்லியன் முற்பணம் செலுத்துவதற்காக வெளிநாட்டு பயன்பாட்டு நானாயங்கள் அனுப்பப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த முற்பணங்கள் தீர்க்கப்பட்டிராததுடன், அந்த மீதி உறுதிப்படுத்தல்களேனும் காணப்படவில்லை. அந்த முற்பண மீதியில் ரூபா 11 மில்லியன் 17 மாதங்கள் முதல் 37 மாதங்கள் வரையான கால வீச்சில் தீர்க்கப்படாத முற்பண மீதிகளாக முன்கொண்டுவரப்பட்டவாறு காணப்பட்டது.

செயல்நடவடிக்கைத் திட்டத்தில் காணப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றாமை

இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் 2020ஆமத் ஆண்டுக்காக தயாரிக்கப்பட்டிருந்த செயல்நடவடிக்கைத் திட்டத்தின் பிரகாரம் 09 செயற்பாடுகளுக்காக ரூபா 17.1 மில்லியன் கூட்டுத்தொகையான நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது அந்த செயற்பாடுகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அந்த செயற்பாடுகளினுள் களஞ்சிய முறைமை யொன்றினை தாபித்தல் மற்றும் நிலையான சொத்துக்கள் முகாமைத்துவக் கட்டமைப்பொன்றினை நிறுவுவதற்காக ரூபா 7 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறே, செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த 4 செயற்பாடுகளுக்காக மீளாய்வாண்டின் போது 50 சதவீதத்திற்கும் குறைவான நிதி பயன்படுத்தப்பட்டிருந்தது.

தேசிய விடுமுறை இல்லங்களின் செயற்பாட்டுப் பணிகள்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு 04 சொந்தமான தேசிய விடுமுறை இல்லங்களில் பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்காக 2020ஆம் ஆண்டுக்காக ரூபா 254.7 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அந்த நிதியேற்பாட்டினை 68 சதவீதம் குறைத்து ரூபா 81.7 மில்லியன் வரையிலும் நிதியேற்பாடு திருத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது 26 அபிவிருத்திப் பணிகள் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அவற்றுள் 11 பணிகள் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றின் 8 பணிகளின் பௌதீக செயன்முன்னேற்றம் மாத்திரம் 75 சதவீதத்திற்கும் அதிகமாக காணப்பட்டது. மேலும், அந்த நான்கு விடுமுறை இல்லங்களின் கடந்த வருடங்களின் மொத்த நடட்டம் ரூபா 27 மில்லியனாக காணப்பட்டதுடன், மீளாய்வாண்டிற்கான கூட்டப்பட்ட நடட்டம் ரூபா 46 மில்லியன் ஆகும். கடந்த வருடத்திற்கு ஒப்பாக மீளாய்வாண்டின் நடட்டம் 70 சதவீத வளர்ந்நியை காண்பித்தது. அதிகாரசபைக்கு சொந்தமான 37 வாடிவீடுகளில் 6 வாடிவீடுகள் இரண்டு முதல் பத்து வருடங்கள் வரை குத்தகைக்கு வழங்கப்பட்டிராத காரணத்தால் அந்த ஆதனங்கள் குறைப்பயன்பாட்டுடன் காணப்பட்டன.

குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

- தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தினால் மிரிஜ்ஜவல தாவரவியல் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலைக்கு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்குரிய நிர்மாணங்களுக்காக முறையே ரூபா 6.7 மில்லியன் மற்றும் ரூபா 26.6 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நிதியேற்பாடு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பூங்கா அமைந்திருந்த கோல்ப் கார் 10 இல் 03 ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலமாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக அகற்றப்பட்டிருந்தது.

- கம்பஹா தாவரவியல் பூங்காவினை பார்வையிட வருபவர்களை மேலும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ரூபா 23.76 மில்லியன் செலவிடப்பட்டு 2017ஆம் ஆண்டின் போது உடவெடியா (ஓக்கிட்) குடிவென்று நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த குடிலின் அமைப்பு, அதன் மாதிரி மற்றும் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள் நிறமிழந்து காணப்பட்டமை காரணமாக உடவெடியா பூக்கள் மலர்வதற்கு அத்தியாவசியக் காரணியான காலை சூரிய ஒளி கிடைத்தல் குறைவாக காணப்பட்டது. அதன் காரணமாக உடவெடியா பூக்கள் பூக்காத காரணத்தால் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறியிருக்கவில்லை.
- ஹம்பாந்தோட்டை உலர் வலய தாவரவியல் பூங்காவின விற்பனை நிலையங்கள், பேராதெனிய

தாவரவியல் பூங்காவின நூதனசாலை மற்றும் மீகலேவ ஹரித்த பியச பயிற்சி நிலையத்தின் விடுதிக்குரிய 20,250 சதுர அடிகள் அளவானது 2020 திசம்பர் 31ஆந் திகதி வரையிலும் குறைப்பயன்பாட்டுடன் காணப்பட்டன.

- பேராதெனிய தாவரவியல் பூங்காவின இயந்திரம் மூலம் குப்பைகளை துடைத்து சேகரிப்பதற்காக மிதித்துச் செல்லக்கூடிய இயந்திரமொன்று ரூபா 2.2 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்டிருந்தது. சமனற்ற பரப்பொன்றில் குப்பைகளை கூட்டிப் பெருக்கி சேகரிக்க முடியாத காரணத்தால் இந்த இயந்திரம் செயலற்றுக் காணப்பட்டது.

வார்த்தக அலுவலர்கள்

அவதானிப்புகள்

- அரிசி இருப்பு ஒதுக்கொன்றை பராமரித்தல்
- மூடிவிடப்பட்ட மற்றும் செயற்பாடற்ற கம்பனிகள்
- நிலுவையிலுள்ள வாடகை
- செயற்திட்ட அறிக்கைகளை எதிர்கால நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இயலாமை
- போக்குவரத்து கொடுப்பனவுகளை செலுத்துதல்
- தற்போதுள்ள கணக்கீட்டு முறையை மேம்படுத்துதல்
- பெறத்தக்க கணக்குகள்

வார்த்தக அலுவலர்கள்


வார்த்தக அமைச்சு மற்றும் அதன் கீழ்வரும் கூட்டுறவு சேவை, சந்தைப்படுத்தல் அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு, 05 திணைக்களங்கள் மற்றும் 07 நியதிச் சட்ட சபைகள் / நிறுவனங்களினால் வார்த்தக அலுவலர்கள் தொடர்பாக பின்வரும் பணிகள் மற்றும் இலக்குகள் நிறைவேற்றப்பட வேண்டியிருந்தன.

- சந்தைச் சமநிலையின்மையினால் எழுகின்ற பொருள் பற்றாக்குறை மற்றும் விலைத் தளம்பல்களை தடுத்தல் மற்றும் உள்நாட்டு விவசாய உற்பத்திகளுக்கான சந்தைகளை விரிவுபடுத்துதல்.
- இறக்குமதி, ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு உற்பத்திகளின் மூலம் சந்தையில் நியமத் தரத்தினையுடைய பொருட்கள் வழங்குவதை விரிவுபடுத்தல்.
- செயற்படுகின்ற கூட்டுறவு விற்பனை நிலையங்களின் தொடர்பை விரிவுபடுத்துவதன் மூலம் மக்கள் மயப்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் மற்றும் சேவை நிலையங்களை பரவலாக்குவதற்கான கொள்கைகளை வழங்குதல் மற்றும் நிறுவனமயப்படுத்தல்.
- கூட்டுறவு சேவை நிலைய முறைகளை பல்வகைப்படுத்தப்பட்ட வியாபார மாதிரியின் கீழ் இலாபத்தைப் பெறுகின்ற வலைப்பின்னல் ஒன்றை அமைத்தல்.
- விவசாய கைத்தொழில், பால் உற்பத்தி கைத்தொழில், மீன் பிடி கைத்தொழில்களுக்கு முன்னுரிமை வழங்கி உள்நாட்டு விவசாய உற்பத்தி மற்றும் சிறு ஏற்றுமதி போகப் பயிர்ச்செய்கைகள் போன்ற துறை சார்ந்தவைகளை விரிவாக பரவலாக்கி அபிவிருத்தி செய்தல் மற்றும் வலுவான உற்பத்தி கூட்டுறவு திட்டமொன்றை ஆரம்பித்தல் மற்றும் கூட்டுறவு மற்றும் சதொச விற்பனை நியைங்களின்

இணைப்புக்கள் ஊடாக நேரடியான சந்தையொன்றை அமைத்து வழங்குதல்.

- உற்பத்தி கூட்டுறவு முயற்சி மூலம் இளைஞர் மற்றும் மகளிர் தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்காக ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பெறுமதி சேர் தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஊக்குவித்தல்.
- சம்பிரதாய கைத்தொழில்கள் சார்ந்த உற்பத்திகளுக்கான மூலப் பொருட்கள், மூலதனம் மற்றும் சந்தைகளை அறிமுகப்படுத்தும் பொறுப்புடன் உற்பத்திகளை கூட்டுறவு நிலையங்களுக்கு கையளித்தல்.
- மூலதன வழங்கலுக்காக சகல கூட்டுறவு சங்கங்களினதும் பங்களிப்பைப் பெற்று கூட்டுறவு அபிவிருத்தி வங்கி வலைப்பின்னலை வலுப்படுத்துதல் மற்றும் சுகாதாரத்திற்கு பாதகமான நுகர்வோர் பொருட்கள் சந்தையில் நுழைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.
- நுகர்வோர் பொருட்களுக்காக சுகாதார பாதுகாப்புடன் உள்ளடங்கிய குறித்த நியமங்களை ஏற்படுத்துதல்.

2020 ஆம் ஆண்டின் போது மேற்கூறப்பட்ட பணிப்பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்காக வார்த்தக அமைச்சு மற்றும் அதன் கீழ் வருகின்ற இராஜாங்க அமைச்சு மற்றும் 05 திணைக்களங்களுக்கு கூட்டுமொத்தமாக ரூபா 5,279 மில்லியன் தொகையான நிதிஏற்பாடு பாராளுமன்றத்தால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அதில் ரூபா 4,237 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரம் உரு 52 இல் தரப்படுகின்றது.



உரு 52 - பாராளுமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2020

மேலே குறிப்பிடப்பட்ட பணிப்பொறுப்புக்களை நிறைவேற்றுதல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்டுள்ள அவதானிப்புக்கள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காண்பிக்கப்பட்டுள்ளது.

அரிசி இருப்பை பேணிச் செல்லல்

“பாதுகாப்பான தொடர்ச்சியான, போசணை மிக்க தானிய உணவுகள் சகல வீடுகளுக்கும்” என்பது உணவு ஆணையாளர் திணைக்களத்தின் தூரநோக்காகும். அதன் பிரகாரம் திணைக்களம் அமுல்படுத்தப்படுவதுடன், தெற்காசிய வலையத்தில் நாடுகளின் நற்புறவு அமைப்பின் (SAARC) கொடும்பு விஞ்ஞாபனம் மற்றும் 16 ஆவது மாநாட்டு கூட்டத்தின் பிரகாரம் 8,000 மெற்றிக் டொன் விஷேட அரிசி இருப்பொன்றை பேணிச்செல்லல் மற்றும் 2008 ஏப்ரல் 27 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் பிரகாரம் நாடு முழுவதும் காணப்படுகின்ற உணவுத் திணைக்களத்திற்கு சொந்தமான களஞ்சியங்களில் 100,000 மெற்றிக் டொன் பாதுகாப்பு அரிசி இருப்பொன்றை பேணிச் செல்லல் என்பன பிரதான பணியாக இனங்காணப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டின் போது திணைக்களத்திற்கு சொந்தமாக எந்தவொரு அரிசி இருப்பும் பேணப்பட்டிருக்கவில்லை. அதன் பிரகாரம் உணவு ஆணையாளர் திணைக்களத்தின் பிரதான நோக்கத்தை

நிறைவேற்றுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

முடப்பட்டிருந்த செயற்படுநிலையில் கம்பனிகள் மற்றும் காணப்படாத கம்பனிகள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு முடப்பட்டிருந்த மற்றும் செயற்படுநிலையில் காணப்படாத 29 கம்பனிகளின் முன்னுரிமைப் பங்குகள் மற்றும் 34 கம்பனிகளின் சாதாரண பங்குகள் முறையே ரூபா 105.12 மில்லியன் மற்றும் ரூபா 56.33 மில்லியன் தொகைகள் முதலீடு செய்யப்பட்டிருந்தன. அந்தக் கம்பனிகள் கம்பனிச் சட்டத்தின் 487(3) ஆம் பிரிவின் பிரகாரம் கம்பனிப்பதிவு பெயர்ப்பதிவேட்டில் பதிவினை பதிவழித்திருந்த கம்பனியாகும். அவ்வாறான கம்பனிகளுக்கு சொந்தமான ஆதனங்கள் சட்டத்தின் 487(5) ஆம் பிரிவின் பிரகாரம் அரசாங்கத்திற்கு கையேற்கப்பட வேண்டும். எனினும், கையேற்கப்படக் கூடிய முறைமையொன்று அதில் காண்பிக்கப்படாதிருந்தமையினால் கம்பனிச் சட்டத்தை திருத்த வேண்டியதாக சட்டமா அதிபரினால் அறிவிக்கப்பட்டிருந்தது. எவ்வாறாயினும் இந்த கம்பனிகளைக் கட்டறிந்துகொள்வதற்கு முடியாதிருந்த மையினால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடியாதிருந்தது.

அட்டுறு வாடகை

DHPL கம்பனியின் பங்குகளில் 41 சதவீத உரித்து இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபைக்குச் சொந்தமாகும். அந்த கம்பனியின் கட்டிடத்தில் 05 மாடிகளில் 44,990 சதுர அடி நில அளவில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் பிரதான அலுவலகம் நடாத்திச் செல்லப்படுகின்றது. அந்த நில அளவிற்காக ஒரு சதுர அடிக்கு ரூபா 1,655 தொகை வீதம் ரூபா 74.46 மில்லியன் வருடாந்த வாடகை சபையினால் செலுத்தப்பட்டிருந்தது. வாடகை உடன்படிக்கை 02 வருடங்களுக்கு ஒரு தடவை திருத்தப்படுவதுடன், அதன் போது வருடாந்த வாடகை அதிகரிப்பு 2018 இனை விட 2019/2020 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 6.960 மில்லியனாலும், 2020 ஆம் ஆண்டை விட 2021/2022 ஆம் ஆண்டுகளின் போது ரூபா 8.214 மில்லியனாலும் அதிகரித்திருந்தது. சபைக்கு வருடாந்தம் இந்த அளவில் வாடகை ஒன்றை செலுத்துவதற்கு போதியளவான வருமானம் ஒன்று கிடைக்கப்பெறாமையின் காரணமாக 2020 திசம்பர் 31 ஆம் திகதி வரையில் ரூபா 74.46 மில்லியன் அட்டுறு வாடகையொன்று நிதிக் கூற்றுக்களில் காண்பிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த கட்டிடத்தில் நடாத்திச் செல்லப்படுகின்ற ஏனைய நிறுவனங்கள் சாதகமான விலையில் அந்த மாடியினை கொள்வனவு செய்திருந்த போதும் சபைக்கு அவ்வாறான சாதகமான மாற்றுத் திட்டமொன்றுக்கு செல்லமுடியாதிருந்ததுடன், துணைக் கம்பனியில் முதலீடுகளுக்காக மீளாய்வாண்டின் போது ரூபா 109.36 மில்லியன் இலாப பங்கு உரித்தாகியிருந்த போதிலும், அதில் 64 சதவீதம் வாடகையாக அக்கம்பனிக்கு செலுத்த வேண்டி ஏற்பட்டிருந்தது.

செயற்திட்ட அறிக்கைகள் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்துவதற்கு முடியாமை

தேசிய புலமைச் சொத்து அலுவலகத்தினால் திட்டமிடப்பட்ட சர்வதேசரீதியில் பதிவு செய்வதற்கான வசதிகளை வழங்குகின்ற பேக் முறைமைக்கு பிரவேசித்தல் தொடர்பான செயற்திட்ட அறிக்கை தயாரிப்பதற்கும், 03 செயலம்வுகளை நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் உடன்படிக்கை மற்றும் சட்ட ரீதியான

தேவைகள் தொடர்பாக மேலும் ஆய்வு செய்ய வேண்டியிருந்தமையால் மேலும் தயாரிக்கப்பட்ட செயற்திட்ட அறிக்கையை எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்துவதற்கு முடியாதிருந்தது.

போக்குவரத்துப் படி செலுத்துதல்

2015 மே 25 ஆம் திகதிய PED 2015/1 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் ஏற்பாடுகளுக்கு முரணாக இலங்கை அரச வணிக (நாளாவித) கூட்டுத்தாபனத்தினால் உத்தியோகபூர்வ வாகனங்களை பயன்படுத்துவதற்கு தகைமை இன்றிய நாற்பத்தேழு (47) உத்தியோகத்தர்களுக்காக போக்குவரத்து படிகளாக கூட்டுமொத்தமாக ரூபா 3.65 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. 2003 யூன் 02 ஆம் திகதிய PED/12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.10 ஆம் பந்தியின் பிரகாரம் திறைசேரி அங்கீகாரம் இன்றி ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து படிகளாக ரூபா 2.97 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

காணப்படுகின்ற கணக்கீட்டு முறைமையினை நவீனமயப்படுத்துதல்

இலங்கை அரச வணிக (நாளாவித) கூட்டுத்தாபனத்தில் காணப்படுகின்ற கணக்கீட்டு முறைமையினை நவீனமயப்படுத்துவதற்காக மொத்த ஒப்பந்த பெறுமதி ரூபா 9.03 மில்லியன் ஆக இருந்தது. அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக 2017 திசம்பர் 18 ஆம் திகதி ரூபா 1.81 மில்லியன் முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது. 2021 ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரையில் கையளித்தல் கடிதத்தில் இணங்கப்பட்ட 12 செயற்பாடுகளில் ஒரு செயற்பாடு மாத்திரம் பூர்த்திசெய்யப்பட்டிருந்தது.

பெற வேண்டிய கணக்குகள்

2016 செப்டம்பர் 15 ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்ட மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை நிதியத்தின் வழியில் நின்ற லொத்தர் சீட்டு தொடர்பாக தனியார் கம்பனியொன்றில் இருந்து ரூபா 791 மில்லியன் கிடைக்க வேண்டியிருந்தது. இது தொடர்பாக வழக்கொன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் காணப்பட்டதுடன், மீளாய்வாண்டின் போது சட்ட ஆலோசனைக் கட்டணமாக ரூபா 2.34 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அபிவிருத்தி

அவதானிப்புகள்

- தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கையை செயல்படுத்துவதில் தோல்வி
- முறைப்பாடுகளைத் தீர்ப்பதில் தாமதம்
- சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டம் இயற்றுவதில் தோல்வி
- ஆபத்தில் உள்ள சிறுவர்களுக்கான பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துதல்
- ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் கொள்வனவு பலவீனங்கள்
- ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் செயல்பாடுகளைச் செய்யத் தவறியமை
- உயர்தர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மடி கணனிகளை கொள்வனவு செய்தல் நலிவுகள்
- டிஜிட்டல் மார்க்கெட்டிங் தளத்தை பூரணப்படுத்தாமை
- இலங்கை திரிபோஷ நிறுவனத்தின் முக்கிய நோக்கத்தை போதுமான அளவில் நிறைவேற்றாமை

பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அபிவிருத்தி


மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் அமைச்சின் கீழ் செயற்படுகின்ற ஒரு திணைக்களம் மற்றும் 04 நியதிச்சட்ட சபைகள்/ நிறுவனங்களினால் பின்வரும் கடமைகளும் செயற்பாடுகளும் ஆற்றப்பட வேண்டியுள்ளன.

- பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல்
- கட்டுப்பாடற்ற நுண்ணிதி திட்டங்களால் பாதிக்கப்பட்ட கிராமப்புற பெண்களுக்கு நிவாரணம் வழங்குதல்
- வழமையான பாதிப்புக்களுக்கு உட்பட்ட நபர்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கு பாதுகாப்பளித்து துன்பங்களை குறைப்பதற்கான நிரந்தர பொறிமுறைகளை அமுல்படுத்துதல்.
- அனைத்து சிறுவர்களுக்கிடையேயும் ஊட்டச்சத்து குறைபாட்டை தீர்ப்பதற்கு விசேட சிறுவர் ஊட்டச்சத்து நிகழ்ச்சித்திட்டங்களை அறிமுகப்படுத்துதல்
- சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டின் பிரகாரம் அனைத்து தொடர்புடைய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் சிறுவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் சிறுவர்கள் தொடர்பான அனைத்து நீதிமன்ற வழக்குகளும் தேக்கமடைவதை தீர்ப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட பிரிவொன்றை நிறுவுதல்
- சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள அனைத்து சிறுவர்களுக்கும்

”வளர்ப்பு குடும்ப முறைமை” ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை ஸ்தாபித்தல்.

- “சிறுவர் நட்பு பாடசாலை” எண்ணக்கருவை விரிவுபடுத்துதல்.
- அரசு மேற்பார்வையின் கீழ் தேசிய முன்பள்ளிக் கொள்கை அடிப்படையிலான முன்பள்ளி கல்வியை விரிவுபடுத்துதல்.
- கிராமப்புற பாடசாலைகளை மாணவர்களுக்கான கவர்ச்சிகரமான பாடசாலைகளாக மாற்றுதல்.
- அனைத்துப் பாடசாலைகளிலும் வகுப்பறைகள் மற்றும் சுகாதார உபகரணங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஓய்வறைகள், சுகாதார வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை அமுல்படுத்துதல்.
- பாடசாலை பாடப்புத்தகங்கள், பாடத் திட்டங்கள், ஆசிரியர்களின் வழிகாட்டிகளை டிஜிட்டல் முறையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

குறித்த செயற்பாட்டை நிறைவேற்றும் பொருட்டு பாராளுமன்றத்தால் 2020 ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் ஒரு திணைக்களத்திற்கு ரூபா 36,352 மில்லியன் கூட்டுமொத்த நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அந் நிதியேற்பாட்டில் ரூபா 34,082 மில்லியன் தொகை மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதி வரை பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 53 இல் காண்பிக்கப்பட்டுள்ளன.



உரு 53 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2020

குறித்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளின் செயலாற்றல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு பரிசோதனைகளின் போது மேற்கொள்ளப்பட்ட கணிசத் தன்மையானதும் பொருண்மையானதுமான கணக்காய்வு அவதானிப்புகள் கீழே பொழிப்பாக்கப்பட்டுள்ளன.

தேசிய சிறுவர் பாதுகாப்புக் கொள்கை அமுல்படுத்தப்படாமை

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து 20 ஆண்டுகள் கடந்த பின்னர் தேசிய சிறுவர் பாதுகாப்பு கொள்கைகளுக்கான அங்கீகாரம் 2019 ஒக்தோபர் 29 இல் பெறப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அக் கொள்கைகள் அமுல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

முறைப்பாடுகளை தீர்ப்பதில் தாமதம்

2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற 89,405 முறைப்பாடுகளில் 40,668 எண்ணிக்கையிலானவை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்க்கப்பட்டிருக்கவில்லை.

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டங்கள் உருவாக்கப்படாமை

1956 ஆம் ஆண்டில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் நிறுவப்பட்டதிலிருந்து 65 ஆண்டு காலப்பகுதியொன்று கடந்திருந்த போதிலும் சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டிற்கு இணங்க சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் முறையில் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தேசிய கொள்கையொன்று உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

ஆபத்தில் உள்ள சிறுவர்களுக்கான பாதுகாப்புத் திட்டங்களை அமுல்படுத்துதல்

மீளாய்வாண்டில் 167 சிறுவர்கள் சார்பாக பாதுகாப்பு திட்டங்களுக்காக ரூபா 5.5 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் அதில் ரூபா 5.5 மில்லியன் நிதியேற்பாடு மீளாய்வாண்டின் இறுதியளவில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மேலும், பாதுகாப்புத் திட்டங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைகளை முறையற்றவாறு பதிவு செய்தல், சிறுவர்களைத் தெரிவுசெய்வதற்காக குறித்துரைக்கப்பட்ட நடைமுறை தயாரிக்கப்படாமை, பிரதேச

செயலகங்களுக்கு வழங்கப்பட்ட நிதியேற்பாடு உரிய காலப்பகுதியினுள் உரிய நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றதா என்பதைச் சரிபார்ப்பதற்கு பின்தொடர் நடவடிக்கை காணப்படாதமை போன்ற குறைபாடுகள் காணப்பட்டன.

ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் பெறுகை குறைபாடுகள்

ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டமானது ஐ.அ.டொலர் 50 மில்லியன் தொகையான உலக வங்கி கடன்களின் கீழ் இலங்கையில் ஆரம்ப பிள்ளை பருவத்தை தரமான முறையில் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் தொடங்கப்பட்டிருந்தது. இந்த செயற்திட்டத்தின் கீழ் மீளாய்வாண்டில் 1,400 வெப்ப உணர்திறன் வெப்பமானிகளை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கியின் அங்கீகாரம் கோரப்பட்டிருந்தது. அவசர பெறுகை தேவைகளின் அடிப்படையில் அலகு ஒன்று ரூபா 16,400 விலைவீதம் ரூபா 76.36 மில்லியன் தொகை செலவிடப்பட்டு 4,500 வெப்ப உணர்திறன் வெப்பமானிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. கொரோனா தொற்றுநோய் காரணமாக நாடு முழுவதும் முன்பள்ளிகள் மூடப்பட்ட சூழ்நிலையில் இக் கொள்வனவுகள் அவசர பெறுகையின் கீழ் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் பொருட்களை பெற்றுக்கொள்வதிலும் விநியோகிப்பதிலும் தாமதங்கள் காணப்பட்டன. மேலும், மீளாய்வாண்டின் இறுதியளவில் ஏனைய 3,000 வெப்ப உணர்திறன் வெப்பமானிகளை கொள்வனவு செய்வதற்கு போட்டிக் கேள்விகள் கோரப்பட்டிருந்தன. சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளை மதிப்பீடு செய்த பின்னர், வெப்ப உணர்திறன் வெப்பமானிகளை முன்னர் வழங்கிய ஒப்பந்ததாரரால் சமர்ப்பிக்கப்பட்ட அலகொன்று ரூபா 6,250 ஆன விலைமனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன் அவ் விலைவீதத்தின் கீழ் 3,000 வெப்ப உணர்திறன் வெப்பமானிகள் ரூபா 18.75 மில்லியன் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. போட்டிக் கேள்வி நடைமுறை பின்பற்றப்படாமல் அவசர தேவையாக கருதி அலகொன்று ரூபா 16,400 கிரயத்தில் கொள்வனவுகள் மேற்கொள்ளப்பட்டதால் ரூபா 45.67 மில்லியன் நிதி இழப்பு ஏற்பட்டிருந்தது.

ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்தி செயற்திட்டத்தின் செயற்பாடுகள் நிறைவேற்றப்படாமல்

- 6,477 முன்பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் போது ரூபா 2,747 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதியளவில் 4,634 முன்பள்ளிகளுக்காக ரூபா 1,588 மில்லியன் தொகை மாத்திரமே பயன்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1,312 முன்பள்ளிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.
- குறைந்த நன்மைகளுடனான பகுதிகள் மற்றும் நன்மைகளற்ற பகுதிகளில் 45 ஆரம்ப பிள்ளை பருவ அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 351 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அவ்வாறான நிலையங்கள் எதுவினதும் நிர்மாணங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.
- 09 மாகாண வள நிலையங்களின் அபிவிருத்திக்காக மீளாய்வாண்டில் ரூபா 37.95 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் அந் நிலையங்களில் ஒன்று மாத்திரமே மீளாய்வாண்டின் இறுதியளவில் ரூபா 1.94 மில்லியன் செலவிடப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டிருந்தது.

உயர்தர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான டப்லெட்டுகளை (Tablets) கொள்வனவு செய்வதிலுள்ள பெறுகை குறைபாடுகள்

கல்வி அமைச்சின் பெறுகைத் திட்டம் - 2017 மூலம் உயர்தர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவசமாக 195,148 டப்லெட்டுகளை வழங்குவதற்காக முறையான திட்டமொன்று இல்லாமல் ரூபா 5,000 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் தேசிய போட்டி கேள்வி நடைமுறையின் பிரகாரம் அவற்றிற்காக

கூறுவிலைகள் கோரப்பட்டிருந்தன. கேள்வி திறக்கும் திகதி 2017 யூன் 28 ஆக இருந்ததுடன் முறையான நடைமுறை இல்லாமல் மூன்று சந்தர்ப்பங்களில் கேள்விகளை திறத்தல் பிற்போடப்பட்டிருந்தது. கேள்விகளை மதிப்பீடு செய்வதிலுள்ள தொழில்நுட்ப மதிப்பீடு குழுவின் பலவீனங்கள் காரணமாக குறித்த பெறுகை தாமதமடைந்திருந்ததுடன் 2019 செப்டெம்பர் 30 இல் முதலாவது கட்டத்தின் கீழ் பாடசாலைகளிற்கு 96,919 டப்லெட்டுகளை வழங்கும் நோக்கத்துடன் ரூபா 3,008 மில்லியன் தொகைக்காக உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. எனினும் 2021 ஆம் ஆண்டு வரையிலும் அதற்கிணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தளம் பூர்த்தி செய்யப்படாமை

இராஜாங்க அமைச்சால் பெண் தொழில்முனைவோருக்காக ரூபா 3.5 மில்லியன் செலவிடப்பட்டு டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தளம் நிறுவப்பட்டிருந்தது. எனினும் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அது குறித்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை.

ஸ்ரீ லங்கா திரிபோஷா லிமிட்டெட்-இன் பிரதான குறிக்கோள் போதியளவில் அடைந்துகொள்ளப்படாமை

குறைந்த பிறப்பு எடை கொண்ட குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அனைத்து பாலூட்டும் தாய்மார்கள் (குழந்தைக்கு 06 மாதங்கள் நிறைவடையும் வரை) ஆகியோருக்கு திரிபோஷா மேலதிக உணவை இலவசமாக வழங்குவதே ஸ்ரீ லங்கா திரிபோஷா லிமிட்டெட்-இன் முக்கிய குறிக்கோள் ஆகும். மீளாய்வாண்டில் 12,569,846 பயனாளிகளுக்கு மதிப்பிடப்பட்ட திரிபோஷா தேவைப்பாடு 18,854 மெற்றிக் தொண் ஆக காணப்பட்ட போதிலும் குறித்த தேவைப்பாட்டில் 3,935,325 பயனாளிகள் சார்பாக 5,987 மெற்றிக் தொண் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. வணிக நோக்கங்களுக்காக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2,051 மெற்றிக் தொண் சுபோஷா பிரதான நோக்கத்தை அடைந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஒன்றின் கீழ் திரிபோஷா உற்பத்திக்குக் கிடைக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி மீளாய்வாண்டின் போது உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

வெகுசன ஊடகம்

அவதானிப்புகள்

- எ.:ப்ளம் சேவைக்காக கலையகம் ஒன்றை நிர்மாணித்தல்
- கட்டிடங்களை உரியவாறு பராமரிக்காமை
- பதிவு செய்யப்படாத செய்தித்தாள்களை சந்தைக்கு வழங்குதல்
- முறைப்பாடுகளைத் தீர்ப்பதில் தாமதம்
- பதவியணியினரை ஏனைய நிறுவனங்களுக்கு விடுவித்தல்
- உதவுதொகைக் கணக்கிலுள்ள நிலுவைத் தொகை
- வெளியீடுகளை இலவசமாக வழங்குதல்
- சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைப்பின்னல்
- இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
- வருமான முகாமைத்துவம்
- முத்திரை இருப்பு பற்றாக்குறை
- மிகை வருமானம்
- தொலைக்காட்சி விளம்பரங்களை உருவாக்குதல்
- மேலதிகமாகச் செலுத்திய கொடுப்பனவுகள்
- முறையான அங்கீகாரம் இல்லாமல் கொடுப்பனவுகளை செலுத்துதல்

வெகுசன ஊடகம்


பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளடங்கலான சரியான தகவல்களை அறிந்துகொள்ளும் மக்களின் உரிமையை சான்றுபடுத்தும் தகவல், அறிவு மற்றும் அபிப்பிராயங்களை நடுநிலையான தொடர்பாடலுக்காக பொருத்தமான வெகுசன ஊடகக் கலாச்சாரமொன்றை உருவாக்குவதைப் போன்று ஊடகவிலாளியர்களின் தொழில்சார் திறன்களை அபிவிருத்தி செய்யும் பணிகள் போன்ற விடயப்பரப்புகளை உள்ளடக்கிய வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதன் கீழான 03 திணைக்களங்களால் 08 நியதிச்சட்ட சபைகள் / நிறுவனங்களினால் பின்வரும் பணிகள் மற்றும் பணிப்பொறுப்புகள் நிறைவேற்றப்பட வேண்டியதாக காணப்பட்டது.

- வெளிப்படைத்தன்மையான வெகுசன ஊடகக் கொள்கைகளை அறிமுகப்படுத்தல்.
- சர்வதேச மற்றும் தேசிய சட்டங்கள் மற்றும் பிரமாணங்களுக்கு ஏற்ற வகையில் ஊடக நியமங்களை உருவாக்குதல்.
- ஊடகவியலாளர்கள் மற்றும் வெகுசன ஊடக நிறுவனங்களுக்காக சமூக கலாச்சார பெறுமதிகள் மற்றும் சமூக விழுமியங்கள் தொடர்பிலான சட்டகத்தை விஞ்சாத வகையில் செயற்படுவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
- இலங்கை பத்திரிகைகள் மன்றத்தினை மீள்கட்டமைப்பு செய்தல்.
- ஊடகவியலாளர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக மாகாண

மட்டத்தில் வெகுசன ஊடக பணிகளை வியாபித்தல்.

- இலங்கை தபால் சேவையை மக்களின் தேவைப்பாட்டுக்காக விரிவாக்குதல்.
- சமூக ஊடகங்கள் உள்ளடங்கலாக புதிய ஊடகப் பாவனை மற்றும் நடத்தை தொடர்பில் தொழில்சார் அறிவு மற்றும் புரிந்துணர்வை வழங்குவதற்காக சமூக கல்வி நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தல்.
- சர்வதேச நியமங்களுக்கமைய வெகுசன ஊடக உயர்க்கல்வி தொழில்சார் திறன்கள் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுத்தல்.
- புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்திறனாக புதிய சந்தர்ப்பங்கள் மற்றும் இலக்கிடப்பட்ட மக்கள் மையப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தபால் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவைகளுக்காக தேவையான நடைமுறைகளை அறிமுகப்படுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல்.

2020ஆம் ஆண்டின் போது மேற்குறிப்பிடப்பட்ட பணிப்பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அமைச்சு மற்றும் 03 திணைக்களங்களுக்கு ரூபா 20,238 மில்லியன் கூட்டுத்தொகையான நிதியேற்பாடு பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன், மீளாய்வாண்டின் இறுதியளவில் அவற்றுள் ரூபா 19,314 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 54 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 54 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு

மூலம் - வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2020

அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களால் மேற்குறிப்பிடப்பட்ட பணிப் பொறுப்புகளை நிறைவேற்றுதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வு விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட கணக் காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே தரப்பட்டுள்ளது.

எப்.எம். சேவைக்காக கலையகத் தொகுதியொன்றினை நிர்மாணித்தல்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாணம் யாழ் (குஆ) எப்.எம். சேவைக்காக கலையகக் கூடமொன்றினை நிர்மாணிப்பதற்காக 2018ஆம் ஆண்டின் போது ரூபா 42.50 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2019ஆம் ஆண்டளவில் அந்த நிதியேற்பாட்டின் அளவானது ரூபா 28 மில்லியன் வரை திருத்தப்பட்டிருந்தது. கட்டிடத்தின் நிர்மாணத்திற்குரிய காணிகள் 2019ஆம் ஆண்டின் இறுதி வரையிலும் தீர்ப்பனவு செய்யப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக மீளாய்வாண்டின் போதும் இதன் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிராததுடன், கட்டிடங்களை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்திற்குரிய அளவிடைப்பத்திரம் மற்றும் கிரய மதிப்பீடுகளை தயாரித்து 2020 செப்தம்பர் 15ஆந் திகதி வரையிலும் 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் கடந்திருந்தது.

கட்டிடங்கள் பராமரிக்கப்படாமை

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமாக விளைவற்றுக் காணப்படும் கட்டிடங்களின் பரப்பளவு 1,126.45 சதுர அடிகளாக காணப்பட்டது. அந்த கட்டிடங்களை அபிவிருத்தி செய்து ஆக்கபூர்வமான பணியொன்றில் ஈடுபடுத்துவதற்கு இயலுமை காணப்படுகின்ற போது, கூட்டுத்தாபனத்தினால் போதிய பராமரிப்பின்றி நீண்ட காலமாக காணப்பட்டமையால் கட்டிடங்கள் சிதைவடைந்தவாறு காணப்படுகின்றது.

பதிவு செய்யப்படாத பத்திரிக்கைகளை சந்தையில் வெளியிடல்

பத்திரிக்கை பேரவை அதிகாரச்சட்டத்தின் 30ஆம் பிரிவின் பிரகாரம், பதிவு செய்யப்படாது சந்தைக்கு விநியோகிக்கப்படும் பத்திரிகைகள் தொடர்பில் உரிய விதிகள் மற்றும் கட்டளைகளை உருவாக்குதல்

இலங்கை பத்திரிகைப் பேரவையின் பணிப்பொறுப்பாக காணப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் குறித்த விதிகள் மற்றும் கட்டளைகள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

முறைப்பாடுகளை விசாரிப்பதிலான தாமதங்கள்

பத்திரிகைப் பேரவை அதிகாரச்சட்டத்தின் 09ஆம் பிரிவின் பிரகாரம், மீளாய்வாண்டின் போது பத்திரிகைகளுக்கு எதிராக பொது மக்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்ட 71 முறைப்பாடுகள் மற்றும் 2019ஆம் ஆண்டின் போது தீர்க்கப்படாது முன்கொண்டுவரப்பட்ட 62 முறைப்பாடுகளும் உள்ளடங்கலாக 133 முறைப்பாடுகள் மீளாய்வாண்டின் போது தீர்க்கப்பட வேண்டியதாக காணப்பட்ட போதிலும், அவற்றுள் 69 முறைப்பாடுகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பதவியணியை ஏனைய நிறுவனங்களுக்கு விடுவித்தல்

வரையறுக்கப்பட்ட அசோசியேட்டட் நியுஸ் பேப்பர் சிலோன் கம்பனியால் 2003 யூன் 02ஆந் திகதிய பீஈஊ 12ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 9.4ஆம் பந்திகள் முரணாக ஒன்பது ஊடகவியலாளர்கள், ஐந்து கூட்டிணைப்பாளர்கள், உதவி முகாமையாளர் ஒருவர், புகைப்படக் கலைஞர் ஒருவர், சிரேஷ்ட நிறைவேற்று உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காசாளர் ஒருவர் உள்ளடங்கலாக 17 பேர் மீளாய்வாண்டின் போது வேறு அரசு நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்டிருந்தனர். கம்பனியால் அவர்களின் சம்பளங்கள், வேதனங்கள் மற்றும் படிகளாக ரூபா 5.48 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. மேலும், மீளாய்வாண்டின் போது ஒன்பது ஊடகவியலாளர்கள் மற்றும் நான்கு ஆசிரியர்கள் விடுவிக்கப்பட்டுள்ள போது, இருபத்தியாறு ஊடகவியலாளர்கள் மற்றும் இருபத்து மூன்று ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டிருந்தனர்.

பங்களிப்புக் கணக்கின் நிலுவைத் தொகை

வரையறுக்கப்பட்ட சிலோன் அசோஸியேட்டர் நியூஸ்பேப்பர்ஸ் கம்பனியின் வெளியீடுகளுக்காக பங்களிப்பினை வழங்குவதற்கு அரசு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் பொது மக்களுக்கு கம்பனி இடமளித்திருந்தது. 2020 திசம்பர் 31ஆந் திகதியளவில் பங்களிப்புக் கணக்கின் நிலுவைப் பணம் ரூபா 14.9 மில்லியனாக காணப்பட்டது. அவற்றுள் 2.17 மில்லியன் 2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் நிலுவையாக முன்கொண்டுவரப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நிலுவைப் பங்களிப்புத் தொகையை அறவிடுவதற்கு எதுவித நடவடிக்கையும் கம்பனியால் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

வெளியீடுகளை இலவசமாக வழங்குதல்

வரையறுக்கப்பட்ட சிலோன் அசோஸியேட்டர் நியூஸ்பேப்பர்ஸ் கம்பனியின் நடைமுறையொன்றாக கம்பனியின் முகாமைத்துவ அங்கத்தவர்கள், சில நிறைவேற்று தர ஊழியர்கள், அதிமேதகு சனாதிபதி, மதிப்பிற்குரிய பிரதமர், ஊடக அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள், முன்னாள் முகாமைத்துவ அங்கத்தவர்கள், 20 வருடத்திற்கு மேற்பட்ட சேவைக் காலத்தையுடைய ஊழியர்கள் மற்றும் 25 வருட சேவையினை பூர்த்தி செய்து ஓய்வுபெற்றுச்சென்ற ஊழியர்கள் ஆகியோருக்கு அச்சகத்தின் பிரதிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டிருந்தது. அதன் பிராகரம், மீளாய்வாண்டின் போது பிரதான பத்திரிக்கைகள் ஏழின் 1,005,525 பிரதிகள் மற்றும் 14 வார சஞ்சிகைகளின் 78,285 பிரதிகள் இலவசமாக வழங்கப்பட்டிருந்தன. இலவசமாக வழங்கப்பட்டிருந்தன. அச்சிடப்பட்ட பிரதிகளின் பிரதிகளின் அதிக எண்ணிக்கையான தினமின பத்திரிக்கையின் பிரதிகள் வழங்கப்பட்டிருந்ததுடன், அது அச்சிடப்பட்ட மொத்த பிரதிகளில் 16 சதவீதத்தினை பிரதிநிதித்துவப்படுத்தியது. இந்த இலவசப் பிரதிகளுக்காக மீளாய்வாண்டின் போது ரூபா 66.23 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

வரையறுக்கப்பட்ட சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும், ஊடக வலையமைப்பின் உரிமை மூலதனம் தொடர்ச்சியாக குறைவடைந்திருந்ததுடன், 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும்

தொடர்ச்சியான நடமீட்டியிருந்தது. மீளாய்வாண்டின் சுயாதீன தொலைக்காட்சி சேவையின் நடமீட்டம் ரூபா 210.62 மில்லியனாக காணப்பட்டதுடன், அதன் கீழுள்ள ஐடீஎன் எப்எம், வசந்தம் எப்எம் ஆகியவற்றின் நடமீட்டம் முறையே ரூபா 52.56 மில்லியன் மற்றும் ரூபா 13.18 மில்லியனாக காணப்பட்டது. வசந்தம் டீவீ நிறுவனத்தின் இலாபம் ரூபா 62.38 மில்லியன் ஆகும். அதன் பிரகாரம், 2020ஆம் ஆண்டின் போது கம்பனியின் மொத்த நடமீட்டம் ரூபா 213.98 மில்லியனாக காணப்பட்டது. கடந்த வருடத்தின் நடமீட்டத்திற்கு ஒப்பதாக மீளாய்வாண்டின் நடமீட்டம் 63 சதவீதத்தினால் அல்லது ரூபா 357.91 மில்லியனால் குறைவடைந்திருந்தது. இந்த நடமீட்டத்திலான குறைவிற்காக 2020ஆம் ஆண்டுக்காக மீண்டெழும் செலவினத்திற்காக கிடைத்த ரூபா 280 மில்லியன் அரசு மானியங்கள் பிரதான காரணமாக காணப்பட்டது. ஊடக வலையமைப்பின் மீண்டெழும் செலவினங்களை தீர்ப்பளவு செய்வதற்காக ரூபா 280 மில்லியனான மானியம் ஊடக வலையப்பிற்காக அரசினால் வழங்கப்பட்டிராவிட்டால், மீளாய்வாண்டிற்கான மொத்த நடமீட்டம் ரூபா 493.98 மில்லியனாக காணப்பட்டது.

இலங்கை ரூபவாழினிக் கூட்டுத்தாபனம்

கூட்டுத்தாபனத்தின் தேறிய சொத்துக்கள் 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ச்சியாக குறைவடைந்திருந்ததுடன், 2018ஆம் ஆண்டின் போது மீண்டும் தேறிய சொத்துக்கள் அதிகரித்து, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டின் போது குறைவடைந்திருந்தது. 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ச்சியாக நடமீட்டியிருந்த போதிலும், 2018ஆம் ஆண்டின் போது ரூபா 479 மில்லியனான அரசு மானியங்கள் வழங்கப்பட்டமையால் 2018ஆம் ஆண்டுக்கான இலாபம் ரூபா 188.8 மில்லியனாக காணப்பட்டது. 2019ஆம் ஆண்டின் போது மீண்டும் நடமீட்டைந்திருந்தது. 2020ஆம் ஆண்டின் போது ரூபா 310 மில்லியனான அரசு மானியங்கள் வழங்கப்பட்டமையால் கூட்டுத்தாபனத்தின் நடமீட்ட நிலமையானது ரூபா 234.3 மில்லியன் வரை குறைவடைந்திருந்தது. 2015ஆம் ஆண்டின் இறுதியில் ரூபா 244.65 மில்லியனான வங்கி மேலதிகப்பற்று 2019 திசம்பர் 31ஆந் திகதி வரையிலும் ரூபா 482.72 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. இவ்வாறு கூட்டுத்தாபனம் தொடர்ச்சியாக நடமீட்டுதல் தேறிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளுக்கு பாதகமான முறையில்

தாக்கம் ஏற்படுத்துவதுடன், அதன் காரணமாக பொது திறைசேரி அல்லது அரசின் ஏனைய நிதி உதவியின்றி கூட்டுத்தாபனத்தை கொண்டு நடாத்துவதில் நிச்சயமற்ற நிலைமையொன்று காணப்பட்டது. கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான தேரிய சொத்துக்கள் 2015ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலும் 84 சதவீதம் குறைவடைந்திருந்தது.

வருமான முகாமைத்துவம்

தபால் திணைக்களத்தின் 2020 திசெம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியான 1 வருடத்திற்கு மேற்பட்ட 2 வருடங்கள் வரையான காலவீச்சில் முன்கொண்டுவரப்படும் ரூபா 454.16 மில்லியனான நிலுவை வருமானமொன்று காணப்பட்டது. அந்த வருமானம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் திணைக்களம் தவறியிருந்தது.

முத்திரை இருப்பின் பற்றாக்குறை

தபால் மற்றும் வருமான முத்திரை வகைகளின் இருப்பு முத்திரை கட்டுப்பாட்டு பேரேட்டுடன் பரிசோதனை செய்யும் போது ரூபா 2.48 மில்லியன் பெறுமதியான முத்திரை இருப்பின் பற்றாக்குறையொன்று நிலவியது. தபால் மா அதிபரின் பொறுப்பில் காணப்படும் முத்திரைப் பிரிவின் (நாரஹேன்பிட்டிய) விற்பனைக்காக ரூபா 1.78 மில்லியன் பெறுமதியான பயன்பாட்டிற்கு எடுக்கப்படாத பொருத்தமற்ற முத்திரைகளின் அச்சீட்டு இருப்பு நீண்ட காலமாக களஞ்சியத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

வருமான மிகை

செலசினே ரூபவாஹினிக் நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டுக்குரிய வருமான மிகை ரூபா 8.3 மில்லியனாக காணப்பட்டது. 2003 யூன் 02ஆந் திகதிய பீஈஐ 12 ஆம் இலக்க பொது முயற்சிகள் சுற்றறிக்கையின் 8.2.1 ஆம் பந்தியின் பிரகாரம் ஒவ்வொரு ஆண்டிற்கும் உரி வருமான மிகைகள் திறைசேரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்தல்

2019ஆம் ஆண்டின் போது செலசினே ரூபவாஹினி நிறுவனத்தினால் 2 தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரிப்பதற்காக இலங்கை நிலைபெறுதகு அதிகாரசபையிடமிருந்து ரூபா 4.11 மில்லியன்

அறவிடப்பட்டிருந்தது. செலசினே ரூபவாஹினி நிறுவனத்தினால் விளம்பரங்களை தயாரிப்பதற்காக தனியார் நிறுவனமொன்றுக்கு ரூபா 3.43 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. செலசினே ரூபவாஹினி நிறுவனத்தினால் அந்த சேவையை வழங்கிய நிறுவனத்தை தெரிவு செய்யும் போது அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் ஏற்பாடுகள் பின்பற்றப்பட்டிருக்கவில்லை. அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிகளுக்கு முரணாக உடன்படிக்கை செய்யப்பட்ட பெறுமதியில் 50 சதவீதமான முற்பணம் செலுத்தப்பட்டிருந்ததுடன், அதற்கான காப்பீடும் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை. இணங்கிய உடன்படிக்கையின் 2ஆம் பிரிவின் பிரகாரம் ஒப்பந்தத்தினை நிறைவேற்றும் பெறுமதியில் 5 சதவீதம் அல்லது ரூபா 171,407 தொகையான தாமதக் கட்டணங்களை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கூடுதலாக செலுத்தப்பட்ட படிகள்

அரசாங்க அச்சீட்டுத் திணைக்களத்தின் அச்சீட்டு பணிகளுக்காக அனைத்து செலவினங்களுக்காகவும் பாராளுமன்றத்தினால் ரூபா 3,240 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் வாக்கு அட்டைகளை மற்றும் படிவங்களை அச்சிடும் பணியின் பட்டியல்களின் பெறுமதி எதுவித ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களையும் குறிப்பிடாது ரூபா 75.72 மில்லியன் கூட்டப்பட்டிருந்தது. அவ்வாறு கூட்டப்பட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட தொகையில் திணைக்களத்தின் 25 பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு 2020 ஆகஸ்ட் மாதத்தின் போது வணிக அச்சீட்டு படிகளாக ரூபா 2.05 மில்லியன் கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

முறையான அங்கீகாரமின்றி கொடுப்பனவு செலுத்துதல்

2018 யூலை 02ஆந் திகதிய EST/7/ALLOW/03/0120 ஆம் இலக்க நிறுவன பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்தின் மூலம் தேசிய சம்பளங்கள் மற்றும் பதவியணி ஆணைக்குழுவின் பரிந்துரையும் கருத்திற்கொள்ளப்பட்டு இறுதியாக படிகள் அங்கீகரிக்கப்பட்ட 2017 ஒக்தோபர் 04ஆந் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின் கீழ் அரசாங்க அச்சீட்டுத் திணைக்களத்தின் பதவியணிக்காக 2018

திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் படிகள் செல்வதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது அவ்வாறானதொரு அங்கீகாரமின்றி துண்டுக்கூலி அடிப்படையில்

படிகளாக ரூபா 436.78 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது.

சுற்றாடல்

அவதானிப்புகள்

- “சுஹுரு” காலநிலை மாற்றம் நகர்ப்புற செயற்திட்டம்
- காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளும் தேசிய திட்டம்
- திடக்கழிவுகளை அகற்றும் வசதி செயற்திட்டம்
- தாய்ப்பாலிலுள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் Dioxin பரிசோதனை
- காலநிலை மாற்றம் தணிப்பு கூட்டுச் செயற்திட்டம்
- தேசிய சுற்றாடல் சட்டத்தில் திருத்தம் செய்யத் தவறியமை
- ஒலி மாசு விதிகளில் திருத்தம்
- உமிழ்வு சோதனை மையங்கள்
- விளைவற்ற சொத்துகள் / பயன்படுத்தப்படாத சொத்துகள்
- போகல கிரபைட் நிறுவனத்திற்கு அகழ்வு அனுமதி வழங்கல்
- தோண்டப்பட்ட நிலத்தின் மறுசீரமைப்பு பணிகள்
- குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரியை ஒழுங்கு விசாரணை உத்தரவு இல்லாமல் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தல்
- கனிம வளங்கள் மீதான தேசியக் கொள்கையை உருவாக்குதல்
- அரசு பங்கினை அறவிடுதல்
- விதிகளுக்கு முரணாக சுரங்கம் அகழ்தல்
- கொள்முதல் வழிகாட்டுதல்களைப் பின்பற்றத் தவறியமை
- கனிமங்களின் பெறுமதி கூட்டல்
- மனம்பிட்டிய மணல் செயற்திட்டம்
- கந்தளாய் மணல் செயற்திட்டம்
- கொட்டிகம்பொக்க திருவாண படல அகழ்வுச் செயற்திட்டம்

சுற்றாடல்

“நிலைபேறான அபிவிருத்தி இலங்கை” எனும் தூரநோக்குடன் மற்றும் நிலைபேறான இயற்கை வளங்களின் முகாமைத்துவத்தில் சுற்றாடலின் பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் நிறைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கான தலைமைத்துவத்தை வழங்குவதே சுற்றாடல் துறையின் நோக்கமாகும்.


இந்நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சுற்றாடல் அமைச்சு மற்றும் அதன் கீழான 04 சட்டரீதியான சபைகள் / நிறுவனங்களினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பணிகள் நிறைவேற்றப்பட வேண்டி உள்ளன.

- நிலைபேறான சுற்றாடல் கருத்தினை பாடசாலைக் கல்வியிலிருந்து சமூகத்தின் அணுகுமுறைக்கு மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.
- சுற்றாடல், வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்பு அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கான முறைமைகளை மீளாய்வுக்கு உட்படுத்தி சுற்றாடல் நடப்பினை

மக்கள் நட்பாக அச்செயல்முறையின் செயற்பாடுகளை எளிதாக்குதல்.

- சுற்றாடல் நட்பு உற்பத்திப் பொருட்கள், விநியோகம், போக்குவரத்துச் சேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள், நகர்புற அபிவிருத்தி மற்றும் முதலீடு மற்றும் பொருளாதார பிராந்திய நடவடிக்கைகளைக் கையாள்வதில் வணிக மற்றும் அபிவிருத்தி தேவைப்பாடுகள்
- சுற்றாடல் பாதுகாப்பிற்கான புதிய உயர் தொழில்நுட்ப முறைமையொன்றை அறிமுகப்படுத்துதல்.

2020 ஆம் ஆண்டில் மேற்கூறப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக சுற்றாடல் அமைச்சிற்கு மொத்தம் ரூபா 1,283 மில்லியன் ஒதுக்கங்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அவற்றில் ரூபா 1,178 மில்லியன் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 55 இல் காட்டப்படுகின்றது.



உரு 55 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வருடாந்த நிதிக்கூறுக்கள் 2020

மேற்கூறப்பட்ட பணிகளை நிறைவேற்றுதல் தொடர்பான மாதிரிக் கணக்காய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய மற்றும் பொருண்மையான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காட்டப்படுகின்றன.

பழக்கமான காலநிலை மாற்றத்திற்கான நகர்ப்புற செயற்திட்டம்

2011 ஆம் ஆண்டில் சுற்றாடல் அமைச்சினால் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்திற்கான ஆபத்துக்கள் தரவு புத்தகத்தின் அடிப்படையில் 2019 ஆம் ஆண்டில் பழக்கமான காலநிலை மாற்றத்திற்கான நகர்ப்புறச் செயற்திட்டம் செயற்திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தது.

இச்செயற்திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக நகர்ப்புறத்தை தெரிவு செய்யும் போது 08 வருடங்களிற்கு மேற்பட்ட பழைய தரவுகளின் அடிப்படையில் தெரிவு மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் 2020 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட செயற்திட்டத்தின் தழுவல் மற்றும் தணித்தல் பணிகள் பூரணப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தினை எதிர்கொள்வதற்கான தேசிய திட்டம்

காலநிலை மாற்றத்தின் மூலம் இந்நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் குறைப்பதற்காக 2016 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் செயற்படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை எதிர்கொள்வதற்கான தேசிய திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு அதற்கான நிதியத்தை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டு தேசிய எதிர்கொள்ளல் நிதியம் நிறுவப்படலானது மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

2019 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டிருந்த தீங்கு விளைவிக்கக்கூடிய ஆக்கிரமிப்புத் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் நாட்டிற்குள் நுழைவதைத் தடுப்பதற்கு மற்றும் அத்தாவரங்கள் மற்றும் விலங்குகளை அழிப்பதற்குமான புதிய சட்டமொன்றின் வரைவை உருவாக்குகின்ற முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதிலும் 2020 திசம்பர் 31 வரையில் புதிய சட்டமொன்று நிறுவப்படவில்லை.

திண்மக்கழிவுகளை அப்புறப்படுத்தும் வசதி களை ஏற்படுத்தும் செயற்திட்டம்

கொரிய நாட்டின் பொருளாதார அபிவிருத்தி ஒத்துழைப்பு நிதியத்தின் கீழ் செயற்படுத்தப்பட்ட மற்றும் கழிவுகளை அப்புறப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தும் செயற்திட்டத்திற்காக 2020 ஒக்டோபர் 31 ஆந் திகதி வரையில் ரூபா 466 மில்லியன் செலவிடப்பட்டது. அச்செயற்திட்டம் புதிய விடயப்பரப்பின் கீழ் மீண்டும் தொடங்கும் நோக்கத்துடன் செயற்படுத்தப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதிவரையில் புதிய விடயப்பரப்பு இனங்காணப்பட்டு செயற்திட்டத்தைச் செயற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

தாய்ப்பாலில் காணப்படும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் dioxin பரிசோதனை

தாய்ப்பாலில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் dioxin like போதியளவில் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதிப்பதற்காக சுற்றாடல் அமைச்சு மற்றும் பேராதனைப் பல்கலைக்கழகங்களிற்கிடையே ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதிவரையில் அச்செயற்திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களை அடைந்து கொள்ளும் வகையில் இது செயற்படுத்தப்படவில்லை.

காலநிலை மாற்றங்களைக் குறைப்பதற்கான பங்குடமைச் செயற்திட்டம்

காலநிலை மாற்றங்களைக் குறைப்பதற்கான பங்குடமை செயற்திட்டத்திற்காக ரூபா 315 மில்லியன் ஆன மானியமொன்று அமைச்சிற்கு வழங்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதிவரையில் செயற்திட்டத்தின் முன்னேற்றம் நூற்றுக்கு 12.45 வீதம் குறைந்தளவு மட்டத்தில் காணப்பட்டது.

தேசிய சுற்றாடல் சட்டம் திருத்தம் செய்யப்படாமை

1980 இன் 47 ஆம் இலக்கத் தேசிய சுற்றாடல் சட்டம் ஏறத்தாழ இருபது வருடங்கள் பழமையானது மற்றும் தற்போதைய சுற்றாடல் நிலைமைகளை நிர்வகிப்பதற்கு ஏற்ற வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டிய தேவைப்பாடு

காணப்பட்ட போதிலும் மீளாய்வாண்டின் இறுதிவரையில் சட்டம் திருத்தப்படவில்லை.

டாமையினால் 4 வருடங்களுக்கு மேலாக விளைவற்றுக் காணப்பட்டது.

ஒலி மாசடைதல் பிரமாணங்களைத் திருத்தியமைத்தல்

ஒலி மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்காக 1980 இன் 47 ஆம் இலக்கத் தேசிய சுற்றாடல் சட்டத்தின் 23(ஐ)(2) ஆம் பந்தியின் கீழ் 1996, 1997 மற்றும் 2011 ஆம் வருடங்களில் வெளியிடப்பட்டிருந்த ஒலி மாசடைதல் பிரமாணங்களைத் திருத்துவதற்கான அவசியம் குறித்து தேசிய சுற்றாடல் குழுவில் கலந்துரையாடப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதிவரையில் இப்பிரமாணம் திருத்தப்பட்டிருக்கவில்லை.

உமிழ்வுப் பரிசோதனை மத்திய நிலையங்கள்

இலங்கையின் 18 மாவட்டங்களில் நிறுவப்பட்டிருந்த 83 உமிழ்வுப் பரிசோதனை மத்திய நிலையங்கள் மீளாய்வாண்டின் இறுதிவரையில் செல்லுபடியாகக் கூடிய சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரங்களின்றி செயற்பட்டு வருகின்றன.

விளைவற்ற சொத்துக்கள் / குறைப் பயன்பாடுடைய சொத்துக்கள்

- பெதியாகொட கொம்போஸ்ட் முற்றமானது ரூபா 154 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும் மீளாய்வாண்டின் இறுதிவரையிலும் அது பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படவில்லை.
- தொம்பே சுகாதாரத்தளம் நிரப்ப லுக்காக ரூபா 600 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த போதிலும், 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் குறைந்தபட்ச திறன் ஒன்றின் கீழ் செயற்படுத்தப்பட்டிருந்தது.
- 2017 ஆம் ஆண்டுகளில் ரூபா 8 மில்லியன் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்த அதிர்வுப் பகுப்பாய்வு இயந்திரம், அளவிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட

போகல கிராபயிட் கம்பனிக்கு சுரங்க அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை

2002 ஏப்ரல் 19 ஆந் திகதிய 1232/14 ஆம் இலக்க மற்றும் 2017 நவம்பர் 17 ஆந் திகதிய 2045/56 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அந்நியச் செலாவணி விதிமுறைகளின் படி இலங்கையில் ஒரு சுங்க கம்பனியின் மொத்தப் பங்குரிமையில் வெளிநாட்டு உரிமை நூற்றுக்கு 40 வீதம் வரையில் இருக்க வேண்டியதுடன் அந்த எல்லையை விஞ்சியதாக வெளிநாட்டு உரிமை காணப்பட்டால் இலங்கை முதலீட்டுச் சபையின் விசேட அனுமதியொன்று பெறப்படல் வேண்டும். இருப்பினும் இலங்கையில் கிராபயிட் சுரங்கத்தில் ஈடுபட்டுள்ள போகல கிராபயிட் கம்பனியின் மொத்தப் பங்குரிமை நூற்றுக்கு 89.91 வீதம் 02 வெளிநாட்டுக் கம்பனிக்கு சொந்தமானதென்பதுடன் அக் கம்பனி இலங்கை முதலீட்டுச் சபையிடமிருந்து அவ்வாறான அனுமதியொன்றைப் பெறவில்லை என்பதுடன் அச்சபையுடன் முதலீட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படவில்லை. இது தொடர்பாக கருத்திற் கொள்ளாது அக் கம்பனிக்கு அகழ்வாராய்ச்சிக்காக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் 02 சுரங்க அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன.

மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரண ஆராய்ச்சி மற்றும் உடற்பயிற்சி நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட “பொருளாதார நிறைவேற்றான இலங்கையின் கனிய வளங்கள்” எனும் பெயரிலான புத்தகத்தில் தற்போது இலங்கைக்கு நனோ தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நனோ தொழில்நுட்பத்தில் கிராபயிட்டுக்காக மகத்தான பெறுமதியொன்றை வழங்க முடியுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் நனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதப்படுத்தப்பட்ட 01 கிராம் கிராபீன் ரூபா 150,000 ஆன (1 கி.கிராமின் பெறுமதி ரூபா 150 மில்லியன்) அதிக விலையாக காணப்பட்டதுடன் கம்பனியினால் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற கிராபயிட் முடிக்கப்பட்ட அல்லது அரைவாசி முடிக்கப்பட்ட உற்பத்தியாக மாற்றப்படாமல் மூலப்பொருளாக ஏற்றுமதி செய்யப்படுவதால்

இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருமளவு வருமானமொன்று இழக்கப்படுகின்றது. கம்பனியினால் 2017 - 2019 ஆகஸ்ட் காலப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 6,460.68 மெ.தொ கிராபயிட் ஏற்றுமதி செய்யப்பட்டு ரூபா 1,747.21 மில்லியன் வருமானமொன்று பெறப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் பெறுமதியை அதிகரிக்காது மூலப்பொருளாக 01 கிலோ கிராம் கிராபயிட் ரூபா 270 இற்கு மிகவும் குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதன் அடிப்படையில் நாட்டிற்கான பங்கு செலுத்தப்பட்டிருந்தது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் குறிப்பிட்ட கம்பனிக்கு ஒரு வருட காலப்பகுதிக்கு சுற்றாடல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரமொன்று வழங்கப்பட்டிருந்ததுடன் அது வருடாந்தம் நீடிக்கப்படுகின்றது. அதற்கு மேலதிகமாக தொல்பொருள் திணைக்களத்தினால் கலிகழுவ பிரதேச செயலாளருக்கு குறித்த கம்பனிக்கு அகழ்விற்காக வருடாந்தம் புதுப்பிக்கப்படுகின்ற அடிப்படையில் பரிந்துரை சமர்ப்பிக்கப் பட்டிருந்ததுடன் பிரதேச செயலாளரினாலும் சுரங்க அனுமதிப்பத்திரம் வருடத்திற்கு நீடிக்கப்படுவதற்கு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அகழ்வாராய்ச்சி அனுமதியும் வருடாந்தம் புதுப்பிக்கப்பட வேண்டிய போதிலும், கம்பனியால் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் அகழ்வாராய்ச்சி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலஎல்லை 2018 நவம்பர் 02 ஆந் திகதியிலிருந்து 2028 நவம்பர் 01 ஆந் திகதி வரையில் 10 வருடங்களுக்கு நீடித்திருந்தமை சர்ச்சைக் குரியதாக காணப்பட்டது.

தோண்டப்பட்ட நிலத்தினை மறுசீரமைப்புச் செய்தல்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சிக்காக 13 அனுமதிப்பத்திரங்கள் வழங்கியமை தொடர்பாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளரினால் (சுரங்கப் பாதுகாப்பு) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது அனைத்து அனுமதிப்பத்திரங்களிலும் குறிப்பிடப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பகுதிகள் ஆழத்தை விஞ்சியதாக தோண்டப்பட்டமை, பணியகத்திற்கு நாட்டிற்கான பங்கு வருமானம் குறைவாக அறவிடப்பட்டிருந்தமை, அனுமதிப் பத்திரங்களுக்காக விதிக்கப்படுகின்ற வங்கி உத்தரவாதங்கள் போதுமானதாக இல்லா மையால் அதனை

அதிகரிக்க வேண்டு மென்பது அவதானிக்கப்பட்டிருந்ததுடன் அது தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கவில்லை. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் அனுமதிப்பத்திரங்களின் கீழ் மணல் எடுக்கும் பகுதிகளில் நிலம் மறுசீரமைப்புச் செய்யப்படாததுடன் பாதுகாப்பற்ற குழிகளில் நீர் நிரம்பியிருந்தது. மணல் அகழ்தலில் நிலத்தின் மறுசீரமைப்பிற்காக பெறப்பட்ட வங்கிப் பிணையை விட அதிக தொகையொன்று செலவாகும் என்பதால் அகழ்வாராய்ச்சியாளர் அப்பிணையை பணியகத்தில் வைத்துவிட்டு நிலம் மறுசீரமைக்கப்படாது கைவிடப்பட்டிருந்தது.

ஒழுக்காற்றுப் பரிசோதனை உத்தரவொன்று இல்லாமல் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரி ஒருவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டமை

தாபனக் கோவையின் XLVIII ஆவது அத்தியாயத்தின் 31.11 மற்றும் 31.15 பிரிவுகளின் பிரகாரம் குற்றவியல் குற்றச்சாட்டுக்களின் பேரில் 2017 ஆகஸ்ட் 17 ஆந் திகதியிலிருந்து வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சிப் பொறியியலாளருக்கு எதிரான ஒழுக்காற்றுப் பரிசோதனை தொடங்கப்பட்டிருந்தது. வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட காலப்பகுதிக்கு ரூபா 954,521 ஆன அரைச் சம்பளம் மற்றும் ரூபா 369,171 ஆன ஊக்கக் கொடுப்பனவு மற்றும் போனஸ் கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டிருந்தன. ஒழுக்காற்றுப் பரிசோதனை உத்தரவொன்று இல்லாது பணிப்பாளர் சபையின் அனுமதியின் அடிப்படையில் 2019 ஆகஸ்ட் 15 ஆந் திகதியிலிருந்து அந்த அதிகாரி மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தார்.

கனிய வளங்கள் தொடர்பான தேசிய கொள்கையொன்று தயாரித்தல்

2017 மே 22 ஆந் திகதி அமைச்சரவையினால் வெளியிடப்பட்ட அறிவித்தலின் பிரகாரம் கனிய வளங்கள் தொடர்பான தேசிய கொள்கையொன்று தயாரிக்கப்பட்டு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்தல் மீளாய்வாண்டின் இறுதிவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

அரசு பங்கு அறவிடப்படாமை

கருங்கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற அளவினை இனங்காண்பதற்கு அறிவியல் முறைமையொன்று மீளாய்வாண்டின் இறுதிவரையில் பின்பற்றப்படாததுடன் கருங்கல் அகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட கனசதுரத்தின் அளவை விட இருமடங்கு அகழ்ந்தெடுக்கப்படும் கியூப் அளவாகக் கருதப்பட்டு அரசு பங்கு அறவிடப்பட்டு வருகின்றது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரூபா 8,488 மில்லியன் அரசு பங்கு வருமானம் ஒன்றிணைந்த நிதியத்திற்குச் செலவு வைக்கப்பட்டிருக்கவில்லை.

யான் ஓயா நீர்த்தேக்க திட்டத்தின் நிர்மாணத்திற்காக பயன்படுத்தப்பட்ட 1,343,810 கியூப் மண் மற்றும் 3,397 கியூப் மணல் என்பவற்றுக்காக முறையே பெற வேண்டிய ரூபா 26.88 மில்லியன் மற்றும் ரூபா 543,490 ஆக மொத்தம் ரூபா 27.42 மில்லியன் அரசு பங்கு மீளாய்வாண்டின் இறுதி வரையில் ஒப்பந்தக் கம்பனியிடமிருந்து அறவிடப்பட வில்லை.

கட்டளைகளுக்கு முரணாக சுரங்கங்களை நடாத்துதல்

1988 இன் 56 ஆம் இலக்க சட்டத்தின் திருத்தம் 1980 இன் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் 23V பிரிவின் பிரகாரம் சுற்றாடல் அமைச்சரால் வெளியிடப்பட்ட 1993 யூன் 24 ஆந் திகதிய 772/22 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் படி சுரங்கம் மற்றும் கனிமங்கள் பிரித்தெடுத்தலில் உள்ளடங்கும் பிரதேசம் 10 ஹெக்டயருக்கு மேற்படாது இருத்தல் வேண்டும். அதற்கு முரணாக 18 ஹெக்டயர் பிரதேசத்தில் கனிம மணல் அகழ்விற்காக IML/A/1623 ஆம் இலக்க சுரங்க அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

பெறுகை வழிகாட்டி பின்பற்றப்படாமை

அரசின் பெறுகை வழிகாட்டிக் கோவையின் 3.2 ஆம் வழிகாட்டியின் பிரகாரம் போட்டி முறைப் பெறுகை நடவடிக்கையொன்று பின்பற்றப்படாது மற்றும் அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்படாது புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்தின் அடிப்படையில் அநுராதபுரப் பிரதேசச் செயலகத்தின் 2

ஆவது மாடியை ரூபா 11.54 மில்லியன் செலவில் நிர்மாணிப்பதற்காக இலங்கை கடற்படையிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெறுகை செயற்பாடுகள் எதுவுமின்றி மதியுரையாளர் ஒருவர் இந்நிர்மாணப் பணிக்காக நியமிக்கப்பட்டு ரூபா 579,995 செலுத்தப்பட்டிருந்ததுடன், குறிப்பிட்ட மதியுரையாளர் அரசு பெறுகை வழிகாட்டிக் கோவையின் 7.3.1(ஆ) வழிகாட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு முரணாக இப்பணிக்காக தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.

கனியங்களின் பெறுமதியைச் சேர்த்தல்

2009 இன் 66 ஆம் இலக்க மற்றும் கனிம பொருட்கள் (திருத்தப்பட்ட) சட்டத்தின் 2(உ) பிரிவின் பிரகாரம் கனியங்களின் பெறுமதி சேர்த்தலுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவில்லை. இக்காரணத்தினால் தோண்டப்பட்ட கிராபயிட், கனிம மணல் மற்றும் தாதுப் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப்படாமல் மூலப்பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மானம்பிட்டிய மணல் செயற்திட்டம்

ஜீஎஸ்எம்பீ தொழில்நுட்ப சேவைகள் (தனிப்பட்ட) கம்பனியால் செயற்படுத்தப்படுகின்ற மானம்பிட்டிய மணல் செயற்திட்டத்தின் மூலம் மணல் வழங்கப்படுவதற்கான நியாயமான மற்றும் குறிப்பிட்ட முறையொன்று அறிமுகப்படுத்தப்படாமையுடன் செயற்திட்டத்தின் தோண்டப்பட்ட மணலின் நூற்றுக்கு 75 வீதம் பொலன்னறுவையிலுள்ள ஒரு சுரங்கத்திற்கான லொறி வாகனத்திற்கும், நூற்றுக்கு 10 வீதம் பொலன்னறுவை மாவட்டத்தின் ஏனைய லொறிகளுக்காகவும் நூற்றுக்கு 15 வீதம் மாவட்டத்திற்கு வெளியே லொறிகளுக்கும் ஆக மணல் வழங்குதல் காணப்பட்டது. அதற்கு மேலதிகமாக அரசியல் கோரிக்கைகள், பொது மற்றும் சமய நடவடிக்கைகளுக்கான கோரிக்கைகள் மற்றும் ஏனைய கோரிக்கைகள் உள்ளடங்கலாக முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் நாளாந்தம் மணல் வழங்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 2019 ஆம் ஆண்டில் மானம்பிட்டிய செயற்திட்டம் அலுவலகத்திலேற்பட்ட தீப்பிடித்தல் தொடர்பான பொலிஸ் அறிக்கை 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டிருந்ததுடன் அந்த அறிக்கையின் படி அது தீப்பற்றியதால்

ஏற்பட்ட விபத்து அல்ல எனவும் கொள்கலன்களில் ஆவணங்கள் வேண்டுமென்றே பெட்ரோலைப் பயன்படுத்தி தீ வைக்கப்பட்டதாகவும் அறிக்கையிடப்பட்டிருந்ததுடன், அது தொடர்பாக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை அடையாளம் காண்பதற்கான எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

கந்தளாய் மணல் செயற்திட்டம்

ஜீஎஸ்எம்பீ தொழில்நுட்ப சேவைகள் (தனிப்பிட்ட) கம்பனியால் கந்தளாய் மகாவலி ஆற்றின் குறுக்கே மணலை அகற்றி விற்பனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் அம்மணல் விற்பனையிலிருந்து கிடைக்கும் பணத்தில் 3 வெள்ளப் பாதுகாப்பு அணைகளை நிர்மாணிக்கும் நடவடிக்கையும் கம்பனியால் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்காக அணைகள் கட்டுவதில் அனுபவமற்ற பொறியியலாளர் ஒருவர் குறுகிய காலத்திற்கு ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் அவரது சேவைக்காலத்தில் செய்யப்பட்ட வேலைகள் மட்டுமே பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அவர் சேவையில் இல்லாத காலத்தின் வேலைகள் சான்றுப்படுத்தப்படாமல் ரூபா 47.79 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. இந்நிர்மாணத்திற்காக கொடுப்பனவுகள் செய்யப்படும் போது நிர்மாணிக்கப்பட்ட நியமங்களின் பிரகாரம் வேலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக மகாவலி அதிகாரசபை மற்றும் நிர்மாணத் திணைக்களத்தின் பொறியியலாளர்களினால் கொடுப்பனவுப் பதிவேடு சான்றுப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

கொடிகம்பொக்க திருவானா படிவத்தை அகழ்வதற்கான செயற்திட்டம்

கொடிகம்பொக்க திருவானா வைப்பு தோண்டப்பட்டு பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதற்கு மற்றும் அதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கு (EIA) பதிலாக ஆரம்ப சுற்றுச்சூழல் பரிசோதனை யொன்று (IEE) மேற்கொள்ளப்படுவதற்காக இந்தச் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் அமைச்சரவை அங்கீகாரத்தின் அடிப்படையில் தொழில்நுட்ப சேவைகள் (தனிப்பிட்ட) கம்பனிக்கு கையளிக்கப்பட்டிருந்தது. கம்பனியால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பச் சுற்றுச்சூழல் பரிசோதனைக்காக வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் மற்றும் நிர்மாணத் திணைக்களத்தின் அங்கீகாரம் பெறப்படுவதற்கு நீண்ட காலமொன்று எடுக்கப்பட்டிருந்தது. இதனால் 2019 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்குப் பதிலாக ஆரம்பச் சுற்றுச்சூழல் பரிசோதனையொன்று மேற்கொள்ளப்படுதல் போதுமானதா என்பது தொடர்பாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் இணக்கம் முதலில் பெறப்படவேண்டுமென்று மீண்டும் அமைச்சரவை முடிவு செய்திருந்தது. இந்நிலைமை காரணமாக இச்செயற்திட்டம் ஆரம்பிக்கப்படாது 2017-2020 காலப்பகுதியில் செயற்திட்டத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்காக ரூபா 20.94 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

வனச் சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு

அவதானிப்புகள்

- யாணை - மனித மோதல்
- முத்துராஜவெல சரணாலயம்
- கடலில் மூழ்கிய கப்பல் விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற பல்லுயிர் ஆய்வு
- யாணை வேலிகள் நிர்மாணம் மற்றும் பராமரிப்பு
- சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் வருவாய் குறைதல்
- பயன்படுத்தப்படாத கட்டிடங்கள்
- வெளிநாட்டு பறவைகளை கொள்வனவு செய்தல்



வனச் சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு

வனச்சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு அதன் கீழ் வரும் வனச்சீவராசிகள் அரவணைப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல் மற்றும் வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு 03 திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட சபையொன்றினால் கீழே காட்டப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் இலக்குகள் நிறைவேற்றப்பட வேண்டியதாக உள்ளன.

- வனச்சீவராசிகளின் பாதுகாப்புக்குத் தேவையான வனப்பூங்கா, நீர்த்தேக்கங்கள் மற்றும் வனச்சீவராசிகளின் உணவுக்கான பயிரினங்களை வளர்த்தல்
- வனச்சீவராசிகளிடமிருந்து கிராமப் பிரதேசங்களில் உள்ள வீடுகள், சொத்துக்கள் மற்றும் பயிர்ச்செய்கைக்கான சேதங்களை குறைத்துக் கொள்வதற்கு நவீன தொழில்நுட்ப முறைமைகளைப் பயன்படுத்துதல்.
- யானைகள் - மனிதர்களுக்கிடையிலான மோதல்களைத் தவிர்த்துக் கொள்ளும் வகையில் அத்தகைய ஆபத்துள்ள பிரதேசங்களில் யானை வேலைகள், அகழிகள் பாதுகாப்பு வேலைத்திட்டங்களுக்கு அமைவாக சமூக அடிப்படையிலான பாதுகாப்பு விடுமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
- காடுகள் வளர்ப்பினை அதிகரிப்பதன் மூலம் காடுகளின் அடர்த்தியை உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்வதற்காக வீட்டுத்தோட்டங்கள், பாடசாலை வளவுகள், வைத்திய சாலைகள் மற்றும் அலுவலக வளவுகளில் வீதிகளின் இருமருங்கிலும் நகர்ப்புற பூங்காக்களினதும் மரநடுகையை மேற்கொள்ளல்
- பசுமை உள்வாங்களை விஸ்தரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- சதுப்பு நிலங்கள் மற்றும் கண்டல் தாவரங்களைப் பாதுகாத்து அவற்றை அழிக்கும் மனிதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துதல்
- நில அபகரிப்பு மற்றும் தரிசு நிலங்களை இனங்கண்டு


தெங்குவேறு பயிர் வகைகள் புல் மற்றும் விவசாய மற்றும் காட்டு மரங்களை நடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

- கைத்தொழில்சாலைகளை அண்மித்து காட்டு மரங்களை நாட்டுதல், நகர்ப்புறங்களில் மரங்களை நாட்டுதல், கடுகதி நெடுஞ்சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளின் இரு மருங்கிலும் மரக்கன்றுகளை நாட்டுதல், அரச அலுவலக வளவுகள், தொடர்மாடி வளவுகள், என்பவற்றின் மரக்கன்றுகளை நாட்டுதல் வனப்பூங்காக்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் மரக்கன்றுகள் நாட்டுவதை ஊக்குவித்தல்
- காடுகளை மீண்டும் வளர்த்தலுக்கான கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- ஆறுகள் மற்றும் அதனை அண்மித்த இடங்களில் மணல் அகழ்வதற்கான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல் ஆற்றுபள்ளத்தாக்குகளை அபிவிருத்தி செய்தல்
- பசுமை மற்றும் செம்மையான நகரங்கள் மற்றும் வதிவிடக் கோட்பாட்டினை ஏற்படுத்தி அவற்றை பிரபல்யப்படுத்துதல், சுற்றுச்சூழல் தொடர்பாக உணர்பூர்வமாகச் செயற்படக் கூடிய வகையில் மக்களுக்கான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை உருவாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துதல்
- மனிதர்களுக்கும் யானைகளுக்குமிடையிலான மோதல்களைத் தவிர்க்கும் வகையில் கிராமங்கள், குடியிருப்புக்களின் பாதுகாப்புக்காக யானை வேலிகள், அகழிகள் போன்றவற்றை அமைப்பதற்கு கிராமிய மக்களின் பங்களிப்பினைப் பெற்று அவற்றினை நடைமுறைப்படுத்துதல்
- வனச்சீவராசிகளின் பாதுகாப்புக்காக அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட காணிகளைப் பாதுகாத்தல், அந்தப் பிரதேசத்திலுள்ள குளங்கள், ஆறுகள், காடுகள் என்பவற்றைப் பாதுகாத்தல் மற்றும் வனச்சீவராசிகளுக்குத் தேவையான வகையில் உணவுகளை பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில்

அதற்கான பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளல்.

2020 ஆம் ஆண்டில் மேற்குறித்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக, வனச்சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு, இராஜாங்க அமைச்சு மற்றும் 03 திணைக்களங்களுக்கு மொத்தம் ரூபா 6,373

மில்லினான நிதிஏற்பாடுகள் பாராளுமன்றத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் இறுதி வரையில் அதில் ரூபா 5,888 மில்லியன் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருந்தது. விபரங்கள் உரு 56 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.




உரு 56 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2020

யானை மனித மோதல்

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மின்சார வேலிகள் நிரமாணம் மற்றும் பராமரிப்பிற்காக முறையே ரூபா 275.45 மில்லியன் மற்றும் ரூபா 221.51 மில்லியன் செலவிடப்பட்டது. 2020 திசம்பர் 31 ஆந்திகதி வரை மின்சார வேலியின் மொத்த நீளம் 4,756 கிலோ மீற்றர் ஆக இருந்தது. எவ்வாறாயினும் கடந்த 05 ஆண்டுகளில் இடம்பெற்ற யானைகளின் மரணம், மனிதர்கள் மரணம் மற்றும் சொத்துக்கள் சேதம் என்பவற்றை கருத்திற் கொள்ளும் போது மின்சார வேலிகள் கட்டப்பட்ட போதிலும், யானை மனித குறைவொன்று அவதானிக்கப்படவில்லை.. 2016 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இடம்பெற்ற

விபத்துக்கள் உரு 57 இல் தரப்பட்டுள்ளன.



உரு 57 - யானை மனித மோதல் இழப்புகளின் எண்ணிக்கை

முத்துராஜவெல அபய பூமி

முத்துராஜவெல சுற்றுச்சூழல் முறைமையில் 1285 ஹெக்டேயர் 1996 இன் 947/13 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தல் மூலம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையில், எல்லைகளைக் குறிக்கத் தவறியிருந்தது.

கடலில் மூழ்கிய கப்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உயிர் பல்வகைத் தன்மை ஆய்வு

2018 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டிருந்த மூழ்கிய கப்பல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட உயிரியல் பல்வகைத்தன்மை ஆய்வு 2019 செயற்திட்டத்திற்குரிய செயற்பாட்டினை அமுல்படுத்துவதற்கு ரூபா 2.96 மில்லியன் மதிப்பீடு செய்யப்பட்டிருந்ததுடன் திட்டத்திற்காக திட்டமிடப்பட்ட அனைத்து நீச்சல் உபகரணங்களும் 2019 மார்ச் 31 ஆந் திகதி வரை கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், மீளாய்வாண்டின் இறுதி வரையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கவில்லை.

யானை வேல நிர்மாணம் மற்றும் பராமரிப்பு

2012 ஜனவரி 06 ஆந் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில், யானைகளால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காக நிர்மாணிக்கப்பட்ட மின்சார வேலிகளை பாதுகாப்பதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சிப்பாய்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அச்சேவையை வினத்திறனாக நிறைவேற்றுவதற்கு மின்சார வேலி பராமரிப்பிற்காக


செலவிடப்பட்ட செலவினத்தை முனைப்படி முகாமை செய்வதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் என்பவற்றிற்கு இடையே திட்டவட்டமான ஒப்பந்தமொன்று மேற்கொள்ள வேண்டியிருந்த போதும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக மின்சார வேலி பராமரிப்பிற்காக மேற்கொண்ட செலவினங்களுக்காக குறித்துரைக்கப்பட்ட அடிப்படை யொன்றில் தயாரிக்கப்பட்ட கொடுப்பனவு முறைமையொன்று காணப்படவில்லை.

சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வருமானக் குறைவும்

தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவள யானைகள் காப்பகம் மற்றும் மிரக காட்சிசாலை மற்றும் அம்பாந்தோட்டை சபாரி பூங்கா என்பவற்றை பார்வையிடுவதற்காக 2019 ஆம் ஆண்டின் போது 1,934,072 பேர் வருகை தந்திருந்ததுடன், அது 2020 ஆம் ஆண்டின் போது 982,654 பேர் வரை குறைவடைந்திருந்தது. சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவடைந்திருந்ததுடன், சுற்றுலா வருமானம் 2019 ஆம் ஆண்டின் போது ரூபா 766.13 மில்லியனாக இருந்ததுடன் அதற்கு ஒப்பாக 2020 ஆம் ஆண்டின் போது ரூபா 211.78 மில்லியன் வரை குறைவடைந்திருந்தது. 2020 ஆம் ஆண்டின் போது பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்நிலைமை உருவாகியிருந்தது. முன்னைய ஆண்டிலும் மீளாய்வாண்டிலும் சுற்றுலா பிரயாணிகளின் வருகை மற்றும் கிடத்த வருமானம் தொடர்பான விபரமொன்று உரு 58 மற்றும் 59 இல் காட்டப்பட்டுள்ளன.



உரு 58 - 2019 மற்றும் 2020 இல் சுற்றுலா பயணிகளின் வருகை



உரு 59 - 2019 மற்றும் 2020 இல் சுற்றுலா பயணிகளின் வருகை

விளைவற்ற கட்டிடங்கள்

ரிதியகம சபாரி பூங்காவின ரூபா 7.2 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட 12 கிராமிய விற்பனை நிலையங்கள் 2018 மார்ச் 22 ஆந் திகதி வேலை பூர்த்தி செய்யப்பட்டிருந்த போதும் மீளாய்வாண்டின் இறுதி வரையில் பயன்பாட்டிற்கு எடுக்காமல் விளைவற்ற வகையில் காணப்பட்டது.

வெளிநாட்டு பறவைகள் கொள்வனவு

வெளிநாட்டு பறவைகள் கொள்வனவு செய்யும் பெறுகையின் போது “ ஒரே வழங்குனரினால் 32 வகையான பறவைகள் வழங்கப்பட வேண்டும். என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு விவரக்குறிப்புக்கள் தயாரிக்கப்பட்டமையால் கேள்வி சமர்ப்பித்திருந்த மூன்று வழங்குனர்கள் சில பட்சிகளுக்கு மாத்திரம் கேள்வி சமர்ப்பிக்கப்பட்டிருந்தமையால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வழங்குனர் கள் சமர்ப்பித்திருந்த விலையை

விட கூடிய விலையில் தெரிவுசெய்யப்பட்ட வழங்குனர்களிடமிருந்து 53 பட்சிகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன் அதன் காரணமாக அரசிற்கு ரூபா 17.86 மில்லியன் நட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

2019 ஒக்தோபர் 08 ஆந் திகதி நிர்மாணம் ஆரம்பிக்கப்பட்டிருந்த பட்சிகள் அரணின் நிர்மாண வேலைகள் உடன்படிக்கை பிரகாரம் 2020 மே 05 ஆந் திகதி பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. 2021 பெப்ரவரி 24 ஆந் திகதி வரையலும் வேலை பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை. பட்சிகளை இறக்கமதி செய்யம் வேலைகள் 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 2 ½ வருடங்கள் அளவிலான காலம் கடந்திருந்த போதும் காட்சிப்படுத்துவதற்கு இடமொன்ற இல்லாமையால் 57 பட்சிகள் காட்சிப் படுத்தப்படாமல் சபாரி பூங்காவில் வேறு கூடுகளில் வைக்கப்பட்டிருந்தன.

மாகாண சபைகள் பற்றிய அறிமுகம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் பதினேழாவது திருத்தத்துடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய 1087 இன் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களிலும் ஒன்பது மாகாண சபைகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. பதிமூன்றாவது திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மாகாண சபைகள் நிறைவேற்றுதல் வேண்டும். ஆதற்கமைய, விவசாயம், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு, உள்ளூராட்சி மற்றும் சமூக சேவைகள் போன்ற துறைகள் உள்ளிட்ட அநேக துறைகளின் மாகாண மட்டத்திலான அதிகாரங்கள் இந்த மாகாண சபைகளிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாகாண சபைகள் சனாதிபதி அவர்களால் நியமிக்கப்படுகின்ற ஆளுநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுவதுடன் அங்குள்ள யாப்பியல் தலைவராக முதலமைச்சர் செயற்படுகின்றார். முதலமைச்சர் உள்ளிட்ட 04 அமைச்சர்களால் மாகாண சபைகளின் அமைச்சரவை நிறைவேற்று அதிகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரதான செயலாளர் ஒருவர் நிர்வாக அதிகாரியாக கருமமாற்றுவதுடன் சனாதிபதியினால் அவர் நியமிக்கப்படுகின்றார். ஒவ்வொரு மாகாண சபைக்குமென மாகாண நிதியமொன்றும் அவசர தேவை நிதியமொன்றும் காணப்படுகின்றது. மத்திய அரசாங்கத்தின் திரட்டு நிதியத்தினை பெருமளவிற்கு ஒத்ததாக காணப்படுகின்ற இந்த மாகாண நிதியத்திற்கு அரசாங்க மானியம், வரி வருமானம் ஈட்டுதல் மற்றும் ஏனைய வழிகளிலிருந்து நிதிகள் கிடைப்பதுடன் நிதியத்திலிருந்து மீண்டெழும் மற்றும் மூலதன செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அமைச்சொன்றின் கீழ் கொண்டு வரப்படாது மாகாண சபை நிறுவனங்கள், மாகாண அமைச்சுக்களின் கீழ் கொண்டு வரப்பட்டு சகல திணைக்களங்களையும் உள்ளடக்கிய ஒதுக்கீட்டுக் கணக்குகளும் நிதிக்கூற்றுக்களும் வருடாந்தம் தயாரிக்கப்படுகின்றன.

அதற்கும் மேலாக, ஒவ்வொரு மாகாண சபையும் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள், பொறுப்புக்களைக் காண்பித்து மத்திய அரசாங்கத்தின் கணக்கினைப் போன்ற நிதிக்கூற்றுக்களையும் தயாரிக்கின்றன.

ஆரசியலமைப்பின் 154 (3) ஆம் உறுப்புரை மற்றும் 1987 இன் 42 ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின் 23(1) ஆம் பிரிவின் பிரகாரம் மாகாண சபைகளின் கணக்குகளை கணக்காய்வு செய்யும் அதிகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மேல், வடமத்திய, சப்ரகமுவ, வடமேல், மத்திய, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா ஆகிய 9 மாகாணங்களின் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்கள் மீதான பகுப்பாய்வு இந்த அத்தியாயத்தின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றது.

மேலும், மாகாண சபைகளின் நிதி மற்றும் இயக்கச் செயற்பாடுகள் தொடர்பில் போதியளவு கட்டுப்பாடு மத்திய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படாமையால் 2018 இன் 18 ஆம் இலக்க கணக்காய்வுச் சட்டத்தின் 15 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அரசாங்கத்தின் நிதிக் கூற்றுக்களிலுள்ள வருமானங்கள் மற்றும் செலவினங்களை காண்பிக்கையில் மாகாண சபைகள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை.

மாகாண சபைகளின் கணக்குகளைச் சமர்ப்பித்தல்

2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில், மாகாண சபைகள் தமது நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதில் மிகவும் ஒத்த வழிமுறையை பின்பற்றியிருந்தன. ஆகவே அந்த ஆண்டுகளில் அனைத்து மாகாண சபைகளையும் உள்ளடக்கிய விதத்தில் ஒன்றித்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்க முடிந்திருந்த போதிலும், 2019 ஆம் ஆண்டிலும் மீளாய்வாண்டிலும் ஒவ்வொரு மாகாண சபையினால் வெவ்வேறு முறைகள் பின்பற்றப்பட்டமையால் 2018 ஆம் ஆண்டைப் போன்று அனைத்து மாகாண சபைகளின் நிதிக் கூற்றுக்களையும் ஒருங்கிணைத்து ஒன்றித்த நிதிக்கூற்றுக்களை தயாரிக்க முடியவில்லை.

பல மாகாண சபைகள் நிதிக்கூற்றுக்களை அட்டுறு அடிப்படையிலும் ஏனைய மாகாண சபைகள் பண அடிப்படையிலும் அல்லது மாற்றியமைக்கப்பட்ட பண அடிப்படையிலும் நிதிக்கூற்றுக்களை தயாரித்திருந்தன. ஆந்த

நிதிக் கூற்றுக்களை தயாரிப்பதில் பல்வேறு வடிவங்கள் பயன்படுத்தப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. அதன்படி, அந்த நிதிக் கூற்றுக்களில் நிலையான தன்மை இல்லாததால், ஒப்பீட்டளவில் அவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் முடிவெடுப்பவர்கள் சங்கடத்திற்கு உள்ளாகலாம். மாகாண சபைகளால் நிதிக் கூற்றுக்கள் சமர்ப்பிக்கப்பட்ட விதத்தை கருத்தில் கொண்டு பின்வரும் கூறுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன.

மாகாண சபை வருமானம்

மாகாண சபை வருமானம் பிரதானமாக அரசாங்க மானியம், வரி மற்றும் வரியல்லாத வருமானங்களை உள்ளடக்கியதாகும். சில மாகாண சபைகள் வருமானத்தைக் கணக்கிடுகையில் அட்டுறு அடிப்படை மற்றும் காசு அடிப்படை ஆகியவற்றை மாற்று வழிகளாகப் பயன்படுத்தியிருந்தமை மற்றும் அனைத்து மாகாண சபைகளும் இதற்காக ஒத்த முறையை பின்பற்றியிருக்காமைக்கு உட்பட்டே வருமானங்கள் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அரசாங்க மானியம்

2020 ஆம் ஆண்டில் 09 மாகாணங்களிற்காக வழங்கப்பட்டிருந்த அரசாங்க மானியம் ரூபா 282 பில்லியனாக காணப்பட்டதுடன், முன்னைய ஆண்டில் அது ரூபா 218 பில்லியன் ஆகும். 2020 ஆம் ஆண்டில் அதிகூடிய மானியமான 17 சதவீதம் மேல் மாகாணத்திற்கு வழங்கப்பட்டிருந்ததுடன், அது ரூபா 47 பில்லியனாகும் அத்துடன், வடமத்திய மாகாணத்திற்கு மிகைக் குறைந்த மானியம் வழங்கப்பட்டிருந்ததுடன், அது ரூபா 21 பில்லியனாக காணப்பட்டு மொத்த மானியத்தில் 7 சதவீதத்தை பிரதிநிதித்துவம் செய்தது. அதற்கமைய, 2020 ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த செலவினம் ரூபா 3,495 பில்லியனில் 8 சதவீதமான ரூபா 282 பில்லியன் அரசாங்க மானியமாக வழங்கப்பட்டிருந்தது.

வரி வருமானம்

2020 ஆம் ஆண்டில் அனைத்து மாகாண சபைகளினதும் வரி வருமானம் ரூபா 41 பில்லியனாக காணப்பட்டதுடன் 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அது ஏறத்தாழ 47 சதவீத குறைவாகும். 2020 ஆம் ஆண்டில் அதிகூடிய வரி வருமானமான ரூபா 21 பில்லியன் அல்லது 52 சதவீதம் மேல் மாகாண சபையால் சேகரிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டிற்கான

அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரி வருமானமான ரூபா 1,217 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மாகாண சபைகளால் ஏறத்தாழ 3.37 சதவீதத்தை மாத்திரமே சேகரிக்க முடிந்திருந்தது.

வரியல்லாத வருமானங்கள்

வரியல்லாத மற்றும் ஏனைய வழிகளிலிருந்து 2020 ஆம் ஆண்டில் ரூபா 10 பில்லியன் வருமானம் மாகாண சபைகளால் ஈட்டப்பட்டிருந்தது இது 2019 இல் ரூபா 12 பில்லியனாகும். 2020 ஆம் ஆண்டில் மேல் மாகாணம் ரூபா 3 பில்லியன் வரியல்லாத வருமானத்தை ஈட்டியிருந்தது. இருப்பினும், மாகாண சபைகளின் மொத்த வரியல்லாத வருமானத்தில் 32 சதவீதமாக இருந்ததுடன் அது அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரியல்லாத வருமானத்தில் 6 சதவீதமாக மாத்திரம் காணப்பட்டது.

அரசாங்க மானியமும் மாகாண சபைகள் உழைத்த வருமானமும்

2020 ஆம் ஆண்டில் மாகாண சபைகளிற்காக ரூபா 282 பில்லியன் அரசாங்க மானியம் வழங்கப்பட்டிருந்ததுடன், அதற்கொப்பாக மாகாண சபைகளினால் ரூபா 51 பில்லியன் வருமானம் மாத்திரம் ஈட்டப்பட்டிருந்தது. அதற்கமைய ஈட்டப்பட்டிருந்த வருமானம் 18 சதவீதம் மாத்திரமாகும்.

மாகாண சபைகளின் செலவினம்

ஒவ்வொரு மாகாண சபையினாலும் ஆளனி வேதனம், ஏனைய பொருட்கள் மற்றும் சேவைகள், பேணுகைச் செலவினம் உள்ளிட்ட மீண்டுவரும் செலவினமும் மூலதனப் பண்புடைய அபிவிருத்திச் செலவினமும் வருடாந்தம் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்கமைய, 2020 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஒட்டுமொத்தச் செலவினம் ரூபா 338 பில்லியனாகும். முன்னைய ஆண்டில் அது ரூபா 314 பில்லியனாகும்.

மீண்டுவரும் செலவினம்

2020 ஆண்டில் 09 மாகாண சபைகளால் மீண்டுவரும் செலவினத்திற்காக ரூபா 320 பில்லியன் செலவிடப்பட்டிருந்ததுடன் அது முன்னைய ஆண்டில் ரூபா 289 பில்லியன் ஆகும். 2020 ஆம் ஆண்டில் அதிகூடிய மீண்டுவரும் செலவினம் மேல் மாகாண சபையால் செய்யப்பட்டிருந்ததுடன் அது மாகாண சபைகளால் செய்யப்பட்டிருந்த

மீண்டுவரும் செலவினத்தில் 21 சதவீதமாகக் காணப்பட்டது.

மேலும், 2020 இல் ஒவ்வொரு மாகாண சபையினாலும் ஈட்டப்பட்டிருந்த ரூபா 51 பில்லியன் வரி மற்றும் வரியல்லாத வருமானத்துடன் ஒப்பிடுகையில் அதனைக் காட்டிலும் ரூபா 269 பில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது. அது 525 சதவீதம் வரையான வீச்சில் அமைந்திருந்தது. வடக்கு மாகாணம் உழைத்த வருமானத்தைக் காட்டிலும் 1,775 சதவீதமான செலவினத்தை செய்திருந்ததுடன் முறையே ஊவா மாகாண சபை 1,328 சதவீதமும் கிழக்கு மாகாணம் 1,247 சதவீதமும் சப்ரகமுவ மாகாண சபை 926 சதவீதமுமாக செலவினம் செய்திருந்தது.

அவ்வாறே 2020 இல் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டிருந்த ரூபா 282 பில்லியன் வருமானத்தைக் கணக்கிலெடுத்த பின்னரும் கூட மாகாண சபைகளின் மீண்டுவரும் செலவினத்தை ஈடுசெய்வதற்கு அது போதுமானதாக இருக்கவில்லை. ஆகையால் ரூபா 38 பில்லியன் தொகையால் மிகைத்து ரூபா 320 பில்லியன் மீண்டுவரும் செலவினம் செய்திருந்தது.

அபிவிருத்திச் செலவினம்

2020 ஆம் ஆண்டில் ரூபா 18 பில்லியன் அபிவிருத்திச் செலவினமாக 09 மாகாண சபைகளால் செலவிடப்பட்டிருந்ததுடன் அது முன்னைய ஆண்டில் ரூபா 25 பில்லியனாகும். அதற்கமைய முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அபிவிருத்திச் செலவினத்திற்காக செலவிடப்பட்ட தொகை ரூபா 7 பில்லியனால் குறைவடைந்திருந்தது. மாகாண சபைகள் செலவிட்டிருந்த செலவுகளுடன் ஒப்பிடுகையில் குறைவான தொகையான ரூபா 308 பில்லியன் கிழக்கு மாகாணத்தால் செலவிடப்பட்டிருந்தது.

மீண்டுவரும் செலவினத்திற்கு ஒப்பாக அபிவிருத்திச் செலவினம்

2020 ஆம் ஆண்டில் 09 மாகாண சபைகளால் ரூபா 338 பில்லியன் மொத்தச் செலவினம் செய்யப்பட்டிருந்தது. அதில் ரூபா 320 பில்லியன் மீண்டுவரும் செலவினத்திற்காகவும் ரூபா 18 பில்லியன் அபிவிருத்திப் பணிகளிற்காகவும் செய்யப்பட்டிருந்தது. அதற்கமைய, ஒட்டுமொத்தச் செலவினத்தில் 95 சதவீதம் மீண்டுவரும் செலவினத்திற்காகவும் வெறுமனே 5 சதவீதம் மாத்திரம் அபிவிருத்திச் செலவினத்திற்காகவும் செலவிட

ப்பட்டிருந்தது. அதற்கமைய மாகாண சபைகளால் அபிவிருத்திகளுக்காக செலவிடப்படுகின்ற தொகை மிகக் குறைவாக காணப்பட்டது. மேல் மாகாணம் மீண்டுமும் செலவினத்திற்காக ரூபா 67 பில்லியன் தொகையை செலவிட்டிருந்த அதேவேளை அபிவிருத்திப் பணிகளிற்காக ரூபா 3 பில்லியன் தொகையினை மாத்திரமே செலவிட்டிருந்தது.

மாகாண சபைகளின் சொத்துக்கள்

2019 ஆம் ஆண்டில் ரூபா 230 பில்லியன் என இனங்காணப்பட்டிருந்த மாகாண சபைகளின் மொத்தச் சொத்துக்கள் 2020 ஆம் ஆண்டில் ரூபா 287 பில்லியன் என இனங்காணப்பட்டிருந்தது. அதற்கமைய, முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25 சதவீத வளர்ச்சி ஏற்பட்டிருந்தது. அரசாங்கத்தின் நிதிக்கூற்றுக்களின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டில் காணப்பட்ட மொத்தச் சொத்துக்களின் அளவு ரூபா 2,671 பில்லியனாகக் காணப்பட்டது. அதற்கமைய, 2019 ஆம் ஆண்டில் மாகாண சபைகளினதும் மத்திய அரசாங்கத்தினதும் மொத்தச் சொத்துக்களின் பெறுமதி ரூபா 2,199 பில்லியனாக காணப்பட்டதுடன் அது 2020 ஆம் ஆண்டளவில் ரூபா 2,958 பில்லியனாக அல்லது 35 சதவீதத்தால் அதிகரித்திருந்தது.

நடைமுறையல்லாத சொத்துக்கள்

2019 ஆம் ஆண்டில் மாகாண சபைகளில் காணப்பட்ட மொத்த நடைமுறையல்லாத சொத்துக்களின் பெறுமதி ரூபா 190 பில்லியனாக இருந்தது. அது 2020 இன் இறுதியில் ரூபா 57 பில்லியனால் அதிகரித்து ரூபா 247 பில்லியனாக மாற்றமடைந்திருந்தது. இந்த நடைமுறையல்லாத சொத்துக்களில் மாகாண சபைகளினால் விலைமதிப்புச் செய்யப்பட்ட ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ரூபா 201 பில்லியனும் உள்ளடங்கியிருந்தன. 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசாங்கத்தின் நிதிக்கூற்றுக்களில் உள்ளடங்கியிருந்த ரூபா 1,776 பில்லியன் நடைமுறையல்லாத சொத்துக்களுடன் இணைத்து மாகாண சபைகளினதும் மத்திய அரசாங்கத்தினதும் மொத்த நடைமுறையல்லாத சொத்துக்களின் பெறுமதி ரூபா 2,023 பில்லியனாகும்.

நடைமுறைச் சொத்துக்கள்

2019 ஆம் ஆண்டில் ரூபா 42 பில்லியன் ஆகக் காணப்பட்ட நடைமுறைச் சொத்துக்கள் 2020 ஆம் ஆண்டில் ரூபா 39 பில்லியன் வரை குறைவடைந்திருந்தது.

மாகாண சபைகளினதும்
அரசாங்கத்தினதும்


மத்திய
மொத்த

நடைமுறையல்லாத சொத்துக்களின் பெறுமதி
ரூபா 937 பில்லியனாகும்.

மேல் மகாண சபை

மேல் மகாண சபையினால் 2020 ஆம் ஆண்டிற்காக ரூபா 49,484 மில்லியன் தொகை அரசு மானியங்களின் மூலமும், உள்ளக வழிகளில் ரூபா 32,574 மில்லியனுமாக ரூபா 81,058 மில்லியன் கூட்டுத்தொகை வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 74,926 மில்லியன் தொகையும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 7,132 மில்லியனுமாக ரூபா 80,058 மில்லியன் கூட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டின் போது அரசின் நன்கொடைகள் மூலம் ரூபா

47,024 மில்லியனும், உள்ளக வழிகளினூடாக ரூபா 24,447 மில்லியனுமாக ரூபா 71,471 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. மீண்டெழும் செலவினம் ரூபா 66,843 மில்லியன் மற்றும் மூலதன செலவினம் ரூபா 3,457 மில்லியனுமாக ரூபா 70,300 மில்லியன் முதலீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் மற்றும் கடந்த 4 வருடங்களின் போது மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 60 இல் காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 60 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - மேல் மகாண சபையின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2016 - 2020

மேல் மகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

சர்ச்சைக்குரிய தன்மையிலான கொடுக்கல் வாங்கல்கள்

மேல் மகாண சபையின் சபைக்களத்தின் உபகரணக் கட்டமைப்பொன்றினை கொள்வனவு செய்வதற்காக ரூபா 115 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. அந்த உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக இரட்டை உறை பெறுகை முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. அதற்காக 03

நிறுவனங்களிடமிருந்து 03 விலைக்கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. Joint Venture Agreement முன்வைத்திராத விலைக்கேள்வியாளர் ஒருவர் தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிராததுடன், அமைப்புக்குறிப்பீடுகளுக்கு மிகவும் பொருந்தும் வகையில் ஒரு நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்டிருந்த ரூபா 72 மில்லியனான விலைக்கேள்வி தொழில்நுட்ப மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டிருக்கவில்லை. தயாரிக்கப்பட்டிருந்த ஆரம்ப அளவிடைப் பத்திரத்தின் பிரகாரம், Delegate units 145 கொள்வனவு செய்யப்பட்டிருந்த போதிலும், 110 அலகுகள் மாத்திரமே பொருத்தப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், 35 அலகுகள் மேலதிகமாக கொள்வனவு

செய்யப்பட்டிருந்ததுடன், அதற்காக ஒவ்வொன்றும் ரூபா 498,031 படியாக ரூபா 17.43 மில்லியன் விளைவற்ற செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறே சபையின் முன்மொழிவுகளுக்காக வாக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டிய மொத்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை 104 ஆன இருந்த போதிலும், வாக்கு அலகு ஒவ்வொன்றும் ரூபா 83,105 படியாக 40 அலகுகளுக்காக ரூபா 3.32 மில்லியன் விளைவற்ற செலவினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அவ்வாறே, மேலும் 1058 உபகரணங்கள் தேவையை விஞ்சி கொள்வனவு செய்யப்பட்டிருந்ததுடன், அவற்றின் உத்தரவாதக் காலம் மற்றும் தொடர்ச்சியாக பயன்படுத்தும் தன்மை காலாவதியடைந்தவாறு காணப்பட்டது. அந்த உபகரணங்களை எவ்வித பணியிலும் ஈடுபடுத்தாது விளைவற்றுக் காணப்பட்டன.

உத்தியோகபூர்வ இருப்பிட படிக்களை செலுத்துதல்

தாபனவிதிக் கோவையின் XIX ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் வதிவிடப் படிக்களை செலுத்த முடியாத போதிலும், 2017 நவம்பர் மாதம் முதல் 2020 திசெம்பர் மாதம் வரையிலும் ஒரு உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ரூபா 50,000 படியாகவும், மேலும் 18 உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் ரூபா 30,000 படியாக மாகாண சபை உத்தியோகத்தர்கள் 19 பேருக்கு உத்தியோகபூர்வ இருப்பிடப் படிகள் செலுத்தப்பட்டிருந்தன.

சிக்கனமற்ற கொடுக்கல் வாங்கல்கள்

மேல் மாகாண உள்ளூராட்சி திணைக்களத்தினால் 2015ஆம் ஆண்டு முதல் 2017 திசெம்பர் மாதம் வரையிலும் 03 சந்தர்ப்பங்களில் ரூபா 14.03 மில்லியன் கூட்டுத்தொகை செலவிடப்பட்டு 06 LED காட்சிப் பலகைகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. மாகாண சபையின் நிதி விதி 416.1 மற்றும் அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் பிரகாரம், பெறுகைகள் நடைமுறையினை பின்பற்றாது 2016 திசெம்பர் 30ஆந் திகதி ரூபா 4.33 மில்லியன் செலவிடப்பட்டு அவற்றுள் 03 காட்சிப் பலகைகள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. அதன் பிரகாரம், கொள்வனவு செய்யப்பட்டிருந்த 06 காட்சிப் பலகைகளில் 03 காட்சிப் பலகைகள் 2020 திசெம்பர் 30ஆந் திகதிளவிலும் செயற்பு

நிலையில் காணப்படாததுடன், மற்றைய 03 காட்சிப் பலகைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. மாகாண சபையின் நிதி விதி 431 இன் பிரகாரம் ஒப்பந்ததாரர்களுடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிராத காரணத்தால் செயலிழந்த காட்சிப் பலகைகளை பழுதுபார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதிருந்தது.

செயற்திட்டங்களை அமுல்படுத்தல்

மேல் மாகாணத்தினுள் விவசாய உற்பத்திகளை பொதியிடல், பெறுமதி சேர்த்தல் மற்றும் அதற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதற்காக கமநல சேவைகள் அதிகாரசபையினால் ரூபா 2,000,000 பெறுமதியான செயற்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. செயற்திட்ட அறிக்கையின் பிரகாரம் கொள்வனவு செய்யப்பட்டிருந்த உபகரணங்கள் உடன்படிக்கைகள் மூலம் சங்கத்திற்கு பயன்பாட்டு உரித்தினை வழங்கி கமநல சேவை நிலையங்கள் மற்றும் சமூக சேவை நிலையங்களில் நிறுவப்பட்டு தெரிவு செய்யப்படும் குழுக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதற்கு முரணாக அந்த உபகரணங்கள் பிடிபன நீரகவாழ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. பின்னர் பிடிபன நீரகவாழ் நிலையத்தினால் பொறுப்பேற்கப்பட்ட உபகரணங்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளமையால் மீள அதிகாரசபைக்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்

நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்திற்கு சொந்தமான அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை எனும் எண்ணக்கருவின் கீழ் 2017ஆம் ஆண்டின் போது ஜா-எல ஹொலிரோசரி மகா வித்தியாலயத்தின் சிறுநுண்டிச்சாலை மற்றும் ஆசிரிய விடுதியின் கூரை வரை நிர்மாணிப்பதற்காக ரூபா 6.93 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31ஆந் திகதிளயவில் அந்த நிர்மாணங்கள் கைவிடப்பட்டிருந்தன. அதன் பிரகாரம் அந்த நிர்மாணங்களுக்காக செலவிடப்பட்ட தொகை விளைவற்றதாகியிருந்தது. அவ்வாறே, இந்த பாடசாலையின் பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட மேலும் இரு கட்டிடங்கள் காணப்படுவதுடன், அந்த பாடசாலையில் ஆரம்ப பிரிவினை நாடாத்திச் செல்வதற்கு

போதிளவான கட்டிடங்கள் இல்லாதிருந்தமை காரணமாக பாடசாலையிலிருந்து 800 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க வழிபாட்டுத்தலமொன்றில் அந்த பிரிவு நடாத்திச் செல்லப்படுகின்றது.

இந்த செயற்திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு புனித செபஸ்டியன் மகா வித்தியாலயத்தின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை நிர்மாணிக்கும் பணிகள் 2017 மார்ச் 06ஆந் திகதி ஆரம்பிக்கப்பட்டு ரூபா 22.86 மில்லியன் செலவிடப்பட்டு அந்த கட்டிடம் பகுதியளவு நிறைவு செய்யப்பட்டிருந்தது. அந்த நிர்மாணப் பணிகள் 2018 ஆகஸ்ட் 04ஆந் திகதி முதல் நிறுத்தப்பட்டிருந்தன. அத்திகதி முதல் கணக்காய்வு மேற்கொள்ளப்பட்ட 2020 செப்தம்பர் 28ஆந் திகதி வரையிலும் இரண்டு வருடங்களுக்கே மேற்பட்ட காலம் கடந்திருந்த போதிலும், அந்த பணிகளை நிறைவு செய்ய தவறியிருந்தது. அவ்வாறே கணக்காய்வு செய்த திகதியளவில் அந்த கட்டிடத்தில் காணப்பட்ட இரும்பு கம்பிகள் துருப்பிடித்து இற்றுப் பேனவாறு காணப்பட்டன.

**உள்ளூராட்சி
மேற்பார்வை**

நிறுவனங்களின்

2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையில் முன்வைக்கப்பட்டிருந்த தகவல்களுக்கமைய மேல் மகாண சபையின் அதிகார எல்லையில் அமைந்துள்ள 49 உள்ளூராட்சி சபைகளில் ரூபா 7,295.16 மில்லியன் வருமானம் நிலுவையாக காணப்பட்டது.


குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

மினு/ஹூனுமுல்ல மகா வித்தியாலயம் உயர்தரம் வகுப்புகளற்ற பாடசாலை ஆகும். இந்த பாடசாலைக்காக உயர்தர வகுப்புகள் உள்ளபாடசாலைகளுக்கு வழங்கப்படும் Type 01 வகையான மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுகூடமொன்று வழங்கப்பட்டிருந்தது. இந்த தொழில்நுட்ப ஆய்வுகூடத்தில் இரசாயனவியல் ஆய்வுகூடம், பௌதீகவியல் ஆய்வுகூடம் / கணிதவியல் ஆய்வுகூடங்களுக்காக (Chemistry Lab மற்றும் Physics/Mathematics Lab) ஒதுக்கப்பட்டிருந்த தரைத்தளம் தற்போது தரம் 6 முதல் 11 வரையான வகுப்புகளுக்காக கணிதவியல் கூடமாக பயன்படுத்தப்படுகின்றது. மொழி ஆய்வுகூடம் (Language Lab) மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் (Information Technology Lab) ஆகியவற்றுக்காக மேள்தளம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்காக வழங்கப்படவிருந்த 60 கணினி கதிரைகள் மற்றும் 62 கணினிகள் உள்ளடங்கலான 216 உதிரிப்பாகங்கள் 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் வழங்கப்பட்டிராத காரணத்தால் அந்த மேல் தளத்தினை கல்வி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியாதிருந்தது.

மத்திய மாகாண சபை

மத்திய மாகாண சபையால் 2020 ஆம் ஆண்டிற்காக ரூபா 39,579 மில்லியன் அரசாங்க மானியத்தின் மூலமும், உள்ளக மார்க்கங்களில் ரூபா 3,830 மில்லியனுமாக ரூபா 43,409 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டின் மீண்டெழும் செலவினமாக ரூபா 39,842 மில்லியனும் மூலதனச் செலவினமாக ரூபா 4,439 மில்லியனுமாக மொத்தம் ரூபா 44,281 மில்லியனைப் பயன்படுத்துவதற்கு மதிப்பிடப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் 2020 ஆம் ஆண்டின் போது அரசாங்க மானியத்தின் மூலம் ரூபா 37,862 மில்லியனும்

உள்ளக மார்க்கங்கள் மூலம் ரூபா 4,442 மில்லியனுமாக ரூபா 42,304 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டின் போது மீண்டெழும் செலவினமாக ரூபா 39,806 மில்லியனும் மூலதனச் செலவினமாக ரூபா 2,732 மில்லியனுமாக ரூபா 42,538 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 04 ஆண்டுகளின் மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 61 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 60 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - மத்திய மாகாண சபையின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள்

மத்திய மாகாண சபைக்குரிய 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வின் போது கண்டறியப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் கீழே காண்பிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்ட படிகள்

2006 திசம்பர் 05 ஆந் திகதிய தலைவரின் NSCC/3/01/AII/10WOVNCS ஆம் இலக்க தேசிய சம்பள மற்றும் ஊழியர் ஆணைக்குழுவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நியதிகளுக்கு முரணாக 2010 ஆகஸ்ட் மாதம்

முதல் 2021 சனவரி மாதம் வரை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் தலைவரின் மாததாந்த படிகள் ரூபா 1.2 மில்லியன் கூடுதலாக கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது.

கடன் மீதிகளை தீர்வு செய்யாமை

மீளாய்வாண்டின் இறுதி வரையில் தீர்வுசெய்யப்படாத ரூபா 7.6 மில்லியன் அனைத்து மாகாண சபை இடமாற்ற கடன் மீதி 2020 ஆம் ஆண்டிற்காக கணக்காய்விற்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்த மத்திய மாகாண சபையின் நிதி நிலைமை கூற்றுக்களின் நடைமுறை பொறுப்பின் கீழ் காண்பிக்கப்பட்டிருந்தது. அனைத்து மாகாண

பொது கணக்கிலான ரூபா 1.1 மில்லியனான மீதியொன்று அக்கடன் மீதியில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

2020 திசெம்பர் 31 இல் உள்ளவாறு மாகாண சுகாதார திணைக்களத்தினதும் மாகாண கூட்டுறவு ஆணைக்குழுவினதும் மொத்தம் ரூபா 17 மில்லியனான 02 முற்பணை மீதிகளை தீர்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அக்கடன் மீதிகளின் காலப்பகுப்பாய்வும் கணக்காய்விற்சுச் சமர்ப்பிக்கப்படவில்லை.

விவசாய உபகரண பொருட்கள் முற்பணைக் கணக்கு

மத்திய மாகாண சபையின் விவசாய உபகரணங்கள் பொருட்கள் முற்பணைக் கணக்கின் செயற்பாட்டின் மூலம் காலத்தின் தேவைக்கு ஏற்ற விதை நெல், கிழங்கு விதைகள், மரக்கரி விதைகள் மற்றும் பழக்கன்றுகள் என்பவற்றை விவசாயிகளுக்கு இடையே வழங்குதல் நோக்கமாக இருந்தது, மீளாய்வாண்டினதும் முன்னைய முன்னைய இரண்டு ஆண்டுகளினதும் செயல் முன்னேற்றத்தை பரீட்சித்த போது விதை மற்றும் உபகரணங்கள் பொருட்கள் என்பவற்றை விவசாயிகளுக்கு பகிர்த்தளித்தல் உரிய நடைமுறையொன்று மற்றும் நோக்கங்களை அடைதல் தொடர்பில் கணக்கிடப்படும் நியதி தொடர்பாக பின்தொடர் நடவடிக்கை எடுக்காமை காரணமாக அந்நோக்கங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு தவறியிருந்தது. 2020 நவம்பர் 26 ஆந் திகதிய ஜீசீபீ/15/17 ஆம் இலக்க ஆளுனரின் செயலாளரின் கடிதத்தில் நடுகைப் பொருட்கள் முற்பணை செயற்பாட்டை மூடிவிடுமாறு குறிப்பிடப்பட்டிருந்தது, மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அதன் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தீர்ப்பாளர் சிக்கல்களை தீர்வுசெய்வதில் தாமதம்

மத்திய மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் ரூபா 5 மில்லியனுக்கு மேற்பட்ட தீர்ப்பாளர் பிரச்சினைகளை தீர்வுசெய்வதற்கு அவை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு கையளிக்கப்பட்டிருந்த ஓராண்டிற்கு மேற்பட்டிருந்த மொத்தம் ரூபா 52.8 மில்லியன் பெறுமதியான 17 தீர்ப்பாளர் சிக்கல்களும், 2 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்த

ரூபா 5.9 மில்லியன் பெறுமதியான தீர்ப்பாளர் சிக்கல் ஒன்றும் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்த ரூபா 16 மில்லியன் பெறுமதியான 4 தீர்ப்பாளர் சிக்கல்களும் 5 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் கடந்த ரூபா 6.2 மில்லியன் பெறுமதியான 3 தீர்ப்பாளர் சிக்கல்கள் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதி வரை தீர்ப்பாளர் தீர்வுகள் வழங்கப்பட்டிருக்கவில்லை.

மிகை அறவீடுகளை அறவீடு செய்யாமை

உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக கட்டளைச் சட்டம் மற்றும் சட்டங்களினால் சட்டத்திற்கு முரணான கொடுப்பனவு விடயங்கள், கவனயீனம், முறைகேடுகள் என்பவற்றால் இடம்பெற்ற நட்டங்கள் தொடர்பாக கணக்குகளில் காண்பிக்க வேண்டிய போதும் குறிப்பிடப்படாத விடயங்களை மிகை அறவீடு செய்வதற்காக கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரங்களின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அதிபதி அவர்களினால் 1996 ஆம் ஆண்டிலிருந்து மீளாய்வாண்டின் இறுதி வரை மத்திய மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தரப்பினருக்கு வழங்கப்பட்ட ரூபா 3.6 மில்லியனான 10 மிகை அறவீட்டுச் சான்றிதழ்கள் தொடர்பாக மாகாண சபையால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

பழக்கன்றுகள் சேதத்திற்கு

உள்ளாகியிருந்தமை

2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை மத்திய மாகாண விவசாயத் திணைக்களத்தினால் செயற்படுத்தப்பட்ட பழ வகை கிராம நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 16 விவசாய ஆலோசனை பிரிவுகளில் ரூபா 3.7 மில்லியன் பெறுமதியான 26,125 பழக்கன்றுகள் பகிர்த்தளிக்கப்பட்டிருந்தன. மீளாய்வாண்டின் இறுதி வரை அவ்வாறு பகிர்த்தளிக்கப்பட்ட 13,770 பழக்கன்றுகள் வெற்றிகரமாக பேணிச்செல்லப்பட்டிருந்தமை அதன் செயல்முன்னேற்ற மீளாய்வின் போது கண்டறியப்பட்டது. அதன் பிரகாரம் பகிர்த்தளிக்கப்பட்ட கன்றுகளில் 47 சதவீதம் அதாவது 1.7 மில்லியன் பெறுமதியான 12655 அளவிலான கன்றுகள் சேதத்திற்குள்ளாகியிருந்தன.

தவறான கொடுப்பனவுகளை அறவிடு செய்யாமை

கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் சுகாதார உபகரணங்களுக்கு பூச்சு பூசியதாக தவறாக குறிப்பிட்டு ரூபா 3 மில்லியன் கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது, அக்கொடுப்பனவு தொடர்பாக 2019 மே 09 ஆந் திகதி மத்திய மாகாண சபையின் பிரதான செயலாளரால் குறித்த 14 உத்தியோகத்தர்களிடமிருந்து பணத்தை அறவிடுவதற்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது, 2021 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை அப்பணம் அறவிடப்பட்டிருக்கவில்லை.

சேதங்கள் மற்றும் நட்டங்கள்

தெல்தெனிய ஆதார வைத்தியசாலையின் பிணியாளர் வண்டி 2018 நவம்பர் 19 ஆந் திகதி போகம்பரையில் விபத்திற்கு உட்பட்டமையால் ரூபா 5.7 மில்லியனான நட்டம் ஒன்று ஏற்பட்டிருந்தது, வண்டியில் இயந்திரக் கோளாறு எதுவுமில்லையெனவும் சாரதியின் அதிக வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையால் விபத்து இடம்பெற்றிருப்பதாக பொலிஸ் அறிக்கையிலும் மோட்டார் போக்குவரத்து பரிசோதகரின் அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டிருந்தது, 2019 பெப்ரவரி 14 ஆந் திகதிய ஆரம்ப புலனாய்வு அறிக்கையின் பிரகாரம் வண்டிக்கு ஏற்பட்ட நட்டம், வண்டியை இழுத்துச்செல்வதற்கான கட்டணங்கள் மற்றும் திணைக்கள கட்டணங்கள் உட்பட ரூபா 7.4 மில்லியன் தொகையை சாரதியின் சம்பளத்திலிருந்து அறவிடுவதற்கு கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரால் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. 2020 ஆகஸ்ட் 13 ஆந் திகதி நிதிப்பிரமாணம் 104(4) இன் பிரகாரமான பரிசோதனை அறிக்கையின் பிரகாரம் சாரதியின் கவனயீனம் அல்லது முறையற்ற ஓட்டத்தினால் இடம்பெற்ற விபத்தொன்றல்ல எனக் குறிப்பிட்டு நட்டம் புத்தகத்திலிருந்து பதிவுபிக்கப்பட்டிருந்தது.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் 193 சந்தர்ப்பங்களில் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையான காலவீச்சில் அறவிடுவதற்கு இருந்த ரூபா 19 மில்லியன் தொகையும் 45 சந்தர்ப்பங்களுக்காய் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக இருந்து வரும் ரூபா 3 மில்லியன் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 2002 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு

வரையான காலப்பகுதியில் வாகனங்களுக்கு ஏற்பட்டிருந்த 100 விபத்துக்களுக்கரிய மொத்தம் ரூபா 31.2 மில்லியன் சேதங்கள் மற்றும் நட்டங்கள் தொடர்பாக மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நோக்கங்களுக்கு முரணாக செயற்படல்

2014 பெப்ரவரி 17 ஆந் திகதி 2014/01 ஆம் இலக்க அரச நிதிச் சுற்றறிக்கையின் பிரகாரம் மத்திய மாகாண விவசாய அமைச்சினால் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வாண்டின் செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட ரூபா 3.65 மில்லியன் பெறுமதியான 7 செயற்திட்டங்களை செயற்படுத்துவதற்கு தவறியிருந்தது.

மத்திய மாகாணத்தின் நெநோதா கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டின் கல்விப் பொது தராதர சான்றிதழ் பத்திர (சா.த) பரீட்சையில் விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களுக்குரிய கருத்தரங்கு தொடரை வெற்றிகரமாகவும் செயற்திறனாகவும் மேற்கொள்வதற்கு திகதி தேசிய சேமப்பு வங்கியினால் உதவி நிகழ்ச்சித்திட்டமொன்றாக கருதி 2018 ஆம் ஆண்டின் போது மாகாணத்தின் மாணவர்களுக்காக ரூபா 2.6 மில்லியன் 2018 யூன் 21 ஆந் வழங்கப்பட்டிருந்தது. குறித்த செயற்பாட்டிற்காக அப்பணத்தை பயன்படுத்தாமல் 03 ஆண்டுகளுக்கு அண்மித்த காலமாக வைப்புக் கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

மத்திய மாகாண இளைஞர் விவகார, மகளிர் விவகார, கிராமிய அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சினால் 2016 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை மூலதன நிதிஏற்பாடுகளிலிருந்து ரூபா. 45.6 மில்லியன் செலவு செய்து 1760 தையல் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருந்தன. சுய தொழில்களை உருவாக்கும் நோக்கில் மாகாணத்தின் பெண்களுக்காக அத்தையல் இயந்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. அச்செயற்திட்டம் தொடர்பாக 2019 ஆம் ஆண்டில் 864 நலனாலிகள் தொடர்பில் மேற்கொண்ட பின்தொடர் செயற்பாட்டின் போது 302 பேர் சுயதொழிலாக ஆடை தைத்தலில் ஈடுபடவில்லையென கண்டறியப்பட்டது. அதன் பிரகாரம்

செயற்திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட நோக்கம் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மின்சாரம் மற்றும் எரிசக்தி, வீடுகள் மற்றும் நிர்மாண அமைச்சினால் மீளாய்வாண்டின் போது மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்காக மாகாண நிச்சயிக்கப்பட்ட அபிவிருத்தி மற்றும் திட்டவட்டமான மானியங்கள் முறையே ரூபா 104.4 மில்லியன் மற்றும் ரூபா 4.72 மில்லியனாக நிதிஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மாகாண நிச்சயிக்கப்பட்ட அபிவிருத்தி மானியங்களின் கீழ் செயல்நடவடிக்கைத் திட்டத்தில் உள்ளடக்கப்படாத 4 வீதி அபிவிருத்தி திட்டங்களுக்காக ரூபா 15.25 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது.

விளைவற்ற குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

மாத்தளை பொது வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் 2006 ஆம் ஆண்டிலிருந்து 2020 மே மாதம் வரை ரூபா 5.6 மில்லியனான காலாவதியான மருந்து இருப்பொன்று காணப்பட்டது.

மத்திய மாகாணத்தில் தோட்டங்களை அண்மித்து நன்னீர் மீன் பிடியை மேம்படுத்தும் நோக்கில் 2017 ஆம் ஆண்டின் போது மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சினால் ரூபா 4.4 மில்லியன் செலவில் 13 குட்டைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. 2020 செப்தம்பர் 25 ஆந் திகதி வரை நிலைப்படுத்தம் தவறுகள் மற்றும் அக்குட்டைகளுக்கு மீன் குஞ்சுகளை விடுவிக்காமை காரணமாக குறித்த செயற்திட்டம் முழுமையாக செயற்பாடற்று இருந்தது, அரசினால் மேற்கொள்ளப்பட்ட செலவினம் முழுமையாக விளைவற்ற இருந்ததுடன் நிர்மாணத்தை மேற்கொள்வதற்கு முன்னர் காணியின் சட்டரீதியான உரித்தினை அரசிற்கு கையேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தம்புள்ள பொது வைத்தியசாலையின் வெளிவாரி நோய் பிரிவினை வலையமைப் பிற்குட்படுத்துவதற்காக 2018 யூன் 18 ஆந் திகதி சுகாதார அமைச்சிலிருந்து ரூபா 1.5 மில்லியன் நிதிஏற்பாடு கிடைத்திருந்தது. அந்நிதிஏற்பாட்டினைப் பயன்படுத்தி 20 மடிக்கணனிகள் மற்றும் 2 பிரிண்டர்கள் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தி விளைவற்ற வகையில் காணப்பட்டன. 2020 செப்தம்பர் 18 ஆந் திகதி வரை

செயற்திட்டம் இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தன.

பயிற்சி பெற்ற ஊழியர் பற்றாக்குறை, அவசர சிகிச்சை பிரிவுகள் நிறுவப்படாமை, தேவையான உபகரணங்கள் வழங்காமை மற்றும் தாதியர்களின் வெற்றிடங்கள் காணப்பட்டமை போன்றவை காரணமாக உலக வங்கி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் உடுவெல, மொரகஹா, தெல்தொட்ட மற்றும் தொலொஸ்பாகை மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ரூபா 3.9 மில்லியன் கிரயமான 4 Defibrillator இயந்திரங்கள் 2020 திசெம்பர் மாதம் வரையிலும் செயலற்ற நிலையில் இருந்தன.

2018 ஆம் ஆண்டிற்கான சுகாதார அமைச்சின் ரூபா 10.8 மில்லியன் செலவில் நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்காக 2019 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனமொன்றிடமிருந்து Mobile C-arm X-ray இயந்திரம் கொள்வனவு செய்யப்பட்டது. அந்த இயந்திரத்தை நிறுவுவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப் பத்திரம் கிடைக்காமையால் பயன்பாட்டிற்கு எடுக்கப்படாமல் 2021 பெப்ரவரி 25 ஆந் திகதி வரை விளைவற்றுக் காணப்பட்டது.

பதில் கடமை படிக்க கொடுப்பனவு

தாபன விதிக் கோவையின் VII ஆம் அத்தியாயத்தின் 12.5.4 பிரிவின் பிரகாரம் நிரந்தரப் பதவியில் இருக்கும் போது ஒரு உத்தியோகத்தர் மற்றொரு பதவியில் செயல்பட்டால் மாத்திரமே பதில் கடமை படிக்களைப் பெற முடியுமான போதும், நாவுல மற்றும் கலேவல வலயக் கல்வி அலுவலகங்களில் பதில் கடமை புரிவதற்காக நியமிக்கப்பட்டிருந்த வலய கல்விப் பணிப்பாளர்கள் அப்பதவிகளில் நிந்தரமாக நியமனம் செய்யப்பட்டிருந்ததுடன் வேறொரு பதவியில் கடமை மேவுகையில் ஈடுபட்டிருக்கவில்லை. அவ்வாறு பதில் கடமை அல்லது கடமை மேவுகை இல்லாமல் நாவுல மற்றும் கலேவல வலய அலுவலகங்களுக்கு முறையே ரூபா 1.6 மற்றும் ரூபா 8 மில்லியனாக மொத்தம் ரூபா 2.4 மில்லியன் பதில் கடமைச் சம்பளமாக செலுத்தப்பட்டிருந்தது.

கண்டி கல்வி வலயத்தில் 35 பாடசாலைகளில் அங்கீகரிக்கப்பட்ட


எண்ணிகையை விட கூடுதலான அதிபர் தரம்
உடைய 61 அதிபர்கள் இருக்கையில்
அவ்வலயத்தின் 28 பாடசாலைகளில் அதிபர்

பதவியில் பதில் கடமை புரிவதற்கு இலங்கை
ஆசிரியர் சேவையின் I, II, III ஆந் தர
ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

தென் மாகாண சபை

தென் மாகாண சபையினால் 2020ஆம் ஆண்டுக்காக ரூபா 34,002 மில்லியன் அரசு நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை களினூடாக ரூபா 5,284 மில்லியனுமாக ரூபா 39,286 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மீண்டெழும செலவினங்களுக்காக ரூபா 40,394 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 3,570 மில்லியனுமாக ரூபா 43,964 மில்லியன் கூட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது ரூபா 35,087 மில்லியன் அரசு நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை களினூடாக ரூபா 5,512 மில்லியனுமாக ரூபா 40,599 மில்லியன்

கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. மீண்டெழும செலவினங்களுக்காக ரூபா 39,414 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,840 மில்லியனுமாக ரூபா 42,254 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் கடந்த நான்கு வருடங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உண்மையான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 62 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 62 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - தென் மாகாண சபையின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2016 - 2020

தென் மாகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக் கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

சொத்துக்களை நிதிக்கூற்றுக்களில் வெளிப்படுத்தாமை

தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் 1993ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தப்பட்டுவரும், ரூபா 65 மில்லியன் பெறுமதியான காணியும், ரூபா 35.8 மில்லியன் பெறுமதியான கட்டிடங்களும், 2020 திசம்பர் 31ஆம் திகதியில் உள்ளபடியான முன்னைய பிரிவுகளில் காணப்பட்ட ரூபா 1.4

மில்லியன் பெறுமதியான இறுதி இருப்பு மற்றும் அத்திகதியில் உள்ளபடியான ரூபா 0.45 மில்லியன் தொகையான முன்னர் பூர்த்தி செய்யப்பட்ட இருப்பும் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

உத்தேச ஓய்வூதிய முறைமை

தென் மாகாண சபையின் ஊழியர்களுக்காக உத்தேச ஓய்வூதிய முறையையொன்றை ஏற்படுத்துவதற்காக 2019 ஏப்ரல் 09ஆம் திகதிய 2118/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக மாகாணத்தின் கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு உத்தேச ஓய்வூதிய முறைமை

யொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அந்த உத்தேச முறைமைக்காக கூட்டுறவு நிதியத்திலிருந்து ரூபா 100 மில்லியன் மற்றும் தீர்ப்பளவு செய்யப்படாத நீதிமன்ற தண்டப்பணத்தில் ரூபா 6 மில்லியன் எனுமாறு ரூபா 106 மில்லியன் கூட்டுத்தொகை கிடைத்திருந்தது. நிதியத்தினால் அந்த பணம் இரு அரசு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்த உத்தேச முறைமைக்காக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. நிதியத்திற்கு கிடைத்த மேற்படி பணம் உயர் மட்டத்தில் வட்டி வீதம் நிலவிய காலத்தில் முதலீடு செய்யாது, வட்டி வீதம் குறைவடைந்த பின்னர் முதலீடு செய்யப்பட்டமையால் நிதியத்திற்கு ரூபா 1.5 மில்லியன் வட்டி வருமானம் இழக்கப்பட்டிருந்தது.

தும்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் செயற்திட்டம்

தென் மாகாணத்தின் கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபையினால் தும்பு சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்ளும் செயற்திட்ட மொன்றிற்காக ரூபா 4 மில்லியன் செலவிடப்பட்டு தும்புகளை அரைக்கும் 259 இயந்திரங்கள், தும்பு வெட்டும் 28 இயந்திரங்கள், கம்பி வெட்டும் 28 இயந்திரங்கள் மற்றும் டிரிம் இயந்திரங்கள் 06 ஆகியன கொள்வனவு செய்யப்பட்டு, அவற்றை பகிர்ந்தளிப்பதற்காக ரூபா 2 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. இந்த இயந்திரங்களை பகிர்ந்தளித்தல் தொடர்பில் எதுவித விபரமும் கணக்காய்விற்கு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.

கூட்டுறவு நிதியத்திற்கு அறவிடப்பட வேண்டிய இலாபம்

1972 இன் 05ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்கள் அதிகாரசட்டத்தின் பிரகாரம், கூட்டுறவு நிதியங்களினால் பெற்றுக்கொள்ளப்படும் இலாபம், கூட்டுறவு நிதியத்திற்கு அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்டது. தென் மாகாண சபையின் 229 கூட்டுறவுச் சங்கங்களின் இலாபத்தில் ரூபா 194 மில்லியன் கூட்டுறவு நிதியத்திற்கு அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்ட போதிலும், மாத்தறை கூட்டுறவு உதவி ஆணையாளரினால் அந்த தொகையினை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விதவைகள் மற்றும் அநாதைகள் நிதியத்திற்கான பங்களிப்பு தொகையினை தாமதித்து அனுப்புதல்

தென் மாகாண சபையில் கடமையாற்றும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து அறவிடப்பட்டிருந்த 08 மாதங்களுக்குரிய விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புத் தொகை ரூபா 221 மில்லியன் தாமதித்து அனுப்பப்பட்டிருந்தது. மேலும் ரூபா 221 மில்லியனான விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய பங்களிப்புத் தொகை 2020 திசம்பர் 31ஆந் திகதி வரையிலும் அனுப்பப்பட்டிருக்கவில்லை.

வீதி நிர்மாணச் செயற்திட்டங்கள்

- தேருங்கலபானகல வீதியினை நிர்மாணிக்கும் ஒப்பந்தக் காலம் பல்வேறு சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டு, அந்த செயற்திட்டத்திற்காக ரூபா 7 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. உரிய முறையில் கலவைக் கற்களை பரப்பி தாரிடப்பட்டிராத காரணத்தால், குறித்த செலவினம் விளைவற்ற செலவினமாகியிருந்தது.

- தம்பால உடுகம வீதியினை கொன்கிறீட் இடுவதற்காக ரூபா 2 மில்லியன் முற்பணம் செலுத்தப்பட்டிருந்த போதிலும், உடன்படிக்கையின் பிரகாரம், நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டிராமையால், செயலாற்றல் பிணையில் அந்த முற்பணத்தை அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

மலசலக்கூடங்களை நிர்மாணிக்கும் செயற்திட்டம்

தென் மாகாண சபையின் மலசலகூட வசதிகளற்ற 11,246 பேரைக் கொண்ட 493 குடும்பங்களுக்காக 2019ஆம் ஆண்டின் போது மலசலக்கூடங்களை நிர்மாணிப்பதற்காக ரூபா 9 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. எனினும், அந்த நிதியேற்பாட்டினை பயன்படுத்தி ஒரு நலனாளி மாத்திரம் மலசலக்கூடத்தினை நிர்மாணித்திருந்தார். 2020ஆம் ஆண்டின் போது 206 நலனாளிகளுக்காக ரூபா 17 மில்லியன் செலவிடப்பட்டிருந்த போதிலும், 27 நலனாளிகள் மாத்திரம் மலசலக்கூடத்தினை நிர்மாணித்திருந்தனர்.

பூர்த்தி செய்யப்படாத செயற்திட்டங்கள்

கெகனதுர கோழிப் பண்ணை கால்நடை உற்பத்தி சார்ந்த பணிகளுக்காக குழாய் கிணறு ஒன்றினை நிர்மாணிப்பதற்காக 2019ஆம் ஆண்டின் போது மற்றும் 2020ஆம் ஆண்டின் போது மாகாண திட்டவட்டமான அபிவிருத்தி திட்டத்தினூடாக ரூபா 1.2 மில்லியன் நீர்வழங்கல் சபைக்கு செலுத்தப்பட்டிருந்தது. 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் குறித்த செயற்திட்டத்தின் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.

நட்டங்கள் மற்றும் இழப்புகள்

மாகாண சபையின் வாகனங்களில் 14 சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மற்றும் 15 சந்தர்ப்பங்களில் ஏற்பட்ட ஆதன நட்டங்களினால் ரூபா 16 மில்லியனான நட்டம் ஏற்பட்டிருந்தது.

நிலுவைக் கடன் மீதிகளை அறவிடாமை

தென் மாகாண அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த கடன் செயற்திட்டத்திற்குரியதாக 282 கடனாளிகளிடமிருந்து ரூபா 23 மில்லியனான கடன் அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்டது. அந்த கடன் மீதியில் 60 கடனாளிகளிடமிருந்து ரூபா 10 மில்லியன் 01 வருடத்திற்கு மேற்பட்ட காலமாக முன்கொண்டுவரப்படுகின்றமை அவதானிக்கப்பட்டது.

விளைவற்ற சொத்துக்கள்

- ருஹ்ணு சுற்றுலாப் பணியகத்தினால் மதுனாகல செயற்திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டின் போது ரூபா 41.5 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச்சாலை,


ஓய்வு அறை மமற்றும் உணவுக்கூடமும், 2007ஆம் ஆண்டின் போது ரூபா 1.3 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த கெமி கடமண்டியவும், 2008ஆம் ஆண்டின் போது ரூபா 2.7 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த 4 சுற்றுலா விடுதிகள் மற்றும் 2010ஆம் ஆண்டின் போது ரூபா 2 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த பாத இயன்முறைக் கட்டிடமும் 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் விளைவற்றுக் காணப்பட்டன.

- 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் தென் மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டிருந்த வீதிகளுக்கு தாரிடும் 14 இயந்திரங்கள், 2018ஆம் ஆண்டு முதலாகவும், அக்குரஸ்ஸ வலயக் கல்வி அலுவலகத்திற்கு செந்தமான வேன் வண்டியொன்று 2019ஆம் ஆண்டு முதலாகவும், தெலிஜ்ஜவில் பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான தேங்காய் எண்ணெய் காய்ச்சும் இயந்திரமொன்று 2018ஆம் ஆண்டு முதலாகவும், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளருக்கு கிடைத்திருந்த லொறியொன்று 2017ஆம் ஆண்டு முதலாகவும் மற்றும் தென் மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் பகுதியளவில் தன்னியக்க வயின்டிங் இயந்திரம் 2017ஆம் ஆண்டு முதலாகவும், 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும் விளைவற்றுக் காணப்பட்டன.

வடக்கு மாகாண சபை

வடக்கு மாகாண சபையினால் 2020ஆம் ஆண்டுக்காக ரூபா 27,602 மில்லியன் அரச நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை களினூடாக ரூபா 1,620 மில்லியனுமாக ரூபா 29,222 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 26,942 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,300 மில்லியனுமாக ரூபா 29,242 மில்லியன் கூட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது ரூபா 27,458 மில்லியன் அரச நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை களினூடாக ரூபா 1,420 மில்லியனுமாக ரூபா

28,878 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 26,628 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,082 மில்லியனுமாக ரூபா 28,710 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்தப் பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் கடந்த 4 வருடங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உண்மையான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 63 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 63 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வடக்கு மாகாண சபையின் வருடாந்த நிதிக் கூற்றுக்கள் 2016 - 2020

வடக்கு மாகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

மேலதிக நேரப் படிகளை கூடுதலாக செலுத்துதல்

யாழ்ப்பாணம் பிரதேசத்தின் சுகாதாரத் திணைக்களத்தினால் மீளாய்வாண்டு மற்றும் கடந்த வருடத்தில் 10 உத்தியோகத்தர்களின் மேலதிக நேரப் படிகளின் உண்மையான நிலைமையை வெளிப்படுத்தாது ரூபா 3.60 மில்லியன் மேலதிக நேரப் படிகள் கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

மோசடியான முறையில் சம்பளங்களை பெற்றுக்கொள்ளல்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் 2013ஆம் ஆண்டு முதல் மீளாய்வாண்டின் இறுதியளவில் ஆசிரியர் சம்பளங்கள் மற்றும் ஏனைய படிகளாக ரூபா 22.00 மில்லியன் மோசடியான முறையில் செலுத்தப்பட்டிருந்தது.

விளைவற்ற / குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

வடக்கு மாகாணத்தின் உள்ளூராட்சித் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழான பூநகரி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளால் ரூபா 25.79 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட 03 பொதுச் சந்தைகள், கூட்டெரு தயாரிப்பு நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் சரணாலயம் ஆகியன 3 முதல் 4 வருடங்களாக விளைவற்றுக் காணப்பட்டன.

சொத்துக்கள் முகாமைத்துவம்

வடக்கு மாகாண சபையினால் 2011ஆம் ஆண்டின் போது ரூபா 8.50 மில்லியனுக்கு கொள்வனவு செய்யப்பட்ட பிணியாளர் காவு வண்டி சுமார் 9,000 கிலோ மீட்டர்கள் ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டதன் பின்னர், எதுவித பழுதுபார்த்தலுக்கும் உட்படுத்தப்படாது 2019ஆம் ஆண்டின் போது முறையான அதிகாரமின்றி முல்லைத்தீடு மாவட்ட வைத்தியசாலையின் சொத்துக்கள் பதிவேட்டிலிருந்து பதிவழிக்கப்பட்டிருந்தது.

முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

பூநகரி சுகாதார மருத்துவ உத்தியோகத்தரால் 2018 ஏப்ரல் 8 ஆந் திகதி ரூபா 9.00 மில்லியன் பெறுமதியான வாகனமொன்று அங்கீகாரமின்றி உத்தியோகபூர்வமற்ற தரப்பினரால் எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் விபத்துக்குள்ளானமையால் பாரிய நட்டம் ஏற்பட்டிருந்தது. அது தொடர்பில் ஆரம்ப விசாரணை மேற்கொண்டு பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினருக்கு குற்றப்பத்திரம் வழங்கப்பட்டிருந்தது. 2020 திசம்பர் 31ஆந் திகதி வரையிலும் அது தொடர்பில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்குரிய வருமானங்களை அனுப்பாமை

மாகாண சபையினால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக சேகரிக்கப்பட்ட

முத்திரைக் கட்டணங்கள் மற்றும் நீதிமன்ற தண்டப்பணம் ஆகியன உரிய உள்ளூராட்சி அதிகார எல்லையின் அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக சேவைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட வேண்டியதாக காணப்பட்டது. வடக்கு மாகாண சபையினால் அவ்வாறு சேகரிக்கப்பட்ட முத்திரைக் கட்டணங்கள் ரூபா 82.05 மில்லியன் தொகையானது சுமார் 2 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக உரிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்படாது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. குறித்த உள்ளூராட்சி நிறுவனங்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டாத காரணத்தால் மீளாய்வாண்டின் போது அந்த வருமானம் மாகாண சபையின் வருமானத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.


ஆசிரியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்படாமை மற்றும் பதவியில் நிரந்தரமாக்கப்படாமை

2007 திசம்பர் 13ஆந் திகதிய 20/2007ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், ஒரே இடத்தில் 08 வருடங்கள் சேவையினைப் பூர்த்தி செய்த ஆசிரியர்க் இடமாற்றம் செய்யப்பட வேண்டியதாக இருந்தனர். வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் 12 வலயங்களின் 490 ஆசிரியர்கள் ஒரே பாடசாலையில் 8 முதல் 32 வருடங்களாக இடமாற்றம் பெறாது கடமையாற்றியுள்ளனர். மேலும், வவுனியா தெற்கு வலய அலுவலகத்தின் கீழ் கடமையாற்றும் 21 ஆசிரியர்களின் நியமனங்களை நிரந்தரமாக்கும் காலம் சுமார் 4 முதல் 32 வருடங்களாக இடம்பெற்றிருக்கவில்லை. வடக்கு மாகாண அரச சேவைக்கான தாபனவிகிதக் கோவையின் VIII ஆம் அத்தியாயத்தின் பிரகாரம் நிரந்தரமாக்குவதற்குரிய நடவடிக்கைகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கிழக்கு மாகாண சபை

கிழக்கு மாகாண சபையினால் 2020ஆம் ஆண்டுக்காக ரூபா 31,448 மில்லியன் அரசு நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறைகளினூடாக ரூபா 2,390 மில்லியனுமாக ரூபா 33,838 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வருமானத்தில் ரூபா 31,739 மில்லியன் மீண்டெழும் செலவினங்களுக்காகவும், ரூபா 2,099 மில்லியன் மூலதன செலவினங்களுக்காகவும் என ரூபா 33,838 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்துவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது ரூபா 29,058 மில்லியன் அரசு நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை

களினூடாக ரூபா 2,167 மில்லியனுமாக ரூபா 31,225 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது, மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 29,193 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 2,089 மில்லியனுமாக ரூபா 31,282 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் கடந்த 4 வருடங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உண்மையான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 64 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 64 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - கிழக்கு மாகாண சபையின் வருடாந்த நிதிக் கூற்றுக்கள்

கிழக்கு மாகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

நிலுவைக் காணி வரி வருமானம்

கிழக்கு மாகாணத்தின் 09 பிரதேச செயலகங்களுக்குரியதாக அரசு காணிகளில் ரூபா 328.89 மில்லியன் 1 முதல் 04 வருடங்களை வரையான காலமாக நிலுவையாக முன்கொண்டு வரப்பட்டவாறு காணப்பட்டது. அந்த நிலுவை வரி

வருமானத்தினை மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு கிழக்கு மாகாண காணிகள் நிர்வாக திணைக்களம் தவறியிருந்தது.

புனர்மைப்பு மற்றும் பழுதுபார்த்தல் பணிகள் நிறைவேற்றப்படாமை

பொருத்தமற்ற மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் (IUVDP) மற்றும் குறித்துரைக்கப்பட்ட மாகாண அபிவிருத்தி உதவி நிகழ்ச்சித்திட்டம் (PSDG) ஆகியவற்றின் மூலம் 12 புனர்மைப்பு

மற்றும் பழுதுபார்த்தல் பணிகளை நிறைவேற்று வதற்காக கிழக்கு மாகாணத்தின் இரண்டு பிரதேச சபைகளுக்கு மற்றும் 13 சமூக அடிப்படை அமைப்புகளுக்கு ரூபா 24.41 மில்லியன் பெறுமதியான ஒப்பந்தம் கையளிக்கப்பட்டிருந்தது. அந்த பணிகளை நிறைவு செய்வதற்கு ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் கடந்திருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நிறைவு செய்யப்பட்டிருக்கவில்லை.

நிலுவைக் கடன் மீதிகள்

கிழக்கு மாகாண சபையின் 07 திணைக்களங்களின் அரசாங்க உத்தியோகத் தர்களுக்கான முற்பணக் கணக்கில் ரூபா 32.6 மில்லியனான கடன் மீதிகள் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக நிலுவையாக காணப்பட்ட போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த கடன் மீதியை அறவிடுவதற்கு தவறியிருந்தது.

பெறுமதிசேர் வரியினை கூடுதலாக செலுத்துதல்

ஒப்பந்ததாரர்களுக்கு கொடுப்பனவு மேற்கொள்ளும் போது பெறுமதி சேர்

வரியினை 8 சதவீதம் படியாக கணிப்பிட்டு ரூபா 5.55 மில்லியன் செலுத்த வேண்டியதாக காணப்பட்ட போதிலும், கிழக்கு மாகாணத்தின் வலய சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அது 15 சதவீதம் படியாக கணிப்பிடப்பட்டு ரூபா 10.42 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. இதன் பிரகாரம், 2019 நவம்பர் 29ஆந் திகதிய 2151/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் 03ஆம் பிரிவுக்கு முரணாக 2019 திசெம்பர் 01ஆந் திகதி முதல் 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையான காலப்பகுதியினுள் ரூபா 4.87 மில்லியன் ஒப்பந்ததாரர்களுக்கு கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.


ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை அங்கீகரிக்கப்பட்டிராமை

கிழக்கு மாகாண சபையினால் சாசனத்திற்கமைய நிறுவப்பட்டிருந்த இரு நிறுவனங்களின் பதவியணியின் 34 பேருக்கு மீளாய்வாண்டின் போது ஊழியர் மிகையூதியமாக ரூபா 11 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. இந்த இரு நிறுவனங்களும் நிறுவப்பட்டு முறையே 4 மற்றும் 7 வருடங்கள் கடந்திருந்த போதிலும், மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் ஆட்சேர்ப்பு நடைமுறை மற்றும் பதவியணி அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை.

வட மத்திய மாகாண சபை

வட மத்திய மாகாண சபையினால் 2020 ஆம் ஆண்டுக்காக ரூபா 20,966 மில்லியன் அரச நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை களிநூடாக ரூபா 2,387.2 மில்லியனுமாக ரூபா 23,353.2 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 19,329 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 1,637 மில்லியனுமாக ரூபா 20,966 மில்லியன் கூட்டுத்தொகை மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது ரூபா 20,963.12 மில்லியன் அரச நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறை களிநூடாக ரூபா 2,506.79 மில்லியனுமாக

ரூபா 23,469.9 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 19,329 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 1,634.12 மில்லியனுமாக ரூபா 20,963.12 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் கடந்த 4 வருடங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உண்மையான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 65 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 65 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வடமத்திய மாகாண சபையின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2016 - 2020

வட மத்திய மாகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக்கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

கலைக்கப்பட்டதன் பின்னர் நிதியம் நடாத்திச்செல்லப்பட வேண்டிய முறை தொடர்பில் சாசனத்தில் குறிப்பிடப்பட்டிராமையால் மாகாண சபை கலைக்கப்பட்ட நாள் முதல் அந்த நிதியம் செயலற்றுக் காணப்பட்டது.

மாகாண முதல்வரின் நிதியம்

1992 இன் 5ஆம் இலக்க முதல்வரின் நிதிய சாசனத்தின் 3(1) பிரிவின் ஊடாக நிதியத்தின் நிர்வாகம், முகாமைத்துவம் மற்றும் மூலதனம் ஆகியன அதன் கட்டுப்பாட்டுச் சபைக்கு சாட்டப்பட்டிருந்தது. நிதியத்தின் கட்டுப்பாட்டு சபை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சியின் இரு அமைச்சர்கள் உள்ளடங்கலாக 06 பேரினைக் கொண்டிருந்ததுடன், மாகாண சபை

மாகாண அபிவிருத்தி திட்டம்

மீளாய்வாண்டின் போது மாகாண சபையினால் புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள வேலைத்திட்டங்களாக 721 முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 1,651.93 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது மேற்கொள்ளப்பட்டிருந்த நிதியேற்பாடுகளில் ரூபா 1,634.12

மில்லியன் பயன்படுத்தப்பட்டு 651 முன்மொழியப்பட்ட பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருந்தது. இந்த முன்மொழியப்பட்ட பணிகளின் 25 இன் பணிகள் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் ஆரம்பிக்கப்பட்டிருக்காததுடன், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ரூபா 318.26 மில்லியன் நிதியேற்பாடு குறைப்பயன்பாட்டுடன் காணப்பட்டது. 19 பணிகளை நிறைவு

செய்வதற்காக ரூபா 110.65 மில்லியன் நிதியேற்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும், அவற்றின் 50 சதவீதத்திற்கும் குறைவான பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. வேலைத்திட்டங்களின் செயன்முன்னேற்றம் அட்டவணை 19 இல் காண்பிக்கப்படுகின்றது.

விபரம்	புதிய வேலைத்திட்டங்களின் எண்ணிக்கை	திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் எண்ணிக்கை	மொத்த வேலைத்திட்டங்களின் எண்ணிக்கை	மொத்த பணிகளின் மதிப்பிடப்பட்ட பெறுமதி	ரூபா மில்லியன்
முழுமையாக நிறைவு செய்யப்பட்ட	197	454	651		1,057.44
50% இற்கு மேலதிகமாக நிறைவு செய்யப்பட்ட	14	12	26		165.58
50% இற்கு குறைவாக நிறைவு செய்யப்பட்ட	12	07	19		110.65
ஆரம்பிக்கப்படாத	25	-	25		318.26
மொத்தம்	248	473	721		1,651.93

அட்டவணை 19 - முன்மொழியப்பட்ட பணிகளின் செயன்முன்னேற்றம்
மூலம் - வட மத்திய மாகாண சபையின் செயலாற்றல் அறிக்கை

முகாமைத்துவ செயற்திறனின்மைகள்

- 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளின் பொது உள்ளூராட்சித் திணைக்களத்திற்குச் சொந்தமான 03 வாகனங்கள் 05 சந்தர்ப்பங்களில் விபத்துக்குள்ளானமையால் ரூபா 2.49 மில்லியன் நட்டம் ஏற்பட்டிருந்ததாக ஆரம்ப அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த விபத்துகளினால் ஏற்பட்ட நட்டங்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை இனங்கண்டு நட்டத்தினை அறவிடுவதற்கு அல்லது அந்த நட்டங்கள் மற்றும் இழப்பினை புத்தகங்களிலிருந்து பதிவழிப்பதற்கு மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- நிதிக்கூற்றுக்களின் பிரகாரம், 2020 செப்தம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக வைப்புக் கணக்குகளின் மீதிகளின் கூட்டுத்தொகை ரூபா 454.11 மில்லியனாக காணப்பட்டதுடன், அந்த மீதிகளினுள் 02 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக காணப்பட்ட ரூபா 186.80 மில்லியன் வைப்புகள் தொடர்பில்

- நிதிப்பிரமாணத்தின் பிரகாரம் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
- மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் மாகாணக் கல்வித் திணைக்களத்தின் மாகாண சபை உத்தியோகத்தர்களின் முற்பணக் கணக்கின் நிலுவைக் கடன் மீதி ரூபா 22.27 மில்லியன் காணப்பட்டது. அந்த நிலுவைக் கடன் மீதியில் 22 மரணமடைந்த உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 2.9 மில்லியனான கடன் மீதிகள் 03 மாதங்கள் முதல் 24 மாதங்கள் வரையான வீச்சில் நிலுவையாக முன்கொண்டுவரப்பட்டிருந்தது. அவ்வாறே, அந்த திணைக்களத்தின் 193 உத்தியோகத்தர்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய ரூபா 16.5 மில்லியனான நிலுவை மீதி அந்த உத்தியோகத்தர்கள் ஓய்வுபெற்று 03 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரையான வீச்சில் நிலுவையாக முன்கொண்டுவரப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அந்த நிலுவை மீதிகளை அறவிடத்

தவறியிருந்தது. திணைக்களத்தின் பணி நீக்கம் செய்யப்பட்ட 20 உத்தியோகத்தர்களுக்கிரிய ரூபா 1.79 மில்லியனான கடன் மீதி மற்றும் சேவையைக் கைவிட்டுச் சென்ற 19 உத்தியோகத்தர்களுக்கிரிய ரூபா 1.08 மில்லியனான கடன் மீதியும் காணப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் இந்த நிலுவைக் கடன் மீதிகளை அறவிடுவதற்கு திணைக்களம் தவறியிருந்தது.

- 2019ஆம் ஆண்டின் போது கலென்பிந்துனு வெவ கல்வி வலையத்தின் 53 பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த தரமான உள்ளீட்டுக்காக வழங்கப்பட்டிருந்த பணத்தில் ரூபா 4.17 மில்லியன் எஞ்சியுள்ள போது, 2020ஆம் ஆண்டுக்காக மேலும் 13.77 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது.

வட மத்திய மாகாணத்தின் சுற்றுலா செயற்திட்டத்தினை மேம்படுத்தல்

வட மத்திய மாகாணத்தின் சுற்றுலா செயற்திட்டத்தினை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்பத் தரம் வாய்ந்த வரலாற்று ரீதியான காணொளி நிகழ்ச்சித்திட்ட மொன்றினை தயாரித்தல், கவர்ச்சியான புகைப்படங்களுடனான தரமான புத்தக மொன்றினை வடிவமைத்தல் மற்றும் பொருத்தமான தகவல்கள் அடங்கிய வலைதளமொன்றினை நிர்மாணிப்பதற்காக பிரதம செயலாளரால் வழங்குநர் ஒருவருடன் ரூபா 15.79 மில்லியனுக்கு 2016 மார்ச் 23ஆந் திகதி உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டிருந்தது.

- செயற்திட்டத்தின் பிரதான அங்கமொன்றாக சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வலைதளமொன்றினை உருவாக்குவதற்காக வழங்குநருக்குள்ள தகைமைகள் மற்றும் / அல்லது இதற்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட வலைதளங்களின் விபரங்களேனும் பெற்றுக்கொள்ளாது, திறந்த அடிப்படையில் வலைக்கேள்வி கோரப்படாது வழங்குநர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆகக் குறைந்தது இந்த வழங்குநரின் என குறிப்பிடப்பட்டிருந்த வலைதளங்களும் செயற்படு நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் பரிசோதிக்கப்பட்டிருக்கவில்லை.
- உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட தொகையில் 12.14 மில்லியன் 2016 திசெம்பர் 26ஆந் திகதி வரை

செலுத்தப்பட்டிருந்த போதிலும், 2021 மே 10ஆந் திகதி வரையிலும் வழங்குநரினால் இந்த செயற்திட்டம் நிறைவு செய்யப்பட்டு வட மத்திய மாகாணத்தின் சுற்றுலாக் கைத்தொழிலின் மேம்பாட்டுக்காக பயன்படுத்துவதற்கு இயலுமான வகையில் மாகாண சபைக்கு கையளிக்கப்பட்டிருக்கவில்லை.

- செயற்திட்டம் நிறைவு செய்ய வேண்டிய திகதி குறிப்பிடப்பட்டிராமை, உடன்படிக்கையின் நிபந்தனைகளில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டிருக்காமையோன்ற பல்வேறு குறைபாடுகள் உடன்படிக்கையில் காணப்பட்டமையால் வழங்குநருக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியாதிருந்தது.

ஒப்பந்த நிர்வாகத்திலான குறைபாடுகள்

- பாடசாலையொன்றின் சிற்றுண்டிச்சாலை மற்றும் ஆசிரியர் விடுதியினை நிர்மாணித்தல்

பிரதம அமைச்சினால் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளின் போது அ/கெக்கிராவ திருப்பனே மஹாநாம வித்தியாலயத்தின் சிற்றுண்டிச்சாலையை நிர்மாணிப்பதற்காக ரூபா 11.84 மில்லியனும், ஆசிரியர் விடுதியினை நிர்மாணிப்பதற்காக ரூபா 8.70 மில்லியனும் செலவிடப்பட்டிருந்தது. அந்த நிர்மாணங்கள் தொடர்பின் பின்வரும் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன.

- மேற்படி ஒப்பந்தத்தின் பணிகளை நிறைவு செய்து முறையாக கையளிக்கப்படாத காரணத்தால் 03 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக விளைவற்றுக் காணப்பட்டது. விளைவற்றுக் காணப்பட்டமையால் ஆசிரியர் விடுதியினுள் பிரவேசிக்க முடியாத அளவில் புதர்கள் மண்டியிருந்தமை, உள்ளே விலங்குகள் உலாவுதல் மற்றும் சிற்றுண்டிச்சாலையில் சிவிலினுக்காக இடப்பட்டிருந்த 2 அடி அகலம் மற்றும் 2 அடி நீளமான 75 சிவிலின் தகடுகள் மற்றும் வெளிப்புறமாக பொருத்தப்பட்டிருந்த 10 அடி 3 அங்குலம் மற்றும் 9 அடி அகலமான பெரிய 04 கண்ணாடிகள் (Tempered Glass) கழன்று போயிருந்தது.
- சிற்றுண்டிச்சாலையை நிர்மாணிப்பதற்கிரிய உடன்படிக்கை செய்யப்பட்ட பெறுமதி

ரூபா 2.77 மில்லியனான 23 வேலை உருப்படிகளை நடைமுறைப்படுத்தாது அதற்குப் பதிலாக உடன்படிக்கை அதிகாரிகளால் அங்கீகரிக்காத மேலதிக பணிகளின் கீழ் 13 உருப்படிகளுக்காக ரூபா 5.54 மில்லியன் கூட்டுத்தொகை செலுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், சிற்றுண்டிச்சாலையை நிர்மாணிப்பதற்காக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட தொகையை விட ரூபா 2.52 மில்லியன் கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது. அது ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட தொகையை விட 27 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது.

- 2016 திசம்பர் 02ஆந் திகதி ஆசிரியர் விடுதியினை நிர்மாணிக்கும் பணிக்காக தலைமை அமைச்சினால் உடன்படிக்கை செய்யப்பட்ட ரூபா 12.18 மில்லியன் மதிப்பிடப்பட்ட செலவினத்தில் 32 சதவீதமான ரூபா 3.92 மில்லியன் கூட்டுத்தொகையான 46 வேலை உருப்படிகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

• **பாடசாலையொன்றின் விளையாட்டுத்திடலைச் சுற்றிலும் வடிகாண் கட்டமைப்பொன்றினை நிர்மாணித்தல்**

பிரதம அமைச்சினால் ரூபா 13.79 மில்லியன் செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்த அ/கெக்கிராவ திருப்பனே மஹாநாம வித்தியாலயத்தின் விளையாட்டுத்திடலினைச் சுற்றிலும் வடிகாண் கட்டமைப்பொன்றினை நிர்மாணிக்கும் போது பின்வரும் குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.

- விளையாட்டுத்திடலினைச் சுற்றிலும் வடிகாண் கட்டமைப்பொன்றினை நிர்மாணிப்பதற்கான மதிப்பிடப்பட்ட பணிகளுக்கு மேலதிகமாக ரூபா 1.81 மில்லியனான மேலதிக வேலை நிறைவேற்றப்பட்டிருந்தது. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மதிப்பிடப்பட்ட பெறுமதி ரூபா 11.98 மில்லியனாக காணப்பட்டதுடன், அந்த பெறுமதியை 15 சதவீதத்தினால் விஞ்சி அந்த பணிகளுக்காக முறையான அங்கீகாரமின்றி பிரதம அமைச்சினால் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

- வடிகாண் கட்டமைப்பினை நிர்மாணிக்கும் போது விளையாட்டுத்திடலின் மேற்புறம் மூலையில் இயற்கையாக அமைந்துள்ள கருங்கல் அமைந்துள்ளமையால், எஞ்சிய இரு பகுதிகளில் மாத்திரம் வடிகாண் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

விளையாட்டுத்திடலின் மேற்புறம் அமைந்துள்ள தனியார் காணிகளிலிருந்து வடிந்தோடும் நீர் விளையாட்டுத்திடலில் தேங்கி, அதன் சில பகுதிகள் சேற்றுக் குழிகளாக மாறியுள்ளன. இது தொடர்பில் “அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை” நிகழ்ச்சித்திட்டத்தின் செயற்திட்ட பொறியியலாளரால் வழங்கப்பட்டிருந்த பரிந்துரைகள் தலைமை அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. வடிகாண் கட்டமைப்பினை நிர்மாணிக்கும் போது Shuttering இற்காக ரூபா 2.77 மில்லியன் செலுத்தப்பட்டிருந்த போதிலும், வடிகாண்களின் இரு பக்கச்சுவர்களின் வெடிப்புகள் மற்றும் வெளிப்புறமாக தள்ளப்பட்ட கொன்கிரீட் பகுதிகளை காணக்கூடியதாக இருந்தது. அவற்றுள் வெடிப்புகள் மற்றும் வெளிப்புறமாக தள்ளப்பட்ட கொன்கிரீட் பகுதிகள் பிளாஸ்டர் இடப்பட்டு மூடப்பட்டிருந்தது. மதில்களின் அடிப்புறம் மற்றும் வெடிப்புக்குள்ளான இடங்களிலிருந்து நீர் வடிகாணினுள் கசிந்தவாறு காணப்பட்டது.

- **விளையாட்டுத்திடலின் சுற்றிலும் வேலி மற்றும் தடுப்பு அமைத்தல்**

உலக வங்கியின் கீழான செயற்திட்ட நிதியீட்டலின் கீழ் ரூபா 4.86 மில்லியன் உடன்படிக்கைப் பெறுமதியின் அடிப்படையில் தலைமை அமைச்சினால் அ/கெக்கிராவ திருப்பனே மஹாநாம வித்தியாலயத்தின் விளையாட்டுத்திடலினைச் சுற்றிலும் வேலி மற்றும் தடுப்பினை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அது தொடர்பில் பின்வரும் குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.

- தெரிவு செய்யப்பட்ட விலைக்கேள்வியாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட விலைக்கேள்வி ஆவணங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட வேலை உருப்படிகளுக்காக தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்ட தகவல்களை விரிவாக மதிப்பீடு செய்யாது விலைக்கேள்வி கூட்டுப் பெறுமதி மாத்திரம் கருத்திற்கொள்ளப்பட்டு ஆகக் குறைந்த விலைக்கேள்வியினை சமர்ப்பித்த விலைக்கேள்வியாளருக்கு ஒப்பந்தத்தினை கையளிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

- வலையினால் அமைந்த வேலியினை நிர்மாணிக்கும் போது 1.52 m உயரம் 10

Gauge அளவுடைய வலை 826.2 சதுர மீட்டருக்காக, சதுர மீட்டர் ஒன்றுக்கு ரூபா 767 படியாக ரூபா 633,695 செலுத்தப்பட்டிருந்தது. எவ்வாறான போதிலும், தரக்கட்டுப்பாட்டு சான்றிதழின் பிரகாரம், அதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தது Gauge 12 அளவிலான வலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. Gauge 12 அளவிலான வலையின் சந்தை விலையானது Gauge 10 அளவிலான வலையின் சந்தை விலையினை விட சுமார் 40 சதவீதம் குறைவாக காணப்பட்டமையால், அதற்காக ரூபா 253,478 தொகை கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது. இந்த வலையானது மதிப்பிடப்பட்ட தடிப்பில் காணப்பட்டமையால் பெரும்பாலான இடங்களில் அது கிழிந்து சேதமடைந்து காணப்பட்டது. அதன் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட Gauge 10 அளவிலான வலையொன்று இடப்பட்டு முழுமையான வேலியும் மீளமைக்கப்பட வேண்டியதாக காணப்பட்டது.

- விளையாட்டுத்திடலினைச் சுற்றிலும் உள்ள வடிகாண் கட்டமைப்பின் சுமார் 06 அங்குலம் ஆழத்தில் காணப்படவேண்டிய வெளிப்புற கொன்கிரீட் மதிலின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்த இந்த வேலிக்காக கொன்கிரீட் இடும் போது அந்த வடிகாண் கட்டமைப்பின் வெளிப்புற மதிலின் நடுவில் GI குழாய் இடப்பட்டிராத பல்வேறு சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. சில இடங்களில் ஒவ்வொரு இடங்களில் GI குழாய்மற்றும் மதிலின் வெளிப்புறம் ஆகியவற்றுக்கிடையே உள்ள இடைவெளி ஒரு அங்குலமாவது காணப்படவில்லை. அதன் காரணமாக அந்த கொன்கிரீட் மதிலின் குழாய் இடப்பட்ட இடங்கள் வெடிப்புக்குள்ளானமையால் முழுமையான வேலியும் வெளிப்புறம் சாய்வாக காணப்பட்டது.
- விளையாட்டுத் திடலினைச் சுற்றிலும் வலையினால் அமைந்த வேலியினை நிர்மாணிப்பதற்காக 50 m.m. GI குழாய்கள் சுமார் 705 மீட்டர் நீளம் (826m / 15m x 12.8m) இற்காக ரூபா 581,625 செலுத்தப்பட்டிருந்த போதிலும், கணக்காய்வுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் முழுமையான வேலியில் காணப்பட்ட 50 m.m. GI

குழாயின் அளவில் நீளம் 675 மீட்டராக காணப்பட்டது. அதன் பிரகாரம், ரூபா 24,750 கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது.

- பாடசாலையொன்றின் கேட்போட் கூடத்தினை நிர்மாணித்தல்பலுகஸ்தமன மகா விதியாலயத்தின் கேட்போட்கூடம் ரூபா 542.02 மில்லியனுக்கு திட்டமிடப்பட்டு நிர்மாணிப்பதற்காக () 2017 ஏப்ரல் 05ஆந் திகதி பிரதம அமைச்சின் செயலாளரால் ஒப்பந்ததாரர் ஒருவருடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பின்வரும் குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.
- வட மத்திய மாகாண நிதி விதி 418.2, அரசாங்க பெறுகைகள் வழிகாட்டிக் கோவையின் 2.5.1(அ) வழிகாட்டி மற்றும் 4.1.1(இ) வழிகாட்டி ஆகியவற்றின் பிரகாரம், தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்ந்தர கடப்பாடெடான்ற இல்லாது பெறுகை நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்படக்கூடாது. போதிய நிதியேற்பாடின்றி 2016 செப்தம்பர் 23ஆந் திகதி பத்திரிக்கை அறிவித்தல் வெளியிடப்பட்டு இந்த பெறுகை ஆரம்பிக்கப்பட்டிருந்தது. செயற்திட்டத்தினை ஆரம்பிப்பதற்குரிய பெறுகைத் தேவைப்பாடு அல்லது கோரிக்கைகள், அதற்காக வழங்கப்பட்ட அங்கீகாரம், சாத்தியவளக் கற்கை அறிக்கைகள் போன்றன கணக்காய்விற்கு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.
- 2017/35ஆம் இலக்கமுடைய அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் ஊடாக மாகாண நிதி விதி 418.2 இன் ஏற்பாடுகளிலிருந்து விலகுவதற்கு அமைச்சரவையால் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அங்கீகாரத்தினை அடிப்படையாக கொண்டு கட்டங்களாக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்காக பெறுகைகள் குழுவினால் விலைக்கேள்வியாளர் ஒருவருக்கு இந்த ஒப்பந்தத்தினை கையளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. கட்டங்களாக நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு உடன்படிக்கை செய்யாது முழுமையான செயற்திட்டமும் ரூபா 542.02 மில்லியனுக்கு நடைமுறைப்படுத்துவதற்கு 2017 ஏப்ரல் 05ஆந் திகதி தெரிவு செய்யப்பட்ட விலைக்கேள்வியாளருடன் உடன்படிக்கை

கைச்சாத்திடப்பட்டிருந்தது. 2017 ஏப்ரல் 05ஆந் திகதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு 2017 ஏப்ரல் 28ஆந் திகதி ரூபா 100 மில்லியனான தொழில் ஆரம்பிப்பு முற்பணங்கள் செலுத்தப்பட்டிருந்தன.

- இந்த கேட்போர் கூடத்தினை பிரதான ஒன்றுகூடல் அறையாக பயன்படுத்துவதற்கும், தற்போது அண்மிய பாடசாலைகளால் கூட்டங்கள், நாடகங்கள், சங்கீத நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு வேறு மண்டபங்களுக்கு செலுத்தும் பணத்தை இந்த பாடசாலைக்கு பெற்றுக்கொள்வதும் இந்த செயற்திட்டத்தின் அடிப்படை நோக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. எவ்வாறான போதிலும், பொலன்னறுவை நகரின் சுமார் 03 கிலோ மீட்டர்கள் பரப்பளவினுள் சுமார் 800-4200 இருக்கை இயலாவினைக் கொண்ட 04 கேட்போர் கூடங்கள் அமைந்துள்ளமையும், பலுகஸ்தமன மகா வித்தியாலயத்தில் சுமார் 850 மாணவர்கள் கற்கின்றமையால் இந்த பாடசாலைக்கு ரூபா 542 மில்லியன் தொகை செலவிடப்பட்டு 4000 இருக்கைகளை விட அதிக எண்ணிக்கையான இயலாவினைக் கொண்ட கேட்போர் கூடமொன்றினை நிர்மாணிக்கும் தேவைப்பாட்டினை உறுதிப்படுத்துவதற்கு போதமான சான்றுகள் முன்வைக்கப்படவில்லை. பொது மக்களின் நலனுக்காக ஈடுபடுத்த முடியுமாக இருந்த ரூபா 100 மில்லியன் செலவிடப்பட்டு முழுமையாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்த கட்டிடம் பயன்படுத்த முடியாததாக காணப்பட்டது. அவற்றின் நிதி ரீதியான நடடமொன்று ஏற்படுகின்றமை, சுற்றாடல் மற்றும் சமூக பிரச்சினைகள் உருவாதல், ஒப்பந்த உடன்படிக்கை மீறப்படல் ஆகியவற்றால் சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்தமை போன்ற குறைபாடுகள் வெளிப்படுத்தப்பட்டன.

• அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டம்

- “அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின்” கீழ் நேகம முஸ்லிம் வித்தியாலயத்தின் பல்நோக்கு கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்ததாரருக்கு ரூபா 7.66 மில்லியன் செலுத்த வேண்டியதாக காணப்பட்ட

போதிலும், ரூபா 9.69 மில்லியன் செலுத்தப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், ரூபா 2.30 மில்லியன் கூடுதலாக செலுத்தப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக பெறுமதி சேர் வரியாக ரூபா 320,731 கூடுதலாக கணிப்பிடப்பட்டு இரண்டாவது மற்றும் இறுதிப் பட்டியல்களின் மூலம் செலுத்தப்பட்டிருந்தது.

- “அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின்” கீழ் பலுகஸ்தமன மகா வித்தியாலயத்தின் சிறுநண்டிச்சாலையை நிர்மாணிப்பதற்காக 2017 ஆகஸ்ட் 28ஆந் திகதி ரூபா 10.29 மில்லியனான (பெறுமதி சேர் வரி நீங்கலாக) பெறுமதியின் அடிப்படையில் பிரதம அமைச்சின் செயலாளரால் ஒப்பந்ததாரர் ஒருவருடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. 2017 ஆகஸ்ட் 31ஆந் திகதி உடன்படிக்கை செய்யப்பட்ட பெறுமதியில் 30 சதவீதமான ரூபா 3.09 மில்லியன் தொழிலாரம்பிப்பு முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது. உடன்படிக்கையின் பிரகாரம், 2017 திசம்பர் 28ஆந் திகதி நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட வேண்டிய போதிலும், 2021 மே 10ஆந் திகதி வரையிலும் கட்டிடத்தின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறான போதிலும், 03 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக குறித்த பணியில் ஈடுபடுத்தப்படாது ஒப்பந்ததாரரால் நிறுத்தி வைக்கப்பட்டு அந் பணத்தை அறவிடுவதற்காக முற்பண பிணைமுறியை காசாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- “அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின்” கீழ் நல்லச்சிய ஆரம்ப பாடசாலையின் 04 கட்டிடங்களின் பழுதுபார்த்தல்களுக்காக ஒப்பந்ததாரர் ஒருவருடன் ரூபா 4.94 மில்லியனுக்கு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஆசியரிய விடுதியின் மற்றும் மேலும் ஒரு கட்டிடத்தின் பழுதுபார்த்தல்கள் ஆரம்பிக்கப்பட்டதுடன், இது இடைநடுவில் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த 02 கட்டிடங்களின் பழுதுபார்த்தல் பணிகள் 2021 மே 10ஆந் திகதி வரையிலும் மீள ஆரம்பிக்கப்பட்டிருக்கவில்லை. எவ்வாறான போதிலும், அந்த ஒப்பந்ததாரருக்கு

எதிராக எதுவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

தண்டப்பணம் மற்றும் தாமதக் கட்டணங்களை அறவிடப்பாமை

2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் மாகாண வீதி மற்றும் மாகாண வீதி அனுமதிப்பத்திர உரித்துடைய பேருந்துகளுக்காக வழங்கப்படும் 62 தண்டப்பண சீட்டுகளுக்காக ரூபா 5.37 மில்லியன் அறிவிடப்பட வேண்டியதாக காணப்பட்டது. அந்த தண்டப்பணம் மற்றும் தாமதக்கட்டணங்களை அறவிடுவதற்கு பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

கைவிடப்பட்ட செயற்திட்டங்கள்

- அ/கெக்கிரா வதிரப்பனே மஹாநாம வித்தியாலயத்தின் கட்டிடமொன்று மற்றும் ஆரம்பக் கற்றல் வள நிலையத்தினை நிர்மாணிப்பதற்காக 2017 மார்ச் 13ஆந் திகதி ரூபா 41.45 மில்லியனான ஒப்பந்தப் பெறுமதியின் அடிப்படையில் ஒப்பந்ததாரருடன் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரருக்கு ரூபா 14.51 மில்லியன் (பெறுமதி சேர் வரியுடனான) தொழிலாரம்பிப்பு முற்பணம் செலுத்தப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரரால் நிர்மாணத் தளத்தில் பல்வேறு குழிகள் (பேஸ் குழிகள்) மாத்திரம் வெட்டப்பட்டிருந்தது ஒப்பந்ததாரருக்கு எதுவித அறிவித்தலும் இல்லாது பணிகைவிடப்பட்டிருந்தது. ஒப்பந்ததாரரால் 2018 மார்ச் 31ஆந் திகதி வரையிலும் நடைமுறைப்படுத்தப்படும் வகையில் ரூபா 12.44 மில்லியன் முற்பண பிணையொன்று மற்றும் ரூபா 2.07 மில்லியனான செயலாற்றல் பிணையொன்று வழங்கப்பட்டிருந்தது. எனினும், அந்த பிணைமுறிகளின் காலம் முதிர்வடைவதற்கு முன்னர் ஒப்பந்ததாரரால் பணிகைவிடப்பட்டிருந்தது. அந்த பிணை முறிகளை காசாக்குவதற்கு உரிய பொறுப்புக்கூற வேண்டிய உத்தியோகத் தரர்கள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- “அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை செயற்திட்டத்தின்” கீழ் பிரதம

அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட அ/கெக்கிரா வதிரப்பனே மஹாநாம வித்தியாலயத்தின் விளையாட்டுத்திடலின் பார்வைக்கூடத்தினை நிர்மாணிப்பதற்காக 4.54 மில்லியன் அடிப்படையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. 2017ஆம் ஆண்டின் போது ஒப்பந்ததாரர் அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ரூபா 1.09 மில்லியனான வேலைப் பகுதி மாத்திரம் நிறைவே செய்யப்பட்டு செயற்திட்டம் கைவிடப்பட்டிருந்தது. செலவிடப்பட்ட ரூபா 1.09 மில்லியனான தொகை விளைவற்றதாகியிருந்தது.

- அ/கெக்கிரா வதிரப்பனே மஹாநாம வித்தியாலயத்தின் விளையாட்டுத்திடலுடனான நிலத்தினை மேம்படுத்துவதற்காக ரூபா 5.06 மில்லியன் பெறுமதிக்கு 2017 மே 15ஆந் திகதி ஒப்பந்ததாரர் ஒருவருடன் பிரதம அமைச்சின் செயலாளரால் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்திற்காக 3 சந்தர்ப்பங்களில் ரூபா 7.12 மில்லியன் ஒப்பந்ததாரருக்கு செலுத்தப்பட்டிருந்தது. கணக்காய்வுத் திகதியான 2021 ஏப்ரல் 07ஆந் திகதி வரையிலும் விளையாட்டுத்திடலின் பணிகளை நிறைவு செய்யாது ஒப்பந்தம் கைவிடப்பட்டிருந்ததுடன், பாடசாலையின் மாணவர்களுக்கு விளையாடுவதற்கு காணப்பட்ட சந்தர்ப்பமும் 05 வருடங்களுக்கு மேற்பட்ட காலமாக இழக்கப்பட்டிருந்தது. அவ்வாறே இந்த விளையாட்டு மைதானத்தை உருவாக்குவதற்காக செலுத்தப்பட்டிருந்த ரூபா 7.12 மில்லியன் செலவினம் விளைவற்றதாகியிருந்தது.

பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் மேற்கொள்ளப்படாமை

தம்புத்தேகம மற்றும் கலென்பிந்துனு வெவ வலயக் கல்வி அலுவலகத்திற்குச் சொந்தமான பாடசாலைகளில் அமைந்துள்ள ஆசிரிய விடுதிகளில் முறையே 117,373 சதுர அடி மற்றும் 62,434 சதுர அடி பரப்பளவான 135 ஆசிரிய விடுதிகளின் 65 பாவனைக்கு பொருத்தமற்ற நிலையில் பழுதுபார்க்கப்பட வேண்டியதாக காணப்பட்டது. ஹிங்குராங்கொட, கெக்கிராவ, பொலன்னறுவை, திம்புலாகல வலய அலுவலகங்களுக்குரிய ரூபா 567 மில்லியனான அரச இல்லங்கள் பழுதுபார்க்கப்பட வேண்டிய மட்டத்திலும்,

ஹிங்குரங்கொட மற்றும் பொலன்னறுவை வலய அலுவலகங்களுக்குரிய ரூபா 42 மில்லியனான அரச இல்லங்கள் உடைத்து அகற்றப்பட வேண்டிய நிலையிலும் காணப்பட்டது.

சொத்துக்களிலிருந்து பெற வேண்டிய வருமானம்

கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களத்தின் விஸ்கம் பியச கட்டிடத்தில் நடாத்தப்படும் 22 கண்காட்சிக்கூடங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் அறவிடப்பட வேண்டிய ரூபா 1.11 மில்லியன் வாடகை வருமானம் நிலுவையாக காணப்பட்டதுடன், அந்த கடை வாடகையினை அறவிடுவதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

விளைவற்ற / குறைப்பயன்பாடுடைய சொத்துக்கள்

- மாகாண விளையாட்டு திணைக்களத்தினால் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 661,344 தொகையான விளையாட்டு பயணப்


பொதிகள் மற்றும் சம்பாத்து இருப்பும், 2019 ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 266,785 பெறுமதியான விளையாட்டு உடைகளின் இருப்பும், 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் போது விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருந்த 68 ரீ சேட்களும், பெறுமதி இனங்காணப்படாத 2018ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட விளையாட்டு உடைகளின் இருப்பும், 2015ஆம் ஆண்டின் போது கொள்வனவு செய்யப்பட்ட 14 பயண பொதிகளும் பயன்பாட்டுக்கு எடுக்கப்படாது 2021 மே 10 ஆந் திகதி வரையிலும் களஞ்சியத்தின் ஒரு பகுதியில் குவிக்கப்பட்டிருந்தது.

- மாகாண ஆயுர்வேத திணைக்களத்திற்கு உரிய சுற்றுலா விடுதி பல வருடங்களாக முழுமையாக பயன்படுத்தப்பட்டிராததுடன், வெளிவாரித் தரப்பினரை கவர்வதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்று திணைக்களத்தினால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

வடமேல் மாகாண சபை

வடமேல் மாகாண சபையினால் 2020 ஆம் ஆண்டிற்காக ரூபா 32,848 மில்லியன் அரசாங்கத்தின் மானியங்கள் மூலமும் உள்ளக வழிகளினூடாக ரூபா 5,430 மில்லியனுமாக ரூபா 38,278 மில்லியன் கூட்டுத்தொகை வருமானமாக மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டில் மீண்டுவரும் மற்றும் மூலதனச் செலவினத்திற்காக முறையே ரூபா 36,273 மில்லியன் தொகையும் ரூபா 2004 மில்லியன் தொகையுமாக கூட்டுமொத்தம் ரூபா 38,277 மில்லியன் செலவின மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வாண்டில் அரசாங்க மானியமாக ரூபா 32,996

மில்லியன் தொகையும் உள்ளக வழிகளிலிருந்து ரூபா 5,679 மில்லியன் தொகையுமாக ரூபா 38,675 மில்லியன் வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. மீண்டுவரும் செலவினத்திற்கு ரூபா 35,433 மில்லியன் தொகையும் மூலதனச் செலவினத்திற்கு ரூபா 1,041 மில்லியன் தொகையுமாக கூட்டுமொத்த ரூபா 36,474 மில்லியன் பயன்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் முன்னைய 04 ஆண்டுகளின் மதிப்பிடப்பட்ட மற்றும் உள்ளவாறான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 66 இல் காட்டப்பட்டுள்ளது.



உரு 66 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - வடமேல் மாகாண சபையின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2016 - 2020

வடமேல் மாகாண சபையினால் மீளாய்வாண்டில் நிறைவேற்றப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுக் கணக்காய்வுப் பரிசோதனையில் வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புக்களின் பொழிப்பு கீழே காட்டப்பட்டுள்ளது.

நிலுவை வருமானம்

பிரதம செயலகம், மாகாண வருமானத் திணைக்களம் மற்றும் காணி ஆணையாளர் திணைக்களத்தினால் 06 வருமானக் குறியீடுகளிற்காக 2020 திசம்பர் 31 இல் உள்ளவாறு அறிவிடப்பட வேண்டிய

வருமானம் ரூபா 290.8 மில்லியன் ஆக இருந்தது. அதில் ரூபா 176.3 மில்லியன் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலமாக நிலுவையாக இருந்து வருவதாகும்.

வரி வருமானங்களுக்கு விடுவிப்பு வழங்குதல்

மாகாண வருமானத் திணைக்களத்தினால் 1991 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய 785 கோவைகளுக்குரிய ரூபா 117.0 மில்லியனான நிலுவை புரள்வு வரி, 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குரிய 498 முத்திரைக் கட்டணக்

கோவைகளுக்குரிய வரி மற்றும் தண்டப்பணம் முறையே 38.0 மில்லியன், ரூபா 41.6 வருமானம் மற்றும் மேலதிக முத்திரைக் கட்டணங்கள் ரூபா 79.7 மில்லியன் 2016 முதல் 2020 வரையான காலப்பகுதிக்குள் விடுதலை வழங்கியமையால் மாகாண சபை நிதியத்திற்கு ரூபா 276.3 மில்லியன் இழக்கப்பட்டிருந்தது.

ஆறு மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

பிரதான அமைச்சு, வட மேல் மமாகாண சபை மற்றும் குருணாகல் மாநகர சபை என்பன ஒன்றிணைந்து ஆறு மாடிக் கட்டிடமொன்றை நிர்மாணிப்பது தொடர்பாக மேற்கொண்ட தெரிவு பரிசோதனையின் போது பின்வரும் அவதானிப்புக்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

- வடமேல் மாகாண பொறியியல் திணைக்களத்திடம் தகுதிவாய்ந்த பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டுள்ள பதவியணியினர் காணப்படும் போது அவர்களைக் கொண்டு வடிவமைப்பதற்கும் மதிப்பீடுகளையும் தயாரிக்கும் திறனைக் கொண்டிருக்கையில் ஆனால் வடிவமைப்பு மற்றும் கட்டிட நிர்மாணம் (Design & Building) பெறுகை முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பது மாகாண சபையின் முன்னுரிமையான செயற்பாடொன்றாக இருப்பதால் இதற்கு மாகாண பொறியியல் திணைக்களத்தினால் திட்டங்களைத் தயாரிக்கப்பட்டிருந்தால் அதற்காக நீண்ட காலம் எடுக்கும் என்பதால் வடிவமைப்பு மற்றும் நிர்மாண பெறுகை முறை தெரிவு செய்யப்பட்டது. பெரிய அல்லது பெரிய சிக்கலான நிர்மாணங்களுக்கு மட்டுமே வடிவமைப்பு மற்றும் நிர்மாண பெறுகை முறை பயன்படுத்துப்படுவதால், மேற்கூறிய விடயங்களின் பிரகாரம் இப்பெறுகை தெரிவு செய்யும் போது குறுகிய காலத்தில் வேலைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்திலே இந்நியதி பின்பற்றப்படுவதால் அது பெறுகை முறைமை தெரிவுசெய்யும் நடைமுறைகளிலிருந்து விலகிய நியதியொன்றாக பயன்படுத்தப்பட்டிருந்தது.

- கேள்வி மதிப்பீடு செய்யும் போது அரசாங்க பெறுகை வழிகாட்டுதல்களின் வழிகாட்டியின் 7.8.4 (ஆ) இற்கு இணங்க, குறைந்த கேள்வி பாதுகாப்பு அறிவிப்பு படிவங்களைப் பயன்படுத்துவது கேள்வியில் முக்கியமான விலகலாக கருதி கேள்வி மதிப்பீட்டிற்கு உட்படுத்தக்கூடாது. மேற்குறிப்பிட்ட பிழை காணப்பட்ட போதிலும், கேள்விதாரரை முதலாவது கட்டத்தில் நிராகரிக்காமல் அக்கேள்விதாரருக்கே கேள்வியை வழங்கியதற்கு நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் வினவிய போது அது தொடர்பான அபிப்பிராயத்தை பெறுகை தொடர்பான உயர் நிறுவனமான தேசிய பெறுகை ஆணைக்குழுவிடம் கேட்கப்பட்டது. தேசிய பெறுகை ஆணைக்குழுவின் அபிப்பிராயத்தின் பிரகாரம் கேள்வி பாதுகாப்பில் தவறு ஏற்படுதல் பாரிய குறைபாடொன்றாகும். அதனால் பெறுகை தீர்மானம் தவறானதெனவும் அவ்வாறான தவறுகளுடன் பெறுகை வழங்கல் பிரதான அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கையில் அரசிற்கு மிகவும் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்து மீண்டும் பெறுகை செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடிய இயலுமை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தல் பிரதான அமைச்சின் மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
- 2020 செப்தம்பர் 10 ஆந் திகதி ஒப்பந்தக்காரரால் கடித ஆவணங்கள் கையளிக்காமை காரணமாக ICTAD/SBD/04 இல் 15.2.C.1 உள்ளடக்கப்பட்ட ஒப்பந்த நிபந்தனை 8.1 இன் பிரகாரம் ஒப்பந்தத்திற்குரிய கடித ஆவணங்களை கையளித்தல் மற்றும் வேலை ஆரம்பிக்காமை போன்றவற்றின் கீழ் ஒப்பந்தத்தை இரத்துச் செய்ய முடியுமாக இருந்த போதும் 2020 ஆகஸ்ட் 17 ஆந் திகதி NWP/CS/Tender/2019/01 ஆம் இலக்க கடிதத்தின் மூலம் வடமேல் பொறியியல் திணைக்களம் ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதற்கு உரிய பரிந்துரையை சமர்ப்பித்து பிரதான அமைச்சிற்கு கடிதமொன்றை சமர்ப்பித்திருந்த போதும்

அமைச்சினால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

- 2020 செப்டம்பர் 03 ஆம் திகதிய 05/2020 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கையின் 4 (அ) பந்திக்கு இணங்க, வேலை தொடங்காத செயற்திட்டங்களை இடைநிறுத்துமாறும் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆனால் தொடங்கப்பட வேண்டிய திட்டங்களை மீளாய்வு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட வேண்டிய போதும் இச்செயற்திட்டம் தொடர்பாக எவ்வித மீளாய்வொன்றும் இச்சுற்றறிக்கையின் பிரகாரம் பிரதான அமைச்சினால் மேற்கொள்ளப்பட் டிருக்கவில்லை.
- 2019 நவம்பர் 06 ஆந் திகதி உடன்படிக்கை செய்யப்பட்ட செயற்திட்டத்திற்காக 2019 நவம்பர் 06 ஆந் திகதி முதலாவது முற்பணம், பெறுமதி சேர் வரியுடன் (VAT) ரூபா 106.4 மில்லியனும் 2020 திசெம்பர் 17 ஆந் திகதி II ஆவது முற்பணமாக பெறுமதி சேர் வரியுடன் (VAT) ரூபா 99.9 மில்லியனும் இடை கொடுப்பனவாக 2021 ஏப்ரல் 22 ஆந் திகதி பெறுமதி சேர் வரியுடன் (VAT) ரூபா 39.7 மில்லியனுமாக மொத்தம் ரூபா 246.00 மில்லியன் கணக்காய்வு திகதியான 2021 ஏப்ரல் 30 ஆந் திகதி வரை கொடுப்பனவு செய்யப்பட்டிருந்தது. எனினும் அத்திகதி வரை இச்செயற்திட்டத்தின் நிர்மாணங்களின் ஆரம்ப அத்திவாரம் கூட மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

மாகாண சபையின் நிதியம் மற்றும் அதிகாரசபைகளில் நிதிச் செயலாற்றல்

வடமேல் மாகாண சபையில் 09 அதிகாரசபைகள் மற்றும் 06 நிதியங்கள்

ஸ்தாபிக்கப்பட்டிருந்ததுடன் மீளாய்வாண்டின் போது 05 அதிகாரசபைகளால் மாத்திரம் ரூபா 59.5 மில்லியன் மிகையொன்று உழைக்கப்பட்டிருந்தது, அந்நிறுவனங்களுக்காக மாகாண சபை மானியங்கள் 22.6 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது, ஏனைய 04 அதிகாரசபைகளும் மீளாய்வாண்டில் 31.3 மில்லியன் பற்றாக்குறையொன்று அடைந்திருந்ததுடன் அந்நிறுவனங்களுக்காக மாகாண சபை மானியமாக ரூபா 28 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரசபைகளில் மாகாண சபை மானியம் இல்லாமல் மொத்த பற்றாக்குறை ரூபா 59.3 மில்லியனாக இருந்தது. மாகாண சபையில் செயற்படுத்தப்பட்ட 06 நிதியங்களில் 02 நிதியங்கள் ரூபா 18.6 மில்லியன் பற்றாக்குறையொன்று அடைந்திருந்ததுடன் எஞ்சிய 04 நிதியங்கள் ரூபா 170.1 மில்லியன் மிகையொன்றை பெற்றுக்கொண்டிருந்தது. மீளாய்வாண்டின் போது அந்நிதியங்களுக்காக மாகாண சபை மானியமாக ரூபா 9.4 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது.


மாகாண அபிவிருத்தி திட்டங்களைச் செயற்படுத்துதல்

மீளாய்வாண்டின் போது மதிப்பிடப்பட்ட ரூபா 113 மில்லியனான மொத்தப் பெறுமதியான 39 புதிய வேலை முன்மொழிவுகளும் 18 தொடர் வேலைகளுமாக 57 வேலை முன்மொழிவுகள் செயற்படுத்தப்பட்டிருக்கவில்லை. ரூபா 57 மில்லியன் பெறுமதியான மதிப்பீடு செய்யப்பட்ட 13 புதிய வேலை முன்மொழிவுகளும் 02 தொடர் வேலைகளுமாக 15 வேலை முன்மொழிவுகளின் பூர்த்தி செய்தல் 50 சதவீதத்திற்கு குறைந்த மட்டத்தில் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாண சபை

சப்ரகமுவ மாகாண சபையினால் 2020ஆம் ஆண்டுக்காக ரூபா 30,708 மில்லியன் அரசு நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறைகளினூடாக ரூபா 3,375 மில்லியனுமாக ரூபா 34,083 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டுக்காக மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 30,370 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 3,713 மில்லியனுமாக ரூபா 34,083 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்துவதற்கு மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அதன் பிரகாரம், 2020ஆம் ஆண்டின் போது ரூபா 28,889 மில்லியன் அரசு நன்கொடைகளினாலும், உள்ளக வழிமுறைகளினூடாக ரூபா 2,947

மில்லியனுமாக ரூபா 31,836 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. 2020ஆம் ஆண்டின் போது மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 30,047 மில்லியனும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 1,992 மில்லியனுமாக ரூபா 32,039 மில்லியன் கூட்டுத்தொகை பயன்படுத்தப்பட்டிருந்தது. மீளாய்வாண்டு மற்றும் கடந்த 04 வருடங்களின் மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உண்மையான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 67 இல் காண்பிக்கப்படுகின்றது.



உரு 67 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - சப்ரகமுவ மாகாண சபையின் வருடாந்த நிதிக்கூற்றுக்கள் 2016 - 2020

சப்ரகமுவ மாகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

நிதியங்களின் குறைப்பயன்பாடு

1994 இன் 04ஆம் இலக்க சப்ரகமுவ மாகாண சபையின் சாசனத்தின் 06ஆம் பிரமாணத்தின் பிரகாரம், ஆதரவற்ற மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்காக போசாக்கு மற்றும் கல்வி உதவிகளை வழங்குவதற்காக

நிதியம் நடவடிக்கை எடுக்க வேண்டியதாக காணப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதியில் இந்த நிதியத்தில் ரூபா 77.94 மில்லியனான காசு மீதியொன்று நிலவிய போதிலும், அத்திகதி வரையிலும் நிதியத்தினால் அந்த பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

நிலுவை வருமானம்

மீளாய்வாண்டின் ஆரம்பத்தில் நிலுவையாக காணப்பட்ட நிலுவை வருமானம் ரூபா 75.69 மில்லியனாக காணப்பட்டதுடன், மீளாய்வாண்டினுள் அந்த நிலுவை

வருமானத்தில் ரூபா 14.06 மில்லியன் அல்லது 19 சதவீதம் சேகரிக்கப்பட்டிருந்தது. 1996 ஆகஸ்ட் 01ஆந் திகதிய 96/5 ஆம் இலக்க காணிகள் ஆணையாளரின் சுற்றறிக்கையின் 6.1ஆம் பந்தியின் பிரகாரம், வருடாந்த காணிகளின் குத்தகையானது ஏதேனும் வருடமொன்றின் சனவரி 01ஆந் திகதி அல்லது அதற்கு முன்னதாக அறவிடப்பட வேண்டியதாக காணப்பட்டது. இரத்திரனபுரி மாவட்டத்தின் 17 பிரதேச செயலாளர் அலுவலகங்களில் 2020 திசெம்பர் 31ஆந் திகதி வரையிலும், ரூபா 35.43 மில்லியன் கூட்டுத்தொகையான வருடாந்த குத்தகை தொகை மற்றும் ரூபா 8.27 மில்லியன் கூட்டுத்தொகையான தண்டப்பணம் நாளதுவரையாக அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அந்த சுற்றறிக்கையின் 7 (i) ஆம் பந்தியின் பிரகாரம், குத்தகை செலுத்துதல் புறக்கணிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பங்களில் காணியின் உரித்தினை மீள பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை. அவ்வாறே, மேற்படி சுற்றறிக்கையின் 6.11ஆம் பந்தியின் பிரகாரம், இரத்திரனபுரி மாவட்டத்தின் 03 பிரதேச செயலாளர் அலுவலகங்களில் மற்றும் கேகாலை மாவட்டத்தின் 03 பிரதேச செயலாளர் அலுவலகங்களில் 2020 திசெம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியான ரூபா 7.53 மில்லியன் கூட்டுத்தொகையான நிலுவை குத்தகை மற்றும் தண்டப்பணத்தை உரிய முறையில் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.

எதிர்பார்த்த நலன்களை பெற்றுக்கொள்ளாமை

- ஐயிக்கா மாகாண வீதி அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மாகாண வீதி அமைச்சினால் ரூபா 29.90 மில்லியன் செலவிடப்பட்டு கொள்வனவு செய்யப்பட்டிருந்த முன் தரைக் கம்பளமிடல் இயந்திரங்கள் இரண்டு 2015ஆம் ஆண்டின் போது அபிவிருத்தி, நிரமாணம் மற்றும் இயந்திர உபகரணங்கள் அதிகாரசபைக்கு கிடைத்திருந்தது. இந்த இயந்திரங்கள் எதிர்பார்த்த நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டிராததுடன், 2021 ஏப்ரல் 09ஆந் திகதி வரையிலும் இந்த இயந்திரங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாமையால் சேதமாகி யவாறு காணப்படுகின்றது.

- அண்மிய பாடசாலை சிறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மாவனெல்ல மற்றும் நிவித்திகல கல்வி வலயங்களின் 03 பாடசாலைகளின் ரூபா 4.98 மில்லியன் கூட்டுத்தொகை செலவிடப்பட்டு நிரமாணிக்கப்பட்டிருந்த மலசலக்கூடக் கட்டமைப்பு பயன்படுத்தப்படாது விளைவற்றுக் காணப்பட்டது.
- பிரதான அமைச்சினால் கைத்தறிகளினூடாக புடவை நெய்தல் உற்பத்தியை வியாபித்தலும், கிராமியப் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்காக கொண்டு 2017ஆம் ஆண்டின் போதுரூபா 9.22 மில்லியன் செலவிடப்பட்டு கேகாலை புடவைக் கைத்தொழில் கட்டிடத்தின் மேல்தளத்தில் நிரமாணிக்கப்பட்டிருந்தது. 2017 திசெம்பர் 25ஆந் திகதி அந்த கட்டிடம் வ/ப கேகாலை புடவைக் கைத்தொழிலாளர்களின் கூட்டுறவுச் சங்கத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த கட்டிடம் எதிர்பார்த்த நோக்கங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை.
- சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவினால் நடைமுறைப்படுத்தப்படும் பிரதேச சுகாதார சேவைகளின் மருத்துவ வழங்கல் முகாமைத்துவத்தின் செயற்திறன் மற்றும் விளைதிறன் ஆகியவற்றை அதிகரிப்பதனை நோக்காக கொண்டு மருத்துவ வழங்கல் முகாமைத்துவ தகவல் கட்டமைப்பொன்று தாபிக்கப்பட்டிருந்தது. அந்த தகவல் கட்டமைப்பின் ஆரம்ப கட்டத்தின் கீழ் 2019ஆம் ஆண்டின் இறுதியளவில் மருத்துவ வழங்கல் பிரிவினால் சம்பரகமுவ மாகாணத்தின் 33 சுகாதார நிறுவனங்களுக்காக 118 கணினி இயந்திரங்கள் மற்றும் 37 அச்சீட்டு இயந்திரங்கள் வழங்கப்பட்டிருந்தது. எவ்வாறான போதிலும், 24 சுகாதார நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டிருந்த 86 கணினி இயந்திரங்களுக்காக மேற்படி முகாமைத்துவ தகவல் கட்டமைப்புக்கு

தேவையான மென்பொருட்கள் நிறுவப்பட்டிருக்காமையால் பதவியணிக்கு பயிற்சியினை வழங்காமையால் 2021 பெப்ரவரி மாதம் வரையிலும் அந்த கணினி இயந்திரங்களை எதிர்பார்த்த நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாதிருந்தது.

ஒப்பந்த முகாமைத்துவம்


- சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட ரூபா 20.83 மில்லியன் உடன்படிக்கைப் பெறுமதியான கே/அம்பேபுஸ்ஸ மத்தியக் கல்லூரியின் தொழில்நுட்பக் கட்டிடத்தினை நிர்மாணிக்கும் பணி 2017 ஒக்தோபர் 15ஆந் திகதியளவில் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டியதாக காணப்பட்டது. மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்காததுடன், ரூபா 1.04 மில்லியனான செயலாற்றல் பிணை 2019 ஒக்தோபர் 18ஆந் திகதி காலாவதியாகியிருந்தது. மேலும், ரூபா 6.25 மில்லியன் முற்பணமாக செலுத்தப்பட்டிருந்ததுடன், அவற்றுள் ரூபா 4.07 மில்லியன் தீர்ப்பனவு செய்யப்பட்டிருக்கவில்லை. எவ்வாறான போதிலும், முற்பணப் பிணையும் 2020 மார்ச் 31ஆந் திகதியளவில் காலாவதியாகியிருந்தது.

- மீளாய்வாண்டின் போது சப்ரகமுவ மாகாண கட்டிடத்தொகுதிக்காக சூரியவலுக் கட்டமைப்பொன்று வழங்கப்பட்டு, அதனை பொருத்து வதற்காக ரூபா 32.78 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. அவ்வாறு பொருத்துவதற்கு தேவையான 02 உதிரிப்பாகங்களுக்காக முன்வைக்கப்பட்டிருந்த 15 அமைப்புக் குறிப்பீடுகள் மதிப்பீடு செய்யப்பட்டிருக்கவில்லை.

ஊவா மாகாண சபை

ஊவா மாகாண சபையினால் 2020 ஆம் ஆண்டிற்காக ரூபா 27,607 மில்லியன் கூட்டுத்தொகையான வருமானம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அவற்றுள் ரூபா 25,290 மில்லியன் அரசு மானியங்களின் மூலமும், உள்ளக வழிகளில் ரூபா 2,317 சேகரிப்பதற்கும் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. அவ்வாறு சேகரிக்கப்படும் வருமானத்தில், மீண்டெழும் செலவினங்களுக்காக ரூபா 25,665 மில்லியன் தொகையும், மூலதன செலவினங்களுக்காக ரூபா 1,942 மில்லியனுமாக செலவினம் செய்ய மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் போது அரசின் நன்கொடைகள் மூலம் ரூபா 25,471

மில்லியன் கிடைத்திருந்ததுடன், உள்ளக வழிகளினூடாக ரூபா 2,037 மில்லியனுமாக வருமானம் சேகரிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு சேகரிக்கப்பட்ட வருமானத்தில், மீண்டெழும் செலவினம் ரூபா 25,157 மில்லியன் மற்றும் மூலதன செலவினம் ரூபா 1,858 மில்லியனுமாக செலவிடப்பட்டிருந்தது. மீளாய்வாண்டின் மற்றும் கடந்த நான்கு வருடங்களின் போது மதிப்பீடு செய்யப்பட்ட மற்றும் உள்ளபடியான வருமானம் மற்றும் செலவினம் தொடர்பான விபரங்கள் உரு 68 இல் ஒப்பிடப்பட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.



உரு 68 - மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிதியேற்பாடு மற்றும் பயன்பாடு மூலம் - ஊவா மாகாண சபையின் வருடாந்த நிதிக் கூற்றுக்கள் 2016 - 2020

ஊவா மாகாண சபைக்கு உரிய 2020ஆம் ஆண்டின் போது இடம்பெற்ற கணக்காய்வின் போது வெளிப்படுத்தப்பட்ட முக்கியமான கணக்காய்வு அவதானிப்புகள் பொழிப்பாக் கப்பட்டு கீழே காண்பிக்கப்படுகின்றது.

வருமான முகாமைத்துவம்

மீளாய்வாண்டின் போது உள்ளக வழிகளில் சேகரிப்பதற்கு மதிப்பிடப்பட்ட வருமானம் ரூபா 1,605 மில்லியனாக காணப்பட்டதுடன், சேகரிக்கப்பட்டிருந்த வருமானம் ரூபா 1,423 மில்லியனாக காணப்பட்டது. 2020 திசம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியான 04

வருமானக் குறியீடுகளுக்குரிய நிலுவை வருமானம் ரூபா 143.6 மில்லியனாக காணப்பட்டதுடன், அது 2020ஆம் ஆண்டுக்கான மதிப்பிடப்பட்ட வருமானத்தின் 10 சதவீதமாக காணப்பட்டது.

காணிகள் ஆணையாளர் நாயகத்தினால் வணிக அடிப்படையில் 06 குத்தகையாளர்களுக்கு நியுட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த காணிகளிலிருந்து 2020 திசம்பர் 31ஆந் திகதியில் உள்ளபடியாக ரூபா 22.4 மில்லியன் வருமானம் நிலுவையாக காணப்பட்டது. இந்த நிலுவை வருமானம்

ஊவா மாகாண காணிகள் ஆணையாளரினால் மீளாய்வாண்டின் இறுதி வரையிலும் அறவிடுவதற்கு தவறியிருந்தது.

கிராமிய பாலங்கள் செயற்திட்டம்

கிராமிய பாலங்கள் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளுக்காக அரச நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ரூபா 956.7 மில்லியன் நிதியேற்பாடு ஊவா மாகாண சபைக்கு வழங்கப்பட்டிருந்தது. ஊவா மாகாண சபையினால் அந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஊவா மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் அந்த செயற்திட்டத்தின் நிர்மாணங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அந்த நிர்மாணங்களிலிருந்து ரூபா 153 மில்லியன் கூட்டுத்தொகை செலவிடப்பட்ட 05 பாலங்களின் மாதிரியொன்று கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்டதுடன், அது தொடர்பில் பின்வரும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

- பதுளை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவில் ரூபா 32.8 மில்லியன் செலவிடப்பட்டு 1125ஆம் இலக்கமுடைய கல்கந்தவத்த பாலம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. பண்டாரவளையிலிருந்து அந்த பாலத்திற்கு இணையும் வீதி கரடுமுரடான சரிவினைக் கொண்டிருந்தது. அந்த நிலமை தொடர்பில் கவனம் செலுத்தாது பாலம் நிர்மாணிக்கப்பட்டமையால் வீதியில் வாகனங்களின் போக்குவரத்திற்காக பாலத்தினை பயன்படுத்த முடியாதிருந்தது.
- பதுளை மாவட்டத்தின் ஹாலிஎல பிரதேச செயலாளர் பிரிவில் 2243ஆம் இலக்க குருகுந்தேகம - பதுவத்த பாலத்தினை நிர்மாணப்பதற்காக ரூபா 25.5 மில்லியன் செலவிடப்பட்டிருந்தது. அந்த பாலம் குருகுந்தேகமவிலிருந்து வரும் நுழைவு வீதி இணைக்கப்பட்டிருந்த போதிலும், அந்த வீதி அகலமாக்கப்படாமையால் வாகனங்களின் போக்குவரத்திற்காக பாலத்தினை பயன்படுத்த முடியாதிருந்தது.

- பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலாளர் பிரிவின் பல்லேகெட்டுவ நாவலகம கிராமத்தின் ரூபா 33.4 மில்லியன் செலவிடப்பட்டு 1843ஆம் இலக்கமுடைய உடுதுரே பிடபொல பாலம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அந்த பாலத்தின் வலது பக்கத்திலுள்ள வீதியினை புனரமைக்காத காரணத்தால் வாகனங்களின் போக்குவரத்திற்காக பாலத்தினை பயன்படுத்த முடியாதிருந்தது.

- பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலாளர் பிரிவின் கும்புல்வெல கிராமத்தின் ரூபா 33.1 மில்லியன் செலவிடப்பட்டு 1130ஆம் இலக்கமுடைய ஹெட்டிபொலத்த பாலம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அந்த பாலத்தின் இடது பக்கத்திலுள்ள பதுளை-பண்டாரவளை பிரதான வீதிக்கு மாத்திரம் இணைக்கப்பட்டு வலது பக்க வீதி வசதிகளற்ற தேயிலைத் தோட்டமொன்றுக்கு இணைக்கப்பட்டிருந்தது. வாகனப் போக்குவரத்திற்கு பொருத்தமான வீதியொன்றை பாலத்துடன் இணைப்பதற்கு பொருத்தமற்ற இடத்தில் அந்த பாலம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

- பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலாளர் பிரிவின் யஹலஅராவ கிராமத்தின் ரூபா 28.1 மில்லியன் செலவிடப்பட்டு 1844ஆம் இலக்கமுடைய கல்தென்னேஹெ வெலிஅராவ பாலம் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. இந்த பாலத்தின்வலது பக்கம் வயலொன்றுடன் இணைக்கப்பட்டுள்ளமை மற்றும் அதன் காரணமாக பாலத்திற்கு முறையான நுழைவுப் பாதையொன்று இணைக்கப்பட்டிருக்காமையால் செலவிடப்பட்ட தொகை விளைவற்றதாகியிருந்தது.

கரம்மட குளத்தின் வான்கதவுகளை நிர்மாணித்தல்

ஊவா மாகாண நீர்ப்பாசன திணைக்களத்தினால் மொனராகலை மாவட்டச் செயலாளருக்கு வழங்கப்பட்டிருந்த நிதியேற்பாட்டினை பயன்படுத்தி ரூபா 4.9

மில்லியனை செலவிட்டு சியம்பலாண்டுவ
கரம்மட குளத்தின் வான்கதவு
நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அந்த வான்கதவு
உரிய உயரத்திலும் பார்க்க குறைவான
உயரத்தில் நிர்மாணிக்கப்பட்டமையால்,
குளத்தில் மழை நீர் போதிய அளவில்
தேங்கியிருக்காது வழிந்தோடுகின்றமையை
அவதானிக்க முடிந்தது. அதன் காரணமாக
புனரமைக்கப்பட்ட அந்த குளத்தில் புதர்கள்
மண்டியமையால் செலவிடப்பட்ட தொகை
விளைவற்றதாகியிருந்தது. செயற்திட்ட

முன்மொழிவுக்கமைய 20 விவசாயக்
குடும்பங்களுக்கு சுமார் 50 ஏக்கர்
பரப்பளவான காணியை பயிர்ச்செய்தல் இந்த
செயற்திட்டத்தின் நோக்கமாக காணப்பட்ட
போதிலும், அது நிறைவேறியிருக்கவில்லை.
சியம்பலாண்டுவ கரம்மட குளத்தினை
புனரமைக்கும் செயற்திட்டத்தின்
வான்கதவுகளை நிர்மாணிப்பதற்காக 7.133
கனஅடிகள் கொன்கிறீட் இடுவதற்காக ரூபா
.013 மில்லியன் மேலதிகமாக
செலுத்தப்பட்டிருந்தது.